

உ  
சிவமயம்.  
திருச்சிற்றம்பலம்.

# சூ த ச ங் கி தை த்.



இஃ து

வல்லூர் தேவராஜபிள்ளை அவர்களால்  
பாடப்பட்டு,

திரிசிரபுரம் வித்வான்

மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்

பார்வையின்பேரில் அச்சிடப்பட்ட

பிரதிக்கிணங்க,



சென்னை :

மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலையில்

பதிப்பிக்கப்பட்டது.

[2-வது பதிப்பு.]

மன்மதாஸ் பங்குனிமீ.  
(Copyright Reserved.)

# சிறப்புப்பாயிரம்.

ம-ந-ந-ஸ்ரீ திரிசிரபீரம் வித்வான்

மீலாக்ஷி சுந்தரம்பிள்ளை யவர்களா லியற்றிய

(நேரிசையாசிரியப்பா.)

மலர் தலை யுலகின் மாணெழின் மாதர்க்  
குற்றிடுபுலவியுணர்த்திடுமைந்தர்  
மாலையிற்றொழ்தலுங்காலையினிமிர்தலுங்  
கொண்டதுபொருவவிண்டுகள்யாவும்  
பனிபடுமிரவிற்பாருறத்தாழ்ந்தும்  
வெயில்படுபகலில்விண்ணுறநிமிர்ந்து  
மேவுதல்கண்டவோவருமிறவுளர்  
செருமுகத்தெதிரும்பொருவருநங்கைக்  
குறவளைதனுவுமோங்கிருங்கழையு  
மாவான்பயிலுமிதழுகிதென்றுவக்கு  
நந்தியம்பொருப்பினந்தினிநிழிந்த  
பாலியம்புனல்பாய்பண்ணைவாய்ந்தும்  
புகழ்தருமறைமுதற்புமென்றொடையு  
மறைகுடியிருந்தவாயவன்றொடையுஞ்  
செவ்வான்முளைத்தசிறுமதிக்கொழுந்து  
மொருகான்மிசைமுக்கிளைவிடுதன்போற்  
காம்பொடுபொலியுங்கூவிளந்தளிருந்  
தன்னமுதடைத்ததுன்னுபல்லரவு  
மாடகப்பெயர்க்கணவனிணங்கொடிதாய்ப்  
புவிபிலம்புகுதப்போர்த்தவான்புனலும்  
வெண்ணிறவளைகொள்கருநிறக்கடவி  
ணந்தியந்தாமரைநந்தியவன்ன  
மின்னமுமுணராமின்னகுசடையிற்  
செறிதரவைத்தவறிவுருவமலன்  
முழுதுலகின்றவெழுதரும்வடிவக்  
கருங்குழற்செவ்வாய்வெண்ணகைக்கன்னியோ  
டறைபுகழ்க்காஞ்சிமுனனவருமிடங்கொண்  
டுறைதரப்பொலியுமுறுதவம்வாய்ந்துஞ்  
சொல்லருஞ்சீர்சேர்தொண்டைநன்நாட்டிற்



வானளவுயா 10 த 11

சுடர்பொற்கைபிடிசுவாகுயசு 10 11

பளிங்குபடுத்தவளங்கெழுவுளியை, நெடுவரை யுலையயய 10 11  
நிலையென்று, மவ்விடமேயகொவ்வையங்கனிவாய்த், துடியிடைமாதர்  
துறுகொடியென்று, மவர்திருமுகமுதலவிரவயவங்க, ணன் மணங்கம  
மும்பன்மலரென்று, மும்பர்களுள்ளத்துன்னுகொய்தென, வயிர்  
நிகர்மடவார்க்குதவிமகிழுறுப்பர், னுவயின்மேவியன்மையின்வெள்கி,  
மேவுதல்கண்டவோவருமடவா, ரென்னுளத்தெண்ணினிரெவ்விடத்  
துற்றனி, ரெத்தொழிலியற்றினிரினி துதுய்த்தனீர்கொல், புரிதகவி  
வ்லீர்போமெனச்சினப்ப, வடிக்கடிமலர்மிசையடிக்கடிவீழ்ந்து, நய  
னுரைகிளப்பவந்நகுபூண்மடவார், சிலம்பொலியெழுப்பச்செஞ்செவி  
புதைத்தப், பளிக்குநிலைநின்றபாவையர்களிக்கும், வளமலிசீர்சால்  
வல்லூரதிபன், சீர்கருணீகர்செழுங்குலசிகாமணி, தண்ணளிவீராச்  
சாமிமால்புதல்வன், சைவசித்தாந்தமெய்நெறித்தலைவன், புண்ணிய  
நாளும்போற்றிவளர்ப்போன், குறிப்பறிந்தியாவங்கொடுத்திடுமிவ  
ற்கு, வாய்விண்டறைந்தபின்வழங்கிடுந்தருவோ, பொருவெனயாரு  
ம்புகழ்ந்திடப்பொலிவோ, னற்குணநற்றவமொற்கமின்றமைந்தோன்  
நேவராசச்செம்மலென்பான், ரொல்காப்பியமுந்தொல்காப்பியங்க  
ளும், பதிபசுபாசப்பகுப்புணர்நூலும், பற்பலவாயபரமதநூலும், மேதி  
னிவிரும்புஞ்சோதிடநூலும், மற்றுளகலையுமயக்கறவுணர்ந்து, மிகுவட  
மொழியுளும்வேண்டிவதெரிந்து, பெயராவறிவிற்பெரியோனாகிப், பயி  
ன்றதற்கேற்றபயன்கடைப்பிடித்து, வாதராயணமாதவமுனிவன், மே  
த்குஞ்சுமாதவற்கோதிய, புராணமூவாறுட்புராதனன்புராணம், பத்  
துளுஞ்சிறந்தவுத்தமக்காந்தத், தாறுசங்கிதையுளும்பொருணிறை  
ந்த, வோதரும்புகழ்சால்சூதசங்கிதையை, வண்மொழிபெயர்த்துத்  
தண்மொழியமைந்த, செந்தமிழ்ப்புலவார்செவிக்கமுதாகவு, மெய்ஞ்  
ஞானியர்கள்வியந்துகொண்டாடவு, மிதமலிதமிழாவியற்றினாகு,  
வன்னமெய்த்தவத்தோன்பின்னார்வந்துதித்து, நலஞ்சாலறிவுங்குலஞ்  
சால்சிறப்பு, மாணவீழுப்பமுமாணவொழுக்கமு, மொருவருங்கொடை  
யும்பொருவருந்திருவு, மேன்மேலமைந்தமெய்ப்புகழ்ச்செல்வர், வர  
தராசமாதவமுகிலுங், கோவிந்தராசகுணப்பெருநிதியு, மிருவருமுன்  
னோருமையிற்செய்த, சுவைபலதருமச்சூதசங்கிதையி, னுற்றபல்  
சிறப்புமுற்றவுணர்ந்து, பொருதிரைக்கடல்சூழ்புவியிற், பரவிடவச்  
சுப்பதிப்பித்தனரே.

உ

சுவமயம்.

சூதசங்கிதைப் புராணத்தின் அத்தியாய வகராதி.

பக்கம்.	அத்தியாய வகராதி.	பாடந் றெகை.
<b>அ.</b>		
௩௨	அடியார் பூசாவிதியு மவரைப் போற்றினோர் பேறு முரைத்த வத்தியாயம் ... ..	௪௯
௨௪௯	அறித்தியவத்து விசாரமுரைத்த வத்தியாயம் ... ..	௪௦
<b>ஆ.</b>		
௧௨௧	ஆசனவிதியுரைத்த வத்தியாயம் ... ..	௧௧
௨௨௨	ஆன்ம மந்திர முரைத்த வத்தியாயம் ... ..	௨௩
௩௭௭	ஆன்மவஞன்ம விவேக முரைத்தவத்தியாயம் ... ..	௨௫
<b>இ.</b>		
௧௧௭	இயமமுறை யுரைத்த வத்தியாயம் ... ..	௧௫
௫௧	இரணியகருப்ப சிருட்டியுரைத்த வத்தியாயம் ... ..	௨௨
௨௫௯	இன்பமுத்தி சாதன விசார முரைத்த வத்தியாயம் ... ..	௧௯
<b>உ.</b>		
௩௫௬	உடத்தப்பிராமண தாற்பரியமுரைத்தவத்தியாயம் ... ..	௧௬
௩௬௮	உணத்தகாப் பொருளுரைத்த வத்தியாயம் ... ..	௨௦
௨௯௬	உயிர்கண் முத்தி புகுவதற் கேதுவுரைத்த வத்தி யாயம் ... ..	௧௧
<b>ஐ.</b>		
௩௩௨	ஐதரேயகு வுபநிடத தாற்பரிய முரைத்த வத்தி யாயம் ... ..	௨௧
<b>க.</b>		
௩௫௮	கடவல்லியொடு சுவேதாச் சுவதர முரைத்த வத்தி யாயம் .. ..	௨௩
௨௧௦	கருமயாகத்திற் காயிகமக முரைத்த வத்தியாயம்... ..	௧௪
௯௨	கழுவாயுரைத்த வத்தியாயம் ... ..	௩௫
௩௦௭	கழுவாயுரைத்த வத்தியாயம் ... ..	௨௬

பக்கம்.	அத்தியாய வகராத்.	பாடல் நெக.
<b>கா.</b>		
2௧௭	காயத்திரி மந்திர முரைத்த வத்தியாயம்...	௩௩
௨௧௮	காலவளவை யுரைத்த வத்தியாயம் ...	௧௮
2௧9	காளத்தி மான்மிய முரைத்த வத்தியாயம் ...	௧௧
<b>கி.</b>		
௮௪	கிரகாச்சிரம விதியுரைத்த வத்தியாயம் ...	2௩
<b>கு.</b>		
2௧௩	குரு பாரம்பரிய முரைத்த வத்தியாயம் ...	௧0
2௧2	குருவினிடத் துபதேசங் கேட்கு முறையுரைத்த வத்தியாயம் ... ..	௧2
<b>கை.</b>		
௩௩2	கைவல்லியோபநிடத தாற்பரிய முரைத்த வத்தி யாயம் ... ..	௧௬
<b>ச.</b>		
2௪௩	சத்தா விசார முரைத்த வத்தியாயம் ...	௧2
௮௧	சந்நியாசவிதி யுரைத்த வத்தியாயம் ...	2௪
௩௩௪	சமாதிவிதி யுரைத்த வத்தியாயம் ...	௩0
2௧௮	சருவசாதனமும் விளங்கவுரைத்த வத்தியாயம் ...	௧௬
௩௮0	சருவசாத்திர சங்கிரக முரைத்த வத்தியாயம் ..	௧௩
௩0௩	சருவசித்திகர முரைத்த வத்தியாயம் ...	௭
௩௮௪	சருவவேதாந்த சங்கிரகமுரைத்த வத்தியாயம் ...	௪௧
௩௯௧	சருவவேதார்த்த சங்கிரக முரைத்த வத்தியாயம்.	௩௬
<b>சா.</b>		
௩௪	சாதிவரலா றுரைத்த வத்தியாயம் ...	௪0
௩௪2	சாந்தோக்கிய வுபநிடத தாற்பரிய முரைத்த வத்தி யாயம் ... ..	௪2
௩௪௭	சாந்தோக்கிய வுபநிடதத் தமைந்த தாற்பரியம் பின்னு முரைத்த வத்தியாயம் ...	௧௮
௩௩௭	சாமசாகோபநிடத தாற்பரிய முரைத்த வத்தி யாயம் ... ..	௩௩
<b>சி.</b>		
2௮௮	சில மறையோர்க்குச் சிவபக்தி யிலாமைக் கேது வுரைத்த வத்தியாயம் ... ..	௧௪

பக்கம்.	அத்தியாய வகாதி.	பாடற் ரேகை.
௩௬௦	சிவத்தலத்தின பெயரு மங்கிருக்கும் பரணபமை பெயருமுரைத்த வத்தியாயம் ... ..	௩௦
௨௭௯	சிவத்தல விசாரமுரைத்த வத்தியாயம் ... ..	௪௦
௨௭௨	சிவபக்தி விசாரமுரைத்த வத்தியாயம் ... ..	௨௩
௨௩	சிவபூஜாவிதியுஞ் செய்தோர் பெருமையு முரைத்த வத்தியாயம் ... ..	௩௭
௨௬௭	சிவப்பிரசாதத்தாற் சத்தியசந்தன் முத்தி சார்ந்த கதையுரைத்த வத்தியாயம் ... ..	௨௧
௨௬௯	சிவப்பிரசாதத்தாற் தூர்க்கடண் முத்திபுகுந்த வத்தி யாயம் ... ..	௧௩
௨௮௬	சிவப்பிரீதிகர முரைத்த வத்தியாயம் ... ..	௧௮
௨௭௭	சிவலிங்க விசாரமுரைத்த வத்தியாயம் ... ..	௧௩
௪.		
௩௬௬	சூதர்சூதகீதையை யுரைக்க வியாசரனுளைபெற்ற வத்தியாயம் ... ..	௧௦
௪௩௯	சூதர் மேருவை யடைந்த வத்தியாயம் ... ..	௨௮
௨௦௦	சூத னீக்காண்டத்தை யாரம்பிக்கக் கடவுளரைத் துதித்த வத்தியாயம்... ..	௧௭
௫.		
௨௩௩	ஞானமுறுதற் கேதுவகுத்த வத்தியாயம் ... ..	௯
௨௩௦	ஞானமாக வைபவ முரைத்த வத்தியாயம் ... ..	௩௩
௭௨	ஞானயோகத்தை யுணர்ந்தவா றுரைத்த வத்தி யாயம் ... ..	௬௨
௧௬௬	ஞானி பணிவிடைப்பேறு சொற்ற வத்தியாயம்... ..	௧௩௩
௧௬௨	ஞானேற்பத்தி யில்லாமைக் கேது நவின்ற வத்தி யாயம் ... ..	௩௧
௬.		
௧௨௯	தாரண விதியுரைத்த வத்தியாயம் ... ..	௧௨
௯௭	தானபவமுரைத்த வத்தியாயம் ... ..	௩௦
௭.		
௧௩௧	தியானவிதி யுரைத்த வத்தியாயம் ... ..	௨௩
௩௧௬	திரவியசுத்தி யுரைத்த வத்தியாயம் ... ..	௨௦
௧௯	திருமா லகம் பாவ நீங்கி யானந்த நடந் தரிசித்த வத்தியாயம் ... ..	௩௬
௧௪	திருமான் முதலிய தேவர்க ளுலகிற்கு முதல்வனை யுணர்ந்த வத்தியாயம் ... ..	௩௬



பக்கம்.	அத்தியாய வகராத்.	பாடற் றெகை.
	<b>தீ.</b>	
௩௯	தீர்த்த மான்மிய முரைத்த வத்தியாயம் ...	௧௦௦
	<b>தே.</b>	
௧௦௮ ௩௩௧	தேகோற்பத்தி யுரைத்த வத்தியாயம் ... தேவர் பிரமனை யடைந்த காதை யுரைத்த வத்தி யாயம் ... ..	௨௧ ௩
	<b>தை.</b>	
௩௩௩	தைத்திரீயக வுபநிடத தாற்பரிய முரைத்த வத்தி யாயம். ... ..	௧௮
	<b>நா.</b>	
௧௧௧ ௧௧௩	நாடிசக்கர நிலையுரைத்த வத்தியாயம் ... நாடி சுத்தி யுரைத்த வத்தியாயம் ...	௩௦ ௧௩
	<b>நி.</b>	
௨௩௪ ௧௧௧	நித்தியவத்து விசாரமுரைத்த வத்தியாயம். ... நியமமுறை யுரைத்த வத்தியாயம் ...	௧௩ ௨௦
	<b>ப.</b>	
௨௪௦ ௨௨௩	பஞ்சப்பிரம விசாரமுரைத்த வத்தியாயம் ... பஞ்சாக்கர மந்திரமுரைத்த வத்தியாயம் ...	௨௨ ௨௮
௨௪௪ ௨௧௦	பரசிவசொரூப விசாரமுரைத்த வத்தியாயம் ... பரசிவநாம வைபவ முரைத்த வத்தியாயம் ...	௨௧ ௧௦
௧௧௩ ௩௬௪	பரசிவனது தில்லை நடனங் காண்டற் குபாயம் வகுத்த வத்தியாயம் ... ..	௧௦ ௩௧
௩௬௪ ௨௩௮	பரம விஞ்ஞான முரைத்த வத்தியாயம் ... பராசத்தி விசார முரைத்த வத்தியாயம் ...	௩௦ ௧௩
௩௦ ௩௮௨	பராபரை பூசாவிதியையுரைத்த வத்தியாயம் ... பலதேவர்களுந் தேகத்திலிருக்கும்வகையை யுரை த்த வத்தியாயம் ... ..	௧௦ ௧௧
௨௮௩	பற்பதாரண வைபவமுரைத்த வத்தியாயம் ...	௧௨
	<b>பா.</b>	
௩௦௪ ௧	பாதகவிசார முரைத்த வத்தியாயம் ... பாயிரம் ... ..	௧௬ ௩௧
௧௦௨ ௩௨௬	பாவகருமபலமுரைத்த வத்தியாயம் ... பரவபரிபாகமுரைத்த வத்தியாயம் ...	௩௧ ௩௩

பக்கம்.	அத்தியாய வகராத்.	பாடந் றெகை.
<b>பி.</b>		
௩௩௪	பிரகதாரணியக தாற்பரிய முரைத்த வத்தியாயம்...	௧௨
௨௬௩	பிரசாதக்கிரம முரைத்த வத்தியாயம் ... ..	௩௨
௨௧௩	பிரணவத்தின்பெருமை யுரைத்த வத்தியாயம் ...	௧௩
௧௨௮	பிரத்தியாகாரவிதி யுரைத்த வத்தியாயம் ...	௮
௨௩௭	பிரபஞ்ச வாரோப முரைத்த வத்தியாயம் ...	௯
௮௨	பிரமசரியவிதி யுரைத்த வத்தியாயம் ... ..	௧௩
௪௮	பிரமசிருட்டி யுரைத்த வத்தியாயம் ... ..	௨௩
௧௮௨	பிரமன்முன்னோர் தில்லையினோற்று ஞானம்பெற்ற வத்தியாயம் ... ..	௧௮
௧௨௩	பிராணாயாமவிதியுரைத்த வத்தியாயம் ... ..	௩௮
௨௬௧	பிராமாணிய விசாரமுரைத்த வத்தியாயம் ...	௧௩
<b>பு.</b>		
௮	புராணவரலாற் றத்தியாயம் ... ..	௪௭
<b>ம.</b>		
௩௨௧	மரணக்குறியுரைத்த வத்தியாயம் ... ..	௪௪
<b>மா.</b>		
௨௨௮	மானதயாக முரைத்த வத்தியாயம் ... ..	௧௮
<b>மு.</b>		
௩௩௦	முண்டகோபநிடத தாற்பரியமுரைத்தவத்தியாயம்	௨௨
௧௪௨	முத்தி நிலையுரைத்த வத்தியாயம் ... ..	௩௩
௧௪௭	முத்தியுறு முபாய முரைத்த வத்தியாயம் ...	௬௦
<b>மோ.</b>		
௨௪௪	மோக்க விச்சையுடையா ரிருக்கு மியல் புரைத்த வத்தியாயம் ... ..	௧௭
௧௩௯	மோசகபிரதன தியல்புரைத்த வத்தியாயம் ...	௨௩
௧௩௪	மோசகனை யுரைத்த வத்தியாயம் ... ..	௪௦
<b>வ.</b>		
௪௬	வராகம் பாதலத் தழுந்திய பாரை யெடுத்த வத்தியாயம் ... ..	௧௧
௮௦	வருணாச்சிரம நிலையோர் மேன்மை யுரைத்த வத்தியாயம் ... ..	௧௩

பக்கம்.	அத்தியாய வகராத்.	பாடந் றெகைக.
	<b>வா.</b>	
உகஉ	வாசக யாக முரைத்த வத்தியாயம் ... ..	உரு
அஎ	வானப்பிரத்த விதியுரைத்த வத்தியாயம் ... ..	கரு
	<b>வி.</b>	
உருசு	விசிட்டதரும விசாரமுரைத்த வத்தியாயம் ... ..	உஉ
௩௭௫	விசேட இருட்டி யுரைத்த வத்தியாயம் ... ..	க௬
௩௮	விமலன் வாதராயணன் முதலோர் சங்கை தீர்த்த வத்தியாயம் ... ..	ச௩
உச௭	விராக விசார முரைத்த வத்தியாயம் ... ..	க௮
	<b>வே.</b>	
௩௭௧	வேதப்பிராமாணியவிசாரமுரைத்த வத்தியாயம்... ..	உசு
உ௦௩	வேதார்த்தத்தை யுரைத்த வத்தியாயம் ... ..	௬௦
௩௦௦	வேதாவிரோதமுரைத்த வத்தியாயம் ... ..	௩௦

ஆ அத்தியாயம் ௪௦௯-க்கு பாயிர முட்பட  
திருவிருத்தம் ௩௦௦௩.

குதசங்கிதைப் புராணத்தி னத்தியாய வகராதி  
முற்றிற்று.

பக்கம்.	காண்டங்கள் பூருவபாக முத்தரபாகங்கீதைகளிவற்றின் பெயர்கள்.	அத்தி யாயத் தொகை	பாடந் றெகை
க	சிவமான்மியகாண்டம் பாயிரமுட்பட ... ..	க௩	௫௪௫
எஉ	ஞானயோக காண்டம் ... ..	உ௦	௫௦௯
க௩௯	முத்திகாண்டம் ... ..	௯	௫௦௧
உ௦௦	எக்கியவைபவகாண்டம் பூருவபாகம் ... ..	ச௭	௧௦௦௨
௩௩௧	எக்கியவைபவகாண்டத்தி லுத்தர பாகத் திற் பிரமகீதை ... ..	க௨	௨௬௪
௩௬௬	எக்கியவைபவகாண்டத்தி லுத்தர பாகத் திற் குதகீதை ... ..	௮	௧௮௨
	ஆ	௧௦௯	௩௦௦௩



சிவமயம்.

# சூதசங்கிதை.

முநலாவது .

சிவமான்மிய்காண்டம்.

பாயிரம்.

விநாயகர்துதி.

(அறுசீரடியாசிரியவிருந்தம்.)

மாமேவுந் தொழிலும்வல்லனெனத் தந்தையுள மகிழ்ச்சிபூப்பப்,  
பூமேவுதிறத்தவனைப் பொறிமேவுநிறத்தவனைப் புழைக்கையூடு, தூமே  
வுகடலாடு நாளொடுக்கி மீட்டுமவெளித் தோற்றிக்காத்த, தேமேவு  
கடுக்கைமுடிக்குஞ்சரப்பொற் செஞ்சரணஞ்சென்னி சேர்ப்பாம்.

பரசீவம்.

பொன்பூத்தபரிதிகொழுங் கதிரினிருளிரித்துலகப் பொருளி  
னோடு, கொன்பூத்தனையும்விழிக்குணர்த்தி மகிழுறுத்தலெனக்குல  
வுண்மாசு, மின்பூத்தவருளினிரித்தறிவுரினாத்தனையுணர்த்தி விளக்க  
மேய்த்துத், தென்பூத்தவின்பமகிழ் வுறுக்குமொரு பரஞ்சுடரைச்  
சேர்ந்துவாழ்வாம். (க)

பரை.

பரம்பொருளிற் பிரியாத தன்னியல்பையுருவிடத்தும் பயிலத்  
தோற்றி, நிரம்புறுமன்படைப்பாதி யைந்தொழிலுமியற்றிவினை நிக  
ளஞ்சீத்திட், நிரம்பெறுசன்மார்க்கநிலையளித்துயிர்கட் கொழிப்பில்  
சுகமுறுத்தநாளும், வரம்பிலருட்டாயாகி யெடுத்தனைக்கும் பராப  
ரையை வாழ்த்திவாழ்வாம். (உ)

சபாநாயகர்.

பூமலிமென்கடுக்கை யணியொடுபணியும் பிறையொடுதண்புன  
லுந்தோளி, லேமமுடியினில் வடிவொற்றுமைநோக்கியியைந்தாட  
விமையோர்போற்றத், தூமறைகள்வாழ்த்தெடுப்பத்துடிமுதலவைந்  
திடத்தைந்தொழிலுந்தோன்றக், காமருபொன்மன்றி லனவரதநட  
கவில்வானைக்கருத்துள்வைப்பாம். (ஈ)

பக்கம்.	அத்தியாய வகராத்.	பாடந் றேகை
	<b>வா.</b>	
உகஉ	வாசக யாக முரைத்த வத்தியாயம் ... ..	உரு
அஎ	வானப்பிரத்த விதியுரைத்த வத்தியாயம் ... ..	கரு
	<b>வி.</b>	
உரு௬	விசிட்டதரும விசாரமுரைத்த வத்தியாயம் ... ..	உஉ
௩௭௫	விசேட சிருட்டி யுரைத்த வத்தியாயம் ... ..	க௬
௩௮	விமலன் வாதராயணன் முதலோர் சங்கை தீர்த்த வத்தியாயம் ... ..	ச௩
உச௭	விராக விசார முரைத்த வத்தியாயம் ... ..	க௮
	<b>வே.</b>	
௩௭௭	வேதப்பிராமாணியவிசாரமுரைத்த வத்தியாயம்... ..	உ௬
உ௦௩	வேதார்த்தத்தை யுரைத்த வத்தியாயம் ... ..	௬௦
௩௦௦	வேதாவிரோதமுரைத்த வத்தியாயம் ... ..	௩௦

ஆ அத்தியாயம் ௬௦௬-க்கு பாயிர முட்பட  
திருவிருத்தம் ௩௦௦௩.

சூதசங்கிதைப் புராணத்தி னத்தியாய வகராத்  
முற்றிற்று.

பக்கம்.	காண்டங்கள் பூருவபாக முத்தரபாகங்கீதைக ளிவற்றின் பெயர்கள்.	அத்தி யாயத் தோகை	பாடந் றேகை
க	சிவமான்மியகாண்டம் பாயிரமுட்பட ... ..	க௩	௩௬௩
எஉ	ஞானயோக காண்டம் ... ..	உ௦	௩௦௬
க௩௬	முத்திகாண்டம் ... ..	௬	௩௦௬
உ௦௦	எக்கியவைபவகாண்டம் பூருவபாகம் ... ..	ச௭	௬௦௦௨
௩௩௬	எக்கியவைபவகாண்டத்தி லுத்தர பாகத் திற்பிரமகீதை ... ..	க௨	௨௬௬
௩௬௬	எக்கியவைபவகாண்டத்தி லுத்தர பாகத் திற் சூதகீதை ... ..	௮	௬௮௨
	ஆ	௬௦௬	௩௦௦௩

உ

சிவமயம்.

# சூதசங்கிதை.

முந்லாவது .

சிவமான்மிய்காண்டம்.

பாயிரம்.

விநாயகர்துதி.

(அறுசீரடியாசிரியவிருந்தம்.)

மாமேவுநந்தொழிலும்வல்லனெனத்தந்தையுளமகிழ்ச்சிபூப்பப்,  
பூமேவுதிறத்தவனைப் பொறிமேவுநிறத்தவனைப்புழைக்கையூடு, தூமே  
வுகடலாடு நாளொடுக்கி மீட்டுமவெளித் தோற்றிக்காத்த, தேமேவு  
கடுக்கைமுடிக்குஞ்சரப்பொற் செஞ்சரணஞ்சென்னி சேர்ப்பாம்.

பரசீவம்.

பொன்பூத்தபரிதிகொழுங் கதிரினிருளிரித்துலகப் பொருளி  
னோடு, கொன்பூத்ததனையும்விழிக்குணர்த்தி மகிழுறுத்தலெனக்குல  
வுண்மாசு, மின்பூத்தவருளினிரித்தறிவுரினாத்தனையுணர்த்தி விளக்க  
மேய்த்துத், தென்பூத்தவின்பமகிழ் வுறுக்குமொரு பரஞ்சுடரைச்  
சேர்ந்துவாழ்வாம். (க)

பரை.

பரம்பொருளிற் பிரியாத தன்னியல்பையுருவிடத்தும் பயிலத்  
தோற்றி, நிரம்புறுமன்படைப்பாது யைந்தொழிலுமியற்றிவினை நிக  
ளஞ்சீத்திட், ரெம்பெறுசன்மார்க்கநிலையளித்துயிர்கட் கொழிப்பில்  
சுகமுறுத்தநாளும், வரம்பிலருட்டாயாகி யெடுத்தனைக்கும் பராப  
ரையை வாழ்த்திவாழ்வாம். (உ)

சடாநாயகர்.

பூமலிமென்கடுக்கை யணியொடுபணியும் பிறையொடுதண்புன  
லுந்தோளி, லேமமுடியினில் வடிவொற்றுமைநோக்கியியைந்தாட  
விமையோர்போற்றத், தூமறைகள்வாழ்த்தெடுப்பத்துடிமுதலவைந்  
திடத்தந்தொழிலுந்தோன்றக், காமருபொன்மன்றி லனவரதநட  
நவில்வானைக்கருத்துள்ளவைப்பாம். (ஊ)

## சீவகாமசுந்தர்.

மாலாதியெண்ணில்பலவுயிர்ச்சேய்களிடத்துநனிவளராநிற்குந்  
தோலாதபெருங்கருணைசுரப்பவிரணியமன்றுட்சுடர்ந்தெந்நாளு  
மேலாயவானந்தத்திருநடனங்காணுமொருவிரதம்பூண்ட  
சேலாருங்கருநெடுங்கட்சிவகாமசுந்தரிதாள்சென்னிசேர்ப்பாம். (ச)

## தட்சணமூர்த்தி.

பகரியதன்ரொழிலுமேலானவருட்சத்திபதிவுமென்றுந், தகர  
ரியநித்தியமு முயிர்கடிருவடிநீழற்சையோகத்தாம், புகரியவுண்மை  
யுஞ்செங்கைம்மலர்க்காட்சியிற்பெரித்துப் போதம்பூப்ப, நிகரியகல்  
லாலின்புடையமர்ந்தமாமணியைநினைந்துவாழ்வாம். (ரு)

## விநாயகர்.

துதிக்கோடுமுகங்கொடமொருங்கோட்சு சுரரடர்க்கு நூழில்  
யானை, மதிக்கோடுதலைக்கழித்தவசிக்கோடுகரத்தேற்று வழத்துந்  
தொண்டர், துதிக்கோடுபருள்சுரந்துபவக்கோடுகடலழுந்தித் துளை  
யாதின்பக், கதிக்கோடுகளித்திவரத்திருகோட்டு மொருகோட்டுக்  
களிற்றையுள்வாம். (சு)

## முருகர்.

அறிவுருவத்தனக்குறையுருநெடுத்தொள்ளறிஞருக்கூறற்ற  
னோக்கி, முறியவடர்த்தெறிதல் பொரவொருகுருகுப்பெயர்க்குன்  
றையுனிவிருதை, நறியகுலப்புக்கிழுக்குவிளைப்பதென்றுட்சின  
த்திருந்தநாமவொண்கூர், செறியிலைவேல்கொடுதடிந்தசேயிலைப்பூண்  
மார்பவிறற்சேய்தாள்போற்றி. (எ)

## நந்திதேவர்.

(மேற்படிவேறு.)

மின்னடித்திமொமோலிவிரிஞ்சன்மான்முதல்விண்ணோருக்  
கன்னடித்திகண்டத்தோனங்கயிலையிற்றனின்பந்  
துன்னடியருளுமுன்னர்ச்சுரொலிச்சுரலோச்சித்  
தன்னடியருளும்வள்ளமுமாயடியுள்வைப்பாம். (அ)

## தீருநானசம்பந்தர்.

(மேற்படிவேறு.)

காழிநெடுவொயுதித்துக்கருதரியசிவஞானக்கதிர்கள்வீசி, வாழி  
பரம்பொருட்டுருவனருட்கயிற்றிற்பிணிப்புண்டுவளரஞ்ஞானப், பா  
ழியிகுபொய்ச்சமணக் குருட்டிருள்கெட்டுடைந்தோடப்பாற்றிநீற்  
றன், பாழியதாமமலர்த்திவிளங்கிய நல்லிளங்கிளை யகத்துள்  
வைப்பாம். (க)

## தீருநாவுக்கரையர்.

பரசிவமென்றடியவரைப்பகருமறைகளிதூங்கப்பலரும் போற்  
றப், பிரசநறுங்கடுக்கைமுடியப்பரன்போல்விடதுகர்ந்து பெயராச்



## சிவமான்மியகாண்டம்.

சீற்றப், புரசைநெடுங்களிற்றினைவென்றெழுவிடைவென்முழுவிடை  
சூல்பொலியக்கொண்ட, வரசுதிருப்பாதமலர்பரசுபுமெய்ப்போதமு  
றீஇயமைந்துவாழ்வாம். (10)

### சுந்தரமூர்த்தி.

மனைப்பாடியுறியனையுண்டவன்முதல்வானவர்க்கரியான் மாண்  
பொற்பாதம், வினைப்பாடிகவிநின்றேரர்க்கெத்திறத்துமெளியதென  
வ்விளக்கல்போற்றேன், சினைப்பாடிமிருங்குழலில்வயினிருகாற்றா  
தேகித்திருமவன் னான், மனைப்பாடிப்பணிகொண்டமுனைப்பாடிநாவல  
வன்சரணஞ்சார்வாம். (10க)

### மாணிக்கவாசகர்.

மருவாதநரித்திரள்கள்பொருவாதபரித்திரளாய்மருவமீட்டுந்  
துருவாதநரித்திரளாய்க்கழிதரவெவ்வுயர்க்குமடிச்சுவடுமேவப்  
பெருவாதமியற்றினர்முகையராசமுகைகநனிபேசவம்மா  
னொருவாதவருள்பெற்றதிருவாதவூரடியுள்ளத்துள்வாம். (10உ)

### தண்டிசர்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

அண்டர்கள் புகழ்ப்பசுக்குழாமோம்பியவிர்தராச்சிற்றின்பமடைந்த  
வண்டலர்துளவத்தொடைதுயனிற்றத்து மாயவனாணியநிற்ப, வண்டர்  
கள்புகழ்ப்பசுக்குழாமோம்பியவிர்தருபேரின்பமடைந்த, வண்டலம்  
புகழுஞ்சேய்னொலார்ப்பிள்ளை மலரடிமுடிமிசைவைப்பாம். (10ஈ)

### அறுபத்துழவர்.

மெல்வினைஞானம்வல்வினைஞான மிளிர்ந்தரவுடையவராசி, நல்  
வினையாயசரியைமுன்னான்கு நன்குறப்பயின்றசாத்தியராய்த், தொ  
ல்வினைத்தொடர்பாற்பிறப்பிறப்பென்னுந் துரிசுகுகோடையினீங்கி,  
யல்வினையடையானடிநிலடைந்தவறுபத்துழவர்தாள்போற்றி.

### மெய்கண்டதேவர்.

அறுசீரடியாசிரியவிருத்தம்.

ஓவிலொளிதழைகயிலைநந்திபிரா னவின்றருந் முண்மைநூலை,  
நாவிலினிதுறத்தமிழின் மொழிபெயர்த்தவாசிரிய னறும்பூச்செற்ற,  
மாவிலிளங்குயில்கூவமயிலா லும்பொழில்வெண்ணெய் வந்தவள்ள,  
ரூவில்புகழ்மெய்கண்டதேவனருட்சந்தானந்தழைகமாதோ. (10ஐ)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

மறிதிரைக்கடல்குழுலகிடையரிதும் மாண்டப்பிறப்பெனவறிந்  
துங், குறிபெருமலகெறந்துகையினைப்பார் குழாத்தினைமறைந்துநண்  
ணற்க, செறிதருமுறையிற்சென்றுவேதாந்தத்தெளிவெனுஞ் சைவ  
சித்தாந்த, நெறியினையடைந்தோர்குழாத்தினைப்பிரியாநிலையுறக்கட  
வதென்னெஞ்சம். (10ஊ)

குருவணக்கம்.

(அறுசீரடியாசிரியவீருத்தம்.)

சீராருஞ்சோனாட்டிற்றிரிசிராமலையதனிற்றிகழ்வேளாள, ரே  
ராருங்குலாம் புதியிலிந்துவெனவெழுந்தசிதம்பரவேளின்ற, பேராரு  
மீனாட்சிசந்தரநாவலவனணிபிறங்கும்பாத, நீராருமம்புயத்தை முப்  
போதுந்தப்பா துரினைந்துவாழ்வாம். (10௭)

பொன்னேன்கும்பெர துவின்டநலிற்றுபரசிவன்பாதப் பூவினுக்  
கே, கொன்னேன்கும் பவமகவழிபாடுசெயுநல்லோன்கோதிலாத,  
தென்னேன்கு தமிழ்க்கலைகனையமறச்சிறியேற்குஞ் செப்பியாண்  
டோன், மின்னேன்கு மீனாட்சிசந்தரவேண் மெல்லடியைவிரும்பி  
வாழ்வாம். (10௮)

பறந்தவினையுடையர் திருப்பூதிசாதனத்தமைந்தபல்லோர்நன்கு,  
பிறந்தபயனிப்பிறப்பின்கண்ணேபெற்றிடலாகும்பெற்றியுள்ள, சிற  
ந்தபுகழ்க்காந்தத்திற் றிகழ்கூதசங்கிதையைத்திறம்பாவண்ண, முற  
ந்தமொழிபெயர்த்தினிய தென்சொல்யாப்பாலறை கென்றுரைக்க  
மாதோ. (10௯)

(மேற்படிவேறு.)

மேதகுக்விசான் ற்வியாதமாமுனிமாணக்கன்  
கோதறுதவத்தின்மிக்கான்குழமதிசடையிற்குடு  
நாதனுக்கினியகூதனைமிசாரணியஞ்சார்ந்து  
மாதவர்க்கிரும்புராணவரலாறுசொற்றவாறும். (௨0)

கன்னியந்துளவமாயன்முதலியகடவுளார்கண்  
முன்னுபலண்டங்கட்குமுதல்வனையுணர்ந்தவாறு  
மன்னிகர்நிறத்தம்மாயனகம்பாவநீங்கினோற்றுத்  
தன்னிகரிசன்செயின்படந்தரிசித்தவாறும். (௨௧)

மறைபுகழ்சைவபூசாவிதியுமற்றதுசெய்வோர்த  
நிறைபுகழ்வீறுந்தேறிகழ்த்தியவாறும்வேற்க  
ணறைமலர்க்கூந்தற்செவ்வாய்நற்பராபரையடிக்கண்  
மிறையறச்செய்யும்பூசாவிதியினையுரைத்தவாறும். (௨௨)

அடியவர்க்காற்றும்பூசாவிதியுமற்றவரைப்போற்றும்  
படியிலாரடையும்பேறும்பளகறப்பகர்ந்தவாறும்  
வடிவநாண்மதியஞ்சூடிவாதராயணன்முன்னோர்கள்  
கடிதராச்சங்கைதீரக்கட்டுரைத்திட்டவாறும். (௨௩)

ஆதரம்பயப்பக்காலவளவையாங்குரைத்தவாறும்  
பாதலத்தமுந்துபாரைப்பன்றிசென்றெடுத்தவாறு  
மேதகுபிரமனாற்றுசிருட்டியைவிரித்தவாறு  
மோதிரணியகருப்பசிருட்டியநன்குரைத்தவாறும். (௨௪)

சாதியின்வரலாறியாவுந்தட்டறவுரைத்தவாறு  
மாதிரத்திலகுந்தீர்த்தமான்மியம்பகர்ந்தவாறு  
மாதியங்கயிலைப்பொங்கரடைந்தருந்தவர்க்கச்சூத  
னோதியனானயோகமுணர்ந்தவாறுரைத்தவாறும். (௨௫)

(மேற்படிவேறு.)

மதிவருணாச்சிரமநிலையேரர்மேன்மைதனையுரைத்தவாறுநல்லோர்  
துதிபிரமசரியவிதியுங்கிரகாச்சிரமநிலை தூயோர்க்கான  
விதியும்வானப்பிரத்தவிதியுமுயர்சநியாசீவிதியுமுள்ளம்  
பதிகழுவாயுந்தானபலனுமிவைதனித்தனியேபகர்ந்தவாறும். (௨௬)

மருவுபாவக்கருமபலந்தேகோற்பத்திமுறைமதிக்குநாடி  
யொருவருசக்கரநிலைநன் னாடிசுத்தியட்டாங்கயோகமாகும்  
பெருகியமநியமமாசனம்பிராணாயாமம்பிரத்தியாகாரம்  
பொருவிஞ்சரணே தியானஞ்சமாதியிவைதனித்தனியேபுகன்றவாறும்.

மேருமால்வரையையுயர்சூதமுனியடைந்ததுவும் விரும்பியுள்  
ளத், தோருமாதவர்தெளியமுத்திநிலையுரைத்ததுவுமுவக்குமுத்தி, சா  
ருமாறுபாயமுரைத் ததுவுமோசகன்றன்மை சாற்றுமாறுந், தேரு  
மாப்புகழ்மிகுத்தமோசகப்பிரதன்றன்மைதெரித்தவாறும். (௨௭)

மேவியனானோற்பத்தியிலாமைக்குக் காரணம்விண் டெரைத்த  
வாறும், பாவியமெய்ஞ்ஞானிபணிவிடைசெய்தோர்பெறும்பேறுபக  
ர்ந்தவாறும், பூவியனான்முகன் முதலோர்தில்லையடைந் துயர்ஞானம்  
புணர்ந்தவாறுங், காவிநிகர்கண்டத்தானடங்காண்டற்குபாயமன்பிற்  
கரைந்தவாறும். (௨௮)

காதமணங்கமழமுடைகவிள்ளுநைமிசவனத்தைக்கலந் துமீட்டுஞ்  
சூதமுனிவரன்யாகவைபவஞ்சொல்வதற்கன்பிற்றுதித்தவாறும்  
போதமிகவேதார்த்தமுரைத்ததுவும்குல்கருமம்புணர்யாகத்தி  
லாதரவுமிகத்தோன்றுங்காயிகயாகம்புகன்றவடைவுமாதோ. (௩௦)

வாசிகயாகத்திறனும்பிரணவமாமந்திரமான்மியநற்சீரு  
மாசிரிகாயத்திரிமந்திரவீறுமொளிரான்மமனுவின்வீறுந்  
தேசிரியாவைந்தெழுத்தின்சிறப்புமானதயாகச்சிறப்புநல்லோர்  
பேசியபேரானந்தஞானமகவைபவமும்பிறக்குமாறும். (௩௧)

பதிஞானமடைதற்குக்காரணமும்பவஞ்சவாரோபமுஞ்சீர்க்  
கதிமேவுபரவிசாரமும்பஞ்சப்பிரமவிசாரமுங்கவின்ற  
துதிமேவுசத்தாவிசாரமுநற்கதிவாஞ்சைத்தொடர்புகொண்ட  
மதிமேவுமவரிருக்குமியல்பும்வயிராக்கியத்தின்வளமைப்பாடும். (௩௨)

அறித்தியவத்தவிசாரமுந்திறனாந்தியவத்தவிசாரம்மும்  
இனித்தநலமார்விசிட்டதருமவிசாரமுயின்பமுத்திகூட்டுந்



தனித்தசாதனவிசாரமும்பிராமாணியவிசாரமுஞ்சீர்  
தொனித்தநயப்பிரசாதக்கிரமத்தின்முறைவிளங்கச்சொற்றவாறும்.

சிவப்பிரசாதப்பேற்றூற்றுற்கடனென்பான் முத்திசேர்ந்தவா  
றுந், தவத்துயர்மா லருள்வழிபோய்ச் சத்தியசந்தன்கதியைச்சார்ந்த  
வாறு, மவத்தினெவரையுநீக்குஞ் சிவபத்திவிசாரமுநல்லறிவான்  
மிக்கோ, ருவப்பினுணர் பரசிவசொரூபவிசாரத்தினய மோங்கு  
வீறும். (௩௪)

சிவலிங்கசொரூப விசாரமுந்திகழுஞ் சிவத்தலவிசாரமுஞ்  
சீர்த், தவமல்குதிவ்வியபற்பதாரணவைபவவிசாரமுந்தயங்கு, முவ  
மையிலாச்சிவப்பிரீதி காமுஞ்சின்மறை யவருக்குமையோர்பாகன்,  
றுவர்மலர்த்தாளினப்பத்தியில்லாமைக் குறுமேதுசொற்றவாறும்.

பரமசிவநற்றிரு நாமவைபவமுமாசிரியன் பாங்கர்ச்சென்று,கர  
வறுநன்மாணுக்கனுபதேசங்கொளுமுறையுங்கர்சிலாத, வரமலிசற்  
குருபாரம்பரியமுஞ்சீகாளத்திவரையின்வீறும்,விரவுயிர்களெளிதின்  
முத்திபுகுவதற்குத்தகுமேதுவிரித்தவாறும். (௩௫)

சருவசாதனவீறும்வேதாவிரோதத்தின்றகைமைப்பாடு  
மொருவறுந்சருவசித்திகரமும்பாதகவிசாரமு முரைக்கு  
மருவுகழுவாய்மந்தணமும்பாவநிவீர்த்திக்காவகுக்கப்பட்ட  
பொருவில்பலதலமிறைவனிறைவிதிருப்பெயரோடுபுகன்றவாறும்.

தணவறுமேன்மையர்கொள்ளும் பற்பறிரவியசுத்தித்தகைமை  
ப்பாடுங்,குணமறையோர்முதலியோர்க் குணத்தகாப்பொருள்பலவுங்  
குறித்தவீறு, மணவுமுபகாரமேயாகமரணக் குறிநன்கறைந்தவாறு,  
முணர்வுடையாருளமதிக்கும்பாவபரிபாக மெடுத்தரைத்தவாறும்.

வானவர்கள்பிரமலோகம்புகுந்தவாறுமறைமலரின்மேலோன்  
மேன்மையவர்க்கைதரேயகவுபநிடதப்பொருளும்விளங்காநின்ற  
பான்மைமிகுதைத்திரீயகவுபநிடதப்பொருளும்பண்பினேர்க்கே  
யானபுகழ்ச்சாமசாகோபநிடதப்பொருளும்மைந்தவாறும். (௩௬)

பொலிதருசாந்தோக்கியமு மீட்டுமந்த வுபநிடதப்பொருளுமெ  
ய்ச்சீ, ரொலிபுனையுந்திருமுண்டகோபநிடதப்பொருளு முண்மை  
யோங்கி, வலியுறுகைவல்லியமும் பிரகதாரணியகமுமற்றசற்குண்,  
மெலிவறநின்றேங்குடத்தப்பிராமணநற் பெரும்பொருளும் விரித்த  
வாறும். (௩௭)

கடவல்லியொடுசுவேதாச்சுவதரப்பொருளுங்கரைந்தவாறுந்  
திடமல்குபுகழ்ச்சருவவேதார்த்தசங்கிரகந்தெரித்தவாறு  
மடமில்லாச்சுதமுனிவாதராயணனனுளுபெற்றவாறு  
மிடமல்குமின்பமருள்பரமவிஞ்ஞானத்தையெடுத்திசைத்தவாறும்.

மன்னுவேதப்பிராமாணியத்தை யையமறவகுத்தவாறு, முன்னு  
புகழ் கொண்டோங்கும் விசேடசிருட்டியை யறியவுரைத்தவாறுந்,  
துன்னுநயமிசுமான்மவனான்மவிவேகந்தெரியச்சொற்றவாறும், பன்  
னுநலமார்சருவசாத்திரசங்கிரகத்தை தப்பகர்ந்தவாறும். (சஉ)

புண்ணியவிண்ணவருடம்பினிற்சுநிலைமையை யெடுத்துப்புகன்  
றவாறு, மெண்ணியசீர்புனைசருவ வேதாந்தசங்கிரகமிசைத்தவாறுந்,  
தண்ணியபேரருட்குணத்துச்சான்றோர்முன்முறையிருகைதலைமேற்  
கூப்பிக், கண்ணியநற்பொருள்விளங்கவிரித்துரைப்பாமுத்தியின்பங்  
கலப்பமாதோ. (சங)

### அவையடக்கம்.

தள்ளுதன்மான்மதமெனினு மதினியைந்தநறுவிரையின் நன்  
மைநோக்கிக், கொள்ளுதல்செய்வார் சேரக்களித்துலகரதுபோலக்  
கோடலின்றி, யெள்ளுதலென்மொழியெனினுமதினியைந்த சிவ  
கதையினினிமைநோக்கி, விள்ளுதல் செய்வார்சேரக்கொள்வர் நல்  
லோரெனத்துணிந்துவிளம்பலுற்றேன். (சச)

ஆற்றநெடுநாளுழந்துபன்மறையுமாலயனுமளவுசெய்து  
சாற்றரியசிவபெருமான்புகழ்க்காதையான்மொழியுந்தரமன்றேனு  
மாற்றரியவேணவாநவிறியெனநூக்குதலின்வழங்கலுற்றே  
னேற்றவறிவினரிசுழார்மடமையோரிகழ்வதற்கோரேதுவின்றே.சரு

குழையடருங்கருநெடுங்கட் பெருமாட்டிமொழிதீஞ்சொற்கொ  
ள்கையோடாங், குழையடருங் கொடுமுழக்குங் கொள்பெருமான்  
றிருச்செவிகளுவர்ப்புறத்தேங், கழையடரும்பாகனையசான்றோர்  
தம்பாடலொடுகடையேன்செய்யும், பிழையடரும்பாடல்களுங்கொ  
ண்டுவக்குமெனத்துணிந்துபேசலுற்றேன். (சௌ)

பார்பரவுபுகழ்ச்சூதசங்கிதையைச்செந்தமிழிற்பாடல்செய்தான்  
பேர்பரவுநலமிசுசீர்க்கருணீகர்குலத்தினன்பொற்பெருகுவல்லூர்க்,  
கார்பரவுகொடைத்தடக்கைகவீராச்சாமிக்குரிசில்காதன்மைந்தன்  
சீர்பரவுசைவசிகாமணித்தவராசப்பேர்ச்செய்யவேளே. (சஎ)

வலிதருமெய்ச்சிவபத்தி மருவினோர்கேட்ப மனமகிழ்ந்துகாந்  
தத், தொலிதருநற்புகழ்ச்சூதசங்கிதையைச் செந்தமிழி லொளிதர  
ச்செய்தான், மலிதருநுண்ணுணர்வுடையோ னிலக்கியமு மிலக்  
கணமும்வரம்புகண்டோன், பொலிதருபூம்பணைவல்லூர்த்தேவராச  
க்குரிசில்புலவரேறே. (சஅ)

### (எழ்சீரடியாசிரியவிருத்தம்.)

வாசவன்மலரோன் மாயவனேத்த வரந்தருங்கயிலைநாயகனே,  
யீசனென்றெவரு முணர்தரத்தெளிவாவியம்பிடுஞ்சூதசங்கிதையை;  
மாசறுதமிழில் வகுத்தனன்றெண்டை வளம்பொலிநாட்டில்வல்

லூரிற், நேசமர்ந்தோங்குந் தேவராஜேந்திரன் ஜெகதலம் புகழு  
நாவலனே. (சுரு)

(எண்சீரடியாசிரியவிருத்தம்)

ஏராருஞ்சகாத்தமொராயிரத் தெழுநூற்றெழுபத்தியைமுன்றி  
னிகழ்சாதாரணவாண்டிறேளென், பேராருமதியி ருபத்தைந்தா  
நாள்பரிதிப்பெருவாரம்பஞ்சமிநல்லோணமெழிறிகழு, நீராருங்கடக  
விலக்கினமதனிற்சூதனிகழ்த்தியசங்கிதையை யியற்றமிழ்ப்பாவினி  
யற்றிச், சீராரும் புலவர்மிகுந்தரவரங்கேற்றினனாற் சிவனடிபையப்  
பணிதேவராசநாவலனே. (ருரு)

பாயிரமுற்றிற்று.

ஆ திருவிருத்தம் ருய,  
விநாயகர்துதி க ஆ ருக.

உ

முதலாவது

புராணவரலாற்றத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

திருந்தவந்தளிர் பன்மலர்நனி துறுமிச்செங்கதிர்வெப்புறாநிழற்றாய்ப்  
பொருந்தவந்தரநாட்டமாரும்புகழும்பொற்பினதாகியொப்பின்றி  
வருந்தவங்கடிந் துபுதிசாதனமெய்மருவியூறின்றியெஞ்ஞான்று  
மருந்தவம்புரியும்பெரியவர்க்குறையுளாயதுநைமிசாரணியம். (க)

முடங்குளைமடங்கலொடு கருங்களிற்றுமுதிர்வலித்தாக்கொடுமா  
னு,மிடங்கொள்செஞ்சிறையகலுழேனாடரவுமிகறடிந்தென்றுநட்புற  
லான்,மடங்கருமகத்தீநின்றெழுபணியுமதியமும்பகையறக்கொண்ட,  
விடங்கனெம்பெருமான் செஞ்சடைக்காட்டை விழைவதுநைமிசக்  
காடு. (உ)

தவர்சினங்க துவினொழி தருமாறுசபிப்பவந்தக்கமற்றவரே  
யிவர்வறுகான்றசோ நென்னோக்கியிகழவும் பகையலைத்திடவுந்  
துவரிதழலர்மினுறைநிறத்துவனத்தொங்கலான்வேரொடுபறித்தூக்  
கவரவும்படாதநைமிசவனத்தைக்கற்பகவனங்கொலோநிகரும். (ங)

தரையகம்புகழ்த்தளிர் துறப் பூத்துத்தாழ்ந்தபாதவ விடபத்  
துப், புரையறுமுனிவெள்ளரும்பகங்கிடப்பப்பொலிசெந்தேத்திரூல்  
வலயத்தை, விரைகெழுமுறுக்குவிட்டசெங்காந்தண்மென்மலர்சா  
ருபுமறைத்தல், கரைதலையுவாச்செங்கதிரவன்றனைச்செங்கட்செவி  
கவர்ந்தது கடுக்கும். (ச)

செந்தளிர் ரும்பிக்கருங்குயிறலைக்கீழ்ச்சினையமர்தரப்பலதேமா,  
நந்தலிறருக்களாவயிற் பொலிதனும் வான்றவத்தவர்பலர்க்கு, மந்  
தினின்றருள்வானந்திவானிறக் காரணிமணிகண்டத்தெம்மண்ணல்,  
வந்தனைக்குரியபல்லுருக்கொண்டுவயங்குறுகாட்சியைமானும். (௫)

சால்வுமலர்ந்தபிண்டிமுற்றருக்கடாயிடையுதிர்த்த பன்மலர்  
மேற், கோலமாதவத்தர்சுருப்பு நாண்கருப்புக் குனிசிலைமாரவேள்  
பகழி, மாலயன்வலாரிமுதலியோர் கடவார்மதி முடிப்பிரானருள்  
வலியா, லேலயாங்கடந்தேனெனத்தெரிப்பார்போ வெய்துவர் பதத்  
துறமிதித்து. (௬)

ஒற்றைமாங்கனிமெய்யடியவர்க்குதவியும்பர்க்குமரியநன்கதியை  
யுற்றசீரம்மையார்தொழினன்றென்றுவந்தெனப்பன்முசுக்கலைகள்  
சொற்றவவ்வனத்திற்செற்றதேமாவிற்றூங்கியதேங்கனிபலவு  
நற்றவச்சைவப்பெரியவர்கொள்ளநாடொறுநாடொறுமுதிர்க்கும்.

துன்றுநம்மடியிற்றேரூன்றிநங்குலக்குத் தொலைவிலாப்பெருஞ்  
சிறப்பளித்த, குன்றவிற்பிராற்கியாஞ் செய்வதெனவன்றூள் குறிப்  
பவர்க்குதவிசெய்திடுவா, மென்றுநின்றூற்போ லவ்வனஞ் சூழ்வே  
யினைந்துமேற்கவிந்துமாமகக்கூ, ரேன்றவாங்கடுக்குமசுரருட்புகாம  
லொதுக்கி யெஞ்ஞானறுமிக்குடற்றும். (௭)

அமையுநம் பெயர்கொண்முனிவரனிருக்கையா மெனப்பற்பல்  
கிள்ளைகளு, மிமையினம்முருக்கொளிறைதருநிலுவிட்டிருந் தவம்  
புரியிடமெனவுட், சமைகுயில்களுநம்முருக்கொடம்பிரானூர்தம்மடிப்  
பூசனைபுரியுங், கமையவரிருக்கையாமெனச்சரபக்கணங்களுமவ்வனத்  
தகலா. (௮)

சயம்படுகல்வியாளர் போன்மணந்து தண்ணென்றுசந்தனம்  
பொலியும், பயம்படுசெல்வர்போன்மெனத்தளிர்ந்துப் பழுத்தகுதம்  
பலசெறியுங், கயம்படுமூலோபர்போன்மெனவுடலிற்கழிமடற்பனை  
சிலகளுலும், வயம்படுமிவற்று ளொன்றுமில்லவர்போல்வற்றன்மா  
மரஞ்சிலமருவும். (௯)

கோட்டுவெங் களிறுகாத்திரத்துறுத்த குழியிடக்கவிரலர  
ரணி, மூட்டுசெந்தழலிற்செறித்தவட்கிடக்கு முளிவளார்முளர்யிட்ட  
வீர்மாக், கூட்டிளூல்கிழித்துவழி நறவவியக்கொழுந்தழை வழிவழி  
தரச்செய், தீட்டுபுன்முருங்கைப் பூம்பொரியட்டியியற்றுமாலிட்டி  
மந்திகளும். (௧௦)

பச்சிளந்தருப்பையணிவளைபொருந்தப்படுதவிற்குவலையம்பொ  
லிய, மெச்சுறுமுளர்விளங்குறவளர்க்கும்வியப்பினிற் கிடகெழு  
முதலி, னிச்சலுமடைந்தோர முக்ககற்றிடவினி ரம்பியபுட்பயிறலிற்  
பூ, வைச்சிருத்தவிறற்றண்ணெனும் பெருங்குணத்தின் வனமெனன்  
மெய்மையேபோலும். (௧௧)



நாவலங்குருந்துபராய்ப்பணையரசுநறு மருதார்கரவீர, மாவயங்கு  
கரம்பை பாடலம்பாகல் வடமகிழ்செறி தரநின்றன், மேவுதம்மினத்  
தொவ்வொன்றொரோவொரு மெய்த்தலங்களில்விளங்குதல் காணூ  
உத், தாவிலப்பெருமைதாமுநன்குறவாதவம்படத்தவஞ்செயல் புரா  
யும். (௧௩)

தாமரைக்கிழவோன்றண்டொழாய்த் தொடையோன்றருக்குமிக்  
கிகலியனான்று, மாமறைச்சிகையுநாடொணுப்பெருமான் வளரழலு  
ருக்கொடுநின்றாங், கேமநீற்றவத்தோருளத்தினையவருக் கிருக்கை  
யாகியவனமேய்ப்பக், காமருசோதித்தருப்பொலிந்தாங்குக்காரிருட்  
கலப்பறக்கடியும். (௧௪)

வற்கலையுடையர்தெய்வநீற்றொடுகண்மணிபுனைமேனியர் மறை  
முற், சொற்கலையுணர்ச்சிமிக்கவர்பவனோய் துடைக்குமைந்தெழுத்  
தியையுளத்தர், விற்கலைதுதலார் மயன்முதல்யாவும் வெறுமயலென  
வெறுத்தொழிந்தோ, ரற்கலைமுடியாரடிவிருப்புடையாராவயிற் பயி  
லுமாதவர்கள். (௧௫)

மலர்பலகுற்றுத் தொடலைகளியற்றிவயங்கெழு சிவபிரான் பூ  
சைக், கலர்முகங்கொடுநன் களித்தநற்றருப்பை யாதியதேடுபுகொடு  
த்தும், வலனுயர்கிறப்பிற் புராணநூல்கேட்டு மாண்புறச்சிந்தித்துந்  
தெளிந்தும், பலர்புகழ்த்தரு மைந்தெழுத்துறப்பயின்றும்பயனடைப  
வர்கண்மற்றொருசார். (௧௬)

ஐவகைச் சுத்திபுரிந்துநாயகனையந்தரியாகப்பூசனைசெய், துய்வ  
கைக்கடுத்தபுறத்தினும் போற்றியொளிர் தழல்விதிப்படி வளர்த்து,  
மெய்வகைக்குரியவதிதியர்ப்போற்றிவிமலமார் சிலானந்தவாழ்க்கை,  
செய்வகைக்குரியவருட்டிற்றஞ் சிந்தைசெய்திருப்பவர்கண் மற்றொரு  
சார். (௧௭)

இடகலையொடுபிங்கலைவளியியங்குமியக்கடைத்திடையுறவிருத்திப்  
படர்தருமிருமூன்றாயவாதாரம்பயிறருபொருளுணர்ந்தேகி  
யிடர்தபமதிமண்டலத்தமுதருந்தியிணையிலாப்பேரொளிப்பிழம்பே  
திடனுறத்தமக்கங்கரணுறச்செய்துதிகழ்பவர்குழாமுமற்றொருசார்.

கருவினையியற்றும்பற்றறக்கடிந் துகருதிருவினைச்சீமம்வாய்ந்து, மரு  
வுமைவகைப்பாசங்களுங்கழிப்பி வயங்குறுசிவானந்த வெள்ளட், பெ  
ருகுதண்கடலொன்றிரண்டறக்கதிரிற் பிணைவிழிப்பெற்றியினமுந்தி,  
வருகைபோக்கிறந்துபரவசத்தின்பமடுப்பவர்குழாமுமற்றொருசார்.

கற்பகஞ்சரபிநிதிமணியிருபாற்கவினநின்றியாது வேண்டிடினு,  
மற்பகமிக நல்குவமெனவிரப்பவவற்றுளமமைத்திலராகிப், பற்பல  
வேதாகம புராணங்கள் பகர்தருமிருதிநூல்பயில்வார், சொற்பொருள்  
விரித்துப் பயிற்றுவாரணைய தூயவர்குழாமுமற்றொருசார். (௧௮)

இத்தகுமுனிவர் பற்பலர் குழுமியியற்று சத்திரமக்முடிவிற்  
சத்துவகுணம்போர்த்தென்ன வெண்பூதிதயங்கிய மேனியும் பவளக்  
கொத்தெனத்திரண்டுண்டவேணியுங் கோத்தணிதிருவக்கமாலிகை  
யுஞ், சத்தவைந்தெழுத்துள் சிந்தையமுடைய சூதமாமுனிவரன்  
வந்தான். (உக)

வந்தமாமுனியைஇருந்தமாமுனிவர்மழ விளங்கோதனமன்னை,  
சந்தமார்வருகைகண்டெ. திரோடுந்தன்மைபோல் விராந்தெதிர்கொ  
ண்டார், சிந்தையுண்மகிழ்ந்தார்வந்தனைபுரிந்தார் செய்யதாமரைமுக  
மலர்ந்தார், முந்தியாதரவினருக்கியமுதலா முறைப்படி செய்கடன்  
புரிந்தார். (உஉ)

இனியவாதனத்திலிருத்தினர் சூழவிருந்தன ரிப்பவமெமக்குப்,  
புனிதமாகியதித்தினமுநற்றினமாய்ப்பொருந்தியதையநின்வரவாற்,  
பனிவிசம்பிறைவன்பங்கயன்றிகிரிப்பண்ணவன்றிருவமோர் பொரு  
ளோ, தனிவருபூதிசாதனத்திருவந்தனக்கெனமனக்கொளும் பெரி  
யோய். (உங)

தன்னிடத்தடைந்து கைவிரித்திரந்தோர்தமக்கழி தருபொரு  
ணல்கும், பொன்னிடத்தமருங்கற்பகதருவோ புகர்படுசிறியரோமிட  
த்து, மன்னுநல்லருளால்வலியவந்திரவாதிருப்பினு மழிவின்மாண்  
பொருளை, நன்னலம்பயப்ப முகமலர்ந்தினி துநல்குறு நின்றனைநிகர்  
த்தல். (உச)

மறைமுழுதுணர்ந்தவாதராயணன்பான்மயக்கறயாவுநன் குணர்  
ந்தோய், கறையறுதவத்துரோமவரிடணன் காதலவெனப்பலதுதித்  
தா, ரிறையவயாடும்வகையொருபுராணமினி துவாய்மலர்கவென்றி  
ரந்தார், நறைகெழுநறுந்தண்மலர்தளிர் துவன்றுரைமிசவனப்பெரு  
முனிவர். (உரு)

கேட்டலுமகிழ்ந்து குறுநகைமுகிழ்த்துக்கிளர்முடிதுளக்கி நன்  
றென்று, வேட்டவர்மலங்கள்வாட்டிவெம்பவமும்வீட்டிடப்பாட்ட  
ளித்துளவக், கோட்டடலேனமண்புகுந்துளைந்துங்குறுகொணாறிய  
செம்பதுமத், தாட்டுணைகூட்டத்தக்கதியாதென் னாச்சற்றுளத்தெண்  
ணுபுநவில்வான். (உசு)

செயற்கருஞ்செயலிற்றிறம்பிடா துயர்ந்தசெந்நெறிச் செல்வமா  
தவத்தீர், முயற்கலைமலைந்ததம்பிரா னருளேமுதன்மையென்றுளத்  
துறக்கொண்டார், வியக்குமற்றதனாற்சிவகதைகேட்க விரும்பினீரீவ்  
விருப்புடையோர், பெயர்க்கரிதாசுஞ்சிவானந்தவீடுபெறுவதற்கைய  
மொன்றின்றே. (உஎ)

வேதசம்மதமாயளவின்மந்தணங்கள்விளங்குவதாய்நெடுங்கால  
மாதவம்புரிந்தோர்க்கன்றி மற்றையர்க்குவகுத்துரைத்திடப்படாதது

வா, யேதமொன்றின் றிச்சிவபெரும்போகமியை தரச்செய்வதாயியை  
ந்த, சூதசங்கிதையென்றென்றுளதஃ தியாதென்றிடிற்சொல்லுகேன்  
கேண்மின். (உஅ)

இரும்புனல்பிறைகொக்கிறகலர்தும்பை யெழில்வளைக்குழையி  
வைதரித்து, விரும்புவெண்ணீறுமெய்யெலாம்பூசுவெள்விடையுடைகத்  
தருள்பிராணை, யரும்புவெள்ளுருவொற்றுமையினுற்றாங்கலழகென  
மதித்துவெண்டிருப்பாற், பெருங்கடறிரண்டுநின்றெனவிளங்கும்பெ  
ரும்பெயர்வெள்ளியங்கிரியில். (உக)

அளவறுமறைகடுதிக்கவீற்றிருக்குமப்பெருந்தகைப்பிரான்றன்  
பாற், களமறவுணர்ந்தோனந்திமற்றவன்பாற்கற்றுணர்ந்தவன்சனற்  
குமார, வளமுனியவன்பாற்பன்னெடுங்காலம்வழிபடுபுண்மைமுற்று  
ணர்ந்தோன், றுளவினன்குறென்றுரைத்திடும்வியாசத்தூரிசறுமுனி  
வரன்மாதோ. (கஉ)

அன்னமாமுனிவனியற்றியபுராணத்தளவையீரொன்பதுபிரமம்  
பன்னுமாபதுமம்வயிணவஞ்சைவம்பாகவதம்பவழிகமே  
துன்னுநாரதீயமாற்கண்டேயம்மேதுலங்குறுமாக்கினேயம்மே  
மன்னியபிரமகைவர்த்தமிலிங்கம்வராகமேகாந்தம்வாமனமே. (கக)

நலங்கெழுகூர்மமச்சங் காருடமே நற்பிரமாண்டமேயென்ன,  
விலங்குமிப்புராணக்கிரந்தத்தின்னெறிகைநாலிலக்கமாலிம்முனிவரன்  
போற், றுலங்குறவுணர்ந்தீரொன்பதின்மர்களீரொன்பது புராணம்  
பின்சொற்றூ, நலங்குறுமுப்புராணமாயவைதாமவ்வவர் பெயரினூல்  
விளங்கும். (கஉ)

நயச்சனற்குமாரநாரசிங்கம்மேநந்திகேச்சரஞ்சிவதருமங்  
கயக்கமிறுருவாசநாரதீயங்கபிலமானவமவுசனசம்  
வயப்பிரமாண்டம்வாருணங்காளிவாசிட்டலைங்கஞ்சாம்பவஞ்சீர்  
பயக்குறுசௌரம்பராசமாரீசம்பார்க்கவமென்பனபெயரே. (கக)

இத்தகுபுராணக்கிரந்தத்தின்னெறிகையேரிலக்கமாலி துநிற்கவிளங்கு  
முத்தமமுனிவீர்முன்பதினெட்டுருயர்ந்தனவுலகுறுமுயிர்கள்  
சித்தமாசறுத்துப்பரகதியுய்க்குஞ்சிவபுராணங்குளார்பத்து  
மத்தகுபுராணம்பத்துருமுயர்ந்ததளவிலாப்புகழ்பெறுகாந்தம். (கச)

விரிவுறுகாந்தமாறுசங்கிதையால் விளங்குதம்பெயரினூற்சொற்றூர்  
தூரிசறுசனற்குமாரமாமுனிவன் சூதன்சங்கரனரியயெனன்  
றரியவையுதத்தோடையாயிரமாரூயிரமோங்குழுவயுதந்  
தெரியையாயிரமூவாயிரமாராயிரங்கிரந்தம்முறைசெப்பில். (கநி)

ஆகவேரிலக்கத் தொகைக்கிரந்தங்கொளாறுசங்கிதையினுஞ்  
சிறந்த, தூசமாரஞ்சுத சங்கிதையதுதா னுறுஞ்சிவமான்மியஞான



யோகமேழுத்தியாகவைபவமென் றுரைத்திகொண்டநான்கிருஞ்சீர்  
போகமத்தியாயங்கிரந்தமுமுறையே புகலுதுங்கேண்மின்மாமுனி  
வீர். (நக)

ஒருபதின்மூன்றேழ் நூறிருபதுமற்றுறையெழு தூற்றுமுப்பத்தேழ்  
தருவமைஞ்நூற்றறுபத்துமூன்றுசாற்றிடுமோரறுபத்தேழ்  
பெருகியநாலாயிரமிவற்றளவில்பெருமறைப்பொருளெலாம்விளங்கு  
மிருநிலத்தியாவராயினுமுணர்ந்தேதாரின்பலீடெளிதினெய்துவரால்.

ஆரணமுழுதுமுணர்ந்தவேதியனையாயினுஞ்சிவபுராணத்தி,  
னேரணிபொருளையுணர்ந்திலானாயினிலங்குமவ்வேதமற்றவனைத்,  
தாரணியிடத்துநம்மைவஞ்சிப்போன்றானிவனெனநனியஞ்சும், பூர  
ணமுறவாதவின்மறைப்பொருளைப்புராணத்தாற்றெறிதரல்வேண்டும்

அறையுமெந்நூற்குமறைபிரதானமாகியபெரும்பிரமாணம்,பொ  
றைதருமிருதிபுராணங்களுபுராணமற்றுள்ளசாத்திரங்க, ணிறை  
சந்மறைக்குவிரோதமாகாதுநிகழ்த்திடுமனுசுணமாகி, யுறைதரு  
மறைக்குவிரோதமாநூல்களொருவற்கும்பயன்படாதனவே. (நக)

வயம்படுமறையுமொன்றம்மா மறைசொன்மதிப்பரும்பொருளு  
மொன்றேனும், பயம்படுமனேகசாகைகளாகிப்பரந்தனவாதலான்  
மறையு, நயம்படுபலவாயம்மறைப்பொருளுநாடரும்பல்லவாய்நாளு,  
மயம்படுபிரானூரியற்றிடுமாயாவைபவமும்பலவான. (சம)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அதிநாண் முக்கணம்மானலர்மகன் றனையுண்டாக்கி  
யோதுதன்னுருவினின்றமறையிடுகுறுபடைப்புங்  
காதலினவற்குல்கக்கறைமறைப்பொருள்விளங்க  
மேதகுமருளாலன் னான்மிருதியைநிருமித்தானே. (சக)

தலமெலாம்புரக்குமாயன் சங்கரன நுண்மேற்கொண்டன்  
பலர்பராசரன்சேயாகியசன் றமாமறையனைத்து  
மிலகுறப்பிரித்துநான் காவியற்றினானதனென்று  
முலர்தலில்புகழ்வியாதனெனும்பெயொன்றுபெற்றான். (சஉ)

ஆயநான் மறைப்பேர்சாகையிருபத்தொன்றவிரிருக்கு  
மேயநூறுடையதாமியசுருமிக்காயிரங்கொ  
யேசீர்ச்சாமொன்பான தர்வணமென்றுசொல்ப  
பாயசீரவ்வியாதன்பயிலவன் முதலியோர்க்கு. (சக)

மறையளித்துலகிலே திவகுத்திடுவீர்களென்று  
நிறையருட்புராணம்யாவுநேசமோடென்பாற்றந்து  
குறைவறவகுத்தியார்ச்சுங்கொளுத்துகவுண்மையென்றான்  
றுறைகெழுமன் னொன்சொன்ன முறைப்படிசொல்கேனென்று.

அம்பைதன் சமேதனாகியமைதலாற்சாம்பனென்றும்  
 வெம்புயிர்த்துயரந்தீர்க்கும்விதத்துருத்திரனெயென்றும்  
 பம்புநற்சுகத்தைச்செய்யும்பண்பாற்சங்கரனெயென்று  
 நம்புடைத்திருநாமங்கொணையகப்பெருமான் றன்னை. (சுரு)

மாலயனீந்திராதிவானவர்க்கரியான் றன்னை  
 யாலமார்கண்டத்தானையறவிடைநடாத்துவானைக்  
 காலகாலனைமெய்ஞ்ஞானக்கருத்தினூர்கண்ணினைச்  
 சால்வுட்டியானஞ்செய்துதன்வசமில்லானாகி. (சுகு)

செய்யகண்மலர்முகிழ்த்துச்சிறிதுபோதிருந்துபின்னர்  
 மையமர்மலக்காழட்டமாதவர்வதனநோக்கித்  
 தெய்வநாயகன்சீர்கேட்குந்திருவினிற்சிறந்தீர்கேண்டி  
 னுய்யுமாரெறியீதன்றியின்றெனவுரைத்தான்மாதோ. (சுஎ)

முதலாவது

புராணவரலாற்றத்தியாயம் முற்றிற்று.

உ

இரண்டாவது

திருமான்முதலிய தேவர்களுலகிற்கு  
 முதல்வனை யுணர்ந்த வத்தியாயம்.  
 (கலிவிருத்தம்.)

பொற்றசடையந்தணிர்புராணவரலாறு  
 சொற்றனமுராரியனாகியர்தொகுப்புற்  
 றுற்றவுலகிற்குமுதல் யாரெனவுசாவிப்  
 பிற்றடையிலாதறிபெருங்கதையுரைப்பாம். (க)

முன்னரொருகாலம்வளைமுத்திறையவெற்றும்  
 பின்னலுறுவெண்டிரைபிறங்குகடனாப்பட்ட  
 பன்னகமிசைக்க மலைபாதம்வருடக்கார்  
 மன்னுமுகில்போல்விழிவளர்ந்தருளுமாயோன். (உ)

இலகுகலைமங்கையெழிலேந் துமுலைபுல் லு  
 நலமுறிருநான்குயநான்முகவிதாதா  
 வலனுயிர்குடித்தவயிரப்படைகொள்வள்ளல்  
 குலவுமுடிவானவர்கள்கடினர்களோர்சார். (ஈ)

அண்டமுழுதிற்குமுதல்யாரெனவொர்சங்கை  
 கொண்டனரொருத்தரையொருத்தர்குறியாகக்

கண்டனர்வினாயினர்கவற்சியறயாதும்  
விண்டிலர்கண்முநைகமைவிராயினருமொத்தார்.

(௪)

மேக்குமுகமாயினருமேவுபுகிழக்கி  
னாக்குமுகமாயினருமாயவியைவியின்றி  
நோக்குமுகமாயினருமாய்துதவினார்க  
டேக்கினர்மயக்கநனிதேறும்வகையில்லார்.

(௫)

ஈங்குறைதவிற்பயனியாதுமிலையென்று  
தேங்குமயநீரும்வகைசிந்தைசெய்தெழுந்தார்  
வீங்குதுயரக்கடல்விலங்கிடவடைந்தா  
ரோங்கொளியதாயுறையுருத்திரவுலாகம்.

(௬)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அன்னகாலையளநாயிறளவில்கோடியுதித்தாங்குப்  
பன்னற்கரியதன்னருளாற்பன்னாளுடலம்வருந்துதவ  
மன்னிற்சிறந்தோர்களுங்காணற்கரிதாய்வயங்குதிருவுருவ  
நன்னர்த்தோற்றிமான்முதலோர்நடுவணின்முனம்பெருமான்.

பண்டுகனவத்திடத்துமறியாதபடிவநனவிடத்துக்  
கண்டுவணங்கிமாயவனுங்கமலப்பொருட்டுமேயவனும்  
வண்டுமுரலாக்கற்பகப்பூமலைத்தடந்தோளனுமற்றை  
யண்டர்களுநேர்நோக்கிநீயாரையென்றுவினாயினரால்.

(௭)

மன்றவுயிருக்குயிராகிவயங்குமகிலகாரணனாய்  
நின்றமுதலேநேர்கண்டுநீயாரொன்றுவினாவுவரோ  
வென்றேரார்சுங்கைகொள்ளற்கவெண்ணில்கதிர்களுதித்தாலு  
மொன்றுபடலத்துறும்விழிகட்கந்தகாரமொழியாதே.

(௮)

உடங்குமாயையான்மறைப்புண்ணிண்மைதெளியவொட்டாத  
மடங்கொண்மனத்தராய்வின்வுமாலாதியர்தம்முகநோக்கி  
யிடங்கொளுலகமனைத்திணையுமியற்றிக்காதத்துத்துடைத்தருளுந்  
திடங்கொள்பெருமான்மறைநவின்றதிருவாய்மலர்ந்நூநவில்வானாவ்.

அண்டத்தொகுப்பெலாமெவனிணாமவெண்ணில்லாத  
வண்டத்துயிருக்குயிராகியமைந்தானெவன்மற்றவென்று  
மண்டத்தகத்தும்புறத்துமெவன்சான்முயமைந்தானவனிகரின்  
றண்டத்திருநலுருவெனவனவென்றறிமினெனையிமையீர்.

(௯)

எவனும்பதங்கணிலைபெறுதல்செய்யுமிறைவெனஞ்ஞான்று  
மெவனெப்பொருட்குமாதாரமாகியிருக்குமிணையில்லா  
னெவனான்மறைதும்போல்வார்க்குமுண்மைதெரிந்தெட்டிடப்படா  
னெவன்மெய்யன்பினவலைப்படுவானவென்றறிமினெனையிமையீர்

எவனை வணங்கின்று வமுறு மெவனை வமுத்தினிளித்திருக்கு  
மெவனை நினையிற் பிறவியறு மெவனை மறையீறெடுத்துரைக்கு  
மெவனை மெய்ஞ்ஞானியர் தொழுவொவனை யரியென்னுரைப்ப  
ரெவனை நாசமிலியென்பரவென்றறிமினெனையிடை யீர். (107)

நானேயுலகமனை த்தினுக்குநவி லற்கரியகாரணனு  
நானேநிகிலநியாமகனுநானேயென்றுமிருப்போனு  
நானேயனைத்துமறிபவனுநானேயறியப்படாதவனு  
நானேபரம்பிரமமுமினிதறிமினலிவற்றிடை யீரே. (108)

அளவிலுயிர்க்குந்தனுகரணபுவனபோகமாயினநம்  
வளருமாயாவிருத்தியேமற்றிம்மயக்கமுமுதகற  
லுளநெக்குருகவெமையுணர்வானெவனேவவற்கேயொல்லுமாற்  
பளகின்றுணர்மினென்பேசுமறைந்தான் முக்கட்பரஞ்சோதி. (109)

நம்மான்மறையவெருக்கொண்டு நன்றாயிற்றுநம்மறிவென்  
றம்மான்முதலோர்பொறிகலங்கியந்தோபிரானையாரென்று  
வெம்மாசுடையமனக்கடையோம்வினாவினென்செய்தாமா  
லிம்மாப்பிழையெவ்வாரெழுதிப்போமென்றுகசிவுற்றிரங்கினரால். (110)

என்னபிழையாயிறிடினுமெண்ணுதிறைவனருளியதான்  
முன்னமிருந்தசங்கையறமுதல்வனவனெனெனத்தெளிந்தாங்  
கன்னிபாகத்தப்பெருமான் கருணைக்கிலக்காயிடுவாமென்  
றுன்னிஞர்களுண்ணெகிழாவோலிட்டழைப்பத்தொடங்கினார். (111)

சீலமில்லெங்குணமில்லெஞ்சிந்தைத்தெளிவுசற்றுமிலே  
மோலமறையிட்டுணராதாயுண்மையுணரவல்லேமோ  
மூலமுதல்வாபிறைவேணிமுடித்தாயுரைக்கமுடியாதாய்  
காலகாலாகாபாவிக்காட்டிமறைத்தல்கடனேயோ. (112)

புரைசேர்சிறியேயிழைத்தபிழைபொறுத்தல்பெரியோர்கடனன்றே  
திரைசேர்கொடியவிடமுண்டுசிறையாதெம்மையன்றளித்தேதாய்  
நரைசேரேறுகொடியுயர்த்தாம்பாவம்பையொருபாகா  
வரைசேரவாவம்பலத்திலாடெங்குப்புருந்தாயே. (113)

அழுங்கும்பிறப்போடிற்றப்பென்னுமாழிவீழ்ந்தேநின்மாயை  
வீழுங்கப்பட்டேமெங்கண்மேற்குற்றஞ்சொலவும்வேண்டுமோ  
தொழுங்கையடியாருளத்தேத்தோதுதிக்கும்வேதமுடித்தேத்தோ  
செழுங்கண்மலிபூங்கடுக்கைமுடிச்சிவனெயெங்குப்புருந்தாயே. (114)

(கலிநிலைத்துறை.)

என்றிரங்கினரீன்றதாய்பிரியிளம்புனிற்றுக்  
கன்றுபோன்றனரவரிடைச்சிந்தருள்கலப்ப



சிவமான்மியகாண்டம்.

கள

நன்றுநாம்பெற்றலருஞ்சிவஞானஞ்சித்திக்க  
வொன்றுகண்டனமெனத் துணிவுற்றனர்செய்வார்.

(உக)

அமலமாமிடத்தமரரெலாமுறுப்படங்கும்  
விமலமேயவானமாயமாய்நின்றவேலை  
நிமலமாமனுவொமெயநிலம்விழாமுன்னர்க்  
கமலமெல்லிலையேந்தினர்வழும்புமேல்கழித்தார்.

(உஉ)

திதில்கொளவியங் கூட்டுப்பிசைந்தனர் திரட்டி  
யாதபம்படுத்தழலிலிட்டெடுத்தூடனரித்துக்  
கோதில்பாத்திரம்வைத்தூறற்குளிக்கொணர்மூழ்கி  
யேதமின்றியாசமனமோரிருதாமியற்றி.

(உக)

குசைமுடிந்தபைம்பவுத்திரமனாமிகைகோத்துத்  
திசைகொணற்றுபுசுதற்குரிமந்திரஞ்செபித்து  
வசையிலங்கையிற்புண்ணியநீறெடஇவைத்து  
நசைகொளப்புவிற்கதிபனைநினைந்தறனைத்து.

(உச)

ஊறுநீங்குறவணுவளவகற்றியொண்கலையோ  
டேறுசங்கிதையாலபிமந்திரித்தியைய  
நீறுசென்னிமுற்றாளளவுறுத்திப்பினைறியான்  
மாறிலாநுதலகன்றமார்புந்திவண்புயங்கள்.

(உரு)

இந்தவைந்திடத்தினுந்திரிபுண்டரமிலகச்  
சந்தமாருமும்மூர்த்திபாவனைசெய்துதரித்துச்  
சிற்தைமாசறவிடையத்துச்செலாப்பொறியினரா  
யெந்தைபேராளியுருவினையிருதயத்திருத்தி.

(உசு)

இருந்துமுன்பிரணவமுறநமோந்தமீரூகத்  
திருந்துமைந்தெழுத்தும்புடையெழாவகைசெபித்தார்  
பருந்துசூழ்தருசூற்படைப்பராபரன்முன்போன்  
மருந்துணவினர்மகிழ்தரவாவயின்வந்தான்.

(உஎ)

செழுந்துழாயணிமாயனைமுதலியதேவ  
ரெழுந்துதுள்ளினராடினரிணையடிமீது  
விழுந்துதண்டெனக்கிடந்தனர்வெம்பவக்கடலி  
லழுந்திடாமெனவறைந்தனராழ்ந்தனர்களிப்பின்.

(உஅ)

தொமெணற்சிறுகேணியிற்கண்புனல்சுரப்பப்  
படிமழற்கண்வீழ்மெழுகெனவுளம்பரிந்துருக  
விடுவதின்றியற்புதமெனமெய்ம்மயிர் பொடிப்ப  
வடுவினாத்தமுதமுத்திடவழுத்துவாரானார்.

(உக)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஒன்றுமாய்ப்பலவுமாகியுருவுமாயருவுமாகித்  
தொன்றுமாய்ப்புதிதுமாகித் தூரமாய்ச்சமீபமாகி  
யின்றுமாயென்றுமாகியி ருளுமாயொளியுமாகி  
நன்றுமாய்த்தீ துமாகிநயந்தரும்பொருளேபோற்றி. (௩௦)

பிறையணிசடிபோற்றி பேரருட்பாகபோற்றி  
கறைமிடற்றிவைவபோற்றிகாலனைக்காய்ந்தாய்போற்றி  
நிறையுடைமுதல்வபோற்றிநிருமலக்கொழுந்துபோற்றி  
மறைவிரித்துரைத்தாய்போற்றிமறைமுடிவுணராய்போற்றி.

என்னநின்றேத்தினுரையெம்பிரானினி துநோக்கிப்  
பன்னருமேன்மைப்பாசுபதவி ரதம்பூண்டன்பின்  
மன்னினோற்றீர்மகிழ்ந்தேன்வயங்குலகைவக்கும்யானே  
யுன்னருமுதல்வனென்னையன்றிவேறொருவரின்றால். (௩௧)

நித்தியநியமஞ்செய்தந்நியமங்காமியமின்றாக்கிச்  
சித்தசாந்தியாய்ப்பன்னாட்செய்தபோபலமுள்ளானாய்ச்  
சுத்தவேதாந்தவுண்மைதொடர்சிரவணத்தொரு  
முத்தனையலான்மற்றோர்க்கெனுண்மைகண்டன்முற்றால்

பத்தியினேவன்பாசுபதவி ரதங்கொள்வானச்  
சுத்தனுமறியவல்லான்சொற்றவ்வுண்மைகொண்டு  
பித்துளமொருவிநீவிர்பெரி துநம்பூசையாற்றி  
முத்திமுன்னானபெற்றுமுனிவறவாழ்வீராக. (௩௨)

எனவுரைத்துத்தனிச்சையிய லுருக்கரந்தா நெம்மான்  
மனநெகப்புளகம்போர்ப்பமாயவன்முதல்வானோர்கள்  
பனகவாபரணத்தோனேபரம்பொருளென்னத்தேறி  
யனகமார்த்தம்வைப்பையடைந்தினி திருந்தார்மன்றே (௩௩)

இவ்வகைநெடுமாலாதியிமையவர்மயக்கம்பூண்டு  
செவ்வியமுதலைப்பின்புதெளிந்தனரென்றாலந்தே  
வெளவியமுலோபங்காமகங்காரம்விழுங்கப்பட்டுப்  
பெளவநீருலகின்வாழுமாக்களோதெளியற்பாலார். (௩௪)

இரண்டாவது திருமான்முதலியதேவர்களுலகிற்கு  
முதல்வனையுணர்ந்தவத்தியாயம்முற்றிற்று.

ஆ அத்தியாயம் உக்குத் திருவிருத்தம் அ.௩.

உ

முன்றவது

திருமாலகம்பாவநீங்கி  
யானந்தநடந்தரிசித்தவத்தியாயம்.

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

மோனமுனிவீர் திருமான்முதல்வானே ருலகினுக்குமுதன்மை  
பூண்டோ, ஞானவனையறியா துபின்றெளிந்தவாறுரைத்தாமம்மால்பி  
ன்னு, மீனமறுபரம்யாமென்றுளமயங்கிநந்திசொலாலிரித்தமுக்கண்  
வானவனையருச்சித்தானந்தநடந்தரிசித்தவாறுசொல்வாம். (க)

காமருபொற்றகடடுக்கிவைத்தனையவிதழ்விரிசெங்கமலக்கோயி  
ற், றாமணிவெண்முறுவலரிபடர்ந்தகருநெடுந்தடங்கட்டுவர்வாய்ச்செ  
ய்ய, மாமகடன்மார்பிடங்கொண்டண் ணாந்துமிடியின் நிமதர்த்தகொ  
ங்கை, யேமமுறவுமுதுமுது கலக்கமகிழ்தினைக்குமெழிலேலந்துதோ  
ளான். (உ)

முன்னரொருகற்பத்தெம்முன்னவன்றன் பெருமாயைமூடப்ப  
ட்டுத், தன்னிலைமையறியா துமதிமயங்கியகங்காரந்தலைமேற்கொண்டு  
மன்னுமறைக்கெட்டாதபரம்பிரமம்யாமென்றும்வயங்காநிற்கு, முன்  
னரியபல்வகையவண்டமெலாமெம்மிடத்தேயுள்ளதென்றும். (ங)

சங்கமந்தாபரமுண்டாயினநமதுசத்திவிலாசத்தினென்று, மெங்  
குநமக்கொப்புயர்வுவகுத்திடுமுக்காலத்துமில்லையென்றும், பங்கமற  
நாமேயாவருமெக்காலமும்போற்றப்படுவேமென்றுஞ், சிங்கலில்வே  
தமுநமையேசொலுமென்றும்பலநினைந்துசெருக்குக்கொண்டு. (ச)

சிலவேழைத்தேவர்கடன்வழியேவல்செயவாணைசெலுத்திச்செ  
வ்வா, யிலவேழையொருபாகன்றனைமடமையாலுணராதிருந்தானந்  
நாட், குலவேழைந்தொன்றினுக்குமெட்டாதானவனகந்தைகுறித்து  
நக்கு, நிலவேழையாம்வண்ணங்கொண்டபெருஞ்சேட்டையெலாநீந்  
றினானால். (ரு)

நீற்றுதலுமவனுமவனருள்வழிப்பட்டோருமொருநிலையராசிச்,  
சாற்றரியபெருந்துயரந்தலைப்பெய்துமுகம்புலர்ந்துசாம்புமேல்வைக்,  
கூற்றுயிருண்டொளிர்நறும்பங்கயத்தாளார் நம்முதன்மைக்குரவனா  
ன, போற்றலுறுநந்திபிரான்றனையேவமாயவன்பாற்போயினானே. (ரி)

நந்திபிரான்றனைக்கண்டுநாணமுமச்சமுமகிழ்வுநணுகாநிற்ப, வந்தி  
லெழுந்தெதிரோடியடியிறவீழ்தருநிகர்ப்பவடியில்வீழ்ந்தான், முந்து  
புமற்றையருமினி துறப்பணிந்தாரெழுந்தாரகைமுடிமேற்கூப்பி, யெ  
ந்தைவரவீனிதாயிறென்றவணல்லாதனமொன்றெழிலினிட்டார்.



அருணந்திப்பெருமானுமிருந்துமாலையுமிருக்கவருளியன்னான்,  
 நெருணந்தியுய்யும்வகையுண்மைநவில்வான்றுளபத்தெரியலையுள்,  
 ளிருணந்திநீகொண்டவெண்மயாததுபின்னை யென்னாயிற்று, மரு  
 ணந்தியாரேனும்வருதவறியாதொன்று மதித்தநீதே. (அ)

பேதைமையினெண்ணியவெண் விடுமதிநீ யெக்காலும்பிரமமா  
 காய், மாதையொருபாலுடையபிரானொருவனேபிரமம் வயங்கெஞ்  
 ஞான்று, மேதமறயாமுரைத்ததன்றியெலாமறைமுடிவுமிவ்வாரே  
 தும், போதமுறுநிவ்வுண்மை நினக்கருளால் யாமின்று புகன்றம  
 ன்றே. (ஆ)

வளங்கனியும்வைகுந்தப்பெருநகரநீமருவிவாமுமாரும்  
 விளங்குசதுமறைக்கிழவன் சத்தியலோகத்திருக்கைமேவுமாறு  
 முளங்கவர்மற்றைப்பதங்களிந்திரன்முன்னோர்மருவியுக்குமாறுங்  
 களங்கனியைநிகர்களத்தாற் பூசித்தபலனென்று கருதிடாய்கொல்.

எம்பிரான்முதல்வெண்ண யாமுரைக்கவேண்டியதின் நென்று  
 மந்தத், தம்பிரான் மணிகண்டந்தானுரைக்குஞ் சடைத்தலைமாலேக  
 ளுஞ்சொல்லும், பம்பியநின்விழிவிழியினென்பதள்கோடோடுநிகொ  
 ள்பதமப்பூந்தாள், வெம்பலில்லைகவிரலரைமார்போங்குமெழிற்றிரு  
 மேனிவிளம்புமன்றே. (ஐக)

இந்தனமார்செந்தழலாலயம்விளங்கல்போலண்டமெல்லாமந்தச்,  
 சுந்தரநாயகனருளால் விளங்கிடுமான் முன்னொருதும்பானின்  
 னை, யந்தமின்மற்றைச்சுரவைவலியளந்தானஃது மறந்தனைகொலி  
 ன்றிச், சந்ததமு மழல்வரையாய் நிற்குநிலை மையுமுணராத் தன்மை  
 யென்னே. (ஐஉ)

பகுத்தறிவிலாதவர்போலுண்மையுணர்ந்திலையக்கிற் படிந்தா  
 ய்நீங்கி, வகுத்தவெனதுரைமனக்கொள்யான்பிரமமென்பநினிமறந்  
 துமெண்ணேல், மிகுத்தசிவபூசை புரிந்தருள்பெற்றுவாழ்தியெனவி  
 ளம்பித்தீமை, யிகுத்தபெருந்தகைநந்திவிமானமேல்கொடுகயிலைக்  
 கேகிணை. (ஐகூ)

மாமங்கைவளர்மார்பனந்திதிருமொழியனைத்து மனத்துட்கொ  
 ண்டி, வேமங்கிநிகர்தருமிவ் வெண்ணங்கொண்டது வீண்வீணென்று  
 போக்கி, யேமங்கொளருச்சனைக்குவேண்டுமுபகரணங்களெல்லாந்  
 தேடிக், காமங்கைத்துள்ளருக நீராடிநீறணிந்துகண்டிபூண்டு. (ஐசு)

வேதமொழிப்படி நேசமிக்கூறச்சிவபூசை விழைந்துசெய்தா  
 னேதமறமனைவியுமற்றையர்களுமிப்படிப்பூசையியற்றினார்க, ளாதர  
 வீற்குரர்களலர்மாரிபொழிதரவியங்களைந்துமார்ப்ப, மாதர்மடமயிவி  
 னெடுமெம்பெருமான்விடைமீ துவந்தானாங்கு. (ஐநூ)

கண்டமாயவன் விரைவினெழுந்தெதிர்சென்றித்தாருங்கவின  
 ச்சுழ்த், தண்டநேர்தரப்புவிறிப்பலதரம்வீழ்தெழுந்தவலஞ்சமைய  
 ச்சுழ்ந்து, விண்டநாத்தமுதமுப்பமெய் பொடிப்பவிழிகண்ணீர்வெள்  
 ளத்தாழ்ந்து, தொண்டனெற்கிக்காட்சி கிடைத்ததாவாவென்று துதி  
 க்கலுற்றான். (௨௬)

(எழுகீரடியாசீரியவிருத்தம்.)

பவத்தினையஞ்சம் பான்மையோர்க்கின்பப்பயனுறுமுத்தியாய  
 தனை, நிவப்புறக்கொடுக்கு முதலுமாயெங்கு நிறைந்தறைபொருளு  
 மாய்நிமலத், தவத்தினைவிழைந்தோர்க்கப்பெருந்தவமாய்ச்சமீபமா  
 ய்த்தூரமாயெவரு, முவப்புறச்செய்யுந்தொழிலுடையானையொளிர்  
 தருநிராமயபோற்றி. (௨௭)

தரைபுனலனல்காலம்பரம்பரிதிதண்டரோடுபல்லுயிரென்று  
 ரைதருமெண்மூர்த்தங்கொடு நின்றாயுனக்குவேரூயதொன்றில்லாய்  
 புரையறுவிசுவாதீதனைநிமல பூரணபுராணனைதரும, நரைவிடை  
 போலென்னையுமினி தூருநம்பனை நின்னடிபோற்றி. (௨௮)

வானிடையொன்றாய் வளியிடையிரண்டாய் வயங்குறுகனவி  
 டை. மூன்றாய், மீனிடையருத புனலிடையான்காய் மேதினியிடைய  
 யைந்தாய்விரிந்தா, யூனிடையுயிருக்குயிருமாயுறைந்து முற்றநீர்நிழ  
 லெனத்தோன்றாய், கானிடையாடலுவந்தகங்காளாகாமருநின்னடி  
 போற்றி. (௨௯)

இரவியிற்கதிரு மதியினிற்கலையு மெழில்பெறுமணியினினை  
 யும், பரவியமலரின்மணமுமொண்புனலிற்பகர்தருதண்மையும்பேர்  
 ல, விரவியெந்நாளும்பிரிதராவியல்புவிளக்குவானிடத்துமையோடு,  
 வரமுறுகாட்சிதந்துமுன்னின் நமறைமுதலடிகளேபோற்றி. (௩௦)

மண்ணிடையிசில்லோரெனைப்பரமென்று மற்றைவானவர்பரமென்று  
 பெண்ணிலராய்த்தாமேபரமென்று மெடுத்தாத்தாழன்றுதிவினையி  
 லொண்ணுவரவருளொருவனாய்மயங்குமுரணிலாவென்னையுநந்தி  
 யண்ணலாற்றெளியத்தேற்றுவித்தாண்டவற்புதத்திருவருள்போற்றி

ஏழையேனறியாமையின்மயங்கிடவு மிடித்தனாத்தெடுத்தினி  
 தாண்ட, மாழைபோன்றத்தாய் பரம்பொருணியே மற்றிதற்கைய  
 மெனுலகீ, ரேழையுமுடையாயெண்டிசையுடையாயெரிக்கொழுந்  
 தெழுமமுப்படையாய், மாழையங்கண்ணிகூறுடைப்பிரானவாழ்வி  
 நின்னடியினைபோற்றி. (௩௧)

எனத்துதிமுழக்கிப்பணிந்தனன்மாயோ நெம்பிரானினிதருள்  
 சுரந்து, கனக்கருநிறத்தோய்மகிழ்ந்தனம்வேண்டும்வரபெவன்சுரைந்  
 திடுகென்ன, மனத்திடையரு துநின்னடிச்சுன்புளரவுமப்பலத்தாடு  
 முனற்கருநடனங்காணவும்வேண்டுமென்றனனுதவினன்பகவன், ( )

ஏற்றினைக்கடவியெம்பிரானேக விணர்த்துழாய்மாலையன் டிரம  
ன், வேற்றடங்கருங்கட்கமலைமற்றுள்ள விண்ணவரனை வருந்தொடர்  
ந்தார், சாற்றிடுமுணர்வினெனுமறந்தேனுஞ்சார்ந்தவொழுவுகைகச்ச  
ன்மச், சேற்றினைக்கழுவிமுத்திக்கண்படுக்குந்தில்லையினெல்லைய  
யடைந்தார். (உச)

இதுசிவலோகமெனவிழிவிடுத்தேநாக்கியேத்தினரங்குப்பணிந்  
து, முதுமறைக்கிழவர்மாளிசைகநிறைந்தமொய்யொளிவீதியைப்பணி  
ந்து, குதுகுதுப்படைந்துவிண்ணின்மீதுயர்பொற்கோபரவாயிலும்ப  
ணிந்து, கதுமெனச்சிவகங்கைப்பெருந்தீர்த்தங்கண்டுமெய்பொடிப்  
பெழப்பணிந்து. (உரு)

நீருருவாயும்பவப்பெருவனக்குநெருப்புருவாயவத்தீர்த்தஞ்  
சாருபுழுக்கிப்புண்ணியநீறுதரித்துயர்கண்மணிபூண்டு  
சீருருவமலற்காயவைந்தெழுத்துஞ்சிந்தையினமுந்துறப்பதித்து  
மேருவைநிகர்த்தாய்க்கதிரொளிசமழ்ப்பவிளங்குபேரம்பலம்பணிந்து

தயங்குசிற்பரவியோமமாகியசிற்சபையெதிரடைந்தனமாக  
வயங்குமற்றவர்க்குமுன்னெழுந்தருளி வந்தநாயகன்விடையிழிந்து  
பயங்கொள்வேதாந்தமன்பர்தம்முள்ளமெனப்பகரச்சபையேவி  
நயங்கொள்யாழ்தழுவித்தும்புருவோடுநாரதமுனியிசைபாட. (உஎ)

நந்திமாமுழுவமெழுப்புறத்தாளநயம்பெறச்சிற்சிலரொத்த  
முந்தினன்கிருகைசிரத்தின்மேற்குவியாமுனிவரரகரவென்ன  
வந்தின்மெய்யடியார்பெருங்கணத்தவர்க ளானந்தத்தவசராய்த்துதி  
ப்பச், சிந்தியாநின்றவிமையவர்பலருந்தெய்வமாமறையொலியெழு  
ப்ப. (உஅ)

கருடர்கந்திருவர்சித்தர்கள்விச்சாதரர்முதலோர்களிப்படைய  
வருடருமொருகைத்துடியொலிபொங்கவங்கிமற்றொருகையினொளிர  
மருவுமற்றொருகைகவிதரவொருகைமலரமைவெய்திடவொருதா  
ளொருமுயலகன்றனிகல்வொரினொளியவூன்றுமுற்றொருநிருத்தாள்.

குஞ்சிதமாகவீசுபுவளக்கொழுஞ்சடையெண்முசைதடவப்  
பிஞ்சுவெண்மதியோடுறுபுனறுள்ளப்பேரெழிற்குழைசெவியசைய  
வெஞ்சினவரகம்வெண்டலைமலைவினாகமழிதழியங்கண்ணி  
மஞ்செறுழ்ப்புயத்திற்றுயல்வரவொயின்மலிபுலியதள்பொலிவெய்த

மணியரிச்சிலம்புகழலிடையொலிப்பவாமபாகத்திறநிற்கு  
மணிமலர்கூந்தலெம்பெருமாட்டியலர்முகங்ககட்கடைநோக்கப்  
பணிபுகண்டவர்க்குள்ளநெக்குருகப்பவளவாய்க்குறுகைநோன்ற  
தணிவிலானந்தத்திருப்பெருநடனமியற்றினனிலகலாந்தழைப்ப,

(கலிவிருத்தம்.)

கண்டமாயவன் கண்புனல்வாக்கிட  
வண்டுசேர்முடிமலைநிலத்துற  
மண்டுமன்பின் வணங்கியெழுந்தனன்  
கொண்டனன்முடிமேற்கைகருவித்தரோ.

(ருஉ)

சோதிபோற்றிசுடருஞ்சிற்றம்பலத்  
தாதிபோற்றியருமறையாகம  
மோதிபோற்றியுயக்கொண்டெனையுமா  
ணீதிபோற்றிநிருமலபோற்றியே.

(ருரு)

காதலாக்கிக்குந்துகண்ணீர்மல்கி  
யோதுவாருளத்துள்ளொளியாகிய  
நாதபோற்றிநடனம்புரிதிருப்  
பாதபோற்றிபராபரபோற்றியே.

(ருசு)

என்றுமாயன்றுதிசெய்திறைஞ்சிறுன்  
றுன்றுவானர்மற்றேருந்துதித்தனர்  
குன்றவில்லியருள்வழிகோலமிக்  
கொன்றுதத்தமுறையிடஞ்சேர்ந்தனர்.

(ருரு)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

விரிதிரைநீருலகுமுதல்யாவுமினிதளித்தருளு மேன்மைபூண்ட  
கரியவனும்யாம்பரமென்றெண்ணியதற்களவில் பிழைகலந்ததென்ற  
லுரியபிறப்பிறப்பொழியாச்சீவர்கிலர் யாம்பரமென்றுரைப்பரந்தோ  
தெரியினிவர்தமைநிரையமுமிழாதெஞ்ஞான்றுமிதுதிண்ணைந்தானே

மூன்றாவது திருமாலகம்பாவநீங்கி  
யானந்தநடந் தரிசித்த வத்தியாயம் முற்றிற்று.  
ஆஹ அத்தியாயம் ஈக்குத் திருவிருத்தம் ஈடுகூ.

-----

உ

நான்காவது

சிவபூசாவிதியும் செய்தோர்பெருமையு

முரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆழியான்செருக்குநீங்கியருள்பெற்றகாலைதொற்றும்  
வீழிவாய்மயிலோர்பாகற்புசெய்விதியுஞ்செய்தார்



பாழியுமவரைப்போற்றிப்பாதகனொருவன்முத்தி  
வாழியவுலகஞ்சேர்ந்தகாதையும்வகுப்பாங்கேண்மின். (க)

மருக்கிளர்மலர்களுட்டாமரைமலருயர்ந்தாற்போலும்  
வீருக்கமுள்ளவற்றுட்டெய்வமிளிர்நருவுயர்ந்தாற்போலு  
முருக்கொள்பன்மனுக்களுள் ஒருமைந்தெழுத்துயர்ந்தாற்போலுந்  
தருக்குபல்புசையுள் ஒருந்தம்பிரான்புசையேற்றம். (உ)

சாற்றிடுமுறுப்பியாவுந்தலைக்குமேலுயராபாவங்  
காற்றிடுநகிகள்யாவுங்கங்கைமேலுயராவான  
மாற்றிடும்பலரைப்போற்றும்பலமெலாமடுத்தோர்சன்மம்  
பாற்றிடுஞ்சிவனைப்போற்றும்பலத்தின்மேலுயராவன்றே. (ஈ)

மலர்ந்தமண்புரக்கவேண்டிவானகங்காக்கவேண்டி  
னலர்ந்தபூவிருக்கவேண்டிநவீர்கடற்கிடக்கவேண்டி  
னலந்தருமின்பமுத்திநண்ணிடவேண்டிற்கூற்றின்  
வலந்தருமுயிர்குடித்தமலரடிப்பூசைசெய்வார். (ஊ)

திருவமிக்கடையவேண்டிற்செம்மகப்பேறுவேண்டி  
மருவலர்ச்செகுக்கவேண்டிநமாண்பொருட்கல்விவேண்டி  
வருபெரும்புகழ்ச்சிவேண்டிவான்முதலெவ்விடத்தும்  
பொருவிவிபூசையன்றிமற்றெவற்றாலும்பூவா. (ஊ)

வானவரியக்கர்சித்தர்கருடர்கின்னரர்மாநாகர்  
தானவர்நிருதர்விச்சாதரர்முனிவரர்கண்மற்றை  
மானவரிவருள்யாரேமதிமுடிப்பெருமான்பாதத்  
தானவர்ச்சனைசெயாதாரச்சிறப்புரைப்பினீளும். (஋)

செந்நிறச்சூட்டுமுட்டாட்சேவல்கூவிடுமுன்னாக  
மன்னியதுயினீத்தையன்மலரடிநினைந்துநீறிட்  
டந்நிலைநிருதித்திக்கினைடைந்துபூணூல்காதேற்றிப்  
புன்னிலநன்னிலமுற்போக்குபுதகுமிடத்தில். (எ)

இகலறத்திரணமொன்றிட்டிருகரமுக்காற்றட்டிப்  
பகல்வடக்கிரவுதென்பாற்பார்த்திரண்டியக்கநீத்துத்  
தகலிடக்கையாற்கோசம்பற்றுபுகரகந்தாங்கி  
யகலநீர்த்துறைக்கட்சென்றாக்கரும்புன்னமுகந்துபின்னர். (அ)

குலவுமண்புனல்பெய்திட்டுக்குறிகுதஞ்சுத்திசெய்து  
நிலவுறக்கைக்குமவ்வாறியற்றுபுநீர்வாய்ப்பெய்து  
தலமுறவுமிழ்ந்துதானும்விளக்கிமுட்டாருவன்றே  
விலகுபான்மரத்தின்மொய்த்தவிருஞ்சினைபலவற்றுள்ளும்.

(க)

வடுவுறுசினையிற்பன்னீரங்குலவளவைவாய்ப்ப  
நடுவிரற்பருமங்கொண்டென்குபற்கறையெறிந்து  
படுபுனல்கொடுவாய்சுத்திசெய்துபின்பாவமுற்று  
மடுதெயுள்ளிறங்கியரையளவறலினின்று.

(க௦)

போதிகூவிளம்பைங்குல்லுபுளிவடஞ்சம்புழுலங்  
காதுமால்யானைக்கூடங்கலினவாம்பரிசெறிந்த  
தீதின்மந்திரங்குடங்கர்ச்செருத்தலானொழுவங்கல்லி  
மேதகக்கொண்டமண்ணெமெய்யிடைத்திமிர்ந்துழுழ்கி.

(க௧)

சுரைபடுமுலைநல்லான்பாரோய்தயிரிமுதுதூநீர்  
புரையகன்மயமிவ்வைந்துந்தனித்தனிபொருந்தவாடித்  
தரைபடுகுல்லைசுந்தஞ்சம்புகூவிளமால்போதி  
யுரையறுகென்னுமிவ்வேழ்தளிரினொலுநீர்தோய்த்து.

(க௨)

சென்னிமேற்புரோக்கித்தாசமனமுதற்செய்வசெய்து  
மன்னியநீறுபூசிவானவர்முதலியோர்க்குத்  
துன்னியநீரிதைத்துத்தாயகண்மணியும்புண்டு  
பன்னியவைந்தெழுத்தும்பரிவுடனெண்ணியப்பால்.

(க௩)

மஞ்சனம்பள்ளித்தாமமாநிவேதனம்புணடை  
பஞ்சகவ்வியநற்கந்தமுதலியபாங்கிற்கொண்டு  
விஞ்சியதீம்பானல்லான்மேதகுமயத்தாற்சுத்தி  
வஞ்சமின்றமைத்தவோர்சார்வடமுகமாயிருந்து.

(க௪)

துன்றியவோரேழ்சன்மத்தொடுகடல்வறக்குமாறு  
வென்றிகொள்ளைசவபூசைவிருப்பினிலியற்றலுற்றேன்  
மின்றிகழ்சடிமோலிவிநாயகப்பெருமானேயு  
றின்றிநன்களித்தியென்னொவிரந்துசங்கற்பஞ்செய்து.

(க௫)

திருந்துபாத்தியமுன்முன்றுஞ்செம்மையிற்றுய்மையாக்கி  
யருந்திறற்றுவாரதேவரனைவருமுவப்பச்செய்து  
பொருந்துறப்பூதசுத்திபுரிந்துளத்துண்மைஞானப்  
பெருந்தகைப்பொருளையுள்ளிப்பெரிதும்பூசினையிறறி.

(க௬)

வயங்குமப்பரமானந்தன்வடிவம்பாவனைசெய்தன்பி  
னியங்குமாதாரசத்திபீடத்தினிருதூல்கூறு  
நயங்கொளுமிலிங்கந்தாபித்திருதயநின்றான  
சயம்புநாயகனையாவாகனஞ்செய்துசமையப்பின்னர்.

(க௭)

முறைமையிற்றண்டபங்கிமுண்டபங்கியுமியற்றி  
மறைசொரூபனமுன்யாவும்வயக்கிரன்முகமன்கூறி  
நிறைகொள்பாத்தியமுனித்தூநிவேதனஞ்செய்வசெய்து  
சூறவில்பாத்தியமுன்முன்றுமன்பினிற்கொடுத்துமீட்டும். (௧௮)

மாலியங்களைந்துவேரூர்பீடத்தில்வைத்துவாச  
வாலியவெண்ணெய்க்காப்புமாநெல்லிமஞ்சட்காப்பு  
நூலிபலானினைந்தைந்தமுதமேநுவலுந்தீம்பான்  
மேலியறயிர்நெய்செந்தேனிளநீர்மென்கருப்பஞ்சாறு. (௧௯)

கனிபலவருக்கம்வாசங்கலந்தசந்தனக்குழம்பு  
புனிதநீர்சைவசூக்கம்புருடசூக்கத்தான்மற்று  
மினியவைந்தெழுத்தாலாட்டியிலசுமொற்றூடைசாத்திக்  
கனிவின்முற்பீடத்தேற்றிக்கவின்றபட்டாடைசாத்தி. (௨௦)

சந்தனக்கலவைசாத்தித்தடமணிப்பூண்கள்சாத்திப்  
பைந்தொடையலங்கல்சாத்திப்பாவநோயறுக்கும்வில்லத்  
தந்தளிர்மலர்முற்கொண்டன்பாயிலயாங்கபூசை  
நந்துபோகாங்கபூசையமுறவருச்சித்தம்மா. (௨௧)

மற்றுளவனைத்துஞ்செய்துவயங்குறுதூபதீப  
முற்றுறக்கொடுத்துப்பின்னர்முதிர்சுவையன்னமூட்டிச்  
சிறுறுணுவகைகண்கிச்சிறந்தபானீயமீது  
பொற்றவாய்பூசிக்கந்தம்பூவடைபாருநல்கி. (௨௨)

அமையவெட்டாறைந்தங்கமணிநிலந்தோயத்தாழா  
விமையவருய்யுமாறேயிகல்விடமமுதாக்கொண்டாய்  
கமையறுமடியேன்செய்தகரிசுநற்குணமாக்கொண்டே  
யுமைமணவாளகாத்தியெனத்துதிபலவுரைத்து. (௨௩)

இன்புறவணங்கிமீட்டிமிருதயத்தொடுக்கிக்கொண்டு  
மன்புலத்தெளிவிசைமனஞ்செய்துநீறுபூசு  
யன்பினைந்தெழுத்துமெண்ணலான்றவிச்சைவபூசை  
கொன்பெறுபிரமசாரியாதிமூவருக்குங்கூடும். (௨௪)

(மேற்படிவேறு.)

மருவியநான்காநிலையன்பிரணவத்தாற்பூசிக்கவேண்டும்வாணைர்  
கருநெடுங்கண்மாதரசற்குத்திரரப்பிரணவத்தைக்கழித்துநாளு  
மொருவருநமோந்தமாப்பூசிக்கவேண்டுமற்றைச்சாதியுள்ளார்,பொரு  
வில்லிவாலயம்பணிதல்சிவபூசைசெய்வாரைப்போற்றல்வேண்டும். ( )

இத்தகையசிவபூசையிற்றுனரைப்பணியோருமேத்துவேருஞ்  
சித்தமுறநினைவோருமேலாயசிவலோகஞ்சேர்ந்துவாழ்வா  
ரத்தனுரைத்தருளியநல்லாரணமாகமயிவ்வாறையாநிற்கு  
முத்தமாமுனிவீர்காளிதனாலுண்டாகாததொன்றுமின்றே. (௨௬)

பேயவீடந்தோறுமரகதங்கதிர்த்தாலனையபசம்புல் லுண்டாற்ற  
வாயசெழும்பச்சிலையுண்டற லுண்டுநினைதோறுமாங்குத்தோற்று  
நேயமுறுபரம்பொருளுமுண்டு தவமலிபுசைநிலவச்செய்து  
பாயசிவானந்தமுரூர்பவத்துழல்வார்சிலரென்னேபாவம்பாவம். ( )

முன்னொளிலொருவனிற் றவுளர்குலத்திலுதித்தவன் மொய்முகரோமத்  
தன், பன்னொருங்கொன்றுழலக்குலத்தினரும்பாவியெனப்பகருநீரா,  
னென்னொர்கடலைவனையச் சிலைவனைக்கும்வலிமிக்கானுருமேரூர்க்கு  
மின்னொருமுகிறவமுங்கடுங்கானங்குடியிருக்கைகவிள்ளாதுள்ளான். ( )

நடவையியங்குனர்மறையோர்முதல்யாவரெனினுமவர் நடுக்கங்கொ  
ள்ள, வடவையெனக்கூற்றமெனவாலமெனக்கனன்றெதிர்ந்துமறியற்  
பாயு, மடல்கெழுபல்கொடுவரிவல்லுமுனை யெனவுடல்வீழ்த்தியணி  
பூணுடை, சுடர்கெழுபொன்முதல்யாவுங்கவர்ந்துபாழ்வயிரேழும்புந்  
துட்டன்மாதோ. (௨௬)

அறையிடைக்காரிரும் பசிக்குமுட்டிகையிலாங்கலிக்காயடுதன்  
மான, மறையவரிற்சிலரைவயத்தண்டுகொடுதலைபுடைத்துமடித்துஞ்  
செங்கேழ்க், கறையொழுகச்சிலரையகன்மார்பிலயில்கொண்டெறி  
ந்துகடிந்துங்கையாற், றறையிடைவீழ்தரச்சிலரையெருக்கியுமுள்  
ளனகவர்ந்துதருக்கிச்செல்வான். (௩௦)

இவ்வாறுகொடுநரகும்வெறுக்குமாபாதகங்களியற்றுநாளிற், செவ்வா  
ய்மையந்தணரில்விடனொருவனுடனட்புச்செய்தநாளிற், றுவ்வாமை  
யுடையனாய்ச்சிலபொருளீந்தா னவனுந்தொடர்புகொண்டா, னெ  
வ்வாறுதீமைபுரியினும்பொருள்வீசவர்பானட்பியற்றார்யாரே. (௩௧)

மாமறையோனொருதினந்தன்னட்புடையவனசரன்றன்வதனைநோக்  
கித், தேமொழியினயந்துரைப்பான்நீமைபுரிசுவரர்குலச்சென்மமுற்  
ரூய், நாமடையயாவரையுங்கொன்றுமுன்னுயறமேதுநண்ணுகில்லா,  
யேமமறத்தண்டதரன்கொண்டுநரகிடினானையென்னேசெய்வாய். ( )

ஓவாமனிசுக்கியைந்தபாதகங்கண்ணினைதொறுமென்னுள்ளமஞ்சு  
மாவாவென்செய்துமெனநீயிரங்காதிருக்குமறியாமையென்னே  
நாவாரவுரைத்தியெனவிவ்வாறுநன்மொழிபன்னொருஞ்சொற்றூ  
னெவாய்வெஞ்சிலைப்புளிஞன்முன்செய்தநல்வினைசற்றிருத்தலாலே

நல்லறிவுசிறிதரும்பநட்புடையோனுரைத்தமொழிநயந்து கொண்  
டான், புல்லறிவிற்கடையமியாமென்செய்தாமெனவுள்ளப்புழுங்கி  
ரைந்தா, நொல்லையெழுந்தந்தணன் ரூள்பணிந்தடியேனளற்றுநெடி  
துழல்வான்செய்த, சொல்லருமாபாதகங்கடொலைந்துய்யும்வகைசெ  
ய்யுந்தொழில்யாதைய. (௩௪)



தோற்றமுதலின்றளவும்யான்செய்த தீவினைகள்சொல்ல வொ  
ண்ணுதேற்றவவைநினைதொறுமென்னுள்ள நடுநடுங்குவதின்றியாது  
செய்வேன், மாற்றுதற்கோர்தந்திரநீயுரைத்தியெனவிரந்தனனம்ம  
றைவலானுந், தேற்றமுறுமுவகையனாய்ச்சிறிதுபோழ்தெண்ணியிது  
செப்பலுற்றான். (100)

(கலவிருத்தம்..)

வதம்பரவையின்மிகவளர்த்தவேட்டுவ  
விதம்பரவுறவியம்பிடுதுங்கேண்டதி  
சுதம்பரவினர்க்கொரிஞ்ச்சுகத்தைநல்கிடுஞ்  
சிதம்பரமெனவொருதெய்வத்தானமே. (101)

அராவணையவன்முதலமரர்மாதவர்  
விராவுமற்றெண்ணிலார்விரும்பிநிச்சலும்  
பராவலீற்றிருப்பதுபாவமாய்ப்பது  
புராதனமாயதிப்புவிக்கணுண்டரோ. (102)

வானந்தவமர்பவர்வையம்வாழ்பவ  
ருனந்தமதிக்குறுதுயர்வினுய்ந்திடத்  
தானந்தமில்லவன்றயங்குசிற்சபை  
யானந்தநடனமங்காடுமென்றுமே. (103)

நீத்தியநிராமயநிமலநாயகற்  
கெத்தலங்களினுமிக்கினிமையுள்ளது  
முத்தலங்களும்புகழ்முதன்மைசான்றதென்  
றுத்தமமறைமுடிவுணர்த்துமுண்மையே. (104)

அன்னமாதலத்தினையடைந்துகாலையி  
ன்னனர்வான்புனவிடைப்படிந்துநாடொறு  
முன்னுசிற்சபையினைச்சேய்மைநின்றள  
மன்னுறத்தரிசனஞ்செயாவணங்குதி. (105)

பலபிரதக்கணம்புரிதிபாசநீத்  
தலகிலன்பொடுஞ்சிவார்ச்சனையமைந்தவர்  
நிலவியகூட்டமும்பணிதிநின்பொரு  
ணலமுறுமவருக்கேநாளுநல்குதி. (106)

கேடிலாதுயருமக்கேத்திரத்தினை  
வீடிலாதிருத்திநின்பாவம்வீடிடு  
நாடிலாருனக்கிணையாவர்நாடொறுங்  
காடிலாவுறைநிறங்கரியவேடனே. (107)

என்றனந்தணன்றவுளன்பவந்  
துன்றியதீங்கெலாந்தொலைந்துளோமென

நன்றவனிணையடிநயந்துதாழ்ந்தனன்  
வென்றிகொணல்வினைவிளையினயாவுறா.

(௪௩)

மறையவன்முன்செலவலியவேடனற்  
றுறையவனிழலெனப்பின்றொடர்ந்தன  
னிறைபலகானதிநாடுநீந்திப்போய்ப்  
பொறைமலிவியாக்கிரபுரத்தையண்மினான்.

(௪௪)

வேதியன்சொற்படிவேடனொடாறு  
நீதியினறலிடைமூழ்கிநேயம்வைத்  
தாதியம்பரம்பரனாடுஞ்சிற்சபை  
காதலிற்றூரத்துநின்றுகண்டரோ.

(௪௫)

பற்பலதரம்பணிந்தெழீஇப்பரம்பர  
னற்புறுசிற்சபைக்கைங்குரோசநின்  
றெற்பகல்வருத்தமிக்கெழுவலஞ்செய்து  
பொற்பமைசிவார்ச்சனைபுரிநல்லோர்களை.

(௪௬)

அல்லறீர்தரப்பணிந்தவர்கொண்மார்தன  
தெல்லையின்பொருளெலாமீத்துவந்தனன்  
கொல்லியற்கிராதனுங்கொடுக்குமோவெனி  
னல்லறிவுறிற்பொருணல்கிடாரெவர்.

(௪௭)

கரிசறநாள்பலகழியவின்னணம்  
விரிவுறுபாதகபெலிந்துமேலிடு  
மரியபுண்ணியத்தினாலத்தலத்தினே  
யுரியவாழ்நாண்முடிந்துடல்விட்டானரோ.

(௪௮)

திப்பியமாகியதெய்வரூபம்பெற்  
றொப்பறுவிமானமுற்றும்பர்போற்றிட  
வப்பனாரம்மையோடமர்ந்துவாழ்தரு  
செப்பரிதாஞ்சிவலோகஞ்சேர்ந்தனன்.

(௪௯)

அறுதொழிலாளனுமத்தலத்திடை  
மறுவறுபூசனைமரீண்டிற்செய்துவாழ்  
வுறுதிருநடனமுமுவந்துகண்டன  
னிறுதியின்முத்தியையெய்தினானரோ.

(௫௦)

ஆகமவிதிப்படியளவிலாதவ  
ரேகநாயகனடியிணையருச்சியா  
மோகவல்வினைகெடமுத்தியெய்தினார்  
போகுயர்புரிசையப்பொன்னகர்க்கணை.

(௫௧)

தறையுழந்தே தத்துகேதாரஞானநற்  
றுறையினர்நிறைதிருச்சோமநாதம்விண்  
பிறைதவழ்சிகரசீசயிலம்பேசுவார்  
குறையறவரமருள்கோபருப்பதம்.

(102)

கார்தவழ்சிமயத்தென்கயிலைகண்டவர்க்  
கார்தரவின்பருளக்கினீச்சுரஞ்  
சீர்தருசீதரதீர்த்தம்வெவ்வினை  
வேறுத்தருள்செய்வன்மீககேத்திரம்.

(103)

என்னையாளுடையவற்கினியவால்வாய்  
துன்னிவானவர்மலர்தூய்ப்பராவிடு  
மின்னியபுகழிராமீசம்வெவ்வினை  
தன்னமுமுரூதகாந்தாரமாதலம்.

(104)

இத்தகுதானங்களிடத்துமெண்ணிலா  
ரத்தனையருச்சனையாற்றியுயந்தவர்  
தத்தமதில்லினுந்தம்பிரானடிக்  
குத்தமபூசைசெய்துயந்துளார்பலர்.

(105)

வினையிலிபூசனையியற்றின்விண்ணுளோ  
ரனைவருமுவப்பதற்கையமில்லையா  
னனைதரமூலத்திராமூட்டிடிற்  
சினையெலாந்தழைதரறெரிந்திலாததோ.

(106)

இமையவர்நாயகனெங்கனையக  
னுமையவனையகனுபயபாதங்கட்  
கமையுநற்பூசையினன்றிலேறென்றற்  
கமையுடையீர்கதிகாண்பதில்லையே.

(107)

நான்காவது சிவபூசாவிதியும் செய்தோர்பெருமையும்  
உரைத்தவத்தியாயம் முற்றிற்று.  
ஆட அத்தியாயம் ச-க்குத் திருவிருத்தம் ாளன.

உ

ஐந்தாவது

பராபரை பூசாவிதியை யுரைத்த வத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

மேதகுமுனிவீருயர்சிவபூசாவிதியுமற்ற துநயந்தியற்று  
மாதரவுடையார்பெருமையுமவரையடைந்தறனிவாவொருகிராதன்  
கரதரமிரித்துமுத்தியிற்புகுந்தகாதையுமுரைத்தனமினிமேல்  
வேதநான்கியம்பும்பராபரைபூசாவிதியையுந்தொகுத்துரைத்திடுவாம்

அரும்பரைபூசைபாகியமாப்பியந்தரமெனவி ரண்டாகும், விரும்புமற்றவைதாம்புறமகமுறையேவிளைத்திடன்முன்னஃதிரண்டா, மிரும்புவிவியக்கும்வைதிகந்தார்திரிகமெனவைதிகற்கதுவே, வரும்பலனுறுதார்திரிகனுக்கதுவேமாறிடிற்பதிதரேயாவர். (உ)

ஆசனங்கொடுத்தாவாகனமியற்றியருக்கியமுதலமுன்றமைத்து வாசநீர்நானந்திருவுடையுத்தரியமணிப்பூண்டலிகந்தந்தேசவீர்நறும்பூவிரைகெழுதூபந்தீபமேநிவேதனமாலை யேசறுமனுலேபனம்பணிந்திதிதல்விசற்கனமிவைமுதல்யாவும். (௩)

சொல்லகாராதிவன்னத்தின் கூட்டசொருபமாமா துருகையி னல்லமாபூசைபுரிந்திடல்வண்ணெருவிலரும்பலமனுக்களினு மெல்லையின்பெருமையிம்மனுவேற்றமிஃதின் றெலம்மனுக்களுமின்றல்லநீரதுவுந்தூலமேசுக்கமதிசுக்கமென்னமுன்றாமால். (௪)

அத்தகுசொருபஞ்சற்குருமுகத்தினறிதரவேண்டுமஃதன்றி யெத்தனைநூல்கற்றுணரினுமறிதலியலுஞ்சான்முனமுரைத்த வுத்தமவாப்பியந்தரபூசையுண்மையினுளத்திடையொருவாச் சத்தம்வாய்த்திடிற்பாகியமொரிஃயியற்றத்துணியலாமற்றதுதானும்.

ஏற்றசாதாரமுயர்நிராதாரமெனவிருவகைப்படுமவற்றுண் மாற்றில்சாதாரமருவகாராதிவன்னங்களாலமைத்திட்ட போற்றுவிக்கரத்தாரியனளித்தபொருண்மொழிப்படியெவராலுஞ் சாற்றுதற்கரியபத்தியினிமலைதன்னையாராதனைபுரிதல். (௫)

அருநிராதாரஞ்சம்விதுசொருபமாகியபராபரையிடத்து, மருவுற மனத்தையிலயஞ்செய்திடுதன்மற்றிதுவிசேடமாநனியு, மொருவில் சம்விதுவேநின்மலைசொருபவுண்மையென்றருமறையியம்பும், பெருக மற்றிதனையறிதராச்சீவர்பிறப்பிறப்பொழிதாரொன்றும். (௬)

காரணங்கடந்தபரனின்வேறல்லள்கருதுறுபரையுமற்றிவளி னாரணமுடியினுறைபரமனும்வேறல்லனின்மலையடியிற் சீரணவுறவிவ்வாறுநற்பூசைசெய்தவர் திசுழறிவுருவப் பூரணன்றனையும்பூசைசெய்தவராய்ப்பொருந்துவரவனடிநீழல் (அ)

காமயிக்குடையார்களியக்களுதார்கடுங்கொலைபுரிவதற்கஞ்சார், மாமறைப்பொருளை யிகழ்ச்சிசெய்புதகர்மாட்சியில்கயத்தொழில்புரி வார், தேமலர்க்கடுக்கையெம்பிரானடியார்திறத்தினிலுறுசெய்துழ லும், பாமரக்கொடியார்க்கென்றுமீ துரைக்கப்படாததாலுணர்மின் மாந்வத்தீர். (௭)



வேணவாவெகுளிவேரறக்கடிந் துவிரும்புமாசானடியடைந் து  
மாணமற்றவன் சொற்படிகடவாராய்மதிமுடிப்பிரானடியவரைக்  
காணுநிற்சிவனெயென்பணிந்தே த்திக்கரு துறுபூசனையிற்ப்  
பேணுதல்வல்லபக்குவத்தினர்க்குப்பேசலாமெனமறைபேசும். (க0)

ஐந்தாவது பராபரைபூசாவிதியையுரைத்த

அத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௫-க்குத் திருவித்தம் கஅசு.

உ

ஆறாவது

அடியார் பூசாவிதியு மவரைப்போற்றினோர்

பேறுமுரைத்த வத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

அந்தணீர்பரைபூசையறைந்தனம்  
புத்தியாருமடியவர்பூசையுஞ்  
சந்தமாரவர்ப்போற்றித்தலந்தொறு  
முய்ந்துளோரையுமோதிடுவாமரோ. (க)

படியினூலின்படியிப்படியிடை  
முடிவிலன்புமுதிருபுளுற்றும்வெண்  
பொடிகொண்மேனியன்பூசையினுமவ  
னடியர்பூசையதிகமதிகமே. (உ)

முராரிவேதன்முதற்சுரர்யாவரும்  
புராதனற்கடியார்திருப்பூசையே  
விராவவ்வவுலகத்தும்வினைப்பரேற்  
றராதலத்திடைச்சாற்றவும்வேண்டுமோ. (ங)

தன்னடிக்கன்புசான்றவராயினு  
மன்னுமெய்யடியாரைவழிபடா  
சென்னிலந்தண்மதிமுடியீச்சுர  
னன்னவர்க்கருள்செய்தலரிதரோ. (ச)

நீறுகண்டிகைகொள்ளுநியதிய  
ரேறுமைந்தெழுத்தெண்ணுமுளத்தினர்  
மாறில்பத்தியிற்பூசையக்குன  
ராறுசூடியடியவராகுவரால். (ஊ)

பரவுகோயிற் பணிபலசெய்பவர்  
 விசுவமேன்மைப்புராணவிருப்பின  
 ருரவுறும்மரவோதையெழுப்புவ  
 ரரவுபூண்டவற்கன்பர்களாவரால்.

(௬)

காவுளானயன்கண்ணன்முற்றேவர்கள்  
 யாவருந்தொண்டராயினுமும்மல  
 டேமாவியெய்யருளுண்மையிற் பற்றுபு  
 மேவுமின்னர்விடேடவடியரே.

(௭)

உயர்குலத்தினரேனுமுயர்ச்சியின்  
 றயர்குலத்தினரேனுமையொழுக்  
 கியலநிற் பவரேனுமொழுக்கினுக்  
 கயலினிற் பவரேனுமடைதரின்.

(௮)

வேடமேபொருளென்றுமிகமதித்  
 தோடிமென்மலர்த்தாள்பணிந்தோகையி  
 னாடியஞ்சலியாற்றிவலஞ்செய்து  
 பீடமிட்டகினைற்றிப்பிறங்கவே.

(௯)

கரகநீர்கொடுகால்கள்விளக்கியவ்  
 விசுவநீர்சிரமேற்றெளித்துக்கொடு  
 பரவவுள்ளும்பருகிமெல்லாடையின்  
 வமிசகும்பதமாண்புறவொற்றியே.

(௧௦)

அப்பிக்கந்தமலர்கொடருச்சியா  
 வொப்பிநூபமொண்டபமுங்கோட்டுபு  
 வைப்புநேர்சரவந்ததருட்சிவந்  
 திப்பியம்மெனத்தேமொழிகூறியே.

(௧௧)

அவர்குறிப்பறிந்தன்புறநல்குத  
 வெவர்களுக்குமினிதுகொள்வாரெளிற்  
 கவரும்வாசநெய்க்காப்பிடலின்சுவை  
 யிவருமன்னமினிதுறவூட்டுதல்.

(௧௨)

பொன்னிலங்குளிர்போக்குதற்காடைமெய்த்  
 துன்னுநோய்க்குமருந்துறைதூமட  
 மன்னுமாதபமாய்க்குங்குடைபதந்  
 துன்னுபாதுகைதூக்குகரகங்கள்.

(௧௩)

இனியபாற்புகண்டிகையின்னன  
 புனிததானங்கணல்குதல்புசையாங்  
 கனிவிருப்பமின்றேனுங்கசிந்துள  
 நனியுரைத்தவர்க்கேநல்கனன்றரோ.

(௧௪)

நகச்செய்செல்வநணுகிலராயினு  
மிகச்செய்பேரருட்டொண்டர்க்குவெவ்வினை  
யுகச்செயின்மொழியோடுபணிவிடை  
தகச்செய்தற்குந்தரித்திரமுண்டுகொல். (கரு)

இன்னவாறன்பியற்றியடியர்பான்  
மின்னுபுசைவினைக்குமவர்கள்பான்  
மன்னிவாழ்குவர்மாதொருபாகனா  
ரென்னபோகமுழீத்துமகிழ்ந்தரோ. (கக)

கோச்சகீக்கலிப்பா.

கரையெறிவெண்டிரைசெறிகார்க்கடலுடையிந்நில்வரைப்பி  
ணிரையளிகொடளவொளிர் தாரிளங்கோக்கள் குலத்துதித்தோ  
னாரையகலும்பெருந்தியினுத்தரதிக்கிறைநிகர்த்தோன்  
புரையில்செழுமுழுமணிப்பைம்பூணணிமார்பினனொருவன். (கௌ)

அன்னவற்குநான்மைந்தருளராயினொரவருண்  
முன்னவன்மிக்கருளுடையான்முனிவின்றெவ்வுயிர்களையுந்  
தன்னுயிர் போலினிதளிக்குந்தன்மையினானன்மையினா  
லின்னவனுக்கிணையின்றென்றெவருமுரைத்திடச்சிறந்தான். (கஅ)

சீரணவாசிரியனருள்வழிநின்றசெறிசென்ம  
காரணவாசிரியவிரித்தருண்மேவுங்கருத்தினனாய்த்  
தோரணவாசிகைமலியுஞ்சுடர்வீதிநெடுமொட  
வாரணவாசியையடைந்துமாண்கங்கைத்துறைமுழ்கி. (கக)

நச்சவர்யாவரும்பெற்றாநாமுமிதென்றுளமகிழ்வுந்  
றச்சவமாயினிவருவோனயன்றேடிக்காணாத  
விச்சவநாயகன்மலர்த்தாள்பணிந்திம்மேதினிவாழ்வு  
முச்சவர்க்கவாழ்வுமெறுத்துயர்ந்தவடியரைக்கண்டு. (௨௦)

வந்தனைசெய்தினியமொழிந்தவர் தமனக்குறிப்பின்வழிப்  
பந்தமறத்தன்னுடையபொருளெல்லாம்பயன்படுத்திச்  
சிக்கைதமிசுகளிப்பினனாய்ச்சின்னொளிவ்வாறிருந்து  
சந்ததமுமின்பமரூத்தனிமுத்தியுலகடைந்தான். (௨௧)

இவனினையகாளையுமிக்கினியதொழிற்றலைநின்ற  
புவனிமகிழ்தரவளவில்பொருளுடையனாயுமகி  
னுவகையுருகிருவினையின்றொடக்கறுப்பவுளத்துன்னித்  
துவசவெறுழேறுயர்த்தான்சோமநாதம்புகுந்தான். (௨௨)

அத்தலத்தினம்பெருமானடியிறைஞ்சியாங்குள்ள  
மெய்த்தவத்தொண்டர்கள்புசைவிரும்பியவரெண்வழித்தன்  
கைத்தலச்செம்பொன்முழுதுங்கனிந்துதவிச்சின்னொளின்  
மொய்த்தபேரின்பமரூமுழுமுதல்வனடியடைந்தான். (௨௩)

பொன்றாரந்துஞ்சுமணிப்புயத் துமுன்றமுமைந்தன்  
மன்றோத்பொருட்செல்வமதித்துநெறியல்வழியிற்  
றன்றார்களைச்சுற்றத்தொடர்பினர்வேற்றுமையாகப்  
பன்றொழுமுழன்றீட்டிப்பயன்றருமுன்னல்வினையால்

(௨௪)

அண்டரிகவாதென்றமாதிரித்துச்சூழுவதாய்த்  
தொண்டரிகபரத்தாசைதொலைத்துவழிபடுவதாய்  
மண்டரிகமலமதுவுண்வாவிக்கூழ்தாவிளங்கும்  
புண்டரிகபுரமடைந்தான்பொய்ப்பாசம்போயொளிப்ப.

(௨௫)

அம்பலத்திலெம்பெருமானானந்தநடங்கண்டு  
நம்புமடியரைத்தாழ்ந்துநாடோறுமவர்பூசை  
யும்பார்களும்கவியப்பவினித்துநுற்றியுளபொருளெல்லாம்  
பம்புமவர்தமக்காக்கிப்பாக்கியிற்புகுந்திருந்தான்.

(௨௬)

மூவருக்குமினையான்நீமுயற்சியினுமினையான்வெம்  
பாவவினைத்திறமொழியான்படிநுகுகொளுமொழியா  
னோவின்மறையொழுக்கொருவியுறுபொருள்கண்மிக்கீட்டி  
யேவிகக்குநெடுங்கண்விலையேழையரில்லகத்திறப்பான்.

(௨௭)

பமரமலர்க்கருங்குந்தற்பரத்தைதயர்கண்வலைப்பட்டுக்  
கமடமுதுகினையபெருங்காழல்குற்றுறைபடிந்து  
சமரமிசுகரிமருப்புத்தனத்ததுக்கண்படைகொண்  
டமிர்தமெனவாயுறலருந்தியுளங்களித்திடுவான்.

(௨௮)

பகலிரவுமாரவேள்பகழிகளுக்கிலக்காதி  
யகலரியகணிகையுரோடமளிமிசைக்கிடைகொண்டான்  
புகலரியகைப்பொருளும்போயொழிந்ததிவ்வித்தத்திற்  
றகவில்சுரவாதிசெய்ததையின்றியுளங்கொண்டான்.

(௨௯)

நிலத்தமரருயிர்செகுத்துநெடிதவர்கைப்பொருள்கவர்ந்து  
கலத்தலுறுபெருங்காமக்கடலமுந்திவாழ்நாட்சஞ்  
சலத்திருத்துகொடுப்பிணிகள்பிரமரக்கதந்தழுவ  
வுலத்தலுறுதுயருற்றொழிந்தார்கள்பரத்தையரும்.

(௩௦)

மைந்தலுறுதுயர்கண்டுமதியங்கியீன்றவனோ  
ரந்தணனூன்முழுதுணர்ந்தவறிவனடியிணைவணங்கிச்  
சுந்தைகளிப்புறப்பொருளுஞ்சிலகொடுத்தமகன்செய்கை  
முந்தியுரைத்திடவவனுமுன்னியுளத்திதுசொற்றான்.

(௩௧)

பொருவிருத்தாம்புதிசூழிப்புவனிவானினுஞ்சிறப்பப்  
பெருவிருத்தாவண்டயிறம்பெய்கடுக்கையார்க்கிடமாய்க்  
கருவிருத்தாதடியர்சதிக்கரையேறக்கடைக்கணிக்குந்  
திருவிருத்தாசலமென்னச்சிறந்தவொருதலமுண்டு.

(௩௨)



சதநறுமலர்மேயோன்சக்கராயுதமாயோன்  
ந்மைந்தமர்வச்சிரப்படையோன்மற்றுமுளவானவர்க  
ளைந்தடக்குமுனிவரர்களமைதருமானிடர்யாரும்  
வந்தனைசெய்தேத்தவரமளித்தென்றும்வயங்குமது.

(௩௩)

கொலைகளவுகட்காமமுதற்கொடியபாதகங்க  
ணிலையழியப்போக்குவதுநீர்தானஞ்சிறிதேனு  
மலையினுமாணப்பெரிதாவயக்குவதோர்வருடமுளத்  
துலைவறவங்குறுவோர்யாரெனுங்கதியினுய்ப்பதது.

(௩௪)

அத்தலத்துநின் கடும்போடணைந்துதியானித்தோர்க்கு  
மைத்தவினைத்தொடரறுக்குமணிமுத்தாந்திமூழ்கி  
யத்தன்முதுகுன்றீசனடிவணங்கியாலயத்தைச்  
சத்தியினெண்டலைப்பெய்தநூறுதரஞ்சூழ்ந்தேத்தி.

(௩௫)

ஆங்குறையுமடியாரையனுதினமும்பூசித்து  
நீங்கரியபாதகமுநின்மகனுக்கொழிதரச்செய்  
தோங்குகதியினைநீயமுறுதியிதேயுறுதியாற்  
றேங்குபுகழ்மிகுநாய்கர்செழுங்குலசிகாமணியே.

(௩௬)

என்றுரைத்ததிருமறையோனிணையடித்தாமரைவணங்கித்  
துன்றுநறுங்குழன்மனைவிமகன்முதலோர்களுந்தொடரச்  
சென்றுமுதுகுன்றடைந்துதீர்த்தங்களெவற்றினுக்கு  
மன்றவாகரமானமணிமுத்தாந்திமூழ்கி.

(௩௭)

முதுமறைக்குமெட்டாதமுதுகுன்றப்பெருமாளை  
வீதுவணிசெஞ்சடையாளைமெய்யன்பினடிபணிந்து  
பதுமனையொத்துறைமறையோன்பகர்ந்தபடிவலஞ்செய்து  
புதுமையடியரைப்பூசைபுரிவான்றன்கேளோடும்.

(௩௮)

பனிமதிதோயுயர்மடமொன்றமைத்தொருபண்புறும்யோகிக்  
கினிதுதவிபன்னமுதலெவ்வகைத்தானமுநிதமும்  
புனிதவடியவர்க்கீத்துப்பூரணன்றன்பேரருளே  
யுனிவதிவுற்றூன்வணிகேரூரண்கழிந்ததால்.

(௩௯)

அரவுவாய்நீங்குமதியினையறையமைந்தனுடல்  
விரவுநோயொடுகோறல்வெட்டழியுடவேறுபடப்  
புரவுபூண்டளவில்பொருள்போற்றியடியருக்குதவி  
பரவுமாரருள்வாய்த்துப்பரகதியையடைந்தனனால்.

(௪௦)

போற்றுமடியவரடியைப்போற்றல்பொருளெனக்கொண்ட  
தேற்றமுறுநாய்கனுமில்லவண்முதலோரொடுஞ்சிறப்ப  
வேற்றமுறுதிருவருளாலெய்தினுன்சிவலோகஞ்  
சிறந்தமிலோர்முனிபூசைசெய்ததுவுஞ்செப்புவாம்.

(௪௧)

சகத்தியனின் றுயர்ந்தவன்செந்தமிழ்மணக்குஞ்செவ்வாயா  
னகத்தியன் றனடியடைவின்மைமாணக்கருளொருவன்  
சகத்தியன் றுறவிரும்புஞ்சுவேதமுனியெனும்பெயரா  
னகத்தியன் மாமயில்பாகனல்லருள்பெற்றிடவிரும்பி.

(ச௨)

ஆசிரியனடிவணங்கியடியேற்குச்சன்மவினை  
மாசிரியுமாறுதிருவாய்மலர்கவேண்டுமெனப்  
பாசிரியப்பொருமென்றே ட்டைபந்தொடிகூற்றெம்பெருமான்  
றேசிரியாமுதுகுன்றின் றெய்வமான்மியமியம்பி.

(ச௩)

சென்றினியமாபூசைசெய்தெண்ணமுற்றுகென  
வொன்றியவன்பினின்பித்தானடிவணங்கியுடனெழுந்து  
வன்றியுமன்னமுந்தேசடிக்காணாதான்மருவுமுது  
குன்றடைந்துமணிமுத்தாந்திகுறுகிமுழுகினான்.

(ச௪)

பூதியணிந்துயர்கண்மணிபூண்டுநியதிகண்முடித்து  
மாதியலும்பாகியனைவளர்முதுகுன்றடையானைப்  
போதின்மணிமுத்தாற்றுப்புனலாட்டிப்பூசித்தான்  
கோதிறுமப்புனலேயோர்குடிஞையாயோடுமால்.

(ச௫)

துலங்குறுமந்தியின்பேர்சுவேதநதியென்றுரைப்பா  
ரலங்குகதிர்வாரத்திலட்டமியிற்பருவத்தி  
னலங்கொடிருவாதினாயினயக்குமாமகநாளில்  
விலங்கலிலன்பொடும்பரனைவிசேடபூசனைபுரிந்தான்.

(ச௬)

தொண்டர்கள்பூசையும்புரிந்துதுதித்துவருநாளொருநா  
ளண்டர்பிரான்வெளித்தேகான்றியருள்வழங்கிமறைந்ததொ  
லெண்டகுசுவேதமுனியின்பவாரிதிபடிந்தான்  
மண்டியவன்பினிலாங்கிவ்வாறுற்றூர்க்களவின்றே.

(ச௭)

நீர்கொண்டமுகிறவமுநெடுமுதுகுன்றினையடைந்து  
வார்கொண்டபவஞ்சவட்டுமணிமுத்தாந்திபடிந்து  
கார்கொண்டகண்டத்தான்கழலிறைஞ்சியவனடியா  
ரேர்கொண்டதிருப்பூசையியற்றாரும்யாங்கணுளார்.

(ச௮)

எத்தலத்திலுறைந்தாலுமெழில்விரித்தகிரியென்னு  
மத்தலஞ்சார்ந்தொருமுட்டியாவதுமெய்யன்பர்திருக்  
கைத்தலத்தினுதவாரேற்காண்பாரோகதியுலக  
முத்தலமுங்கொண்டாடுமோனவரமுனிவீரே.

(ச௯)

ஆறாவது அடியார் பூசாவிதியு மவரைப்போற்றினோர்

பேறு முரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆட அத்தியாயம்-௬-க்குத் திருவிருத்தம் உாடயடு.

உ

ஏழாவது

விமலன் வாதராயணன்முதலோர் சங்கைதீர்த்த  
வத்தியாயம்.

(எழுகீரியாசிரியவீருத்தம்.)

பொறியியங்கன் மனமறமுயன் றருள்பொருந்திநின்ற திறலந்தணீர்  
நெறியியங்கடியர்பூசையோடவனோநீர்நதுபோற்றினர்விளக்கமுங்  
குறியியங்கிடவகுத்தனங்குழகன்வாதராயணன்முனோருளஞ்  
செறியியங்குமொருசங்கைதீரவருள்செய்தகாதையுரைசெய்குவாம்.

முன்னரோர்பகல்பராசரன்புதல்வன் முத்திசாதனம்வினாவிடின்  
மன்னவொவ்வொருவரொவ்வொர் சாதனம்வகுப்பர்யாந் துணிவதியா  
னும், நின்னசங்கையினையாரிடைத்தெளிவமென்றுளத்தூறநினைந்  
தெழீஇ, யன்னவூர்சிமுதலோர்தொழத்தகும்வைகுந்தலோகமதடை  
ந்தனன். (உ)

வண்ணிண்டிமதுவண்ணிப்பயின்மலர்ப்புகந்தளபமார்பமுங்  
குண்டலங்கலவுகாதுமோலியொளிர்சென்னியங்குலவுவதனமு  
மெண்டகுங்கமலவிழியுமம்பவளவாயுமின்னகையுமினிதுறக் [ன்  
கொண்டிருந்தவொருகொண்டலன்னகுரிசிற்பிரானெயெதிர்கண்டன

தரியலாருயிர்சவட்டியுண்ணுவளர் சக்கரப்படைதயங்குகைப்,  
பெரியமாயனுமுவப்புறக்களிபிறங்கிடுங்கடனியற்றுபு,விரியுநாலுணர்  
வின்மிக்கநீவரவிழைத்தென்னெனவியாதனும்,தெரிவரும்படியொ  
ர்சங்கைகொண்டிவண்டைந் துள்ளென்ஃதுசெப்புக்கன். (ச)

மன்பதைத்தொகுதிமால்கடற்றினாயின் வருபிறப்பொடுமிறப்பொர்  
இ, யின்பமுத்திமகிழ்விற்புகுந்திடவியைந்தசாதனமியாதெனி  
னன்புகுற்றிடெம்விசேடஞானமெனவறைநருங்கருமகாண்டநூல்  
வன்புபற்றுசிவபூசையாதிகருமங்களென்றுமொழிவார்களும். (ரு)

தானமென்மருமெய்யென்மரும்மகமதென்மருந்தவமதென்மரு  
மூனமில்பிரமசரியமென்மருமுரைத்திடுங்கிரகமென்மரு  
மானவாச்சிரமமூன்றதென்மருமடங்கலுந் தூறவதென்மரு  
மானமிக்கபலதீர்த்தயாத்திரையெனவயக்குபுசொல்வார்களும். (சு)

வேதவத்தியயனத்தைநன்கெனவிளம்புவார்களும்புக்குசிவ  
மாதலத்திடைவிருப்பினுடொறும்வசிப்பதென்மர்களுமாயினார்  
காதலிற்றுணிவுபற்றிடப்படுவதெதனைநீகரைகியென்னலுஞ்  
சீதரப்பகவனுள்ளகத்தமையெண்ணினுன்சிறிதுபோதரோ. (எ)



நம்புமாறெவருமிஃதெனச்சொல்விதமோர்கிலான் றுணிவுநாடினா  
னம்பிகாபதிபதத்தடைந்தினிதறிந்திடப்படுவதீதெனா  
வம்புமாமலரினமேயமைந்தன்முனிவாதராயணன்வயங்குவிண்  
ணும்பர்மற்றுமுளபரிசனத்தருமுடங்குறக்கயிலையெய்தினான். (அ)

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

அடுங்காலமாழியெலாமடர்ந்ததெனப்பெருகியுலகழித்தியாம்பூ  
ணுங், கடுங்காலப்பழியொழியச்சடைத்தாங்கும்பெருமாணக்கனிவி  
ன்யாமு, நெடுங்காலந்தாங்குவாமெனக்கங்கைதிரண்டியர்ந் துநின்றும்  
போலு, மொடுங்காதபுகழ்விளைத்துப்பொலிவெள்ளிமால்வரையினும்  
பர்மாதோ. (ஆ)

பாராலுமணியையத்தடியாதனீங்கவருள் பண்பிற்கொள்வான்,  
றேராலுமெழுபரியோன்றண்மையறையச் செங்கதிராயிரமுந்தூணு,  
வேராலும்வணநிறுவித்தானுமேற்பரப்பாகியிலங்கலேய்க்கும், யாரா  
லுஞ்சொலற்கரும்பொறையிரக்கானிலைபெறுமண்டபத்தின்மாதோ.

கொற்றவியிலெவ்வென்றோமுத்தாங்குவனைமுழுபுகழுங்கூடிற்  
றில்லை, பொற்றவறக்கடவுள்பயல்கோடலினாலெனச்சூழ்ந்துபொங்  
குஞ்சீர்த்தி, முற்றுமுறவாளரியாகியபயில்விற்கோளரியாய்முராரிதா  
ங்கும், பெற்றியெனப்பொலியுமணிமுடங்குணையமடங்கலணைப்பிறங்  
கமாதோ. (க)

செங்கதிரினடுவமர்தண்கலையெனச்செஞ்சடையி னீளந்திங்க  
டோன்றச், சிங்கலின்முத்தழற்குடையோனிவனெயென்றியாவர்க  
ளுந்தேருமாறு, பொங்குநுதல்விழிபொலியவடியர்பவக்கடல்சுவற்ற  
ப்பகழ்சாலோர்கண், டங்கருளாரமுதமழையெவ்வயிர்க்கும்பொழிந்  
தொருகண்டயங்காநிற்க. (கஉ)

குறைவறவின்னிசைபாடும்புலவருக்குவேண்டுமென்றிகொள்க  
வென்று, நிறைவுறுமொண்சங்கநிதிதூக்கிவைத்தநீர்மையெனநிலவுகா  
திற, கறையில்பணிலக்குழைவில்லிடத்தேவர்மங்கையர்மங்கலநாண்  
காத்த,வறைகளக்காருலாசனமுச்சுடர்க்குமொளித்தொடுங்கியுறை  
யல்லையேய்ப்ப. (கங)

பொற்புரிநேர்சடையின்மரகதந்தளிர்ந்தாலினையபுகம்புல்வாய்க்  
கௌவ, நிற்பதுபோலிடக்கையிருகாலுன்றிமேற்றாய்மானிலைப்பெ  
ண்ணில், கற்பமழியினுமழியாக்கூர்க்கணிச்சிமிகையென்றுகழித்தல்  
செய்யா, தற்புறவாண்டனனமையென்றிவன்கருணையெனவுண்மகி  
ழ்ந்தலங்காநிற்க. (கச)

பிரணவத்தினுரியபொருளயெனன்று மரியென்றும்பேசுவார்க  
ள்,கரணநிலைகலங்கிமுகங்கவிழுவவிழ்நறுங்கடுக்கைக்கண்ணிமார்பின்



முரண்மிகுமாலூர் தியைக் கண்டேன்கருடசகங்கொன்மொழிந்திடு  
வையாலென், நரண்மிகுமேக்கழுத்தமொடுவினவுதல்செய்மணிப்ப  
ணியுமலங்கித்தோன்ற. (கரு)

திக்குடையாற்கி துமிகையென்றுரைக்கவதளுடை திகழுமரையி  
ற்சீர்ப்ப, வக்கிரவெள்ளெயிற்றியமனகர்புகுமாசையர்பிறர்தாண்மதி  
மின்மற்றவ், வக்கிரனைவணக்குநசையினரித்தாண்மதித்திடுமென்று  
ரைத்தலேய்ப்ப, மிக்கொலிக்கும்பொற்கழலக்கூற்றுயிருண்மலர்க்கழ  
லின்விளக்கஞ்செய்ய. (கக)

ஆழிமால்வரைச்சுவருண்டாக்கிடுவிமயவடற்றுணநட்டுப்  
பாழிமாமுகடுவெளிவேய்ந்துகதிர்மதித்தீபம்பரப்புஞ்சிற்றி  
லாழிதோறும்பலவாப்புதி துபுதிதியற்றிமகிழ்ந்தோரைசெய்யும்  
வீழ்வாய்ப்பேதைமயில்காபருவல்லியினிடப்பால்விளங்கிவைக (கக)

சக்கரவெம்படையானியுலகிருக்கைக்கங்கையும்வாசவனுலோகம்  
பக்கறைகங்கையஞ்சடையினிருக்கையேசிற்றந்ததெனப்புந்திசூழ்ந்து  
தக்கதொருவடிவுகாடசசடைமேறமேயர்புபலசசமிரண்டு  
பக்கமுழிதரவெனவொள்வயிரக்காற்கவரியிருபாலும்வீச. (கக)

எண்வடிவத்தொருவடிவாய்முக்கணிலோரருட்கணாயியைதேர்  
க்காலாய், பண்மருவுபலகலனிற்றலைக்கனாய்விளங்கும்யாம்பாலமே  
ற்ற, கண்மருவதழலவிந்தான் குடையாதலிழிவென்றுகருதிவட்டத்,  
தண்மதியமுடிமீ துநிழற்றலெனவெண்கவிகைதயங்காநிற்க. (கக)

பேராலவட்டமொடுசாந்தாற்றிப்பணிவிடையும்பிறங்கச்சில்லோர்  
சேரார்வமுடனியற்றகறுவிரைத்தூமஞ்சில்லோர்சிறப்பிற்செய்ய  
வாரார்கப்புரவிளக்கஞ்சிலர்வயக்கச்சிலர்கண்மலர்மாரிபெய்ய  
வேரார்நல்யாழ்தழுவித்தும்புருநாரசமுனியின்னிசைத்தேன்வாக்க.

எதிரிலிகலுறும்பானுகம்பன்வனையாயிரமாயிரம்வாய்தோறும்  
பதிதரவைத்தோர்ரண்டாயிரங்கைகளாலுநனிபற்றியு  
வதிர்கடலேழுஞ்சமழ்ப்பக்குடமுழவின்றடமுகமாயிரங்கடோறு  
மதிதருமன்புடைவாணனாயிரங்கைகளுமோச்சிமாண்பிற்றாக்க. (கக)

வானநாட்டவர்களியமைந்துமினிதியம்பமணித்தாள மொத்தி,  
மானமார்தருகொனை வல்விஞ்சையர் பின்னின்றசைப்பமலர்ப்புங்  
கொம்பிற, கானவார்கூந்தலரமாதரபிநயக்கைவழிகண்கள் செல்லப்,  
பானனேரக்கண்கள்வழியனஞ்சென்றிடநடனம்பாங்கிற்செய்ய. ( )

சிலரருளி னுற்புரிக்கிரகமெலாமொருபாங்கர்ச்செப்பவன்பார்  
புலனமைவற்றகச்செயனுக்கிரகமெலாஞ்சிலரொருபாற்புகழ்ந்துபாட  
வலர்தருமாமறையனைத்துஞ்சிலர்முழக்கச்சிற்சிலர்பல்லாண்டு  
நலனுறநாத்தழும்பவரவொலிசிலர்செய்திடச்சிலர்கணடியாநிற்ப. ( )

வானவர்விச்சாதரர்கின்னரரியக்கர்சித்தர்கண்மாமுனிவர்யோகர்  
நானந்றுங்குழல்ரமாதர்கனாகரகரர்கணநாகர்பூத  
ரானவர்மற்றையர்நெருக்கினந்திபிரான்றன்பணியினமைந்துலாவத்  
தானமுறெவ்வுலகுநனிதழைத்தோங்கவீற்றிருந்தான்றம்பிரானே.

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

அந்தவேலையின்மான்முதலியோர்நந்தியமலனைப்பணிந்தவனரு  
ளாற், சந்தமார்திருவோலக்கேநர்கண்டுசாற்றருங்களிப்பினராகிப்,  
பந்தம்வீடுறத்தாள்பணிந்தனரெழுந்தார்பாடினராடினர்மகிழ்ந்தா,ரிந்  
தநாட்டவமேபெருந்தவமாயிற்றேழையேங்களுக்கெனவிசைத்தார்.)

அவிர்கலைவிரியாதொடுக்கி மார்பொருகையாத்தொருகையின்  
வாய்புதைத்துக், கவிழ்சருமேனிகொண்டுநிற்பாருட்கண்ணனைப்  
பரன்கடைக்கணித்துப், புவிமுழுசளந்தோய்மனக்குறையாதுபுகலு  
தியென்றுவாய்மலரக், குவிமலர்த்துளபத்தொங்கலான்மீட்டுங்கூற்று  
யிர்குடித்ததாள்வணங்கி. (உச)

பராசரன்புதல்வ னின்றெனையடுத்திப் பகர்தருமுத்திசாத்ந  
த்தை, வீராவுறவினாவினொவ்வொருவர்கொளவ்வொன்றினவிளம்  
புவர்துணிந்து,தராதுலத்தியற்றவிதுவெனச்சாற்றுகென்றனன்றன்  
முமுணரே, னிராமயமறைமுற்றுரைத்தவாய்மலர்ந்து நிகழ்த்திட்  
வேண்டுமென்றிரந்தான். (உஎ)

என்னையாளுடையான்நிருவுளமிரங்கி யிங்குனமுன்னரெம்பா  
லே, கன்னலந்தீஞ்சொற்குதலைவாயுமையாள்கனிந்துளம்வினாவிநன்  
குணர்ந்தா, என்னவட்குரைத்தபடிவிளங்கிடயாமறைகுலமருங்கதி  
புகுத்தி, நன்னர்மிக்குறுசாதனம்பகருண்மைஞானமேயன்றிமற்றி  
ன்றால். (உஅ)

திருகிலம்மெய்ஞ்ஞானமுநல்வேதாந்தசிரவணத்தாற் கிடைத்தி  
டுவ, துருகுமன்புளத்திற்பெறட்படுமதுவுமுற்றபல்சன்மவாசனையாற்,  
பெருகுவைதிகந்தாந்திரிகமேமிருதிபேசியவழியெமதிருதா, ளொரு  
வறுபுசையுஞ்றவினொப்பின்றுயர்ந்தவெம்மருளிஓற்கிடைக்கும், ()

இத்தகுஞானசாதனக்கதிகாரிகளெவராவரென்றிடினே  
வைத்தவாச்சிரமூநின்றவைகடந்தேதார்மறையவர்புரவலர்நாய்கர்  
தத்தமதொழுக்கினின்றமாயிடுவர்தகுமறைக்குலமகளிர்களு  
மொத்தநல்வேதமுரைத்திடுஞானமுறுமதிகாரிகளாவார். (உஓ)

சிரவணத்திச்சையுடையசூத்திரருந் தெளிபுராணங்களின்ஞா  
ன, வரமுறுநிலையயுணரலாம்ஞானம்வயங்குறுபுராணமாதிகளை,  
வீரவுமவ்வருக்குணர்வுறப்பாடைமிகுமொழிபெயர்த்துநன்குணர்ந்  
து,புரவுபுண்டியர்ந்தபுலவர்காப்பியமாப்புதிதுசெய்தளித்திடலாகும்.

செறிபிரதிபந்தமுக்கியல்திகாரிகடமைச்சேர்வுறூதென்று  
மறிதருஞானமெளிதினினவர்க்கேயாகுமற்றையருறவின்றூன்  
மறியும்பந்தமுடையரேமுத்திமருவுவரெடுத்தவோர்பவத்திற்  
குறிகொள்யாகாதிகருமத்தாற்பதமேகூடுவர்முத்திகூடாரால். (௩௨)

ஆயமெய்ஞ்ஞானமடைவதெவ்வீதத்து மாள்வினைமிகையினாயி  
டினும், பாய்நீர்ப்பரப்பினெளிதினினடையப் படுவதற்குபாயமொ  
ன்றுண்டான், மேயமற்றதுவும்விளம்புதுமளவாமேன்மைசால்பெரு  
ம்றைமுடிக்குஞ், சேயநம்முடிக்கன்புஞற்றிமிக்குயர்ந்ததிசூரியம்படை  
த்திருமாலே. (௩௩)

கண்ணகன்புவியினருளிஞால் யாமேகதித்தமாதலங்கண்மற்ற  
னேக,மெண்ணவற்றினுள்யாதாயினுமொருபேரெழிற்றலவாசமுற்றி  
னீதெம், மண்ணலங்குறியைவழிபடுவாருக்கமைதரும்போகமெய்ஞ்  
ஞான,நண்ணுறுமின்பமுத்தியுங்கூடுவின்றவித்தலங்களினுள்ளும்.

மேவருதெய்வக்கங்கைகுழ்காசிவிருப்பமிக்கதுநமக்கென்று, மா  
வயினுடம்பினிங்குமெவ்வுயிர்க்குமருள்செறிபிரமதாரகத்தை,யோவ  
றவுணர்த்திமுத்தியீத்திடுவோ மொப்பிலத்தலத்திடையொழியாப்,  
பாவவல்லுயிர்க்குமரணத்தான்முத்தியப்பதற்கையொன்றின்றே.

பிறங்குதென்கயிலையெனுந்திருத்தலமும்பிரியமிக்கதுநமக்கதன்  
பா, லறங்கிளர்தீர்த்தமெவைக்குமோருரையுளாயபொன்முகரியுண்  
டதன்கண்,ணிறங்கிளர்கதிர்வாரங்குகுமகநீடியவிதிபாதமிந்நாள்கண்  
மறங்கெடப்படிந்தோராண்டெமையாங்கு வணங்குவோரிணங்குவர்  
முத்தி. (௩௪)

இயம்பரும்பெருமைச்சிதம்பரமெமக்கிவ்விடத்தினும்விருப்பமிக்கஃ  
தந், நயம்படுதலத்தினூவிலின்பநடனமோர்யாண்டுகண்டேத்தி  
வியம்படுமுப்போழ்துண்டிபெஃறொழிலுமேவினனிருப்பினுமன்றூன்  
சயம்படவீற்றொன்றிரண்டறுமின்பஞ்சார்வதுசத்தியமாமால். (௩௫)

திருமுதுசிரியைமுத்தராஞ்சூழ்ந்துசெய்துவந்தனையிருவருட  
மருவுவரென்னின்மருவுவர்முத்திமற்றுளதலம்வதிவோரு  
மொருவியபாசப்பிணிப்பினராகியுறுவரெம்மடிநிழலுண்மை  
வெருவயர்வின்றிக்கதியடைபவரிச்சாதனம்விளைத்திடல்வேண்டும்.

இத்தகுபெருஞ்சாதனத்தினிற் சிறந்ததில்லையாலறிமதியெவர்க்  
கும், வித்தகமாகவுணர்த்துதிரீயும்விரும்புதியையமற்றிடுதி, மைத்த  
கார்நிறமாலேயெனத்திருவாய்மலர்ந்தனென்னை யாளுடையான்,  
பைத்தபாம்பல்குற்றிருமகண்மணுளன் பங்கயன்வியாதன்மற்றுள்  
ளோர். (௩௬)



அனைவரும்வணங்கியெழுந்தனர் சிரமேலஞ்சலிகுவித்தனர்நின்  
று, நினைவருமருளாலெம்முளத்தையநீக்கினையுய்ந்தனமடியே, நனை  
வருங்கடுக்கைக் கண்ணியாயென்றுநாத்கழுதழுப்பவாழ்த்தினரா,  
வினைவரும்வாழ்வுபெற்றனர் விடைகொண்டிலகெழிற்கயிலையையக  
ன்றார். (சு0)

தண்டுழாய்முருந்தன் கமலைபின்றொடரத்தகுபரிசனமுஞ்சூழ்த்  
ரக்கா, மண்டுமீயோசனையைந்தகலமுமிரட்டிநீளமும்வயங்குதென்க  
யிலை, விண்டுவையடைந்தான் முகரியிற்படிந்தான் விழைந்துபலண்  
டமுமென்றுந், தொண்டுபூண்டிறைஞ்சங்கடவுளைப்பணிந்தான் நூரிச  
றவெண்ணியபெற்றான். (சு1)

சதுமறைக்கிழவன்வெள்ளியமேனித்தாழ்குடற்றையல்பின்றொ  
டர, முதுகிரித்தலத்தையடைந்தரற் போற்றிமுன்னியயாவையும்பெ  
ற்றான், சதுமெனக்கருத்தினையநீத்தன்பிற்காசியைவியாதன்சென்ற  
டைந்தான், குதுகுதுப்படைந்துதம்பிராற்போற்றிக் குறித்தவைய  
னைத்தையும்பெற்றான். (சு2)

வானவர்முனிவர்வியாக்கிரபுரத்தை மருவீனர்வயங்குகிற்சபை  
யின், ஞானநாயகனாட்டுவந்தனர்பணிந்தார்நண்ணினரெண்ணியவ  
னைத்தும், யானுமிந்நான்குதலங்களிலாவ்வோர்யாண்டிருந்தமலை  
ப்போற்றி, யுனமின்ஞானம்பெற்றனன்மலநோயுடங்கொறுத்துயர்ந்  
தமாதவத்தீர். (சு3)

ஏழாவது விமலன்வாதராயணன்முதலோர்

சங்கைதீர்த்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம்-எ-க்குத் திருவிருத்தம்-2௭௮.

உ

எட்டாவது

காலவளவையுரைத்த வத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

மடுத்தகேள்விவளர் தவத்தீர்பொறி  
விடுத்துயர்ந்தவியாதன்முன்னோருளம்  
படுத்தசங்கைபறித்ததுரைத்தன  
மடுத்தகாலவளவைவிளம்புவாம். (க)

அளவில்சன்மந்தொடர்ந்துரையாடினும்  
வளருங்காலவளவைவகுப்பர்யா  
ருளநிலாவச்சுருக்கியுரைப்பன்யான்  
பளகின்மாதவப்பண்புடையந்தணீர். (உ)



(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

குறிபெறுமிடமொருபதினைந்து கொண்டதுகாட்டையக்காட்  
டை, யறிதரமுப்பாண்கொண்டதுகளையக்களைமுப்பாண்கொண்டது  
முகூர்த்த, முறுமதுமுப்பாண்கொண்டதுமனிதர்க்கோரகோராத்திர  
மாகும், பெறுமஃதொருபாணைந்துகொண்டதையோர்பிறங்குறுபக்க  
மென்றுரைப்பர். (ஊ)

பக்கமோரிரண்டு கொண்டதோர்திங்கன்பகருமத்திங்களோரா  
று, தொக்கதோரயனமஃகிருவகையாந்துலங்கிடுக்கனாயனமென்,  
ரெருக்கவந்தக்குமுத்தராயணமென்றுவற்றுண் முன்னயனம்வானவ  
ர்க்குத், தக்கவோரிரவுமுத்தராயணமோர்பகலுமென்றுரைப்பர்சான்  
ரேரே. (சு)

மனிதர்க்கெவ்வீதமோவவ்வீதம்பக்கமாதமற்றயனம்யாண்டமைந்த  
புனிதவானவர்க்குமன்னவர்வருடம்பொருந்தபன்னிராயிரங்கொண்  
ட, தினியதாநான்குயுகமெனப்பமொலிவற்றுண்முன்யுகவருடத்தெ  
ண், முனிவினாலாயிரஞ்சந்தியங்கிசத்தெண்ணணூறெனமொழிவர்

கரைதருமிரண்டாம்யுகஞ்சந்தியமிசங்கருதுமுவாயிரமறுநூ  
றுரைதருமுன்னாம்யுகஞ்சந்தியமிசமுபயவாயிரமொர்நானூறு  
வரைதருநான்காம்யுகஞ்சந்தியமிசம்வகுத்தவாயிரமிருநூறு [வார்.  
புரைதருமிநான்குதையோர்தெய்வப்புண்ணியயுகமெனப்புகல்

ஓதியயுகமொருமுபத்தொன்றேகிலொருமனுவந்தரமாகு  
நீதியமனுக்களொருபதினால்வர்நீங்குறிற்கமலமென்பீடத்  
தாதியம்பிரமற்கோர்பகலாகும்பகலையொருகற்பங்  
காதியவினையீரப்பிரமனுக்குக்கரையிரவளவுமவ்வளவே. (எ)

இத்தகுநாண்முந்நூற்றறுபதுசென்றிடினொருவருடமவ்வருட  
மொத்தநூறொழியினிருபராத்முமாயொடுங்குவன்மரைமலர்க்கிழவ  
னத்தகுபிரமனானோர்தினமாமரிக்கதுமன்றுநூற்றறுபான்  
கொத்ததோர்வருடமதுவொருநூறுகூடிடிலொடுங்குவனவனும். (அ)

சொற்றவ்வீருவர்மூர்த்தபேதங்கடோன்றியகாரணத்தொடுங்கு  
முற்றிசுகமுமொடுங்குமாலனைத்துமொடுங்கிடங்கொடுப்பதுமாயை  
மற்றவம்மாயையபேதமாய்ப்பரமன்மாமலரடித்தலத்தொடுங்குந்  
நூற்றிமேபேதமாயினும்வேராய்த்தோன்றலின்மாயையேயென்றும்()

நீளவான்மாவினுண்மையைமறைத்து நின்றவினூற்றமென்றும்  
வாளவீர்வித்தையென்னுஞானத்தமறைத்தலின்வித்தையேயென்  
றும், கோளுறஞ்ஞானகாரணமாகிக் குலவலின்மோகமேயென்று  
மாளுறுசத்துவிலட்சணமாகியமைதலினாலசத்தென்றும். (ஊ)

உலகுதித்திடற்குக்காரணமாகியுறைதலிற்காரணமென்று  
மிலகுகாரியமாகியவுலகாகியிருக்கவுந்தெரிதரப்படாத  
வலனுறுதலினவ்வியத்தமேயென்றும்வகுப்பரம்மையைக்குப்பெயர்க  
ணிலவணிபெருமான்றன்வலியாற்கற்பித்ததிந்நிரம்பியகாலம். (கக)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

அளவினிகிலமுங்காலவயத்தொடுங்கு மதுவுமசத்தாதலான்மா  
யையொடுமிலயமாகும், வளமலிகாலமுமுமுரைத்தமாயையுமம்மா  
யைமருவுகாரியமுமரனூல்வியாத்தமதா, முளமலியுமுண்மையுருவு  
டையமாதேவனொருவனேமுக்காலத்தினும்வாதையில்லான், றளர்வி  
லானிலயமுறுதலுமில்லானவனே சாற்றுதிரிகாலசிருட்டிக்குங்கார  
ணனே. (கஉ)

மதிசூடியனுக்கிரகத்தாற்பிரமன் மாயன்மற்றையோர்க்கவ்வவா  
ன்பதங்கிடைக்கலாகு,மெதிரிலவன்வயப்பட்டேயகிசராசரமுமிரு  
க்குமான்மறையனைத்துமீவ்வாறேயியம்பும், புதியமலர்க்கிழவர்நாரண  
ரளவிலாதார்பூருவத்திலுரைத்தபடிபோயிலயமானார், வதிதருமுத்  
தொழிற்குங்காரணனருளாறபிரமன்வயங்குமிராசதகுணசபாவனே  
யாகி. (கங)

அக்குணசாதனஞ்செய்துகொண்டு படைத்திடுவனூழியான்றம  
குணசபாவனேயாகி, மிக்கநற்சத்துவகுணசாதனஞ்செய்துகொண்டு  
வியனிலங்காத்திடுவனுயர்மேன்மையுருத்திரன்றான், முக்கியசத்துவ  
குணசபாவனேயாகி முடித்திடுவன்றமோ குணசாதனஞ்செய்துகொ  
ண்டு, தொக்குறுமீம்முக்குணபேதங்களாலெடுத்திச்சொலுமுவர்மூர்  
த்திபேதங்களுமனேகம். (கச)

மன்னியவான்மாக்களெங்குஞ்சிவசொருபமென்றேமதித்திடார்  
மாயையான்மறைப்புண்டுநானீ, யென்னமிகுபேசமேகுறித்துழல்வர்  
முன்னொடுத்தசனனங்களினன்கியற்றியபுண்ணியத்தாற், பொன்ன  
வீர்செஞ்சடைப்பரமனருள் வந்துகூடிற்பொருந்தவவன்சொருபமு  
ணர்ந்திடலாகுமதனும், றுன்னியவெமமூர்த்தியைப்பூசிப்பினுமம்மூர்  
ர்த்திதூயசிவமூர்த்தியெனத்தொழுபவர்நன்குயர்வார். (கரு)

பகர்தருமெவ்வகைமூர்த்தங்களுமெங்குநிறைந்தபரசிவமேயாயி  
டினுமேற்றந்தாழ்வுண்டாற், புகரறுமாடியில்வதனமிகவிளங்கித்தேதா  
ன்றும்புகருறுமாடியில்விளக்கமத்துணையின்றதுபோ, னிகரிலுருத்  
திரமூர்த்தியிடத்தகிகம்விளக்கநிலைமையின்மற்றைய மூர்த்தத்தத்து  
ணையின்றதனும், சுகமருளவ்வுருத்திரமூர்த்தியைத்தொழுவோர்பந்  
தத்துயரகன்றுவிவைவிலின்பத்துமுத்தியடைவார். (கசு)

மறையெலாம்பரசிவனே பொருளென்றுமுழங்குமற்றையரை  
யொரோவிடத்துச்சொற்றிடினுமுடிவி, னறைதராபற்பல்புராணங்

களும்ப்படியே யழல்கதிர்நான்முகனெடுமாலிவரை யொவ்வோர்புரா  
ணங், குறைவறவேதிமீமுடிவிற்சிவம்பொருளென்றுணர்த்துங்கூர்ந்  
தவறிவினரிதனையுணர்வர்மதிமுடித்த, விறைபரமென்றுறமுடிவிற்  
சொலு நூல்களெல்லாமியைகருமத் துயிர்களுணர்வேற்றந்தாழ்வண  
ர்ந்தே. (கஎ)

எவ்வயிர்க்குமனுக்கிரகஞ் செயுநிமித்தமாயேயிலங்குதிருத்தில்  
லைவனநலங்குடிக்கொள்காசி, செவ்வகையருறுசோமநாதமுதுகுன்றந்  
திகழும்வேதாரணிபஞ்சமும்பொழில்சூழாரூர், தெய்வமணங்கமழ்  
திருக்கேதாரங்காளத்திசிறக்குலிவைமுதலாய வளவில்பலதலத்து,  
நெய்வளருங்கருங்கூந்தனெடுத்தடங்கட்பாவைநிலவுமொருகூறனமர்  
கின்றதுணர்வீரே. (கஅ)

எட்டாவது காலவளவை

யுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் அ-க்குத் திருவிருத்தம்-௨௬௬.

உ

ஒன்பதாவது

வராகம் பாத்தலத்தமுந்திய பாராயெடுத்த

வத்தியாயம்.

(அறுசீரியாசிரியவிருத்தம்.)

அடர்புலனவித்தீர்காலவளவையோர்வாறுசொற்றும்  
படர்பெருவெள்ளமூடப்பாதலத்தமுந்தும்பாரை  
மடலவீழ்மலரோன்மாலாய்வராகமாய்க்கோட்டிற்றாங்கி  
யிடர்கெடமுன்போல்வைத்தகாதையுமியம்புவாமால். (க)

சாயுமுன்னொருகாலத்திற்சலப்பிரணையமுண்டாகிப்  
பாயபாரணத்துமூடப்பட்டமுந்தியதுகீழா  
லாயவப்பொழுதொடுக்கமாயினசராசரங்கண்  
மேயவவ்வெள்ளமன்றிவேறென்றுகாண்டற்கின்றால். (உ)

அம்மகாசமுத்திரத்தினலரணையிருக்கைகப்புத்தேள்,  
பொம்மல்வெம்முலையோர்பாகப்புராதனனருளினாலே  
செம்மலர்ப்பழிக்குமக்கந்திருமுகமங்கைபாதம்  
விம்மவொவ்வொராயிரங்கள் விளங்குருமாலாய்த்தோன்றி. (ங)



வயங்கிளர்விருபக்கண்ணன்மலரடித்தியானத்தோடப்  
பயங்கிளர்தருகளிப்பிற்பள்ளிகொண்டிருந்தானாக  
நயங்கிளர்நரனெனும்பேர்நக்கேனார்கற்பமுன்ன  
ரியங்குறப்படைப்பநாரமெனப்பெயர்கொளுமநாரம்.

(ச)

அயனமாக்கொளலிராயணனெனுமொருபேர்பெற்றா  
னயனமுன்றுடையானாழ்ந்தனாலத்தையெடுத்தமுன்போ  
லியலுறவைத்திடென்னொவெறுழ்வலியுடனுபாயஞ்  
சயமுறவளித்தானன்னானையத்தலைமேற்றங்கி.

(சு)

மங்குல்கண்படுக்குமுச்சிவவாயெலாநண்ணுக்கொள்ளப்  
பொங்குபேருருவிந்கோடல்பொருந்திருபான்மருப்புந்  
திங்களின்வகிரையெய்ப்பத்திறல்கொளார்வராகமான  
கொங்கலர்துளபத்தண்டார்க்குவவுத்தோட்குரிசின்மாதோ.

(சு)

பாதலமுழங்கிப்புக்குப்பாரையோர்கோட்டிலேற்றான்  
காதமக்கோட்டிந்பூமியணுவெனக்காணப்பட்ட  
தேதமிலருள்பெற்றேருக்கிதுவுமோரதிசயங்கொன்  
மேதகுசனலேகத்தர்வியந்தனர்துதிக்கலுற்றார்.

(சு)

உலகெலாமுள்ளடிக்குளொடுக்கியுமொருதுற்றாக  
நிலவுறவுண்டுங்காக்குநினக்கிதோர்பொருளாவைய  
சலசமென்மடந்தைகொங்கைதாக்கிடக்களிக்குந்திண்டோட்  
குலவனெதிசிரிச்செங்கைக்கொண்டலேகோதிலானே.

(சு)

இருநிலமனைத்துங்காக்குமேந்தலையின்றேன்மாந்திக்  
கருளிமிறிசைத்தேதன்வாக்குங்கமழ்நறுந்துளவத்தாராய்  
திருகியமனைத்துச்செங்கட்சினங்கொள்வாளவுணர்ச்சாடி  
மருவமுதமரர்க்கூட்டிமாண்புகழ்பெற்றுளாயே.

(சு)

மகரவாய்ப்பட்டுவாடிவருந்தியோலிட்டசெங்கட்  
புகர்முகக்களிற்றைக்காத்புண்ணியாபுயல்போல்வண்ண  
நிகரில்செங்கமலக்கண்ணாநிறைதருமுதல்வாயார்க்கும்  
பகரரும்பெருமையோயிந்பரசிவசொருபபோற்றி.

(சு)

எனத்திபுகன்றருள்ளத்தெழுதருமகிழ்ச்சியோடு  
கனத்தமேதினியைமுன்போனிற்றுலியவ்வுருக்கழிப்பி  
நனைத்துழாய்மலைமாலாய்நண்ணியவ்வுருவுமாற்றி  
யனைத்துமாக்கிடுவான்முன்னைப்பிரமனையாயினே.

(சு)

ஒன்பதாவது

வராகம்பாதலத்தமுந்திய

பாரையெடுத்தவத்தியாயம்முற்றிற்று.

ஆ அத்தியாயம்-கூ-க்குத் திருவிருத்தம்-நாள்.



உ

பத்தாவது

பிரமசிருட்டியுரைத்த வத்தியாயம்.

(கலிவீருத்தம்.)

பாயதாமரைமேவியபண்ணவன்  
மாயனாய்ப்பன் நியாகிமன்பாதலத்  
தேயபாரையெடுத்ததுரைத்தீன  
மாயவன்செய்சிருட்டியுரைகுலாம்.

(க)

(எழுசீரடியாசிரியவீருத்தம்.)

மதியறுகிதழிந்தியொளிர்சடிவள்ளலார்பெருந்திருவருளால்  
விதியவன்முன்னர்க்கழிந்தனவனைத்தும்விதித்திடமதித்திடுபோழ்தி  
னதிசயம்பயப்பவபுத்திபூருவமாவவனிடைத்தமோமயசிருட்டி  
பொதிதரதோன்றிற்றதுதமமோகம்புகலுமாமோகந்தாமிசிரம். (உ)

அந்ததாமிசிரமெனலிவைநாளுமவித்தியாபஞ்சகவுருவா  
யுந்தறவிருக்குமெனநேலாருரைப்பருற்றதுபின்னொழிலறிவில்  
நந்துபாதவமாதியமுக்கியசிருட்டிநன்சூதீங்குணர்தருபழக்க [டி  
மந்திலின்நிதற்கென்றுளத்துறநினைத்தானமைதரவேறுமோர்சிருட்

இனையவப்போழ்துதிரியக்குசுரோதமெனப்படுசிருட்டியுண்டாயிற்  
றனையதுபசமுன்னாகியசிருட்டியதுசிறப்பின்றெனவேறு  
நினைதரவூர்த்தசுரோதமென்சிருட்டிநிகழ்ந்ததுசத்துவகுணத்தாற்  
புனைதருமதுதெய்வதசிருட்டியதாம்பொருந்தும்ச்சிருட்டியுமாதோ.

சாதகமின்றென்றுளத்துன்னும்போதுதயங்கிடுமிராசதகுணத்தான்  
மேதகர்வாக்குசுரோதமென்சிருட்டிவீனைந்ததாலதுநரர்சிருட்டி  
தீதறமீட்டும்பூகபிரேதாதிகள்சிருட்டியுமுனைத்ததுவா [வீர்  
லோதுமிவ்வைந்துமுரைப்பர்வைகிருதசிருட்டியென்றுத்தமமுனி

வருமகத்துடையசிருட்டிமிக்கெழுதன்மாத்திரையாயசத்தாதி  
யொருவறுசிருட்டியிந்திரியங்களுவைக்கதிட்டானதெய்வங்கண், மரு  
விபசிருட்டியாயவிம்முன்றும்வளர்பிராகிருதநன்சிருட்டி, திருகில்  
கௌமாரசிருட்டியோடொன்பான்சிருட்டியாமலைவிரிக்குவனே.

மகத்துடைச்சிருட்டி முதலெனவகுப்பர் வயங்குசத்தாதியே  
யிரண்டாம், பகுத்தவிந்திரியா தியவொருமுன்றும் பகர்தருவாதிய  
நான்காம், வகுத்திடுவிலங்கின் சிருட்டியே யைந்தாம் வானவராறு  
மானிடோழ், மிசுத்தபூதாதி யெட்டுகௌமாரம்விளங்குமொன்பா  
னெனமொழிவர். (எ)

மற்றுளசிருட்டிபேதங்க ளனைத் தும்வகுக்குறின் வளருமான் மு  
ன்னர்ச், சொற்றகௌமாரசிருட்டியின்பேதஞ்செல்லுகேன்கேண்மி  
னப்பிரம, னற்றவச்சனகன்சனாதனன்சனந்தனன் சிறப்பினிலுயரி  
ருபு, மற்றுளச்சனற்குமாரனைவரையுமானதசிருட்டிசெய்தனனே.

இவர்கண்மானதபுத்திரரென்பெயர்பெற்றெதிரில்வராகமிக்  
குளராய்க், கவர்படுமனஞ்சற்றின்றியெப்போதுங்கண் ணுதற்றிருவ  
டித்தியானத், தவமலிதநன்கிருந்தனர்பின்னர்ச்சதுமுகன்படைப்  
பினிற்சிறந்தா, மெவர்நமக்கிணையென்றெண்ணினுன்செருக்கியெம்  
பிரானருள்வலிமறந்து. (க)

ஆதலின்மர்யைமூடிடப்பட்டேயயர்த்தனன்படைத்திடுதொழி  
லு, மேதமுற்றிருந்தானஃ துணர்ந்தவன்முனிணர்த்துழாய்மாலையா  
ன்சென்று, காதலிற்பலபோதனைசெய்துமறைந்தான்கருகிருண்மா  
யைசற்றகலப், போதமுற்றனன்சற்றத்திருநெடுமால் பூங்கழன்மனத்  
துறக்குறித்து. (க௦)

படைத்திடுதொழிலை யானினிதடையப்பண் ணுகென்றருந்தவ  
ம்பலநா, ணடைத்தவறிலாதுபுரிந்தனன் றிருமாளுமளித்திடும்வலியில  
மென், றடைத்தவெண்ணுளத்தருயவன்முன்னரணுகிடாதிருந்தன  
ன்பிரமன், விடைத்தெழுஞ்சேராதமற்கொளத்துயராய்விழிகணீரு  
குத்தனன்மாதோ. (கக)

மலர்மகன்றுயர மறிந்துதன்செய்ய மலரடியென்முடிக்கணியு,  
மிலகுசெஞ்சடையோ ணுலகின்யாவருஞ்செய்தமகிதங்கண்முற்றுண  
ர்ந்து, குலவீருபயனுமளிப்பவன்றானையாதலிற் குணமிகுதன்னை  
நிலவுறத்தியானஞ்செய்யுமாசிறந்தநினைவவற்களித்தனன்மாதோ. ( )

மலைமகொளருபாலெம்பிரானருளான்மற்றவன்மரைமலர்ப்பாத,  
நிலையுறப்புருவநடுவவிழுத்தநிறுத்துபுதியானஞ்செய்திருந்தான், கலை  
மகள்களபக்கனதனமுழக்குக்கமலமாலிகைப்பனைத்தோளான், மி  
லைமதிப்பெருமா னவன்றியானித்தவியவிடநின்றதோன்றினனாள்.

பரையொருபாகப் பிரான்வெளிப்படலும்பதைபதைத்தெழுந்  
தனன்பணிந்தான், கரையறுமகிழ்ச்சி மீக்கொளச்சூழ்ந்தான் காதவி  
ற்றுதிபலசெய்தான், புரையுறுசெருக்கான்மயங்கினேனடியேன்போ  
தநல்குபுதித்தாண்டாய், நரைவிடைப்பாகாபடைத்திடும்பகுப்புநா  
யினேற்குணர்த்துதியென்றான். (கச)

அந்தணன் மொழிகேட்டென்னையாளுடையானலங்குதன்கூற்  
றினின்றனேக, மைந்துருத்திரர்கடோன்றிடச்செய்தான்மலரவன்  
பின்னரும்வணங்கிப், பந்தமார்முதலீறுள்ளமானிடரைப்படைத்திட  
வேண்டுமென்றிரந்தான், சந்திரமௌலிகைசெய்துதுக்கசகிதரைத்  
தோற்றிடேன்யானே. (கடு)

இத்தகுசிருட்டி யனைத்தையுநீயேயியற்றுதி யியற்றுமாறளித் தேந், தத்துறுபவத்துன்பொழிந்துயிருய்யத்தக்கணமூர்த்தியாயாமே யுத்தமவனுக்கிரகம்புரிந்திருப்பேமென்றுருக்கரந்தனன் பெம்மான், வித்தகவுருத்திரர்கள்சுபகுணமேவிளங்குயிர்ச்சிருட்டிசெய்தாரால்.

அன்னவர்செய்யுஞ்சிருட்டியுமம்மானருளிநூற் றன்வயத்தாக்கி த், தென்னவிர்கமலப்பொகுட்டினூன்சத்தாதிகளையும் பூதமைந்த னையுந், துன்னுபஞ்சீகரணஞ்செய்து தூலஞ்சூக்குமமாம்வளியழனிர், மன்னுமண்வரைவாரிதிருவா திவருகலைமுதல்யுகமீ ராய். (க௭)

பேர்தருகாலமனைத்தையும்படைத்துப்பின்னருஞ்சாதகராக வார்தருவிழியின்மரீசியையிதயத்தவிர்பிருகுவைச்சிரமதனிற் சீர்தருமங்கிராவினையபானவாயுவிற்றிகழ்கிருதுவினை யேர்தருவியானனிற்புலகனையுதானனினைழிற்புலத்தியனை. (க௮)

தகுபிராணனிற்றக்கன்றனை நிறையுஞ்சமானவாயுவில்வசிட்ட னைச்சீர், புகுதருசோத்திரத்தினத்திரியைப்பொருந்துறப்படைத்த னனிவரைச், செகுவினைதவிர்ந்தநவப்பிரமரெனச்செப்புவர் சிறந்தி தெரும, நகுதருசங்கற்பத்தினிற்றேரூன் றநன்கியற்றினனந்தத்தருமம்.

பகர்நவப்பிரமர் பாலனஞ்செய்யப் பட்டிருந்துயர்மனுச்சொரு பம், புகரறவடைந்ததனந்தரம்பிரமன்புகலசுரரைச் சகனத்தில், நிக ரறச்சிருட்டித் தவ்வுடலொரீஇயோர்நெறியுடலடைந்தனன்விட்ட, தகவுடன்மனிதர்க்கிரவெனுங்காலசொருபமாய்த்தயங்கிற்றுமாதோ.

ஆபவப்பிரமனச்சரீரத்தினவிருஞ்சத்துவகுணமதிகம், பாயநன் முகத்திற்நேவர்கடோன்றப்பண்ணியவ்வுடல்விட்டுவேரூர், தூய சத்துவநற்குணப்பிரதானச்சுடருடலடைந்தனன்விட்ட, காயமான வர்க்குப்பகலெனுங்கால சொருபமாயிருந்ததுமாதோ. (௨௧)

தென்புலத்தவரைப் படைத்தனனந்தத் திகழுடல்விடுத்தன னதுவே, வன்புறுசந்திகாலமாகியது மற்றுமோருடலினையெடுத்து, மன்பலமனிதர்ப் படைத்தொரீஇயினனவ்வுடலையும்வயங்குமவ்வுட லே, மின்படுசந்திரிகையுடைச்சொருபமாய்விளங்கியது மென்மே லும். (௨௨)

மீட்டிராசதசம்பந்த மாகியமெய்வீழந்தெடுத்திராக்கதர்தொ குதி, கோட்டுடலரவம்பூதகந்திருவாதிகளெலாங்குறிபெறப்படைத் தான், வாட்டமின்மற்றேர்மெய்கொடு பறவைவளரிமிலேறவாம் பரிமா, நீட்டுகோட்டிபங்கோகமைமற்றைவிருகநிரையெலாம்படை த்தனன்பின்னும். (௨௩)

முறைதருமறையினக்கினிட்டோம முதலியயாகம்பல்விதிக,  
ணிறைதரப்படைத்தான்முன்புபஞ்சீகரணஞ்செயநின்றமாபூதங், கு  
றைவில்காரணமா யிருந்ததெவ்வயிர்க்குமென்றுரைப்பார்குணப்பெ  
ரியோர், கறைமிடற்றிறைவனருளிஞாற்செழுந்தேங்கமலநாண்மலர  
ணைக்கிழவன்.

(௨௪)

(கலிவிருத்தம்.)

இனையவாறுலகெலாமியற்றியாவரும்  
புனையுமேழ்மகங்களும்பொலியச்செய்தனன்  
துனையவேதமோமயசொரூபமுற்றனன்  
வினைவலிதொலைத்தமெய்த்தவத்துமேதையீர்.

(௨௫)

பத்தாவது பிரமசிருட்டி

யுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௦-க்குத் திருவிருத்தம் ௩௩௨.

உ

பதினொன்றுவது

இரணியகருப்பசிருட்டியுரைத்த

வத்தியாயம்.

(கலிநிலைத்துறை.)

அரணியிலெழுந்ததழலினைவளர்க்குமந்தணீர்  
முரணியைசூலத்தவனருள்பெறுநான்முகமுளான்  
றரணிமுனைத்துஞ்சிருட்டிசெய்முறைமைசாற்றின  
மிரணியகருப்பசிருட்டியின்விசேடமியம்புவாம்.

(௧)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அடர்சமுசாரக்கேதுவாகியதமோமயத்துப்  
படர் தருசொரூபமுற்றபதுமன்முன்படைத்தயாவு  
மிடரொரீஇவிருத்திமேவெண்ணியச்சொரூபம்விட்டான்  
ரொடிரணியகருப்பசொரூபத்தையடைந்தான்மாதோ.

(௨)

இயம்பிரணியகருப்பசொரூபமுமிதனோடம்ம  
வுயங்கலில்சூத்திரீரன்மாவுறுசொரூபமுமெஞ்ஞான்றுந்  
தயங்குமந்தரியாமிக்குத்தகுசொரூபமுமிம்மூன்றும்  
பயம்பெறவகுத்துச்சொல்வாம்பாயமாதவத்தீர்கேண்மின்.

(௩)

சூக்குமபூதமாயதொக்கசத்தா தியைந்திற்  
போக்கில்சத்துவகுணத்தாற்பொருந்தியசமட்டியான  
துக்குஞானந்தியங்களைந்தையுந்தோற்றுவிக்கு  
மூக்கமார்குானசத்தியுதித்தவோரைந்துமாதோ.

௪



இன்னும் சூக்கபூதத்தினி லிராசதகுணத்தாற்  
 றுன்னியசமட்டியாங்கன் மேந்தியத்தொகையாக்கும்  
 வன்மைசேர்கிரியாசத்தியைந் துமுற்பத்திவாய்ந்த  
 நன்மைசேரந்தொனசத்திகளைந் துங்கூடி. (௫)

கருதுபல்லுயிர்க்குமந்தக்கரணமாமதனுளென்று  
 மருவியசதுமுகத்தன்வயங்குமும்மூர்த்திகட்குட்  
 பெருகிரணியகருப்பனெனும்பெயர்பெறுவான்மற்றை  
 யருகல்கிரியாசத்தியைந் துமற்சமட்டியாகி. (௬)

மருவறுபிராணமாதிலாளியைந்தின்சமட்டியான  
 வருமைசேர்பிராணவாயுவாயிற்றன்னதிலிருக்குங்  
 கரியவன்சூத்திரான்மாவெனும்பெயர்பெறுவான்கண்டிர்  
 தெரியினிவ்விரண்டிடத்தஞ்சேர்ந்துறைதருமயேசன். (௭)

அந்தரியாமியென்றேயருமறையையமின்றிச்  
 சந்ததமெடுத்துச்சொல்லப்படுவனச்சதுமுகன்பின்  
 பந்தமார்மாயையாற்றன்னுடலிருபாகம்பண்ணி  
 யுந்துமோர்பாகமாண்மற்றொருபாகம்பெண்ணுமாளுன். (௮)

அன்னபெண்பால்விராட்டுச்சராட்டமைசம்மிராட்டே  
 யென்னவந்துதித்தார்மூவரினையமூவருட்சராட்டு  
 பன்னருந்துலபூதபஞ்சகசொருபமாகி  
 மன்னெடும்பிரமாண்டத்தின்வயங்கபிமானியாவன். (௯)

உயர்வுறுசம்மிராட்டென்றுரைப்பவன்பிரமாண்டத்தி  
 லயர்வில்குக்குமசரீரவதிகாரியாவன்மற்றை  
 யியலுறுவிராட்டெனும்பேரிறைவன்காரணசரீர்  
 நயவபிமானியாவனும்மறையுணர்ச்சிமிக்கீர். (10)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

பகரிமூவருக்குள் விராட்டெனப்படுவோன்படர்மனுவையுஞ்  
 சதரூபப், புகரில்யோகினியையும்படைத்தனனப்பொங்கெழில்யோ  
 கினியென்பா, ணிகரறுமனுவைப்புணர்ந்தனள்பிரியவிரதனைநீடிய  
 சீர்த்தி, யிகவி லுத்தானபாதனையீன்றாளிவருளுத்தானபாதன்றான்.

கருநெடுந்தடங்கட்செய்வாய்வெண்பற்கள்னியரிருவரையீன்றான்  
 மருவுமற்றவர்தம்பேர்பிரகுதிவயங்குமாகுதியென்றுரைப்பா  
 ரருகிறைநதுசப்புப்பிரகுதிதன்னையடர்வலித்தக்கனென்பவன்சேர்ந்  
 திருகிலவ்யப்பவேந்தெழிற்சிரத்தையேமுதன்மாதர்பன்மூவர் (12)

மொய்மலர்க்கூந்தற்சிறிற்றிடைக்கியாதிமுதன்மடவார் பதினொ  
 ருவர், மெய்பெறவருமிவ்விருபத்துநான்குமென்னடைமாதரையளி

த்தான், மையவாங்கருங்கட்செய்யவாய்ப்பசுவேய்வாட்டியதோட்டு  
 ணையிவரால், மையமேத்தெடுப்பத்தோன்றியவுயிர்கள்வரையறைக்  
 கடங்கிடாமாதோ. (௧௩)

சேயரிநெடுங்கட்சிற்றிடைமற்றைச்சிறந்தவாகூதியென்பாளைப்  
 பாயசீர்மிசுத்தமானசப்பிரசாபதிபுணர்ந்தெக்கியற்பெற்றா  
 னையவெக்கியனுந்தவவலிப்பன்னீரிருடியர்ப்படைத்தனனிவ்வா  
 றாயபன்முநிவர்தோன்றினர்கருமவனுரூபமாய்ச்சிவாக்கினையால். (1)

தொக்கபேருலகிற்சராசரமனைத்துந் தோன்றுதலியற்கையே  
 யென்றுந், தக்கதாங்கருமவளவையாலென்றுஞ் சாற்றுவர்சிற்சிவர்  
 தெரியார், மிக்கமாமறையாகமுதலவைக்கும்விரோதமாமிவ்வரை  
 யுணர்மின், செக்கரஞ்சடைமாமுநிவர்பூருவத்திற்தேர்ந்தனர் தவத்தி  
 னாலிதனை. (௧௫)

ஏர்பெறவ துவமுரைப்பம்வா ணளாவுமிமயமால்வரையணிமையிற்சீ  
 ராருமோரிடத்திற்சயிமினிவியாதனக்கபர தன்களாமாவி  
 பார்புகழ்சுமந்துபயிலவன்கபிலன்பதஞ்சலிமோதகன்முசுந்தன்  
 கூருமொள்ளறிவாங்கீரசன்கனாதன்குணமகாமதிபரந்தபனே. (௧௬)

இலிசுசன்வன்னிவச்சிரதந்தனின்பவித்திரன்களாருபன்  
 மெவிவில்துவேடிநயக்கவித்துவசன்வேணுவாகனன்காலருபன்  
 மலிமதிவேதக்கியன்மகாகாலன்வால்வலனின்னமுஞ்சில்ல  
 வொலிபுகழ்முநிவர்குழீஇயினர்குழந்தாருயிர்களுற்பத்தியாவதுதான்

காலத்தினாலேகருமத்தினாலேகருதிமொயையினாலே, வால  
 த்தினாலின்னமுதமாக்கியநம்மடிகளாலேவறிந்திலமாற், சீலத்தினு  
 யர்ந்தமுநிவர்காளெவனாலேதர்ந்திடினியற்கையுமன்று, பாலத்தின்  
 விழியோனருளிணற்றெளியப்படுவதாலிதுவெனத்துணிந்தார். (௧௭)

அதிசயமான தவத்தினைப்பலநாளனைவருமர்வயிற்புரிய, மதிநதி  
 பொதியுஞ்செஞ்சடைப்பெருமான்மகிழ்ச்சியின்வெளிப்படநின்றான்,  
 விதியினுஞ்சிறந்தமுநிவரர்கண்டார்விரைந்தெழீஇப்பணிந்தனர் களி  
 த்தார், துதிபலபுரிந்தாரஞ்சலிகுவித்தார்சுழந்தனர் துள்ளினர்மாதோ

சங்கைமுற்றொழியக்குடந்தமுற்றெதிரேசார்ந்துகின்றார்தனியிமய  
 மங்கையோர்பங்கன்கருணையுற்றெடுப்பவாய்மலர்ந்தருந்தவமுநிவர்  
 பொங்கியசகத்தினுயிர்களுற்பத்திபொருந்தியமாயையினாலுந்  
 தங்கியகருமங்காலத்தினாலுந்தனித்தனியாவதின்றுணர்வர். (20)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அன்றேபல்லுயிர்க்குமுளகருமத்தைப்பற்றுவக்கருமவீக்க  
நின்றேறும்பரிபாககாலமுணர்ந்துறுமாயைநிறைநஞ்சத்தி  
குன்றாதமுதறுணைக்காரணமாகக்கொண்டருளிற்சுலவுய்யாமே  
நன்றாகுநிமித்தகாரணமாகியாக்கிவெநாளுநாளும். (௨௧)

என்றருளித்திருவுருவமறைந்தனெனவ்விடத்துநிறைந்திருக்கு  
மெம்மா,னென்றவுணர்ந்துறுவரெலாஞ்சங்கையொழிந்தளவறுபேரு  
வகைபூத்தார், மன்றநடம்புரிபெருமனருள்வாழிவாழியெனவாழ்த்  
திவாழ்ந்தார், நன்றறிதனின்றுபொறிவென்றுயரொன்றினையுணர்  
ந்தநலத்தினீரே. (௨௨)

கக-வது இரணியகருப்பசிருட்டியுரைத்த  
அத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் கக-க்குத் திருவிருத்தம் ௩௫௪.

உ

பன்னிரண்டாவது

ஜாதிவரலாறுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

சிரீரணியகருப்பசிருட்டியின்விசேடஞ்சொற்றும்  
பார்புகழ்முநீர்முன்னர்ப்பைந்தமிழ்முநிவனுள்ளத்  
தார்தரப்பரமன்பாற்கேட்டறிதரப்பட்டதாய  
வார்கெழுபற்பல்சாதிவரலாற்றையியம்புவாமால். (௧)

சகமெலாம்பூருவத்திற்சலப்பிரளயத்தின்முழ்கிப்  
பகவருமந்தகாரம்படர்தரவிருந்தகாலே  
முகமொராயிரங்கடோன்றமுராரிபாற்கடற்கெணம்மா  
னகவிதழ்மலர்த்தாள்சிந்தித்தறிதுயிலமர்ந்தானன்றே. (௨)

அன்னமாறாபித்தானத்தாயிரங்கதிர்போற்செய்ய  
பொன்னவீர்கமலமொன்றுபூத்திருந்தஃதப்பூவிற்  
பன்னகாபரணாணைப்படிசகத்துயிர்படைப்பான்  
மென்னடைப்பனுவலாட்டிவிழையுநான்முகனுதித்தான். (௩)

மதுமடையுடைக்குஞ்செந்தாமரைமலர்ப்பீடமேலான்  
வீதுமுகத்தினின்முன்றேற்றவிளங்குவாசனையான்முன்றோர்  
சதுமெனமடவாரோடுமுதித்தனர்கவின்செய்தோளின்  
வதுவைசெய்மடவாரோடுமென்னவருதித்தாரன்றே. (௪)

ஊருவியூய்கர்மா தருட் னுதித்தன் ராற்பின் னோர்  
சாருமாமடவாரோடுந்தாளிடையுதித்தாராக  
வாருமிந்நால்வர்கூட்டத்தாயினபற்பல்சாதி  
யோருமாறுரைப்பமற்றீ துலகுபகாரமாமால்.

(௫)

குலமுயராணுந்தாழ்ந்தகுலமுறுபெண் ணுங்கூடி  
யலமறப்பிறந்தமைந்தன னுலோமனென் னும்பேரான்  
குலமுயர்பெண் ணுந்தாழ்ந்தகுலம்வருமாணுங்கூடி  
வலனுறப்புணர்ந் துபெற்றவன்பிர திலோமனுவான்.

(௬)

மருவனுலோமத்தந்தைவளர்பிர திலோமத்தாய்பா  
லொருவறப்பிறந்தபிள்ளையுறுபெயரந்தராளன்  
றருபிரதிலோமத்தந்தை தகுமனுலோமத்தாய்பால்  
வெருவறப்பிறந்தமைந்தன்விராத்தியனென் னும்பேரான்.

(௭)

மறையவர்குலத்துமாதர்மணந்தவனி ருப்பச்சோர  
மறையவற்கூடியீன்றமைந்தன் குண்டகனையாவன்  
மறையவர்மடவார்பூண்டமங்கலமிழந்தூசோர  
மறையவற்கூடியீன்றமைந்தன்கோளகனையாவன்.

(௮)

மன்னவர்மகளிராயுமறைக்குலத்தவனைக்கூடிப்  
பொன்னெனவுயிர்த்தபிள்ளைபொருந்துபேர்சவன்னென்பார்  
மன்னவர்மகளிர்சோரமறையவற்கீன்றசேய்க்கு  
நன்னிலத்தவர்சொல்வார்நக்கத்திரசீவகப்பேர்.

(௯)

நாய்கர்தம்மகளிர்வேதநற்குலத்தவனைக்கூடி  
யாய்தரவுயிர்த்தபிள்ளையம்பட்டனெ னும்பேருள்ளா  
னையுமம்மாதர்பார்ப்பாற்கியைதருகரவீனீன்ற  
சேய்பெயர்கும்பகாரன்சேருநாவிதனென்பேரும்.

(௧0)

அந்தணன்சூத்திரப்பெண்ணிமுலைகுழையப்புல்ல  
வந்திடுமைந்தன்பாரசவனெனவகுப்பர்யாருஞ்  
சந்தவம்மடவார்சோரந்தனின்மறையோனைக்கூடி  
நந்திடவுயிர்த்தமைந்தனிடாதனென்றுரைப்பர்நல்லோர்.

(௧௧)

பேரெழிற்றவுடியந்தப்பெண்ணுக்குமறையோனுக்கு  
நாருறவுதித்தபிள்ளைநாபிதனென் னும்பேரான்  
பார்கொள்சூத்திரற்குநாய்கர்பாவைக்குமுதித்தவாட்க  
ணேரயோகவப்பென்பார்ப்பாற்கீன்றசேய்பிங்களன்பேர்.

(௧௨)

சிற்றிடைப்பெரியகொங்கைத்திரும்மைற்குலத்துமாதைக்  
கொற்றவன்கூடியீன்றகுமாரன்பேர்சூதனென்பார்



பொற்றடமகுடவேந்தன் போற்றுவேதியர்தம்மாதை  
யுற்றசோரத்திற்கூடவுதித்தவனிரதகாரன். (க௩)

மன்னவன் குலத்துமங்கைமணந்தவனி ருப்பச்சோர  
மன்னவற்புணர்ந்துபெற்றமகன்பெயர்போசனென்பர்  
மன்னவன்றனக்குநாய்கர்மங்கைக்குமுதித்தசேய்க்கு  
மன்னவுண்டாகுமாகிட்டியனெனவழங்குமோர்பேர். (க௪)

புரவலன்வணிகர்சாதிப்புணர்முலைப்பொற்பூங்கொம்பைக்  
கரவினிற்கூடியின்றகான்முலைப்பெயரம்பட்ட  
னரவகலக்குற்பின்னோரணங்கினைமன்னன்கூடத்  
தரணியில்வந்தமைந்தன்றவுடியந்தப்பேர்பூண்பன். (க௫)

வணர்நறுங்கூந்தற்பின்னோர்மாதைமன்னவன்சோரத்திற்  
புணர்தரவந்தோன்சூலிக்கியனெனுமொருபேர்பூண்பன்  
பணவரலக்குற்செவ்வாய்ப்பார்ப்பனியுலகாள்வேந்தை  
மணமுறப்புணர்ந்துபெற்றமைந்தன்பேர்கத்தாவென்பர். (க௬)

பண்ணவாமின்சொற்செவ்வாய்ப்பார்ப்பனிகரவினீர்குழ்  
மண்ணவாமரசற்கூடிவருமகன்பிலேச்சனென்பான்  
புண்ணவாம்வைவேன்மன்னர்பூவைநாய்கனைச்சேர்ந்தீன்ற  
கண்ணவாமைந்தன்பேர்மாகதன்சீலகனும்பொருந்தும். (க௭)

கருந்தடநெடுங்கனாய்கர்கன்னியைக்கரவின்மன்னன்  
பொருந்தவந்துதித்தபிள்ளைபுளிந்தனென்றுரைக்கும்பேரான்  
மருந்தெனவசியன்மாதைவசியன்சோரத்திற்கூடத்  
திருந்தவந்துதித்தபிள்ளைதிகழ்மணிகாரனாவன். (க௮)

கருங்குழற்குத்திரப்பெண்கடிதடமூழ்கிநாய்கன்  
பெருங்கனகம்போற்பெற்றபிள்ளையுக்கிரப்பேர்பூண்பன்  
மருங்குறையந்தொழியவிம்மிவருமுலைச்சுத்திரப்பெ  
னொருங்குநாய்கனைச்சோரத்துற்றிடவந்தோன்கடகாரன்னே. (க௯)

சுந்தரமறையோர்மாதுசுத்திரன்றடந்தோள்புல்ல  
வந்தகான்முலைப்பேர்யாரும்வகுப்பர்சண்டாளனென்று  
பந்தணிவிரலார்செங்கைப்பார்ப்பனமான்பின்னோனை  
யுந்துசோரத்திற்கூடவுதித்தவன்பாகுதாயன். (௨௦)

பொற்பிதிர்பரந்தகொங்கைப்புரவலர்குலத்துமாதை  
யற்புறுபின்னோன்கூடவாங்குதித்தவன்வைதகன்  
மற்படுபுயத்துமன்னர்மங்கைபின்னோன்றோள்கூடி  
வற்புறுகரவிற்பெற்றமைந்தன்பேர்பலதனாமால். (௨௧)

கருகிருட்கூந்தனாய்கர்கன் னியைப்பின்னே னுன்கூடி  
மருவவந்ததித்தோனுக்குவர்த்தனசாலிகன்பேர்  
திருகுறுசோரத்தாற்குத்திரனலநாய்கர்கன் னி  
பருகிடத்தோன்றினே னுற்குப்பகர்வார்சத்திரியெனும்பேர்.

(௨௨)

பின்னவன்பின்னே னார்மாதுபெருமுலைத்தடத்திற்றுஞ்சி  
மன்னியகரவிற்றந்தமகன்மாலாசிதனையாவன்  
சொன்னவம்பட்டமாதின்னே னுளினைசவன்னன்புல்ல  
நன்னயத்துடனுதித்தோனர்த்தகனென்னும்பேரான்.

(௨௩)

நிரைவளைக்கரணமங்கைநேர்மாகிடடியற்புணர்ந்து  
தரையிடையுயிர்த்தமைந்தன்றக்ககனி ரதகாரன்  
கரையும்வர்த்தகியுலோககாரனே கருமகாரன்  
வரைசெய்வ்வைந்துபேரான்மற்றவனென்பர்மாதோ.

(௨௪)

உழுவலின்மறையோர்மாதையுக்கிரனென்பான்வீழ்ந்து  
தழுவலின்வந்தமைந்தன்றக்ககனென்றுபேரான்  
செழுமணிவசியர்மாதைத்திகழுமுக்கிரப்பேரோன்சேர்ந்  
தொழுகலிற்றிற்றந்தபிள்ளைக்குறுஞ்சாமுத்திரனெனும்பேர்.

(௨௫)

அந்தணர்மாதையேனுமரசர்த்தம்மாதையேனு  
மைந்துறுநிடாதன்கூடவருசெய்நாபிதனையாவன்  
கொந்தலர்க்கூந்தன்முன்னே னுர்குலப்பெண்பிதனைக்கூடி  
விந்தையிற்றெற்றபிள்ளைவேணுகனென்றுபேரான்.

(௨௬)

வாணுதன்மன்னர்மங்கைவயங்கநாபிதனைச்சேர்ந்து  
பேணுறப்பெற்றபிள்ளைபெயர்சொலிற்கருமகார  
னே னுறுதவுடியந்தனையந்தபார்ப்பனியைக்கூடக்  
காணுறத்தோன்றுமைந்தன்பெயர்பலகண்டனாமே.

(௨௭)

நிடாதனும்வசியமாதுநேர்ந்நிடவுதித்தோனுக்குந்  
தடாவலிவைதேகற்குந்தடித்திறுமாந்துவிம்மும்  
படாமுலைசமக்கலாநூற்பகவிடைப்பார்ப்பனிக்கும்  
விடாதுவந்துதித்தோனுக்கும்விளம்புவரிசகப்பேர்.

(௨௮)

தூரமாஞ்சண்டாளற்குந்தூமறைக்குலமாதுக்குஞ்  
சோரமின்றுதித்தமைந்தன்சுவபசனென்னும்பேரான்  
கோரமாஞ்சுவபசற்குங்குலம்புரிபார்ப்பனிக்குஞ்  
சாரமாயுதித்தமைந்தன்றகுபெயர்குகபனாமால்.

(௨௯)

தீதறுநாய்கர்மாதைச்சேர்ந்துசண்டாளன்பெற்ற  
காதலற்குறுபேர்தண்டகபோலகனென்பராய்ந்தோர்  
மேதகுபின்னே னார்மாதைவிழைந்துசண்டாளன்சேர  
வாதலையடைந்தமைந்தனாசிரயிகப்பேர்பூண்பன்.

(௩௦)

(எழ்சீரடியாசீரியவீருத்தம்.)

பின்னவர்மா துநீடாதனைப்புணரப்பிறந்தவன்பைரவனென்பான்  
பின்னவர்மா துமாகதற்புணரப்பிறந்தவன்கரண்டனென்றுரைப்போ  
மன்னவர்மா துமாகதற்புணரவந்தவன்பெறுபெயர்கனகன் [ன்  
மன்னவர்மா துகனகனைப்புணரவந்தவனுத்பலனாமால். (௩௧)

தறையயோகவற்கும்பார்ப்பனிக்குஞ்சேய்சருமகாரப்பெயர் பெ  
றுவான், மறைவிராத்தியற்குமறைக்குலமகட்கும் வந்தவன்வந்திக  
னென்பான், முறைபுரியரசவிநாத்தியனுக்குமொய்குழலரசமாதினு  
க்கு, நிறைவுறப்பிறந்தோன்பெயர்சொலிற்சல்பனிகழ்த்துவர்மல்ல  
னெயென்றும். (௩௨)

மல்லனைப்புணர்ந்து விச்சிலைமாதுவயிறுவாய்த்தவனடனாகுஞ்,  
சொல்லியநடனுக்குதித்தவன்கரணன்றொடரவற்குதித்தவன்றுவட்  
டா, புல்லியதுவட்டாமன்னவர்மகளைப்புணரவந்தோன்றிரமிளனாள்,  
வல்லியைவசியவிராத்தியன்வசியமாதுவந்தவன்சுதன்வன். (௩௩)

சொற்றிடுவசியவிராத்தியன் வசியத்தோகையைச்சோரத்திற்பு  
ணர்ந்து, பெற்றிடுபிள்ளையருடணனவற்குப்பிறந்தவன்மைத்திரனவ  
னுக்குற்றிடுமகன்சாத்துவதன்மைத்திரனுக்குதித்தமைந்தற்கும்வை  
தேகன், பற்றிடுமதற்குமாதங்கனெனும்பேர்பாரொலாம்பகர்ந்திடும  
ன்றே. (௩௪)

ஆருமாதங்கற்குதித்தவன்சூதனவனிடைத்தோன்றினேன்றசியு  
சேருமத்தசியுக்குதித்தவன்மாலாகாரனாற்செறிபிரதிலோமஞ்  
சாருநீடாதன்மைந்தன்கைவர்த்தன்றருநீலகாரவொண்ணுதற்கு  
நேருமயோகவனுக்கும்வந்துதித்தோனீலாதிவன்னவிக்கிரேதா.

அன்புறுகாரோசருமகணிடாதனணிநலங்கூட்டுணப்பிறந்தோன்  
வன்புறுசருமசீவியென்றுரைப்பர்மற்றுமுள்ளனவுரைக்கடங்கா  
வன்புறுமுமக்குச்சங்கிரகமதாலியம்பினேமேவன்றன்சாதி  
முன்புறுமொழுக்கப்படிநடந்திடுவான்முத்தியையடைபவனவனே.

எனமறையியம்புங்கருமத்தின்சாரத்தியையுமிச்சாதிபேதங்கள்  
வனமலிமிருகாதிக்கிலையுலகின்மனிதர்க்குமாத்திரமுண்டா  
லுனலுறிற்புதசம்பந்ததுலவுடற்கன்றியுயிர்க்கில்லையேனு  
மினவுயிருடலேநானெனவயிமானித்தவினிலையெனப்படாதால். ( )

உயிரொலாந்தமதுண்மையையறியாமலுறுமறைப்பனாதியேயுள்  
ள, செயிரினாலுடனெனும்பிமானஞ்சேர்ந்ததிப்பந்தவஞ்ஞானம்,  
பயிலும்வேதாந்தத்தெளிவுநாலோர்ந்து பத்தியாம்பெருவழியொழு  
கின், மயிலியல்பாகனருளுறுமதனால்வாய்த்திடுமனுபவஞானம். ( )

அந்தனானத்தாலொழிதருமொழிந்தவாருயிர்க்கில்லையாலிந்தப்  
பந்தமார்சாதிபேதங்களனைத்தும்பகருமிஞ்ஞானமில்லாதார்  
தந்தம்வன் னுச்சிரமதருமத்திற்வறுராசிச்சந்தமுஞ்  
சந்தரமுக்கட்பராஞ்சுடரடியைத்தொழுதுகொண்டாடிடல்வேண்டும்.

சாதியாசாரமுதலியயாவந்தம்பிரான் றிருவடிப்பூசை  
யாதியாலடையுமுண்மைனானத்தாலகன்றிடுத்தனையறியாம  
னீதியார்கருமமறிந்தொழிப்பானேனிரையத்தேயுழல்வனெங்காளு  
மோதியாகமவேதங்கண்முற்றுணர்ந்தவுத்தமப்பெருந்தவமுனிவர். ()

கஉ-வது சாதிவரலாறுரைத்த

அத்தியாயம் முற்றிற்று.

ஆட அத்தியாயம் கஉ-க்குத் திருவிருத்தம் ௩௯௪.

—o—o—o—

உ

பதினீழன்றவது

தீர்த்தமான்மியமுரைத்தவத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

பூதிசாதனம்புரிபுலமைமிக்குளீர்  
சாதிவேற்றுமைசிலசாற்றினாமினித்  
தீதிலாதுயர்கதிசேருமாறரு  
ணீதியதீர்த்தமான்மியநிகழ்த்துவாம். (௧)

பத்தியிற்படிபவர்பாவம்போக்கினன்  
முத்தியிற்புகுத்திடுமுடிவிறீர்த்தங்க  
ளித்தலத்தெண்ணிலவியம்பவல்லரார்  
சுத்தமெய்த்தவத்தினீர்கருக்கமேசொல்லல். (௨)

வானவர்முனிவரர்வணங்கத்தக்கது  
தானமாருலகெலர்ஞ்சாற்றப்பட்டது  
மானவெப்போகமும்வழங்குநீரது  
கானலர்செறிந்தகங்காத் துவாரமே. (௩)

வீரும்புமத்தீர்த்தத்தின்மேடமாமதி  
யரும்பிடுபுரவிநாளமர்ந்தமூழ்குபு  
சுரும்பிமிர்குழல்வரைத்தோகைபாகனார்  
பெரும்பதம்பொதிந்தவுட்பெரியர்கைக்கணை. (௪)



வாய்ந்தபொன்னளித்துபவாசமுஞ்செயிற்  
 நேய்ந்திடும்பவந்தொறுஞ்செய்ததீங்கெலா  
 மேய்ந்திடும்பெறலருமின்பமுத்தியு  
 மாய்ந்திடுபிதிரருமடைவர்நன்மையே.

(௫)

தூயவர்தொழுந்திருச்சோமநாதத்திற்  
 பாயபச்சிமகடற்பாலொர்யோசனை  
 யாயநீளமுமகலமுங்கொண்டுள்ளது  
 தோய்பவர்க்கின்பஞ்செய்சோமதீர்த்தமே.

(௬)

அகமிலத்தீர்த்தத்திற்பருவமாதிரை  
 பகருமட்டமிவிதிபாதஞாயிறு  
 தருநல்வாரஞ்சதுர்த்தசியிந்நாள்களிற்  
 புகுவிருப்புளத்தொடும்புக்குமூழ்கியே.

(௭)

புண்ணியநீறுடற்பூசினல்லவ  
 ரெண்ணியதானமுமியலுமாகாடுத்  
 தண்ணினர்க்காரமுதாயவண்ணலைப்  
 பெண்ணியல்பாகனைப்பெற்றமுர்திணைய.

(௮)

தங்கமார்தருதிருச்சோமநாதனை  
 யங்கமாறெட்டொடுமடிபணிந்திடிற்  
 பங்கமார்பாதகமனைத்தும்பாறிடும்  
 பொங்குமாமுத்தியும்பொருந்துமென்பவே.

(௯)

காசியிற்றிருமணிகர்ணிகக்கணை  
 மூசியவன்பொடுமூழ்கிநீறணிந்  
 தாசினன்மறையவர்க்கன்னதானமுந்  
 தேசினிற்செய்தபின்றேவதேவனை.

(௧௦)

மறையினதந்தமும்வகுக்கொணுன்றனை  
 நிறைபுகழ்விச்சுவநாதநின்மல  
 விறைவனைமால்விடையேறுமாதியை  
 முறைமையிற்பணிபவர்முத்தராவரே.

(௧௧)

மெய்த்தவர்புகழ்பிரயாகைமேவுபு  
 சைத்திரமாமதிதாசியாரலே  
 புத்தமவுருளிந்நாண்மூழ்கியோகியர்க்  
 சோத்ததானமுஞ்செயினுறுவர்முத்தியே.

(௧௨)

வேகவல்வினைகெடவீட்டுமாகங்கா  
 சாகரசங்கமந்தன்னிந்நான்மன்றலை

மாகமாரா திரைவரு தினத் துமை  
பாகர், தாணினை ந் துநண்பகலின் மூழ்கியே.

(க௩)

புண்ணியநீ றணிபுனி தர்செங்கையி  
னண்ணியபொருளுவந்தளிப்பினொடொறு  
மெண்ணியவெண்ணியாங்கெய்துவார்பவ  
மண்ணியின்பார்முத்திமருவிவாழ்வரால்.

(க௪)

இடர்கெடருமதையெய்திமூழ்குபு  
தொடர்தருதானமுந்துணிந் துசெய்பவர்  
படர்நரகுறுவழிபாற்றியேற்றமிக்  
கடர்விதியவனுலகமர்தலுண்மையே.

(க௫)

அந்தகன்பணிதரவமைந்ததாய்மணி  
சந்தனக்குறடகிற்றுநியுந்தாந்திரை  
யுந்தியேயொழுகுவதொப்பிலாதது  
சந்தரயமுனையென்றுரைக்குந்தூந்தி.

(க௬)

மற்றதிவிடபமாமதிவிசாகநாள்  
சொற்றசெங்கதிரவன்வாரந்தோய்ந்துநூல்  
கற்றவந்தணர்க்கனங்கனிவினூட்டுவோர்  
பற்றுவர்சிவகதிபடரொன்றின்றியே.

(க௭)

அவிர்சரச்சுவதியென்றவள்சொரூபமாய்ப்  
புல்லியப்புறச்செலும்பொருவிவாற்றிற்கட்  
செவிகரத்தணிந்தவன்செய்யதாணினைந்  
தவிகையிலன்பினுதிரையின்மூழ்கியே.

(க௮)

மிளிர்சிவயோகியர்மென்கரத்தினி  
லொளிர் பொருட்டானமுழுவந்தளித்தவ  
ரளிமிகுமைந்தரோடவனிவாழ்ந்துபின்  
னொளிதின்வானுலகடைந்தின்பமெய்துவார்.

(க௯)

தழைமுடிவழ்முடிச்சையமால்வரை  
யுழையினின்றிழிவதொள்ளொழுக்கஞ்சான்றது  
குழைவுநீ இயமரருங்குடையுநீரது  
பிழையில்கோதாவரியென்னும்பேரது.

(௨௦)

(மேற்படிவேறு).

ஆயவுந்தியிலாவணித்திங்கள்பொன்  
னையசுங்கத்திருக்கின்றநாட்செலீஇப்  
பாயவன்பிற்படிந்துநல்லோர்கொளத்  
தூயதானமுநல்குந்துணிவினார்.

(௨௧)

பரவுகங்கையிற் பன்னிரண்டாண்டுக  
 ஞரவின்மூழ்கியுறும்பயனெய்துவா  
 ரரவுசேர்சடையண்ணறிருவருள்  
 விரவுவாரவர்மேன்மைசொல்வாரெவர்.

(22)

விண்ணவாஞ்சிகரம்பலமேவிய  
 வண்ணவான்சையநின்றும்வருவது  
 தண்ணமார்ந்துதரணிநடப்பது  
 கண்ணவேணியெனுமோள்கவினதி.

(23)

புகரிவீந்நதிப்பூம்புனல்கொண்டய  
 னிகல்வளைக்கரஞ்சுதியரின்னமு  
 நிகரிவீந்திரநீலப்பருப்பதத்  
 தகயிலங்கணற்காட்டுபுபூசிப்பார்.

(24)

பருவமந்நதிமூழ்கிப்பயன்மிக  
 மருவநேருபவாசமுஞ்செய்தன்பிற்  
 பொருவிலார்க்கொளிர் பொன்னுங்கொடுப்பவ  
 ரொருவுபாசத்தராயின்புறுவரால்.

(25)

(கொச்சகக்கலிப்பா.)

திங்களுட லுரினுமுடித்தென்கயிலேவீற்றிருக்கு  
 மங்கணெனவ்வுயிருமெளிதரும்போகங்கதியடையத்  
 தங்குமருளான்மாசிமகத்தமைத்தடந்தீர்த்தம்  
 பொங்குசுவணங்கொழிக்கும்பொன்முகரியெனுங்குடிஞை.

(26)

ஆயதிருநதியின் கணம்மாசிமகநாளின்  
 மாயிருஞாலத்துளபல்வகைத்தீர்த்தமெலாந்தம்பாற்  
 றேய்ப்பவர்கள் கழித்தடைத்தொகுபாவந்தொலைத்திடுவான்  
 பாய்தருமன்பொடுவந்துபடிந்துகளித்தேகுமால்.

(27)

யாரேனுமந்நதியிலந்நாளிற்படிந்திதழித்  
 தாரேறுமுடியாணைத்தவளநிறப்பொடியாணைக்  
 காரேறுகளத்தாணைக்கண்ணேறுகுளத்தாணை  
 யேரேறுமொருமாளையேந்தியவெமபெருமாணை.

(28)

புனிதருளம்புகுஞானப்பூங்கோதைநாயகனைக்  
 கனிதருமம்பொழில்சூழ்சீகாளத்திமாமணியை  
 யினிதகவன்பினிற்றூழ்வார்க்கெவ்வகைப்போகமுமுண்டா  
 முனிதரலில்பேர்ப்பமுத்தியுமென்மையினுறுமால்.

(29)

காராருங்கந்தரத்தான்கடைக்கணருள்பெற்றுநெடும்  
 பாராரப்படைப்பவன்செய்ப்பண்புறுபம்பாநதியி

லேராரந்நான் முகனுமிலக்குமிவாழ்மார்பினனு  
மாராவன்பினின் முழ்கியாங்கரணைப்பூசித்தார்.

(150)

திகழ்தருமத்தீர்த்தத்திற்செறிபருவங்கதிர்வார  
மிகழ்வருமத்தம்பூரமித்தகுநாள் களின் முழ்கிப்  
புகழ்மறையோர்க்கன்னம்விலாப்புடைவீங்கவூட்டிடுவா  
ரகழ்தருபாவத்தினராயலங்குசுவர்க்கம்புகுவார்.

(151)

பையரவீற்கிடப்பானும்பங்கயத்திவிருப்பர்னும்  
கையமர்வச்சிரத்தானுங்கருதுறுமற்றிமரர்களும்  
வையகமுமெந்நானும்வணங்கிவழிபடுகரந்  
தையலொருபங்குடையதம்பிரான் றிருவதிகை.

(152)

அணிமருவுமந்நகரத்தருகுவிரையகிலுருட்டி  
மணிகொழித்துமலர்பரப்பிவருங்குடிலைநதியொன்றும்  
பிணிதவிர்ந்நதிக்குலையிற்பெயர்வீரையெனுங்காளி  
திணிதருமன்பாற்பரணைச்சிங்கமதிப்பூரணையிள்.

(153)

பாங்காகப்பதிட்டைசெய்துபன்னொளும்பூசித்தா  
ணீங்காமலுயிர்க்குயிராய்நின்றருளுநம்பெருமா  
னாங்கார்வத்தவட்கெதிர் தன்னருளுருவந்தோற்றினான்  
பூங்கானக்குழல்வீரையொங்குமகிழ்ச்சியிற்பணிந்து.

(154)

ஐயனேநினைப்பதிட்டையான் புரியாவணித்திங்கட்  
செய்யபூரணைநாளிச்செழுந்தீர்த்தப்புனல்படிந்துன்  
மொய்யொளித்தாள்பணியோர்கண்முழுப்போக நுகர்ந்தீற்றி  
லெய்தருமுத்தியுமடையவினிதருள்கவரமென்றாள்.

(155)

ஆதிநாயகனளித்தரனத்தீர்த்தத்தந்நாளி  
னீதியின்முழ்குபுதானேநர்ந்துநிமலற்பணியோர்  
மேதகுபோகங்கொளலாமிக நுகர்ந்துவீடுறுவா  
ரேதமிலந்நாண்முடியாதேற்கதிர்வாரமுங்கூடும்.

(156)

மாதேவனமைத்ததிருபணிமுத்தாநதிப்புனலிற்  
றாதேயுமலர்க்கிழ்வன்சக்கராயுதக்குரிசில்  
போதேயுங்கற்பகக்கோன்பொலியழல்கான்மதிகதிரோன்  
றீதேயிலாவிசுவதேவர்வசக்கண்முதலோர்.

(157)

சிலைமதியாதிரைநாளிற்றிகமும்கிப்படிமுழ்கி  
மிலைமதியச்சடையாணைவிருத்தகிரியுடையாணைக்  
கொலைமலிகுற்படையாணைக்குளிர் தருமவிடையாணைக்  
கலையதள்கொளிடையாணைக்கழல்பணிந்துகரைந்துருகி.

(158)



மறைமுடிக்குமெட்டாதமலரடிக்கெம்விண்ணப்ப  
முறைதிகழித்தலத்தின்மணிமுத்தாற்றிலிந்நாளிற்  
பறையமுயர்வினர்தாழ்ந்தோர்பாதகர்சண்டாளர்முத  
னிறையுமெவராயினுநன்னீராடிநீறணிந்து.

(௩௯)

அடியவருக்குதவியபொன்னுதியளித்துபவாசம்  
படியறச்செய்துன்செழும்பொற்பாததாமரைதொழுவோர்  
முடிவறமுன்னியபோகமுன்னியாங்கனுபவித்தின்  
பொடிவறுமேலாங்கதியுழறவருள்வசயென்றிரந்தார்.

(௪௦)

அறிவுருவப்பெருமானுமவ்வாறேயருள்புரிந்தா  
னறியபுனலந்நதியந்நாட்படிந்தவ்வாறியற்றிற்  
செறிதருபோகங்களெலாந்தேவர்களுநறுமொறுத்தியாம்  
வறியமெனநுகர்ந்தீற்றின்மாண்கதிசார்வதுதெளிவே.

(௪௧)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பாட்டிசையளிகண்முகம்பைந்துழாய்ப்படலைமார்பன்  
நீட்டயிலனையவுண்கட்செய்யமாமனைவியோடுங்  
கூட்டமற்றையர்களோடுங்குடியிருந்தென்றும்போற்றுஞ்  
சேட்டொளிசிறந்ததெய்வச்சிதம்பரதலத்தின்மாதோ.

(௪௨)

வடவரைவனைந்தாலன்னமாமதிலுடுத்துமஞ்சு  
தடவருமுடிசேர்செம்பொற்றயங்குகோபுரங்கண்மல்கச்  
சுடர்விடுமணிகால்யாத்தநூத்தசும்பனைகந்தாங்கி  
யிடர்தவிர்ந்துலகமுய்யவிலங்குமாலயத்துள்ளாக.

(௪௩)

பொலிதருமலர்க்கொம்பன்னபுகழ்ச்சிவகாமித்தாய்க  
னெவிதருகளிப்பின்மூழ்கவுத்தமனடஞ்செய்செம்பொன்  
மலிதருசிற்சபைக்குவடபாலுள்ளதுகண்டோர்க்கு  
நலிதருபாவம்போக்குநாமவான்றீர்த்தமொன்று.

(௪௪)

சிறக்குமத்தீர்த்தத்தின்பேர்சிவகங்கையென்பர்யாரு  
மறக்குழவிடையான்றற்கொப்பதிகமின்றொளிநுமாபோ  
லுறக்குமத்தீர்த்தமுந்தற்கொப்புயர்வின்றியென்று  
நறக்குருமலர்கண்மல்கநறுந்தடவடிவாய்மன்னும்.

(௪௫)

பங்கயத்திருக்கைவேண்டிந்பாம்பணைக்கிடக்கைவேண்டிற்  
கொங்கலர்கற்பகப்பூங்கொழுநிழலமர்கைவேண்டிற்  
பொங்குமற்றுள்ளபற்பல்போகமும்புணரவேண்டிற்  
செங்கனகச்சோபானச்சிவகங்கைமூழ்கல்வேண்டும்.

(௪௬)

நீனைதருங்கல்விவேண்டிநெடும்பொருட்செல்வம்வேண்டிந்  
மனைவளஞ்சிறக்கவேண்டிந்மாண்புடைப்புதல்வர்வேண்டிற்

கனைபுகழ்வீரம்வேண்டிற் காசினிபுரக்கவேண்டிற்  
றனைநிகரிலாதசீரத்தடம்புனல்படிதல்வேண்டும். (௬௭)

படர்கொலைப்பழிகள் ஞண்டபாவம்பொற்களவிறீங்கு  
தொடர்செய்பாதகங்கண்மற்றுந்தொலைந்திடுந்தொழுவேகுன்மங்  
குடர்முடக்கிடுந்தீச்சூலைகொடுமகோதரமுன் ஞெய்க  
ளிடர்புரிபவனோயோடுமிரியுமத்தடந்தீதாய்வார்க்கே. (௬௮)

விண்ணவரரம்பைமாதர்விஞ்சையரியக்கர்சித்தர்  
தண்ணமைகருடரேகாந்தருவர்கைத்தியர்மற்றுள்ள  
வண்ணலங்கணத்திடுஞார்களனைவருமன்பினென்று  
மண்ணவரொடுமவிராவியங்குநீராடலோவார். (௬௯)

மறவியிற்படிந்தோருக்கும்வயங்குபல்போகமீத்துப்  
பெறலரும்பேரானந்தப்பேறுநன்சுவத்தீர்த்த  
மிறவிலதாகியென்றுமிருக்கவுமென் ஞொபாவம்  
பிறவியுமொழியார்செல்வப்பெருக்கமுமுராசில்லோரே. (௭௦)

மலர்தலையுலகிறேற்றமன்னியமாந்தர்யாரு  
மிலகவங்கெய்திழுழ்காரெனிற்பயனென்னேகாண்பர்  
குலவுகாலிலர்தருக்கால்குட்டிச்சென்றாடல்வேண்டும்  
வலமிலபங்குள்ளார்நீசர்மனத்துறநினைத்தல்வேண்டும். (௭௧)

மன்னுசிறற்றம்பலத்துமாணிக்கக்கூத்தனம்பொற்  
சின்னகுமளகபாரச்சிவகாமிப்பிராட்டியோடும  
பொன்னவிரநிறத்தன்வேதன்புத்தேளிர்மற்றேராரசுழப்  
பன்னுமாகத்துமாகுப்படிந்தருள்வானத்தீர்த்தம். (௭௨)

அத்தகுமாகவாய்க்காலத்தீர்த்தம்படிந்துதான  
முத்தமர்க்குதவியையனுண்மையார்நடனம்போற்றி  
முத்தர்சொன்மூலட்டானமுன்னும்வந்தனைசெய்தேத்தும்  
வித்தகர்பெறுபெறெம்மால்விளம்பலாந்தரத்ததன்றால். (௭௩)

கோச்சகக்கலிப்பா.

எத்திசையுப்புகழ்தில்லைக்கீசானப்பெருந்திசையிற்  
கத்துமறிதிரைப்புணரிக்கரைக்கொறையோசனைநீள  
மொத்தவகலமுமுடைத்தாயும்பர்தொழப்படுவதாய்ச்  
சித்தமலமகற்றுசுய்யதீர்த்தமெனவொன்றுளதால். (௭௪)

பவமறுக்குமத்தீர்த்தப்பண்புரைப்பாரெவர்முன் ஞட்  
டவமறுக்குமடமையிற்றைசலபதியாகியவருணன்  
சிவமறுக்கிலாதமறைதேர்ந்தவொருவனைச்செகுத்தவ்  
வவமறுக்கவவனியெலாமலைந்துமறாமையின்வருந்தி. (௭௫)

பத்தியுருவாயபுலிப்பாதமுனிசரணடையா  
வத்தமனையென்பாவமொழியவருளென்றிரந்தான்  
சித்தநலமுனிவனும்த்தீர்த்தமான்மியம்விளம்பி  
நத்தமுறும்பழியகலநன்னூலின்விதிப்படியே. (௫௬)

மாகம்வருகொடுதுகநாள்வளர்குய்யதீர்த்தந்தோய்ந்  
தேகநாயகற்றொழுதியிரிதருநின்பழியென்ற  
னோகமிகவருணனுஞ்சென்றரைத்தபடியந்நாளிற்  
போகியசீர்த்தீர்த்தப்புனல்படிந்துநீறணிந்து. (௫௭)

வம்பலருநறுங்கடுக்கைமலை துயரோளாளை  
யும்பலதள்போர்த்தாணையுமையொருகூறுடையாளைச்  
செம்பவளமுண்டகத்தான். நிருமாலுமறிவரிய  
வம்பலத்தெம்பெருமாணையடிவணங்கித்துதித்தனனூல். (௫௮)

பற்றியபாதகத்தோடுபவநோயுமொழிந்துயந்தான்  
செற்றவிடைப்பெருமானுந்திருக்காட்சிகொடுத்தருளப்  
பெற்றமகிழ்வீனிற்பணிந்துபிறங்குமிருகைகூப்பி  
யுற்றடியேன்மூழ்கியநாளொண்குய்யதீர்த்தத்தில். (௫௯)

படிந் துநீனைப்பணிபவர்கள்பவந்தொறுஞ்செய்வீனையாவுங்  
கடிந்தமலராகிநினகழல்களுறவருளென்றான்  
பொடிந் துகமுப்புரமெரித்தான்புரிந்தருளிணன்சன்மந்  
தடிந் துயர்ந்தாரந்நாளத்தடந்தீர்த்தந்தோய்ந் துபலர். (௬௦)

பெரும்புகழாற்றிசைபோய்பிரமபுரமெனுந்தலத்தி  
லரும்புமரைமலர்க்கிழவனமைத்தருளுமொருதீர்த்த  
மிரும்புவியேத்திடும்பிரமதீர்த்தமெனவிலகுமதிஓ  
விரும்பியுரோமசன்மூழ்கிமெய்த்தவஞ்செய்கின்றனூல். (௬௧)

வண்டிசைக்குநறுங்கமலமலை துயரோட்பிரமன்  
பண்டொருகற்பாதியிலப்பகரநுந்தீர்த்தம்படிந்து  
விண்டலர்தம்புரமெரித்தவிமலனடிப்பூசைபுரிந்  
தண்டமனைத்தையும்படைக்குமதிகாரம்பெற்றனனூல். (௬௨)

மதிகதிரையராவிழுங்கவருகாலங்கதிர்வாரம்  
பொதிதருபுண்ணியவிடுவகாலமிந்நாள்களிற்பொலீமற்  
றதின்முழுக்கிப்பிரமபுரத்தமர்ந்தபிரானடிபோற்றிற்  
கதியடைவாரென்பதற்கோர்கட்டுரையும்வேண்டுமோ. (௬௩)

இயல்பிரமனாகியர்தம்மிடங்களழிகாலுநிலை  
பெயருகல்சற்றறியாவப்பிரமபுரமேல்பாங்கர்த்  
துயர்தவீர்த்தெவ்வுயிர்க்குமருள்சூரியபுட்கரணியென  
வுயர்வுபெறுபெருந்தீர்த்தமொன்றுளதுதிப்பியமாய். (௬௪)

அத்தகுதீர்த்தத்தின் முனமறைந்தநாள்களின் மூழ்கி  
முத்தழலுக்குடையபிரான் முக்கணென்றறிந்துமல  
சித்தமிகையாற்றக்கன்செய்தமகத்திழந்தவெண்பற்  
கொத்துமுளைத்திடப்பெற்றூன் குணக்குதயமெழுங்கதிரோன். (௬௫)

இலங்கையிராவணன்மைந்தனிந்திரசித்தெனும்பெயரான்  
வலங்கைவடிவாள்வலியான்மருவுலகசயங்கொண்டே  
யலங்குமணிச்செழும்பொற்றேராகாயவழிகடவி  
விலங்கியமரர்கண்டுங்கவிரைந்துசெலுமக்கூலை. (௬௬)

புவிபுகழுஞ்செங்கதிரோன்புட்கரணித்தென்குலைநேர்  
கவின்மிகுசெம்மணிப்பொற்றேர்காலுன்றிநின்றதா  
லவனுடையதந்தைசவிமெவிரொளிவிமானந்தா  
னவவடிவன்கயிலேமேனடவாதுநின்றதுபோல். (௬௭)

இந்திரசித்ததுகண்டானென்றேமற்றிதுவென்றே  
மந்திரத்துந்திரத்துமவலிந்துநடத்தவுநடவா  
தந்தரத்துநிற்பதுணர்ந்தகமெலிந்துமண்ணிழிந்து  
சந்தரத்தாங்குறக்கண்டான்கூரியபுட்கரணியையே. (௬௮)

செம்மலர்செயித்தீர்த்தந்திப்பியமாயிருப்பதனா  
னம்மிரதமிதன்மேனேர்நடவாதுநின்றதென  
விம்மிதமிக்குறவுணர்ந்துவிரும்பியதிற்படிந்தெழுந்து  
பொம்மன்முலையொருபாகபுண்ணியனைப்புராதனை. (௬௯)

பேராரும்பிரமபுரப்பெருந்தகையையடிவணங்கி  
யேராரும்மிரதமொதுக்குபுநடத்தியேகினனா  
லாராதகாதலினத்தடம்படிந்துபொன்னளிப்பேரார்  
தீராதபாவமெலாந்தீர்ந்துசிவகதிசேர்வார். (௭௦)

கிடந்தவரைகளைப்புரட்டிக்கிளரகில்குங்குமந்திமில்சந்  
திடந்துவயிரமுமணியுமிருகரையும்வீசிவருந்  
தடந்திரைநீர்க்காவேரிசாகரசங்கமம்படிவோர்  
கடந்துவினையனைத்துமுயர்கதிக்கரையராயுயர்வார். (௭௧)

கண்காட்டுநுதலாளர்கங்காளகாபாலர்  
புண்காட்டுந்திரிசூலப்புண்ணியனாரினிதமரும்  
வெண்காட்டுமுக்குளநீர்விழைந்துபடிந்தவர்பெறும்பே  
றெண்காட்டியுரைப்பவர்யாரிந்நிலத்துமெந்நிலத்தும். (௭௨)

இடைமருதாமிரதீர்த்தமியைதிருதித்தானமறக்  
கடையறுமங்களவமிசகந்திரிகோடிக்காவிந்  
நடையுயர்தானங்களினற்காவிரியிற்கதிர்வார  
மடைபருவமூழ்கியரனடிப்பூசையாற்றினர்கள். (௭௩)



பவந்தொறுமீட்டியகொடுமாபாதகங்கள்பறந்தொழியத்  
தவந்தழைந்துகதியடைவார்சாற்றியவித்தானங்க  
ணிவந்தவறமிலரேனுநெட்டுடறம்பால்விடுத்தோர்  
சிவந்தழையுஞ்சிறந்தகதிச்செலவுய்க்குமுய்க்குமே.

(எச)

விட்டமூக்கஞ்சிதைந்தொழியமிளிர்கண்டத்தமைத்தபிரான்  
குடமூக்கின்மாமகநீர்குடைந்தேதாருங்கூற்றைவெலத்  
திடமூக்கஞ்செயுப்பொன்னித்திருத்துறையிற்படிந்தேதாரு  
நடமூக்கமுறச்செயுமந்நாத்நருட்கிலக்காவார்.

(எடு)

மலர்தலையெவ்வுலகமுஞ்சொல்வன்மீககேத்திரத்துக்  
குலவுபுகழ்பெறுங்கீரகுண்டமெனவொருதீர்த்தம்  
வலனுயர்மாலயனாதிவானவருந்தொழப்பட்டு  
நிலவுபெருஞ்சவர்க்கத்தினின்றுமவண்வந்ததால்.

(எசு)

மீனமதியுத்திரநாள்விதிபாதநாள்விழைந்து  
நானம்விதிப்படிசெய்துநல்லோர்கொண்மாரியல்பொற்  
முனமுமீந்தொளிராழித்தடந்தேர்வித்தகற்போற்றி  
லீனமறுபெருமுத்தியெளிதினடைகுவர்மன்தே.

(எஎ)

வேணாமத்தீர்த்தமேல்பாலுண்டொருதீர்த்தஞ்  
சேணர்கடொழுந்தேவதீர்த்தமெனச்சிறந்தத்தி  
னேணருமொருமகவானேந்தெழினல்லயிராணி  
பூணரந்தாங்குமுலைப்போகமுதலியவெறுத்து.

(எஅ)

பருவங்கடோறும்விதிப்படிமூழ்கிவன்மீக  
மருவங்கணனைநிதமும்வலஞ்செய்துவழிபட்டன்  
பருவங்கொடகையோனையாராண்கழிந்ததற்பின்  
நிருவங்கொள்பேரின்பச்சிவகதிசென்றடைந்தனீனே.

(எசு)

மீக்ககதிர்வாரமேவிளங்கிடும்யாழேகண்ண  
பக்கமேயட்டமியேபங்குனியுத்திரநாளே  
தக்கவிந்நாள்களினந்தத்தடந்தீர்த்தம்படிந்தாடி  
யெக்கலையுமுணர்ந்தேதாருக்கினியதானமுமீந்து.

(அ௦)

பூங்கோயிற்கற்பகத்தைப்புற்றிடங்கொண்மாமணியைப்  
பாங்காகநினைபவருட்பரந்தொளிர்நூண்டாவிளக்கை  
நீங்காமலுயிர்க்குயிராய்நின்றருளும்பரம்பொருளை  
யாங்கார்வத்தொடும்பணியோரடைவரருங்கதியெளிதின.

(அக)

(கலிநிலைத்துறை.)

சீலர்போற்றிடுஞ்சேதுவினொருமகாதீர்த்தஞ்  
சாலமற்றதன்பெருமையார்சாற்றிடுந்தரத்தார்  
மலைதாழ்முடிமன்னவன்றசரதன்மைந்தன்  
வேலைநீர்ப்புவியேத்துமேதகும்புகழிராமன்.

(அ௨)

இராவணாதியர்தமைச்செகுத்திட்டவெம்பாவம்  
விராவலான்மதியங்கினன்முனிவரைவினாவிக்க  
குரநறுங்குழற்கொடுநுதற்கொடியிடைச்சனகி  
மராமரம்புரைதோள்வலியிலக்குவன்மற்றை.

(அ௩)

அடர்க்கும்வானரப்படையொடுஞ்சேதுவையடைந்தான்  
சுடர்த்தொடித்திருவொடுமன்பிற்றீர்த்தீர்தோய்ந்தான்  
மடற்கருங்குழலுமையொடும்வரதர்வீற்றிருக்கு  
மிடத்தடைந்துறுப்பெட்டினுமாறினும்பணிந்தான்.

(அ௪)

தெய்வநாயகன்முடிமிசைச்செழும்புனலாட்டி  
யைவிராவியமலர்முதல்கொண்டருச்சித்தான்  
மொய்விராவுபாதகமொழிதரவருண்முகந்தான்  
சைவனாகியவெறுழ்வலித்தடஞ்சிலையிராமன்.

(அ௫)

மாயனான்முகன்வருந்தியுங்காணருமணியே  
பாயநான்மறையந்தத்துவிளங்குபொற்பதத்தாய்  
சேயனாமெளியேனுநின்நிருவடிக்கன்பு  
தோயநின்னருட்குறியருச்சித்தனன்றுணிந்து.

(அ௬)

அடியர்வேண்டியவேண்டியாங்களிக்குமாரமுதே  
படியில்யானருச்சித்தவிவ்விவிலங்கமும்பைம்பொற்  
கொடிகொள்கோயிலுநகரமுமென்பெயர்கொண்டே  
கடிதலின்நிராடொறும்விளங்கிடக்கடைக்கணிப்பை.

(அ௭)

அரியநின்நிருவடிக்கென்றுமன்புறவருள்வை  
பெரியவாவெனவிரந்தனனளித்தனன்பெருமான்  
றுரிசில்சேனையுந்தம்பியுஞ்சீதையுந்தொடரத்  
தரியலார்முரணவிமதிலயோத்தியைச்சார்ந்தான்.

(அ௮)

பகருமேன்மையத்தீர்த்தமாதிரைவிதிபாதந்  
திகழுமாதிவாரங்கதிர்மதியராத்தீண்டும்  
புகரினாள்புகர்வாரமிந்திரவியிற்புகுநா  
கெளில்பூரணமுதன்மற்றைவிசேடநாட்டோய்ந்து.

(அ௯)

நலம்விராவுவேதியர்க்கொளிர்பொன்முதனல்கித்  
திலகவாணுதன்மலைவளர்காதலித்தேவை  
நிலவுலாஞ்சடைநின்மலக்கொழுந்தினைநினைவோர்  
மலமகற்றிராமீசனைவழிபடுவார்க்கு.

(௧௦)

தீர்விலாதபாதகமெலாந்தீர்ந்திடுஞ்சிறக்கு  
மார்வமாமகப்பேறுமுற்பேறெலாமடைவார்  
கார்விராவியகந்தரக்கடவுடன்கழல்சேர்  
சோர்வுலாதபேரானந்தவின்பத்துந்தோய்வார்.

(௧௧)

இன்னுமோர்மதியப்புணன்முழ்கியின்றான  
மன்னுமாகொடுத்திராமலிங்கத்தையும்வணங்கி  
லுன்னுமாறறிந்தியற்றுபொற்களவுகள்ளுண்ட  
றுன்னுவெங்கொலைப்பழிமுதற்பாவமுந்தொலையும்.

(கூஉ)

ஆபதீர்த்தநானத்தினுன்முத்தியையடைந்தோர்  
ஆயவேண்டிடினளவிலர்வகுப்பவர்யாரே  
காயமும்புகழ்தீர்த்தமின்னமுங்கணக்கின்றற்  
காயம்வாட்டியதவத்தினீர்சொலிற்கடையுறாதால்.

(கூங)

உரைசெய்தகுதீர்த்தமான்மியமுவப்பூறப்  
புரையிலாதவேதாகமம்புகலுமற்றிதனை  
கரைவெள்ளேற்றுவண்கொடியுயர்த்தருளியநம்மான்  
விரைநறுங்குழலுமைக்கினிதுறவிரித்துரைத்தான்.

(கூச)

அண்டம்யாவையுமீன்றசிறுதரத்தெம்மன்னை  
விண்டூர்முதறடிந்தவேல்வித்தகற்குரைத்தாள்  
வண்டலம்புபூங்கடம்பணிவலிமலிதோளான்  
றொண்டனாய்த்தொழுதேத்துநான்முகனுக்குச்சொன்னான்.

(கூந)

எரியவிழந்ததொத்திலங்குசெந்தாமரையிருப்போன்  
கரிசிலாத்தவவாதராயணனுக்குக்கரைந்தான்  
விரியுமெய்வழிபாடுகண்டெனக்கவன்வீளம்பப்  
பெரியமாதவத்தீர்துமக்கின்றபேசினன்யான்.

(கூசா)

நீவிருங்கண்மாணுக்கருக்கினிநிகழ்த்திடுமின்  
றூவிலாதவித்தீர்த்தமான்மியமெவன்றழவி  
யோவிலாதுறப்படிப்பவனவன்முத்தியுறுவான்  
மேவிரும்புநற்சிராத்தஞ்செய்காலத்துவிரும்பி.

(கூள)

பளகிலாதுபாராயணஞ்செய்வன்படரும்  
வளநிலாவியபோகமெலாம்பெற்றுவாழ்வா  
ணளவிலன்பினிற்சிரவணஞ்செய்துகொண்டமலன்  
கிளரும்பொன்னடியருச்சிக்குங்கீர்த்தியினூர்க்கு.

(கூஅ)

பொருந்துமுத்தொழின்முவரும்பேரருள்புரிவார்  
திருந்துமப்பிரான்றிருவருட்பேறுசிந்தித்துக்  
கருந்தடங்கட்டேவகிமைந்தனாகியகண்ணன்  
வருந்திலாதினும்பராயணஞ்செய்வன்மற்றிதையே.

(கூக)

சிவமான் மியகாண்டம்.

எக

சினமறக்கடிந் துயர்ந்தமாதவத்தினீர் தேர்மி  
னெனவுரைத்தன னொங்குநின்றெழுந்தன னிமையோர்  
கனவிடத்துங்காண ரியவன்பெரிய வன்கங்கைகப்  
புனன்முடிப்பரன் கயிலையுற்றான்புகழ்ச்சூதன்.

(க00)

கட-வது தீர்த்தமான்மியமுரைத்த  
அத்தியாயம் முற்றிற்று.



ஆட அத்தியாயம் கட-க்குத்திருவிருத்தம் சகசு.  
பாயிரமும் விநாயகர் துதியு முட்படத் திருவிருத்தம் ஐசநு.



முதலாவது சிவமான்மியகாண்டம் முற்றிற்று.  
ஆகத் திருவிருத்தம் ஐசநு.





சிவமயம்.

இரண்டாவது  
ஞானயோககாண்டம்.

முதலாவது

ஞானயோகத்தை யுணர்ந்தவாறுரைத்த  
வத்தியாயம்.

விநாயகர்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்).

பொருள்படுபிரணவத்தின் பொருளொருதானேயென்று  
மருள்செறிமனத்தினுரும்வயங்குறவுணர்பாக்கம்பொற்  
சுருள்விரிகடுக்கைவாசத்தொங்கல்செஞ்சடையிற்கூடு  
மருள்பொழிமுக்கணல்வாயைங்கரக்களிற்றையுள்வாம்.

(க)

(மேற்படிவேறு.)

பரன்.

மேலாயவறுசமையர்விளம்புபொருள்களுமாகிவேறுமாகி, நாலா  
யவாரணமாகமநவிலுங்குறிகடந்தநலத்ததாகிச், சேலாயதிருநெடுங்  
கண்ணையுமத்தனுமாகிச்செறிவோவாது, பாலாயவெவற்றுநிறைந்  
தொளிருமொருபரம்பொருளைப்பற்றிவாழ்வாம்.

(உ)

பரை.

ஒங்குபராபரையாதிவிருப்பறிவுகொழிலாகியொப்பிலின்பம், வீங்  
குபரபோகமுதவுங்கருணையுருவாகிவிசுத்தாகுத்தத், தேங்குதனுமுத  
லொருநான்குஞ்சுமப்பவுபாதானத்திரையமேவிப், பாங்குபெறுமொ  
ருமுதலாய்நின்றருணின்மலசுவையைப்பாடியுய்வாம்.

(ஈ)

விநாயகர்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

அண்டர்தம்பெருமான்சடைமுடிப்பிறையோடம்மை தன்குழ  
ன்மணிப்பிறையைத், தண்டையங்குறுத்தாள்பெயர்த்தருகணைந்து  
தடங்கரத்தெடுத்தறச்சேர்த்துக், கண்டவர்முழுமாமதியெனவியப்  
பக்கனிவினன்காடல்செய்நீற்றுப், புண்டரநுதற்குஞ்சரமழக்கன்று  
பொலிந்தெனதுளங்குடிகொளுமே.

(ச)

முருகர்.

தெண்டிரையுத்திபுடையுடுத்தோங்குஞ்சீர்வளருலகநன்கேத்து  
மண்டர்தம்பிரானுமிடத்திலவாழ்ந்திலகு மம்மையுஞ்செவ்விழிகள்ளி  
ப்பத், தண்டையுஞ்சிலம்புமிணையடி யொலிப்பச்சார்ந்துமற்றவர்நடு  
வமரு, மண்டழல்கதுவுஞ்செய்ய வேற்கரத்துவரதனைநிரதமேத்தெடு  
ப்பாம். (௩)

(கலிநிலைத்துறை.)

தாமரைக்கிழவன்றுளவணிதடம்புயத்தா  
னுவச்சிரப்படையினுன்மற்றைவிண்ணவர்க்கு  
மேமமிக்கபல்வரமெலாமினிதுவந்தளித்துக்  
காமர்முக்கணுனி ருப்பதுவெள்ளி வெண்கயிலை. (௪)

பாழிமாமலர்ப்பண்ணவனுறைதருபதமு  
மாழியேந்தியகுடங்கையானமர்பெரும்பதமும்  
வாழிமற்றைவானவர்பதங்களுமிறமருவு  
முழிதோறுமிக்கோக்கமுற்றொளிர்வதவ்வோங்கல். (௫)

ஆழிவண்குளப்புனன் முகிலுழவர்கால்யாப்ப  
வாழிமன்னுயிர்ப்பயிர்தழைநிலச்செறுமலர்ந்த  
பாழிவெண்மரைமலர்நிருக்கயிலைநம்பரன்றேன்  
வீழும்வண்டினமான்முதல்விண்ணவர்முனிவர். (௬)

ஆசில்பொன்வரைமுதலளவிலவிருக்கவும்வெண்  
டேசும்மால்வரையிடப்பரன்விருப்புறச்செய்தல்  
பூசநீறணிமதிநதிபொலிவிடைக்கேற்ப  
வீசுநன்னிறமிகவிளங்குதல்பற்றிப்போலும். (௭)

பற்பனையில்கொளப்புரியுதவிபாரான்மால்  
வெற்பினுற்பலரொடுங்கலக்கினனிவன்விரும்பி  
யெற்பணிந்திடவாவனென்றிரும்பயப்புணரி  
பொற்புறத்திரண்டியர்ந்துநிற்பதுபொருஉமதுவே. (௮)

கடல்குழிந்திடப்புவனமுண்டெழுசெழுங்கருங்கார்ப்  
படலமீமிசைப்படிதரப்பொலிந்தொளிர்பான்மை  
யடல்கொடன்னிடத்தமர்தருமண்ணல்போற்றானு  
முடலும்வெங்களிற்றுரியதள்போர்த்ததையொக்கும். (௯)

உவந்துவானவர்மங்கையரடியொழுகருவிக்  
கவந்தமாடவநீர்முலைக்குங்குமங்கலந்து  
சிவந்துகாட்டன்முன்னரக்கன்மெய்நெரித்தலாற்செந்நீர்  
நீவந்துமேலெழீஇச்சுழந்தினுநிற்பதுநீகரும். (௧௦)

இயலுமெந்நிறமுந்தொழுமுதனிற்வியல்புற்  
றுயர்வுமொப்புமிலாதவனுமையொடுமுறையு  
நயமுமோர்ந் துமெய்மகிழ்வினன் காணந்தக்கண்ணீர்  
வியமுறப்பொழிவதுபொருஉமருவியின்வீக்கம்.

(க௩)

அடியினன்பொடுசூழ்ந்திடுமமரர்களம்பொன்  
முடியின்மலைகள்சிந்திச்சூழ்முடங்குபுகிடப்பப்  
படியிலெண்டிசைப்பணிகளும்பரன்புயப்பணியாங்  
கடியியைந்திடச்சூழ்ந்தருந்தவஞ்செயல்கடுக்கும்.

(க௪)

என்னமாதவஞ்செய்வவிப்பணிகளென்றுணர்வான்  
பொன்னவாந்திருமேனியான்சடைப்புயங்கங்கண்  
மன்னுபல்வழிக்கொடுவிரைந்திரங்குபுவரல்போற்  
பன்னுமாமுடிநின்றருவிகள்பலவிறங்கும்.

(க௫)

நலந்தவாவடிவரைப்புனலாடிவிண்ணாட்டுப்  
பொலந்தவாதமெய்நங்கைமார்வரங்கொளும்பொருட்டுக்  
கலந்தவன்பொடுவிரித்தசெங்கரங்களுங்கவின  
வலர்ந்தகாந்தளும்வேற்றுமைதோற்றிடாவாங்கண்.

(க௬)

அடிவணங்கியநெருங்கியவமரர்மோலிகளிற்  
பொடிவயங்குசாதனச்சயிலாதிதன்பொற்கைப்  
படியில்வேத்திரந்தாக்கலிற்சிதர்மணிபரந்து  
கடிகுலாநவமணிவரையென்னவுங்கதிர்க்கும்.

(க௭)

பருவமாமதிமுடிமிசைத்தவழ்தொறும்பணிக்கு  
வேருவருனுருவேற்றுமையுணர்கிலாதென்றே  
கருணையாளியச்சிலம்பினாமங்கரைவார்த்து  
மொருவிலாதவெப்பகையும்வீட்டொருவதலுணரான்.

(க௮)

புனிதனாரொடுசேவிக்கவந்தவான்பொழிந்த  
வினியபால்சனைபாய்ந்திடப்பிரமனாரெகினங்  
கனிவினீர்பிரித்துண்டிவக்குங்கருதயிரு  
மனியநீள்பெரும்போகத்திற்களித்திடன்மறந்து.

(க௯)

பொறியடக்கமும்போகுகாலின்மையும்பொருந்தி  
நெறியின்வந்ததேயுண்டிகந்தரந்தொறுநிலவுங்  
குறிகொளியோகியர்தந்திகர்த்தாரெனக்குரித்துச்  
செறியுமாமணிப்புறவிளக்கிடுஞ்செழும்பணிகள்.

(௨௦)

சித்தர்கின்னரர்கருடர்காந்தருவர்கடேவர்  
முத்தர்யோகியர்பன்னகர்கருதிமாமுனிவர்

பத்தர்தானவர்பாரிடரின் னுமற்றுள்ள  
சுத்தர்வாழ்த்திடுபேரொலி தூங்குறாதென்றும்.

(௨௧)

வினையமுற்றபன் னூ லுணர்ந் துணர்வின்மிக்குரையாற்  
புனையவல்லவரும்புறங்கொடுத்திடப்பொலியு  
மினையபேரெழிற்கயிலையினி லங்குமோர்கோட்டி  
னனையவார்பொழிலொன்றுநன்றுள்ள துமாதோ.

(௨௨)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

இனி துறமணந் துதண்ணென் றிரித் துவெப்படைந் துளார்க்குக்  
கனிமகிழ்சிறப்பநல்கிக்கலப்பி னின்றகலவொண்ணுப்  
புனிதவின்பமுமளித் துப்புகழுறப்பொலியும்பொங்கர்  
பனிமதிமுடித்தவேணிப்பகவறாருளேமானும்.

(௨௩)

சுடர்செய்தண்மலர்கள்செற்றிச்சுவைமதுப்பிலிற்றியென்று  
மிடரகல்குளிர்ச்சிகா லுமிப்பொழிலின்றேயாகிற்  
படர்சடைப்பெருமானன்றுபாற்கட லுதித்ததீமை  
யடர்விடமுண்டவெப்பமாற்றுதலரி துபோலும்.

(௨௪)

தூக்குறாமானம்பொங்கநோண் டிரெய்வாக்கிமேன்மே  
லாக்குமுனிவர்விட்டவடுமகத்தழலையண்ண  
னீக்கிலான் குடங்கையேற்றா னினைத்திடுவார்க்கும்வெப்பம்  
போக்கிடப்பொங்கராற்றும்பூங்குளி ருணர்ந் துபோலும்.

(௨௫)

சவியுறத்தளிர் துப்பூத்த தடப்பெருங்கணிகளெல்லாம்  
புவிபுகழ்வள்ளிக்குன்றப்புனத்திறவுளர்கோனீன்ற  
குவிமுலைக்கொவ்வைச்செவ்வாய்க்கோற்றொடியுவகைபூப்பக்  
கவினுறமுனைத்ததெய்வக்கணியையேநிகர்க்குமாதோ.

(௨௬)

பற்பலவண்டமுற்றும்படிவத்தின் மருவாநிற்பப்  
பொற்புறநிற்குமேலாம்புருடனேபுரையவெங்கும்  
வற்புறபைங்காய்மல்கவானமுங்கீண் டிமேல்போ  
யற்புதம்பயப்பயார்க்குமதவுகணிற் குமனேனா.

(௨௭)

கற்பினிற்சிறந்ததெய்வக்கா ரைக்காலம்மையார்தஞ்  
சொற்பழு துறாமன் முன்னர்ச்சுடர்மதிவேணியண்ணல்  
வற்புறக்கொடுத்தநற்றேமாங்கனிபாதவங்கள்  
பற்பலசெறியச்சோலைப்பழுத்தமாங்கனியேபோலும்.

(௨௮)

தகுமரத்துறையிற் பட்டிச்சரத்திற்சம்பந்தர்க்கைய  
னகுமணிச்சிவிகைகாளநற்குடைபந்தர்நல்கத்  
தொகுக திர்மணியச்சோலை சூழ்வேயீன்றனவேயுண்மை  
மிகுதியப்பரமன்பாற்போய்வி னாயுணர்ந் திடுதலம்மா.

(௨௯)



தந்திமா முகத்துவள்ளறடவரைகீண்டவேற்சேய்  
வந்தியாநின்றதந்தைமாண்மரக்கனியைக்கொள்வான்  
முந்தியாதரவின்மேன்மேன்முயன்றனர்வலஞ்சூழ்ந்தார்வா  
னுந்தியார்சினையப்பொங்கருட்புகுந்தறியார்போலும். (௩௦)

வெண்மலர் துவன்றிவண்டுவிரிசினேதோறுமொய்ப்ப  
வுண்மலர்தேனுறைப்பவூங்குநின்றிடுமராக்க  
டண்மலர்நீறுபூசித்தயங்குகண்மணிகள்பூண்டு  
கண்மலருறைப்பநிற்குங்குரிசின்மெய்யுன்பர்போன்ற. (௩௧)

தலைவிரிதாழைமீப்போய்த்தயங்குடுங்காட்சிமற்றை  
நிலையுடைத்தருக்கட்பாராநிகர்த்திடரெம்மைநீயிர்  
மலைமகள் கொழுநன் முக்கண்வாய்த்தவெஞ்சினையாங்காய்க  
ளிலைநுமக்கதனாலயாமேயேற்றமென்றுவத்தல்போன்ற. (௩௨)

வளர்ச்சியொன்றன்நிச்சில்லோர்மருவினுநீழலீயாத்  
தளர்ச்சியிரெங்குங்காயாத்ரத்திரென்றொளிர் தல்போலக்  
கிளர்ச்சிகொடென்னைப்பாங்கர்க்கெழுநிழல்பலர்க்குமீத்து  
விளர்ச்சியில்கனிவேர்முன்னாமிக்கொடாசினிவிளங்கும். (௩௩)

இன்சுவைக்கனியாலொத்திரெனினுமுட்குற்றமுண்டு  
யின்செய்மங்கலத்தினம்போன்யிகுமுபகாரஞ்செய்யீ  
ரென்செயனுமக்கென்றீர்ப்பலாக்களோடெதிர்ப்பவேபோல்  
நன்சூலைக்கதவிபல்லநலந்தழைந்துயர்ந்துநிற்கும். (௩௪)

கருவயிர்த்தொடுங்கிமாயுங்கழிசிறப்பறியார்யாரே  
பருவமென்கதலிகாண்மென்பழக்குலைபலவயிர்த்து  
மருவிலேமொடுக்கநாளும்வயங்குவமெனக்கர்ச்சூரம்  
பொருவிறம்முயர்ச்சிகாட்டல்போற்பொலிந்தோங்கும்பல்ல. (௩௫)

அறந்தழையுமைபாகன்கையணிகனியருளும்யாமே  
சிறந்தனமென்றுள்ளோகைதெக்குதேந்தாடிமங்க  
ணிறந்தழைந்தினிமையார்ந்துநிழல்படப்பொதுளிநிற்கு  
முறந்தபல்சமயத்துள்ளுமுத்தமசைவமேபோல். (௩௬)

இருள்படமலர்ந்தகாயாவினங்களாங்காங்குநின்றன்  
மருள்படுமனத்தோர்க்கெட்டாவளம்பொழிற்செல்வநோக்க  
வருள்படுமாயரெண்ணிலாதவராங்குவந்து  
தெருள்படநோக்கிச்சிந்தைகைத்துநிற்பதனையேய்க்கும். (௩௭)

பொன்னிறம்புறங்கொடுப்பப்பூத்தணிநீழல்வாய்ந்து  
நன்னர்மாமன்றல்வீசினலங்கெழுகடுக்கைநின்ற  
லுன்னுசெந்நிறம்விளங்கவயிர்க்கடிநீழல்செய்து  
தென்னருண்மணப்பநிற்குஞ்சிவபிரான்பொருவுமாலா. (௩௮)

பூத்தகிஞ்சுகத்தின் மூழ்கிப்பொற்றளிர்சோகுநிற்றன்  
மாத்தலைபறிக்குமூத்தைவாயருகந்தர்கூடி  
யேத்துரையொழித்திடும்பாக்கிருஞ்சிகைத்தழலுண்மூழ்கித்  
துத்தவம்புரியாநிற்குந்தோற்றமேயொத்ததம்மா.

(௩௯)

கொடியிடையருப்புக்கொங்கைக்குலமலர்முகம்வாயங்கை  
யடிநறுந்தளர்மாமேனியமைப்புயப்பொங்கர்மங்கை  
படியில்செம்பட்டுத்தபான்மைபோல்வேலிமுற்று  
மடிவிலொண்செவ்வரத்தமலர்கள் பூத்தொளிர்மாதோ.

(௪௦)

இசைகொளவ்விடஞ்சார்ந்தின்பமெவ்வகையுயிருந்துய்த்து  
வசையுறுமீநிலைமையங்குதலுணர்ந்துமென்றோ  
திசையெலாங்கமழப்பூத்தசெண்பகமூசாவண்ட  
ரசைவிலாற்கன்பர்சாத்தமலரெனவறிந்துபோலும்.

(௪௧)

மருத்தகூந்தற்செவ்வாய்வாணுதற்பிராட்டியோடு  
கருத்தபுமேனியண்ணல்களிப்பின்வந்துலவுங்கலைப்  
பெருத்திடுமகிழ்ச்சிபூப்பப்பெரும்பொழிநிலைத்தேர்பல்ல  
திருத்தகவணிந்தாலென்னச்செருந்திகளலர்ந்துநிற்கும்.

(௪௨)

பழியறுபொழிலெலாந்தன்படைக்கலச்சாலையாகக்  
கழிமகிழ்சிறப்பக்கொள்ளுங்கருப்புவிற்சுருப்புநாணு  
னெழில்செயப்பொழில்புக்குள்ளவிறும்பூதுநோக்கித்தாழ்ந்தாங்  
கொழிவறமலர்ந்தகாஞ்சியொண்மையிற்குரங்குமோர்பால்.

(௪௩)

அடும்பழிபாவம்போக்கியறத்தாற்றிற்பொருளையீட்டிக்  
கடும்புமுனெவர்க்கும்பாத்துக்களிப்பினுண்டுவக்குஞ்செய்யோன்  
மடங்கலில்வழியேபோலமண்டிப்பற்பலகிளைத்துத்  
தடங்கலிலாதுபைத்துத்தழையுமாதவிகளோர்சார்.

(௪௪)

கொவ்வையொம்பிராட்டிகொங்கைபோல்ரும்புதோற்றிச்  
செவ்வியபெருமான்மேனித்திருநிறமலர்ந்துபின்ன  
ரவ்விருவரும்வைகற்காமணையுறக்காய்க்குமென்ற  
லொவ்வுமோகோங்குசெய்தவுத்தமதவத்திற்கொன்று.

(௪௫)

ஆயிடைத்தவஞ்செய்வோர்களடிக்கடிமூழ்கவைகும்  
பாய்புகழ்த்தடப்பனற்குப்படர்மணமுண்டேயென்னக்  
காய்கதீர்மணியெறிக்குங்கரைவளர்பாடலங்கள்  
சாய்கிளைததையப்பூத்ததணமலருக்குமன்றோ.

(௪௬)

வளம்படுகயத்துப்பூக்கண்மலர்ந்துபிற்கூம்புமென்று  
விளம்புவர்வரையின்சால்பால்விளங்குமத்தடத்துள்வைகுந்  
தளம்படுபதுமமாம்பறழையுமுற்பலங்கண்மற்றுங்  
களம்படக்குவிதலின்றியலர்ச்சியேகாட்டுமென்றும்.

(௪௭)

மேவர்க்குவிதல்பின்னர்விரிதலற்றொளிரப்பூக்கள்  
கேவலசகலநீத்தகிளர்ச்சியோர்தன்மைதேற்று  
மாவயிற்பயிலனங்களளவிலாப்பிரமநூர்பொற்  
றூவிபவனங்களெல்லாந்தொழுதெழக்களித்துவாமும். (சஅ)

பூமருவியகார்க்கூந்தற்புனையிழையெம்பிராட்டி  
காமருசாயலேய்க்குங்கலவமாமயில்களோர்சார்  
தேமருமொழிபோற்பேசஞ்சிறைப்பசுங்கிளிகளோர்சார்  
மாமருவுண்கொணுத்துவாவிடுமான்களோர்சார். (சக)

அளந்திடற்கரியபெம்மானவிர்முடிக்குரிமைமிக்க  
வளந்தவத்தெரிக்குமாபோன்மற்றவனயனம்போலுந்  
தளர்ந்திடாச்சூலம்போலுந்தண்டளிர்வொதுளிநிற்குங்  
கிளர்ந்திடுமிச்சாநூனக்கிரியையாய்க்கெழுமுவில்வம். (சூ)

தரைபுகழ்மலயக்குன்றச்சந்தடைவிசாலன்பி  
னூரைபெறுகயிலைக்குன்றத்தொளிருமப்பொழிற்குநானும்  
வரையறைசெய்தனுப்புமாணிறையென்னமென்பூ  
விரைகமழ்குழவித்தென்றல்விருப்பின்வந்துலாவுமாலோ. (சூக)

மூவரும்வழுத்தவைகுமுதல்வனார்கயிலாயத்திற்  
றேவருமணுகொணாதசெழும்பொழில்வளப்பம்வல்லோர்  
யாவருமுடிவுபோகவியம்பிடமாட்டாரென்னிற்  
றாவருமடமையேனோசாற்றிடுந்தகுதியுள்ளேன். (சூஉ)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

இனையவார்பொழிலை யெய்தியோரிடத்திலின்பமார்தரு சுகாச  
னத்தில், வினையெலாங்கடியும்வெள்ளியநீறு மிளிருங்கண்மணியு  
மெய்விளங்கத், தனையொவ்வாப்பரன்றாளுன்னிரன் கிருந்தான்றவ  
மலிசூதனக்காலே, நனையநாண்மல ரொண்டளிர் கனிதுவன்றுரை  
பிசாரணியத்தினிருந்த. (சூகூ)

வீட்டுணுவிருத்தனல்விசாலாக்கன்விளங்கிடுவச்சகுண்டினனே  
முட்டிலன்புடைச்சாபாலனாருணியேமுயல்சமதக்கினிசடரன்  
மட்டிலாத்வச்சங்கமன்செயன்பக்கன்மகாக்கிரீபன்மகாகாயன்  
கட்டுரைப்பாசதரன்மகோதரனேகருணன்பாரகன்மகாவாகு. (சூச)

காலனுத்தாலகன்மகாசேனன்காணாமலகப்பிரியனே  
சிலமாசார்த்திரன்றிரிபாதன்றிகழ்சருமுக்கிரவீரன்  
நூலமேத்தேகபாதனேபதுமநாபனேநற்றுவிபாதன்  
கோலவுத்தமானுத்தமன்மகாவீரன்கோதில்லைகவல்லியன்மாதோ. ( )

கங்கணன் காலாக்கினியுருத்திரன் கல்லாரணைகளாதரமுனி  
வன், மங்கலிசுவேதாச் சுவதரன்சுவேத வாசுமா முனிவன் மற்  
றேரும், பங்கமிலிவர்மாணாக்கருங்கூடிப் பாசத்தைநாசஞ் செய்  
பாக்குத், துங்கமார்கயிலை யடைந்தனர் தொழுதார் சோலையுட்புகுந்  
தனர்மாதோ. (௫௬)

செஞ்சடாடவியும் வெள்ளியநீறுந் திகழுருத்திராக்கமுந் தரி  
த்து, விஞ்சுமாமறையாகம புராணங்கள் விளங்குறு மருத்தமோரு  
ருக்கொண், டெஞ்சலின் றிருந்தாலனைய தூயவனை யிருந்தவத்தலை  
வனைக்கமையே, துஞ்சியமனத்தினருள் சரப்பானைச் சூதமாமு  
னிவனைக் கண்டார். (௫௭)

தண்டெனவீழ்ந்தா ரஞ்சலிகுவித்தார் தண்ணொ றிறைதரவு  
ண்ட, வண்டெனக்களித்தார் தோத்திரநவின்ரார் வாருதிபருகிய  
மங்குல், விண்டெனக் கண்ணீர் பொழிந்தனர்கூத மெய்த்தவதிருவு  
ளத்தன்பு, கொண்டெமக்கினிய ஞானயோகமுந் கூறிடவேண்டு  
மென்றிரந்தார். (௫௮)

சூதமாமுனிவன் றிருவுளமிரங்கிச் சுடர்முகமலர்ந்து முன்னி  
ன்ற, மாதவர்ப்பாரா வருக்கெண்ப்பணித்து மலைமகள் பாகத்தெம்  
மானை, வாதராயனை யிதயதாமரையில் வைத்தனன் றியானித்த  
பின்னர்ப், போதமா முனிவீர் விருப்பொடு கேண்மின் புகலுவலெ  
ன்று வாய்மலர்ந்தான். (௫௯)

மந்தணமான ஞானயோகத்தை வழிபடுமாண்டளப் பானாக்,  
கந்தணன் கயிலை யண்ணன் முன்னுரைத்தா னாயவேலையி னுமையம்  
மை, சந்தமென்குறங்கினிருந்து மெய்ஞ்ஞானச் சண்முகவேளினி  
துணர்ந்து, பந்தமுற்றகலத்தனைவழிபடு பண்புடை வசிட்டனுக்கி  
னி துரைத்தான். (௬௦)

அன்னவன்சத்தி முனிவனுக் குரைத்தானவன் பராசரங்கினி  
துரைத்தான், மன்னமற்றவன்பால் வழிபடிக் கேட்டு வாதராய  
ணனுணர்ந்தனன், முன்னவன்பால்யானன் கு கேட்டுணர்ந்தேன்  
மூதறிவுடைமையும் பெருமான், பொன்னடிக் கமலத்தன்புமிக்கு  
டைய புண்ணியம்பொலி பெருந்தவத்தீர். (௬௧)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

எனக்கவனுரைத்தவாறே யியம்புவனுங்கட் கென்றான்  
கனக்கயிலையமேயகண்ணு தற்சாமியன்பன்  
மனக்கினிதாகக்கேட்டமாண் புடைமுனிவரெங்கள்  
சினக்கடுவினை கள்யாவுந்தீர்ந்தவென்றுவகைபூத்தார். (௬௨)

முதலாவது

ஞானயோகத்தை யுணர்ந்தவாறுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - ௬௨.



உ

இரண்டாவது

வருணாச்சிரமநிலையோர் மேன்மையுரைத்த

வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

முப்புரம்பொடித்தமுன்னே முண்டுகப்பதமுள்வைத்த  
வொப்பின்மாதவத்தீர்ஞானயோகத்தையுணர்ந்தவாறு  
செப்பினேமினித்தந்தம்மாச்சிரமத்தில்வழாதுநிற்குந்  
திப்பியகுணத்தார்மேன்மைத்திறமுநன்குரைப்பாங்கேண்டின். (க)

முன்னமோர்பிரளையத்துமுடிவினிற்பரம்பொருட்குப்  
பின்னமாமுலகமுழ்கப்பெற்றதுதமோமயத்தி  
லன்னதன்பின்புநாதனருளிற்சத்துவத்தினின்றும்  
பன்னரிதாயமுலப்பகுதியுண்டாயிற்றாலோ. (உ)

எக்குணங்களுமில்லாதானிறப்பொடுபிறப்புமில்லா  
னக்குணத்தவர்கொண்டாடுநம்பிரான்கூற்றினின்றும்  
முக்குணத்தினிலுண்டானார்முத்தொழினடத்தமுவ  
ரக்குணத்தவர்தம்மூர்த்திபேதங்களனேகமாமால். (ங)

புண்ணியனருளாற்பஞ்சபூதஞ்சத்தாதியைந்து  
கண்ணியஞானகன்மேந்திரியங்கள்பஞ்சவாயு  
வண்ணியகரணமின்னுமனேகவவ்வியத்தபேதம்  
பண்ணியயாவங்காலபாகத்தினுதித்தவம்மா. (ச)

அலரணைக்கிழவனம்மானருளிற்றடைத்தானண்ட  
மலருமவ்வண்டமெல்லாவலகமும்வானநாடர்  
பலருமானிடருமற்றைப்பயில்சராசரமுநானும்  
புலர்தராதுறையத்தன்னுட்பொருந்திடங்கொடுத்துவைகும். (ஊ)

உரைசெயிவ்வண்டத்துண்மண்ணுலகினருய்யநாதன்  
வரைசெயாச்சிரமநான்குவகுத்தனனதனூற்றத்தம்  
விரைசெயாச்சிரமநின்றும்விலகுறவொழுக்கம்பூண்டு  
புரைசெய்புன்பவத்தினீங்கிப்பொருட்கதியடைவானெண்ணி. (ஈ)

நித்தனைநிமலன்றனைநிருவிகாரணையொதி  
முத்தனைமூவருக்குமுதல்வனையெவ்வயிர்க்கு  
மத்தனையமலைபாகத்தற்புதப்பிரானையென்றுஞ்  
சுத்தனைஞானானந்தசோதியைப்பூசையாற்றி. (ஏ)

காரணமுலகிற்காகிக்காரணங்கடந்ததாகி  
யாரணமுடிக்குமெட்டாவானந்தரூபமாகி  
நாரணன்பிரமன்றேழநணுகொணாப்பொருளுமாகிப்  
பூரணமாகிநிற்கும்புண்ணிப்புராணபோற்றி.

(அ)

தத்துவாதீதனாகித்தத்துவசொரூபனாயா  
றத்துவாமூர்த்தியாகியாக்கல்காத்திடலழித்தல்  
பொத்துவாதனையுயிர்க்குப்புரிந்தருள்சுரப்போனாகி  
முத்துவாணகையோர்பாகமுதல்வனாய்நின்றாய்போற்றி.

(ஆ)

பன்னிராசதசருக்கம்படவிராசதவுரூபந்  
துன்னுவேதாவாயாக்கந்தொக்கசத்துவத்திதிக்கு  
மன்னுதாமதவுரூபமாலாய்த்தாமதவழிப்புக்  
குன்னுசத்துவவுரூபவுருத்திரனாய்போற்றி.

(க)

திடமுறுதவர்தியானஞ்செயப்படுமுதலேபோற்றி  
யுடன்முதனஞ்சுநல்கியுயிர்க்குயிரானாய்போற்றி  
படர்தமையிழந்தோரெய்தப்படுமொருபொருளேபோற்றி  
நடலையிப்பவஞ்சவாழ்க்கைகநசித்திடவருள்வாய்போற்றி.

(கக)

வம்பலர்கடுக்கைகமாலேவயங்குஞ்சடையாய்போற்றி  
யும்பலினுரியாய்போற்றியோதநஞ்சுண்டாய்போற்றி  
செம்பலமடியார்க்காக்குந்தீர்விலாச்செல்வபோற்றி  
யம்பலத்தாடிபோற்றியருட்டிருவுருவபோற்றி.

(கஉ)

எனத்துதியியம்புவாருக்கெம்பிரானருளிணாலே  
தனக்கிணையிலாதமேன்மைத்தத்துவஞானமுண்டா  
முனற்கருமந்தஞானமுதிக்கவஞ்ஞானநீங்கு  
மினக்கருமத்தானீங்காதிருண்ஞானம்போகமுண்டாம்.

(கங)

மயல்செயஞ்ஞானநீங்கமறிந்திடும்பாசமும்பின்  
னியல்பெறுமுத்தியெய்துமித்தகுதொழினின்றேரே  
தயல்வளர்மேனியானைத்தண்ணுவிதழியானைப்  
புயல்வளர்வேணியானைப்போற்றுதற்குரியராவார்.

(கச)

தருணமாமதிமுடித்ததம்பிரானடிப்பூசைக்கு  
வருணமாமொழுக்கினின்றும்வழுக்கினேருரியராகா  
ரிருணமாக்கொண்டியாருமிந்நிலையொழுகல்வேண்டு  
மருணமாச்சடையீர்வேதமறைவதுமிதுவேயாமால்.

(கரு)

இரண்டாவது வருணாச்சிரம நிலையோர்மேன்மையுரைத்த  
வத்தியாயம் முற்றிற்று.

ஆக அத்தியாயம் ௨-க்குத் திருவிருத்தம் - ௭௭.

உ

முன்றுவது

பிரமசரியவிதியுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பரமன்மலர்த்தாளுளத்திருத்திப்பாசவருக்கமோரைந்தஞ்  
சரமமுறவென்றிடுந்தவத்தீர்க்கவருணாச்சிரமநிலைக்  
கிரமமுடையாருயர்வுரைத்தாங்கிளராச்சிரமங்களுண்முதலாம்  
பிரமசரியவாச்சிரமம்பேணும்விதியும்பேசுவாம். (க)

தேற்றமுறுநல்லுபநயனஞ்செய்துகொண்டமறைச்சிறுவ  
னாற்றன்மிகவுந்தரும்வேதவத்தியயனமொருவானாய்ப்  
போற்றும்பலாசேகூவிளமேபோதியேயிம்மூவகையுட்  
சாற்றுங்கேசாந்தத்தளவோர்தண்டுதாங்கல்விதியாமால். (உ)

துகடர்முஞ்சிமேகலைமான்ளேறங்குபவீதந்தரித்துத்  
தகவார்மனையிலனம்பிச்சைதானேற்றுண்டுசந்தமு  
மிகவானுகியாசிரியற்கியலும்பணியோகையிற்புரிந்து  
சகமாதரிக்குந்திரிகாலசந்திக்கடனுஞ்செயல்வேண்டும். (ங)

காமங்குரோதமுதற்குற்றங்கடிந்துகாலையிலையினுஞ்  
சேமம்பெருகமக்கினிகாரியமுஞ்சிறப்பச்செய்வானாய்த்  
தோமங்கறவானவர்முனிவர்தொக்கபிதிரர் தருப்பணமு  
மாமந்திரத்திற்புரிந்திடுவானான்பிரமசாரியே. (ச)

ஒங்குமோமாக்கினியேனுமொளிரும்விரசாக்கினியேனும்  
பாங்கினுதவுதிருநீற்றைப்பகரும்வேதமந்திரத்தாற்  
ளங்கியபிமந்திரித்தன்பிற்சருவாங்கமுமுத்தூளனஞ்செய்  
தாங்கத்திரிபுண்டரநெற்றியகலம்புயங்கள்களந்தரித்து. (ஊ)

குற்றமகன்றமனத்தினனாய்க்கூடாரரணநீராகச்  
செற்றபரணையுமையோடுதியானம்புரிந்துபூவாதி  
மற்றவுபகரணங்களெலாம்வாய்ப்பத்தேடியப்பரமன்  
பொற்றபாதமருச்சித்துப்போரறிவணங்கவேண்டுமால். (ஈ)

தந்தைதாய்முன்னவர்விருத்தர்சாற்றுங்குரவர்ஞானியர்க  
ளிந்தநலமுள்ளோர்க்காணிலெழுந்துநாமகோத்திரமு  
முந்தவுரைத்துவணங்கிடுகமுன்னுமவர்வாழ்நாண்டி  
யந்தமடையாச்சவுமியனையாகென்றாசெயல்வேண்டும். (எ)

ஆசாரியனை வணங்கிடுங்கால் ன் னான் வலத்தானிடத்தாளிற்  
 நேசார்வலக்கையிடக்கையுறச்சிறப்பின் மாறிவணங்கிடுக  
 வேசாராவிலவுகிக நூலியல்வைதிக நூன் ஞான நூல்  
 பேசாரம்பத்தினுமுன்னர்ப்பேணுகுரவற்றொழுவேண்டும். (அ)

தன்றய்தந்நைதகுருவங்கிசத்தார்க்குளம்வாய்மெய்யடக்க  
 நன்றூசிரியன்சந்நிதியினயந்நுதொழுதஞ்சலிசெய்து  
 நின்றூரருளீதரப்பெற்றுநேரலாதவிடத்திருத்தல்  
 பின்றூவொழுக்கமெனக்கொண்டோன்பிரமசரியசிகாமணியே. (ஆ)

உண்மைமொழிந்நுவரல்கற்றவோத்தைதமறவா துறலன்பின்  
 வண்மையுறுநித்தியகருமம்வளருநைமித்தியகருமந்  
 திண்மைசிறக்குங்கநிமித்தஞ்செய்துவருதல்பிச்சையன  
 மண்மைமறையோரகத்தேதற்கவகப்படாதபக்கத்தில். (க)

வேறுவருணத்தாரகங்கண்மேவித்தகுதண் டிலமேற்று  
 மாறுகடியாசிரியனுக்கும்வழங்கிப்புனிதமொடுபதஞ்செய்  
 தூறுபுனலீராசமனமுயர்பிராணுகுதிசெய்தமுன்  
 னேறுகிழக்குமுகநோக்கியிருந்நுபுசித்தல்கடனாமால். (கக)

சீரார்மறையோன்பவதிபிட்சாந்தேகியென்றுஞ்செகம்புரக்கும்  
 பேராரசர்குலத்துதித்தோன்பிட்சாம்பவதிதேகியென்று  
 மேரார்தருவைசியன்பிட்சாந்தேகிபவதியென்றுமுரைத்  
 தூராரகஞ்சென்றியாசகித்தலொத்தவிதியென்றுரைப்பாரால். (கஉ)

அறையும்பெருமைமிகுவேதவத்தியயனமல்லாம  
 னிறையும்ந்நைமனுச்செபித்தனீக்கவேண்டுநீள்கதிரோ  
 னுறையுந்திசைநோக்கியும்புசித்தலொக்குமிவைமுன்விதியனைத்தும்  
 பொறையுந்தவமுமிகவளரப்போற்றுவோனேபுலமிகுத்தோன் (கங)

அரையிலுடுக்குமொண்டாணையடுபுல்லதளாக்கொண்டாணைக்  
 கரையிலுலகங்கண்டாணைக்காமமாதிவிண்டாணைத்  
 திரையில்வருநஞ்சுண்டாணைச்சிரஞ்சேர்மதியத்துண்டாணைப்  
 புரையில்குரர்செய்தொண்டாணைப்போற்றியொழுகவெப்போதும். (க)

இன்னபிரமசரியவிதியியற்றுங்காலேவிராகமிகிற்  
 பன்னவருமுத்தியினிமித்தம்பரமவஞ்சவாச்சிரமந்  
 தன்னதாசும்வணம்விரைந்நுசந்நியாசஞ்செயக்கடவன்  
 மன்னவுளதேற்காமனைவாழ்க்கைமருவன்மரபாமால். (கரு)

மூன்றாவது பிரமசரியவிதியுரைத்த வத்தியாயம்  
 முற்றிற்று.

ஆக ஆத்தியாயம் - க்குத் திருவிருத்தம் - கூஉ.



உ

நான்காவது

கிரகாச்சிரமவிதியுரைத்த வத்தியாயம்.

(கலநீலத்துறை.)

ஆறுகுடிதன்னருளிஞ்சஞ்சிதமழிய  
வேறும்வல்லினையின்றிநன்றிநுந்தவமியைந்தீர்  
வீறுசேர்முதலாச்சிரமத்தியல்விரித்தாங்  
கூறுதுங்கிரகாச்சிரமத்தர்கோட்பாடும்.

(க)

பிரியமாகிமுன்சொல்லியவிதிப்படிபிரம  
சரியநன்கனுட்டித்தபின்றக்கநூலொழுக்க  
முரியதேசிகனனுஞ்ஞயாலொத்தநன்னுளிற்  
றெரியவாஞ்சமாவர்த்தனஞ்செய்துகொண்டதற்பின்.

(உ)

மனையறத்தினுக்குதவியாநிமித்தம்வண் குலத்து  
ணினைதனக்கனுகூலமாய்நிகர்த்தகோத்திரத்திற்  
புனையுங்கற்பினுக்குரியபல்சின்னங்கள்பொருந்த  
வனையும்பேரெழிலொழுதித்திட்டவோர்மாலை.

(ஈ)

தனதுகுத்திரவிதிப்படிமணஞ்செய்த்தகுமாற்  
புனல்விராவியகுடிஞைதாரகைதழைபொதியு  
மினவிருக்கநாமம்பெறுமாதர்களைலார்  
தினமும்பன்னியோடறத்தையாசரித்திடல்சிறப்பே.

(ச)

பாரியோடவுபாசனஞ்செயல்விடிற்பதித  
ஞருமற்றவள்பூத்துநீராடுபின்பதிஞ  
ஞேருநாளிற்சந்ததிபெறப்புணர்ச்சியையுறுத  
ஞரின்வானவர்நல்லழலதிதியர்நிமித்தம்.

(ஊ)

பாகஞ்செய்திடலறநிமித்தந்தொழில்பண்ணல்  
யாகஞ்செய்திடல்யாத்திரைசெய்திடனிழித்தம்  
போகநல்குமிட்டிகள்செய்விப்பார்மறைபுரைவிண்  
டேகவத்தியயனஞ்செய்விப்பாரிடத்தேற்றல்.

(ஈ)

இன்னநான்குமிவ்வாறுசெய்பவன்மனையிருந்து  
நன்னர்முத்தியையடைபவனாடிடுமிவைக்குப்  
பின்னமாநீனத்தியற்றிடுவோன்பெருநாளும்  
பன்னருங்கொடுநாகிடைவீழ்ந்துவைபவனே.

(ஐ)

விடியமுன்னரேசனமிகாத்தகுமிடமேவிப்  
படிவிதிப்படிசலமலம்விசற்சனம்பண்ணி  
யடி.கரங்குதங்குய்யமண்ணறவிட்டுக்கழுவிச்  
செடியிலாசமனம்புனலுதடுறச்செய்து.

(அ)

சுத்திசெய்துபன்னிருதரம்புனறொகுத்துமிழா  
வொத்தகாட்டமென்றுமிழ்ந்துவாய்கொப்புளித்தொளிர்நீ  
ரத்தமேந்தியாசமனஞ்செய்தமையநானமுஞ்செய்  
துத்தமந்தருசந்தியாவந்தனமுஞ்ற்றி.

(ஆ)

(அறுசீரடியாசிரியவிருந்தம்.)

முத்தரம்பிராணாபாமமுறையுளிசெய்துபின்னர்ச்  
சித்தமாசின்றிக்காயத்திரியினைச்செபித்துச்செங்கே  
முத்தமப்பரிதிதன்னையுறுமனுவாற்றியானித்  
தத்தனதடிநினைப்பானவன்மனையொழுக்கம்பூண்டோன்.

(க0)

கதிரவனுச்சிமேவுங்காலுவ்வாறுசெய்து  
விதிவழிபிரமயாகம்வேதபாராயணஞ்சீர்  
பதியழற்கருமம்பூதபலியேநித்திபசிரார்த்த  
மதிமிகுமதிபூசைமாண்புறச்செய்யவேண்டும்.

(கக)

பாப்புகழ்ச்சந்நியாசிபகர்தரும்பிரமசாரி  
யாய்தருமில்லத்தட்டவடிசிலுக்குரிசீயாராவார்  
நேயமோடவருக்கோர்நாணர்ந்திடாதனம்புகிக்குற்  
றபவப்பாவம்போகச்சாந்திராயணமேசெய்க.

(கஉ)

அவரைநாடோறும்போற்றலருளுபிரிடத்துவைத்த  
றவறிலாதலவேண்டுஞ்சந்நியாசிகடங்கையி  
லிவரவேரவிழோர் துள்ளியின்புனலீத்திட்டாலுந்  
தவநெடுமேருவென்னச்சமுத்திரமென்னவேவாங்கும்.

(கங)

ஒருதரமில்லறத்தினுறைபவன்புசித்தல்வேண்டும்  
பெருகியவசத்தனுகிற்பின்னுமோர்தரம்புசித்தன்  
மருவியகவளநாலெண்வயங்குக்குடவண்டந்தான்  
பொருவியவளவைத்தாகும்புகிக்குமோர்கவளமாதோ.

(கச)

போனகம்புசித்தலோமம்புரிந்திடல்செபித்தன்மேன்மை  
யானவர்ப்பணிதலாசமனஞ்செய்தலாதியாய  
ஆனமிலிக்காலங்களுடவீதியாகனன்று  
மேன்மையிற்புசித்தல்வேண்டும்விசனமுள்ளின்றிமாதோ.

(கரு)

உசகபாத்திரம்வெதிர்ங்காலொண்கரந்தரித்தல்வேண்டுஞ்  
சிதமிசுதெய்வநீறுதிருமறைவிதிவழாம

விதமுறவங்கமெல்லாமியலவுத்தூளானஞ்செய்  
ததமிலாமனுவென்றியாருமறைதிரியம்பகத்தால்.

(ககா)

பிரணவசகிதமாகப்பிறங்குபஞ்சாக்கரத்தான்  
முரணவித்துயர்த்தஞ்சீர்முப்புண்டரந்தரித்தல்வேண்டுங்  
கரணமொற்றுமையினிற்பக்கனிவொடுமெவனெஞ்ஞான்று  
மரணமுப்புண்டரநீற்றணிநுதறரிக்கவல்லன்.

(கக) (கஎ)

அன்னவன்வேதவத்தியயனஞ்செய்ப்யனுமற்றைப்  
பன்னரும்விரதமெல்லாமனுடீடித்தபயனுமுள்ளா  
னின்னமுப்புண்டரத்தையேமறைவிரிக்குநீராற்  
றன்னம்விண்டோனும்பாவத்தழற்குழிநிரையம்வீழ்வான்.

(கஅ)

கண்மணிநிறையப்பூண்டுகருதிலிங்கத்திற்காமர்  
விண்மணிக்கதிர்சமழ்ப்பவிரிசடைப்பிராணவெற்புப்  
பெண்மணியொருபாலாணைப்பிறக்கவாவாகனஞ்செய்  
தொண்மணிப்புனல்புமுன்னொவறுபொருள்யாவுங்கொண்டு.

(ககூ)

(மேற்படிவேறு.)

பகர்பூசைசெயவேண்டியோகிகளாற்றியானிக்கப்படுதலானு  
மிகவாதபெரும்பிரளயத்துறுபூதங்களெல்லாமிலீனமாகித்  
தகவாகும்வண்ணமீட்டுற்பத்தியாகிவருந்தன்மையானு [மா.()]  
மிகவார்வமொடுமிலிங்கமென்றுரைப்பர்முழுதுணர்ந்தமேலோரம்

அவியாதுமுத்தழலும்வளர்த்துவரிற்பாவம்போமாகுஞ்சுத்தி,  
சவியாருங்கரணங்களதொற்றத்துவஞானந்தானேயுண்டாம், புவி  
யாருமகஞ்சவர்க்கநிமித்தமியற்றிடினதுவேபொருந்தும்வள்ளைச்,  
செவியார்தன்மனைவியிடைத் தென்புலத்தார்க்குரியகடன்றீர்க்க  
வேண்டி.

(உக)

புத்திரவுற்பத்திசெய்து கொளல்வேண்டுமெய்மொழி யெப்  
போதும்வேண்டு, மெத்தியபல்லுயிர்க்குமினிதுறநடத்தல்வேண்டு  
மிந்தவிதிவழாது, பத்தியினில்லறநடத்திவருகாலைவிரத்தியுறிற்  
பகருமேன்மை, வைத்தசந்நியாசியாய்வேதாந்தப் பொருளுணர்  
தன்மரபுமாதோ.

(உஉ)

விரத்திமிகக்கதிவேட்கைமென்மேலுங்கிளைத்தெழின்மெய்ச்  
சந்நியாசம், பரத்தியலுமஞ்சவாச்சிரமத்திற்செய்தன்மிகப்பாங்கே  
யாகு, முரத்திலெளியவன்பகூதகங்குடிசகமிரண்டுளொன்றிலுள்  
ளச், சிரத்தையொடுசந்நியாசஞ்செய்தன்மரபென்று தெரிக்கும்  
வேதம்.

(உங)

அவ்வளவுவிரத்தியிலானென்னில்வானப்பிரத்தமணுகியந்தச்  
செவ்வியவாச்சிரமமனுடீடிக்கலாமதற்கும்வலிசேரானென்னி

லொவ்வியவாழ்நாளளவுமில்லறத்தேயிருந்திடலுத்தமமாமின்பங்  
கவ்வியவவ்வறமெவர்க்குமாதாரமாதலினுற்கடைப்படாதே. (உச)

(கலிவிருத்தம்.)

பல்லறங்களினுநற்பண்புசான்றவி  
நில்லறப்பெருஞ்சிறப்பியம்புவாரெவர்  
நல்லறம்வழுவகைநடத்துவானெனி  
னல்லறவெழுஞ்சுடரணையதேகீனீர்.

(உரு)

நான்காவது கிரகாச்சிரமவிதியுரைத்த வத்தியாயம்

முற்றிற்று.

ஆ அத்தியாயம் ச-க்குத் திருவிருத்தம் ககள.

உ

ஐந்தாவது

வானப்பிரத்தவிதியுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

மலக்கோடுடைத்தைம்பொறிவாய்கண்மாறவடைத்துமனக்குடினொ  
நிலக்கோடணிந்தானடிக்கடலுணீளப்பாய்த்துநிறைதவத்தீர்  
விலக்கோதாதகிரகநிலேவிரித்தாமனுட்டிப்பாருளத்த  
வலக்கோதனுக்குந்தகைசான்றவானப்பிரத்தவிதியுரைப்பாம். (க)

உரியமனைவிமைந்தன்பாலுறவைத்தாவதுடன்கூடித்  
தெரியவரக்கொண்டாவதுநற்சிறப்பாருத்தராயணத்தில்  
விரியவிளங்குநிறைபக்கமேவுஞ்சபவாரஞ்சபநா  
ளரியசுபமுகூர்த்தத்திலடவிபுகுதல்வேண்டுமால். (உ)

ஒடிவிலியமாதிசம்பத்தியுள்ளோனுகித்தவஞ்செய்த  
னெடியசாகமூலபலநிலேதித்தரற்குப்பின்னுகர்தல்  
படியினகர்நின்றங்கொணர்ந்தபகர்தானியஞ்செய்பாகத்திற்  
கடிதலில்லாப்பதினுகவளங்கொளலுங்கடனாமால். (ங)

வேணிமுடித்தலுரோமமுகிர்வீழ்த்தும்வபனஞ்செய்யாமை  
யாணமிகுப்பமறையாய்தலைந் துமகமோமம்புரிதல்  
காணுமரநாருடுத்தநிரிகாலநானஞ்செயலுயிர்கள்  
பேணுந்தையுள்ளவனாதல்பிறழான்வானப்பிரத்தனே. (ச)

தானமேற்றல்புலான்மதுக்கொடன்மையிரண்டாந்தரம்புசித்த  
லீனமென்றுகடிந்தானுயிரவிற்பிறியானம்புரிதலன்றி



யான துயில்கொண்டிழனி லம்பாயாகக்கோடல்பொறியடக்கல்  
கான விதழிமுடிப்பெருமான் கழல்சிற்தித்தல்கடனென்றும். (௫)

காமம்வெகுளிமயக்கமறக்கடிதல்பிரசாபத்தியநன்  
னாமம்புணருங்கிருச்சிரமேநயக்குஞ்சாந்திராயணமே  
யமம்பயப்பமதிதோறுமியற்றல்வேண்டுநியதியாத்  
தூமன்னிடுவேனிற்காலஞ்சுடரைந்தழற்குநடுநின்றும். (௬)

பரவைவறப்பமுகின்மேய்ந் துபயம்பெய்திடுகார்காலத்தி  
னுரவுத்தருக்களடிமேவா துறுவெள்ளிடையிற்போயிருந்தும்  
விரவுபனிக்காலத்தறலின்மிகவுநனைத்தவுடையுடுத்திங்  
கரவி லாதவம்புரிதல்கடனும்வானப்பிரத்தனுக்கே. (௭)

தேவர்பிதிர்த்தருப்பணமுந்திரிகாலத்துஞ்செயவேண்டும்  
பாவுதவஞ்செய்காலத்துப்படர்கானுகர்ந்தேதார்கானிலையே  
மேவல்வேண்டுமுன்பக்கமிகையில்பாலும்பின்பக்க  
மாவின்றுங்கோமயரசமுமாகாரங்கொண்டிடலுமாம். (௮)

திருந்துசருகுபக்கணமுஞ்செய்யலாகுமானேரூன்மெய்ப்  
பொருந்துபோர்வையுடவீதம்புனிதமாகக்கொண்டிருத்த  
லருந்துமமுதினுபநிடதவப்பியாசஞ்செய்திடுதல்  
வருந்துன்பொருவியோகமுறல்வானப்பிரத்தற்கியல்பாமால். (௯)

ஓமக்கருவியுதவாவேலொளிரக்கினியையான்மாவிற்  
சேமத்துறவாரோபணமேசெய்தல்வேண்டுமில்லறத்தாற்  
காமற்புதமந்திரவிதிகொண்டணிந்துத்தூளனஞ்செய்த  
னாமப்பவநோயறத்துணிக்குநன்மைத்திரிபுண்டீரந்தரித்து. (௧௦)

கற்றார்விரும்புமாமணியேகாமற்காய்ந்தகண்ணுதலே  
முற்றாவிளமென்முலைபாகாமுப்பிலாதமுமுமுதலே  
நற்றாரணியிரதமாகநடத்திக்குறவெண்ணைகதேதாற்றிப்  
பற்றாரணம்பொடிபடுத்தபரனேயுன்னைத்தொழுதேனாள். (௧௧)

கவளக்களிற்றினுரிபோர்த்தாய்கடவுளார்களுயிர்சாம்பித்  
றுவளப்படர்ந்தவிடமிடற்றுத்தூங்கவைத்தசுகரூபா  
தவளப்பொடிபூசுடுமுதலேதண்ணம்பிறைவெண்ணிலவெறிக்கப்  
பவளச்செழுஞ்செஞ்சடைமுடித்தபரனேயுன்னைத்தொழுதேனாள். (12)

நீடும்புவனமனைத்துமாய்நிரம்புமுயிருக்குயிருமாய்த்  
தேடுமவர்க்குள்ளொளியுமாய்த்திகழ்வாய்தேவார்காமணியே  
கூடுஞ்சரும்பருமுதுழக்கிக்கொழுந்தேன்மடுத்துக்குமட்டியிசை  
பாடுங்கடுக்கைநறுந்தொடையற்பரனேயுன்னைத்தொழுதேனாள். (13)

விசம்புநிலனும்பாதலமும்விரும்பிமகிழ்வினேத்தெடுப்ப  
வசம்புபடுபொற்கழலொலிப்பவங்குஞ்சித்தாளழகெறிப்பத்  
தசம்புநிகரப்புடைத்தமுலைத்தாயார்திருக்கண்சாத்தியிடப்  
பசும்பொண்ணியம்பலத்தாடும்பரனேயுன்னைத்தொழுதேனல். (௧௪)

என்றுதுதித்துஞ்சிந்தித்துமிருக்கவேண்டுமிவ்வாறே  
யொன்றுமனுட்டிப்புற்றவன்பிளோங்கும்விராகத்தொடுமுடனே  
சென்றுசந்நியாசத்திற்செப்பும்பேதங்களிலொன்றி  
னின்றுவழுவாவகைகடத்தனீதியென்பாரநெறியுணர்ந்தோர். (௧௫)

ஐந்தாவது வானப்பிரத்தவீதியுரைத்த  
வத்தியாயம் முற்றிற்று.

ஆவத்தியாயம் ௫-க்குத்திருவிருத்தம்-௩௩.

உ

ஆறாவது

சந்நியாசவிதியுரைத்தவத்தியாயம்.

(கலவிருத்தம்.)

கரியமலவேர்கரியமாயையொடுகன்ம  
யிரியவரனாரருளையீட்டுமுனிவீர்காள்  
பிரியமிகுவானப்பிரத்தவீதிசொற்றூ  
மரியகதிபார்சந்நியாசவிதிசொல்வாம். (௧)

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

குலவுறுசந்நியாசவாச்சிரமங்குடசகம்பகூதகமஞ்ச  
நலமிகுபரமவஞ்சமேயென்னநான்கதாங்குடசகநிலையோ  
னிலகுசந்நியாசஞ்செய்துகொண்டபின்றனில்லத்தினாவதுகடும்போ  
ரலர்தருமில்லினாவதுமிதவையையமேற்றுண்டிடல்விதியால். (௨)

சிகையுபவீதஞ்செங்கரோயாடை திரிதண்டங்கமண்டலந்தரி  
த்த, நகைகெழுநீற்றுச்சூளனஞ்சருவாங்கமுந்தகச்செய்திடல்விதி  
யின், வகையொளிர் திரிபுண்டரந்தரித்திடுதல்வயங்குகாயத்திரிசெபி  
த்தல், பகையரணெரித்தோனருட்குறிப்பூசைபத்தியிற்புரிந்திடன்  
மரபால். (௩)

மாற்றருமேன்மைப்பகூதகன் கடும்போர்மைந்தரா தியர்தமை  
யொருவிப், போற்றுமேழகத்திலனப்பலியேற்றுப்புசித்திடல்பொ  
ல்திரிதண்டஞ்சாற்றிடுபுனிதகமண்டலமுழைத்தோல்சத்திரமுத்த  
ரீயம்மே, யாற்றல்செயோகட்டமே குளிர் தாங்காடையே தூயகோ  
வணமே. (௪)

பன்னுபாதுகையே சிறுதுளைச்சூசி பட்டிழையியற்றியசெபநா  
ண், மின்னுக்ர்ச்சிறுவாண்மண்டொடுகருவி தொகுமிவையுடையவ  
னாதன், மின்னு வெண்பூதி தூளிதஞ் சருவாங்கமும் விளங்குறமிசச்  
செய்த, லுன்னுநற்றிரிபுண்டரந் தரித்திடுதலுபவீதஞ்சிகையுடைத்  
தாதல். (௫)

சழல்பவத்திடுகாமாதிகணீத்த தூமனமுடையனாய்ப்பாவங்  
கழல்படச்செயுஞ்சாவித்திரிசந்திகாலங்கடொறுஞ்செய்திடுத  
லழலவீர்குடங்கைமுக்கணெம்பெருமானருட்குறியருச்சனையியற்ற  
றழல்வீழிப்பேழ்வாய்க்கூற்றுயீர்குடித்ததாமரைதியானித்தல்கடனா  
[ல்

கொண்டசீரஞ்சன்கமண்டலங்கந்தை கோவணம் பலிக்கலன்  
வேணுத், தண்டமுத்தரீயங்கொளறிருநீறுத் தூளானந்தகச்செயறகை  
முப், புண்டரந்தரித்தல்சிரச்சிகைமழித்தல் பொம்மலெண் கவளமீ  
புசித்தன், மண்டலம்புகழ்சாவித்திரி சந்திவயங்குகாலந்தொறுஞ்செ  
யித்தல். (௭)

திடமுறவான்மவிசாரஞ் செய்திடுதறீர்த்தயாத்திரை புரிந்திடு  
தன், படர்கிருச்சிரஞ் சார்திராமனமுதலாப்பலவிரசமு மனுட்டி  
த்த, விடமுறுமோரூரீனிவொர்நாளன்றி யேற்றநாளிராமைசஞ்சரி  
த்தல், படவரவணிந்தீதா னருட்குறிப்பூசை பத்தியிற்புரிந்திடன்  
மரபால். (௮)

மேதகுபரமவஞ்சொண்பூதிவிளங்கிடுத்தூளானஞ்செய்தல்  
கோதகறிரிபுண்டரந்தரித்திடுதல்கோதனவான்மயிர்க்கயிறு [வி  
பூதமிக்குறகமண்டலமுழைத்தோல்பொருந் துவாண்மண்டொடு கரு  
யேதமில்யோகபட்டமுத்தரீயமியை துளைச்சூசியொண்கந்தை. (௯)

கதிர்வெயின்மறைக்கத்தக்க சத்திரமேகழறராக்குமிழ்செய்பாது  
கையே, வெதிர்புரிதண்டம்விழைசெபமாலேவெண்ணிறக்கோவணங்  
கோடல், பிதிர்தராதேமப்புண்டரமென்றும்பிரணவமனுவினாற்செய்  
தன், முதிரொளியுபவீதந்தபுத்திடுதன் மொய்சிகையொடுதலைமழி  
த்தல். (௧0)

நீத்தியகரும நீத்திடல்புனித நிகமுமண் பாத்திரந்தாரு, வொத்  
தபாத்திரமே கஞ்சபாத்திரமே யுவந்திடும் வேணுபாத்திரமே, யத்  
தபாத்திரமே யிவைகளி லொன்றாலறல்கொடர் சமனஞ்செய்திடு  
தல், பத்தியின்மரூது பரசிவதியானம் பண்ணுதல் கடனென்ப  
பகர்வார். (௧௧)

பாடுநற்புகழ்சால்பகடகனஞ்சன்பகருமண்பாத்திரமன்றி  
நீமற்றொருபாத்திரங்கொளறகாதானீ திசால்பரமவஞ்சனுக்குக்  
கடுமான்மிதவையமேற்றுண்கை சூய்கமழ்பலகறியோடு  
நாடுமோதனமுங்கவர்வுறியேயாகநசித்திடுநிலைத்திடலின்றி. (௧௨)

குறைதரநுகரின் வருத்தமேமிகுந்து கொளுமுடற் சோர்ச்சி  
யாதலினு, னறைதருமியோகந் தனக்கனுகூல மாகுமாபுசித்திடல்  
வேண்டு, மறைமொழிக் குரவன்சேவை செய்திடுதன் மதித்திடு ஞா  
னவப்பியாச, நிறைதாச்செய்தல் சவுசமேநான நிகழ்தியானந்  
தவரூமை. (க௩)

பொய்மொழிகாமங் குரோதமாற்சரியம் புகர்படு முலோபமே  
மோக, மைமலியகங்கா ரங்களைந்திடுதன் மண்ணுயிரிளுவகை நட  
த்தல், செம்மையார் தருமன்னிவர் கடனாஞ்சு சிறந்தநாற் சந்நியாசி  
ஞா, மெய்மையே சாதூர்மாசிய விரஹம் விழைந்திடல் விதியெனும்  
வேதம். (க௪)

முதறிவாண்மைக் குடசகன்முதலா மூவரா முத்திகொள்பாக்  
குத், தீதகல்சாவித் திரிமனுநாளுஞ் செபித்திடல்வேண்டு மற்வொ  
ருவன், வேதமந்திரங்கட் காசியாமெழுத்தை விரும்புபு செபித்தி  
டல்வேண்டுங், காதலிற்சந்தி காலங்கடோறுங் கவின்படு புனித  
னையாகி. (க௫)

அறுதரமறை மூலத்தினுற் பிராணாம நன்கியற்றிட னூற்  
றெட், நிறுதரமுரைத்த வெழுத்தையே யெண்ணலொருவரு மிலா  
விடத்திருந்து, செறுபொறியடக்கியியல்வகைசமாதி செய்திடலிவ்வ  
ணமாகக், குறுமதிமுடித்த தம்பிரானருள்கைக் கொளுந்தொழிலே  
செயல்வேண்டும். (க௬)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

உத்தமவிருத்திநின்றுமுயர்ச்சியில்லாதநீச  
வத்தகுவிருத்திசார்ந்தோ னாருடபதிதனாவான்  
சித்தமாசொருவிமேன்மைதிருமுஞ்சந்நியாசி தன்னை  
யொத்தவேழ்பரித்தேர்மேவுமொளியினன் காணுந்தோறும். (௧௭)

பேசும்மண்டலத்தைப்பேதித்துக்கொண்டுமேலா  
மேசினல்லுலகஞ்செல்வானையிவனென்றுள்ளஞ்சும்  
பாசமிலனையன்வைகப்படுங்கிரகத்தெந்நாளுந்  
தேசவிர்செம்பொன்முன் னாஞ்செல்வங்கள் பெருகுமாலோ. (௧௮)

பொறியவித்தொழுக்கினின்றுபொலிபவனையானுலு  
நெறியவித்தடாதசெய்துநிற்பவனையானுலுங்  
குறிபடுபுகழ்ச்சந்நியாசிகொண்டவேடத்தினுனே  
யறிவுருவமலனென்றையாவரும்வணங்கத்தக்கோன். (௧௯)

(மேற்படிவேறு.)

மருவுபிரமசரியனுக்குமன்றன்மலர் மேலவன்றெய்வந், திருவமி  
குமில்லறத்தாற்குத்திகிரிக்குடங்கையான்றெய்வ, மொருவில்வானப்



பிரத்தனுக்கொள் ளொளியேழ்பரித்தேரோன்றெய்வம், பொருவ்வ  
சந்தியாசிக்குப்போற்றுமகேசனேதெய்வம். (௨௦)

பகவன்மறையந்தமுத்தொடராப்பரமனடியாருளத்தகலாத்  
தகவன்றெய்வமாதவினாற்சந்தியாசவாச்சிரம  
மிகவுஞ்சிறத்தவறத்ததால்விளங்கும்பரமவஞ்சனுடல்  
சகமின்புறச்செய்கனனமலாற்றகனம்புரிதல்கடாதால். (௨௧)

அணையன்றனக்குத்தரகிரியையயா திகளுமின்றவன்மனைவி, நிலை  
யுமைந்தராதியர்க்கு நிகழுமாஞ்சமுமின்று, புணையுங்கனனமாயவ்  
டம்போதிப்பதிட்டைசெயல்வேண்டு, வணையுமிலிங்கப்பதிட்டை  
யினாள்வரும்பேறளிக்குமப்பதிட்டை. (௨௨)

கனனம்புரியுங்காலையவன்கரிசிலுடலக் தொட்டாலு, மனனை  
க்குருகக்கண்டாலுமறங்கள்யாலும்வலியழியுஞ், சினமின்மற்றழை  
ருக்குஞ் செய்யவேண்டுங்கனனமுத, லனகனூலின்படிபின்னராந்  
றல்வேண்டுத்தகனமே. (௨௩)

விருப்பினிவைசெயல்லறத்தான்மிளிர்மாமேதபலனைடவன்  
சருப்புமுரன்மென்மலர்நிற்றேராயிற்சுழியுமாஞ்ச, மருப்புமுலையாள்  
வீழிகளிப்பவணிமாமன்றினடநவிலும், பொருப்புவில்வி குஞ்சித்த  
தான்போற்றுப்புலமைத்திறத்தே. (௨௪)

ஆளுவது சந்தியாசவிதியுரைத்த  
வத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம்-சு-க்குத் திருவிருத்தம்-ராஞ்சு.

உ

ஏழாவது

கழுவாயுரைத்தவத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

விடமெனக்கருகிவடவையிற்கொதித்துவினையிர்நடுங்கிடத்தோ  
ற்றுஞ், கடர்வீழிக்கொடும்பற்கூற்றுயிர்குடித்த தூயமுண்டகமலருள  
த்தீ, ரீடர்கெடுத்தயர்சந்தியாசவாச்சிரம மியம்பினமினிக்கொடும்  
பாவப், படர்தபுத்தெவர்க்குநலமருள்கழுவாய் பலவுளவவையுநன்கு  
ரைப்பாம். (௧)

மறையவற்செகுத்தோன் கழமதுதுகர்ந்தோன்வயங்குசெம்பொ  
ற்களவாண்டோ, னிறையருட்குரவன்பன்னியைப்புணர்ந்தோனிக

நிலிக்கொடியரையாரு, மறைவரான்மாபாதகரென விவரையதெத்  
தொருவருடநட்டவரு, முறைதவிர்மாபாதகர்களையென்ன மொழி  
வதற்கையமொன்றின்றே. (௨)

அறிதரான்மறையோற் செகுத்தவன்றன்னை யவமதித்தடவி  
யுட்புகுத்து, செறிதருமெவர்க்குந்தன்னிழிபுரைத்துஞ் சேர்சருகாதி  
தய்த்தஞ்சோ, நெறிதலையோட்டிற்சிசை மேற்றுண்டு மிவ்வணம்  
பன்னிருவருட, மறிமழுக்குடங்கை வள்ளரூளுள்ளி வசித்திழன  
சித்திமீம்பாவம். (௩)

தெரிந்துமறையோற் செகுத்தவன்பாவந் தீர்த்திடவெண்ணி  
னனாயிற், பரிந்துதன்னகர்நின் நழல்புறங்கொடுபோய்ப் படர்சிகை  
கொண்டெழுவளர்த்து, விரிந்தசெஞ்சடையிலளம் பிறையணிந்தவி  
மலனை நினைந்துதன்னுடல, மெரிந்து நீரூகவீழ்ந்திடல்வேண்டு மீது  
செய்திடமுடியாதேல். (௪)

யிகுமுபவாசவிரதஞ்செய்தேனும் விழையறப்போர்புரிந்தேனும்,  
நகுமணிகொழிக்குங்கங்கைமுன்னுய நதிநதப் புனல்விழுந்தேனும்,  
தகுமகாப்பிரத்தானம்புரிந்தேனும் சாந்தமா மறையவர்தீம்பா, ஓசு  
கரைச்செருத்தலான்பொருட்டேனுமுயிர்விடினெழிந்திமீம்பாவம்()

உள்ளவுமொண்ணாப்புரைசெறிகளனை யுண்டவெனெழிவரும்பா  
வச், தள்ளவெண்ணினனே லள்ளவிற்குளிக்குந் தகுதியோர்ந்துள்ள  
மாழாந்த, பிள்ளைவாண்மதியஞ்சுடியையநினைந்துபெருந்தளம்வழிதர  
ப்பெய்த, கள்ளையேகொதிப்பவெதுப்பிவாய்மடுத்துக்கழிதலேவேண்  
டுமொல்லாதேல். (௫)

விண்ணியலமரருறுப்பினிலடங்கவிளங்கிடுகுடம்புரை செருத்  
தற், புண்ணியவான்கள் சலத்தினையேனும் புகன்மயவிரதத்தையே  
னும், தண்ணிபெறப்பேயனும் புனலேனும் தழலிடைக்கொதிபெழக்  
காய்ச்சிக், கண்ணியவாயினழலெழவீடுத்துக்கழித்துயிர்விடுப்பினும்  
கழியும். (௬)

வயங்குபொற்களவு செய்தவனிரும்பின் வலியுடை முசலமொ  
ன்றியற்றி, நயங்கொளந்நகர்மன்னவன்கரத்தளித்து நடுங்குதன்னி  
ழிதொழிலியம்பி, யுபங்குதலொழியவருள்கென விரந்தோரடியவன  
டித்திடத்தலையேற், நியங்குயிர்விடுப்பின் விடுத்திமீம்பாவமிறைவனும்  
ம்பழியடையானே. (௭)

கரைசெயிக்கமுவாயுருற்றவொல்லாதேற் கள்ளுனனந்தணற்  
செகுத்தோற், குரைசெயும்விரதம்புரிக்கவொல்லாதே லுனைவயப்பரி  
மகம்புரியா, வரைசராடுறநீரவயிருத்திலாடுகவதுவு மொல்லாதேற்  
புரையறுசெம்பொன்றன்னிறையுணர்ந்தபூசரற்குதவுதல்கடனும். (8)

அருடருமாசான் பன்னியின்மணிசெ யணிமுலை மணந்தவன் பாவ, விருடபவெண்ணிலிகழ்ந் துதன்செயலையிரும்பினு லவனாருப்ப ண்ணி, வெருடருதழலிற்பொறியெழக்காய்ச்சி விரும்பியவன்பருக் கின்பப், பொருடருபிராணநினைந் துமார்பழுந்தப் புல்லிவீந்திடுதலே வேண்டும். (க௦)

தேசிகன்மனையாட் புணர்ந்தவனீ துசெய்ய வொல்லாதெனிற் குறியைக், கூசிலனாகிவாளினு லறுத்துக்குடங்கையினேந்தியஞ்சரும் பர், மூசியபடலைக் கடுக்கையானடிகண் முன்னுபுகற்றுறையுளெ னப், பேசியதிசைபோய் மறீந்திடினொழியும் பின்னென்றறற்பெய ரரும்பாவம். (க௧)

வெப்பியலிவரோடியைந் தவர்பாவம்வீளித்திடுதண்டமு மவ ர்க்குச், செப்பியதண்டமே யினுமுகிழ்வெண் டிங்களுங் கங்கையு மணிந்த, துப்பியல்சடையான் றிருவடிநினைந்து சுடுசுடர்த்தழலினு வதுநற், றிப்பியப்புனலினு வதுவீழ்ந் துசெத்திடினுந்தொலைந்தேகும்.

குரவனைப்பிழைத்த கொடியவன்மறையோற் கொன்றவற்கியம் பியவிரத, முரவுறப் புரிதல்சாந்திராயணமே யுரைத்திடப்படுகிருச் சிரமே, விரவுறப்பற்பனடத்துதல்புரவி மேதமாமகம்புரிவேந்தர், பரவுபுண்டாமெவபிருதத்திற்புக்குழுக்குதல்கடனாமால். (க௩)

மகன்மனைக்கிழத்தி தன்னுடன்பிறந்தாண் மருவுதன்மகளிவ ர்ப்புணர்ந்தோ, னிகன்மனத்தவரு ரெரியுணக் கொடுத்தவெந்தை தாளீருதயத்தெண்ணி, யகனிலத்தழல்வீழ்ந் திறந்திடல்வேண் டுமத் தையைமாயியைப்புணர்ந்தோன், மிகன்மதித்தென்றுஞ்சாந்திராய ணமேவினைத்துயிர்விடுத்திடல்வேண்டும். (க௪)

தன்னுடன்பிறந்தாண்மகள் சகோதரனைத்தழுவுறுங் கிழத்தி யைப்புணர்ந்தோன், பன்னிசொந்திராயணவிரதம்பன்னிரண்டுளற் றிடவேண்டு, முன்னிடு தாயோடுதித்தவர்வயிற்றினுற்றவரணிமுலை தோய்ந்தோன், மின்னிடுதழலை வளர்த்ததில்வீழ்ந் து வீந்திடல்விதி யெனப்பகர்வார். (க௫)

இழிவுறுமாதர்ப்புணர்ந்தவன்பாவ, மியம்பிடத்தக்க சாந்தப னங், கெழியநற்பயன்செய்கிருச்சிரந்தத்த கிருச்சிரஞ்செய்திடின கலு, மழிவுறுமுளத்திற் பூத்தமாதரைந் ராடுமுன்புணர்ந்தவன்பாவ, மொழிதரமுன்றுநா ளுணவொழிக்கிடுழிதரு மென்மனாருணர்தோர்

வேற்கருநெடுங்கட்கன் னியர்பகத்துமிருகையானியினுமிந்திரியம் பாற்படவிடுத்தோன்சாந்திராயணமேபண்ணிடிற்றொலைந்திடும்பாவ நாற்குலத்தினுமேதிலர்க்குரியார் தநலநுகர்ந்தவன்பெரும்பாவ மேற்குமாறழலைவளர்த்ததின்வீழ்வுற்றிறந்திடா தொழிதராதென்றும்



ஒழுக்கமுற்றிழுக்கி யழிந்தமங்கையரை யுறுதவம்புரிமடவா  
ரை, யிழுக்குறு கழைக்கூத்தாடு மாதர்களை யியலுறு தேவதாசிய  
ரை, வழக்குறுசிலதிமாதரைப் புணர்ந்தோன் வயங்குசாந்திராயண  
ஞ்செயறு, சழுக்ககற்றுவரைப் புணர்ந்தவன் பத்துக்கிருச்சிரமாற்று  
தல்வேண்டும். (கஅ)

சீர்த்தநற்பிரமசாரி மங்கையர்தஞ் செழுங்கடிதடம் படிதரிற்  
புன், கார்த்தபத்தோலைமெய்யின்மேற்போர்த்துக் கசிந்து முக்கால  
முழுழ்கிப், பார்த்தவர்க்கெல்லாந்தன்னிழிபுரைத்தேழ் பயிலகம்பிச்  
சையேற்றுண்டு, தேர்த்தடப்புய்யர்ற்றியானித் தோர்வருடந்திரி  
தரவேண்டுமிவ்வாறே. (கக)

இயலுறுபிரமசாரி யென்றுரைப்போனிந்தியக்கலிதஞ் செய்  
வானே, லுயலுறமுழ்கி மாமறைமுலத் தோடுகா யத்திரிமனுவை,  
மயலறப்பதினாயிரந்தரஞ்செபிக்க மாண்டசந்நியாசியுமிந்தச், செய  
லுறின்முழ்கிப்பிரணவம்பதினாயிரந்தரஞ் செபித்திடல்வேண்டும். ( )

அந்தணர்முதலோரரசரைச்செகுப்பி னந்தணற் கடிந்தவர்க்  
குரைத்த, மைந்துறுகழுவா யியறறலக்கழுவாய்வயங்கு பார்ப்பனிக்  
கொலைக்கோரெண், சந்தநல்வணிகக்கொலைக்குமுன்றரசத்தையறன்  
கொலைப்பழிக்காறு, பந்தமார்பின்னோர்தம்மடமகளிர் பழிக்குநன்  
கோரியாண்டியற்றல். (உக)

ஒருபதினாறுதினந்தலைமண்டையோட்டிலேழ் மனைப்பலியே  
ற்றுண், டிருநகர்க்கண்ணேதிரிதரிற் சுணங்க னிகுத்தபாவந்தொலை  
ந்தேகும், பொருதிறற்கேழல்பாடலநகுலம் பூனாகொன்றவன்கிருச்  
சிரமும், வருமெலிதவளைமாய்த்தவன்சாந்தி ராயணமுஞ் செயன்  
மரபால். (உஉ)

அரவுயிர்செகுத்தோனொருமதியுளவோரங்கை பாலநுந்தினோற்  
றிக, பரவுறுயின்சொற்றதையையொறுத்தோன்பனவருக்கானு  
தவிடுக, விரவுபல்பறவை யொறுத்தவன்யிக்க விரதமாற்றுபுமறை  
யோர்க்குக், கரவறுமனத்தின்விருப்பியொண்ணிதியுங் கறவையுமளி  
ப்பதுகடனாள். (உங)

பாவடிக்களிற்றுமுதல்விருகங்கள் பாற்றினோர்விரதமிக் காற்  
றித், தூவடிசிலை நெய்பாலொடுமறையோர்துய்த்திட வளித்திடல்  
வேண்டும், பூவடைபழங் காய்செறிதருக் குறைத்தோர்பொலிதரு  
மிலதைகளறுத்தோர், மூவருமிருக்குவிளம்பிநெய்யருந்தி மூன்று  
நானோற்றிடல்வேண்டும். (உச)

அறிதரா தூன்சேராக்கையையொறுத்தோற் காசிரியன் வழி  
பாட்டாற், செறிதருந்தீர்த்த நானமுற்பலவாற் றீர்ந்திடும்பாவமற்ற



றிந்தேன், மறிதராநாகிற்றுனைந்திடல்வேண்டும் வம்பலர்மனைமுத  
ல்கவர்ந்தோர், குறிபெறவவர்க்கவ்வீந்துசாந்திராயணங்குணமுறச்  
செயல்வேண்டும். (௨௫)

கோசிகம்பைம்புலிந் தனம்புலால்பால் குளமதண்முதலியவ  
வ்வி, னேசமோடிழந்தார்க்கவையளித்துணவுநீத்தானைந்தருந்திடல்  
வேண்டும், பூசைவெண்குரண்டமரிட்டம்வெங்கீரி புறாக்கிளியூர்க்கு  
நீஇமுதற்பு, ளாசையினுகர்ந்தோருணவினை யொழிந்தீ ராறுநானே  
ற்றிடல்வேண்டும். (௨௬)

முடைப்புலாலுணங்கல் கோழிவெண்முட்டை முனிவிலாதரு  
ந்தினேரார்மாழ்கித், தடைப்படாதுயர்சாந்திராயணவிரதந் தகவொரு  
மதிசெயல்வேண்டும், படைத்திடுமபூபம் பாளித முதலாப் பல்லவங்  
கடவுளர்க்குட்டா, தடைத்தவர்மோடுவீங்கிடவீரும்பி யாற்றுககிரு  
ச்சிரவிரதம். (௨௭)

அழலினுக்கூட்டாதுண்பவரிழிந்தோ ரகத்தினிதுண்டவர்சிரா  
ர்த்தஞ், கழறருசூதகாசவுசத்திற் றுய்த்தவர் கிருச்சிரஞ்செய்க, கழ  
றாமலமோர்மூன்றையுமருந்துங் காலையுந்தயிலநன்காடித், தழல்  
வெதுப்புறுநீர் தோய்முனும்தீடுத்தோர் சாந்திராயணஞ் செய  
வேண்டும். (௨௮)

கொடியசண்டாளர் தீத்தொழில்செய்வோர் குணமறுகலாம்  
வினைப்பவர்கள், படியிடைப்புத்து நீர்குடையாதபாவையரிவர்களை  
யன்பி, நெடிதுறப்பார்த்தோர்மூன்றுநாளன்னநீத்தானைந்தருந்திட  
ல்வேண்டும், கடிமதுமறந்து தீண்டினேர்முந்நாள் கழித்துணவான  
வீபருந்தல். (௨௯)

முனிவரர்தமைக்கற்புறுமடவாரை முறைபெறுநல்லொழுக்கி  
னாரை, நனிமதியாதெள்ளி னரழல்விறகானுவினைக்கருக்கிடல்வே  
ண்டும், புனிதமாந்தேவாலயத்தினந்தனத்திற் புகர்படுமும்மலம்விடு  
த்தோர், கனிவிணைகுறி நீத்துடன்கிருச்சிராதி கிருச்சிரங்கவின்  
பெறச்செய்க. (௩௦)

வளம்பெறுசந்நியாசியென்றுரைப்போன் வரிமுலை மங்கையர்  
போக, முளம்பெறநினைப்பி னாற்றிடவேண்டு முயரவகீரணிவிர  
தம், விளம்புமந்நினைப்பு மறவியிற்றேன்றில் விரைந்தினிதாற்றிட  
வேண்டும், களம்படாத்தத்த கிருச்சிரவிரதங் கண்ணுதற்பிரானடி  
நீனைந்தே. (௩௧)

விதியினைவிலக்கிடேதத்தைப்புரிந்துவே தநிந்தனைமுதற்பலவு  
மதியுறச்செய்தோன்செய்தநாளளவுமாண்புறச்செய்திடவேண்டு  
மதிகமாந்தத்தகிருச்சிரவிரதமம்பிசைபாகனையிகழ்ந்தோர்  
பொதிதருபாவமவனருளன்றிப்போக்கிடப்படாதெவற்றாலும். (௩௨)

சொற்றவிக்கழுவாய்பலவுளுமதி கந்தூரிசறுஞானமாங்கழுவாய்  
மற்றதுபெறுவான்பத்தியேசாந்திவகுத்திடுதாந்திமுற்குணக்க  
ளற்றவனாசாரியற்போற்றியுவப்புறுபணிவிடைசெய்து [ம்.  
செற்றுநற்பொருள்கள்விளங்குவதாந்தசிரவணஞ் செய்திடவேண்டி

திகழும்வேதாந்தசிரவணமத னாற்சீர்தருஞானமேதழலா  
யிகழ்வுறுபாவமெனும்பெருங்காட்டையெரித்திடுமச்சிரவணமே  
புகழுமும்மதிமூவிருமதியிராறுபொலிமதிபுரிந்திடினமுறையே  
யகழுஞ்சூக்குமபாதகமுப்பாவம்டருமாபாவம்விட்டகலும். (௩௪)

மறையினந்தத்தை யெவனனுட்டிப்பான்மற்றவன் னுயர்ச்சமு  
சாரத், துறையினின்றகன்று முத்தியையடைவான் சோர்வறவனுட்  
டிக்கும்போது, குறையுறிற் சுவர்க்கபோகந்துய்த்துயர்ந்தகுலத்தி  
லோர் தரம்புவித்தோன்றி, நிறைபெருங்குரவ னருளி னாற்பாசநீக்  
தரனடிநிலடைவான். (௩௫)

ஏழாவது

கழுவாயுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ. அத்தியாயம்-எ-க்குக் திருவிருத்தம்-ஈகூடுக.

உ

எட்டாவது

தானபலமுரைத்த வத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

மின்னுநீரொளிர்சடைவிமலநாயகற்  
பன்னுமாதரவுடைப்பளகிலந்தணீர்  
மன்னுபாவக்கழுவாயுரைத்தனந்  
துன்னுதானப்பெரும்பலமுஞ்சொல்லுவாம். (௧)

மானவர்க்கறிவினைவயக்கியின்பரா  
மானமார்முத்தியில்வைக்குநீர்மையாற்  
ராணெவ்வகையுளுந்தக்கவித்தியா  
தானமேசிறந்ததுசாற்றுங்காலேயே. (௨)

ஆன்றவின்சுவையுடையன்னதானமே  
சான்றபூதானங்கோதானமேசுடர்  
சான்றபொற்றானமேகன்னிதானமே  
தோன்றமற்றிவைகளுஞ்சொலின்விசேடமே. (௩)

சிவனடிப்பத்தியிற்சிறந்தவேதியர்க்  
கிவர்தரும்வினைவிரும்பூமிதானஞ்செய்  
தவனிமண்ணுலகிடையாரவாழ்ந்துபி  
ணுவமையிற்சுவர்க்கம்வாழ்ந்துறுவன்முத்தியில்.

(ச)

புரையிற்சிறந்தளவுடைப்பூமியேனுமெய்  
கரையுஞானியர்கொளக்கனிவினித்துளான்  
விரைநறுங்குழலியர்விருப்பிற்குழ்தரத்  
தரையிடைவைகினுமுத்திசார்ந்தவன்.

(சு)

துண்மைகொணன்மதிநூனிற்செழுந்  
தண்மைகொள்வேதியர் தமக்குத்தீட்டலில்  
வண்மைகொள்விஞ்சையவழங்கிடுஞன் கதி  
யுண்மையன்பவத்தின்வந்துருனெஞ்ஞான்றுமே.

(சூ)

தரைபுகழொழுக்குடைச்சந்நியாசிகட்  
குரைபெறுமன்னீருதவினென்மடம்  
வரையெனக்கட்டுமகிழ்வினல்கினென்  
விரையவான்பதங்கட்குமீதுசென்றவன்.

(சு)

சீரமாவசியைத்தினநல்வேதியர்க்  
காரநிட்காமியமாகவன்னநல்  
கோருமாவுணர்வினனுயரறத்தனாய்ச்  
சாருவன்பரமன்சாருபமென்பவே.

(சு)

கண்ணபக்கஞ்சுதூர்த்தசியிற்கற்றுணர்  
புண்ணியவேதியர்தமைப்புராரியா  
வெண்ணியின்சுவையனமினிதினூட்டுவான்  
நிண்ணியவினையற்செல்லுவான்கதி.

(சூ)

நற்றிரையோதசினயங்கொளந்தணர்க்  
குற்றிடுமடிசிலன்போடுமூட்டுவான்  
பற்றுறுசெல்வனாய்வாழ்ந்துபாரிடைப்  
பிற்றடையிலாதுறும்பிரமலோகமே.

(சூ)

துவாதசிதினத்திலச்சுதனையுன்னுபு  
தவாநலமறையவர்தங்கட்கின்மடை  
யவாவுடனூட்டுவோனமரனாய்மணிக்  
குவாலொளிவீசும்வைகுந்தம்வாழ்வனே.

(சூ)

இதனிநுமதிகமேகாதசித்தின  
சூதலுபவாசமாய்நொற்றுவேதியர்க்

கிதமுறத் துவாதசியெண்ணிமாயனைக்  
கதமறவூட்டுதல்கழியுந்தீங்கெலாம்.

(கஉ)

தசமியிலிந்திரன் நன்னையெண் ணுபு  
நிசமறையவர்க்குநெய்பால்விராவிய  
வசனமன்புடன ருத்திடுமறத்தினான்  
விசனமில்விண்ணகர்மேவிவாழ்வனான்.

(கங)

நவமியினடுநிலை நமனை யுள்ளுபு  
சிவமறையவர்க்கனஞ்சிறப்பவூட்டுவா  
னெவனவனிடத்திலவ்வியமனெற்றைக்கு  
மவமறுசவுமியகுணத்தனவனான்.

(கச)

அட்டமிதினத்திலெம்மரனை யுள்ளுபு  
கிட்டர்வேதியர்க்கனஞ்செழிக்கவூட்டுவான்  
பட்டவல்வினையெலாம்பாற்றிக்கூற்றுயிர்  
கட்டவொண்மலரடிக்கலப்பின்பார்வனான்.

(கரு)

சத்தமிவரு தினஞ்சந்திரற்குறித்  
துத்தமறையவர்க்கூட்டுவான்பத  
மித்தரைபுகழ்வாழ்ந்தீற்றின்பமா  
ரத்தகுமதியுலகடைந் துவாழ்வனே.

(கக)

சட்டியிற்சுதிரவன்றனைக்குறித்தன  
முட்டிகழன்பொருவா துவேதியர்க்  
கிட்டிடுபுகழினனி லங்குருபனாய்  
முட்டிலக்கதிர்வனுலகமுற்றினேனான்.

(கஃ)

பஞ்சமிவரு தினம்பவளவாய்மலை  
வஞ்சியைமதித் துமாமறையவர்க்கன  
மஞ்சலித்தூட்டுவொனகிலபாவமு  
மெஞ்சிடத்தத் துவனானமெய்துவான்.

(கஃ)

செய்யதாமரைமலர்த்திருவையுள்ளியே  
யையவான் சீதூர்த்தியிலந்தனார்க்கு  
நெய்யபாலடிசிலைநிறையவூட்டுவான்  
வையமார்செல்வத்தேவதிவனென்றுமே.

(கஃ)

திரிதியைத்தினநிலத்தேவர்க்கின்சுவை  
விரிதிருத்தகுமுணவீரும்பியூட்டுவான்  
பரிதியிற்பொலிதரப்பகர்முத்தேவரு  
மரிதிவற்கிலையெனவருளிக்காப்பரே.

(20)



(வஞ்சித் துறை.)

வீதியைமேவுராண், மதிகொள்வேதியர்க்  
கெதிரிலே தனந், துதியினூட்டுவோன். (25)

செய்யநாவகத், தையவேதங்க  
டெய்யமாநஞ், செய்யுமென்பவே. (22)

பிரதமைத்தினம், வீரதவேதியர்க்  
கிரதவின்பதஞ், சரதமுட்டுவோன். (23)

சமாசம்பெறு, விமலஞானியாய்க்  
கமமகிழ்ச்சியி, னமருமுத்தியில். (24)

தாவில்வெண்பசுப், பூவிற்றேறவர்க்கு  
மேவநல்கினேன், சீவன்முத்தனே. (26)

இலகுகன்னிகை, குலவநல்கினே  
னிலவிடுஞ்சிவ, வுலகநண்ணுவான். (25)

(வஞ்சிவிருத்தம்.)

எந்தத்தேவரைக்குறித், தெந்தத்தானல்குவா  
னந்தத்தேவர்தம்மரு, ளந்தப்பாடி லாதுறும். (28)

அண்டருக்குளெவரருள், கொண்டுநிற்கவெண்ணின  
னண்டர்மற்றவரெனச், கொண்டுபோற்றன் ஞானியை. (29)

கிருமியாதியுயர்களி, னிருநிலத்தினிரைமுதல்  
விருகம்யாவுடிகமாம், பெருகுமற்றவற்றினும். (27)

அதிகர்மாந்தரவரினு, மதிகரையரவரினு  
மதிகராவரறிவினி, லதிகராமவந்தனர். (30)

அவரினும்விசேடராற், கவர்மதியிலாதவ  
ரிவரினும்விசேடராற், றவர்கொணானடையினர். (31)

இனையருக்குமதிகரா, னினைதருங்குடிசக  
ரனையருக்குமதிகராற், புனைதரும்பகடதகர். (32)

பன்னிவர்க்குமதிகரா, லன்னநற்பெயரின  
ரின்னருக்குமதிகர்நா, லென்னிலைக்கணியைபவர். (33)

பாடுசாலிவரினு, நீடுபுத்திசாதனங்  
கூடுமார்வமாறுறா, நாடுமான்மஞானியர். (௩௪)

அதிகராவராதலாற், கதியையுள்ளங்கண்ணினோர்  
மதிநலத்தவர்களை, விதியிற்போற்றல்வேண்டுமால். (௩௫)

பிரமதேசசாருமா, றுரநிலாவவுள்ளினோ  
னரனடிக்கணன்புசால், பரவுவேதியரையும். (௩௬)

நோயிலாதிருப்பதற், காய்க்கிர்ப்பிரானையும்  
பாய்வலிபடைத்திடற், கேம்மருத்திறையையும். (௩௭)

பரவுகீர்த்திபெற்றிட, வரவுசேர்சுழலையும்  
விரவுநன்மதியுறப், புரவுநாமகளையும். (௩௮)

பரமஞானம்வேண்டிடில், வரமனோன்மனியையுங்  
கருமசித்திவேண்டிடில், லொருவிநாயகனையும். (௩௯)

தங்குபோகமார்தர, வங்கலாநிதியையு  
மங்கருங்கமையுறச், சங்கரப்பிரானையும். (௪0)

நினைவராகநிலைபெறப், புனையுஞானியரையுங்  
கனைபெயற்குவாசவன், றனையும்போற்றல்வேண்டுமால். (௪௧)

பிரியமார்சிவக்குறிக், குரியபூசையாற்றுவோற்  
கரியயாவையடர்வினை, யிரியயாவுமெய்துமே. (௪௨)

நாயசோதிட்டோமமுன், னாயயாகம்யாவையும்  
பாயநூற்படிசெய்வோ, னேயதேவனாவனே. (௪௩)

(வஞ்சிந்நுறை.)

சதவுருத்திரஞ்சமகநானுமற்  
புதம்வினைத்திடும்புருடசூக்கமே  
சிதமுறுத்திடுஞ்சிவசங்கற்பமே  
சுதமகற்றுபுசுடரைத்தக்கரம். (௪௪)

(கலிவிருத்தம்.)

இவைகளிலொன்றனையிடரறநானு  
நவையகலாரியனன்மொழிவழியே  
செவையுறநன்செபிப்பவன்பாவக்  
குவைகளனைத்தையுங்கொன்றவனாகி. (௪௫)

மூவெழுசுற்றமுமொய்த்துடனண்ணத்  
தேவர்களஞ்சலிசெய்துவணங்க  
யாவருமேத்துமெழிற்சிவலோக  
மேலிமகிழ்ச்சியின்வேட்டவை துய்த்து.

(சக)

(வஞ்சிவிருத்தம்.)

பற்பலகாலம்வதித்து, சொற்பெறுபுண்ணியந்தீர்ந்த  
பிற்புவிவந்தொர்பிறப்புற், நற்புதஞானமடைந்து.

(சஎ)

மாமறைகாணரும்வள்ள, நாமலர்த்தாட்டுணைநீழ  
லேமமுறுங்கல்பெய்தி, நாமறவைகுவளுளும்.

(சஅ)

(கலிவிருத்தம்.)

சுகமலாவிடையத்தைச்சுகமென்று  
மிகவதைப்பெறவேண்டுங்கருமஞ்செய்  
தகநிலாவவஃதேயடைசீவர்கட்  
சூகவுறாதுமற்றொன்றுரையாடினே.

(சக)

சுனியிருக்கவுங்காய்கவர்வாரென  
வீனியவானந்தமென்றுமிருக்கவு  
நனியும்போகவிரும்புமுலகநற்  
புனிதமென்றிறம்புதிதுவாகுமால்.

(சு0)

எட்டாவது

தானபலமுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் அ-க்குத் திருவிருத்தம் ௨௪௧.

உ

ஒன்பதாவது

பாவகருமபலமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அரவுமதியுநதியுமணியவீர்கோடரப்பிரானுவக்கும்  
புரவுமிசுவெள்ளியநீறும்பொலிவுமிசுநலைந்தெழுத்தும்  
விரவுவலியசுதைப்புணையாமேவிப்பவவாரிதிகடந்தீர்  
பரவுதானபலமுரைத்தாம்பாவகருமபலமுரைப்பாம்.

(க)

மறையோர்ச்செகுத்தகொடும்பாவிமாணக்கரமேயொட்டகமே  
கறையாருடலத்தெறுழியேகானக்களிறேகடும்பரியே  
பொறையார் திரிகோட்டிரலையேபொலிவுரூப்பல்பறவைகளே  
யறைதீங்குறுசண்டாளனையாகப்பவமுற்றுழிதருவான். (உ)

தீமைபயக்குஞ்சராபானஞ்செய்தபாவிமலம்புசித்துத்  
தூய்மையடையாவுடல்வீக்கித்துக்கத்துழலுமுயிர்களா  
நாமதடையும்பறவைகளாநலமிக்ருமிகீடமாத்  
தோமதுறுபல்பவமெடுத்திச்சுழின்று திரிவான்பற்பலநாள். (ங)

படியிலருள்செய்யாசிரியன்பன்னிகவனம்பண்ணினவன்  
கொடியகுணத்திராக்கதனாய்க்குணமிலாப்பைசாசமாய்க்  
கடிதலுறுக்குங்கள்வனாய்க்கயமைத்தீயதொழிலொப்  
மடிவில்வனத்துச்சுகாமாய்மற்றைவிருகமாயுழலும். (ச)

கரிசின்மறையோர்பொருள்பூமிகவர்ந்தோன்பிரமராக்கதனா  
மரியதெனத்தானியக்கரவிலமைந்தோன்கருமூடிகமாவன்  
விரியுநறியபுனல்கவர்ந்தோன்வெறுக்கத்தக்கமண்டுகந்  
தெரியவொலிவெண்கலக்கரவுசெய்தோனஞ்சப்பிறப்பாளன். (ஊ)

(மேற்படிவேறு.)

சாலநெய்க்கரவுசெய்தோன்சாரசநகுலமாவன்  
பாலதுகரவிற்கொண்டோன்பறையையரிட்டமாவ  
னேலவூன்மறைப்பிற்கொண்டோனெருவையினுருவங்கொள்வன்  
வாலமருப்புக்கொண்டோன்வருவனெமிப்புள்ளாகி. (சூ)

பருத்திகள்ளினன்சூரண்டம்பட்டுநூல்கள்ளிநின்ற  
வருத்தியன்சிச்சிலிப்புள்ளாவன்சாகாதிகொண்டோன்  
பொருத்துகட்சிறைமயூரம்பூக்கவர்ந்தவனாயாவன்  
மருத்ததைபழங்கள் கொண்டோன்மற்கடவுருவங்கொள்வன். (சு)

ஏறுவாகனங்கவர்ந்தோனி ரவணப்பிறப்பனாவ  
னூறுபாற்பசுக்கவர்ந்தோனுறுவன்மேழகப்பிறப்பிற்  
கூறுநீசப்புலாலுட்கொண்டகத்திரியனாய்கன்  
மாறுகொளகன்றபின்னென்மற்றிவருருவாவாரே. (சு)

அண்ணலம்பரனையாசாரியன்றனையவமதித்தோ  
ரெண்ணருங்காலம்பவ்வீயிடைத்துளைகருமியாவர்  
தண்ணமாரிவரையெண்ணாதிழிவுரைசாற்றிநீரைக்  
டிண்ணமண்ணவரவெறுக்கத்தீமுயலகநோய்கொள்வார். (சு)

சினந்தருள்சூரவன்றனைச்சினந்தவன்சிரநோயாளன்  
கனந்தருகற்புளானைக்கழித்தவனரலைக்கண்ட



னனந்தவர்க்குறமுன் னூட்டானகலத்து வெந்நோயுள்ளோ  
னீனந்தமைமறைத்துண்பான்நீயெழுபிணிதெறுவயிற்றன். (கௌ)

ஆலயப்பொருள்கவர்ந்தோனடுவிடவியாளமாவன்  
சாலநல்லவர்க்குவாய்ந்ததனங்கொடான்வலையனுவன்  
கோலமார்பொழிற்றடிந்தோன்குலவுறுப்பழுகுநோயன்  
சீலமில்லாமவிளைத்தசேட்டைவாயமுகிச்சாம்பும். (கக)

வம்பலர்மனையார்ச்சேர்ந்தமடமையோனையேயாவ  
னம்புறுவிருந்துபோற்றான்கபோலத்தினடுங்குநோயன்  
வெம்புநோயலைப்பச்சார்தாற்போற்றிடான்விழியினைய  
னம்புனற்பந்தர்சீத்தானறற்கோவைமோடுற்றானே. (கஉ)

ஆன்றனைவதைத்தானேற்றமாம்பொழுதகண்ணில்லா  
னன்றனைவருத்தஞ்செய்தோனாக்கிராணக்கோணுள்ளான்  
மான்றவெங்கதம்வளர்த்தோன்புலையன்மனையைநீத்து  
மான்றடங்கட்பரத்தைவழிச்சென்றேன்மிடக்கோட்பட்டோன். ()

எளியரைவதைத்தபாவிருகரங்காலுமில்லா  
னளிபுறுமடியார்க்காய்ந்தோனமுகுடற்றொழுநோயாளன்  
களியனாய்க்கொண்டனோன்புகழித்தவனுறையுணீத்தா  
னுளிதரான்மாலையுற்றார்க்குரிமையையிழந்துசோர்வான். (கச)

பெரியரைக்கண்டெழாதபேதையொண்பொருளிழப்ப  
னரியதாய்தந்தைக்கன்பிலாதவன்வறியனுவ  
னூரியநல்லொழுக்கநீத்தோனுலப்பில்வேதனையிற்சாம்பும்  
விரிதரச்சொல்லப்புக்கால்வேதற்குமுடியாதம்ம. (கடு)

தீயபாதகர்தம்வாழ்நாடார்ந்திடுமமயநோக்கி  
மேயவன்காலதூதர்வெய்யபாசத்தின்வீக்கிக்  
காயெரிகவைத்தாலன்னகழுமுளாலுடலஞ்சூன்று  
பாயதீயியவைத்தண்டம்பற்பலவாற்றிமாதோ. (கசு)

தென்றிசையானுங்காமான்றிருமுனர்விடுப்பவந்த  
வன்றிறவியமனோக்கிவாய்மடித்தெயிறுதின்று  
கன்றியவுளத்தனாகிக்கனல்விழிகொப்புளிப்பத்  
தின்றுதின்றுமிழ்த்தக்கசினந்தலைக்கொண்டுசீறி. (கஎ)

பாலிகாளோடியோடிப்படைத்தபொற்றிரளையெங்கே  
வாலியபரிகளெங்கேமதம்படுகரிகளெங்கே  
மேவியசிவிகையெங்கேவிளைநிலமடிமையெங்கே  
யோவியமடவார்செவ்வாயுறலுண்டிடுமின்பெங்கே. (கஅ)

இளநலமைந்த ரெங்கேயெங்ஙன மிகந் துவந்தீ  
ருளமுறவியமன் றண்டமுண்டென வுரைக்குஞ்சான் றேரர்  
பளகில்சொல்லிகழ்ந் துநின்றீர்பகைத்தவர் புரங்கள்செற்ற  
வளநகைப்பெருமான் றுளைவாழ்த்து தல்சிறி துமில்லீர்.

(௧௯)

தரையிடைப்பிறந் துநீவிர்சா தித்தகருமய்யா து  
நீரையமென் றுள்ளவெல்லாநெடி துநாண் மூழ்கத்தக்க  
புரைபடுதீயபாவப்பொ திபலநெடிக்கொண்டீர்  
கரையுநல்லறஞ்சற்றில் லாக்கல திகாளென் செய்தீரே.

(௨௦)

எனக்கொதித்தழன் றுபொங்கியிடியுமச்சுறவுரப்பித்  
தினத்தறச்செய்தீந் தெல்லாஞ்சித்திரகுத்தன்கூற  
மனத்திடையோர்ந்து தண்டவல்வினையா ளர்ப்பாராச்  
சினத்திவர்க்குற்றதண்டஞ்செயுமெனவவருஞ்செய்வார்.

(௨௧)

(மேற்படிவறு.)

கறையினிருத்தியயத்தினு லக்கைகையிற் கொடுறச்செந்நீ  
ருறைகடெறித்தெழு வென்புநுணுங்கவுரத்தினிடித்தீடுவார்  
மிறைநிறையத்தலைகைகள் கிழக்குறமேலடி கோணவிருப்  
புறைதரமாட்டியடுந்தழன் மூட்டியுயங்கவறுத்தீடுவார்.

(௨௨)

முள்ளுறுதண்டமுயர்த்தியுரப்பி முடிக்கண்டித்தீடுவா  
ரெள்ளுபுகுறியினை நாய்பலகவ்வியி டுக்கவிடுத்தீடுவார்  
வள்ளுகிர்வேங்கைகள் பாய்ந்து டவ்கீறிவருத்தநிறுத்தீடுவா  
ரள்ளுகுழம்புமலக்கிருமிக்குளமுந்தவமுத்தீடுவார்.

(௨௩)

உருக்கியசெப்புறுநீர்நனிவாய்வழியூற்றியுடற்றீடுவார்  
முருக்கெடுஞ்சிவிறிப்புணல்வங்கமுகத்தில்விடுத்தீடுவார்  
தருக்கியழற்கணுறுத்தசியைக்கொடுதாரைகள் குன்றீடுவா  
ரெருக்கியிழுத்தநெருக்கியிற்றுறையீருளரிந்தீடுவார்.

(௨௪)

கூறுபடுத்திமெய்சாடி ரெய்யிட்டழல்கொளுத்துவர்சிற்சிலரைப்  
பாறுமுதற்பலபுட்டசைகொத்திடப்பண் ணுவர்சிற்சிலரை  
நாறுமுடைத்தசைவாள் கொடுகொய்துநசிப்பர்கள் சிற்சிலரை  
வேறுபடத்துணிசெய்து டல்கும்பிவிழுத்துவர்சிற்சிலரை.

(௨௫)

தீயின்வெதுப்புசலாகைசெவிக்கட்செலுத்தவுளைந்தீடுவார்  
வாயினழற்றுமிரும்புசலாவமயங்கிவிழுந்தீடுவார்  
சீயினைமாந்துகெனக்கவுண்மொத்துதல்செய்யவழிந்தீடுவா  
ராயினமுட்டிகைகொண்டுசிரத்திலடிப்பவரற்றீடுவார்.

(௨௬)

(கலிநிலைத்துறை.)

ஏதிலார்மனை தழுவியவிழுதை யர்தம்மைக்  
காதிமாவதிகாரமாநரகிடைக்கவிழ்ப்பார்

மேரீ திவெங்கொலையாளரைக்கால்கரமுடக்கிச்  
சோதிக்கொண்டெழுமழற்குழிலீழ்த்துவர் துணைந்து. (௨௭)

உயர்வருத்தினே னார்தமையயத்தண்டினாலொறுத்துச்  
செயிர்கொள்கும்பிகற்பாந்தத்தினளவுஞ்சேர்த்திடுவார்  
தயிலங்கள்ளிநே னார்தமைக்கரங்காறவப்பிணித்துப்  
பயிலும்வெந்தயிலப்பெருஞ்சாடிபாய்த்திடுவார். (௨௮)

கள்ளருந்தினே னார்நாவினை வாள் கொடுகடிந்து  
விள்ளருந்தழற்பொறியெழுநீரைவாய்விடுவார்  
தெள்ளுமாரியன்மனையினைப்புணர்ந்ததீயோனை  
யெள்ளுதீமலநிரம்பியபெருங்குழியிடுவார். (௨௯)

அன்னை யத்தனைக்குரவனையரும்பெருமறைநூ  
றன்னைமாயனைப்பிரமனைச்சந்திரன்றனைப்  
பொன்னையாரழலைப்பழித்துரைத்தவர்புரையா  
வின்னலார்நிரையம்பொருளைந்திடவிடுவார். (௩௦)

நிலவுசேர்சடைத்தம்பிரான் றனைநிந்தித்த  
புலவுநாறுவாய்ப்பாதகப்புலையர்பூமேலான்  
குலவுகற்பம்பன்னூறுகோடிகள் கொடுங்கும்பி  
கலவுமாறிட்டுவைப்பராற்கவலைமிக்குறுத்தி. (௩௧)

நாடுசந்நியாசிகட்கனங்கொடாததீநடையோர்  
கூடுவன்கருப்பாலையிற்கொடுத்திடக்குழைவார்  
நீடுபொன்னினைக்கள்ளிநே னார்நிகழுறுப்படங்க  
வாடிருப்புவெம்முனையறைந்தொறுத்திடவழுவார். (௩௨)

கொண்டகேள்வனைப்பிழைத்துமற்றொருவனைக்குறித்த  
பெண்டிராணுருவிருப்பினை யழலிடைப்பிறக்கி  
மண்டநேர்தழுவுறவொறுப்பார்மனைபிழைத்த  
கண்டருந்தழலிருப்புமாதனைத்திடக்கடிவார். (௩௩)

மறைவிளம்புநற்கருமங்கள்வயக்கிடாராகி  
முறைதிறம்பியகருமங்கண்முடித்தபுன்முனக  
சறையும்வெங்கொடுத்தீவரமானிரையத்தின்  
பிறைநிரம்பிடப்பற்பலகாலம்வீழ்ந்துழல்வார். (௩௪)

வாவிக்கவமொண்சிவாலயம்பெரியவர்மடங்கண்  
மேவிமும்மலம்விடன்முதற்பலவினைத்தோரை  
யோவில்வன்கருப்பாலையிலுடலிறவாட்டித்  
தீவினைந்தகும்பியிற்கதிர்நாள்வரைசேர்ப்பார். (௩௫)

படியின்மேலவர் தம்மைநிந்தனையுரைபகருங்  
கடியர்வாயினுமன்ன துகேட்டுறக்களித்த  
கொடியர்காதினுங்காயழலிரும்பினுற்குடைந்து  
முடியவெந்நிரையத்திடைவீழ்த்துவர்முறையால்.

(௩௬)

இன்னவாறுபாதகம்புரிந்தோரெலாமெரியே  
மன்னுகோரமேவிகோரமேவருத்ததிகோரந்  
துன்னுதீமகாகோரமேகராளமேதுயர  
மென்னுங்காளராத்திரம்பயானகமிரவுரவம்.

(௩௭)

கோரநுபமேபயோற்கடம்பதுமகோணந்தீ  
யாருஞ்சண்டமேசண்டசோலாகலமடுதல்  
சோர்விலாவிசுராளமேசுதீர்க்கவர்த்துலமே  
சார்தரும்மகாசண்டம்பீடணம்பிரசண்டை.

(௩௮)

கொடியதாகியபதுமம்வச்சிரதிரிகோணங்  
கடியவின்னவைமுதற்பலநாகத்துங்கவிழ்ந்து  
துடிதுடிப்பர்பாவப்பயனெலாந்தொகுத்தேனு  
நொடியயாவரேவல்லவர்நுவலருந்தவத்தீர்.

(௩௯)

முருந்தனாதியர்க்கரியவன்றிருவடிமுயங்கத்  
தகுந்தமாலியையறஞ்செயார்வெய்யபாதகத்தீ  
வகுந்துபோயமதுதர்கைப்பட்டுமாநாகம்  
புகுந்துமாழ்குவர்பற்பனொளென்னிறும்பூதே.

(௪௦)

கங்கையேமுதனதிபலபொலியவுங்கலைமா  
னங்கையேந்தியதம்பிரான்கருணையினவிரு  
மங்கையோடுபஃறலந்நொறும்வைகவுமதியாச்  
சங்கைகொண்டமர்மூடருக்கிதுதகுந்தகுமால்.

(௪௧)

பெரிதுமாரியனருள்வழிநின்றமெய்பிறங்கத்  
துரிதநீக்குநன்ஞானமேயடைதரத்துணியா  
ரரிதுமானிடப்பிறவியென்பதுவுமாராயா  
ரெரிதுவன்றுமாநரகெலாந்துளைவதென்னறிவே.

(௪௨)

நிரையம்யாவும்புக்குழன்றுநாணெடிதுசென்றதன்பின்  
விரைசெய்கொன்றைமாலிகச்சடைவிமலனாரருளாற்  
றரையிடைப்பலவுருவெடுத்தனெகநாடள்ளிக்  
கரையுமானிடயோனீயின்முறைப்படிக்கிப்பார்.

(௪௩)

ஒன்பதாவது

பாவகருமபலமுனரத்தவத்தியாயம்முற்றிற்று.

ஆக அத்தியாயம் கூ-க்குத் திருவிருத்தம் ௨௮௪.



உ

பத்தாவது

தேகோற்பத்தியுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

மல்லார்பொருப்புச்சிலைகோட்டிமாய்ப்பகழியுடன்கூட்டிப்  
புல்லார்புரத்தொள்ளெரியூட்டிப்புத்தேளிர்களைவாழ்வித்த  
நல்லார்திருத்தானுமுளத்தீர்நந்துபாவப்பயனுரைத்தாம்  
பல்லார்புகழ்தேகோற்பத்திப்பண்பும்விளங்கவெடுத்தாப்பாம் (1)

அறத்தினொளிரும்பெருந்தானத்தமாசன்மமுறம்புவியின்  
மறத்தின்மரமாதியதோற்றமருவுமிரண்டிம்வாய்ந்தசமத்  
திறத்தினுறுமானீடசன்மஞ்சேருமுயிர்கண்மகத்தவியா  
னிறத்தின்மிகுமென்றாழுவந்துநிரம்பமழையைவிருத்திசெயும். (2)

மழையின்விருத்தியாம்பைங்குழ்மருவுபலனுமம்மழையும  
பழையகருமப்படியன்னபானமாகுமனிதருக்கு  
விழையுமன்னபானமிருவேறாந்தூராலேசாரமெனத்  
தழையுமலீராதிதூரால்சாரந்தனிற்றேறலாதியாம். (3)

அடரும்பூதசம்பந்தமானசாரமிருவகையாம்  
படருந்தூலபாகமெனப்பகர்க்குக்குமநற்பாகமெனச்  
சுடருந்தூலபாகத்திற்சொலும்விண்ணாற்பஃறூதுகளுந்  
தொடருங்காலாற்குக்கிலமுந்தோன்றும்மழலினாரம்பும். (4)

பொருத்துரீரானெய்த்தோரும்பூமியதனான்மாங்கிசமும்  
விருத்தியாமற்றொருபாகமிளிர்சாத்துவிதமிராசதமென்  
றருத்தமுறவீர்வகையாகுமவையுட்சாத்துவிதபாகத்  
திருத்தமிகுந்தவைம்பூதச்செய்யபாகங்களின்மாதோ. (5)

நிலங்கிராணமபானத்தைநெடுநீருபத்தமிரதத்தை  
யிலங்குமழல்வாக்கொடுவிழியையெறியுங்காறொக்கொடுகரத்தை  
நலங்கொள்வெளிபாதஞ்சீரத்திரத்தைநானும்விருத்திசெயுந்  
துவங்கைகம்பூதபாகத்துட்சொல்லுமவனிமனத்தினையும். (6)

அலர்டீராணவாயுவையுமவிருஞ்செர்தீவாக்கிசையு  
மலரும்வாதம்பிராணவளிமூலந்தனையும்வாண்டாக  
முலவுபாதமூலத்தையும்விசடவிருத்திசெயு  
மிலகுற்றையிராசதபாகத்திலுறுமிரதபாகம். (7)

காலவசத்தினாலிரத்தங்கருதமதின்மாங்கிசமதனிற்  
கோலமேதையதின்மூளைகுலவுமதினென்பதினரம்பு  
சாலவதிற்க்கிலமாகுஞ்சாற்றுமதுசுரோணிதஞ்சேர்ந்  
தேலக்காலபரிபாகத்தெழுஞ்சந்தானவிருத்தியே.

(அ)

மெய்யில்வாதமுதனாய்கள்விரோதமடையாக்காலத்து  
மையிலவெண்ணீர்வாயுவினான்மாதர்செந்நீரொடுகடிச்  
செய்யவுயிர்சேர்கருவாகுஞ்சேருமற்றைத்தினங்கலலந்  
தெய்யவேழிற்புற்புதமாஞ்செறியோர்பக்கம்பிண்டமாம்.

(ஆ)

மதியமொன்றிற்கடினமாமதியமிரண்டிற்சிரமுண்டா  
மதியமுன்றிற்பாதங்கண்மதியநான்கில்விரலுதர  
மதிசெய்கடியுமுண்டாமையின்முதுகோடிருபக்க  
மதியாறினிற்கண்செவிநாசிமதியேழ்சீவசையோகம்.

(க)

எட்டாமதியிலங்கங்கொல்லாநிரம்பியுந்திவழி  
மட்டார்முழற்றையுணவிரதமருவநுகர்ந்துவளர்போது  
முட்டாமுன்னிப்பவநிகழ்ச்சிமுளைப்பக்கொடியநிரையத்துப்  
பட்டாழ்பவரினனிவருந்திப்பாங்குபெறவின்னனிணையும்.

(கக)

அளவிலயோனிகளிற்பிறந்தாமளவில்கருமபலனுகர்ந்தா  
மளவில்பேருருற்றிருந்தாமளவினுன்பமனுபவித்தா  
மளவில்பவநீங்குறுமுயற்சியாதும்புரிந்தாமலம்பிறந்த  
வளவிலளவின்மறைமுடிக்குமப்பாலாணையளவிலியை.

(கஉ)

தாய்தந்தையுமில்லாதவனைத்தாய்தந்தையுமாகியபரனை  
நோய்தந்தடுவெங்கூற்றையிரைநொடியிற்குடித்தகழலானைச்  
சேய்தந்தவனைமும்மதினஞ்செற்றமுரற்பெருமானை  
யாய்தந்திடுமன்பானாளுமலர்நாயடித்தொண்டினிதியற்றி.

(கங)

குரவனருளின்மறையுண்மைகொளுத்தக்கொண்டுரித்தியமும்  
பரவுநமித்தியமும்விதிப்படியேபுரிந்துமோகாதி  
யுரவுகெடநல்வயிராகமுற்றுநிட்காமியம்புரிந்து  
விரவுமுண்மைஞானத்தின்மேலாமுத்தியடைந்திடுவாம்.

(கச)

என்றுநினைத்துக்கொண்டிருக்குமெறுழாலையின்மென்கரும்பேபோ  
லொன்றும்யோனியிடெருக்குண்டியங்கிலெளியின்வருமோகந்  
துன்றுவளிவந்தாங்கடிப்பச்சுழன்றுமுன்னினைப்பெல்லாஞ்  
சென்றுகழியமறந்துவிடுந்தீராதாயஞ்ஞானமுறும்.

(கரு)

அஞ்ஞானத்தாலிராகாதியடர்ந்துதருமாதருமம்எளர்ந்  
தெஞ்ஞானந்துன்புறுபிறப்புமிறப்புமேன்மேலுறநிற்குஞ்

செஞ்ஞாயிறுதண்மதியழற்கட்டெய்வப்பெருமான் நிருவருள்சேர்  
மெய்ஞ்ஞானம்பெற்றிடினன் றிவிடுமோகொடியவஞ்ஞானம். (கக)

பாசஞானம்பசுஞானம்பா றியொழியப்பதிஞான  
நேசமுடையோனல்லாக்கானிகழும்பவமாயிரங்கோடி  
பேசுவெடுத்தானெயெனி னும்பெயர்ந்துமாயுமோசெம்பின்  
வாசமானகாளிதம்போலனாதிதொடுத் துவருபாசம். (க௭)

(கோச்சகக்கலிப்பா.)

சித்தனாய்நின்மலனாய்நிட்களனாய்நிராமயனாய்ச்  
சுத்தனாய்ப்பரஞானசயஞ்சோ தியாயுயிர்கட்  
கத்தனாயன்னையாயானந்தனாயகில  
கத்தனாய்மறைமுடிவுங்காணரியபேரொளியாய். (கஅ)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

மேயபரிபூரணனாகிவினங்காநிற்குங்கண் ணுதலை  
யாயன்போடுமெவனுணரானவனேயான்ம துரோகியந்தத்  
தீயமட்டுனெப்பாதகந்தான்செய்யமாட்டா னுலகத்திற்  
பாயமறையோதியும்பாசம்பாற் றுன்பிரமதுரோகியே. (கக)

அகிலசந்தேகமுநிவீர்த்தியானேன்பரமன்றனை யுணர்ந்தோ  
னகிலகருமங்களுஞ்சயமேயாகுமன் னொருவனுக்கே  
யகிலமறையுள்வாக்கெவைக்குமதீ தனும்பிரானருளா  
லகிலவிதியும்விலக்குமற்றின்படைந் துளரனுமவனேயாம். (௨௦)

(மேற்படிவேறு.)

கான் றிடுசோறெனமாயாசம்பந்தபாவனை யைக்கழல்நீத்துத், தோன்  
றிடுதத்துவமசினல்வாக்கியார்த்தப்படி தூய்மையிற்பாவித்தல்,சான் றி  
மொமறையவர்க்குமுக்கியமா மெடுத்தசன்மபலனுமீதா, மூன்றிடு  
மெய்ப்பத்தியேயெவைக்குங்காரணமா மென்றுரைப்பார்நல்லோர். ()

பத்தாவது

தேகோற்பத்தியுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௦-க்குத் திருவிருத்தம் ௩௩௦.

உ

பதினொன்றாவது

நாடிசக்கரநிலையுரைத்தவத்தியாயம்.

(கலநிலைத்துறை.)

அரவுநான்மதியவீர்சடையந்தண்ணருளில்  
விரவுமெய்ப்பெருந்தவத்தினீர்விரிகடலுலகிற்  
பரவுகின்றதேகோற்பத்திமுறையினைப்பகர்ந்தா  
முரவுளாருணர்நாடிசக்கரநிலையுரைப்பாம். (க)

அலகின்மானிடர்யார்க்குமெய்நீளத்தினளவை  
யிலகுத்தமங்குலத்தினூலியைதொண்ணூற்றூறு  
குலவுமங்குலமினையமெய்யிற்குத்ததினுக்கு  
நிலவுமங்குலமிரண்டின்மேற்குய்யத்தினிலைக்கு (உ)

சேருமங்குலமிரண்டின்சீழ்ச்செழும்பொணினிறமாய்ச்  
சாருமொண்டழற்றானமேயாகியமூலா  
தாரமென்பதுவிளங்குமற்றவ்வெல்லையே  
யாருநன்கெடுத்தியம்புவருடனடுவெனவே. (ஈ)

அனையமூலத்திற்கொன்பதங்குலத்தின்மேலகல  
நினையுமங்குலநான்கதாய்நிகழுமாண்டலைப்புட்  
சினைநிகர்ப்பதாய்நரம்புமுற்குழ்திறத்ததுவாய்ப்  
புனைதருங்கந்தத்தானமென்றுளதொன்றுபொற்ப. (ச)

இதினடுத்திசையிருப்பதுநாபிமற்றின்னுந்  
துதிசெயுஞ்சுழிமுனையெனுநாடியுஞ்சுடரு  
மதிசெய்மற்றதொற்புறத்தினுமருவியவா  
லதிகநாடிகளெழுபத்திராயிரமம்மா. (ரு)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

மலிதருநாடிபலவுளுஞ்சிறந்தமன்னுநாடிகள்பதினான்கு  
பொலிசுழிமுனைபிங்கலையிடையசரச்சுவதிபுரைபூடையேவருணை  
மெலிவறுமத்திசுகுவையேயசசுவினிவிழையலம்புசைகுருவே  
வலிகெழுவிசுவோதரைபயச்சுவினிசங்கினிவயங்குகாந்தாரை. (சூ)

என்பனபெயர்களிவற்றுளுங்கழியவேற்றமார்நாடிகண்மூன்றூ  
லன்புறுமவைகள்சுழிமுனையிடையிங்கலையிவற்றுளுமதிவிசேடங்



கொன்படுநலஞ்சேர்சுழிமுனைநாடிகோதறுமந்தநாடியையே  
தென்பொலிபீரமநாடியென்றுரைப்பர்சிறந்தவந்நாடிதான்மன்றே.

வென்னடுவீனாதண்டமேபோலமேவியவென்பொடுகூட  
மன்னியசிரத்தினடுவழிவந்துபுருவமத்தியம்வரைநிற்கு  
முன்னிடுநாபியுற்றகந்தத்திற்கோரிரண்டங்குலத்தின்கீழ்  
மின்னிடுசிறப்பிற்குண்டலிசத்திமேவுமால்தரவுருவாய். (அ)

வயங்குறுபணத்தாற்சுழிமுனைத்துவாரமறைத்துமற்றந்தநாடியி  
னை,யியங்குறுகண்டபாகத்தாற்கற்றேரெட்டுறச்சுற்றியொள்ளுடலை  
நயங்கொளப்பிரமநாடியின்வழியேநன்குமேற்கொண்டுபோய்வாலா  
ன்,மயங்கொடுபொலியும்பிரமநாடித்திரத்தைமறைத்துக்கொண்டிருக்கு  
மாலென்றும். (ஆ)

பகர்சுழிமுனைத்துவாரந்தான்மறைக்கப்பட்டிருத்தலினுளர்காலு  
றுகருமன்னுதிசாரமுமதற்குணுழைதரப்பெறவெனநுவல்வ  
ரிகலுறுபிரமநாடியின்வாமமிடைவலம்பிங்கலைபின்முன்  
றகலுறுசரச்சுவதிசுசுவிரண்டுநாடியுந்தடையறநிலையும். (க)

இடையெனுநாடிப்பின்முன்காந்தாரையிம்பிடுமத்திசுகுவையும்  
புடைகொள்பிங்கலைக்குப்பின்முனற்பூடைபொலியசசுவினியுநிலையு  
மிடைதருகுசுவேயத்திசுகுவையேவிளம்புமிவ்விரண்டிற்குநடுவ  
ண்டைதரும்விசுவோதரையெனுநாடியென்மறாறிவினினைமந்தோ

இயல்புசசுவினிகுசுவிற்குநடுவணியலுறநிலையுமால்வருணை  
பயப்படுபூடைசரச்சுவதியினள்பகர்யசசுவினிநின்றிடுமால்  
வயக்குகாந்தாரைவளச்சரச்சுவதிமத்தியிற்சங்கினிலையுங்  
கயக்கமிலாதவலம்புசநாடிகந்தமத்தியத்திடைநிலையும். (கஉ)

சுழிமுனைமுன்பாணிலைக்குருநாடிசொலுங்குய்யத்தானத்தி  
னளவு,மிழிவறுவருணைகீழ்க்குமேலுடலமெங்கும்பிங்கலையிடைநாடி,  
மொழிவலமிடமாக்கிராணத்தினளவுமொழியசசுவினிநன்றாடி,பழி  
யிலாவலத்தாளங்குட்டவளவும்பாய்வியாபித்துநின்றிடுமால். (கங)

சார்தருபூடைபிங்கலைப்பின்பாற்றக்கணநேத்திரமளவு  
மார்தருபயச்சுவினிவலச்செவியினளவுநன்குறுசரச்சுவதி  
யேரார்தருபிரமநாடிப்பின்பாறவளவுமொள்ளத்திசுகுவதா  
னார்தருமிடத்தாளங்குட்டவளவும்பாய்வியாபித்துநிற்குமென்றுரைப்ப.

சங்கினியிடதுசெவியினதளவுந்,தக்ககாந்தாரைதானிடப்பாற்,  
றங்கியநயனத்தளவுந்விசுவோதரைமுகநள்ளலம்புசதான்,மங்  
கருமபானதானத்தினளவுமவயங்குநீஇவியாபித்துநிற்கும்,பொங்கி  
யபிராணனபானேவியானன்பொருந்துறுமுதானேசமானன்.

நாகனேகூர்மன்கிரிகரன் றேவதத்தன ற்றனஞ்சயனேயென்  
 ருகவோர்பத்துவாயுவுநாடியனைத்தினுஞ்சஞ்சரித்திடுமா  
 ரோகமிவிவற்றுட்சிறந்தனமுன்னர்ச்சொற்றவைவளிகளேபிராண  
 னேகமார்முகமூக்குந்திமத்தியினுமிருதயத்தினுங்குடியிருக்கும். (1)

சாற்றிடுமபானன் குதங்குய்யமூருச்சானுமோடண்டமேகடியே  
 போற்றிடுநாபிசங்கையிவ்விடங்கள்புகல்வியானன்செவிவிழிந, ளே  
 ற்றிகுரடாக்கிராணமொண்களயிவ்விடங்கள் சந்திகள்கரங்கால்ச,  
 டோற்றிடுமுதானன் சமானன்மெய்யெல்லாந் தொகவியாபித்திடு  
 மாதோ. (கஎ)

உற்றதொக்கென்புமுதலியவிடங்க ளுறையுமாளுகன்முனைந்து,  
 முற்றநாகன்ருண்டேவர் வெளிப்படுத்தன்முதலியதொழில்களைச்செய்  
 யுஞ், சொற்றகூர்மன் கண்ணிமைத்தன்முற்றொழிலைத்தும்மலைக்கிரிக  
 ரன்செய்யு, மற்றவத்தேவதத்தனித்திரையைத்தனஞ்சயன்சோபை  
 யைவயக்கும். (கஅ)

உன்னிடுபிராணவளிநிசுவாசமுகவாசங்காசமுண்டாக்குந்  
 தன்னிலையபானவளிமலசலவிசற்சனஞ்செய்திடுஞ்சமானன்  
 மன்னியயாவும்வத்தானங்கண்மருவுறநிறுத்திடுமுதானன்  
 பன்னிடுமூர்த்தகவனமும்வியானன்விவாதமும்பண்ணுமாளுளும். (1)

சுழிமுனைக்கவிழ்ப்புங்கடுக்கையஞ்சடிவச் சுயம்பிரகாசனாலீடை  
 க்கு, வழிமதுத்துளபக்கொண்டல்பிங்கலைக்கு மணமலர்த்தவிசறை  
 புத்தேள், பழியறுசரச்சுவதிக்குநல்விராட்டுபகர்தருபூடைக்குத்திக்  
 கு, மொழிதருவருணையத்திசுகுவைக்கு முறைவளிவருணேனெதெய்  
 வம். (20)

ஆரியல்யசசுவினிக்கலர்கதிரோனலம்புசைநாடிக்கவ்வருணன்,  
 பாரியைகுசுவுக்கோங்குகாந்தாரைக்கெழில்படுபைங்கதிர்மதிய, மே  
 ரியல்சங்கினிக்குமம்மதியே யியைபயச்சுவினிக்கும்பிரமன், சீரியல்  
 விசுவோதரைக்கொளிரழிலை தெய்வமென்றுரைப்பர் கற்றுணர்ந்  
 தோர். (2க)

இடையினெப்போதுமதியும் பிங்கலையிலங்குமென்றுமுஞ்  
 சஞ்சரிக்கு, நடைகொள்பிங்கலையினீன்றுமொள்ளிடையினவிறரும்  
 பிராணவாயுவுதான், மிடைவதையுத்தராயணமென்றும்விளம்பிடை  
 நின்றும்பிங்கலையிற், கடையிலவ்வளிசங்கிரமமாவதைத்தக்கணயன  
 மென்றுநன்குரைப்பர். (22)

தழைதருமிடைபிங்கலையெனுமிரண்டின்சந்தியைப்பிராணன்  
 சேர்காலம், விழைதருமமாவாயியெனவுரைப்பர் மேவுமப்பிரா  
 ணன்மூலத்தைக், குழைவறச்சேரிற் பிரதமவிடுவகாலமென்றுங்கு

லாஞ்சென்னி, யுழையுறச்சேரி விரண்டதாம்விவேகால்மென்றுஞ்  
சொல்வாருணர்ந்தோர். (உ௩)

நன்னிசுவாசத்தோசுவாச நாடியொன்றிருந்துமற்றொன்றிற்,  
றுன்னிடல்சங்கிரமணகாலமெனச்சொல்படும் பிராணன்மற்றிடை  
நின், றுன்னுபிங்கலைநின்றோங்குண்டவியினுற்றிடுங்காலத்தைமு  
றையே, மன்னியவுலகமேத்துபுண்ணியத்தமதிகதிர்க்கிரகணமென்  
பர். (உ௪)

சென்னிசையிலம்பாலங்கேதாரந்திகழ்தரும்புருவமத்தியமே  
மன்னியகாசிவண்குயத்தானழ்வளர்குருக்கேத்திரயிதயந்  
துன்னியபுண்ணியப்பிரயாகைசொல்லுமவ்வியத்தினடுவண்  
பின்னிடுதெய்வச்சிதம்பரமூலாதாரத்தாருரென்பர்மெய்க்கண். ௨௫

அறிவினிற்செரியோரகத்தினும்புறத்துமாகியதீர்த்தங்கண்மூழ்கிச்  
செறிதருந்தெய்வத்தலங்களும்போற்றிச்சிவாநந்தமுத்தியையடை  
ரறிவினவ்வளவுசிறந்திடார்புறத்தேயாகியதீர்த்தங்கண்மூழ்கிச் [வா  
செறிதருந்தெய்வத்தலங்களும்போற்றிச்சிவணுவர்போகமீமநாளும்.

திருத்தகுமான்மதீர்த்தத்தின்மூழ்கித் தெய்வத்தலங்களுமாங்  
குக், கருத்துறக்கண்வெணங்கிடும்யோகர்கருமங்கள்வேண்டிடாரொ  
ன்று, முருத்துவல்லிருளை யுண்டெழுகதிரோனெத்தமாமணிகள்வீற்  
றுண்போன், பெருத்தவம்மிக்கண்முதலியதாங்கிப்பேணிவீற்றுண்ப  
னெவுணர்வீர். (௨௭)

கழிசுராபாண்டந்தன்னைநன்னீரிற்கணக்கில்பஃறரங்கமுவிடினும்  
பழியகன்றுறுமோசத்தியையதுபோற்பைம்புனலாற்சுத்தியடையா  
மொழிதருமுடலமான்மதீர்த்தத்தான்முழுச்சுத்தியெய்திடுமுடனே  
யழிவறுசித்தசுத்தியுஞானயோகசித்தியுமடைந்திடுமால். (௨௮)

சரியையர்கிரியையுடையவர்புனிற்றுத்தண்ணிலாக்கொழுந்தணிசடி  
பெரியநாயகனையுருவினிற்கண்டுபேணுவரீயோசுழந்திடுவோர் [லப்  
விரிதருமிதயகமலத்திற்காண்பர்மெய்ப்பொருளுணர்ந்தஞானியர்க  
டெரிதரவெங்குங்காண்பராவென்றுசெப்பிடுந்திப்பியமறையே. ௨௯

பரம்பரனடியிலிரண்டறக்கலந்தபண்பினராயஞானியர்கள்  
வரம்பெறுபாததீர்த்தமாடுனருமருவுவர்சத்திசித்திகளைப் [று  
புரம்பொடிபடுத்தபுண்ணியப்பெருமான்பொலிமலர்த்திருவடிப்பே  
நிரம்பிடத்தக்கநன்னிலைகொண்டுநின்றல்பேரறிவினோர்சுணிவால்.

பதினொன்றாவது

நாடிசக்கரநிலையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் கக-க்குத் திருவீருத்தம் ௩௩௫.

வ

பன்விரண்டவது

நாடிசுத்தியையுடைத்த வத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

பாடியற்றும்பரமன்பெரும்புகழ்  
பாடியற்றமகன்றற்பண்பினீர்  
நாடிசக்கரநன்முறைகூறினா  
நாடிசுத்தியுநன்றுரையாவாம்.

(க)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

காமசங்கற்பமின்றிக்கரைவிதியுத்தமான  
வேமநற்கருமமாற்றியியமமுன்னுடையோனாகித்  
தூமனசாந்தம்வாய்ப்பச்சொல்லுமெய்நிரதனாகிச்  
சேமவைப்பனையவாசான்சேவைசெய்திறத்தனானேன்.

(உ)

கருமுகிறவழாநிற்குங்கனவரையிடத்தினேனும்  
பெருநதிக்குலையினேனும்பிரசம்வார்நறும்பூவில்வத்  
தருமுதலிடத்தினேனஞ்சலம்பலமூலம்வாய்த்த  
வொருவனத்தேனுந்தக்கவுறையுளொன்றியற்றிக்கொண்டு.

(ங)

விரிநீர்முக்காலமூழ்கிவிரசையந்தழலிலேனும்  
வரியோமத்தழலிலேனும்வந்தபுண்ணியநன்னீற்றை  
யுரியமந்திரத்தாலுத்தூளானஞ்செய்தோரைந்திடத்தும்  
புர்மேன்மையோனேகொண்முப்புண்டரந்தரித்துக்கொண்டு.

(ச)

சேறணிபழனத்தில்லைத்திருநடமாடுந்தேவை  
நீறணிபவளக்குன்றைநிருமலக்கொழுந்துதன்னை  
யாறணிசடைமெய்ஞ்ஞானவருட்பெருங்கடலையம்மை  
கூறணியிறையயன்பிற்கொளும்விதிப்படிவணங்கி.

(ஊ)

ஒருமருப்புடையதேவையொளிரும்வேற்கரத்தினானே  
மருமலர்ப்புண்டரீசம்வயங்குபாரதியைஞானக்  
குருபரன்றனையென்றுழைக்குமுதநண்பனைமருத்தை  
வெருவழற்கிறையைப்போற்றிவிரும்பியோராதனத்தில்.

(கூ)

பூருவமுகங்கொண்டேனும்புகல்வடமுகங்கொண்டேனஞ்  
சாருறவிருந்துகண்டந்தலைதளர்வறநியிர்த்தே  
யோரும்வாய்மவுனமாகவுளத்துச்சஞ்சலமொன்றிந்த  
தேருநாசியினுனிக்கட்செறிதரப்பார்வைவைத்து.

(எ)



தகவநனிடத்திருக்குஞ்சந்திரவிம்பந்தன்னி  
னகவமிர்தத்தைப்பில்குநயங்கொளும்வகாரமென்னு  
முகலருமமிர்தபீசமுள்ளுறத்தியானம்பண்ணி  
யிகலறுமிடையாற்காலையேற்பவுள்ளேயிழுத்து.

(அ)

உதரத்தினிரம்பப்பூரித்துடலமத்தியினீருக்குங்  
கதவழல்சொலிக்கின்றூற்போற்கருதுபுநாதவிந்து  
சுதமகல்வன்னிபீசந்தோயவுட்டியானஞ்செய்து  
மதமுறக்காலேப்பின்பிங்கலைவழிமந்தமந்த.

(ஆ)

வெளிவிடவேண்டும்கின்புவிடசுதுபிங்கலையாற்பூரித்  
தொளிசெய்க்கினிபீசத்தைத்தியானித்தொள்ளிடையின்மார்க்கம்  
வளிவெளிக்கொளுமாமந்தமந்தவேவிடுக்கவேண்டுந்  
தெளியவிந்நனமோர்காலக்கறுதரந்திறம்பாவண்ணம்.

(க0)

தினமுமுக்காலந்தோறுஞ்செய்திடக்கடவனில்வா  
நினமுறமுவாண்டேனுமேற்புறநாலாண்டேனு  
மனமுறவியற்றுவானேன்மருவிடுநாடிசுத்தி  
யனகமார்ந்துடலமுந்தன்வசப்படுமறிவின்மிக்கீர்.

(கக)

தேங்குறுசடரத்தீதான்றிபித்துக்கொண்டிருக்கு  
மோங்குநாதமும்விளங்குமுற்றவில்க்கணங்கள்  
பாங்குறுசித்தியாதல்பளகறவுணர்ந்துபின்னர்  
நீங்குறவதனைவிட்டுநிரம்புறவான்மசுத்தி.

(க2)

செய்திடவேண்டுமென்றேசெறியுமும்மலமும்நீங்கப்  
பொய்தவிர்குரவனல்கும்புகரறுஞானம்பெற்று  
மைதயங்குறுகண்டத்துவள்ளலாருண்மைதேர்ந்து  
கைதவப்பவஞ்சவாழ்க்கைகழறலேயான்மசுத்தி.

(க௩)

தக்கநற்கருமஞ்செய்துசாத்தியனாயினார்க்கு  
மிக்கநன்ஞானமுண்டாமேவும்தின்றேலின்றும்  
பொக்கமில்கருமந்தானும்புண்ணியப்பெருமான்பாதச்  
செக்கமலத்துப்பத்திசேர்தாச்சேருமாலோ.

(க௪)

உலகினிற்சிலர்நன்ஞானமுற்றவர்போலப்பேசு  
யிலகுசற்கருமம்யாவுமிழந்துழிதருவரந்தக்  
கலதியென்றுமுத்திகாண்பவரல்லர்மெய்யே  
குலவுபோகமுமிழந்துகொட்புறுவார்களன்றே.

(க௫)

பன்னிரண்டாவது

நாடிசுத்தியுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் க௨-க்குத் திருவிருத்தம் ௩௫௦

பதினாழ்வகு

இயமமுறையுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

கயல்செய்விழிமாங்குயில்செய்மொழிக்கார்துசயளகக்கவுமாரி  
பயல்செய்மேனிப்பெருந்தகைபொற்புதமறவாப்பத்தியையீ  
ருயல்செய்நாடிசுத்திமுறையுண்மையுரைத்தாமட்டாங்க  
வியல்செய்யோகங்களுண்முதலாமியமமுறையையம்புவாம். (க)

இயமநியமமாசனமேயிலங்குபிராணாயாமமே  
வயமார்பிரத்தியாகாரம்வருதாரணையேதியானமே  
பயமார்சமாதியெனவெட்டுப்பகர்முன்னின்றவியமந்தா  
னயமார்பத்துவகையாகுவிவ்வாமவற்றையுங்கேண்மின். (உ)

முந்தமொழியுங்கொல்லாமைமுனிவின்றுவக்குஞ்சத்தியமே  
சந்தவத்தேயப்பிரமசரியந்தயையேயார்ச்சவமே  
ந்தலமையுங்கமைதிருதிநாடுமிதாகாரஞ்சவுச  
மிந்தவகையுண்முதலின்றவிற்பமாருங்கொல்லாமை. (ங)

மறையின்வகுத்தயாகாதுவயங்குமின்பக்கொலைதவிர  
வறையுமற்றையுயிர்க்கொலைகளகத்துநினையாதிருத்தலாம்  
பொறைகொளுடலைக்கரணத்தைப்பொறியாதிகளைநானென்று  
மிறையிலாதுநினைத்திடுதல்வெய்யவான்மகொலையாகும். (ச)

ஆதலாலவ்வெண்ணொமாரீஇயான்மவுண்மையறிவதுவுங்  
காதல்பயக்குங்கொல்லாமையென்றுகரைவார்கற்றுணர்ந்தோர்  
கேதமற்றசெவிகண்ணாற்கேட்கக்காணப்பட்டதனைத்  
தீதகலவ்வாறேசெப்பிவிடுதல்சத்தியமே. (ஊ)

கடல்குமுலகினிடைத்தோன்றிக்கருதுந்தொழில்கள்பலசெய்து  
முடல்குழ்வினைத்துன்பின்படைந்துமொழிந்துபோவார்தெய்வமலர்  
மடல்குழ்கடுக்கைத்தொடைபுனைந்தவள்ளற்பிரானையெஞ்ஞான்று  
மடல்குமுண்மைத்தெய்வமெனநம்புவதுவும்தாமால். (ஈ)

ஏதிலார்தம்பொருள்களிலேதேனுங்கவரவெண்ணுமை  
தீதிலாதவத்தேயந்தேகாதிகளைநானென்றே  
சாதியாதபெருந்தெளிவுமதுவாமென்றுசாற்றுவார்  
கோதிலாதநூலுணர்ந்துகுழுகனடிக்கன்புடையோரே. (எ)

விதித்தகாலந்தன்மனைவிமென்றேரூள்புணர்ந்துபரமாதர்  
கதித்தகொங்கைகனவிடத்துங்காணொநாழியுமதுதன்னைத்  
துதித்தபிரமசரியமெனச்சொல்வார்முக்கட்சுடரடியின்  
மதித்தன்மனத்தைச்செலுத்துவதுமதுவாமென்னுமறைநூல்கள். (அ)

உயிர்கன்பலவுந்தன்னுயிரையொப்பக்காண்டறையயாகுஞ்  
செயிரில்சேய்மித்திரகளத்திராதியிடத்துந்தெவ்விடத்து  
மயிர்ப்பிறன்னுன்மாவிடத்துமமையச்சமபாவனைவைத்தல்  
வயிரமறுமார்ச்சவமென்றேவகுப்பாருணர்ந்தவல்லோரே. (க)

பற்றார்முதலோராற்றனக்கோர்படர்சம்பவிக்கப்பட்டாலுங்  
கற்றார்புகழ்மதித்துயரங்கழித்துநின்றலேகமையா  
முற்றாமதியமுடித்தபிரான்மொழிநம்புவதேபாசபந்த  
மற்றார்முத்தியுறற்கேதுவாமென்றெண்ணலேதிருதி. (க0)

மாரோர்விழியாளொருபாகவள்ளலுறைமூர்த்தமதாய  
யாரோர்சீவனவனின்வேறலென்றெண்ணுவதுவுமது  
வாரோர்மருந்தைநிகர்த்தாலுமடைமுன்னுணவுசமமாகத்  
தாரோர்ந்துண்ணுவதனைமிதாகாரமென்றுசாற்றுவரால். (கக)

அதிகநூன்போசனமுறாகும்யோகந்தனக்கதனான்  
மதிசெயடிசிலரைக்கூறும்வயங்குபுனலோர்காற்கூறும்  
பதியக்கொண்டுகாற்கூறுபாங்கின்வாளாவிடல்வேண்டும்  
விதியிற்பிறழாதுளர்மருத்துவிருப்பினுலாவித்திரிவதற்கே. (கஉ)

உரைத்தசவுசமிருவகையாலுடம்பின்மண்ணுதிகளிட்டு  
வரைத்தவிதியின்படிநீர்மண்ணுவதுபாகியசவுசம்  
புரைத்தவுணர்வின்வேதாந்தப்பொருளைமனத்தினுறநினைத்துத்  
தரைத்தவாப்பாசங்கழியத்தானிற்பதுமானதசவீசம். (கங)

இந்தச்சவுசமிரண்டுமுளோனேற்றமாகுஞ்சுத்தியுளான்  
பந்தப்புறச்சவுசமொன்றேபண்ணுவோனுள்ளமுக்கொழியான்  
சந்தத்திருமெய்ஞ்ஞானவறற்சவுசஞ்செய்யுஞ்சிவயோகிக்  
கந்தப்புறச்சவுசந்தினமுமாற்றானேனுந்தோடமின்றே. (கச)

இச்சாதனங்கள்கொண்டசுயவிச்சாரூபப்பெருமானை  
நச்சாடரவப்பூணைநச்சாருளத்தைநச்சாணைக்  
கச்சாரிளமென்முலைபயலங்கச்சார்புறவைத்தானையின்ப  
மெச்சாதரவிற்கொடுப்பானைமெச்சாவுணர்ந்துகொளல்வேண்டும். ( )

பதின்மூன்றாவது

இயமமுறையுரைத்தவத்தியாயம்முற்றிற்று.

ஆக அத்தியாயம் கங-க்குத் திருவிருத்தம் ஐகாறு.

உ

பதினான்காவது

நியமபுறையுரைத்தவத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

நியமமாகநிரு மலன்வாழ்முண்  
ணியமமாருநெடுத்தவவந்தணீர்  
நியமமாமியமத்தைநிகழ்த்தினு  
நியமமாநிலையுங்கரைவாமரோ.

(க)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆன்றவஞ்சந்தோடமேயாத்திக்கியமேதானமே  
மான்றலறுமீச்சுரபூசைவன்சித்தாந்தசிரவணமே  
தோன்றுமிலச்சைமதிசெபமேதூயவிரதயிப்பத்துஞ்  
சான்றநியமவகையென்றுசாற்றாநிற்பர்தக்கோரே.

(உ)

தொழுதார்க்கருளுமொருமுக்கட்சோதிமலர்த்தாளுளத்துள்ளி  
யெழுதாமறையின்விதிப்படிநன்கேற்றசாந்திராயணமே  
பழுதாகாதகிருச்சிரமேபகருமற்றைவிரதங்கள்  
வழுதாகாமலனுட்டித்துவருத்தினுடம்பையதுதவமாம்.

(ங)

எத்தன்மையானபந்தமெனக்கெந்தவாறுவந்தஃதெக்  
கத்தனழயிற்பத்திசெயிற்கழியும்பிறவியறச்சீவன்  
முத்தனுவதென்றியான்முத்தியுண்மையெதுவென்று  
சுத்தமனத்தையுணருந்தொழிலுந்தவமேயென்றுரைப்பர்.

(ச)

உற்றகடல்குழம்ண்ணுலகினொழியாதெழுமவாவொழித்துப்  
பெற்றபொருளைக்கொண்டெக்கும்பெற்றிபெரியசந்தோடங்  
கொற்றவமார்பெரும்போகங்குறியாதவிர்செஞ்சடைப்பரன்ருன்  
முற்றினைந்துள்ளிருப்பதுவுமதுவேயென்னுமுதுவேதம்.

(ஊ)

பாங்கார்மறையாகமமிருதிபசருங்கருமங்களினுளு  
மோங்காநிற்கும்விசுவாசமுடைமையேயாத்திக்கியமா  
நீங்காதறத்தினிலேநின்றேநெடும்பொருளைநிருத்தனடி  
தாங்காநிற்குமுளத்தோருக்கன்பிற்கொடுத்தருனமாம்.

(கூ)

வேதநெறியைக்கைவிட்டார்வெய்யகூற்றினுயிர்குடித்த  
பாதமுளத்துப்பதித்திடார்பகர்மெய்யன்பர்போற்றிரிவாச்சாதல்



உரைசுவத்திகங்குகாமுகம்ப துமமேயோங்குவீரஞ்சிங்கம்  
புரையில்பத்திரமுத்தமேமயூரமேபுகழ்ச்சுகமொன்பானுந்  
தரையிடத்தினலீலார்பலருங்கொளத்தக்கவாசனபேதம்  
வரைசெய்துத்தமமறைபுகல்விதியையுமாண்புறச்சொலுங்காலை. (உ)

(எழுதீரடியாசிரியவீருத்தம்.)

தக்கணகணைக்கால்கவானிவைநடுவண்சார்தாவிடப்புறப்பதமு  
ம், பொக்கமிலிடசா னூருகணடுவண் பொருந்துதலுறவலப்பதமு,  
மொக்குமாசேர்த்துச்சயமுறுதகமுடையவனாயிருத்தலையே, செக்  
கரஞ்சடையானுரைமுழுதுணர்ந்தேதார்செப்புவர்சுவத்திகமெனவே.

காணுறுவாமபாகத்துக்கழியிற் கரைவலத்தாட்கரட்டிணையும்,  
பேணுறுவலப்பாற்பிருட்டபாரிசத்திற் பிறங்கிடத்தாட்கரட்டிணையு  
ம், பூணுறச்சேர்த்துக்கொண்டிருத்தலையே பொருந்துகொமுகாசன  
மென்பர், மாணுறுநூல்களனைத்தையுங்கேட்டுச்சிந்தித்துத்தெளிந்த  
மாநவத்தேதார். (ச)

சவ்வியபாகவூருமேல்வலப்பாற்றினையும்வாமபாகத்துச்  
செவ்வியதானைவலப்புறக்கவான்மேற்சேர்த்திரண்டங்குட்டங்கனையு  
மொவ்வுறவிரண்டுக்களானமாரியுறப்பிடித்திருந்திடுமதனைப்  
பெளவநீருலகிலயாவரும்பதுமாசனமெனப்பகருவர்மாதே. (ரு)

இத்தகுபதுமஞ்சகலரோகபயமெவற்றையுநீக்கும்வன்மையதா[மேல்  
லொத்திடுமிடப்பாற்பாதநற்கரட்டையொளிர்சரு தக்கணக்கவான்  
வைத்துடறுவளலிஸ்றியேசமத்தின்மருவுறவிருப்பதையன்றே  
தத்தூர்ப்புவியிற்றிறன்மிசுவீராசனமெனப்பகருவரம்மா. (சு)

பொருந்துறுவாமபாதத்தின்கரட்டைப் பீகல்வலவண்டத்தின்  
கீழுந், திருந்துதக்கணத்தாட்கரட்டிணைவாமஞ்செறிதருமண்டத்தி  
ண்கீழு, மிருந்திறலொடுசேர்த்திருகையுமுழந்தாளிரண்டின்மேல்வி  
னிமிர்சரவைத், தொருந்தரமறக்கணையினுனிவைத்துறுதல்சிங்கா  
சனமாமால். (எ)

மருவிருபாதக்கரட்டிணையிருபால்வாய்த்தவண்டங்களிண்கீழ்வைத்  
தொருவறவூருவிரண்டினுமிருகையுன்றினனாயிருப்பதுவே  
பெருகுறுநலப்பத்திராசனமென்பர்பேணுமற்றிதுவிடரோகங்  
கருதுறுபயமாதிகளையுநீக்குமென்மனார்கற்றுணர்ந்தோரே. (அ)

மன்னியவாமபாதத்தின்கரட்டைவயங்குமண்டத்தின் கீழ்பால்  
வைத், தன்னியவதன்கீழ்வலப்பதக்கரட்டையொட்டவைத்திருப்ப  
துமுத்த, மின்னமுங்குறிமேல்பாகத்திலிடத்தாட்கரட்டிணைவைத்த  
தன்மேலாத், தன்னிடவலத்தாட்கரட்டைவைத்திருக்குந்தொழிலு  
மீதேயெனப்பகர்வார். (கூ)

ரற்றகூர்ப்பரங்கணுனிகணுபியிணையிணை தரவிருகையுநிலத்தின்  
 மாற்றிடா தூன்றி யடிமுதற்சென்னிமண்ணிடையுறா துமேலெழுப்பிப்  
 போற்றுறவிருத்தன்மயூரமாமென்றுபுகலுவர்சகலபாதகமுந்  
 தேற்றமாநாசம்பண்ணுமீதென்றுஞ்செப்புவர்திப்பியப்புலவர். (க0)

ஒருவனுக்கெந்தவிதத்தினாற்சகமுமுறுதயிரியமுமுண்டாகு  
 மருவுமவ்வீதமாவிருப்பதுசுகமான்மற்றிஃதசத்தனேகொள்வன்  
 றிருவமாரிந்தவாசனவகைகடெரிந்தவனுலகெலாம்வெல்வான் [ல்.  
 குருவருள்பெற்றிவ்விதிக்கொடுபிராணாயாமத்தைக்குயிற்றிடல்கடனா

பதினெந்தாவது

ஆசனவிதியுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் கடு-க்குத் திருவிருத்தம் ௩௯௯.

உ

பதினொறவது

பிராணாயாமவிதியுரைத்த வத்தியாயம்

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

இளங்குறுமதிமுடித்தவிணையிலியருள்கொள்வான்மெய்  
 வளங்குறுகாதுபோற்றுமாதவப்பெரியநீர்  
 துளங்குறுமனத்தர்கொள்ளுந் தூயவாசனம்வகுத்தாம்  
 விளங்குறுபிராணாயாமவிதியிணையெடுத்திச்சால்வாம். (க)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

ஏற்றமார்பிராணாயாமமென்றுரைப்பதிசுகம்பூரகமெவருஞ்  
 சாற்றுகும்பகமிம்மூன்றுமேதகுதிசான்முறையாயினிம்மூன்றுந்  
 தோற்றமாரகாரவகாரமேமகாரசொருபமேயாமிவைபுணரின்  
 மாற்றிதாயபிரணவம்பிராணாயாமமற்றதனதுசொருபம். (உ)

இடையினால்வளியையாகருடணஞ்செய்திரெண்மாத்திரைவரை  
 பூரித், தடைவுறவகார தியானஞ்செய்திடுக வங்ஙனம்பூரித்தவளியை  
 த், தடையறநான்குதலையிட்டவறுபான்சாற்றுமாத்திரைவரைகும்பி  
 த், தடையவுத்தியானஞ்செய்கமேல்வன்மையுளவரைக்குந்தரித்திட  
 லாம். (ஈ)

பின்னரவ்வாறுகும்பித்தவளியைப்பிங்கலைநாடியின்வழியே  
 மன்னுமாத்திரைமுப்பதித்திரண்டளவுமருவுறவிரேசசஞ்செய்து

நன்னலம்பயக்குமகாரவக்கரத்தைநன் குறத்தியானஞ்செய்திடுக  
வுன்னரும்பிராணாயாமமீதேயென்றுரைப்பர்கற்றுணர்ந்தவர்மீட்டும்

மருவுபிங்கலையாலொருபதினாறுமாத்திரையளவுப்பூரித்துப், பொ  
ருவறுமகாரமூர்த்தியாஞ்சிவனைப்புகரறத்தியானிக்கவேண்டும், பெ  
ருகவிவ்விதம்பூரித்தகாறனைமேற்பேசியமாத்திரையளவு, வெருவறக்  
குப்பித்துகாரநற்சொருபவிண்டுவைத்தியானித்தல்விதியால். (டு)

நன்னலம்பயப்பப்பின்னரச்சொருபநான் முகற்றியானித்துக்கொண்  
மன்னமுன்னுரைத்தமாத்திரையளவுமருவிடையாலிரேசகித்தல் [டு  
பன்னுமிப்பிரகாரம்பிராணாயாமந்தனைப்பழக்கஞ்செய்திடுக  
வின்னநீரிந்தமுறைபுரிந்திடுதவிலங்குசந்தியாசிகட்காமால். (சு)

பிரமசாரியில்லத்தவர்வனத்தோர்பிராணவாயுவையுதரத்தில்  
வரமுறப்பூரித்துயர்பிரணவமன்னியவியாகிருதிகளோடு  
விரவியகாயத்திரியினைச்செபிக்கவேண்டுமவ்வாறுமுப்பூன்று  
தரமொருமுன்றுசந்தியுஞ்செபிக்கத்தகுமெனநவிலுவர்சான்றோர்.

புரவலர்விரத்தியுடைவசியருக்கும்பொருந்துமற்றிதுவெனுமறை  
நால், பாவுசுத்திரர்க்குமாதர்க்குநமோந்தம்படுசிவமந்திரமேனுங், கா  
வில்வயிணவமந்திரமேனுங்கசிவுறச்செபித்திடலதுவால், வரமுறிப்  
பிராணாயாமமோர்தினக்குமாண்புறப்பூரிதலீரெட்டே. (அ)

ஒருமதியவ்வாறுநூற்றிடிற்கொலையாலுறுப்பிமுதலியவொழியும்  
பெருகுறவாறுமதியநன் குநூற்றிற்றிங்கிடுஞானமாண்டொன்றேற்  
கருதரும்பிரமஞானியேயாவன்கவினுறுயோகசானத்தோ [ன்,  
னருநிறன்றரும முடையனாய்ப்பிராணாயாமத்தாலே முத்தியடைவா

வளியினைவயிற்றுகருடணஞ்செய்துமாண்புறப்பூரித்தல்செய்த  
றெளிசெய்ப்புரகநீர்நிறைகடம்போலச்செறிதரவாயுவைவயிற்றிற்  
களிதரத்தரித்தல்கும்பகம்வயிறுகலந்தகாலவ்வயினின்றும் [தோர்,  
வெளிவரவிடுத்தலிரேசகமென்றுவிளம்புவார்மெய்ப்பொருளுணர்ந்

மிக்கவிப்பிராணாயாமஞ்செய்திடுங்கால்வேர்வையுண்டாகிழை  
தமந், தொக்ககம்பந்தான் றோன்றின்மத்திமமாந் துலங்குமுத்தா  
னமுண்டாகிற், நக்கவுத்தமமாமிது கிடைப்பளவுந் தவிரற்கவ்வ  
ரண்டனையு, நக்கவுத்தமம்வந்துறிந் சுகியாவனண்ணுறஞ் சித்தசு  
தியுமே. (கக)

சித்தசுத்தியினூற்சோதியைமனநற்றிடமுறப்பற்றிடுமென்று  
மொத்தமற்றதனூற்பரசிவக்கலப்பிலுற்றொளிர்ந்திடுவனூன்மாவுந்  
தத்துவபரமுத்தியும்பினரடையுஞ்சாற்றமவ்வாறன்றியொருவ  
னித்தியமிரண்டுமொருவிக்கும்பகமேநிலையுறச்சாதனஞ்செய்யின்.



பாதகமனைத் து மொழிதரமனவொப் பாயவேகத்தையும் ப்கரு,  
மேதகுஞானந்தனையுநன்கடைவன்மேன்மையோர்சொற்றிடப்படுமி  
வ், வாதரப்பிராணாயாமத்தையென்றுமப்பியாசஞ்செயுமவனுக், கேத  
மொன்றின் றுகிடைப்பரிய துவுமெவ்வுலகத்தினுமின்றே. (௧௩)

ஆதலிற்சருவமுயற்சியினுலுமப்பியாசஞ்செய்கவதனைக்  
காதலினதுசெய்கால்முஞ்சந்திகாலங்கள் பிராமநன் முகூர்த்த  
மாதர்நண்பக லுமாமெக்காலமுமாம்வளியையாகருடணஞ்செய்து  
நோதலில்வயிற்றுப்பூரித்தநாசிநுனியினுநாபிமத்தியினும். (௧௪)

பாதமாரங்குட்டத்தந்தாரணமேபண்ணிடவேண்டுமெவ்வாறு  
மேதகப்புரிவோன்சகலரோகமுமில்வித்தகனுகிநூளுண்டு  
காதலிற்சீவித்திருப்பன்றாரணத்தைக்கவினநாசியினுனிசெய்யின்  
வாதமற்றவற்குவசப்படுநாபிமத்தியிற்செயிற்பேனொயொழியும். (௧௫)

மேவுதாளங்குட்டத்தினிற்றரிக்கின்மெய்கனமின்றியிலகுவாம்  
நாவினூல்வளியாகருடணஞ்செய்துநலமுறப்பானம்பண்ணுவனேற்  
பாவியசிரமதாகரோகங்கள்பாறிடுநாவினூல்வளியை  
மாவுறுமாறாகருடணம்பண்ணிவாய்ப்பநாவடியினின்மாதே. (௧௬)

அமைதரச்சித்ததாரணம்பண்ணியமிர்தபானஞ்செயினகலா  
திமையவர்புகமுஞ்சுகம்பலவுண்டாமிடையினூலாகருடணஞ்செய்  
தமைதரக்காலப்புருவமத்தியிற்றாரணஞ்செய்துதூய்மையனுகிக்  
கமைதரவமிர்தபானஞ்செய்குவனேற்கழியுமால்வியாதிகளனைத்தும்

இடைவலகலையாலீர்த்துளர்காலையையதரநாபியிற்றரிக்கி [னுந்  
னுடைவலிகொடுபேரூமுரோகங்களனைத்துமொருமதி மூன்றுசந்தியி  
தடையறவளியைநாவினூலீர்த்துத்தயங்குசித்தத்தைநனூபிப்  
புடையுறத்தரிக்கில்வாதமேமுதலாப்புகல்பலதோடமுமொழியும். ( )

இருநரம்பாற்காலாகருடணஞ்செய்திரண்டுநேத்திரங்களிற்சிரத்  
தின், மருவுசோத்திரத்திற்றாரணஞ்செய்யின்மயங்கியவ்வப்பிணியக  
லும், பொருவறுசுவத்திகாசனத்திருந்துபுகரறுமனத்தனூயபானத், தி  
ருகறுவளியைமென்மெலமேலேதிகழ்பிரணவத்தொடுமீர்த்து. (௧௭)

அங்கையங்குட்டத்தாற்செவியடைத்தக்கங்கடற்சனியினூற்பு  
தைத்துத், தங்குநாசியைமத்திமையினூனெருக்கிச்சாற்றுவாயீரிதழ்  
பொருத்திப், பொங்குமானந்தமெழும்வரைசிரத்திற்பொலிவுறத்தா  
ரணஞ்செய்க, மங்கலில்பிரணவாயுவப்போதுமருவுறும்பிரமரந்தி  
ரத்தை. (௨௦)

ஆயவக்காலநாதமொன்றுண்டாமஃதொருபஃதவைமுறையே  
மேயகிண்கிணியேசிலம்புநன்மணியேமிளிர் தருசங்கமேயாழே



சாய்வறுதாளம்வேயங்குழல்பேரிதழங்குமத்தளமுகிலென்பர்  
வாயுதாரணைதான்சென்னியின்மத்திமருவுறுகாலையினுன்மா. (உக)

சுடர்வரையருவிபோன்றுகீழ்முசுமாய்த்தேரன்றுமப்போதுமெ  
ய்ஞ்ஞானம், படர்தரமுன்னைப் பெருஞ்சமுசாரபந்தம்யாவங் சுழிந்  
தொழியு,மிடர்கெடவாமபாதத்தின்சுரட்டையியையவண்டத்தின்சு  
ழ்வைத்துத், திடமுறவலப்பாதக்கரட்டினையுஞ் சேர்தரப்பீடியாவி  
ருந்து. (உஉ)

பரசிவன்றனையுந்தும்பிமாமுசத்துப்பண்ணவனையுந்தியானித்து  
வரமுறுமுலாதாரத்திலரத்தலன்னகேசரங்கனையுடைய  
வரவிந்தமலரிற்பிரணவமனத்தினன்புறத்தியானித்துக்கொண்டே  
விரவவெவ்வளவின்மனோலயமாகுமேவதுவரைக்குமற்றம்ம. (உங)

ஆயிடைவாயுரிரோதஞ்செய்திடுதலந்தயோசத்தினுலபான  
வாயுவக்கினித்தானத்தினையடையும்வயங்குசெவ்வுருவமேயாய  
மாய்விலாக்கினையமெனுந்திரிகோணமண்டலத்துணவுசீரணிப்பித்  
தேயசீர்த்தேகதாரகனுகியிருக்குமோரொள்ளமுன்மாதோ. (உச)

அந்தவக்கினியோடபானவாயுவையுமவிர்தருபிராணவாயுவை  
யு, முந்துசஞ்சலமில்லாதழல்சயமாயுறுமளவும்பிரணவத்தைச், சிந்  
தையிற்றியானஞ் செய்துகொண்டமையக்கிறந்ததாரணஞ் செயவே  
ண்டு, நந்தழல்சயமாகியபினல்லமுன்மண்டலத்திற்கு நண்ணுமேல்  
பாவில். (உடு)

கிளந்திடுநாபிக்கந்தத்திற்குத்தகீழுறபாவிற்பத்திரங்கள்  
வளந்தருமாறுகொண்டுறைதருசுவாதிட்டானகமலமலரில்  
விளங்கிடுபிராணனபானனைமிளிர்தியோடுமாரோபணம்பண்ணி  
யுளம்பிரணவத்தைநினைத்துநாபியினையொளிர்நருதிருட்டியானேக்கி

அமைமனோலயமெவ்வளவீனுகிடுமவ்வளவுமாவயினுளர்கலைச்  
சமைதரநிரோதஞ்செய்கபின்மாருதத்தொடுவிராயவக்கினியா  
விமையினிற் பிரபோதத்தினையடையுமியலுறுகுண்டலியதன்பின்  
கமையொடுநாபிரந்திரநின்றங்கவித்ததன்பணத்தினைவாங்கும். (உ)

வாங்குமக்காலச்சுழிமுனைமுலாந்திரமாண்புறத்தெரியும்  
பாங்கினவ்விடத்துவாயுவைநிரம்பப்பண்ணுசபடரழலோடு  
தேங்குறவளியைச்சுழிமுனையதனிற்சிரமளவும்பிரணவத்தை  
நங்குறுதுள்ளித்தாரணைசெய்தனெறியெனப்பகர்வரிவ்வாறு. (உஅ)

பொலிதழலொடுகாலாலங்கமுழுதும்பூரிக்கப்பட்டவப்போது  
மலிசிரத்தான்மாவானிடைக்கதிரமானுறவிளங்குமேன்மேலு  
நலிவறவிவ்வாறப்பியாசக்குகலத்திற்குவளிசயமுண்டா [ம்.  
மொலிவளிசயத்திற்குற்றசின்னங்களுரைத்திடினவேர்முதலுண்டா

உற்றவிப்புணிதயோசுசெப்பவனுக்குலகமுன்றினுநிகரில்லை  
பற்றியமூலரோகமேனயர்செப்பகந்தரமேமுதலாய  
மற்றுள்ளநாய்கள்யாவுந்ங்கிடுமாபாவமுமழிந்திடுமதனாற்  
பெற்றிடற்கரியசித்தசாந்தியுமேர்பிறங்கிடப்பிறந்திடுமதனால். (௩௦)

(அறுசீரடியாசீரியவீரூத்தம்.)

அரும்பவிழ்மலரோன்மாயனாதுயர்வாழ்வெலாமோர்  
துரும்பெனநினைக்கத்தக்கசுகவயிராகமுண்டாம்  
விரும்புமற்றதனாற்றத்தமெய்ச்சிவஞானமுண்டாம்  
பெரும்பெயரதனாற்பாசப்பிணிப்பறுமுத்தியுண்டாம். (௩௧)

நன்றுறித்தகுதிகான்றனானசாதனத்தைவிட்டே  
யென்றுமாயையின்மூடப்பட்டிரும்புவியிடையசார  
மொன்றுமாபாசபந்தத்தூழன்றிடுவார்களென்னே  
வன்றிகண்மலத்தனைந்நுமனமகிழ்ந்திடுதல்போலும். (௩௨)

திப்பியஞானசாரஞ்சிறிதருந்திடுவானேனு  
மிப்பிரபஞ்சவாழ்க்கையெள்ளளவேனுமுன்னா  
தொப்பிலாமுக்கணைம்மானுபயபாதங்கன்பற்றி  
வைப்படியாருக்காயமாமுத்திமருவிவாழ்வான். (௩௩)

மருதுகொல்லேற்றுப்பாகவள்ளலாரசாந்நானப்  
பெருமையர்சகத்தையெல்லாம்பெருஞானவுருவாக்காண்பர்  
தருசமுசாரமாயதனைப்பெழுடர்நில்லாப்  
பொருளுருவாகக்காண்பர்புகர்மலவலியென்சொல்கேன். (௩௪)

பொருவிலிவிமலஞானபூரணபூரணனின்பத்  
திருவடியடைதற்கேதுசெப்புவர்பல்லாற்றினு  
மருவியதானப்பேற்றுவயங்குபோகங்களுண்டாந்  
தருமநல்லிட்டியாற்றிற்றழைத்திடுந்தெய்வப்பேறு. (௩௫)

பேணாற்றவங்களாற்றிற்றிரமத்தானத்தாராவர்  
பூணுமெய்ஞ்ஞானமொன்றேபுகரறுமுத்திக்கேது  
கோணுமுளிலாதபுத்திக்கடர்மையருணர்வரீது  
காணுமஞ்ஞானமூடர்கட்டுரைக்கினுங்கொள்ளாரால். (௩௬)

கருமத்தினுலமுத்திகாணுதலரியதாருங்  
கருமத்தையன்றிஞானங்காண்பதின்றெற்றைக்குஞ்சற்  
கருமத்தைக்கொண்டுஞானங்கண்டுமுத்தியைச்சாராது  
கருமத்தையிழந்துநிற்குங்கலதியென்செய்வாரே. (௩௭)

ருகிருளிர்விதேதான்றக்கழிதல்போன்ஞானந்தோன்றப்  
பெருகியபாசம்போகும்பேசுதற்போதமும்போ  
மருகுஞ்சஞ்சிதமுமுவாவவிர்கலைமதிக்கொழுந்து  
செருகுசெஞ்சடைப்பிரான்பொற்சேவடிசேர்தலுண்மை. (௩௮)

பதினொருவது

பிராணாயாமவிதியுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆக அத்தியாயம் கசூ-க்குத் திருவிருத்தம் ச௩ச.

உ

பதினேழாவது

பிரத்தியாகாரவிதியுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

புராணபுனிதபுண்ணியாபுராந்தகாபொற்றாமரையும்  
பராணமகளேத்தெடுக்குமுமைபாகாவன்பிற்பயிலுறுபத்  
தராணம்மலர்த்தாளாவென்றுதவாதுதுதிக்குந்தவமுடையீர்  
பிராணாயாமவிதியுரைத்தாம்பிரத்தியாகாரம்புகல்வாம். (௧)

(மேற்படிவேறு.)

வீடையதுகர்ச்சியிற் படருமிந்திரியங்களை யறிவின்மிகையானு  
ளுந், தடைசெய்துதன்வசமாக்கிடுதலேதகுபிரத்தியாகாரந்தான், மி  
டைதரவெங்குங்காணப்பட்டபிரபஞ்சமெலாமெய்யேயோரி, னுடைய  
யசிவசொருபமெனப்பார்ப்பதுவுமதுவாமென்றுரைப்பார்நல்லோர்.

தோற்றமுதலிறுதியுறுமளவுந்தான்செய்துவருதொழில்கள்யாவு  
மாற்றல்கொளீசுரச்செயலென்றுறவுநினைத்திருப்பதுவுமதுவேயாகு  
மாற்றரியநித்தியநைமித்தியகாமிகருமமாண்பிற்செய்து  
சாற்றரியசிவப்பிரீதிசெய்வதுவுமதுவென்பர்சான்றோர்யாரும். (௩)

வளியையாகருடணஞ்செய்தொளிர் தந்தமூலத்துமாணப்பின்ன  
ரொளிதருகண்டத்தினும்பினிதயத்தும்பின்னொபியுறுகந்தத்துந்  
தெளிபினர்க்குண்டவிசத்தியிடத்தும்பின்நிகழ்தருமூலாதாரத்துங்  
களிதரப்பினபானத்தானத்தும்பினிரண்டுகடியிடத்துமாதோ. (௪)

பின்னரிருகவானடுவும்பின்முழந்தாளிரண்டிடத்தும்பின் கணைக்கா  
னன்னரிடத்தினும்பின்னர்ப்பாதாங்குட்டங்களினுநாட்டல்வேண்டு

மன்னியவோரிடத்திலவளிநிறையளவுஞ்சித்தத்தைநிறுத்திமற்றே  
ருன்னியதானஞ்செலுத்தலிவ்வாறுசெய்வதுவமுதுவாமென்பர். (ரு)

இன்னுமிடைபிங்கலையால்வாயுவையாகருடணஞ்செய்தின்பமார  
மன்னுசுவத்திகத்திருந்துபாசமுதற்சிரம்வரைமாண்புறப்பூரித்தப்  
பின்னிருதாளிடத்துமூலாதாரத்தும்பெருநாபிக்கந்தத்து  
மன்னிதயநடுவிடத்துங்கண்டமூலத்துமவளர்நாவிடத்தும். (க)

பகர்புருவநடுவொளிநுதுதல்சிரத்துமாகவெரொன்பதுதானத்தும்  
புகரிலொருதானசயமாகியபின்மற்றுமொருபொலிதானத்துத்  
தகரரியசித்தநிரோதஞ்செய்துதானத்தின்முறையேயன்பி  
னகரமுகரம்மகரமைந்தெழுத்தோமெண்ணலுமற்றதுவாமென்பர். (.)

உடலாதிபலவினையுமான்மாவென்றுரைத்துவருமொருஞானத்தை  
மிடலாருமாகருடணஞ்செய்துவேராகாமிளிர்நூங்கொன்றை [ன்  
மடலாருஞ்சடைப்பெருமானிடத்துநிரோதஞ்செய்யுமாண்புமாரி  
விடலாகாவதுவிதுமந்தணத்துமகிமந்தணமாமேன்மைமிகீர். (அ)

பதினேழாவது

பிரத்தியாகாரவிதியுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் கஎ-க்குத் திருவிருத்தம் சசஉ.

உ

பதினேட்டாவது

தாரணைவிதியுரைத்தவத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

வாரணைமுலைமலையிலொர்பாகர்த  
மாரணைதிருவடிக்கன்புபூண்டொள்  
சீரணைபிரத்தியாகாரஞ்செப்பினந்  
தாரணைமுறைமையுஞ்சாற்றுவாமினி.

(க)

(கோச்சகக்கலிப்பா.)

பேருடலநடுவொளியிற்பிராணவாயுவிற்சடரத்  
தாருமழறனிற்றெளிநீரவனியுறுபாகத்தி  
லொருறுபாகியவெளியையுளர்காலையொளிர்நீயைச்  
சாருறுமின்சுவைப்புனலைத்தகுபிருதிவியைமுறையின்

(உ)



திடீமுறவபேதமதிசிறப்பத்தாரணைசெய்தே  
வடமொழிமுப்பத்துமூன்றாமெய்யையரவலவை  
யுடனுறவிந்துவைக்கட்டியுறுமுறையிற்செபஞ்செய்தல்  
படர்தருபாதகநிவிர்த்திபண்ணுந்தாரணையாமால்.

(௩)

மருவுமுழங்காலளவுமண்பாகங்குதமளவுந்  
தருசுவைநீர்ப்பாகமிருதயமளவுமழற்பாகம்  
பொருவில்களமளவும்வளிபுணர்பாகஞ்சிரமளவு  
மொருவுதலிலாகாசபாகமெனவுரைப்பரால்.

(௪)

புகரறுமிவ்வோரைந்துபூததானங்களிற்பூ  
மகன்மறுமார்பினென்றும்வயங்குமுருத்திரன்றனக்கு  
நிகரறுமயேச்சுரனின்மலசதாசிவனிவரை  
யகனமரத்தனித்தனியாங்காங்குமுறைபாவிக்க.

(௫)

வேறுமொருதாரணையைவிளம்புவாமதுமனத்தி  
லூறுசுவையமுதகலையொண்மதியஞ்சோத்திரத்திற்  
கூறுபலதிக்குகளுங்குளிர்வாக்கிலக்கினியு  
மாறுதலிலாதுகையில்வாள்வயிரப்படையானும்.

(௬)

அடிகளிலுபேந்திரனுமபானத்தானங்கதிருங்  
கடிதலிலாக்குய்யத்திற்கவின்றபீரசாபதியு  
நெடிதுறுதொக்கினிலவளியுநேத்திரத்திற்கூரியனும்  
வடிவுறுநாவருணனுமக்கசுவினிடேதவருமாதோ.

(௭)

ஆருயிரிற்பரசிவனுமமர்தரத்தாரணைபுரிதல்  
சோருதலில்பிரமாதிசொருபங்களானவெலா  
மோருமவக்காரணங்களுறவொடுக்கியாவைக்கும்  
பேருதலில்காரணமாய்ப்பேசுதற்குமெட்டாதாய்.

(௮)

சடமாயுமிருக்குமொருதனிமாயைதனைமேனி  
யிடமாதருடையபீரானிடத்தொடுக்குவதுவுமது  
திடமாயைம்புலன்களையுந்திகழ்மனத்தினுற்கவர்ந்து  
வடமாருநிழலமர்ந்தான்மலரடிவைப்பதுவுமது.

(௯)

மாலாதிபலதேவாமாண்புமவரா லுணராத்  
தோலாதபெருக்கருணைச்சயஞ்சோதிபெரும்புகழும்  
பாலாயகாலங்கள்படுகூறமானிடர்க்கு  
மேலாயவிதியுமினும்வீரித்துரைக்கப்படுமெவையும்த.

(௧௦)

குறைவறச்சொற்றிடுதலினுற்கோமளமாதொருபாக  
ஊறைதருசொல்லாதலினுலாரணத்துக்கொப்பாக

ஞானயோககாண்டம்.

கநக

நிறையுமொருநூலின் நெநீர்மையுலகினுமெனந  
றுறையுறகம்புவ துமதுவென்றுரைப்பர் தூய்மையரே.

(கக)

தேவர்முதல்யாவர்களுந்தேகாதிருமாகேன  
சோவழியகைத்தபரஞ்சுடரின் வேறலன்யானென்  
றோவறுபாவனைபுரியுமு துவுமதுவாமென்பர்  
பூவமர்நைமிசவனத்துப்புண்ணியமாதவத்தீரே.

(கஉ)

பதினெட்டாவது

தாரணைவிதியுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் கஅ-க்குத் திருவிருத்தம்-சருச  
உ

பத்தொன்பதாவது

தியானவிதியுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியரசீர்யவிருத்தம்.)

புவிமுழுதிடந்தெசன்றபுனத்தழாய்க்கேழல்வானத்  
தவிர்தரப்பறந்தவேதவன்னமின்னமுங்காணப்பொற்  
சவியடிமுடிக்குநாளுந்தண்மலரிசிவீர்நல்லீவார்  
செவிகொடாரணைநவின் றுந் தியானத்தின்முறையுஞ்சொல்வாம்.(க)

நிருமலவாகாயத்தினிமிர்பிரகாசம்வாயந்து  
பொருவில்சீதளங்கொண்டியாருங்காணுறப்பொலியாநிற்கு  
மொருமதிடண்டலத்தையுறமுசற்றியானஞ்செய்து  
பெருகதனடுவட்பேரானந்தமேசொருபடுகி.

(உ)

பரையொருபாகஞ்சுத்தப்படிசங்காசமேனி  
புரையறுபிறைமாமோலிபுலவர்தம்மகளிர்கண்ட  
விரைகொண்மங்கலநாண்காத்தமிளிர்நருநீலகண்ட  
முரைதருமுக்கணுற்றேரொளாளிர் தரவுடையோனாகி.

(ஈ)

ஆதிமத்தியாந்தமில்லாவரும்பொருளாகிவைகுஞ்  
சோதியையிடையுருதுசாகம்பாவனைசெய்துள்க  
னீதியாமின்னுந்தூயநெடுநிபடுவண்யாரு  
மோதியவோரிலக்கையாசனைவிசாலமாகி.

(ச)

பூரணவிளக்கம்வாயந்துபொலிசுதிர்மண்டலத்திற்  
சீரணிசவன்னமொத்ததிருவுருமுசுரோமங்க

டார்ணிசிகைகங்கடழைசெம்முக்கமுமுள்ளோனாய்ப்  
பேருலகனைத்தினுக்கும்பிறங்குகாரணனையாகி.

(௩)

கவினுறுமுமையோர்பாகங்காளமார்கண்டமுக்க  
ணவீர்சுதர்ப்புயமுள்ளானாயமைந்தநின்மலப்பிரானைக்  
குவிகைகொண்டறியாச்செங்கைக்குழகனையிடையுறுது  
துவிதபாவனைசெய்யாதுதியானித்தறுலங்கவின்னும்.

(௪)

சுத்தவைதிகத்தழற்கட்டோன்றுபல்லுலகாதார  
னித்தவானந்தநல்குநிருமலன்கங்கைகூடி  
வித்தகத்துவசவேற்றன்விருபாக்கன்விசுவரூப  
னத்தொற்புயன்செவ்வேணியவீர்கலாநிதிகொளண்ணல்.

(௫)

மன்னுமாபதிநல்லக்கமாலிகாபரணனாவின்  
மின்னுபால்போலவெண்மைமிளிர்நிறத்தவனொப்பில்லா  
னுன்னுமந்தணத்தினுள்ளுமந்தணனாகியுள்ள  
துன்னுசோதியைமிக்குள்கசோகம்பாவனைசெய்தம்ம.

(௬)

உரனுறவின்னுமோராயிரஞ்சிரங்கரந்தாளுள்ளா  
னரனெனும்பரனாயநாரமென்றெவரும்பேசும்  
விரவுசேதனவசேதனங்கட்குமென்மைசான்ற  
பரவதிட்டானமாய்நாராயணப்பெயர்பரித்தோன்.

(௭)

பொலிபுருடோத்தமன்பொன்புனைமறுமார்பனாய  
வலிகெழுமாறெனன்றுமனனுறத்தியானஞ்செய்து  
மலியருட்பரமனில்லாய்மாண்பிரானாயாமத்தான்  
மெலிவறுபிரணவத்தால்விகசிதமுள்ளதாகி.

(௮)

திகழணிமாதியெட்டுச்சித்தியாந்தளங்கள்வாய்ந்து  
துகளில்கேசரங்கடாந்தத்துவவித்தையாகக்கொண்டு  
நகல்செய்சாத்திரநன்ஞானநாளம்பெற்றுள்ளதாய்மே  
தகமகதத்துவக்கந்தம்படைத்தொளிராநிற்கும்.

(௯)

இருதயகமலநாப்பணைங்குசஞ்சஞ்சிரியாநிற்கு  
மொருவறுசுவாலைபல்லவுடையதாயுடம்பிற்றுண்முன்  
மருவியசென்னிமட்டுந்திப்பதாய்வாயுவில்லாத்  
திருகறுமிடத்திலோங்குந்தீபம்போற்சொலிப்பதாகி.

(௧௦)

நீலமேகத்தினுப்பண்மின்னெனநிமிர்விளக்கஞ்  
சாலவாய்ந்துநீவாரதானியமுட்சொரூபக்  
கோலமாரரிசனத்தின் குலநிறம்பெற்றிருக்குஞ்  
சீவக்கினியையுள்ளந்தியானிக்கவேண்டிமாலோ.

(௧௧)

அத்தழற்சிகையி னுப்பணைந்தமெய்ச்சொருப  
னித்திமன்பரமாகாசநடுவுறைநிமலன்சேற்க  
ணுத்தமிசமேதன்பாசநோய்க்கொருமருந்தாயுள்ளான்  
பத்தியில்வினாகார்க்கண்டன்பரமகாரணன்மாதேவன்.

(௧௬)

ஒளிர் தருவிருபக்கண்ணெ னுப்பிலிவிசுவருப  
னளிமலர்க்கிழவன்முன்னே ராற்றியானிக்கப்பட்டுடன்  
றெளிதருதான்றியானஞ்செய்யவோர்வத்துவில்லான்  
றுளிசிதர்கங்கைககுடிசயம்பிரகாசனாகி.

(௧௭)

இருந்தருள்பிரமந்தன்னை யிரண்டறத்தியானஞ்செய்க  
திருந்திதுதெய்வவேதச்சிகையெடுத்தியம்பாநிற்கு  
மருந்திறன்முத்திக்கே துவாகியமார்க்கமாகும்  
பொருந்தமற்றின்னும்பூமேற்புண்ணியனென்று.

(௧௮)

பாவனைபொருந்தப்பண்ணிப்பற்றுதன்னிதயநாப்ப  
பாவனைக்கெட்டிடானுய்ப்பலவுக்குஞ்சான்றுமாகிப்  
பாவநைமறையீற்றேரூங்கும்பரனாயுள்ளானிசேசாகம்  
பாவனைகொடுதியானம்பண்ணிடவேண்டுமின்னும்.

(௧௯)

சத்தியஞானந்ததற்பாசொருபனாகி  
நித்தியநிமலனாகிநிகரறுமுதல்வனாகித்  
தத்துவாதீதனாகிச்சருவவாதாரனாகி  
யத்துவாமூர்த்தியாகியப்பிரமேயனாகி.

(௨௦)

கிரிசியமுள்ளோனாகித்திரிசியமில்லோனாகி  
விரிவுறப்புறம்புமுள்ளும்வியாபித்துநிற்போனாகி  
யரியதிலரியோனாகியரியனவறிந்தோனாகித்  
துரியமுங்கடந்தோனாகிச்சயம்பிரகாசனாகி.

(௨௧)

மூலமீறிகந்தோனாகிமூப்பிலாமுத்தனாகிக்  
காலகற்பனைகடந்தகாரணப்பொருளுமாகித்  
நூலமல்லாதிருக்குஞ்சுக்குமனாகிவைகுஞ்  
சீலமார்பரசிவத்தைதயிரண்டறத்தியானஞ்செய்க.

(௨௨)

எரியவிரகுடங்கையானையிரண்டறத்தியானஞ்செய்யும்  
பெரியவன்சிவனென்றுபேசுதற்கையமில்லை  
யரியதெனவனுக்கெல்லாப்பாவமுமகலமுத்திக்  
குரியவனானமற்றேரூர்க்குரியதென்பவமேயன்றி.

(௨௩)

இத்தகுதியானஞ்செய்தற்கெறுழிலான்சங்கநேமி  
யத்தன்பீதாம்பரத்தனலர்ந்ததாமரைச்செங்கண்ண  
னுத்தமத்திருவாழ்மார்பனுலகெவாபு... சவ்வாய்  
வித்தகன்மணிகால்யாத்தமிளிர்மு... நூரத்தன்.

(௨௪)



டார்ணிசிகைகங்கடழைசெம்முகமுமுள்ளோனாய்ப்  
பேருலகனைத்தினுக்கும்பிறங்குகாரணனையாகி.

(௫)

கவினுறுமுமையோர்பாகங்காளமார்கண்டமுக்க  
ணவீர்சுதர்ப்புயமுள்ளானாயமைந்தநின்மலப்பிராணைக்  
குவிக்கொண்டறியாச்செங்கைக்குழகனையிடையரூது  
துவிதபாவனைசெய்யாதுதியானித்தறுலங்கவின்னும்.

(௬)

சுத்தவைதிகத்தழற்கட்டோன்றுபல்லுலகாதார  
னித்தவானந்தநல்குநிருமலன்கங்கைகூடி  
வித்தகத்துவசவேற்றன்விருபாக்கன்விசுவரூப  
னத்தனாற்புயன்செவ்வேணியவீர்கலாநிதிகொள்ளணல்.

(௭)

மன்னுமாபதிநல்லக்கமாலிகாபரணனாவின்  
மின்னுபால்போலவெண்மைமிளிர்நிறத்தவனொப்பில்லா  
னுன்னுமந்தணத்தினுள்ளுமந்தணனாகியுள்ள  
துன்னுசோதியைமிக்குள்கசோகம்பாவனைசெய்தம்ம.

(௮)

உரனுறவின்னுமோராயிரஞ்சிரங்கரந்தாளுள்ளா  
னரனென்னும்பரனானாயநாரமென்றெவரும்பேசும்  
விரவுசேதனவசேதனங்கட்குமேன்மைசான்ற  
பரவதிட்டானமாய்நாராயணப்பெயர்பரித்தோன்.

(௯)

பொலிபுருடோத்தமன்பொன்புனைமறுமார்பனாய  
வலிகெழுமாறெனன்றுமன்னுறத்தியானஞ்செய்து  
மலியருட்பரமனில்லாய்மாண்பிராணாயாமத்தான்  
மெலிவறுபிரணவத்தால்விகசிதமுள்ளதாகி.

(௧௦)

திகழணிமாதியெட்டுச்சித்தியாந்தளங்கள்வாய்ந்து  
துகளில்கேசரங்கடாந்தத்துவவித்தையாகக்கொண்டு  
நகல்செய்சாத்திரநன்ஞானநாளம்பெற்றுள்ளதாய்மே  
தகமகதத்துவக்கந்தம்படைத்தொளிராநிற்கும்.

(௧௧)

இருதயகமலநாப்பணைங்குசஞ்சஞ்சிரியாநிற்கு  
மொருவறுசுவாலைபல்லவுடையதாயுடம்பிற்றுண்முன்  
மருவியசென்னிமட்டுந்திப்பதாய்வாயுவில்லாத்  
திருகறுமிடத்திலோங்குந்தீபம்போற்சொலிப்பதாகி.

(௧௨)

நீலமேகத்தினுப்பணியின்னெனநிமிர்விளக்கஞ்  
சாலவாய்ந்துறுநீவாரதானியமுட்சொரூபக்  
கோலமாரரிசனத்தின் குலநிறம்பெற்றிருக்குஞ்  
சீலவக்கினியையுள்ளந்தியானிக்கவேண்டுமாலோ.

(௧௩)

அத்தழற்சிகையி னுப்பணைந்தமெய்ச்சொருப  
னித்திமன்பரமாகாசநடுவுறைநிமலன்சேற்க  
ணுத்தமிசமேதன்பாசநோய்க்கொருமருந்தாயுள்ளான்  
பத்தியில்விளைகார்க்கண்டன்பரமகாரணன்மாதேவன்.

(௧௬)

ஒளிர் தருவிருபக்கண்ணெ னுப்பிலிவிசுவருப  
னளிமலர்க்கிழவன்முன்னே ராற்றியானிக்கப்பட்டோன்  
றெளிதருதான்றியானஞ்செய்யவோர்வத்துவில்லான்  
றுளிசிதர்கங்கைககுடிசயம்பிரகாசனாகி.

(௧௭)

இருந்தருள்பிரமந்தன்னையி ரண்டறத்தியானஞ்செய்க  
திருந்திதுதெய்வவேதச்சிகையெடுத்தியம்பாநிற்கு  
மருந்திறன்முத்திக்கே துவாகியமார்க்கமாகும்  
பொருந்தமற்றின்னும்பூமேற்புண்ணியனையென்று.

(௧௮)

பாவனைபொருந்தப்பண்ணிப்பற்றுதன்னிதயநாப்பட்  
பாவனைக்கெட்டிடா னாய்ப்பலவுக்குஞ்சான்றுமாகிப்  
பாவநைமறையீற்றே ருங்கும்பரனாயுள்ளானைச்சேகம்  
பாவனைகொடுதியானம்பண்ணிடவேண்டிமின்னும்.

(௧௯)

சத்தியஞானந்ததற்பரசொருபனாகி  
நித்தியநிமலனாகிநீகரறுமுதல்வனாகித்  
தத்துவாதீதனாகிச்சருவவாதாராகி  
யத்துவாமூர்த்தியாகியப்பிரமேயனாகி.

(௨௦)

திரிசியமுள்ளோனாகித்திரிசியமில்லோனாகி  
விரிவுறப்புறம்புமுள்ளும்வியாபித்துநிற்போனாகி  
யரியதிலரியோனாகியரியனவறிந்தோனாகித்  
துரியமுங்கடந்தோனாகிச்சயம்பிரகாசனாகி.

(௨௧)

மூலமீறிகந்தோனாகிமூப்பிலாமுத்தனாகிக்  
காலகற்பனைகடந்தகாரணப்பொருளுமாகித்  
நூலமல்லாதிருக்குஞ்சுக்குமனாகிவைகுஞ்  
சீலமார்பரசிவத்தையிரண்டறத்தியானஞ்செய்க.

(௨௨)

எரியவிரகுடங்கையானையிரண்டறத்தியானஞ்செய்யும்  
பெரியவன்சிவனையென்றுபேசுதற்கையமில்லை  
யரியதெனவனுக்கெல்லாப்பாவமுமகலமுத்திக்  
குரியவனானமற்றே ருர்க்குரியதென்பவமேயன்றி.

(௨௩)

இத்தகுதியானஞ்செய்தற்கெறுழிலான்சங்கநேமி  
யத்தன்மீதாம்பரத்தனலர்ந்ததாமரைச்செங்கண்ண  
னுத்தமத்திருவாழ்மார்பனுலகெலாபுண் சுவ்வாய்  
வித்தகன்மணிகால்யாத்தமிளிர்முடிநூல்தன்.

(௨௪)

மகரீகுண்டலத்தன்செந்தேன்மாந்திவண்டினங்கள்கீத  
நிகரற்ப்பாமென்றனிமிர் துழாய்க்கண்ணியண்ணல்  
பகருமாயிரவாய்நாகப்பாயலான்பரவைசூழ  
மகனி லங்காவல்பூண்டோனாயமாயவனையேனும்.

(௨௩)

கலைமகனாவன்பூவன்கமண்டலமணிவடங்கை  
நிலையுறக்கொண்டவண்டனீளுலகனைத்துமாக்குந்  
தலைமையன்னமுருஞ்சதுமுகன்பதுமமலை  
மலைசெயெண்டோளனாயமறையவன்றனையேனும்.

(௨௪)

அலர்கதிர்ப்பிரானையேனுமக்கினித்தேவையேனு  
மலர்கலைமதியையேனுமாண்புறத்தியானஞ்செய்க  
பலபகலித்தியானம்பண்ணிவந்திடுவனாகிற்  
கலவுவன்முறையிற்றாயகதிர்செயுனானமாதோ.

(௨௫)

பத்தொன்பதாவது

தியானவிதியுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆட அத்தியாயம் கக - க்குத் திருவிருத்தம் சஎக.

உ

இருபதாவது.

சமாதிவிதியுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

கறைகெழுகண்டத்தெண்டோட்கண்ணுதற்சாமிபாத  
முறைமையிற்றியானஞ்செய்துமுனிவறத்துதித்துந்தாழ்ந்தும்  
பறைதருநாலாஞ்சத்திபதிதரப்பெற்றீர்கேண்மின்  
றறைபுகழ்தியானஞ்சொற்றூஞ்சமாதியென்பதுவுஞ்சொல்வாம். (க)

சுத்தமெய்ஞ்ஞானந்தசயம்பிரகாசவீச  
வுத்தமமுக்கனாற்றேளோங்கொளியிடத்தெஞ்ஞான்று  
மெத்தகையுயிர்களேனுமிரண்டறக்கலந்தின்பரீரு  
மத்தகுக்கலப்பையம்மாவறிந்தவர்சமாதியென்பர்.

(௨)

மேவருமறைகளத்துவிதமெனவிளம்புமச்சொற்  
ரூவரும்பொருள்வேறன்மைதானெனவுரைப்பரற்றூற்  
சீவர்கள்பலருந்தானாய்நிற்பனந்தேவதேவன்  
பாவனைதுவிதங்கொள்ளிப்பவமொழியாதுநாளும்.

(௩)

பெருகுறுபரமானந்தப்பேரொளியொன்றேயேனு  
மொருவிறன்மாயையாலேயுறப்பலபேதமாகிக்  
கருதும்வான்மடாகாசஞ்செய்கடாகாசமாயினுற்போற்  
நிருகறவிளங்குமுண்மைதெளிதிற்பேதமின்றே.

(ச)

புகருடல்பிராணவாயுபொறிமனம்புத்திசித்தம்  
பகரகங்காரம்பஞ்சபூதஞ்சத்தாதிமாயை  
தகரருநானென்றே ஞானஞ்சமுகுணர்வொழித்தியாவு  
துகர்தனதுண்மைதேர்ந்துநுண்மையினுண்மையாகி.

(ரு)

நீடுமானந்தருபநிருமலவொளியிலொன்றாக்  
கூடுமொன்றொருவாவெண்ணங்கோடலுஞ்சமாதியின்னும்  
பாடுகொளும்பூதத்தினாகுபலண்டமுற்று  
மாடுகொள்விலேகமென்னுமடுகிடைத்தழலைக்கொண்டு.

(சு)

பூதமாத்திரமேயென்னும்புத்திசெய்துறத்தகித்துத்  
தோதகமின்றிமீட்டுந்தூலபூதங்கடம்மை  
யாதரவொடுசத்தாதியாமெனத்தகித்துப்பின்னர்த்  
தீதில்சத்தாதியாயசெறிபூதகுக்குமத்தை.

(சு)

மாயமாத்திரசொருபமென்றுமாண்புறத்தகித்துப்  
பாயவம்மாயைதன்னைப்பாங்கருட்சார்பினின்று  
தேய்தரத்தகித்தானந்தச்சேயொளிப்பிழம்பின்மூழ்கு  
நேயமார்துணிவுமஃதாமெனநிகழ்த்திடுவரின்னும்.

(சு)

பிரணவசொருபமாயபெருந்தகைத்தம்பிராணை  
வரமுறுநாதத்தோடுமருவியமூன்றுவன்னத்  
திரநவில்சொருபியாகத்தேர்ந்துபின்னவற்றுளம்மா  
வுரமிகுமகரமற்றையுநரநன்மகரநாதம்.

(சு)

முறையினிந்நான்கிருக்குமொழியியசுருநற்சாம  
நிறையதர்வணமாய்வேதனெடியமாலுருத்திரன்னே  
கறையில்காரணமாய்க்காருகபத்தியந்தக்கணத்தீ  
மறைசொலாகவனீயஞ்சம்வர்த்தமாயின்னுமாதோ.

(சு)

பிருதுவியந்தரம்பேர்ச்சவர்க்கஞ்சந்திரலோகம்மாய்  
மருவுசாக்கிரங்கனாவண்சமுத்திமாண்டுரியமாய்ச்சீர்  
தருநாபியிதயங்கண்டந்தலையாயுதாதத்தமிக்க  
விருமைகொளனுதாதஞ்சொரிதமேகசுருதியாகி.

(சு)

தகுபூதம்பவடியம்வர்த்தமானஞ்சாதாரணம்மாய்  
நகுதலில்யாவுநற்பிரணவமயமென்றுட்கொண்டே  
யுகுதலில்வையுவிவ்வ்வைமவ்வினிலம்மவ்வை  
யிகுதலையுறுநாதத்தில்விளம்பியவந்நாதத்தை.

(சு)



அமையுமாயையிலம்மாயையையத்தனதிடத்திற்றன்னை  
யிமையவர்தலைவெனண்டோளெந்சைபாற்கிரமமாகிச்  
சமைதரவிலயஞ்செய்துதனக்கிணையின்றிநிற்றல்  
கமையுடைச்சமாதியென்றுகரைவராலெவருமின்னும்.

(கக)

அலைதரையாதிதோன்றியாழியினடங்குமாபோ  
லிலையமாகிமுக்கண்ணாண்டத்தினிச்சகத்துமற்றத்  
தலைவனினமுந்துமெற்குச்சகத்தேதுமாயையெதன்  
றுலைவறுதுணிவிற்கொண்டுநிற்றலுமுதுவாமென்பர்.

(கச)

நிருமலனிருவிகாரனி ராமயனி ருவிசற்பன்  
மருமலர்த்துளவமலைமாலயற்கரியசோதி  
யொருவனுள்ளகத்தினெப்போதொளிர் தரவிளங்காநிற்குந்  
தெருமரலொழிசமாதிசித்தியுண்டாமப்போதே.

(கரு)

(கோச்சகக்கலிப்பா.)

சகலபூதங்களை யுந்தன்னுயிரிற்காண்பதுவுஞ்  
சகலபூதங்களிடந்தன்னுயிரைக்காண்பதுவு  
மிகலறவெஞ்ஞானஞ்ருவனுளனானஞ்ஞானநே  
யிகன்மிகுமின்பார்தருமொன்றிரண்டறுமுத்தியையடைந்தோன்.)

தத்துவத்துக்கெட்டாததனிப்பரமயோகியிடைச்  
சித்தமபேதம்படச்செய்திகழ்சமாதியனாகி  
யெத்தலமுத்தோன்றாமலென்றிருப்பானொருவனவன்  
முத்தனெனமுத்தலமுமொழியாநின்றிடுமன்றே.

(கஎ)

மின்னுடையப்பொலிசடிவலிபலனார் திருத்தாளிற்  
றன்னுடையமனங்கலக்குந்தன்மையுடையவனாகி  
யென்னுடையதியானெனுமில்வீரண்டுமொழிதரநிற்போன்  
மன்னுடையவின்பநிலைமருவினொனவனன்றே.

(கஅ)

மறைமுடியினடநவிலுமாதேவனொருவனே  
யறைதருநித்தியனுலகமவனதுமாயாகொருப  
முறையுமிஃதவனிடத்தேயுதிக்குமொடுங்கிடுமெனவுட்  
குறைவறவெண்ணுதலுடையோன்கூடுவான்முத்தியினை.

(கஆ)

துக்கமேநாடோறுந்தொலையாமலுண்டாக்கு  
மிக்ககொடும்பவநோயின்வேரறுக்குநன்மநந்து  
செக்கர்முடியதியணிந்தான்நிருவுண்மையுணர்ஞானந்  
தக்கவதுபெற்றவனத்தம்பிரானாவால்.

(20)

எண்ணிலாக்கருமங்களெத்தனைநாள்சூயின் றுலுங்  
கண்ணிலாகும்பயனெக்கா லுநிலைத்திடுவதோ  
தண்ணிலாமதிமுடித்தான் றுளுணர்மெய்ஞ்ஞானபல  
னுண்ணிலாவன்பிசுத்தோங்குமொழியாதென்றும்.

(௨௧)

அழற்சிகைதான்சிறிதெனி னுமடரிருளையழித்திடுமவ்  
வழற்பொறியொன்றெனி னுமாரணியமழித்திடுமவைபோ  
வழற்கரத்தேவுண்மைசிறிதறிஞானமஞ்ஞான  
மழற்கடும்பாதகமனைத் துமழித்திடுதற்கைபயின்றே.

௨௨)

மந்திரவல்லமையுடையோன்வாளரவினெடுகூடிச்  
சந்தமுமிருந்தாலுந்தாவுறான துபோல  
வந்தமிலானடியுணருமருண் ஞானிபுவிவிடைய  
பந்தமுடனிருந்தாலும்பற்றானவ்வாதனையே.

(௨௩)

வலிமருந்தாலெவ்விடமுமாறிவிடுவதுபோல  
மெலிவறுநன் ஞானத்தால்விட்டொழியுமெப்பவமு  
மொலிபுகழ்சேர்மெய்ஞ்ஞானியிரபஞ்சத்துறு துயிலு  
மலியருளார்பொருளிடத்துமன் னுவிழிப்புந்துறவான்.

(௨௪)

நடந்தாலுமிருந்தாலுநவின் றுலுந்துயில்கொண்டு  
கிடந்தாலும்விழித்தாலுங்கிளர்முடிமன்னவர்முதலோர்  
தொடர்ந்தாலுந்தொழுதாலுந்துதித்தாலுமவமதித்துக்  
கடந்தாலுமெய்ஞ்ஞானிகமலவிலைப்புனல்போல்வான்.

(௨௫)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

இனையஞானிதனைப்பரனென்றெண்ணுதவனவமதித்தா  
னனையபாவினெடுங்காலமள்ளலனைத் துமமுந்திடுவான்  
வனையுஞானியெவன்மனைச்செல்வானச்செல்கைமாத்திரத்தா  
னினையும்போகம்பற்பலவுநிரம்பவுறுமம்மனையாளி.

(௨௬)

இன்னுமவன்றன்பிதிரர்குழுவேற்றமாகிமுத்தியிடை  
மன்னுஞானியருட்பார்வைவயங்கவெவன்மேற்படினுமவன்  
றன்னுபாவமொழிந்தோன்றாயுஞானிதானுகித்த  
மின்னுகுலமும்புனிதமுறுமேவுவாளன்னையுமுத்தி.

(௨௭)

செய்யுஞானிதரிசனமேதவதேவன்றரிசனமா  
மையவவன்றங்கிடுபூமியமைந்தசிவபுண்ணியபூமி  
தெய்யவவனைவணங்கிடுதல்சிவபிரானைவணங்கிடுதல்  
பொய்யிலவனுக்கியற்றுபுணியூகநாசற்கியற்றுபணி.

(௨௮)

மருவுகுதலைமழவுமணிவள்ளத்தருமையறியாது  
 பெருகவிகழுமதுபோலப்பித்தின்முழுகும்பேருலகம்  
 பொருவின்ஞானியருமைதனைப்போற்றுகழந்துபுகரடையுங்  
 கருவன்மலத்தையிருங்கயிலைக்கடவுளருளாலறுத்துள்ளீர். (உக)

அன்றுகடலிற்கொதித்தெழுந்தவாலகால்மமுதாக்கி  
 நன்றுபொலியுநம்பெருமானளினமலர்த்தாளிடைப்பத்தி  
 யொன்றுமவர்க்கேமெய்ஞ்ஞானமுறுமற்றேருக்குறதென்றுந்  
 துன்றுஞானமகிமையெலாஞ்சொல்லப்புகிஞள்பலகழியும். (உ௦)

### இருபதாவது

சமாதிவிதியுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௨௦-க்குத் திருவிருத்தம் ௫௦கூ.

இரண்டாவதுகாண்ட முற்றிற்று.

ஆகக் காண்ட மிரண்டுக்குத் திருவிருத்தம் ௬௫சூ.

உ

சிவமயம்.

மு ன் ற வ து

# மு த்தி கா ண் ட ம்.

முதலாவது

சூதர்மேருவையடைந்த வத்தியாயம்.

விநாயகர்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

மதிவளர்சடையுமணிமுடிப்போகி வயங்குமொள்ளரையுமோர்  
கோடுந், துதிவளர்தருபொற் குழையுமெவ்வயிருந் தொகப்புரிநிழலு  
மன்பராகம், பொதிவளரின்பமரும்பு நன்பூவும் புகரறக்கொண்டு  
பன்னாளுங், கதிவளர்பல்மிக் களிக்குமம்பகட்டுக் கற்பகந்தனையடுத்  
துய்வாம். (க)

பரசீவம்.

பத்தியின்விளையும்பரம்பொருளாகிப்பசுவறிவொழி தரார்தொடரா  
நித்தியநிமலப்பேரொளியாகினிகரிவியாகியெவ்வயிர்க்கும்  
புத்தியுமினியமுத்தியும்புணர்க்கும்புண்ணியமூர்த்தியுமாகி  
முத்தியுமாகிவிளங்கிடுமொதிமுழுமுதலவனடிதொழுவாம். (உ)

பரை.

திரிவிதசதசத்தாகியவயிர்கள்செம்பிற்காளிதம்பொரவன்றே  
யுரிமையிற்புணர்ந்தகரியவன்மலத்தையுழல்புகரறிவொழித்தணரு  
மரியசன்மார்க்கநெறியினின்றொருவியவிர்பரசீவவொளிப்பிழம்பிற்  
பரிதியின்விழிபோற்கலப்புறவருளும்பராபரைபாதமேத்தெடுப்பாம்

விநாயகர்.

(கோச்சகக்கலிப்பா.)

ஆரணமாகமம்பரவுமமலனானந்தனருள்  
பூரணமம்பரம்பொருளைப்புண்ணியர்கள் பெருவாழ்வைக்  
காரணமாவெத்தொழிற்குங்கதிக்குமொருசெழுஞ்சுடரை  
வாரணமாமுகத்தேவைவணங்கிவளம்பெற்றிடுவாம். (ச)

சண்முகர்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அணிகைவரைகுடையாக்கொண்டா வினங்காத்தருளரவவணை  
யானேத்துந், திணிகைவரையினம் வயமாவினம் பகையின்றலவு  
நலஞ்சிறக்குந்தெய்வத், தணிகைவரையிசைநிலவு மாறுமுகப்பரஞ்  
சுடர்தன் சரணந்தாழ்வாம், பிணிகைவரைதர வருளுஞ்சிவஞான  
மெந்நாளும்பிறங்க மாதோ. (ரு)



(கலிநீலேத்துறை.)

பொன்னுமாமதிக்கடவுளும்பொலிதருமற்றைத்  
 துன்னுகோள்களுநாள்களுந்தினம்வலஞ்சூழ  
 வுன்னுமாதரமாகிழுவுலகமுமுருவி  
 மின்னும்வாளொளிவீசிநிற்பதுவடமேரு.

(சு)

பிரமனாதிவானவர்களுட்பெரும்பெயர்க்கயிலைப்  
 பரமனாருயர்ந்தாலெனப்பாரிடத்துள்ள  
 வுரமனாடுறுவரைபலவற்றுளுமுயர்ந்து.  
 வரமனாவொளிர்வதுவடகனகமால்வரையே.

(எ)

அறிவிலாமலிவ்விலங்கலோடிகலியோரடுக்கல்  
 குறியதாயமெய்நெடியசீர்க்குணத்தொருமுனியால்  
 வறியதாய்நனிமண்ணகத்தழுந்தியதம்ம  
 நெறியதேயெனநினைந்திகல்வரைகள்யாநினையின்

(அ)

துடிகொணுண்ணிடையரம்பையருடலிற்றுறத்த  
 கடிகொள்பொற்கலவயிரம்வீழ்ந்திடந்தொறுங்களுறல்  
 படிகொள்பல்வரைப்பறையலாமரிந்தபாகாரி  
 வடிகொள்வச்சிரஞ்சிதர்த்துடேற்போர்த்ததுமானும்.

(ஆ)

குணங்குலாவுதற்சார்ந்தனயாவையுங்கேகாலத்  
 திணங்குதன்னுடைவண்ணமேயாக்கியெவ்வுலகும்  
 பிணங்குளுதுதேதாத்திரஞ்செய்ப்பெரிதுநின்றிடலான்  
 மணங்குலாவிமதலையான்றன்னையேமானும்.

(க0)

குழுமுவானவர்முதலியோர்க்கிருக்கையுங்கொடுத்தி  
 பழுதிலாசையாயாசைகளெட்டையும்குத்து  
 வழுவிலாதுநின்றிடுமதனிற்றமுறன்மதித்தே  
 முழுதுணர்ந்தவரவனிபொன்னிறமெனமொழிதல்.

(கக)

துளக்கலாநிலையுடைமையிற்சுடர்சடாமுடிசேர்  
 வளக்கலாநிதிப்பரனுக்கேவணக்கஞ்செய்வலியி  
 னளக்கலாப்பொருளுடைமையினடுத்தவர்க்குறாத  
 விளக்கமேய்த்தலிற்றேசிகவரையெனன்மெய்யே.

(கஉ)

இனையமால்வரைப்பக்கமாரிடத்திரணியாக்கன்  
 வினையெலாமறுமாபத்தன்மேன்மைசால்கிலீபன்  
 புனையுஞ்சீருலோலுபன்பொலிபக்கனதற்பன்  
 றனைநிகர்த்தபவப்பிரீதன்மகோதரனே.

(கஓ)

சங்குசத்திதனரிமகாவாகுசங்குகன்னன்  
 பொங்குசீர்ச்சனைச்சரன்பொலியக்கினிவன்னன்  
 றங்குமாதவச்சபாவன்னனைசமக்கிரீப  
 னெங்குளார்களுமேத்திடுவிரசனேர்விசுவன்.

(கசு)

காலமுபுனி லம்பகன்னன் மசகாண்டன்  
காலமாலியேபங்கனே கவினணிமாண்டன்  
காலமுன்றுணரு மாபத்தன்கரைபுகழ்ச்சோமன்  
காலகாலனைக்கைகொழமுருத்திரபத்தன்.

(௧௫)

முன்னுமாதவமுசலியேமோசகன் முகுந்தன்  
பன்னுமாருணையகன் சிவசங்கற்பபத்தன்  
மின்னுசீர்ச்சதருத்திரன் விளங்குசாபாலி  
துன்னுமாமத்திராயணன்றுயசங்கவனே.

(௧௬)

(அறுசீரடியாசிரியுந்நீதம்.)

இவர்முதலெழுபத்தீராயிரத்தொருபதற்றிரண்டு  
தவமிகுமுனிவருள்ளார் சமந்தமமுடையநீரார்  
துவரிதழ்க்கரியகூந்தற்றுநகைமயிலேரார்பாகச்  
சிவபிரானடிகட்கன்புசெய்துவப்புறவேரார்நாளும்.

(௧௭)

மந்திரவியினீறுத்தூளனம்வயங்கச்செய்து  
புந்தியினிமையார்முப்புண்டரம்பொலியக்கொண்டே  
யந்தியும்பகலுநீங்காதக்கமாமணியும்புண்டு  
தந்திரவியிவழாதுதகுசிவக்குறியர்ச்சிப்பார்.

(௧௮)

சத்திரயாகமொன்றுசமைத்தனரதனந்தத்தி  
லத்திருமுனிவர்யாருமமைதரவொருங்குகடி  
முத்தியென்பஃதியாதம்முத்திசேருபாயம்யாது  
சத்தியம்முத்திரல்குஞ்சயம்பிரகாசன்யாவன்

(௧௯)

அத்தகு கடவுடனையறிவிக்குங்குரவன்யாவ  
னுத்தமமுனிவர்காளென்றுணமையிற்றேர்ந்தாராகத்  
தத்துவமுணரார்சாற்றிச்சாற்றிமற்றவைகழித்துச்  
சித்தநம்பிடுமாவொன்றுந்தேர்ந்திலராயினாரே.

(௨௦)

தடையறத்தெரியுமாறு தவம்புரிந்திடுவாய்மொன்  
றுடையவனருளையுள்ளியுறுதவமுயன்றகாலேக்  
கடையறய்க்கிடப்பேனுக்குங்கண்ணருணிரம்பநல்குஞ்  
சடையவன்விடைநடாத்துஞ்சாமிதன்னருளினாலே.

(௨௧)

புண்ணியக்கயிலேமேயபூமலிபொழிலினோர்சார்  
நண்ணிவீற்றிருந்தசூதனைமிசமுனிவரோடுந்  
தண்ணியகருணைபொங்கச்சார்ந்தனனாங்கவ்வேலை  
மண்ணியவினையராயமாதவத்தலைவர்கண்டார்.

(௨௨)

எழுந்தனரெதிரேயோடியின்பமீக்கூரத்தாண்மேல்  
விழுந்தனர்முகமன்மென்மேல்விளம்பினர்சடையிற்றிங்கட்  
கொழுந்தணிபரமானந்தர்குலவருள்கூடிற்றென்று  
செழுந்தனம்வறியன்பெற்றசெய்கைபோற்களிப்புக்கொண்டார். ( )

அருக்கியமாதிரல்கியாதனத்திருத்தியன் ன  
 னிருக்கெனவிருந்தபின்னரிணையிலிபூசைப்பேற்றான்  
 முருக்கியவினையீர்வாட்டமுதிர் தரத்தவமுயன்ற  
 திருக்கிளர்செயலென்னென்னச்செய்யவாய்மலர்ந்தான் சூதன். (உச)

மறைபலவுணர்த்தாநிற்குமந்தணமானவெல்லா  
 மறைதருபுராணம்யாவுமங்கையாமலகமென்னக்  
 குறையறவுணர்ந்தியார்க்குங்கொளுத்துமாமுனிவரேறே  
 கறையறுமுத்தியாதக்கதியடையுபாயம்யாது. (உடு)

முத்தியெயவர்க்குநல்குமுமுதல்யாவனந்த  
 வித்தகன்றனைத்தொரிக்கும்விமலனும்யாவென்று  
 சித்தமாய்ந்துறவிவாதஞ்செய்தனந்தெளியகில்லே  
 முத்தமதெளியுபாயமுறுதவமெனவுட்கொண்டு. (உசு)

ஆற்றினந்தவத்தையெம்மானருள்வெளிப்பட்டாெலன்னத்  
 தோற்றினைதெளிவுமாறுசொல்லிநீயேகல்வேண்டு  
 நீற்றொளிபழுத்தமேனிநின்மலமுனிவாசெங்கட்  
 கூற்றுயிர்குடித்தபாதங்குடிக்கொளுமனத்தாயென்றார். (உஎ)

பொங்குறுமுவகைவிம்மப்புராணங்கண்மணக்குஞ்செவ்வா  
 யங்குறுமுறுவல்பூப்பவருண்மிகவுடையோளுகிச்  
 சங்குறுகுழைக்காதையன்றாளிணையானஞ்செய்து  
 தங்குறுமறிவின்மிகீர்க்கெண்மெனச்சாற்றுஞ்சூதன். (உஅ)

முதலாவது

சூதர்மேருவையடைந்தவத்தியாயம்முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் உஅ.

உ

இரண்டாவது

முத்திலையுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

மெய்த்தவமுனிவீர்வீர்வினையவனைத்துமுன்ன  
 ருத்தமப்பரமன்பான்மாலுறுதவமாற்றித்தேர்ந்தா  
 னத்தகுசரித்தன்னிலடைவினிணுணர்த்துகென்முற்  
 சித்தமாசகன்றோர்கொள்ளுந்திறமுத்திதேருமாறே. (க)

கருமுகில்பூத்தசஞ்சக்காட்டொடுகிடந்தாலென்னப்  
பருமணிதிரைகொழிக்கும்பாற்கடற்றுயி லுமாயோன்  
சுருதியாயிரமுஞ்சூழ்ந்துதேதாத்திரஞ்செய்யயார்க்கும்  
வெருவருவரங்கணல்கும்வெள்ளியங்கயிலைசார்ந்தான்.

(2)

அழிவரையங்கமெட்டாறைந்துறவணங்கியாங்கே  
படியிலோரிடத்திருந்துபடர்புலனைந்தவித்து  
முடிவிவிசெய்யபாதமுண்டகமுளத்திருத்திக்  
கொடியமாதவம்விடாதுகுயின்றினிதிருந்தான்பன்னாள்.

(3)

மாதவனெனும்பேர்க்கேற்பமாதவம்புரிகின்றூனிச்  
சீதரெண்ணம்யாதுதேர்ந்திலமொன்றுமென்றாப்  
போதனும்வயிரவாட்கைப்புனிதனுமற்றும்வானத்  
தாதரவுடையதேவரயாருமோரயிர்ப்புக்கொண்டார்.

(4)

விரிமலருறையும்பொன்னும்விடுவச்சேனனும்புள்வேந்தும்  
வரிகெழுமதராய்மற்றும்வைகுண்டத்துறைவோர்யாருந்  
தெரியுநம்மிறைதன்றேவைச்சிந்தைவைத்துருற்றுகின்  
னரியமாதவமிக்கின்பமாகுமென்றுவகைபூத்தார்.

(5)

செக்கரஞ்சடையான்மேயதிருவரைச்சாரல்வைகிச்  
சக்கரபாணிமிக்கதவம்புரிகின்றூனின்னு  
மிக்கவன்படைகுறித்தோவேறெதுகருதியோவென்  
றுக்கசிந்தையராயச்சமுற்றனரசுரர்யாரும்.

(6)

சில்வளரளகபாரத்தேவியாய்விடையாயம்பாய்  
மல்வளர்தனக்குநாளுமற்றுமாமன்பின்மேலோன்  
பல்பகல்வருந்தினோற்பப்பார்ப்பேனாகருணைமூர்த்தி  
கல்வரைப்பிராட்டியோடுகாட்சிதந்தருளிணை.

(7)

குருக்கிளர்சடையுநீற்றுக்கோலமுமழுவுமானுந்  
தருக்குவாளரவப்பூணுந்தயங்குறவெதிரேநின்ற  
மருக்கிளர்கொன்றைமலை வரதனைமாயன்கண்டு  
பொருக்கெனவெழுந்துதண்டம்போலடிவிழுந்தான்மாதேதா.

(8)

எத்தனைதரந்தாள்வீழுமெத்தனைதரங்கைகூப்பு  
மெத்தனைதரநின்றூடுமெத்தனைதரஞ்சூழ்ந்தாடு  
மெத்தனைதரங்கொண்டாடுமெத்தனைதரங்கைகொட்டு  
மெத்தனைதரமுவுக்குமென்சொல்கென்மாயனன்பை.

(9)

சோலைத்தாழ்சூழற்செவ்வாய்வெண்ணெகைத்திருவாழ்மார்பக்  
காலேத்தாமரைப்பூங்கண்ணன்கண்கவர்வனப்பினிற்சூ  
மலைத்தாதகிமிலைந்தவள்ளுள்ளுவப்பவின்றேம்  
பாலேத்தான்பொழிந்தாலொத்தபஃறுதிசெய்யலுற்றான்.

(10)



(எண்கீரடியாசிரியவிருத்தம்.)

ஆறாடுறுசெஞ்சடையாய்சரணமழலாடுகுடங்கையினாய்சரணம்  
பாறாடுறுசூற்படையாய்சரணம்பணமாடரவப்பணியாய்சரண  
நீறாடுறுமேனியனேசரணநிதியார்வரைவெஞ்சிலையாய்சரண  
மேறாடுறுநீள்கொடியாய்சரணமெழிலார்கயிலைக்கிரியாய்சரணம். ( )

இகலார்தருவெம்புரமூன்றவிய விளவாணகைசெய்தவனேசர  
ணம், பகலார்மதிநிச்சலும்வாழ்ந்தொளிரப் பவளச்சடைவைத்தவ  
னேசரண, நகலார்சனகாதியருக்கமுன்னுஞ் தெரிவித்தவனே  
சரண, மிகலார்மகமாற்றொருவூன்றலையவெட்டித்தழலிட்டவனே  
சரணம். (கஉ)

அருள்பெற்றிடலின்றமிர் தம்பெறுவா னலைமுன்கடைகாலையி  
ன்வந்தெழுவுவங், கருள்பெற்றவிடத் தினையுண்டருளிக் கடையே  
னெமற்றுளதேவர்களு, மருள்பெற்றிறவா வகைகாத்தருண்மாம  
ணியேயருள்வாரிதியேயொருவாப், பொருள்பெற்றிடு நற்குணமாதி  
ரமேபொங்குஞ்சுடரேசரணஞ்சரணம். (கங)

தருவானிழனால்வருளந்தெளியத்தங்குற்றிடுமன்றெளியேன்மு  
தலாம், பெருவானருமற்றுளவெவ்வுயிரும் பெறுபோகமிழந்ததை  
யோர்ந்தடியேன், மருவாதரவிற் சிலைமாரனையே வத்தீவிழியாற்  
பொடிசெய்தருளி, யுருவாருமையைப் புணர்ந்தின்பளித்தவொப்  
பில்லவனேசரணஞ்சரணம். (கச)

அத்தாவமலாசரணஞ்சரண மழகாகுழகாசரணஞ்சரணஞ், சத்  
தாகியமெய்ப்பரனேசரணஞ் சடையாய்விடையாய்சரணஞ்சரணம்,  
பித்தாபிதைசூழிறைவாசரணம்பேராயிரமுள்ளவனேசரண, முத்தா  
முடிவில்லவனேசரண முக்கட்சிவனே சரணஞ்சரணம். (கடு)

(கலிவிருத்தம்.)

எனத்துதியம்பியவெஃகமேந்தியைக்  
கனத்தினுங்கரியசீகண்டனோக்குபு  
வனத்துழாய்மாலையமகிழ்ச்சிபூத்தன  
மனத்திடைநினைத்ததென்வழுத்துவாயென்றான். (கசு)

என்றலும்பரவசமெய்தியெங்குஞ்சீர்  
துன்றியபரசிவசொருபமாகக்கண்  
டொன்றும்பேசாதிருந்தான்சற்றொன்றுறப்  
பின்றனதெண்ணம்பேசத்தொடங்கினான். (கசு)

உயந்தனன்டியனேனுண்மைமுத்தியு  
மந்தமில்லதனைமற்றடையுபாயமுஞ்  
சந்தமார்மோசகன்றனையுந்தக்கநன்  
மைந்தனைத்தெரிக்குமாண்குருவுந்தேர்ந்திலேன். (கசு)

அருள்செயவேண்டுமாலையவென்றனன்  
கருள்சிறைத்தெழுக்கதிர்மதியங்காசினி  
யுருள்படப்பூட்டி னானுமையேநாக்குபு  
பொருள்படுகுறுநகைபுரிந்துவந்தரோ.

(கக)

நன்றுநீவினாயதுநவின்மற்றேருக்கு  
மொன்றிதமாவதோருவமையில்து  
மன்றநீபத்தியுள்வைத்துக்கேண்மியா  
வென்றுவாய்மலர்ந்திசைத்திடுவெனம்பிரான்.

(உ௦)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பகர்மறையந்தமுத்திப்பதமொருமூன்றேயென்று  
நிகரறுமின்பமுத்தியொன்றென்றுநிகழ்த்தாநிற்கும்  
புகரின்முன்னுரைத்தமூன்றும்பொலிசாலோகஞ்சாமீப  
மிகழ்வில்சாரூபமாகுமிவைமுறையடையாநிற்போர்.

(உக)

சரியைநற்கிரியையோகந்தமுவிநன்கனுட்டித்தோர்கள்  
பிரியமாரிம்மூன்றும்பல்பேதமாய்விரியாநிற்கு  
மரியநம்மருளால்வையமாக்கிடுமயனைப்போற்றந்  
குரியவரடையுமன்னுன்சாலோகமுதலோர்மூன்றால்.

(உஉ)

மன்னவெம்மருண்மேற்றாங்கிவையகங்காவல்செய்யு  
நின்னடிக்கன்புபூண்டநெறியினரடையத்தக்க  
முன்னுநின்னுடைச்சாலோகமுதலியபதமோர்மூன்றால்  
லின்னவைமுன்னவைக்குமேற்றமென்றறிதிமாலே.

(உ௩)

நேயமிக்கெமதடிக்கணின்னினுமன்புசான்ற  
தூயவனுருத்திரன்பாற்றொக்கவன்புடையநீரார்  
சாய்வறவடையுமன்னுன்சாலோகமுதலோர்மூன்றால்  
லேயமற்றிவைதாமுன்னரியம்பியதினும்விசேடம்.

(உ௪)

மலரயன்றன்விபூதிமாயவநின்விபூதி  
யுலகெலாம்பொடிக்குமாற்றலுருத்திரன்விபூதிதம்மா  
னிவவுறவடைசாலோகநிகழ்த்துசாமீபத்தோடு  
பலர்புகழ்தருசாரூபபதமும்வேறுண்டாமாலோ.

(உ௫)

நாடுறுசதாசிவப்பேர்நாட்டுசாரூபமுத்தி  
நீடுறுமெவற்றிணுக்குநிரம்பியவிசேடமாகும்  
பாடுறவுரைத்தவிந்தப்பதமுத்திமுறையிற்சார்வோ  
ருடுறுபோகந்துய்ப்பொன்றற்கொன்றதிகமாக.

(உ௬)

புண்ணிபந்தீர்ந்தபின்புபூமியின்விரைந்துமேன்மை  
நண்ணிபகுலத்துத்தோற்றநண்ணுவரதனெலன்றுங்  
கண்ணியபிறப்பிறப்புக்கழிதலின்நீற்றுரைத்த  
தண்ணியமுத்தியொன்றேசாற்றரும்பெருமைத்தம்மா.

(உ௭)

ஆதியீறிலாததாய்ப்பேரானந்தசொரூபமேயாய்ச்  
 சீதவுட்டணமிலாதாய்ச்சித்தமாதிகட்கெட்டாதாய்க்  
 கோதுறுதுன்பமின்பங்கடனீங்குதலில்லாதா  
 யோதுதலித்தன்மைத்தென்றுறக்கேட்கப்படாததேயாய். (௨௮)

இலக்கணவிலக்கியங்களியைவாசகவாச்சியங்கள்  
 விலக்கொடுவிதிகண்மற்றுமவிரித்திடுதுவந்துவங்கள்  
 கலக்குதலென்றுமின்றாய்க்கவின்பெறவிளங்காநிற்கு  
 மலக்குறும்பகன்மெய்ஞ்ஞானிமாத்திரமுறமீதம்ம. (௨௯)

இலகுநம்மொளிப்பிழம்போடி ரண்டறக்கலக்குமுத்தித்  
 திலகமாமிதனைச்சாயுச்சியமெனச்சொலும்வேதாந்தம்  
 பலவுரைத்திடுவதென்னிப்பண்பார்முத்திக்குமேலார்  
 வலனுறுமுத்தியில்லைமாதவமனத்துக்கோடி. (௩௦)

இத்தகுமுத்திவேறுயாம்வேறென்றெண்ணங்கொள்ளே  
 லுத்தமமறையபேதமுரைத்திடுமஃதேயுண்மை  
 சித்தமாசகன்றுநம்பொற்றிருவடிவழிபாடாற்றிச்  
 சத்தறிவுதயமாகச்சன்மார்க்கநெறியினின்று. (௩௧)

விரியுடலுழ்துய்த்தாகாமியமுற்தொழித்தெவர்க்குந்  
 திரிசியமாம்பவஞ்சந்தேயந்தசொப்பனம்போற்றேரன்ற  
 விரியவெம்பால்வழித்தோனொருவனேசீவன்முத்தன்  
 றுரியமேல்விளங்குநம்மைத்தோயந்தவனவெனன்றோர்தி. (௩௨)

பன்னுநம்முண்மைதேரான்பளகறத்தேர்ந்தான்போல  
 மன்னுறவுரைப்போன்ஞானவஞ்சகமுடனாவா  
 னுன்னுவேதாந்தத்தாலுமுணர்த்துதற்கரியதூமித்  
 துன்னுபேரின்பமுத்திசொரூபத்தைமவுனமாகி. (௩௩)

பாங்குறநின்சவானுபவத்தினுலுணர்ந்துகோடி  
 மாங்குயிற்குதலைச்செவ்வாய்மாமகண்புணளவென்றான்  
 றேங்குறக்கேட்டமாயோன்றேவதேவன்றன்போற்றி  
 நீங்குதலில்லாவின்பநிறைகடலமுந்தினுனே. (௩௪)

பவப்பெருங்கோடைநீங்கிப்பரமன்றாணிழலில்வைக  
 நிலப்புறுகாதலோடுநெடுப்பகல்வருந்திச்செய்யுந்  
 தவப்பெருங்குணத்தின்மிக்கசாந்தமாமுனிவீர்யாரு  
 முவப்புறுமுத்தியீதாலுணர்ந்திடுமையமின்றி. (௩௫)

இரண்டாவது

முத்திநிலையுரைத்தவத்தியாயம்முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௨-க்குத் திருவிருத்தம் காந்.

உ

முன்றுவது

முத்தியுறுமுபாயமுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பத்தியின்மாயன்கேட்பப்பராபரமுக்கண்மூர்த்தி  
முத்தியைத்தெரித்தவாறுமொழிந்தனமீனியம்மாற்கவ்  
வுத்தமனின்பமுத்தியுறுவதற்குபாயஞ்சொற்ற  
வித்தகந்தனையும்விள்வாம்விருப்பொடுமுனிவீர்கேண்மின். (க)

காரிருள்கடியஞ்செங்கேழ்க்கவுக்துவமிலகுமார்ப  
னரியனாயமுக்கணமலனையடிவணங்கிச்  
சீரியமுத்திசேருமுபாயமுஞ்செப்புகென்ன  
வேரியங்கடுக்கைகூடும்தித்தகன்றிருவாய்விள்ளும். (உ)

திரும்ணவாளமுத்திசேர்தரத்தகுமுபாயம்  
வெருவின்மெய்ஞ்ஞானமன்றிவேறிலையந்தஞான  
மருவுறுமறையினந்தவாக்கியப்பொருட்டிடத்தாற்.  
பொருவறுமனோவிருத்தியூத்தபின்பொலிந்துதோன்றும். (ஈ)

அத்தகுஞானந்தானேயவிருநஞ்சொருபமாகு  
மொத்தவத்தகுஞானத்தாலுயிர்களுக்களவஞ்ஞானஞ்  
செத்திடுமஃகிறக்கத்தீர்தருந்துவிதபாவ  
முத்தமமிகுமத்தீர்விலொழிதரும்பிராந்தியாவும். (ச)

ஏற்றவவ்வொழிவினுண்டாமிராகாதிருணநசித்தல்  
சாற்றியருணநசிக்கத்தருமாதருமநசிக்கும்  
போற்றியவவைதீர்காலப்பொறிபுலனெவாநசிக்குந்  
தேற்றமப்பொழுதேயுண்டாஞ்சிறந்தகேவலந்தான்மாதோ. (ஊ)

பழுதையென்றுணரச்சற்பப்பிராந்திபோம்பரிசுபோல  
வழுவறுவான்மனானம்வாய்த்திடப்பாசமாறுந்  
தழுவுறத்தக்கவான்மதத்துவஞானத்தாலே  
கழுவுமஞ்ஞானமூலகச்சமுசாரநாசம். (஋)

தண்டத்தைநோக்கியீதுசற்பமென்றிடுபிராந்தி  
தண்டஞானத்தாற்றீரிற்றகவிதுவென்றவொன்றே  
தண்டமானதுபோலாரோபிதமானசமுசாரிக்குத்  
தண்டழையுணர்ச்சியாலேதத்துவம்பிரமமாகும். (ௌ)



தங்குறுபோகந்துய்ப்பேந்தடையறப்பலவுஞ்செய்வே  
மெங்குமார்பரசிவம்வேறியாம்வேறென்றெணலஞ்ஞானம்  
பங்கமாரிதனூற்றீயபாசம்போகாதென்றேர்த்தி  
சங்கசக்கரங்களேந்துஞ்சலசநற்கரத்துமாலே. (அ)

சூலங்கிகெருமமுத்திகவர்க்கம்போனசிக்குமேனு  
நலங்கொளக்கருமந்தானேஞானசாதகமாமந்த  
வலங்குகன்மமுமிரண்டாமாந்தரம்பாகியம்மென்  
றிலங்குறுமவற்றுண்முன்னதியைமதேனாகருமமாமால். (ஆ)

மாசில்பாகியமிரண்விவகைப்புடுங்காயிகஞ்சீர்  
வாசிகமென்னவேவன்வயங்குநம்முண்மைதேர்ந்து  
பேசிடெதுணிவிற்பேராமானதகருமஞ்செய்வான்  
தேசினிநற்கலாவன்ஞன்சிவனுணுண்மைஞானம். (க)

(மேற்படிவேறு.)

எவனொருவன்மூவருமேத்தெமையுளத்திற்றியானிக்குமியல்  
புபூண்டா, நவனுமடைகுவனுண்மைஞானத்தைமலினமுளத்த  
மைந்தானாகிற், நவமலிநஞ்சாரூபமடைந்துபோகங்கடடையறநுக  
ர்ந்தே, யுவமையின்மெய்ஞ்ஞானமுமீற்றெம்மருளாலுற்றுறுவனு  
யர்ந்தமுத்தி. (கக)

குணமூர்த்திகளுட்சிறந்தவருத்திரமூர்த்தியையயன்புகூரப்போற்  
றுந், தணவாதசீர்த்தியினுருத்திரசாரூபமுற்றுத் தயங்காநிற்கு,  
மணமார்மெய்ஞ்ஞானத்தைக் கிரமத்தினுணர்ந்துமுத்திமருவாநிற்  
பன், பணமாரும்பாப்பணமேற்பாற்கடலிற் பள்ளிகொள்ளும்பச்  
சைமாலே. (கஉ)

மொழியுமுருத்திரன் பரமமூர்த்தியையயத்தியந்தபரமூர்த்தி  
தன்னை, வழிபடுவோர்சாமீபஞ்சாலோகமுறையடைந்துவயங்கு  
சித்தப், பழியில்பரிபாகத்துக்கேற்பமுறைமையினுயர்ந்துபதிவார்  
முத்தி, யிழிமலினவுளரேளின்னுலகாதியடைந்துநுகர்ந்திருநீர்  
வைப்பில். (கங)

சிவமறையேயார் குலத்துதித்துஞானத்தாலின்பமுத்திசிவனு  
வாரா, லவமறநின்னடிப்பூசைசெய்தோளின்சாரூபமடைந்துபின்  
னர்த், தவமலிநஞ்சாமீபமடைந்துபலநாள்களின்பின்றண்மை  
ஞான, முவமையறப்பெற்றெமதுபொன்னடியிற் கலப்புறுவானுவ  
ந்துமாலே. (கச)

தெளிவின்மனத்தவனே னின்சாலோகமுதன்மூன்றிற்சேர்  
வானொன்றை, யளிமிகுநின்னுடைப்பரமமூர்த்தியையயத்தியந்தபர  
மூர்த்திதன்னைக், களிமிகப்போற்றுவர்முறைநின்சாமீபஞ்சாலோக  
ங்கலந்துபின்ன, ரொளிமருவமுறையுயர்ந்துபன்ருட்பினைம்மடி  
யையுறுவர்மாதோ. (கரு)

விரவுமனத்தழக்க ரயனுலகாதியடைந்து புவிமேவுவார்கள்,  
பரவுபிரமனைத் தொழுவோனவனது சாரூபமுறும்பாகசித்த, வர  
வினனேன் முறையேநின் சாமீபமெம்முடைச் சாலோகமுற்றுக்,  
கரவிலனாய்முறையுயர்ந்து பன்னாட்பின் ஞானமுற்றுக் கலப்பான்  
முத்தி. (கசு)

அழுக்ககலாவுளத்தினனே லயனுலக போகநுகர்ந்தவனியின்  
கண், வழக்ககனற் குலத்துதித்து முன்பழக்கத் தாலவற்கே வாஞ்  
சைவைப்ப, னிழுக்கிலவனிநுவகை மூந்த்தியை முறையிற்றொழு  
வோருள்ளினியராயின், முழுக்கவவன் சாமீபஞ் சாலோகமடைவர்  
முறையுயர்வார்பின்னர். (கசு)

தோற்றுமனமலினரெனிலவ்வுலகநின்றவனிதோன்றுவாராற்  
சாற்றுபிறதேவர்களை வணங்கினவ்வத்தேவர்கடந்தகுதிக்கேற்பப்  
போற்றுறுசாலோகமுதலடைந்துமுறைநற்கருமம்புரிந்தயர்ந்து  
மாற்றரியவினைகடிந்துபன்னாட்பினெம்மருளால்வதிவார்முத்தி (கசு)

சித்தமலினத்தினரேற்சிலபோக நுகர்ந்தவனிசெறியாநிற்பா,  
ரொத்தவொரு மூர்த்தியை நம்பாவனைசெய் தனுட்டிப்போனுளத்  
தினோங்குஞ், சத்தமதற்கேற்புற நம்பதமடைந்து முறையுயர்ந்து  
துயனான, வித்தகனாய்ச்சின்னாளி னமதருளாலின்பமுத்தி மேவு  
வானே. (கசு)

புறக்கருமம்புரிவோன் பற்பல காலங்கழித்துயர்ந்து புகுவான்  
முத்தி, சிறக்குமகக்கருமத்தோன் விரைந்தடைவன் புறக்கருமத்தி  
னுஞ்சீர்சான்று, விறக்குமகக்கருமத்தின்மிகமகிழ்வம்யாமடவார்விரு  
ப்பிற்செய்யு, நிறக்குமகக் கருமத்தான் மணவாளர் நனிமகிழ்தனிகர்  
ப்பமாலே. (20)

(எழ்சீரடியாசிரியவிருத்தம்.)

பிரணவந்தினம் பன்னிராயிரமெண்ணும் பிரணவத்தோடு மைந்  
தெழுத்தைக், கரணவொற்றுமையி னத்தொகை தினமுங்கணிக்கி  
னுஞ்சதவுருத்திரிய, மரணுறத்தினமுஞ்செபிக்கினு மரணவந்தத்தின்  
ஞானமுற்றுயர்நஞ், சரணபங்கயத்தி னென்றலாமீது தகுபரிசுத்த  
ருக்கேயாம். (21)

இன்னுநன்முத்தி யெனிதினினைதற் கேற்றவோருபாயமுண்  
டல்தும், பன்னுதுங்கேண்மோகாசிமுன்னுயபற்பனந்தலத்துளோர்  
தலத்துண், மன்னுபுவாசஞ் செய்துடல் கழிப்போர்மதிப்பரும் பாவ  
ராயினுஞ்சீர், துன்னுநம்மடியிற் கலந்துபேரின்பந்துய்ப்பதற் கைய  
மொன்றின்றே. (22)

(கோச்சகக்கலிப்பா.)

முன்னொருகற்பத்தின்முழங்குகடற்புவிவரைப்பிற்  
பின்னவர்தங்குலத்துதித்தான்பெரும்பாவந்திரண்டனையான்

றன் ன் முந்லவினை புரியா த்தன் மையன் வன் மையனெ வரு  
முன்ன ருங்கோலாகலனென்றொரு பெயர்புண்டவனொருவன். (2௩)

கழிகாமமுடையவனாய்க்கன் றியிரவும்பகலு  
மொழியா துபழிபாவமுறுமெனவுநோக்காது  
மொழியாசைப்படிமுறையுமுனிந்துபலமாதரையு  
மீழிவானமகளிரையுமின்புறத்தோய்ந்துளமகிழ்வான். (2௪)

தயிலுணர்ந்தசிலமாதரீதாள்புணர்ந்துமிகுவலியா  
லயினயனச்சிலமாதரகல்குந்றுறைபடிந்தும்  
பயிலுருமாறுபுசிலபொற்பைந்தொடியார்கற்பழித்து  
மயிலனையார்சிலரைவசமாக்கிமருவியுமகிழ்வான். (25)

சுற்றமெலாநனீவெறுப்பத் துணர்ந்திவ்வாறுழிதருவோ  
னுற்றவொருதினம்புணர்ச்சிக்கோடியோடித்திரிந்து  
மிற்றவெழின்மாதர்களுமெய்தாமையாற்காம  
முற்றிடத்தன்மனைபுகுந்துமூர்ச்சித்துவீழ்ந்தனனாவ். (26)

படுத்திவொனெழுந்திருப்பான்படர்பெருங்காலெனமுச்சு  
விடுத்திவொன்முன்புணர்ந்தமெல்லியலார்தமைநினைப்பா  
னெடுத்திமெசங்கழைச்சிலவேளைய்கணையத்தடுத்திமொ  
றடுத்திவொரிளரையென்றாவிழுங்குவனழிவான். (2௭)

மாறாதுகொடுங்காமமண்டுதழல்கொழுந்துவிடச்  
சாறுரவுண்டவன்போற்றடையின்றிவிரைந்தெழுந்து  
பேராகத்தனைவருந்திப்பெற்றதாய்படுத்திருந்த  
வேறாமோரிடத்தனைந்தான்வெவ்வினைக்கஞ்சாப்பாவி. (2௮)

தந்தையுமங்கில்லாமதான்கண்டுமிகமகிழ்ந்து  
சின்தையினெண்ணியபோகந்தீங்கறத்துய்த்தகமகிழ்ந்தான்  
முந்தைவினைவலியின்முயன்றீன்றாளுமுடன்பட்டா  
ணர்ந்தையுமோராண்மறைத்தானெறியின்மகனொழுக்கத்தை. (2௯)

கொடும்பாவிதாய்போகங்கொளுந்தோறாறாகாமைக்  
கடும்பாருமழுதிரங்கக்கடிந்தொழித்தான்றந்தையையுங்  
கெடும்பானாமிங்கிருப்பிற்கேடுவருமென்றவ்வூர்  
விடும்பாலனாயன்னையொடுமவேற்றூர்செலவெழுந்தான். (௩0)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

காதாரணியங்கதமாக்குங்காமர்நமதுதலமாகி  
மாதாரணியந்தரஞ்சுவர்க்கம்வாழ்த்தவேண்டும்வரமளித்துப்  
போதாரணியந்தளிர்ச்சோலைபுடைசூழ்ந்தோங்கப்பொலிகின்ற  
வேதாரணியந்தனையடுத்தான்வினைமுற்பவத்துநல்வினையால். (௩௧)

(கோச்சகக்கலிப்பா.)

அன்னை யொடுமத்தலத்திலமர்ந்துசிலநாட்கழிந்த  
பின்னையிற்சனன்வதிவுற்றிறந்தபெரும்பேற்றூலே  
முன்னையினை யொடுபொவமுற்றொழியக்கதியுலகந்  
தன்னையடைந்தனனமதுதண்ணளியானெடுமாலே.

(௩௨)

ஆதலினாற்பெருமுத்தியடையவிரும்பினர்யாரு  
மேதருந்கலத்துறையவிரும்புவதுத்தமமாகு  
மாதையினான்கூவகுத்தனமற்றுணர்ந்திடுதி  
சீதரனையென்றுதிருவாய்மலர்ந்தான்சிவபெருமான்.

(௩௩)

கேட்டதிருமறுமார்பன்கிளரன்புமீக்கூரத்  
தாட்டுணைகள்பணிந்தெழுந்துதகச்சூழ்ந்துமுன்னின்று  
பாட்டளிகளுமுமதலைப்படலைமார்பினையடைந்தா  
ரேட்டைகண்முற்றொழித்தளிக்குமிறையவனைத்துதிக்கின்றான். ()

(அறுசீரடியாசிரியவிருந்தம்.)

வேதமுடியினடிப்பவனீவேதமளத்தற்கரியவனீ  
போதமளிக்கும்புண்ணியனீபோதங்கடந்தபொருளுநீ  
யேதமகலவெவ்வயிர்க்குமின்பமளிக்குமிறையவனீ  
நாதமுடியின்வீற்றிருக்குநம்பாவுன்னையறிபவரார்.

(௩௪)

எல்லாவுலகும்படைப்போனீயெல்லாவுலகமளிப்போனீ  
யெல்லாவுலகுந்துடைப்போனீயெல்லாவுயிர்க்குமருள்வோனீ  
யெல்லாவுயிருக்குயிருநீயெல்லாவுயிர்க்குமின்பநீ  
யெல்லாம்வல்லகடவுணீயிறைவாவுன்னையறிபவரார்.

(௩௫)

விரவியெங்குநிறைந்துறையவாய்விகாரஞ்சிறிதுமிலையாவாய்  
கரவிரொழிலைந்தியற்றிடுவாய்காணிற்றொழிலொன்றேனுமிலாய்  
பாவுமுமையோர்கூறுடையாய்பந்தமெவர்க்கும்பாற்றிடுவா  
யரவுமதியும்விரவுசடையமலாநின்னையறிபவரார்.

(௩௬)

முத்தேவருக்குமருள்புரியுமுதல்வனீயேமற்றுமுள  
வெத்தேவருக்கும்வரங்கொடுக்குமிறையனீயேயுனையன்றிப்  
பித்தேகொண்டுதிரிவோரும்பேசார்வேறுண்டொருவனென  
வித்தேவித்தொன்றில்லாதவினைவேநின்னையறிபவரார்.

(௩௭)

மின்னைப்பொருவுசஞ்சடிவிலமிலாநின்றூட்கன்புடைய  
வென்னைப்பரமென்றுழல்வாருமெழிற்செங்கமலத்திருக்குமயன்  
றன்னைப்பரமென்றுழல்வாருந்தாமேபரமென்றுழல்வாரும்  
பொன்னைப்பொருவுநின்னுண்மைபோற்றிச்சிறிதுமுணராரே. (௩௮)



என்று துதித்துள்ள நுகவீழி பிறைப்பநீர் செங்கரங்குவித்துக்  
கன்று குணிலாக் கொண்டு விளங்கனியெயறிந்த கார்வண்ண  
னன்று மறைக்காட்டின்பெருமைநவிலவேண்டுமென்றிரப்பக்  
குன்று சிலையாக்குழைத்தகரக்குழகன்றிருவாய்மலர்கின்றான். (௪௦)

(மேற்படிவேறு.)

கிளரொளிமிசுவன்மீககேத்திரந்தனக்குத்தென்பால்  
வளர்திரைக்கடற்றீரத்துவானவர்முதல்யாவர்க்கும்  
பளகறுவரங்கண்கும்பண்பொடுமருவிவைசூந்  
தளர்வறுதிருமறைக்காடெனூந்திருத்தலமாயோனே. (௪௧)

விரும்பியம்பரமுநாளும்விரிதருதிரைக்கரங்கொண்  
டிரும்புறக்கவைத்தாலன்னவிருங்கருங்கோட்டுப்புண்ணை  
யரும்பவிழ்மலர்வெண்முத்தமம்பவளங்கடேவி  
வரும்பலோர்களுமவியப்பவழிபடுமத்தலத்தை. (௪௨)

நிகரறுமத்தலத்தைநெடும்பிரளயமாநீத்த  
முசலுறவகவிடம்புக்கொருசுதைவேனுஞ்செய்யா  
திகலுறச்சூழ்ந்துநிற்குமவ்வாறென்றியாருங்காணப்  
புகரறத்தெரித்தல்போலப்புண்ணையங்கானல்கூழும். (௪௩)

கருநிறப்புண்ணைதோறுங்காமர்வெள்ளன்னத்துஞ்ச  
லிருணிறமுகிலிற்றுஞ்செமழில்வளர்மதியமேய்க்கு  
மருகுறுகடலினின்றும்ணைந்தசெம்பவளவல்லி  
பெருகுறத்தோன்றுமின்னும்பிழம்பிணைநிகர்க்குமாதோ. (௪௪)

முனிவரர்வேள்விச்சாலைமுனிவறுமன்னசாலை  
புனிதவந்தணச்சிரர்கள்புகழ்மறையோதுசாலை  
கணிவுறுநடனசாலைகரைபிறகல்விச்சாலை  
யினிதுறவெங்குமல்குரிணர்த்துழாய்ப்படலைமாலே. (௪௫)

பரிவாரமனைத்துஞ்சூழப்பகர்ந்தவத்தலத்திலயாமிப்  
புரிவார்மென்குழலாளோடும்பொலிந்திருக்கின்றேமுன்னே  
விரிவாயபிரளையத்திலிண்ணுலகாதியாவுஞ்  
சரிவாகியிலயமாகச்சந்தமார்மறைகள்யாவும். (௪௬)

அத்தலத்திருக்குநம்மெய்யடைந்திருந்தனவான்மீட்டு  
மொத்தகற்பாதுயிற்சீருற்றநம்மெய்யினின்றும்  
வித்தகவுருவங்கொண்டு வெளிக்கொடுபத்தியோடு  
சுத்தநீர்த்தீர்த்தமொன்றுதொட்டனகடற்றீரத்தில்த். (௪௭)

அதன்பெயர்வேததீர்த்தமகலமேயாசனையோர்காலாம்  
விதந்தவற்றிரட்டிநீளமேவுமத்தீர்த்தந்தன்னிற்

சுதங்கடியா திவாரஞ்சுடர்பருவத்தின் மூழ்கி  
யிதம்பெறவெம்மைப்பூசித்தினி தருள் பெற்றமாதேதா.

(சஅ)

தீப்பொறி தும்மும்வெள்வேற்சேவல்ங்கொடிக்கைகச்செவ்வே  
டீப்பொலியணையதீர்த்தந் துளைந்துங்குறியும்பூசித்  
தேப்பொலிசிலைக்கைகத்தாரகாசரனென்பாற்செற்று  
மாப்பொழி லுயிர்களெல்லாமகிழ்வுறவருளிணானே.

(சக)

இன்னுமத்தலத்தினம்மையின்பிறப்பூசையாற்றி  
மன்னுநாரதன்சனற்குமாரன்பான் ஞானம்பெற்ற  
னன்னுழையாதவுள்ளத்தாக்கியவர்க்கியன்றன்  
பன்னுபருவம்பூசித்துப்பரவுறும்யோகிபானான்.

(ரு0)

கார்க்கியன்மயித்திரோயன்கனிவொடுபூசையாற்றி  
யாக்கியவர்க்கியன்பாலடைந்துநல்லேயாகமுற்றார்  
மாக்கிளர்சுவேதகேதுவழுத்தித்தன்றந்தையின்ப  
நோக்குமுத்தாலகன்கணுவலருஞானமுற்றான்.

(ருக)

வருணன்மெய்யன்பிற்பூசைவயங்குநம்மடிக்கியற்றி  
யருணனிசுரந்தியாநல்கவடைந்தனனுண்மைஞானம்  
பொருணலத்தவன்றன்மைந்தன்புகழ்மிசூபிருகுபோற்றி  
மருணவையறுத்தோரூயவ்வருணமுற்பெற்றான் ஞானம்.

(ருஉ)

திரிசங்குபூசையாற்றித்திருவருண் ஞானம்பெற்ற  
னரியவத்தலத்தினின்னுமனேகம்பேர்பூசையாற்றி  
யுரியமெய்ஞ்ஞானம்போகமுற்றனரிவரெல்லோரும்  
விரிமலர்வேததீர்த்தமெய்யன்பின்மூழ்கினேரே.

(ருஃ)

பருவமாதிரைநாள்பானுவாரநல்விதிபாதஞ்சீர்  
மருவுமுத்தராயணந்தக்கனூயனமதியைச்செங்கே  
முருவுடைக்கதிரைப்பாந்தருறத்தீண்டுநாளிந்நாள்கள்  
பொருவிலத்தீர்த்தநண்ணிப்புகரறுவிதியின்மூழ்கி.

(ருச)

நம்மையும்பூசையாற்றிநம்மடிகலந்தவன்பர்  
தம்மையுந்தொழுதன் ஞார்க்குத்தக்கதானமுநன்கீந்து  
செம்மையினுபவாசஞ்சீர்திருந்துறச்செய்தபேர்கள்  
வெம்மைகொள்பிரமகத்திவினைமுதல்யாவந்தீர்வார்.

(ருஊ)

உற்றபூதானஞ்செய்தோருருத்திரலோகஞ்சேர்வர்  
மற்றனதானியத்தைவழங்கினே ஞாத்தனதனேர்வர்  
பொற்றநலன்னதானம்புரிந்தவரேநாயில்லாதார்  
பற்றிடுதிலங்கொடுத்தோர்பாரதகமனைத்துந்தீர்வர்.

(ருசூ)

கன்னிகாதானஞ்செய்தோர்கயல்பிறழ்கருங்கட்செவ்வாய்  
மின்னிடையுமைசாமீபம்விளங்குறப்பெற்றுவாழ்வார்  
நன்னிறக்கலைகளாதிநல்குவோர்பன்னாள்விண்ணின்  
மன்னியின்போகம்பெற்றுவானவர்கோனில்வாழ்வார்.

(௫௭)

தேவர்கள்பரவுந்தெய்வத்திருமறைக்காட்டில்வாச  
மேவரச்செய்துதேகம்விட்டவசறத்தாரேனும்  
பாவர்களேனுமுத்திபடர்வதற்கையமின்றாற்  
ராவருமன்புபூண்டதாமரைச்செங்கண்மாலே.

(௫௮)

நிலவுவண்புகழாயென்றுநெரிசுரிநறும்பூங்கூந்தற்  
கலவமாமயிலோர்பாகன்கருணையாலருளிச்செய்த  
பலவுமாங்கினிதுகேட்டுப்பற்றினனுளத்தெஞ்ஞான்று  
முலவுராமகிழ்ச்சிபூத்தானுலகெலாமுண்டமாயன்.

(௫௯)

நற்றவத்தூக்கம்வாய்ந்துநானெனதென்பதற்றுச்  
செற்றவைம்பொறியுஞ்சாந்தச்சிந்தையும்பெற்றுநின்ற  
பொற்றவந்தணீர்காண்முத்திபுகுவதற்குபாயந்தனை  
யற்றமோர்சிறிதுமின்றியகத்தூறவுணர்ந்துகொண்டின்.

(௬௦)

மூன்றாவது

முத்தியுறுமுபாயமுரைத்தவத்தியாயம்முற்றிற்று.

ஆஅத்தியாயம் ௩-க்குத்திருவிருத்தம் ௩௨௩.

உ

நான்காவது

மோசகனை யுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

முன்னவன்கொன்றைகுடுமுதலவன்முளரிச்செய்யாண்  
மன்னவன்றனக்குமுத்திடருவுறத்தகுமுபாயம்  
பன்னியவகைசொற்றாமப்பரனம்மாறனக்குமுத்தி  
மன்னியவளிப்போனின்னெனத்தெரித்தும்வகுப்பாம்.

(௬)

தடவரைகுடையாக்கொண்டதாமரைத்தடங்கண்மாயன்  
வடவரைவில்லிபாதம்வணங்கிமோசகனைப்புற்றேற்ற  
படவரையரவசைத்தபரம்பரதெரித்தியென்ன  
மடவரையனுகாத்தூயவானவன்வகுக்குமாலே.

(௭)

அகரமுன் னுமைம்பத்தே தாரக்கரசொரூபமாகிப்  
புகரறுபதுமனான புத்தகமணிவடந்தன்  
னிகரில் குண்டுகைகத்தாங்கிநிலாக்கதிர்மேனிவீசத்  
தகர்தலில் சிதாம்புயத் துத்தனித் துறைபனுவலாட்டி.

(ந)

மிசுதவமாற்றியீ துவினவினன் முன்னரெம்பாற்  
றகுமனக்கருத்துநோக்கிச்சாற்றினம்யாமுமன்பு  
புகுமனமுடையயாகிப்புகரறவினாவுமாற்றா  
னகுமலர்த்துளவத்தாரோய்நவி லுதுநயந் துகேட்டி.

(ச)

(மேற்படிவேறு.)

பிரமன் முதற்றாபரமளவும்பேசுமறைகள் பசுக்களெனப்  
பரவலுறுமப்பசுக்களுக்குப்பதிமாய்விளங்குந்தன்மையி  
லுரவுமிசுயாம்பசுபதியென்றொருபேர்பூண்டேமோடரிக்க  
ணரவுகடுக்கும்பேரல்குலரிவைமருமணிமாற்பா.

(ந)

அனாதியுள்ளகருமத்துக்கமையப்பசுக்களவைக்குமுடன்  
மனாதிபுவனம்போகமிருமாயைகனையுங்கொண்டளித்துப்  
பினாதிபந்தமில்லாயாம்பேணும்பரிபாகத்துயிர்க்குப்  
பனாதியனாதிபந்தமெலாம்பாற்றிமுத்தியளித்திடுவாம்.

(சா)

பந்தமளிக்குங்கடவுளுநான்பந்தமனைத்தும்பாறிடச்செய்  
தந்தமில்லாவின் பமுத்தியடையவளிக்குமுதலும்யான்  
சந்தமறையின்பெருமுடிவுஞ்சகலவுயிர்க்குமுத்தியருண்  
முந்துமருளான் சிவனென்றேமொழியுமதனாலுந்தெளிதி.

(எ)

எல்லாப்பிரமாணங்களுக்கும்மியைமுக்கியமாம்பிரமாணம்  
வல்லாருரைக்கும்வேதமேமற்றையதற்குத்தன் னாலும்  
புல்லாநிற்கும்பிறவாலும்பொருந்துவாதைசற்றுமில்லை  
யல்லாப்பிரத்தியக்கமுதலானபிரமாணங்களுக்கு.

(அ)

ஒழியாமாயையால்வாதையுண்டுமறைக்குவினோதமுரா  
மொழியார்தருநற்புராணங்கண்முற்றும்பிரமாணங்களே  
கழியாமறைமூலகமாகாக்கசட்டுநூல்கள்யாவுமிசு  
பழியார்நூல்கள்பிரமாணப்புடாதுபடிமுற்றளந்தோயே.

(சு)

மறைமூலகமாகாதுலகின்மருவுபாஞ்சராத்திரநூற்  
றுறைபோமவர்கள்யாரே னுந்தொலையாப்பாவத்துறைசென்றோர்  
கறையார்மலினசித்தரேகைக்கொள்வார்களந்நூலை  
யறைகோடிகற்பமாயிடினுமன் னார்முத்தியடைவரிதே.

(க)

மயலார்தருகற்பனையாகிவந்தவதினெவ்விடத்தேனு  
மியலார்டறைக்குவினோதமுராதிருக்குமாகிலதனைடிணர்ந்



துயலார்தருமாதமுவினோருழிபலசென்றதன்பின்னர்  
புயலார்மேனிக்காகுத்தாபொலிநம்பாதம்பொருந்துவோ. (கக)

நெடியவரையிட்டார்கலியைநீந்திக்கரையேறுதல்போலாங்  
கொடியபாஞ்சராத் திரநூல்கொண்டுபாசக்கடனீந்திப்  
படியின்முத்தியடைவஃதிப்படியேயுள்ளநூலனைத்துங்  
கடியப்படுவபிரமாணமாகாகமலக்கண்ணனே. (கஉ)

• (மேற்படிவேறு.)

வைதிககருமத்தார்க்குமருவுவன்விரைவின்ஞான  
மெய்தியமுயலுவோருக்கெய்துவன்மிகவிரைந்து  
மெய்திகழ்ஞானிகட்குள்விளங்கொளியாயேநிற்பன்  
மொய்திகழ்திகிரியேந்துமுளரியந்தடக்கைமாலே. (கங)

பொருவறுவிமலமாகிப்பூரணனந்தமாகி  
மருவுநிட்களமேயாகிவரவுபோக்கிறந்ததாகிச்  
சுருதியந்தமுமெட்டாதசுடரொளியாகிநிற்கு  
மொருமுழுமுதல்யாமேயெவ்வயிருக்குமுத்தியீவோம். (கச)

மேயவெம்மடிக்கெஞ்ஞான்றுமில்லுறாவன்புண்புண்ட  
தூயரிற்சிறந்தநீர்மைத்தொண்டனாநினக்கியாமன்பா  
னாயவ்வண்ணமைசொற்றாமறிதியென்றதைந்தானம்மான்  
மாயவன்மகிழ்ச்சிபூப்பவணங்கினன்றுதிக்கலுற்றான். (கடு)

(மேற்படிவேறு.)

நிருமலமாய்நிட்களமாய்நிரஞ்சனமாய்நிராமயமாய் நிருவிகார,  
மருவியதாய்நித்தியமாயொளிக்கொளியாயளிக்களியாய்மனவாக்கெ  
ட்டா, வருவமுமாயுருவமுமாயருவுருவுமாயெங்குமமராநிற்கும், பெ  
ருகுபரமானந்தப்பரஞ்சுடர்நின்பெரும்புகழேபேசலுற்றேன். (கசு)

சத்தாகிச்சித்தாகிச்சதசத்தின்னுயரனைத்துந்தவிர்ப்பதாகி  
வித்தாகிவித்தின்றிவினைபொருளுமாகியொளிமேயஞானக்  
கொத்தாகிக்குறிகுணமில்லதுவாகியன்பருளங்கொள்ளுந்துய  
முத்தாகிமணியாகிவிளங்குபரசிவநினையேமுன்னாநின்றேன். (கசு)

சத்தியமாய்த்தண்ணளியாய்த்தற்பரமாயேகமாய்ச்சாந்தமாகி  
நித்தியமாயாணவமிலறிவுருவாயறிவருநிட்களமாயுண்மைப்  
பத்தியினூர்தருசுடராய்ப்பலவுயிர்க்கும்புத்தியொடுபளகிலாத  
முத்தியுநல்கிடுமுதலாய்நின்றசதாசிவநினையேமுன்னாநின்றேன். ( )

சகலகேவலமிலதாய்த்தத்துவாதீதமாய்த்தானேதானூய்ப்  
புகலவடங்காததாயுணர்வரிதாய்திரிசியப்பொருளாய்ஞானப்

பகலவனாய்ப்பகலவனிற்படரொளியாய்ப்பல் லுயிர்க்கும்பரமானந்த  
விகலறுமுத்தியுமாய்நின்றிடுமிறைவநினதாள் களேத்தாநின்றேன்.()

ஆதியாயனாதியாயாதியந்தமில்லாதாயளவைக்கெட்டா  
நீதியாய்ப்பரப்பிரமமாய்த் தூரியாதீதத் தூநிலையாநிற்குஞ்  
சோதியாயையைந்துக்கப்பாலாயுத்தமமாய்ச்சுரும்பார்கூந்தற்  
பாதியாய்முற்றுமாய்நின்றபரசிவநினடிபணியாநின்றேன். (20)

(மேற்படிவேறு.)

என்றுதுதித்துமணிமார்பனெதிரின்மகிழ்ச்சிக்கடல்படிந்தா  
னன்றுமுத்திபல்லுயிர்க்குநல்குங்கடவுளின்னனென  
வொன்றுதவத்துமாமுனிவீருணர்ந்துகொண்மினின்னுமரு  
ண்டுமொருகாதையினுநுநுணியுமொசால்லுதுங்கேண்மின்.(21)

முன்னொளிலொருமறையோன்முனிவிலொழுக்கநனிபூண்டோன்  
றன்னொநிகரவரியகுணசாந்தன்றவமேகமுவுளத்த  
னென்னையிந்தச்சகத்தியல்பென்றிகழ்ந்துபிறப்போடிறப்பொழிக்கு  
மன்னையடைந்துமுத்தியிடைவதிவாமென்னுங்கருத்தினனாய்.(22)

திருகுபிரிகோட்டயமுனைக்குந்தேவேதென்கீழ்த்திசையிறையே  
பெருகுவிருப்பின்யாவர்களும்பேணுஞ்சுடரேநினையடைந்தேன்  
கருகுபாசப்பிணிப்பொழித்துக்கந்சிலின்பமருளென்ற  
னருகுதழல்வந்ததுநல்கவல்லேன்யானென்றரைத்தொழிந்தான்.()

ஒற்றையாழித்தேருருமொளியேயுயிர்கள்விழியேயற  
பற்றையறுக்கும்பெருஞ்சுடரேபத்திமையினினடிதொழுதேன்  
பொற்றையனைவியனைமுழுதும்பாக்கிமுத்தியருளென்றான்  
கற்றைக்கதிருமவந்தழலோன்கரைந்தாங்குரைத்துக்கழிந்தனனால்.

மலரினுறையுஞ்சொழந்தேனொமாறவின்பப்பெருவாழ்வே  
பலர்சொலொருநான்முகத்தேவேபண்பினின்னைச்சரணடைந்தேன்  
கலர்கொள்பிறப்போடிறப்பொழியக்காமர்முத்தியருளென்றான்  
னலர்சீரவனுந்தோன்றியினனறந்தாங்கறைந்துமறைந்தனனால்.

இனியென்செய்வதெனவருந்தியேங்காநின்றவுளத்தினனாய்த்  
தனிதமழைநீர்திருமேனிச்சார்ங்கபாணிசரணடையிற்  
புனிதமுற்றுநற்பேரின்பம்பொருந்துமென்றுதுணிந்தாயைக்  
கனியுமன்பினவன்மலர்த்தாள் கருத்தினிருத்தித்ததிக்கின்றான்(23)

கொந்தாரளகத்திருமங்கைகுடிக்கொண்டுறையுமணிமார்பா  
ந்தாதுலகமுழுதளிக்குநாயகநான்மறைப்பொருளே  
சந்தார்புயத்துப்பொன்னுடைதயங்கப்பினையும்பேரழகா  
செந்தாமரைக்கட்டிருமாலேதேவாநின்னைச்சரணடைந்தேன்.(24)

காமம்புனையுங்கலருணராய்காயாம்பூவைநிகர்நிறத்தாய்  
தூமம்புனையுங்குழற்றிருமான்றுணைக்கைத்துணைத்தாண்மலர்வருட  
நீமம்புனையும்பணிப்பாயனிலவத்துயில்வோய்நறுந்துளவத்  
தாமம்புனையும்புயப்புருடோத்தமனேநின்னைச்சரணடைந்தேன். (1)

அவனிமுழுதுமோரடிக்குளடங்கவளந்துகொண்டவனே  
யவனிமுழுதும்விரும்புமுன்னகட்டினுறவுண்டுமிழந்தவனே  
யவனிமுழுதும்வராகவுருவாகிக்கோட்டுதிமையமைத்தா  
யவனிமகடன்மணவாளாவடியேனின்னைத்தொழுகின்றேன். (2க)

பேராயிரமதுடையானேபீதரம்பரனேபெருமானே  
யாராய்வாருள்ளகத்தமுதேயலர்செம்பவளத்திருவாயா  
கூரார் திகரிப்படையாளிகொண்டவண்ணுகோபாலா  
நாராயணனையுனைத்தொழுதேனலமார்முத்தியருள்வாயே. (150)

என்றுதுதிப்பத்திருநெடுமாலெதிரேதோன்றியென்செய்தாய்  
சொன்றியளிக்குந்தகுதியர்பாற்சுரணுண்விரும்புவாருளரோ  
நன்றுமுத்திவிரும்பினையேனம்மால்வணங்கப்படுங்கடவுள்  
குன்றுகுழைத்துப்புரம்பொடித்தகுழகன்சரணமடையென்றான். (1)

கேட்டமறையோனென்செய்வான்கிளரவிசாரித்தறியாத  
வோட்டைமனத்தெங்குற்றமலாலொருவர்மேற்குற்றமுமுண்டோ  
வேட்டையொழிப்பாரல்லரிவரம்போற்பசுக்களையாவர்  
வாட்டமகற்றியருள்பரமன்மலர்த்தாளடைவேமெனத்துணிந்து. (1)

மதியுநதியுமொளிர்சடையுமந்தகாசமணிவாயும்  
பொதியுநீற்றுப்பேரழகுப்புலித்தோலுடுத்திருவரையுங்  
கதிர்செயோகபட்டமுங்கார்க்களமுமுபவீதமுமதியி  
னதிகவிம்பவதனமும்பாலனையமேனித்திருநிறமும். (151)

திடமார்ஞானமுத்திரையுஞ்செய்யஞானபுத்தகமு  
மிடமார்தருவீராசனமுமிருள்போல்பவன்வெந்நிடத்தாளுந்  
தடமார்முனிவர்சேவீப்புந்தயங்கவுலகங்களிதூங்க  
வடமார்முதலில்வீற்றிருக்குமறைமாமுதலைச்சரணடைந்தான். (152)

கண்டுவுணங்கிமலர்சாந்தங்கமழ்நீராதிக்கொடுபூசுத்  
தெண்டங்கியபேரொளிப்பிழம்பேய்ணையினின்றளடையாமன்  
மண்டுமிரதக்கணியிருக்கவன்காய்கவருமடரேபோற்  
பண்டைவீனையாற்பிறப்பிறப்பிறப்பட்டேயுழலுஞ்சீவர்களை. (153)

பரமென்றெண்ணிவழிபட்டுப்பன்னாள்கழித்தேன்பயனின்றி  
விரவ்வொருமுத்துலையிட்டிவிழலுக்கருநீர்மிகவிறைத்தேன்  
பரவுசெம்பொற்கொழுக்கொண்டுபாழ்த்தவரகுக்குழலாமே  
யரவுமதியுஞ்சடைக்கணிந்தவடிகேளருளவேண்டுமே. (154)

புதியசெந்தேனவாவுமளிபுண்ணீர் நுகரவவாவுயோ  
மதியமணிசெஞ்சடாமோலிவள்ளானின துபேரின்பக்  
கதியையுறுநானவரளிக்குங்கழியும்பதமோவுறக்கடவேன்  
முதியமறையின் முடிவதியுமுக்கட்பரனெயெனக்கிரங்காய். (௩௭)

பந்தமெவர்க்குமளிப்போனீபருவநோக்கியஃதொழித்துச்  
சந்தமுத்தியளிப்போனீதத்துவாதீதனுநீயே  
யெந்தவுயிருநின்னடிமையெந்தப்பொருளுநின்னுடைமை  
யந்தமில்லாயடியேனையாராதரிப்பர்நினையன்றி. (௩௮)

என்றுபழிச்சுமறையவனுக்கெம்மான்றிருக்கேணுக்கருளித்  
தொன்றுமலமுமுயிர்த்திறனுந்தூயதனதுண்மையுமின்ப  
மொன்றுகதியுமினி துணர்த்தவுணர்ந்துனானமயனையாய்  
உன்றுமுனிவர் துதித்திடவந்நலமாரொளியிற்கலந்தனனால். (௩௯)

ஒளிக்குங்குமமென்கனதனமுமொசியுமிடையுமனநடையுங்  
களிக்குங்கயனேர்கண் ணுமுடைக்காமர்மடந்தைபாகன்மதுத்  
துளிக்குங்கொன்றைமாலையனெதொகுபலுயிர்க்குமின்பமுத்தி  
யளிக்குங்கடவுளென்பதிதனானுமுணர்மினருந்தவத்தீர். (௪௦)

நான்காவது

மோசகனை யுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் ச-க்குத் திருவிருத்தம் ஈ௬௩.

உ

ஐந்தாவது

மோசகப்பிரதனதியல்புரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

வாசநன்கடுக்கைகூடிமணத்துழாய்மாலையார்க்கு  
மோசகற்றெரித்தவாறுமொழிந்தாமோசகனைநல்கும்  
பாசமில்லுரவன்றன்மைபரனம்மாற்குரைத்தவாறு  
நேசமார்தரவுரைப்பாரெடுத்தவமுனிவர்கேண்மின். (௪)

சீதரன்சங்கநேமிச்செங்கையன்றிருவைகுந்த  
னாதரவுடையனாகியம்புயமலர்த்தாள்போற்றி  
மூதறிவாண்மைவல்லமோசகப்பிரதன்றன்மை  
நாதனெதரித்தியென்னநம்பிரான்றிருவாய்விள்ளும். (௨)



மின் னுமாமணிப்பூண்மார்பவே தாந்தவிசாரத்தாலே  
மன் னுமா ஞானசித்திவாய்ந்தவனாகியெங்குந்  
தன்னிகரிலா னுயெம்மைத்தன் னுளே கண்டுநிற்கு  
முன்னுதேசிகளே செய்யமோசகப்பிர தனென்பான். (க)

முன்னவர்குலத்துவந்தோன் மொழியுமுத்தமநல்லாசான்  
மன்னவர்குலத்துவந்தோன் மத்திமவாசான் மற்றைக்  
கொன்னகுமணிப்பூணய்கர்குலத்துளான தமவாசா  
னென்னமுப்பேதமா முன்னியம்பியுரவன்பேதம். (ச)

ஒழுக்கமில்பின் னோர்மா தரோருவர்க்குங்குரவுபூணர்  
வழுக்களைய தமவாசான் வசியர்க்குமொழுக்கம்பூண்ட  
விழுக்குடிச்சூத்திரர்க்குமேதகுரவனாவான்  
செழுக்குலமன்னருக்குஞ்சீர்புனைநாயகருக்கும். (ந)

வகுத்திடுகுத்திரர்க்குமத்திமன் குரவனாவான்  
மிகுத்தவுத்தமனாலவர்க்குமேன்மைசால் குரவனாவான்  
றொகுத்தகத்திரியர்நாய்கர்சுடர் ஞானதிக்கராசி  
லிகுத்ததீவினை முன்னோர்க்குமியைகுருவாவர்மன்னோ. (ஊ)

புரையறுமறையோர்தம்முட்பொருந்தியபிரமசாரி  
தரைபுகழ்கிரகிவானப்பிரத்தனேசந்நியாசி  
வரைவில்சீரகிவன் ஞாச்சிரமிமனிவ்வைவர்கீழ்நின்  
றுரைபெறுகுரவுத்தன்மையொருவருக்கொருவர்பூண்பர். (எ)

அறைதருபிரமசாரியவிர ஞானதிக்கனாகின்  
முறைபெறுகிரகிமுன்னுமுவர்க்குங்குரவனாவா  
னிறைபுகழ்க்கிரகி தானுநிரம்பு ஞானதிக்கத்தான்  
மறைபுகல்குரவுபூண்பன்வனத்தன்முன்னிருவோருக்கும். (அ)

நவிறருவனத்துளானு ஞானியேற்சந்நியாசிக்  
கவிர்தருகுரவனான திவன் ஞாச்சிரமியென்பான்  
குவிசைமா ஞாக்கனாகொருவர்க்குங்குணத்தான்மிக்க  
சவியுடைக்குரவர்க்கெல்லாங்குரவனந்தமைப்போன்மாலே. (ஆ)

(மேற்படிவேறு.)

பொன்னிற்கடகமுதலாயபொலிபூண்பலவுமா னாற்போ  
லுன்னற்கரியமாயையிலிவ்வுலகம்பற்பல்விதமாய  
தென்னத்தெரிவானெவன்றேகமியலிந்திரியாதிகளுக்குப்  
பின்னப்பொருளைச்சருவசாட்சியெனத்தெரியும்பெரியனெவன். (க0)

சுடரு ஞானவானந்தசொருபன்சுயம்பிரகாசன்வினை  
யிடரில்பரதத்துவனிமலனின்பமாறும்பரமார்த்தன்

படர்கேவலனித்தியன்சத்திபதிந்தார்க்கருளும்பரனவத்தை  
தொடராதவஞ்சியவெம்மைத்துவிதமறச்சார்ந்தவனெவன். (௧௧)

தெளிவேதாந்தநலமாவாக்கியதாற்பரியசிரவணத்தா  
லொளியார்ஞானமடைந்தெகம்மையுணராதுணருந்தூயனெவன்  
களியார்மாயையாலுடலிற்கற்பித்திடுவன்ஞ்சிரம  
மளியாரெனக்கின்றெனத்தன்மெய்யறிந்துநிற்குமறினெவன் (௧௨)

கதிரோன்றிருமுனெலாம்விளங்குங்காட்சிபோலென்றிருமுன்னர்  
மதியாலியாவும்விளங்குகின்றதென்னைத்தெரிமாண்பினனெவன்  
வதிவார்மாயையமானமகதத்துவமுனுலகமெலாம்  
பதியாரருளின்மூழ்கிடுமென்பாற்கற்பிதமேயுண்மையிலே. (௧௩)

சுத்தியின்பாலியசிதம்போற்றேறன்றெனவுட்டெளிஞான  
சித்தியுடையானெவனளவிதேகந்தோறுமுயிர்க்குயிரா  
யொத்தவெளிபோல்வியாபகமுற்றேறங்குங்கடவுளையின்ப  
முத்திமுதல்வெனெவெம்மையுணர்ந்தவறிவார்முதியனெவன். (௧௪)

தெரியுங்கிரகாதிகளாலேதிக்குப்பிரமைதீர்ந்தாலும்  
விரியவொவ்வோர்காலத்துமீட்டுந்தோன்றுமதுபோல  
வரியஞானத்தானிவித்தியானசெகத்துமீட்டொருகா  
லரியதெனத்தோன்றிடுந்தோன்றவுளத்துமயக்கமுறேனெவன். (௧௫)

உலகமுழுதுஞ்சொப்பனம்போலுறக்கண்டிடுவானெவனொரு  
மிலகுநம்பேரொளிப்பிழம்பினிலீனமாவானெவனிதனான்  
மலரும்வருஞ்சிரமதன்மம்வழுவவறிதரானெவனவ்  
வலகில்சீர்த்தியுடையானையதிவன்ஞ்சிரமியாவன். (௧௬)

(கலிவிரந்தம்.)

அனையஞானிக்கிணையகிலத்துண்டென  
நினையவுமரிதுகாணீர்ச்சலிப்பினாற்  
றனைநிகர்க்கிருக்குஞ்சலிப்புத்தேற்றம்போற்  
புனையவோர்தோற்றமுண்டாதல்போலவே. (௧௭)

மன்னியமாயைசம்பந்தத்தால்வள  
மின்னியஞானிக்குமேவுவாதனை  
துன்னுதல்போலவோர்தோற்றமுண்டுமெ  
யந்நிலைநோக்குறினவனுக்கில்லையே. (௧௮)

விரும்பியஞானிதன்மெய்மைநிட்டையை  
யரும்பியபந்தர்களறியவல்லரோ  
கரும்பைநேரன்னவன்சரியைகாணுதல்  
பெரும்பெயரற்றவூன்பெற்றகண்களோ. (௧௯)

படர்கேவலனித்தியன்சத்திபதிந்தார்க்கருளும்பரனவத்தை  
தொடராதவனாகியவெம்மைத்துவிதமறச்சார்ந்தவனெவன். (கக)

தெளிவேதாந்தநலமாவாக்கியதாற்பரியசிரவணத்தா  
லொளியார்ஞானமடைந்தெம்மையுணராதுணருந்தூயனெவன்  
களியார்மாயையாலுடலிற்கற்பித்திடுவன் னாச்சிரம  
மளியாரெனக்கின்றெனத்தன்மெய்யறிந்துநிற்குமறினெவன் (கஉ)

கதிரோன்றிருமுனெலாம்விளங்குங்காட்சிபோலென்றிருமுன்னர்  
மதியாலியாவும்விளங்குகின்றதென்னுத்தெரிமாண்பினனெவன்  
வதிவார்மாயமயமானமகதத்துவமுணுலகமெலாம்  
பதியாரருளின்முழ்கிடுமென்பாற்கற்பிதமேயுண்மையிலே. (கங)

சுத்தியின்பாலியசிதம்போற்றேன்றெலனவுட்டெளிஞான  
சித்தியுடையானெவனளவிநேகந்தோறுமுயிர்க்குயிரா  
யொத்தவெளிபோல்வியாபகமுற்றேறுங்குங்கடவுளையின்ப  
முத்திமுதல்வெனெவெம்மையுணர்ந்தவறிவார்முதியனெவன். (கச)

தெரியுங்கிரகாதிகளாலேதிக்குப்பிரமைதீர்ந்தாலும்  
விரியவொவ்வோர்காலத்துமீட்டுந்தோன்றுமதுபோல  
வரியஞானத்தானிவிர்த்தியானசெகத்துமீட்டொருகா  
லரியதெனத்தோன்றிடுந்தோன்றவுளத்துமயக்கமுறானெவன். (கரு)

உலகமுழுதுஞ்சொப்பனம்போலுறக்கண்டிடுவானெவனொரு  
மிலகுநம்பேரொளிப்பிழம்பினிலீனமாவானெவனிதனான்  
மலரும்வருணாச்சிரமதன்மம்வழுவவறிதரானெவனவ்  
வலகிச்சீர்த்தியுடையானையதிவன் னாச்சிரமியாவன். (கசு)

(கூலிவிருந்தம்.)

அனையஞானிக்கிணையகிலத்துண்டென  
நினையவுமரிதுகாணீர்ச்சலிப்பினாற்  
றனைநிகர்க்கிருக்குஞ்சலிப்புத்தேற்றம்போற்  
புனையவோர்தோற்றமுண்டாதல்போலவே. (கசா)

மன்னியமாயைசம்பந்தத்தால்வள  
மின்னியஞானிக்குமேவுவாதனை  
துன்னுதல்போலவோர்தோற்றமுண்டுமெ  
யநிலைநோக்குறினவனுக்கில்லையே. (கசா)

விரும்பியஞானிதன்மெய்மைநிட்டையை  
யிரும்பியபந்தர்களறியவல்லரோ  
கரும்பைநேரன்னவன்சரியைகாணுதல்  
பெரும்பெயரற்றவன்பெற்றகண்களோ. (கசா)

உலகீர்தம்விழிப்பிடையுறக்கங்கொள் ளுவ  
 னுலகீர்தமுறக்கத்திலுறவிழித் துளா  
 னுலகீரவேண்டாமவேண்டுதலாழித்தவ  
 னுலகரேத்தெடுக்குநம்மொளிக்கலப்பிடுஞன்.

(20)

அனையநன் ஞானியேயரியதேசிக  
 னனையவனுறையிடமவீர்நம்மாலய  
 மனையவன்பெரும்புகழலகினம்புக  
 ழனையனையடுத்தவார்நமையடுத்தவர்.

(21)

மருளறுமனத்தினையாகிமாண்புறப்  
 பொருண்மிகுபத்திமைபூண்டநின்றனக்  
 கருளிஞாலறைந்தனமமையவோருதி  
 கருள்வெளிவறனவொளிகாட்டுமேனியோய்.

(22)

எனத்திருவாய்மலர்ந்தினிதியம்பிஞன்  
 கனத்தினுங்கருநிறக்கண்டத்தெம்பிரான்  
 வனத்துழாய்மாலையான்மகிழ்விற்கேட்டனன்  
 மனத்தினுமுந் துறவணங்கிப்போற்றிஞன்.

(23)

ஆடினன் சூழ்ந்தனனளவிலாத்துதி  
 பாடினன் களித்தனன்பரமநின்னடி  
 கூடினனென்றனன் குறைவிலானந்த  
 நீடினன்முத்தனாய்நிலவிஞனரோ.

(24)

இருமையுந்துறந்தரனருளையெய்துவான்  
 கருமையிலுள்ளகங்கருதுமந்தணீர்  
 பெருமைசான்மோசகப்பிரதனாகிய  
 வருமைசால்சுரவனையறிந்துகொண்மிடுஞ்.

(25)

ஐந்தாவது

மோசகப்பிரதனதியல்புரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆட அத்தியாயம் ௫-க்குத் திருவிருத்தம் கஅஅ.

உ

ஆறாவது

ஞானேற்பத்தியில்லாமைக்கே துறவின்ற

வத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

வரதன்மாயவனுளமகிழ்மோசகப்  
 பிரதனதியலுரைத்தமைபிறக்கிஞ  
 பிரதனானம்பிறவாமைக்கே துவைக்  
 கரதலாமலகம்போற்கரைந்ததோ துவாம்.

(க)



வண்டுபாண்முரன்நிடமதுப்பிலிற்றிடுங்  
தண்டுழாயணிபுனைசைவமாயவன்  
பண்டுகூற்றுயிரயில்பாததாமரை  
மண்டுபேரன்பினுன்வணங்கிசிறற்றலும்.

(௨)

ஆரணந்தொடர்வருமமலநாயக  
ரூரணன்றிருமுகநோக்கினூனத்தி  
னேரணவுற்பத்தியிலாமைக்கேதுவைத்  
தேரணவுறச்சொல்வாமென்றுசெப்புவான்.

(௩)

காலமாமுகினிகர்கரியமேனியோ  
யேலனூறேற்பத்தியிலாமைக்கேதுவைச்  
சீலமார்தரச்சொலிற்சிவத்துரோகமே  
மூலகாரணமெனமொழியுமாமறை.

(௪)

தக்கநம்மடியவர்தமைப்பிழைத்தலு  
மிக்கநன்ரூனநூல்வெறுப்புவைத்தலும்  
பொக்கமில்விபூதிபொற்புறக்கொளாமையு  
மக்கமாமணிபுனையாதகீழ்மையும்.

(௫)

நெடியநம்மடிக்கன்புநிரப்புநின்னைநம்  
மடியரின்வேறுசெய்தடாமெகூறலும்  
படியிடைப்பிற்பொருள்கவரும்பான்மையு  
மொடிவின்மாமறைநிந்தையுள்ளும்புன்மையும்.

(௬)

வேதவத்தியயனம்விடுத்துநிற்றலும்  
வேதபாராயணர்விருப்புறமையும்  
வேதநிந்தனைகொளச்செவிவிடுத்தலும்  
வேதமோதுநர்க்கனூர்வினைத்துநிற்றலும்.

(௭)

ஆகமநூலிடத்தவாலிலாமையுந்  
தோகமின்மிருதிகள்சுடர்புராணங்கண்  
மோகமிலாமையுமுதிருமன்பர்சொல்  
பாகமார்தோத்திரப்பற்றிலாமையும்.

(௮)

பாமரரேகொளும்பாஞ்சரரத்திரம்  
வாமநூலனுட்டித்துவரலும்பத்திமை  
யேமமார்பெரியவரிடத்திலாமையு  
மாமவர்சேர்க்கையைகன்றுநிற்றலும்.

(௯)

நினைமுதனம்முடையேயவன்பரை  
யினைதலில்பெரியவரென்றெனாமையும்  
புனைதருமொழுக்கிலாப்புன்மையாளரை  
வனைதலும்போற்றலுமருவிநிற்றலும்.

(௧௦)

காமமேகுரோதமேகரையுலோபமே  
தோமறாமோகமேதொகுமிடம்பமே  
தீமன்மாற்சரியமாலசியஞ்சேரிவை  
நாமறத்தழுவிடுநலமிலாமையும்.

(கக)

புண்ணியம்பாதகம்புகரிநெய்வத  
மெண்ணியவிவையுளவிலவென்னையமுங்  
கண்ணிடினிலையெனக்கரைந் துநிற்றலு  
மண்ணியதந்தைதாய்க்கடாதசெய்தலும்.

(கஉ)

மழைவெயில்காற்றினால்வருந்திவந்தவர்  
தழைதரவுபசரியாததன்மையும்  
பிழைபடுசோரராற்பெருவன்மாக்களாற்  
குழைபவர்தமைப்புரவாதகொள்கையும்.

(கங)

நல்லசாதுக்களைநடுக்கங்காணலு  
மல்லவர்தமக்கருளன்புபூணலு  
மல்லலாக்களைப்புரவாதவன்மையும்  
புல்லமற்றவைக்கிடர்பொருத்திக்காணலும்.

(கச)

அவைதிரிதருமறமமைந்தபூமியி  
னவைபடுவாதகண்ணண்ச்செய்தலுஞ்  
செவையுறுநடவைகள்சேரக்கண்டகக்  
குவையுறவிடுதன்முற்கொடுமைசெய்தலும்.

(கரு)

மானவாகருடணம்வசியந்தம்பன  
மானவுச்சாடணமாவிசாரமுன்  
னீனமாங்கருமங்களியற்றலுங்கவ  
றானமென்றுணர்தராதுவப்பிடைலும்.

(கசு)

பூட்டியபொற்கல்பூவைமார்பயி  
னூட்டியம்விரும்பலுநயந்தன்னூரிசை  
பாட்டியல்கானமுட்பரிவிற்கேட்டலும்  
வீட்டியநலச்சொலேவிளம்புதன்மையும்.

(கசு)

அமையுநல்லொழுக்கரையவமதித்தலுங்  
கமையவர்சேவைசெயாவன்கண்மையுஞ்  
சமைதருமனைவிசந்ததிகள்பாற்பெருஞ்  
சுமையெனவன்பினைச்சுமந்திநிற்றலும்.

(கசு)

ஆரியன்றன்னிடத்திலாமையு  
மாரியன்றனைத்தொழுவகத்துநாணலு  
மாரியற்கனிட்டமேயாக்கிநிற்றலு  
மாரியற்கிட்டமாமனைத்துநீக்கலும்.

(கசு)

ஆரியனினையென்றகநினைத்தலு  
மாரியனொழுக்கமிலானென்றுள்ளலு  
மாரியனிந்தனையறையக்கேட்டலு  
மாரியனிடரினுக்கச்சுராமையும்.

(20)

ஆரியன்முன்னடங்காதிருத்தலு  
மாரியனிடநகையாடிப்பேசலு  
மாரியனொடுவீணானபேசலு  
மாரியன்மொழிமறந்தஞ்சொயாதலும்.

(21)

விலக்கியபொருள்புசித்திடவிரும்பலுங்  
கலக்கநன்மனைவியைக்கடிந்துநீத்தலு  
மலக்கனாரநோயரையளித்திடாமையு  
மலக்குறமிடியரையருத்தஞ்செய்தலும்.

(22)

ஏதிலர்மாதரையின்பினோக்கலு  
மாதரத்தவர்நலமகத்துட்கோடலுங்  
காதரமிலாதவர்க்கலக்கவெண்ணலு  
மாதர்மற்றவரெழின்மாண்பிற்கேட்டலும்.

(23)

பிறடைகல்வியைப்பெருகுஞ்செல்வத்தை  
யுறவுநேர்கண்டுவவாதபுன்மையு  
மறமுறத்தன்னைமேயெதித்துப்பேசலு  
மறமலிவிரதங்கொண்டிடையகற்றலும்.

(24)

ஒருவரோர்குறைவுறினுவப்புக்கொள்ளலு  
மொருவருக்குரைத்தஃதுதவிடாமையு  
மொருவர்முனொன்றுவினொன்றுபேசலு  
மொருவருக்கலாமவினைத்துழலுந்தீமையும்.

(25)

தீர்த்தநல்யாத்திரைசெய்திடாமையுந்  
தீர்த்தமென்றுணர்ந்தும்புன்செய்கைசெய்தலுந்  
தீர்த்தநல்கிடுபலன்சிறிதென்றெண்ணலுந்  
தீர்த்தவாசிகடமைச்சிறப்பியாமையும்.

(26)

சிவாலயப்பணிவிடைசெய்திடாமையுஞ்  
சிவாலயதரிசனஞ்சிந்தியாமையுஞ்  
சிவாலயத்தடைந்துபுன்செய்கையாற்றலுஞ்  
சிவாலயப்பொருள்கவர்சிந்தைகொள்ளலும்.

(27)

துலங்குநந்திருவுருத்தொட்டுப்பூசிக்கும்  
வலங்கிளராதிசைவரையெண்ணாமையு  
நலங்கிளரவரையென்கத்திடாமையும்  
பலங்கிளர்வில்வத்துப்பற்றிலாமையும்.

(28)

புனிதநன்மனையுளபொருள்கள்யாவையுந்  
துணியறுதந்நைதாய்துயருறக்கவர்ந்  
கினியசொற்பரத்தையர்க்கீத்தம்மாதரார்  
நனியகலல்குவினாளுமுழ்குவான்.

(கஉ)

இற்பொருண்மாய்தலுமென்செய்வாமென  
வற்பொருளுள்ளத்தினாய்ந்நுநான்மறைச்  
சொற்பொருளுணர்ந்தவர் தூயமாமனை  
நற்பொருள்கரவினாண்டுங்கவெளவினான்.

(கங)

ஆயகாலையினெதிர்த்தடர்த்தபேருயிர்  
மாயவாள்வீசுவான்மதித்திடாதவர்  
மேயவில்லகத்தழல்விரவச்சேர்த்துவான்  
நீயமாபாதகதிலகமாயினான்.

(கச)

புறப்பதியேழையர்பொருளும்பற்பல  
வறப்புறத்தூதியமனைத்துங்கைக்கொள்வான்  
மறப்பறமொழிவிலைமாதராகிய  
நறப்பயில்குழலியர்கையினல்குவான்.

(கரு)

சிலர்தமையுறவுறச்செய்துபோனக  
நலமுறவமைத்ததினடுங்கும்வல்விட  
மலகறக்கலந்தையருத்திமாய்த்தவர்  
பலபொருளையுங்கொடுபரத்தையிற்புகும்.

(கசு)

பழிவழக்குரைத்துளம்பதைப்புற்றேதில  
ரழிதரவவர்க்குரித்தாய்பூமியை  
வழிபெறக்கொண்டுதன்மார்புதோய்ந்நிடு  
மிழிகுலமாதருக்கியையநல்கிடும்.

(கசா)

தனக்கினிதாகியதடங்கண்மாதரார்  
மனக்கினிதாம்படிவண்பயங்கொடார்  
மனைக்குறுபசுக்களைவதைத்துமாய்க்குந்தி  
வினைக்கொருகுழிசியாய்மேயபாவியே.

(கசா)

அழகுறுதன்மனையசனநீத்தனன்  
பழகுமுன்பரத்தையர்பவனத்தார்ந்தனன்  
பழையர்தஞ்சேரியிற்படர்ந்தன்னொர்பொரு  
மழையெனவாக்குகண்மாந்தினானரோ.

(கசா)

புழுகணிகுழலியர்பொற்பகத்திடை  
முழுகுறநாடியுன்முன்னிநாடிடு  
கழுகெனவுழிதருகயவன்முன்புகள்  
ளொழுசுவாய்ப்புலைச்சிமற்றொருத்திதோன்றினான்.

(20)



கண்டனனுவந்தனன்காதல்வாரிபோற்  
கொண்டனனடுத்தனன்குளிர்நோக்கினான்  
மண்டனிவிரதியோவயங்குநீயென  
விண்டனன்புணர்ச்சியைவிரும்பினாரோ.

(2க)

அழுக்குடைகாவதமகன்றுநாறவும்  
வழுக்குமெய்முழுவதுமயங்கிநாறவு  
மிழுக்கிறையளவுமில்லாதவிவ்வுரு  
முழுக்கவின்னமிர்தெனமுன்னித்துய்த்தனன்.

(2உ)

எண்ணறுபாதகமிவைமுதற்பல  
கண்ணறச்செய்துழல்கயமைத்தன்மையாற்  
றண்ணறுபிணிகளுந்தவாதபித்தமு  
மொண்ணுபைசாசமுமொருங்குசேர்ந்தவே.

(2ஃ)

சென்மனோய்மிகமறஞ்செய்ததீயவன்  
குன்மனோயொருபுறங்குமைக்கச்சூலையாம்  
வன்மனோயொருபுறம்வதைக்கமற்றுள  
கன்மனோய்வருத்திடக்கலங்கினாரோ.

(2஄)

மண்ணிடைப்புரளுவன்மயங்கிச்சோருவன்  
புண்ணிடையரக்குநீர்பொழியச்சாப்பு  
ணுண்ணிடைமாதரார்போக்குநோக்கிய  
கண்ணிடைநீருக்கலங்கிவீழுவான்.

(2அ)

பார்த்திடுமலைத்திடுமெருக்குந்தீயுகப்  
பார்த்திடுங்கொதித்திடும்பற்கறித்திடுஞ்  
சூர்த்திடும்போர்செவத்தொடங்குவாவென  
வார்த்திடுங்கொலைப்பழியினத்துமம்மவோ.

(2ஆ)

இன்னணங்கொடுந்துயரெய்தினான்மற  
மன்னியதொழிற்சசிவன்னன்மற்றவன்  
றுன்னியபிதிரர்கள்சுவர்க்கமுற்றவ  
ரன்னிகர்கொடுநிரையத்தழுந்தினார்.

(2இ)

பிரமலோகத்துறைபிதிரர்யாவரு  
முரமிலராயளறுற்றழுந்தினார்  
பரவுபாதகமகன்பண்புநோக்கிய  
கரவிலாத்தந்தையுள்கரைந்துசோருவான்

(2ஈ)

மகென்னப்பிறந்தவன்வயங்குதன்குலத்  
தகனமர்சுற்றங்களினத்தும்வான்கதி  
முகமலர்ச்சியிற்புகமுயலுவானிவ  
னிகவருநரகங்களேனகமெண்ணினான்.

(2ஊ)

தள்ளரிதாயுறத்தக்கசெய்தனன்  
கொள்ளருட்பாதகக்குழிசியாயினான்  
விள்ளருந்துயரினான்மெலிந்துசாம்புவா  
னுள்ளருமிவன்வினையொழிவதெங்ஙனம்.

(௩௦)

இமையவர்பணிதருமேகநாயக  
னுமையவனாகனுவப்பத்தோத்திர  
மமைதரச்செய்வனேலருளுமென்றெமைக்  
கமையொடுதுதிசெய்வான்கீர்யமேனியோய்.

(௩௧)

(கலிநிலைத்துறை.)

மின்னேர்சடையாய்விடையாயடையார்வெண்செங்கார்ப்  
பொன்னேர்மதிடேலார்மூன்றுங்கருகப்பொடிசெய்தாய்  
சன்னேரில்லாவிறையோய்மறையோர்தனிவாழ்வே  
யென்னையடியேன்படுதுன்பகலவிரங்காயோ.

(௩௨)

மூவாமுதலேமுடியாமுடிவேமுக்கண்ணை  
தேவாதேவர்க்கிறையேகறையேய்சீகண்டா  
கோவாமணியேமுத்தேயமுதகுணக்குன்றே  
வாவாவடியேனற்றேனுடையாயருளாயோ.

(௩௩)

வானேவளியேயொளியேயறலேமண்ணேமற்  
றானேயுயிரேகதிசேரமதியென்றேரூரெண்டெய்  
நானேயுடையேனென்பாய்மறையுநவில்கிற்கு  
மானேறுடையாயடியேன்வேரூவருளாயே.

(௩௪)

தொழுவாருள்ளச்சுடரேசுடருட்குடரேகூர்  
மழுவார்படையாய்மானேர்நாக்கிமணவாளா  
செழுவானமிர்தேதேனேபாலேசிற்தித்து  
நழுவாநிற்றீபனல்லேனடியேனல்காயே.

(௩௫)

அளவறுகற்பநரகிலழுந்தியஞர்கொள்வான்  
றளர்வறுபாவங்களையொருமகவாத்தான்பெற்றேன்  
களவறுமன்பர்க்கெளிதருளுங்கருணைமுர்த்தி  
பளகறுமாறுபணித்தருணைக்கம்பாராயே.

(௩௬)

(கலிவிருத்தம்.)

என்றிரங்குமிருபிறப்பாளன்முன்  
மன்றவெம்மருளாலொர்மறைமுனி  
யொன்றுதேவபத்தப்பெயருள்ளவ  
னன்றித்தனன்பற்றவனன்மைபோல்.

(௩௭)

பாகவெக்கியன் பையுளனை த்தையு  
மோகமற்றமுனிவரேனாக்கியே  
சோகமுற்றனனின்றுயர்சொல்கெனத்  
தாகமிக்குவணங்கினன்சாற்றுவான்.

(௩௮)

ஐயனெயற்கருமகவென்றொரு  
வெய்யபாதகமேவிற்றதுபுரி  
மையதீமைகளெண்ணிவருந்தினேன்  
செய்யநின்வரவாலதுதீர்ந்தனன்.

(௩௯)

மிறைகொள்யானுமென்மைந்தனுமேவிய  
நிறைகடும்புநிரையம்பிழைத்திட  
வறைதிநல்வழியையவென்றன்பறை  
முறையுணர்ந்தமுனிவனுணர்ந்துவான்.

(௪௦)

நிகரிலாதநிருமலசங்கர  
னகனமர்ந்துறையற்புத்தானங்க  
ளிகவிலாதவெவைக்கும்விசேடமாப்  
பகர்தலங்கோபருப்பதமென்பதே.

(௪௧)

ஆரவோர்பதினாறுகுரோசம்வித்  
தாரநீளமுளத்தடவரை  
வீரமாதவர்போற்றிடமேவியங்  
கீரவான்மதிசூடியிருக்கின்றான்.

(௪௨)

பத்தியோடுமைபோற்றுறுபண்பினாற்  
சத்தியிசனெனும்பெயர்தாங்கினான்  
புத்திமுத்தியும்போய்த்தொழுவாருக்குச்  
சித்திசெய்யத்திருத்தலவீசனே.

(௪௩)

அனையமாதலத்தம்புயமேலவன்  
வினையிலாப்பரன்மெய்ம்மலர்ப்பாதங்க  
ணினையுமன்பினிரம்பவருச்சித்துப்  
புணைசிருட்டிபொலிதாப்பெற்றனன்.

(௪௪)

கரசவாகதச்சொல்லயிராணிகோன்  
விரசுமன்பின்விளங்குறப்புகித்துப்  
பரசமுப்பத்துமுக்கோடிபண்ணவர்க்  
கரசயைமராவதியாள்கின்றான்.

(௪௫)

போரவாவுபொருப்புறழ்கிண்புயத்  
தாரகாசரன்புகித்துத்தாவு  
வீரவாழ்க்கையனாகிவிண்மண்ணுல்  
காரவென்றடிக்கீழ்ப்படுத்தானரோ.

(௪௬)

ஓங்குமன்பி னுருப்பசிபோற்றியே  
வீங்குகொங்கைகள்வெய்யவயிரவா  
டாங்குதோட்சயிலத்துறத்தாக்கவு  
நீங்குரா துநிகழ்த்தவும்பெற்றனள்.

(௫௮)

பன்னுமாண்டளப்பான்பன்மலர்கொடு  
துன்னுமன்பிற் றொழுமுதருச்சித்தனன்  
யின்னுவாள்வயிரப்படைவேந்தன்முன்  
னுன்னுதேவர்க்கொருகுருவாயினான்.

(௫௯)

நெறிகொள்பூநறுநீர்முன்பலகோடு  
சூறிகொண்மாமழைக்கோளருச்சித்தனன்  
மறிவிலாவரம்வாங்கினன்வாள்வலி  
செறியுந்தானவர்தேசுகனாயினான்.

(௬௦)

அன்னமாதலத்தின்னுமளவிலார்  
பன்னருந்தவமாற்றிப்பல்போகமு  
மன்னவெண்ணியவாறுறப்பெற்றனர்  
நன்னர்நானமுநண்ணினர்பற்பலர்.

(௬௦)

பத்தியோடுபருவத்தினத்தலச்  
சத்தியீசனைப்பூசித்துத்தண்ணருட்  
சித்தியோகைச்சிறுபொனளிப்பினு  
முத்தியெய்துவர்முப்புரிநூலினாய்.

(௬௧)

கிட்டியங்குகிளர்தண்டுலமொரு  
முட்டிநல்குவர்முத்தர்முற்பாவங்கண்  
மட்டிலாமலுள்ளோனுமருவுடல்  
விட்டிநந்திடினமேவுவன்முத்தியை.

(௬௨)

(கொச்சகக்கலிப்பா.)

இருநிலஞ்செய்தவந்தெரிப்பானிலகுறுமத்தலத்தினிடைப்  
பெருகுருணையனறமேபிறங்குநயகுணத்தினன்சீர்  
மருவுமறைமுடிவுணர்ந்தோன்மகானந்தபராயணனென்  
றொருபெயர்கொள்சிவயோகியொப்பிலா னொருவனுளன்.

(௬௩)

அன்னசிவயோகிசரணடைந்தநீமகேனாடு  
நன்னருறுபணிவிடைசின்னொள்புரிந்தங்குறைத்தியேற்  
பன்னரியநின்மசற்கிப்பவப்பாவமுழுசழியு  
முன்னர்வினையுங்கழியுமுத்தியுங்கூடிடுமென்றான்.

(௬௪)

அத்தகுசொலிருசெவியேற்றகத்துவகையெழத்தேவ  
பத்தன்மலரடிவணங்கிப்பழிச்சினான்விடைகொண்டான்  
பீத்தமிசுமைந்தனைக்கைப்பிடித்தபிடியொடுகொடுபோ  
யுத்தமர்கள்புகழ்சீகோபருப்பதத்தையுற்றனனால்.

(௬௫)



உற்றமறையவன்மகனோடொளிர்சத்தியீசனென்  
நற்றவரேத்திடுதிருப்பேர்நமையங்குத்தரிசித்துப்  
பொற்றவணக்கம்பிரதக்கணநூற்றெட்டுறப்புரிந்து  
குற்றமறத்துதிசெய்துகொண்டாடிப்புறம்போந்தான்.

(௫௬)

அதிவன் னாச்சிரமியாயவிர்சீவன் முத்தனாய்க்  
கதிர்புவனசற்குருவாய்க்கருணைக்கோராகரமாய்  
வதிநுநற்சிவயோகிமகானந்தபராயணன்ற  
னெதிர்சென்றான்மகனோடுமிணையடியிற்பணிந்தெழுந்தான்.

(௫௭)

(அறுசீரடியாசிரியவ்ருத்தம்.)

குறையறுமன்புபொங்கக்குடந்தமுற்றெறதிரேநிற்கு  
மறையவன்றன்னோக்கிமகானந்தபராயணப்பேர்  
நிறைசிவயோகியார்நின்னுடனிற்பான்யாவன்  
முறைகருதியதெவன்கொன்மொழியெனவருளிணை.

(௫௮)

அடியனேனுய்ந்தேனென் னாவடியிணைமீட்டுந்தாழ்த்திப்  
படியில்யான்மறையோனென்பேர்பாகவெக்கியனிந்நின்ற  
கொடியவனெனக்குமைந்தன்சசிவன்னவன்பேர்கூறிந்  
முடிவறுபாதகங்கண்முயன்றுபன் னாளுஞ்செய்தான்.

(௫௯)

அணையகாரணத்தினாலையளவிறுன்புறுகின்றானித்  
தனையனின்றுய்யுமாறுந்தமியனேனுய்யுமாரும்  
புணையுமென்சுற்றமுற்றும்புகரறுத்துய்யுமாறு  
மிணைவறவுணர்ந்துநின்னதிருஞ்சரணடைந்தேனென்றான்.

(௬௦)

செழுமறையுணர்ந்தயோகிதிருவுளமிரங்கிப்பாவந்  
தழுவியகொடியனானசசிவன்னன் முகத்தைநோக்கப்  
பழுதிலப்பார்வையாலப்பாதகற்குறுபைசாச  
முழுவலிப்பிணிகள்பித்தமுழுமையுமொழிந்தவம்மா.

(௬௧)

தணவறுபிணிமுற்றீர்ந்துசுற்றறிவுதித்தலாலே  
மணமலியோகிதாள்உள்வணங்கினன்சசிவன்னன்சீ  
ரணவுறுமவனுமோர்மாணுக்கனையாகக்கொண்டு  
குணமிகுபணிகள்செய்யக்கொழுங்கடைநாட்டஞ்செய்தான்.

(௬௨)

(கலிவ்ருத்தம்.)

போதனாகியபுண்ணியதேசிகன்  
பாதபங்கயஞ்சூடிப்பணிவிடை  
யேதமின்றியற்றுஞ்சசிவன்னற்குப்  
பாதகங்கள்பதறியொழியுமால்.

(௬௩)

• கந்தமூலபலாதிகள் காமர்தி  
யுந்தவாக்கிடுமோமவிற்சுகள்  
சந்தமாரக்கொணர்ந்திடுதன்மையிற்  
சிந்தியேகியபாவங்கள் சிற்சில.

(௬௪)

உத்தமப்புனன்மூழ்கியுவப்பொடு  
மொத்தசுத்தியுடையவனாய்நறுஞ்  
சுத்தநீர்கொடுவந்துதொகுத்தலிற்  
செத்தொழிந்தமாபாதகஞ்சிற்சில.

(௬௫)

அறப்பெருந்தவயோகிதனாக்களை  
யுறப்பசம்புலொளிர்சரக்கொண்டுவந்  
திறப்பவுண்கவெனநன்கருத்திடு  
சிற்சிற்சீபோகியபாவங்கள் சிற்சில.

(௬௬)

உடுக்குங்கூறையொலித்தலிற் கோவணங்  
கடுக்குஞ்சிந்தையிலாதுகழுவலிற்  
படுக்கும்பள்ளிதிருத்தலிற்பாறின  
கெடுக்கும்பாதகஞ்சிற்சிலகெட்டரோ.

(௬௭)

கால்செய்வட்டமசைத்தலிற்சைகொடு  
கோலமாரமுதைவருகொள்சையிற்  
சாலவும்பணிந்தேத்தந்தகைமையி  
னாலநீர்சிலபாவமழிந்தன.

(௬௮)

எதிரிராதிருவென்னவிருத்தலிற்  
கதிர்பகற்பினுங்காரிருண்முன்னரு  
முதிருமன்பினடக்குமுறைமையி  
னஜிரும்பாவமழிந்தன சிற்சில.

(௬௯)

தயிலநன்குதடவிடுதன்மையிற்  
பயில்வெந்நீர்நன்பதந்தெரிந்தாட்டலி  
னியலுமற்றைப்பணிபுரியேற்றத்திற்  
செயிர்கொள்பாவஞ்சிதைந்தன சிற்சில.

(௭௦)

இன்னவாறுபணிபுரிந்தின்புற  
மன்னிடுஞ்சசிவன்னனுக்கோர்தினந்  
தன்னைநீர்சிலயோகிதையினுற்  
பன்னுமேன்மைப்பரிசுலநல்கினான்.

(௭௧)

உண்டசேடமென்னொப்பிலமிர்தத்தைத்  
தொண்டன்போற்றித்துதித்துக்கையேற்றனன்  
மண்டுமன்பின்மகிழ்ந்துபுசித்தனன்  
வீண்டுநீங்கினவெவ்வினையாவுமே.

(௭௨)

அடர்பவந்தொறுமாக்கியதீங்கெலாஞ்  
சுடரழற்படு துய்யெனப்போயின  
படரராப்பகுவாய்நின் றுநீங்கிய  
விடரின்மாமதியென்னவிளங்கினன்.

(எஃ)

தேசிகன்பணிசெய்யும்பல்லோருளும்  
பேசிவன்முதலென்னப்பிறங்கின  
னேசின்முன்சென்றநாளுக்கிரங்கினான்  
மாசிகந்தமனச்சசிவன்னனே.

(எச)

கன்றுமாறுகழித்தவித்தேசிகன்  
றுன்றுசன்மத்தொடுகடனின்றியா  
மொன்றுமுத்தியுறத்தகுளுமந்  
றென்றுநல்குமென்றெண்ணங்கொண்டானரோ.

(எடு)

மழையேநொக்கிவருந்தும்பயிரெனப்  
பிழையிலாச்சசிவன்னன்பிறப்பறத்  
தழையுளுநந்தகப்பெறச்சிந்திக்கும்  
விழைவையோர்ந்தனன்மெய்ச்சிவையோகியே.

(எசு)

ஆன்றபக்குவனாயினென்றுளஞ்  
சான்றயோகிசசிவன்னெற்றியிற்  
ரேன்றவின்பச்சகந்தருநீற்றினைத்  
தான்றன்பொற்கையினுற்றரித்தானரோ.

(எஎ)

படியில்யோகிபரிந்தகுறிப்புணர்ந்  
தடியனுய்ந்தனன்பறுதியுளக்  
கொடியனுய்ந்தனன்கோலத்திருவருண்  
மிடியனுய்ந்தனென்றடிவீழ்ந்தனன்.

(எஅ)

அடிபணிந்தவன்றன்னையருகரீஇப்  
படியிறண்ணருட்பார்வைவழங்கிச்செங்  
கடியவங்கைசிரங்கவித்தான்மறை  
முடிவையோதலுற்றூன்குருமூர்த்தியே.

(எக)

அனாதிபாயளவில்லொளியாயொன்றா  
யினாதினின்மலமாயெங்குமாயின்பாய்  
மனாதியாலுணர்த்தற்கரிதாய்வயங்  
குனாதியோகியருன்னுநம்முண்மையும்.

(அ0)

எண்ணிலாதனவாயென்றுமுள்ளவா  
யண்ணுமுவகையாய்ச்சதசத்துமாய்க்  
கண்ணில்பாசங்கழிந்துநமதரு  
ண்ணின்முத்திநனுசுயிருண்மையும்.

(அக)

அளவில்சத்தியமைமந்த துவாயன்றே  
தளர்விலா துயிர்ப்பற்றியதன்மைத்தாய்க்  
கிளருநம்மருளரலன்றிக்கேடுறூ  
வளர்கொடுங்கருமாமலவுண்மையும்.

(அஉ)

ஒன்றிரண்டென்றுரைக்கும்பிணக்கற  
வென்றுமாநந்தமாய்ணையில்தாய்  
நன்றுபேரொளிநழ்மொடபேதமாய்  
நின்றமுத்திநிலையின துண்மையும்.

(அஊ)

பூன்றவாரியனன்றுபுகறலுந்  
தோன்றக்கேட்டுச்சிந்தித்துத்தெளிந்துதூ  
வான்றவுள்ளத்தனையம்மருளிநூற்  
சான்றமுத்தனானசசிவன்னனே.

(அச)

கொடியபாவக்குழிசியுமெய்தொண  
நெடியமுத்திநிலைத்ததையோர்தரிற்  
படியின்னானிபணிவிடைபோல்வதோ  
ரொடிவின்னானமுமுண்டுகொன்மாயனே.

(அடு)

பாகவெக்கியனும்பரயோகிதன்  
சோகமற்றபணி துலங்கச்செய்து  
மோகமற்றவுளத்தினனாய்முதிர்ந்  
தேகமுத்தியெய்தினனென்பவே.

(அசு)

பரமனானிபணிவிடைசெய்துநல்  
வரமனுஞ்சசிவன்னனுயர்கதி  
வீரவலாலவற்பெற்றமெய்யன்னையு  
முரவுமுத்தியுலகம்புகுந்தனள்.

(அஎ)

முன்னர்மாநிரையத்துமுழுகினோர்  
மன்னுவான்சுவர்க்கத்துமலர்மக  
னன்னர்மேவுபதத்துநணுகினோர்  
துன்னுகற்றமுமேயினசுத்தமே.

(அஅ)

மேவியன்னவன்விட்டமகளிர்கள்  
யாவருஞ்சுவர்க்கத்தையடைந்தனர்  
தாவீலன்னவன்றங்கியநல்லிடஞ்  
சேவையாருஞ்செய்ச்சிறந்திட்டதே.

(அக)

மின்னுமாமணிமேவியமார்பனே  
பன்னுனானிபணிவிடைமேன்மையை  
ரின்னுமோரிதிகாசத்தினுலுமோ  
ரென்னவாய்மலர்ந்தானெங்கடம்பிரான்.

(கூ)



முத்திகாண்டம்.

நாமவாள் விழிநாரியர்யாவரு  
மேமவாணுருவிச்சிக்கும்பொற்பினு  
மேவோதிச்சபகையெனச்சொலுங்  
காமர்நாமக்கணிகையொருத்தியே.

(௯௧)

எங்குமுள்ளவிரும்பெருஞ்செல்வர்க  
டங்களைக்கைவசஞ்செய்துசற்றிலா  
தங்கவர்பொருள்யாவுங்கொள்வாமெனும்  
பங்கமார்தருபாவநினைப்பினுள்.

(௯௨)

பொட்டினுற்சிலர்பொன்னிறமெனிகலைக்  
கட்டினுற்சிலர்காமருவாள்விழி  
வெட்டினுற்சிலர்மேனியெழுவிரை  
மட்டினுற்சிலர்மாழ்கவியற்றுவாள்.

(௯௩)

ஆடலாற்சிலரார்நரப்பின்னிசை  
பாடலாற்சிலர்பாய்முலைகாட்டுபு  
மூடலாற்சிலர்மொய்யொளிப்பல்கலஞ்  
சூடலாற்சிலர்சூழ்ப்புரிசுவாள்.

(௯௪)

மோகமாரமுனைப்பவரைபகர்ந்  
தேகதாரவிரதியருமிருந்  
தாகசோபந்தலைக்கொண்டணைதரப்  
போகம்விற்புணும்புன்மையினுளரோ.

(௯௫)

மருவுமைந்தர்மனைக்குலமாதரை  
யொருவுமாறிதழுறலருத்தியும்  
பெருவினோதக்கலவிபெருக்கியும்  
பொருளெலாங்கொள்ளுகொண்டுறப்பூரிப்பாள்.

(௯௬)

கொக்குப்போலநரைத்துக்குரங்குபோன்  
யிக்ககூனுடைமெய்யினராயினுந்  
தக்ககாமந்தலைக்கொளச்செய்துபின்  
கைக்கணுள்ளகவர்ந்துவிடுவளால்.

(௯௭)

யாண்டொன்றிற்குவ்வளவுபொன்முன்றரில்  
வேண்டலாண்டிற்குமேலெனவாங்குபு  
திண்டுமற்றைத்தினத்துப்பொன்னல்கினுன்  
மாண்டுபோகமடித்துக்களிப்பளே.

(௯௮)

மற்றைநாளுமீவ்வாரொருவன்னிடம்  
பற்றிச்செம்பொன்பதைப்புறமாய்ப்பளாற்  
கற்றைவார்குழற்காமருவாள்விழிச்  
சிற்றிடைச்சபகைப்பெயர்ச்சேட்டையே.

(௯௯)

• இனையவாறுபன்னாளுமியற்றினா  
 ணினை வருஞ்செழும்பொன்னுநிரப்பினாள்  
 வினை செய்வெய்யபிணியும்பைசாசமும்  
 புனைவில்கோறற்பழியும்பொருந்தின. (௧00)

பொருளுளாரைப்பொருந்துறவற்றன  
 ளிருளறைக்கிடையெய்துறவுற்றனன்  
 மருளநாளுமயக்கியதற்றன  
 டெருளிலாதுமயங்குதல்சேர்ந்தனள். (௧0௧)

ஆர்ந்தகூறையகற்றவின்மேனியைச்  
 சார்ந்துநாளும்வருத்தலிற்சார்பற  
 நேர்ந்துநித்திரைநீக்கலின்முன்னைநாட்  
 சேர்ந்தமைந்தரையொத்தனதீப்பிணி. (௧0௨)

ஓதிசோரவிதழ்த்துவரோவிடச்  
 சோதிப்பொட்டுந்தொலையப்பொன்னேலைகள்  
 காதினீங்கக்கிடந்தாள் கலவியிப்  
 போதுமாற்றிக்கிடப்பவள்போன்றனள். (௧0௩)

தழையக்கைதனமேல்வைத்துச்சார்புதல்  
 பழையவாசனையான்மைந்தர்பற்றுபு  
 குழையக்கிள்ளிற்சூலையுமுயிரென  
 விழையச்செய்தாண்மறைத்தல்விழையுமால். (௧0௪)

தேருமைந்தர்செவிகள்விடுத்திட  
 வேர்கொள்கீதமிசைத்திடுமின்குரல்  
 யாருமஞ்செவிபொத்தவழுகையே  
 சோர்விலாதுதொடரவிசைக்குமால். (௧0௫)

மைந்தர்நாசிவிடுத்திடமாமத  
 கந்தநாறியகாமருமேனிதா  
 னந்தினாசிகையாற்புதைத்தியாவரும்  
 புந்திமாழ்கிப்புலந்திடநாற்றிறே. (௧0௬)

ஆடல்வல்லவண்முன்னரிப்போதுபே  
 யாடல்வல்லவளாயினளிவ்வகை  
 வீடனன்றெனமிக்கதுயருற்றாள்  
 வீடலில்சுற்றமுந்துயர்மேயின. (௧0௭)

மருந்துமந்திரமாதியினாற்பலர்  
 திருந்துசாந்திகள்செய்யவுந்தீர்ந்தில  
 பொருந்துநல்லிடமென்றவள்பாற்புகுந்  
 திருந்துவாட்டும்பிணிமுதல்யாவுமே. (௧0௮)

என்னசெய்துமினியெனவேங்குறு  
மன்னகாலையவள்பல்பவந்தொறு  
முன்னராற்றியநன்மைமுனைத்திட  
மன்னவெம்மடிவாழுமுளத்தினான்.

(கௌக)

சாந்தமேயுருவானவன்றண்ணரு  
ளார்த்தஞானியொருவனவசமாய்  
வார்த்தகாதுடையாண்மனைபுக்கன  
னோர்த்தன்னைவ்வரவையுவுருமே.

(கௌ௦)

எழுந்துசுற்றமுஞ்சுழுவிறைஞ்சியே  
செழுந்தண்மாமலராதிகள்செங்கைகொண்  
டமுந்திடாதவன்பாலடிபுசித்தாள்  
விழுந்துதிவினைவேரொடுந்தீயவே.

(கௌ௧)

அனையனானியருட்கண்வழங்கினான்  
புனைவழிக்கும்பொல்லாப்பெருநோய்களு  
மினைதல்செய்யும்பைசாசமுமின்னுந்தீ  
வினைசெய்கோறற்பழியும்விலகின.

(கௌ௨)

துயர்தவிர்ந்தசுபகையென்பாண்மிசு  
நயமெய்ஞ்ஞானிநலமலர்த்தாள்பணிந்  
துயருநின்வரவாலெற்கொழிந்தன  
பெயர்தராதபிணிமுதல்யாவுமே

(கௌ௩)

ஆதலாலையனேநினையான்பிரிந்  
தேதமூழ்கவிருக்குமனமிலேன்  
காதலுற்றென்மனையினெக்காலமு  
நீதழைந்துறைகென்றுநிகழ்த்தினான்.

(கௌ௪)

சொன்னவாறுறையையென்றூயநின்  
பின்னரேசுவன்பேரருஞ்சுற்றத்தோ  
டென்னமீட்டும்பணிந்திரந்தானயந்  
தன்னஞானியமையுடலுழிஞால்.

(கௌ௫)

சம்மதித்தனன்றூவிவ்வகைகொண்  
டம்மவோவெனவாடினள்பாடினள்  
விம்முகாதலின்மேவுபணிவிடை  
செம்மையாரத்தினமும்புரிந்தனள்.

(கௌ௬)

மணமிகும்புனலாட்டியும்வாய்க்கியை  
யுணவுநல்லனவூட்டியுமோங்குறு  
குணமிகுந்தமென்கூறைகணல்கியுந்  
தணவுறுதுமென்பாதந்தடவியும்.

(கௌ௭)

பூசையிவ்வகைமூவருடம்புரிந்  
தாசைதீர்ந்தகருத்தினளாய்ப்பவ  
நாசமாக்குநன்ஞானமுமுற்றன  
ணைசமுத்தியடைந் துநிலவினாள்.

(க௧௮)

அவடன்சுற்றமுமன்னமெய்ஞ்ஞானிதன்  
னிவருநல்லருளாலிருவானகத்  
துவகையெய்திடவுற்றதுமற்றவன்  
புவனியின் கட்புகுந்தனன்வேறிடம்.

(க௧௯)

அளவிலார்களிவ்வாறுமெய்ஞ்ஞானியைப்  
பளகிலாவழிபாடுசெய்பேற்றினால்  
வளநிலாவியமாமுத்தியெய்தினார்  
விளவுகன்றூலெறிந்தமெய்யன்பனே.

(க௨௦)

இன்பஞானியிருக்குமிடத்தினி  
லன்பினும்பரிபூரணமாயுளோ  
மன்பற்றீர்த்தமுமாங்குவதிதரும்  
பொன்பிறங்குநிறப்புருடோத்தமா.

(க௨௧)

திருந்துஞானிசேய்மைக்கணி ருப்பினும்  
பொருந்தியாயிடைப்போற்றுதலேகட  
னருந்தவத்திருஞானியையாமென்றே  
யிருந்தவத்தினர்கொள் ளுவரெற்றைக்கும்.

(க௨௨)

வேறுபாவனைசெய்பவர்மேவுவா  
ரீறிலாதவஞ்ஞானத்தையெற்றைக்கு  
முறுஞானிக்கொருவன்செயினஃ  
தேறுயர்த்தவெமக்குறச்செய்ததே.

(க௨௩)

விரியுநூல்குருவால்விளங்கத்தெரிந்  
தரியசாரமட்டுங்கொண்டனைத்தையு  
மிரியல்விட்டிடல்வேண்டிம்பலாலமு  
முரியதென்றுநெல்லேலாகொள்வாருண்டோ.

(க௨௪)

நமையுணர்ந்தமெய்ஞ்ஞானிக்குநூல்களா  
லமைதரும்பயன்யாதுநன்னீரெங்குஞ்  
சமையக்கூவந்தழுவுதலுண்டுகொல்  
கமையிற்றங்கியநெஞ்சடைக்காகுத்தா.

(க௨௫)

நற்குலத்தினுதித்துநலநடை  
நிற்கலுற்றுநிறையுமருட்டிரு  
வொற்கமின்றிப்பெற்றெம்மையுளந்தெளிந்  
தற்கல்செய்கலர்முத்தரென்றாவரே.

(க௨௬)



மட்டுவார்வனமார்பசருமம்போற்  
 ரெட்டுவாணச்சருட்டுவருண்டெனிற்  
 பெட்டுஞானம்பெருதுபேரின்பமே  
 யொட்டுமுத்தியுறுநருமுண்டரோ.

(கஉஎ)

நன்மைசேருமெய்ஞ்ஞானமுமுன்பல  
 சன்மந்தோறுஞ்செய்சற்கருமத்தினுற்  
 புன்மைதீரொருவற்குப்பொருந்திடு  
 மன்மையார்களத்தெம்மருளாண்மன்கே.

(கஉஅ)

பொங்கருட்பெருஞானிபொருந்திய  
 பங்கமில்லுடலுள்ளளவும்பகர்  
 சங்கவாதனையுண்டுதகுமுடி  
 வங்கணம்மொளியாய்விடலுண்மையே.

(கஉக)

மருக்கமழந்தவனம்பொலிமாலையாய்  
 சுருக்கமாகச்சொற்றேமுணரென்றனன்  
 றிருக்குமுன்றுடைத்தேவர்கடேவனா  
 விருக்குநாதனிவங்குகருணையால்.

(கஉ௦)

வணங்கிமாயன்வளங்கொடுதிபுரிந்  
 தணங்கொர்பாலுடையாயடியேனினை  
 திணங்குமின்னருளாலுண்மையாவுநன்  
 குணர்ந்துபாசமொழிந்தனென்றனன்.

(கஉ௧)

மாயனார்க்கிவ்வகைநன்கருளிய  
 தூயதேசிகனாகியதோன்றரு  
 னேயமாதொடுநீண்மறையின்முடி  
 யாயதில்லைச்சிற்றம்பலமேயினான்.

(கஉ௨)

அரவுலாஞ்சடையண்ணலடிமல  
 ரிரவுநன்பகலுந்தொழுமேற்றத்தீர்  
 பரவுஞானிபணிவிடைப்பேற்றினை  
 யுரவுசேருமதுள்ளத்துணர்மினே.

(கஉ௩)

ஏழாவது

ஞானிபணிவிடைப்பேறுசொற்றவத்தியாயம்முற்றிற்று.

ஆ அத்தியாயம் எ-க்குத் திருவிருத்தம் ௧௦௨.

உ

எட்டாவது

பிரமன் முன்னோர் தில்லையினேற்று ஞானம்பெற்ற  
வத்தியாயம்.

(அனுசீரடியாசீரியவிருத்தம்.)

பரமன் மாற்குரைத்த ஞானீபணிவிடைப்பேறுசொற்றூங்  
கரமனஞ்சங்கநேமிக்கரியவனருண்மேற்கொண்டு  
வரமனம்பலநற்றில்லைமாநகரடைந்துநோற்றுப்  
பிரமன்முற்றேவர் ஞானம்பெற்ற தும்விளங்கச்சொல்வாம். (க)

ஈறிலாச்சிவபரன்றனெதிரிருந்தருளப்பெற்றன்  
பீறிலாதுறமகிழ்ச்சியெழப்பொலிவுற்றமாய  
னீறிலாத்தில்லையுரவ்விணையிலியெய்தக்காண  
னீறிலாதமுங்கியெண்ணியெண்ணியுள்ளிரங்குகின்றான். (உ)

(ஈற்றடிமிக்துவந்த நான்கடிந்கலித்தாழ்சை.)

அரியானையாவருக்குமன்பருளமேய  
பெரியானைப்பிஞ்சுகனைப்பேணுநெடுவேதப்  
பரியானைப்பண்ணவர்கள்பண்ணவனைக்கண்டங்  
கரியானைக்காணாதகண்ணென்னகண்ணே  
காலகாலனைக்காணாக்கண்ணென்னகண்ணே. (க)

பாயகடலெழுந்தவிடம்பருகியுலகளித்த  
நாயவனையொருமுக்கட்கயம்பிரகாசனைநன்  
காயவர்தம்முளத்தமருமண்ணலையங்கயிலை  
நாயகனைவழுத்தாதநாவென்னநாவே  
நமச்சிவாயாவென்றாவென்னநாவே. (ச)

உதியாமையிறவாமையுள்ளவனெவ்வுயிர்க்குங்  
கதியார்வமுணர்ந்துபெறக்கடைக்கணிக்கும்வள்ளவ்  
பொதிவாசநறுங்கடுக்கைப்பூம்பிணையன்மார்பன்  
மதிசூடிகழலுன்றாமனமென்னமனமே  
மாதேவன்கழலுன்றாமனமென்னமனமே. (ஊ)

பொங்கார்வமெழத்தினமும்போற்றுவாருளத்தே  
மங்காதசுடரொளியாய்மன்னியுறையொருவன்  
கொங்காருநறையிதழிக்கிருச்சடையெம்பெருமான்  
கங்காளனடிதொழாக்கையென்னகையே  
கறைக்கண்டனடிதொழாக்கையென்னகையே. (ஈ)

கொங்கையோர்வண்டினந்தேன்கூட்டுணும்பூங்கூந்தன்  
மங்கையோர்பங்குடையோன்மாண்புலித்தோலுடையோன்  
கங்கையோடரவணியுங்கவின்சடையோன்கனலார்  
செங்கையோன்சீர்கோச்செவியென்னசெவியே  
சிவபிரான்சீர்கோச்செவியென்னசெவியே.

(எ)

(கலிநிலைத்துறை.)

என்றிரங்கினாமைம்பிரான்றரிசூனமின்றி  
யொன்றுவைகுந்தமடைந்துயர்வாழ்கிலேனன்னேன்  
சென்றநல்லிடமடைந்துபோற்றித்திகீழ்விடைபெற்  
றின்றுமீள்சுவலெனமனவுறுதியோடெழுந்தான்.

(அ)

சீர்கொளிக்கயிலாயத்தையடைந்திலன்சென்ற  
வேர்கொணற்றிசைநோக்குறினிலங்குபொற்றில்லை  
பூர்கொளம்பலமேயடைந்தனன்கொலென்றுன்னி  
நார்கொள்சிந்தையினூரணன்வழிக்கொடுநடப்பான்.

(ஆ)

கனகமாமலர்சிந்துபுகிடப்பனகண்டா  
னினைமுறம்மலர்தெய்வமாமலரென்பதுணர்ந்தா  
னனகவாசிரியன்சென்றவழியிதென்றடைவான்  
மனநிரம்புமன்புடையமாலென்னுமாணுக்கன்.

(க)

கொண்டல்செய்யதாமரைபலபூத்தெழில்சுவ  
மண்டனிற்படர்ந்தாலெனப்படர்மறுமார்ப  
னண்டர்தம்பிரானருணனிசிந்தித்தாங்காங்குக்  
கண்டயாவையுங்கனிந்தபேரன்பொடுவினாவும்.

(க)

(கலிவிருத்தம்.)

பூங்காவனக்குயிலேதழைபொலியத்திரிமயிலே  
நீங்காமலெவ்வுயிர்க்குமுயிராய்நின்றருணிமலன்  
பாங்காருமையாளோடுபசங்கொன்றைமணப்ப  
வீங்கார்வழிச்சென்றூன்கொலிசைப்பீரெமக்குறவே.

(க)

தேனையெனப்பேசித்திரிசெழுஞ்சாரிகைப்புள்ளே  
யூனையுயிரெனப்பேட்டெர்முறைதூதுணம்புறவே  
யானேறியகொடியானவீர்மதியேறியமுடியான்  
மானேர்வழியுமையாளோடுவரக்கண்டதுமுண்டே.

(க)

மாவேநறும்பலவேபுனன்மண்டுந்தடமலர்ந்த  
பூவேசெழுங்காவேநலம்புணர்நூனமுணர்ந்தோர்  
நாவேபுகழ்பெரியோனெனைநன்றூட்கொளவுரியோன்  
றேவேசனிவ்வதிமாதொடுசென்றூன்கொலுரைப்பீர்.

(க)

கிளிகாண்மிசுகளிகாணுறக்கிளர்மாமலரடையு  
மளிகாளுளர்வளிகாணுறவலங்குட்பசங்கொடிகா  
னிளிகாணெனமொழிமாதொடுமெம்மானிணையிலலா  
வொளிகாலவிவழிவந்தஃ துண்டோவுரைத்திடுவீர். (கடு)

குருந்தேநறுங்கொன்றாய்கொடிமுல்லாய்செழுங்குரவே  
திருந்தேனெனநிற்குமொருசிறியேனையும்பொருளா  
வருந்தேதெனவாண்டோனுமைமாதொடுமெம்மொழியே  
மருந்தேயெனச்சுரரேத்திடவந்தான்கொலுரைப்பீர். (கக)

அனமேயன்றிலினமேதுகிரடியொண்மடநாராய்  
தனமேருவையனையாளொருதாயோடெதிர்நோன்றி  
முனமேயெனையாண்டோன்முழுமுதல்வனிணையிலலான்  
கனமேபுரைகண்டன்வரக்கண்டர்கொலுரைப்பீர். (கஎ)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

மாயனிவ்வாறுவினவினொன்றும்வாய்திறவாமையக்கண்டு,  
பாயநான்மறைக்குமெமக்குமற்றுள்ளபண்ணவரறிவிற்குமெட்டாத்,  
தூயவான்சுடரையிவைகளோவறியுந்தொடர்ந்தியாம்வினவியதெவ  
னென், ருயமற்றெவையும்குவினவுதறவீர்ந்தானளவறுவிரைவொடுப  
டர்ந்தான். (கஅ)

பற்பலவரைகள்பற்பலகான்கள்பற்பலவாநதிநதங்கள், சொற்படுபற்  
பனகரங்கள்கடந்தான்குன்றவாங்காங்குவீற்றிருக்கு, மற்புதம்பய  
க்குஞ்சிவாலயம்பலவுமன்புறத்தாழ்ந்துதாழ்ந்தகன்றான், பொற்புறு  
புகழ்சேர்சென்னிநாடென்னும்பொன்னிநாட்டகமடுத்தனனால். (க)

அணையநன் குட்டினுள்ள மாதலங்களதரிடைக்கண்டனயாவு,  
நனைமலர்கொடுதூயன்பினிற்பணிந்துநான்மறைவாழ்த்தொலியமரர்,  
விணையநாளுமேத்தொலிமுனிவர்விரித்திடுமரவொலிமற்றைப், பு  
ணையொலியருத தில்லையினெல்லைப்புறம்பணைமருதஞ்சென்றடைந்  
தான். (20)

பீலியிற்பிளிற்றும்பெருமடநாரைபிறங்குவெண்டாமரைமலரை,  
யாலியவன்பிற்பெடையெனவணைப்பவயற்பெடைகொடியையென்  
றாடிச், சாலியொண்பயிர்ப்புகொளிப்பவச்சேவறலையினவ்வணங்கி  
நன்கணைத்துக், காலியல்கயல்களெடுத்தெடுத்தருத்திக்கடுந்துனிநீக்  
கியுள்ளவக்கும். (25)

காலிகள்ளொழுக்கும்வாவிற்றகவரிகா லுழக்கிடக்கருவாளை  
வாவிமேலெழுந்துவானகச்சுரபிமடித்தலமுட்டிடமருண்டக்கோ  
வியலிளங்கன்றெனநினைந்தொழுக்குங்கூர்சுவைப்பானனிபெருகி  
யாவிபாலாழிகாஷ்கள்பாலாறென்றறைதரப்பொலிதருநாளும(22)



ஒங்குறுபுனல்வாவிக்கயல்வாவிபுறுகுலைவளர்நறுமாவிற்  
றுங்குறுகனிகளுகுத்திடத்தாங்கிச்சுவைமதுப்பங்கயம்பொலிதல்  
வாங்குறுதுசுப்பின்மலைமகண்மணாளன்மாநடம்போற்றவந்நடவைப்  
பாங்குறுவோருக்கினிதுறவளிப்பப்பண்பின்வைத்திருப்பனபோலும்

கவையடிக்கயவாய்ப்பீணர்மருப்பெருமைகழனியுட்கமுகெனக்  
கதித்த, சுவைபடுகழைக்காடுழக்கீரோடைத்தொகுபுழற்காலரக்கா  
ம்பற், குவைபடுமலருட்செம்மனீத்தருந்திக்கொழுங்கதிர்ச்சாலிவாய்  
குதட்டி, நவையறத்தளிர்களரும்பியதேடாநறுநிழற்கன்றொடுமுறங்  
கும். (உச)

வெடிபடுவானைமீமிசைப்பாயவிரிதலைக்கமுகிடைப்பிறங்குங், க  
டிபடுமிறூல்கீண்டொழுசெந்தேன்பல்காலுடைநதியெனப்பெருகி,  
முடிபடுகனற்குலையுடைக்கதவிமுழுவதுமடியறச்சாய்த்துத், தடிபடு  
முகிப்பாய்பரவையுட்பரவித்தங்கியவுவர்முழுதகற்றும். (உரு)

குடம்படுசெருத்தற்கருநிறக்கவரிகொழுங்கழைகறித்தனகுதட்  
ட, விடம்படுகடைவாய்நின்றொழுமுகியசாநிடையறவொழுக்குறவோ  
டி, விடம்படுகருங்கணுழத்தியர்பயிலுமென்பணப்பெருவரம்புடை  
க்கத், திடம்படுமுழுவர்சாறிகட்டிசெறித்துடைமடையடைத்திடு  
வார். (உசு)

மழையகடுரிஞ்சும்பசுந்தலைக்கமுகின்வலிகொடுநெடிதுறப்படர்ந்  
த, தழைகொடிபற்றியேறியங்குறையுஞ்சங்குகணனிவயிறுனைந்து,  
விழைதரவீன்றவெண்டரளங்கண்மிளிருடுத்திரளெனவுசுவ, வுழை  
திரியுழவருடைந்துவெண்பானையுசுவனமிகவுமென்றுரைப்பார். உச

குவிமுலைப்பாரம்பெரிநுக்கமாட்டாதுகவிளிகொண்டிராடோறு  
மவிதருமகிழ்வினரற்றுநுண்மருங்குலாற்றுக்காலாட்டியர்பின்பு [ன்  
கவினடைகற்பான்றொடர்ந்துபன்னாளுங்காமருகுமரிவெள்ளனங்க  
புவியுறநடந்துதிரிதலிற்சிவந்தபுகழ்தரத்தோலடியவைக்கே. (உசு)

தலைவிரித்தெழுந்தகோழரைத்தரக்குத்தாணிகர்காய்க்குலையரம்  
பை, மலைமடற்செங்காய்ப்பசியமென்கமுசுவண்சுவைக்கழைக்கரும்  
பிவைகள், சிலையுடைச்சிறகீர்ந்தவனமருஞ்செம்பொன்மாமண்டப  
நாளு, நிலையுடைக்கவினிற்பொலிதரவுயர்ந்துநிலவுபஃறாண்டொறு  
நிற்கும். (உசு)

கருநெடுந்தடங்கணுழத்தியராய்ந்துகளைகடிந்திட்டநாட்பிழைத்  
து, மருவரக்காம்பல்பங்கயந்தழைந்துவளரழல்பொருவவுட்சிவப்ப  
த், திருசுவஞ்சினங்கொண்டனவியென்றுதெரிந்துசேணுலகுற  
வளர்ந்து, பொருவறமுதிர்ந்துகாய்த்தசெஞ்சாலிபொருக்கெனத்தலை  
வணங்கிடுமால். (உசு)

இத்தகுமருதப்புறம்பணைவளங்களியாவையுநோக்குபுநடந்து, சி  
த்தமாசகன்றேரடைதரவிரும்புந்தெய்வத்தில்லைமாநகர்சார்ந், து  
த்தமப்பெருமான் நிருவுலாப்புறம்போதொளிர்மணி வீதியையடைந்  
தான், குத்தரந்தாங்கிக்குயின் குழாந்தடுத்தக்கோக்களைப்புரந்தபைங்  
கொண்டல். (௩௧)

நிருவலகேந்திப்பணிபுரிவாருந்தெளிநறும்புனறெளிப்பாரு  
மருவுபேரன்பினடநவில்வாருமாண்புறச்சூழ்ந்திடுவாருங்  
கருதிவணக்கமியற்றுவார்களுமங்கப்பீரதக்கணங்கனிந்துள்  
ளுருகிடவியற்றுவார்களுமாளுருலப்பீலரத்திருமறுகில். (௩௨)

பனிநறும்புனலிற்சந்தனங்குழைத்துப்பைம்பொன்வேதிகைத்  
தலமெழுகிப், புனிதவெண்டரளம்பொடித்தினித்தெடுத்தபொடிகொ  
டுகோலமும்புனைந்து, தனியொளிர் தரப்பொற்பாவைகளேந்துதரணி  
நேர்மணிவிளக்கமைத்துக், கனிவுறநறுநெயுண்டொளிர் தீபக்கணங்  
களுங்களுரறச்சமைத்து. (௩௩)

தண்ணியநறும்பும்பந்தருமமைத்துத்தாமங்கள்சூழ்வரநாற்றிக்  
கண்ணியகதலிகழைகமுகிளநீர்காரொறுங்கவினுறயாத்துப்  
புண்ணியமுளைப்பாலிகைகளுமமைத்துப்பூரணகும்பமுமுறணவத்  
தெண்ணியபிறவும்புனைந்திடவிளங்குமியன்மறையவர்மனையாவும். ( )

மாமறைமுழக்கமராப்பெருஞ்சாலமண்ணியயாகநற்சாலை  
நாமருவினி தூணல்கிடுசாலைநறியநீர்வாக்கிடுசாலை  
காமருசெம்பொனாடகசாலைகரைபிறவறம்பயில்சாலை  
தூமணி யொளிர்மறுகிருபாலுந்துவன்றுவபற்பலமாதோ. (௩௪)

மருவுவிண்ணமார்மண்ணகம்புரக்குமன்னவர்மிடைதலினாளு  
மொருவர்தம்முடியினொருவர்தம்முடிசென்றுரினுறவீழ்பலமணியும்  
பொருவறுநறும்புமாலையுமொளிரும்பொன்னரிமாலையுமற்றைக்  
கருகிருள்கடியும்பன்மணிமலைக்கணங்களுமாவிற்குப்பை. (௩௫)

மறையொலிமுழக்கும்விழாவொலிமுழக்குமணவொலிமுழக்கமு  
நால்வாய்க், கறையடிமுழக்கும்வாம்பரிமுழக்குங்கடவுபொற்றேரு  
ருண்முழக்கு, நிறையிழைமகளிர் சிலம்பொலிமுழக்கு நீடியவாழ்த்  
தொலிமுழக்கு, மறைபுகழ்மிகுத்தவரவொலிமுழக்குமண்டமெலாம்  
பரவிமொல். (௩௬)

சொல்லரும்பெருமையத்திருமறுகின் ரொருவளநோக்குபுகிழ்  
ந்து, செல்லருமன்பிற்பணிந்துபொன்வரைபோற்சென்றுயர்ந்தோங்  
கியொண்மணியா, லல்லறவிமைக்குங்கோபுரவாயிலடைந்துதாழ்ந்  
தாலயம்புகுந்தான், மல்லன்மோட்டாமையுருக்கொடுவரிநின்மந்த  
ரந்தாங்கியமாயன். (௩௭)

ஆலயமுன்னரன்புறவணங்கியருஞ்சிவகங்கைகரீர்தோய்ந்து  
வாலியநீற்றுத்தூளனஞ்செய்துமன்னுமுப்புண்டரந்தரித்துச்  
சாலவுமுயர்ந்தகண்மணிபூண்டுதகுமுறையைந்தெழுத்தெண்ணி  
யேலவார்சுழலான்மகிழ்தரநடஞ்செயிறையவன்பேரருளுண்ணி. (௩௯)

பிறங்குறுதிருப்பேரம்பலம்பணிந்துபேரொளிப்பிழம்புநின்றூடு, மறங்  
கிளர்திருச்சிற்றம்பலமுன்னரடைந்தனன்றண்டெனப்பணிந்தா, னி  
றங்கிளர்தரக்கணீர்மழைபொழியநெஞ்சகநெக்குநெக்குருக; மறங்கி  
ளர்திகிரிப்படையினுன்மகிழ்த் துமறுவலுந்தூழ்த் துதாழ்தெழுந்தான்

நலங்கிளர்ஞானந்தெளிதரவளித்தநாடிகன்பேரொளியுருவை  
யலங்குசின்மயமானந்தக்கூத்துதயல்லியங்கமலக்கண்விடுத்து  
வலங்கொளக்கவர்ந்தானஞ்சலிமுகிழ்த்தான்மட்டிலாவன்புருவானு  
கலங்கவில்கருணைக்கிலக்கனையாகிக்கரைந்தனன்பற்பலதுதிகள். ( )

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

ஒருமுக்குணங்களறத்து மிக்குமொரெண்குணங்களுடையனெனவன்,  
கருமத்தொழில்யாவையுங்கழிக்குங்கழலாத் தொழிலைந்துடையனெ  
வன், மருவப்படுபல்வடிவனைத்து மாய்க்குமொன்பான்வடிவனெனவ,  
னருமைப்படுமச்சிவச்சுடரையானும்போற்றித்துதிக்கின்றேன். (௪௨)

எல்லாவுயிர்க்குமருளிச்சையிரிக்குமிச்சையுடையனெனவன்  
பொல்லாவறிவுமுழுதொழிக்கும்புகரிவொள்ளறிவனெனவன்  
மல்லார்மனுக்கள்யாவுமாய்வயங்குமனுச்சொருபனெனவ  
னல்லார்கண்டத்தவனடிகள்யானும்போற்றித்துதிக்கின்றேன். (௪௩)

வானுதியவைம்பூதங்கள்வகுத்துக்காத்துமற்றவைகண்  
மானாவருளிணுயிர்கடொழினமருவப்புணர்த்துமறிவனெனவ  
னானர்தருமவ்வுயிர்க்குயிராயுணர்வாய்நிற்குமொருவனெனவ  
னானர்கொடியப்பரம்பொருளையானும்போற்றித்துதிக்கின்றேன். ( )

முதியவேதா கமஞ்சொல்பொருண்முற்றுமாகுமுதல்வனெனவன்  
பொதியுமவையாகானுண்மைப்பொருண்மத்தகத்துநிலையனெனவன்  
விதியும்விலக்கும்வகுத்தெவர்க்கும்விளங்கவுணர்த்தும்விமலனெனவ  
னனிகனெனவனப்பரசிவனையானும்போற்றித்துதிக்கின்றேன். (௪௫)

மருள்சேர்மலகேவலத்துயிர்க்கண்மலர்பைந்தருவின்வதிதழலாய்த்  
தெருள்சேர்சகலப்படுமுயிர்க்கட்கிலையினழலாயிவைகடந்த  
பொருள்சேர்நிலையியத்தழலாய்ப்பொருந்தியருளும்புனிதனெனவ  
னருள்சேரந்தச்சிவக்கொழுந்தையானும்போற்றித்துதிக்கின்றேன்.

பாசவறிவிற்பசவறிவிற்பற்றொணுதபரமனெனவன்  
மாசபடுமவ்விரண்டுமறமாற்றியருளும்வள்ளலவன்  
றேசுதிகழுஞ்சுடத்துவாத்திருவருவத்தேவனெனவ  
னசும்புகரிலவ்விறையையானும்போற்றித்துதிக்கின்றேன். (௪௭)



கலங்குமெனக்குமுன்றே றுன்றிக்கரிசின்மறையின் முடிவனைத் தும்  
 விலங்குமலங்கண்மறித்தொழியவிருப்பிற்றெருட்டியருளியான்  
 மலங்கவெதிரின்றெழுந்தருளிவந்துதிருச்சிற்றம்பலத்தி  
 னலங்குநடனம்புரிபரமாயானுமுன்றைத்தொழுகின்றேன். (சஅ)

என்று துதித்தானடநவிலுமெம்மான் கடைக்கே னுக்கருளி  
 மன்றநின் துதுதிக்குமனமகிழ்ந்தேநின்பேருலகமடைந்  
 தொன்றமுன்புயாமளித்தவுண்மைபோற்றியுலகளித்தி  
 துன்றுகலப்பும்பின் னுறுவை துளங்கெலன்றுவீடைகொடுத்தான்.

ஐயனருளைமறுப்பதனுக்கஞ்சிம்பணிந்துபுறவிடைகொண்  
 டிய்யவிரும்புவாருள்ளத்தொளிராலயத்தின்புறம்போந்தான்  
 செய்யசிறைப்புள்ளினைநினைந்தான்சிவணிற்றதுமேலினிதிவந்தான்  
 பொய்யிலவர்களேத்தெடுப்பப்பொலிவைகுந்தநகரடைந்தான். (சௌ)

(கலிநிலைத்துறை.)

குலவுநாவலர்புகழ்ந்திடத்தக்கவைகுந்த  
 வுலகமாயவன்மேலிவீற்றிருக்குநாளுவந்து  
 மலரின்மேயநான் முகன்மகபதிமற்றையமரர்  
 பலருங்கூடியவ்வைகுந்தமாநகர்படர்ந்தார். (சௌ)

மடங்கலாதனத்திருந்தபைந்துழாய்முடிமலைத்  
 தடங்கொள்கண்களிகூர்தரநோக்கினர்தாழ்ந்தா  
 ரடங்குராமகிழ்வொடுதுதிபலவெடுத்ததைந்தா  
 ரிடங்குலாவுமாயவனளித்திருக்கெனவிருந்தார். (சௌ)

வந்தகாரியமென்னெனமாயவன்வினவக்  
 கந்தமாமலர்க்கிழான்முதல்வானவர்களித்துச்  
 சந்தமாமறைத்தலைமையோன்கயிலைநீசார்ந்து  
 பந்தநீங்கிடவருந்தவம்பற்பகலாற்றி. (சௌ)

தெய்வநாயகன்றிருவருட்காட்சியும்பெற்றுச்  
 சைவஞானமும்பெற்றுளாயாதலிற்றடங்க  
 னையனையந்தப்பெறலருஞானத்தையாங்க  
 ளுய்யநீன்னிடைப்பெறுவதுகருதிவந்துற்றேம். (சௌ)

என்றுவிண்ணப்பஞ்செய்தனரிகல்வனையாழி  
 யொன்றுசெங்கையானுவந்தனன்கேட்டுளநன்கொண்  
 டென்றுமின்புறாதிறைகொளவெண்ணினீர்சால  
 நன்றுநன்றுநீர்விரும்பியகாரியநமர்காள். (சௌ)

உமைமனானன் குணர்த்தியஞானமுற்றுணர்த்த  
 வமையும்வல்லவனல்லன்யானையுறு துணர்த்தச்  
 சமையும்வல்லவன்சங்கரனொருவனென்கண்ட  
 ரிமையுறுதநீரெல்லிருமொன்றுசெய்திடுமின். (சௌ)



உலகெலாமுருவாகியபுருடனுக்குளமா  
யிலகுறுந்தரிசனஞ்செயின்முத்தியீசுவதா  
யலகில்பாவமும்போக்கிநல்லருளளிப்பதுவாய்க்  
குலவுபோகமும்வேண்டிவார்க்கருள்குணத்ததுவாய்.

(௫௭)

மனைவியோடுநாங்குடியிருந்துறவழிபாடு  
கினைதரச்செயப்பட்டதாய்கினைத்திடுவார்க்கும்  
வினைகடிந்தருண்மேன்மையதாய்மெய்ஞ்ஞானியர்தம்  
புனையுமுள்ளத்துப்பொலிவதாய்விளங்கிடும்புலியூர்.

(௫௮)

அனையமாதலந்தனையடைந்தடுத்தமுற்குறுவார்  
வினைகடிந்திடுகிவகங்கைமிளிர்முழ்கித்  
தனைகிர்த்தநீறணிந்துகண்மணிதகப்பூண்டு  
புனையுமாமனுவெவற்றினும்விசேடம்பூண்டதுவாய்.

(௫௯)

மருவுநன்சதவுருத்திரநடுவதிவதுவாய்ச்  
சருவசித்தியுந்தந்தருள்புரிவதாய்த்தயங்குந்  
திருவமாருமைந்தெழுத்தினைப்பிரணவஞ்சேர்த்துப்  
பொருவிலாதபத்திமையொடுபொருந்துறவெண்ணி.

(௬௦)

அந்தமந்திரங்கொண்டுசிறற்றம்பலத்தாடு  
மெந்தைதன்றிருவடிகளுக்கருச்சனையியற்றிச்  
சந்தமாருமானந்தநன்னடனமுந்தரிசித்  
துந்துமன்பொடுகிலபகலத்தலத்துறைமின்.

(௬௧)

மங்கைபங்குடைச்சிவபிரான்குரவனாய்வந்தே  
யங்கைநெல்லியிற்பெளரியமெய்ஞ்ஞானநன்கருளுஞ்  
சங்கையின்றியோர்வீர்சென்மினென்றுரைத்தந்தான்  
கொங்கையேந்தியதுழாய்முடிக்குணப்பெருங்குரிசில்.

(௬௨)

கேட்டவானவரின்பமுமுவுகையுங்கிளர  
வேட்டதுற்றனமின்றெனவிருப்பொடுமுளரி  
நாட்டமாயவனிணையடிபணிந்தனர்நடந்தார்  
கூட்டமாதவர்புகழ்குளிர்நிலையையடைந்தார்.

(௬௩)

மாசின்மாயவன்சொற்படிவண்புனன்முழ்கிப்  
பூசிப்புண்ணியநீறுகண்மணித்தொடைபூண்டு  
தேசின்மிக்கவைந்தெழுத்தினைச்சிந்தையினெண்ணி  
யாசிலாதசேவடியருச்சனையுநன்காற்றி.

(௬௪)

மருவுமானந்தநடனமும்வளம்பெறப்போற்றி  
பொருவிலாதபல்விரதமும்புரையறவாற்றிப்  
பெருகுமாமறைமுடித்துதிபற்பலபேசி  
புருகுநெஞ்சராய்த்திருவருளுண்ணியங்குறைந்தார்.

(௬௫)

வேணவாமுதற்குற்றங்கள்வேரறக்கடிந்து  
பூணயாவருக்கும்படாவிரதங்கள்பூண்டே  
யாணமோங்கிடவமர்களாற்றுமாதவத்தை  
மாணநோக்கியதம்பிரான்வெளிக்கொடுவந்தான்.

(௬௬)

கண்டவானவர்பொருக்கெனவெழுந்தனர்களித்துத்  
தண்டநேர்தரப்பணிந்துகைதட்டமிட்டாடித்  
தொண்டரேம்பிழைத்தேமெனச்சூழ்ந்தெதிர்நின்ற  
ரண்டநாயகசயசயபோற்றியென்றைறந்தார்.

(௬௭)

குன்றவார்சிலைகோலியகுழகனேபோற்றி  
வென்றமால்விடைமீதிவர்வேதியபோற்றி  
யொன்றவெங்களையாட்கொளுமுத்தமபோற்றி  
மன்றமார்தருமாணிக்கக்கூத்தனேபோற்றி.

(௬௮)

விலங்கும்வெவ்வினையாருளமேயவபோற்றி  
யிலங்குமாமதியேறியவேணியபோற்றி  
மலங்குமெங்களைப்புரந்தருள்வள்ளலேபோற்றி  
யலங்குமன்றினிலானந்தக்கூத்தனேபோற்றி.

(௬௯)

கம்பமால்கடக்கரியுரிபோர்த்தவபோற்றி  
வம்பராமலர்வயங்குபொற்கொன்றையாய்போற்றி  
நம்பரூதுழலெமக்குநல்கிறையவபோற்றி  
யம்பசும்பொன்மன்றற்புதக்கூத்தனேபோற்றி.

(௭௦)

வேதசாரமாய்முத்தியைக்கொடுப்பதாய்விமல  
போதமீவதாய்ப்போகங்கள்புணர்ப்பதாய்ப்புவன  
வேதநீக்குவதாய்ப்பொலியின்பமாநடன  
மாதர்காணுறமன்றிடைநவில்பவபொற்றி.

(௭௧)

வேதனாதியரிவ்வகைதுதித்தலும்விமல  
நாதனாதிரெதிர்நண்ணியகூற்றுயிர்குடித்த  
பாதனாரூட்பரமனார்திருவுளம்பரிந்தே  
யோதனார்முகநோக்கியீதுரைப்பவரானார்.

(௭௨)

போதுமேவியபிரமன்முன்னாகியபுலவர்  
யாதுவேண்டுவதுரைத்திடுமருளுதுமென்றார்  
தீதுதிர்ந்தனமென்றுபொற்சேவடிவணங்கி  
யோதுமெய்ச்சிவனானம்வேண்டுவதெனவுரைத்தார்.

(௭௩)

ஆரவுசேர்சடையந்தணனாகியவடிகள்  
பரவுதேவர்தம்பந்தம்யாவும்பறிந்தொழியக்  
கரவுசேர்தராக்கருணையினுற்கடைக்கணித்தே  
விசவுதன்புடையிருத்தினன்பவளவாய்விள்ளும்.

(௭௪)

மருவுமானந்தசொரூபமாய்வாக்கொடுமொதி  
யொருவிநிற்பதாய்ப்பூரணமாயென்றுமுளதாய்  
கிருவிகற்பமாய்நிருமலமாய்நிகரிலதா  
யருவமோடுருவிலதுமாயொளிப்பரம்பராமே.

(எடு)

சகலமோக்கமாகியமாயைநஞ்சத்தி  
சகசொரூபநம்மாற்றொழிப்படுவதாலென்று  
மகநிலாஞ்சயசொரூபநல்விசாரமிலாரை  
யிகவிலாதென்றுமறைக்கும்பேரொழிணியையேய்ப்ப.

(எசு)

அவ்விசாரமுண்மையினுளார்தமைமழையாது  
வெளவுநீர்மைகொள்பிரளையகாலத்தம்மாயை  
செவ்விதாசியநம்மிடத்தொடுங்கிடுஞ்சென்ம  
வெவ்வநீங்கநம்மடித்தொழும்பியற்றிமையீரே.

(எஎ)

பொருந்தூசீவர்கள்புசித்தமெய்க்கமைத்தவழிப்போக  
வீருந்தசஞ்சிதமும்முடலாழ்துகர்ந்திடுங்கால்  
வருந்திநேடியகருமமுநம்மிடைவதிந்து  
திருந்துமாறுசெய்மறுசிருட்டிக் குவித்தாகும்.

(எஅ)

பகர்வினைச்சமம்வாய்ந்துமும்மலபரிபாகத்  
தகவடைந்தவரெவ்வகைப்பிறவியுஞ்சாரா  
ரிகலிலின்பமாயேகமாய்ணையிலாததுவா  
யுகவிலாததாயோங்குநம்மொளிக்கலப்புறுவார்.

(எக)

ஒருபவத்தினைப்பூமியினுத்தமகுலத்து  
மருவிமானதகருமங்கள்புரிந்துசன்மார்க்கத்  
திருவமார்நிலைநின்றதேசாரூநம்மருளாற்  
பொருவிலாதமுத்தியிற்புகுவாருஞ்சிற்சிலரே.

(அ0)

(கலிவீருத்தம்.)

பல்லுயிர்களும்த்தின்பகுதிக்கேற்புறச்  
சொல்பலயோனிகடோறுந்தோற்றமுற்  
றல்லலுஞ்சுகமுமிக்கடையும்பல்லுயிர்  
புல்லுமானிடபவம்பொருந்தவற்றுளும்.

(அக)

பூருவசன்மபுண்ணியவிசேடத்தாற்  
சாரூபநற்குலசன்மலாப்புவி  
யோருநம்மனுக்கிரகத்தினுண்மையி  
னேருநற்கருமங்கணிகழ்ச்சிநாடொறும்.

(அஉ)

தொடர்தருசித்தநற்கத்திவாய்ந்துபின்  
னடர்சமுசாரமிக்கொரென்றெண்ணியே  
யிடரறுவிரத்திமிக்கிணையிலாக்கதி  
படரியவிருப்பமென்மேற்பரந்தெழ.

(அஉ)

உறைமறைமுடிக்கதியுபாயமாய்வளர்  
நிறைசிவஞானத்தைநிகரிலாதநம்  
மறையருளாலடைந்தலங்குமுத்தியி  
னிறைபெறுமுயிர்சிலவிலங்குவானுளீர்.

(அச)

சாற்றிடும்யாவருந்தகுநன்ஞானத்தா  
லேற்றமார்முத்தியையெய்துவார்நனி  
யாற்றிடுகருமங்களனைத்துஞானங்கொள்  
போற்றிடுசாதனமாய்ப்பொருந்துமே.

(அடு)

தறைபுகழ்சாந்தியேதாந்தியேமுதற்  
கறையறுகுணத்தொடுகருமமாற்றிடிற்  
றுறைகொளப்பவத்தினேநூயமாமறை  
யறைசிவஞானத்தையடைகுவாரரோ.

(அசு)

வாரணவாசிமுன்வகுக்குநந்தலத்  
தேரணவுறவதிந்தெவரிறப்பினு  
நாரணவுறுமவர்ஞானவாளராய்ப்  
பூரணமுத்தியிற்பொலிதலுண்மையே.

(அஎ)

வித்தகநூல்களுள்வேதமுத்தம  
மொத்தமந்திரத்துனைத்தெழுத்ததுத்தமஞ்  
சுத்தநல்வானவர்தொகுதியுள்ளுமிக்  
குத்தமமுடையம்யாமொருவமேயரோ.

(அஅ)

தலங்கள்பல்லவற்றுஞ்சாற்றுமேன்மைநந்  
தலங்களேயுத்தமந்தகுமவற்றுஞ்  
மலங்களைவாரணவாசிகாளத்தி  
மலங்கலில்லாதசீசயிலமாத்தலம்.

(அஊ)

திருவிருத்தாசலந்திகழ்சிதம்பரம்  
வெருவறவருளும்வன்மீகமாநகர்  
கருமலங்களைமறைக்காடுமுற்பல  
பொருவறுதலநலம்பொலியுமுத்தமம்.

(கூ0)

இயம்பியவீவற்றுளமிலங்குகாசியிவ்  
வயங்கலில்சிதம்பரமுத்தமோத்தமம்  
பயங்கொளிவ்விரண்டும்பத்திமையினின்றுயர்  
வயங்கினர்தவத்தரேமருவத்தக்கன.

(கூக)

புண்ணியம்வளருமிப்பொற்றலங்களி  
னண்ணியன்பொடுமெமைநயந்துபூசிப்பா  
ரெண்ணியபோகங்களெவையுமெய்துவார்  
தண்ணியமுத்தியுஞ்சார்ந்துவாழ்வரால்.

(கூஉ)



தேவர்காணுமக்குபதேசஞ்செய்தவிம்  
மூவருமுண்மையைமோக்கவாஞ்சையர்  
மேவரவனுட்டிப்பர்வீடுவெஃகிலாப்  
பாவகாரியர்செவிப்படவுந்தாங்கலார்.

(கக)

காதலினெம்மடிக்கலந்தபத்தியி  
ராதலினுமக்கிஃதருளிச்செய்தனம்  
வீதலுற்பத்தியைவிடுத்துவாழ்மினென்  
ரோதல்செய்தெம்பிரானுருமறைந்தனன்.

(கக)

களிமகிழ்வானவர்கருத்துவாய்த்தன  
ரளிமலர்கொன்றையானடிபணிந்தனர்  
வெளிநடம்போற்றினர்விடையும்பெற்றன  
ரொளிமிசுதத்தமதுலகமேயினார்.

(கக)

மாயவனுரைப்படிவானநாட்டவர்  
தூயவன்றில்லையைத்தொழுதுசார்ந்துநன்  
காயஞானம்பெற்றவடைவுதேருமின்  
பாயமாதவமிசுபனவிரென்றனன்.

(கக)

என்றசுதன்பதமிரண்டுமைம்பொறி  
வென்றமாதவர்முடிவிரவத்தாழ்ந்தனர்  
மன்றமாமறைமுடிவயங்குமுண்மையை  
யொன்றயாநினதருளாலுணர்ந்தனம்.

(கக)

விரிகதிர்மன்றிடைவிமலநாயகன்  
புரிதிருநடனமும்போற்றவண்ணினேங்  
கரிசறுமந்நடங்காணுபாயமுந்  
தெரிதரவருளுதியென்றுசெப்பினார்.

(கக)

எட்டாவது

பிரமன்முன்னோர் தில்லையினோற்றுஞானம்பெற்ற  
வத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் அ-க்குத் திருவிருத்தம் சரும.

உ

ஒன்பதாவது

பரசிவனது தில்லைநடனங்காண்டற்

குபாயம்வகுத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

தேவர்கண்ணானம்பெற்றசெய்தியையெடுத்துச்சொற்றூ  
மூவர்கள்வழுத்துமுவாமுதலவன்மன்றிலாடு  
மோவருநடனங்காண்டற்குபாயமும்வகுத்துச்சொல்வா  
மேவருபத்திவாய்ந்தவிரதமாதவத்தீர்கேண்மின்.

(க)

சூன்றவிற்பெருமானன்பன் குணமெனுங்குன்றிலேறி  
நின்றவன்காமமா திகழ்தருகுற்றமூன்றும்  
வென்றவன்பொறிகளேவல்விருப்பொடுசெய்யவாண்டோன்  
றன்றவக்களவிலாதான்சவுனகமுனிவனென்பான். (உ)

தொல்லைநான்மறைகளேத்தச்சுரர்முதல்யாரும்போற்றத்  
தில்லையம்பலத்துளெம்மாசெய்தருளானந்தக்கூத்  
தொல்லையான்கண்டுபோற்றற்குபாயமென்னென்றுதேர்ந்தான்  
விலைமென்மேலும்வீசும்வெள்ளியங்கிரியைச்சார்ந்தான். (ங)

நெற்றியிற்பொலியுங்கண்ணர்நீறணிபவர்நாற்றேள  
ரற்றிகழ்மிடற்றுவள்ளலடியவரனேகர்சூழ  
வெற்றிவேத்திரங்கையேந்திலீற்றிருந்தருளுமன்பு  
பற்றியவுளத்துநந்திபாததாமரைபணிந்தான். (ச)

நந்தியங்குரவளேனாக்கிநகைமுகமலர்ச்சிகாட்டி  
யந்திலேலாரிருக்கைநல்கியைம்பொறியவித்ததூயோய்  
தந்தியீருரியாற்கன்பசவுனகமுனிவாவிங்கு  
வந்தகாரியமென்னென்றான்மாதவத்தலைவன்சொல்வான். (ட)

திருவளர்சென்னிநாட்டுத்தில்லைச்சிற்றம்பலத்து  
மருவளர்கடுக்கைகவேணிவள்ளலாரியற்றுமின்பப்  
பெருவளநடனங்காணப்பெட்டனனதற்குபாய  
மருவளக்குரவரின்பாலறிதரவடைந்தேனென்றான். (ஈ)

நன்றுசீந்தித்தாயநடனங்காண்பதற்குபாய  
மொன்றுமாறுரைப்பன்கேட்டியுத்தமமுனிவாவென்று  
சூன்றவில்வாங்குஞ்செங்கைக்குரவன்பாற்சிவாகமங்கண்  
மன்றமுற்றுணர்ந்தநந்திவள்ளல்வாய்விள்ளுமீலோ. (எ)

கொங்காந்தண்மலர்ப்பூங்கூந்தற்கோற்றொடித்திருமின்றூர்க  
டங்காந்தராயமாயர்தாந்தொழுவருதல்காணூஉ  
விங்காந்தண்ணிதிற்பெய்மேகமீண்டினபலவென்றெண்ணிச்  
செங்காந்தடுப்பீன்காட்சிதிகமுமிக்கயிலாயத்தில். (அ)

காலையுமலைப்போதுங்கண்ணுதற்பரமயோகி  
வேலையுமருட்டுமைக்கண்விமலைவெற்பரீசுயிர்த்த  
பாலேநர்மொழியாண்மட்டும்பார்க்கமாநடனஞ்செய்வ  
ணூலையோர்முனிவாமற்றேரர்நோக்குதலருமைத்தாமால். (ஊ)

மறையவர்மாடத்தும்பர்வயங்குபொற்றசும்பின்சோதி  
நிறைவுறவெழுந்தூவிண்போய்நிலவியங்குள்ளார்யாரு  
முறைதவிர்ந்திமைக்கச்செய்யுமுழுவளத்தில்லைமுதூ  
ரறையுநாதாந்தமேயொத்தலங்குசிற்றம்பலத்து. (கௌ)

எண்ணி ல்ப ல் லண்ட முற்றுமீ ன் றசிற் றுதர த்தர யும்  
புண்ணியவொருகூர்ங்கோட்டுப்புலவனுமுருகவேளுங்  
கண்ணியமறைமாளுளிக்காரியும்யானுங்காண  
நண்ணியபேரானந்தநடனமெப்போ துஞ்செய்வான்.

(கக)

விண்ணவர்பிரான்செயந்தவிமலவானந்தக்கூத்தை  
யெண்ணவனருள்பெற்றேரூர்கள்யாவருங்காணலாகுங்  
கண்ணருணிரம்பப்பெற்றகாரணமதனாளு  
மண்ணவரமுதலோர்போற்றீர்மநதவர்கண்டுவப்பார்.

(கஉ)

ஆதவின்முனிவாரீயவ்வழகியதில்லைமூதூர்  
காதலினடைந்துநாதன்கருணைசித்திக்கவார்வின்  
மாதமாதிரைநன்னுளின்மார்த்தாண்டனுதயமுன்ன  
ரேதமெண்ணினர்க்கும்போக்குமிருஞ்சிவகங்கைமூழ்கி.

(கங)

மன்னியநீறுபூசுவயங்குகண்மணியும்புண்டு  
தன்னிகர்மூலட்டானன்சந்நிதியடைந்துதாழ்ந்து  
துன்னியவன்பிடுகுஞ்சூழ்ந்துமுன்னிருந்துகொண்டு  
மின்னியவைந்தெழுத்தைவிதியுளியயுதமெண்ணி.

(கச)

அன்றுபவாசமேசெய்தடியருச்சனையுஞ்செய்தி  
யொன்றுமீவ்வாறேயோராண்டுவப்புறநோற்பையாகின்  
மன்றுணின்ருடல்செய்யும்வள்ளலார்கருணைகூர்வ  
ரென்றுமாராதவின்பவெழினடங்காணலாகும்.

(கடு)

இவ்வாறுபல்லைலார்முன்னமிமையவருள்ளுமாற்றிச்  
செவ்வாய்வெண்ணகையோர்பாகன்றிருவருட்கிலக்காயாவு  
மொவ்வாதநடனங்கண்ணுற்றுற்றனரிட்டசித்தி  
தெவ்வானபொறிகளைந்துஞ்செற்றமாமுனிவரேறே.

(கசு)

சிற்பரவியோமமாகுஞ்சிற்சபைநடனங்காண்டற்  
கற்புதவுபாயமீதென்றருளினனகிலகால  
கற்பனைகடந்தநாதன்கயிலைவீற்றிருந்துநாயே  
னற்படுமுள்ளத்துள்ளுமமர்ந்தருணந்தியண்ணல்.

(கஎ)

மன்னலம்பெற்றேறென்னுமாமுனிவரெனமுந்து  
பன்னலநந்திபாதம்பணிந்தன்னவிடையும்பெற்றான்  
கன்னலங்காடுகாண்போர்கமுகங்காடென்னவோங்கு  
நன்னலப்பனைசூழ்தில்லைநகரஞ்சென்றடைந்தான்யாதோ.

(கஅ)

கலாநிதிதரித்தவேணிக்கண்ணுதல்சூழுகொள்சின்தைச்  
சிலாதரமுனிவன்மைந்தன்செப்பியவாரேரராண்டு  
நிலாவுறமுனிவனொற்றுனிற்றையருட்கிலக்கமாகி  
யிலாபமாநடனங்கண்ணுற்றின்பத்துண்மூழ்கினானே.

(கக)

தம்பிரானுடல்கண்டசவுனகமுனிவனென்பான்  
பம்பிரீர்விழிகள்வாரப்பதைத்துளமுருகவந்த  
வம்பிகாபதிக்குநர்நின்றாடினானுவகைபொங்க  
வெம்பிரானுடுங்காலையாவர்தாமாடாதாரே. (20)

அறைதருகருணைபொங்கவம்பலத்தாடுமையன்  
றறைபுகழ்தவத்துமிக்கசவுனகமுனியேநாக்கி  
மறைகண்முன்மைருக்குமறையிற்சாகல்லியத்திற்  
கிறைமைகொணர்ருவாகண்னாயிருநீயென்றருளிணை. (21)

அத்தகுமுனிவன்வ்வாராய்க்கிரந்தங்கள்செய்தா  
னுத்தமருணத்தினன்நாற்குண்மைமாணக்கனானை  
வித்தகவுணர்ச்சியாசுவிலாயினமுனிவனென்பான்  
சித்தமாசறுதன்நாசான்செய்தருளனுஞையாலே. (22)

சுடர்முதன்மறையினுக்குச்சுத்திரமுதலசெய்தா  
னிடர்கெடவாங்குற்றின்னுமெண்ணிலார்நடனம்போற்றிப்  
படர்புகழ்ஞானமேமுற்பலவுநன்சுற்றுவாழ்ந்தா  
ரடர்மலந்துமித்துத்தாயராசியமாதவத்தீர். (23)

ஆழியங்கரத்தினான்குருகியவியாதமேலான்  
வாழிமுனைமக்குச்சொற்றவண்ணமந்தணங்கள்யாவும்  
பாழிகொணுமக்குச்சொற்றேம்பராபரனடனங்கண்னுற்  
றாழியுமழியாவின்பவுததியிற்படிமினென்றான். (24)

எனவுரைத்திட்டசூதனிணையடிமுனிவர்போற்றிக்  
கனமறைமத்தகத்துக்கலந்தபல்பொருள்கள்யாவு  
மனமுறவிரித்துச்சொற்றாய்மயக்கறநன்சூதேநீர்ந்தே  
மனகநீற்கியாஞ்செய்கைமாறாவதொன்றுளதேவென்றார். (25)

முனிவரர்வினையாவுமுனிவறமொழிந்தசூதன்  
கனிவுறுகுரவானகாமருவியாதன்றன்னை  
யினி, துறுமுளத்துச்சற்றேயெண்ணினெண்ணலாடும்  
புனிதமாணக்கீராடும்போந்தனனவ்வியாதன். (26)

பொலியும்வெண்ணீறுமேனிபோர்ப்பக்கண்மணிகள்பூண்டு  
வலிகொளைந்தெழுத்துந்தாயமனத்துறப்பதித்துப்போந்த  
வொலிபுகழ்வியாதவாசானுபயபாதங்கள்போற்றி  
மெலிதவிலன்பிற்பூசைவிதியுளிமுடித்தான்சூதன். (27)

வாதராயணனுமன்னான்மாணக்கர்குழாமுமேன்மைச்  
சூதமாமுனியுமற்றைத்தாயமாமுனிவர்யாரும்  
போதன்மான்முதலோர்போற்றப்பராநனடனமாடுஞ்  
சீதமென்புனல்சூழ்தில்லைத்திருநகரடைந்தார்மன்னே. (28)



மறைமுனிவியாதன்முன் ஞமற்றுளமுனிவர்யாரு  
மறைதருதுரோணத்திங்களா திரைநாளிலன்பி  
னிறைசிவகங்கைமூழ்கிநீறுமெய்விதியிற் பூசிப்  
பிறைமுடிமூலட்டானப்பேரருட்பெருமான் றன்னை.

(௨௯)

சடக்கரத்தாற்பூசித்துத்தகவுபவாசஞ்செய்து  
விடக்கருமலந்துமிக்கும்விமலவப்பரனைச்சூழ்ந்து  
தடக்கரங்குவித்துத்தாழ்ந்துதவலருங்கருணைபெற்றே  
யடக்கருமகிழ்ச்சியாக்குமானந்தநடனங்கண்டார்.

(௩௦)

ஆயநாட்டிருவிழாநாளாதலினன்பர்வேண்ட  
மாயனேமுதல்வானோர்கண்மலர்மழைபொழிந்துவாழ்த்தத்  
தேயமன்னவர்முன்யாருஞ்செங்கரங்குவித்துநிற்பப்  
பாயசீர்க்கணங்கொண்டாடப்பரமத்தருங்கைகூப்ப.

(௩௧)

திருவளர்மன்றிலாடுந்தேவன்பொற்கலையுடுத்திக்  
குருவளர்மணிக்கிரீடங்குண்டலமொளிர்கேயூரம்  
பெருவில்பத்தக்கமாழிபிறங்குகங்கணமுத்தாரம்  
பொருவினூபுரமுன்னுனபொற்பணிபலவும்பூண்டு.

(௩௨)

குடமுழாமுருடுமொந்தைகொக்கரைதடாரிபேரி  
படகமேதகுணிதக்கைபரவுசல்லறியேதாளந்  
தடமுறுசங்கம்வேணைதகுமுழல்யாமேயாதி  
யிடமுறுபரவையேழோடெழிலிநாணுறமுழங்க.

(௩௩)

உமையொருபாகன்வந்தானொப்பிலாமுதல்வன்வந்தா  
னமையுமால்விடையான்வந்தானணிநடராசன்வந்தான்  
கமையுடையன்பருள்ளங்கலந்துவீற்றிருப்பான்வந்தா  
னிமையவர்தலைவன்வந்தானென்றுசின்னங்களார்ப்ப.

(௩௪)

பவளக்காற்குடைசருட்டிபருமணிக்குளிர்பூம்பந்தர்  
தவளச்சாமரைபூம்பட்டிற்சமைத்தபொற்றுவசக்காடு  
திவளக்காலொளியினெங்குஞ்செறிதரத்தீபம்விம்மக்  
கவளக்கால்வரைகுழாமுங்கலினவாம்பரியுமொய்ப்ப.

(௩௫)

தும்பிமாமுகத்துத்தேவுஞ்சுருயிர்குடித்தகோவும்  
பம்பிவானவர்கண்மொய்த்துப்பணிசெயமுன்புசெல்ல  
நம்பியசீர்த்திச்சண்டனயந்துபின்றொடர்ந்துசெல்ல  
வம்பிகையோடுமையனணிமணிவீதிசார்ந்தான்.

(௩௬)

வானவரியக்கர்சித்தர்வயங்குகிம்புருடர்நாகர்  
தானவர்நிருதரேகாந்தருவர்விஞ்சையர்வான்பூத  
ரானவர்முனிவரீயோகரரம்பையர்பலருமொய்த்தார்  
மானவர்கணமுமொய்த்துமயங்கினமறுகின்மாதோ.

(௩௭)

பல்வகைத்தீவினுள்ளும்பயன்மிகப்படைத்தீந்த  
நல்வளமெவர்க்குநல்குநாவலந்தீவேயென்பார்  
செல்வமார்பன் னாட்டுள் னுஞ்சென்னிநாடுயர்ந்ததென்பார்  
சொல்வலிவானுருந்தாழ்தூயரிநகராரென்பார். (௩௮)

காதரமிரித்தோமென்பார்கவலைமுற்றொழித்தோமென்பார்  
பாதகந்தொலைந்தோமென்பார்பவமறக்காய்ந்தோமென்பார்  
போதமுற்றுயர்ந்தோமென்பார்பொருவிலின்புற்றோமென்பா  
ராதரவுற்றுமன்றிலாவாண்பவனிகண்டோர். (௩௯)

இலங்குமிநகரிடேயாமெற்றைகீக்குமிருப்பேமென்பா  
ரலங்குமிப்பவனிகாணார்யாவருங்குருடரென்பார்  
நலங்கொண்மால்வேதன்பாங்கர்நண்ணி மெய்ப்பணிகளாற்றப்  
புலங்கொளுமரன்பாடென்னபுண்ணியம்புரிந்தாரென்பார். (௪௦)

தேவர்கண்முதலியோரித்திறம்புகன்றேத்தெடுப்ப  
மூவர்கண்முதல்வன்வேதமுடியின்வீற்றிருக்குமண்ண  
ரூவருங்கருணைபொங்கத்தனிமணியொளிசெய்வீதி  
யாவருங்காணச்சூழ்போந்தம்பொனாலயத்துட்புக்கான். (௪௧)

அவிதலில்விளக்கமாகியடியருள்ளொளிருமையன்  
செவியணிகுழைகிழிக்குஞ்செழுங்கயற்கருங்கட்செவ்வாய்க்  
குவிமுலையுமையாளோடுங்குளிர்சிவகங்கையாடி  
யாவிருமப்புனல்வானோர்முனைவர்க்குநல்கினானே. (௪௨)

திருமறுமார்பன்முன்னாத்தேவர்கள்யாருமூழ்கிப்  
பெருமறைத்துதிமுழக்கிப்பெறலரும்வரங்கள்பெற்றா  
ரருமையின்விடையும்பெற்றாரவரவருலகம்புக்குக்  
கருணையயுள்ளியுள்ளிக்களிப்பின்வாழ்ந்திருந்தாரம்மா. (௪௩)

வேதங்கண்முற்றும்வல்லவியாதனுமவனைச்சார்ந்த  
சூதனேமுதன்மாணக்கர்தொகுதியுமற்றுளோரு  
மாதரம்பயப்பமுழ்கியருஞ்சதவுருத்திரத்தின்  
மேதகவிளங்காநின்றவிழுத்துதியெடுத்திச்சொல்வார். (௪௪)

ஆயிரஞ்சிரசுள்ளானாயிரமுகமுள்ளானா  
யாயிரங்கண்ணுள்ளானாயிரஞ்செவியுள்ளானா  
யாயிரம்வாயுள்ளானாயிரம்புயமுள்ளானா  
யாயிரம்பதமுள்ளானாயவிர்சிவக்கொழுந்துபோற்றி. (௪௫)

ஆயிரம்படையாய்நாமமாயிரமுடையாய்தேம்பு  
மாயிருவானங்காத்தமணிகண்டாவேணியாளா  
பாயிருங்காலருபாபகர்மதுவன்னகேசா  
வாயிரங்கெமைப்புரக்கும்வள்ளனின்னடிகள்போற்றி. (௪௬)

தருவாதிசொரூபபோற்றி தகுபசுபதியேபோற்றி  
திருவாளர்புகழும்பல்கேத்திரபதிபோற்றிபோற்றி  
மருவாரோடதிவிருக்கவன்செந்துபதியேபோற்றி  
யொருவாதயாவருக்குமொருபதிபோற்றிபோற்றி.

(சஎ)

அப்பரூத்தூணியுள்ளாயடர்வலிப்பி னாகமுள்ளாய்  
வெப்பரூக்கதிர்சமழ்ப்பவிளங்குறுகிரீடமுள்ளாய்  
கொப்பரூச்செவிக்கயற்கட்கோற்றொடிபாகமுள்ளாய்  
தப்பரூவெமையுங்காக்குஞ்சங்காசயம்புபேரற்றி.

(சஅ)

இருப்பவன்படுக்கையாளனியை தருசுழீத்தியாளன்  
விருப்பமார்சாக்கிரத்தன்மிளிர்சபாரூபனந்தத்  
திருப்பயில்சபைக்குநாதன்றேசவிர்சருவசாட்சி  
யருப்பவிழ்கடுக்கையாளியாயநின்னடிகள் போற்றி.

(சக)

கின்றிருமுகங்கள் போற்றி நேயமாரடிகள் போற்றி  
யொன்றியவருட்கண்போற்றியுமையொருபாகம்போற்றி  
குன்றியல்சிலைக்கைபோற்றிகொலைமழுச்சூலம்போற்றி  
வென்றிகொளிடபம்போற்றிமிளிர்மன்றூடல்போற்றி.

(ரு0)

என்னநின்றேத்தினுருக்கெம்பிரானருளிநோடு  
மன்னநல்விடையுநல்கிமன்றகம்பொலிந்துநின்றான்  
பன்னகாபரணன் தில்லைப்பதியின்மான்மியந்தேர்வார்க  
ளென்னராயினும்பேரின்பமெய்துதற்கையமின்றே.

(ருக)

ஒன்பதாவது

பரசிவனது தில்லைநடனங்காண்டற் குபாயம்வகுத்த

வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் கூ-க்குத் திருவிருத்தம் ௫௦க.

மூன்றாவதுகாண்ட முற்றிற்று.

ஆகக் காண்டம் ௩-க்குத் திருவிருத்தம் ௧௫௫௫.

உ

சிவமயம்.

நா ன் கா வ து

எக் கிய வை ப வ கா ண் ட ம்.

பூ ரு வ பா க ம்.

மு த லா வ து

சூ த னி க் கா ண் ட த் தை யா ர ம் பி க் க க் க ட வு ள ரை த்

து தி த்த வ த் தி யா ய ம்.

வி நா ய க ர்.

(அ று சீ ர டி யா சி ரி ய வி ரு த்த ம்.)

உ ய ர் தி ணை யு ம் ி ணை யு ம் ப டை த் த ளி த் து த் து டை க் கு மு த லெ லா  
ரு தா னே யெ ன், ற ய ர் வ ற வெ த் த கை யோ ரு ம றி ன் து ய் ய த் தெ ரி க் கு ம  
டையா ள மே ய் ப் ப ப், பெ ய ர் கொ ளு ய ர் தி ணை யு ம் ி ணை யு ம் வி ர வீ ய  
வு ரு வீ ற் பி ற ங் கு வா னை, ம ய ர் வ டி ய ர் க் க க ற் று மொ ரு ம ரு ப் பா னை வி நா  
ய க னை வ ண ங் கு வா மால். (க)

ப ர சி வ ம்.

தோ ற் ற மு று த ன் மு ன ர் ப் ப ங் க ய ங் கா ன் த ம ற ன் ம ல ர் த ல் சு ட ர்  
தீ க் கா ல ன், மா ற் ற ரி ய சு வ ற லு ற வு ஞ் சி றி து ம் வி கா ர ம ரு வா ப் பொ ன்  
னே ய் ப் ப ச், சா ற் ற லு று த ன் மு ன ர் மு த் தொ ழி லு ல க ம ரு வ வு ன் த ன் ன  
மு ம் வி கா ர, மே ற் ற லி ல தா யொ ளி ரு ஞ் சி வ ச் சு ட ரை யெ ன் நா ளு மி றை  
ஞ் சி வா ழ் வாம். (உ)

ப ரை.

பே ர ணி யு ம் ப ல் வ கை ய ண் ட ங் க டொ று மு யி ர் க் கு யி ராய் ப் பி ற ங்  
கா னி ன் று, நீ ர ணி யு னி ழ ல் போ ல த் தோ ன் று னு க் கொ ரு து ணை யாய் னில  
வு வா னை, வார ணி யு மு லை ப் ப னுவ லா ட் டி மு த ற் ச த் திக ளாய் வ ய ங் கு  
வா னை த், தார ணி யு ற ங் க ட ன் த ற் பூ ர ணி யை க் கார ணி யை ச் ச ர ண ஞ்  
சார் வாம். (ஈ)



விநாயகர்.

(கோச்சகக்கலிப்பா.)

சத்தனயன் விண்ணிறைநவைதீரப்பணிந்தேத்துஞ்  
சித்திபுத்தியெனுநாமச்செழுங்கொடிகள் படர்ந்தோங்கு  
மத்திமுகக்கற்பகத்தினடிமலரைப்பணிந்திடுவாஞ்  
சத்தமுதலைந்தடக்குந்தனிவாழ்வுபெறுமாறே.

(ச)

முருகர்.

(கட்டளைக்கலித்துறை.)

அணிகேசவன்பதுமாலயன்வாழ்த்தவருடருஞ்சீர்  
வணிகேசனென்னமறைநான்குமேத்தும்வரதெனழிற்  
றணிகேசன்சேவடித்தாமரைதாழ்த்துந்தயங்குநெஞ்சே  
திணிகேசபாசமடவார்நமன்றுயர்நீர்திடவே.

(ரு)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

மலர்பொதுளி மதுவுறைத்துமணங்காலு நைமிசமாவனத்து  
வாழ்வேவர், பலர்புகழ்நற்கலையுணர்ந்து சாரத்தைக்கவர்ந்துகொளும்  
பண்பின்மிக்கோ, ரலர்தலுறுமருமறைநூலத்தியயனம்புரிதலமை  
ந்தநீரார், கலர்கொளிராகாதிகடிந்தவர் திரசித்தத்தினர் நற்கருணை  
யாளர்.

(சு)

தீனரதிதியரிவரையுபசரிப்போர்குருமுதனற்சேவைசெய்வோ [கி  
ரானபலவுயிரிடத்துந்தயையுடையோரேதிலர்க்காஞ்சுகத்தைநோக்  
மானமுறக்களித்திடுவோரகங்காரமென்பதனைமறந்துநண்ணு  
ரீனமிகவாக்குசுகதுக்காதிதுவந்துவங்கொன்றுமில்லார்.

(எ)

சடைமுடியர்வற்கலையர் புண்ணியநீறக்கமணி தயங்குமெய்யர்,  
நடையுயரைந்தெழுத்து நிலைபெறுமுளத்தர் தூயசிவஞானந்தக்,  
கொடையருணல்லருட்குறியேயென்றுமருச்சிப்பவருட்கொதொன்  
றில்லார், விடையுயர்த்தவெல்கொடியானடிக்கன்புநாடோறுமிகச்  
செய்வோரே.

(அ)

இத்தகையமுனிவரர்கள்பந்தமுழுவதும்மெண்ணம்புண்டு  
சத்திரமாமகமுடிவில்வாதராயணமுனிவன்றன்பால்யாவுஞ்  
சித்தமலமறவுணர்ந்தகுதமுனிவருகவெனத்தியானித்தார்கள்  
வித்தகநாயகற்போற்றியுத்தமமாந்தில்லைநகர்மேயகுதன்.

(கூ)

அம்பலத்தெம்பரனருளாலுணர்ந்துமுகமலர்ந்துமகிழ்ந்தாங்குச்  
சார்ந்தான், வம்பலர்நைமிசவனத்துமாதவர்களாண்டெழுந்துமகிழ்  
விற்புழ்ந்து, நம்பலர்பாத்தியமாதியளித்துயராதனத்திருத்திருந்கு  
தாமும், பம்பலர்மேயவர்பலர்குழ்ந்திருந்தென்னச்சுழ்ந்திருந்தார்  
பண்பின்மாதோ.

(கூ)

இருந்தமுனிவார்பலருஞ்சூதமுனிமுகநோக்கி யிணையிலாதாய்  
மருந்தனவேதார்த்தமுழுவதுமுரைச்சுமெக்கியவைபவகாண்டத்தை  
த், திருந்தவுரைத்திடுதியென முகமலர்ந்தகுரவனடிதியானஞ்செய்து  
பொருந்தொருகோட்டிழைசெவ்வேளுமை மதிசூடியை முறையிற்  
போற்றலுற்றான். (கக)

(மேற்படிவேறு.)

அடியருக்கிடையூறுறுதகற்றிநன்காண்டருள்பெருமாளை  
மடிவிலாவருட்சித்திபுத்திகளொடுமன்னிவீற்றிருப்பாளைக்  
கடிகொள்கொன்றையுந்திங்களுந்தங்கியகாமருசடையாளை  
முடிவிலாவெறுழொருமருப்பிறைவனை முறைமையிற்பணிகின்றேன்

கஞ்சநாண்மலரவன் முடிசூழிவிழக்கரங்கொடுபுடைத்தானை  
வஞ்சமாவிருகூறுபட்டொழியவேல்வயங்குறைகழித்தானைத்  
தஞ்சமென்றடைபவருளத்தொளிர்நருசடக்கரப்பெருமாளை  
மஞ்சளாவியதெய்வதப்பிடிமணவாளனைப்பணிகின்றேன். (கங)

எண்ணிலாதபல்லண்டமுற்றீன்றசிற்பெழில்வயிறுடையானைக்  
கண்ணிலாதகூற்றுயிர்குடித்தவரிடக்கண்ணில்வீற்றிருப்பானை  
யுண்ணிலாவிமாதவர்க்கொளியாய்விளங்குத்தமகுணத்தானைப்  
பண்ணிலாவுமாமறைப்பொருளிறைவியைப்பத்தியிற்பணிகின்றேன்

மாயனாதியர்தன்னமுங்காணருமாமறைப்பெருவாழ்வைத்  
நாயயோகியருள்ளகம்பொலிதருநூண்டுருத்தீபத்தை  
நேயமாயினூர்க்கெற்றைக்குந்தித்திக்குநிரம்பியசுவைத்தேனைப்  
பாயபேரருட்பரசிவக்கொழுந்தினைப்பத்தியிற்பணிகின்றேன். (கௌ)

திங்கள்சூடியசெஞ்சடைப்பகவனைத்திரிபுராந்தகன்றனை  
யங்கண்மாவலகத்தினெவ்வயிருக்குமாருயிரானைத்  
நுங்கமாரும்வைச்சூலவெம்படையனைத்துவசவெள்ளேற்றானைச்  
சங்கவார்குழைச்செவியுடைப்பரமனைச்சந்ததம்பணிகின்றேன். (கக)

என்றுபோற்றினன்முனிவரைநோக்கினன்யாகவைபவகாண்டங்  
கன்றுமைம்பொறியவித்தொருநிலையராய்க்கச்சயிளுண்ணுற்றே  
யொன்றுநன்மையினின்றுளிராதலினுமக்கினிதுரைக்கின்றேன்  
மன்றமற்றதுமுழுதும்வேதார்த்தமேமதித்துணர்ந்திடுவீரே. (கஎ)

முதலாவது

சூதனிக்காண்டத்தை யாரம்பிக்கக் கடவுளரைத்துதித்த

வத்தியாயம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் கஎ.

உ

இரண்டாவது

வேதார்த்தத்தையுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பனிமதிமுடித்தவேணிப்பரனடிக்கன்புபூண்ட  
முனிவிர்காள்வேதார்த்தத்தையுரைமையினுணர்த்துகேன்யான்  
கனிவொடுமுவந்துகேன்மின்கனிவின்றிக்வேட்பினென்றும்  
புனிதமெய்ப்பலஞ்சேராதுபொருந்துறும்பாவமன்றே. (க)

பரவுறுமறையருத்தம்பரமென்றுமபரமென்று  
மிருவகையாகுமுன்னதியல்சகளத்தின்வேரூய்ப்  
பொருவினிட்களமாய்நின்றபூரணசிவமேயாகும்  
விரவுபின்னதுதான்றன்மமதன்மமென்றிருவேரூமால். (உ)

தருமமென்பதுயாகாதிசகலபுண்ணியமாற்ற  
தொருவருஞ்சிவத்தைச்சார்த்தற்குற்றசாதகமேயாகும்  
வெருவுபின்னதுதான்கோறலாதியவினைகளின்ன  
மருவுரூதகற்றுமாதேறமறையெடுத்துரைக்குமன்றே. (ங)

வெம்மையாரதன்மநீங்கவிருத்தியாந்தருமமந்தச்  
செம்மையார்தருமத்தாலேசுத்திக்கும்பரவேதார்த்த  
நம்மையாளுடையானோங்குநல்லொளியாயிருந்து  
மும்மையாருலகற்றானேதோன்றிடாமுறையென்னென்றில். (ச)

மாயைதன்மறைப்பிற்சீவரமருவிடுமளவுந்தோற்றூன்  
றூயநற்றருமமோங்கத்தோன்றிடுஞ்சிவஞானத்தாற்  
பாயவம்மாயைநீங்குட்பகர்ந்தவம்மாயையெங்கு  
மாயசைதன்னியத்தினிடமுண்டாகியதுமாதோ. (ஊ)

சாற்றுமாயாநிவிர்த்திதானதிட்டானமாய  
தோற்றுசைதன்னியத்தின்சொருபமானதுமற்றின்ப  
மாற்றுமநிவிர்த்திதானுமபாவமாயினையமாயை  
மாற்றருஞ்சதசத்திற்குப்பின்னமாய்வயங்குமாலோ. (ஈ)

சார்பரமார்த்தமாய்ச்சத்தாயென்றுந்தயங்கலாலே  
யோதிட்டானசைதன்னியத்திற்குநாசமில்லை  
யோர்தருமனைத்தினுக்குமுயரதிட்டானமாகிப்  
பேர்மிகுபரசிவன்றன்பிரத்தியக்கத்தினாலே. (ஏ)

அலமகன்முத்தியுண்டாமப்பிரத்தியக்கஞானங்  
கிலமறுநிலைவிராய்முக்கியவதிகாரியாகி  
வலனுயர்பரமவஞ்சன்மறையீற்றுச்சிரவணத்தா  
னலனுறப்பெறுவன்மற்றேரர்நண்ணுவர்கிரமமாக. (அ)

நன்னிலைவனத்தன்பூமேனான்முகனுலகஞ்சார்வ  
 னீன்னிலைநின்றநல்லோனெழிந்பிதிருலகமெய்து  
 மன்னியசந்நியாசிமாண்சிவஞானமெய்து  
 முன்னியசந்நியாசிபேதத்துண்முதலோனான.

(க)

நயமிசூசுகன்மெய்ஞ்ஞானவிச்சைசக்கூராகி  
 யியலுவவனைத்தும்வேதவீற்றுக்கேள்வியினாற்றீரும்  
 வயமுறுபகூதகன்ரூன்மற்றுமக்கேள்வியாலே  
 முயலுறுசாந்திதாந்திமுதலங்கவிச்சைமேவும்.

(க0)

அஞ்சன்வேதாந்தக்கேள்வியவீவுவன்பரமவஞ்சன்  
 விஞ்சுமக்கேள்வியாலேமெய்ஞ்ஞானமடைவனன்னை  
 வஞ்சமில்கருமசந்நியாசியென்றுரைப்பமன்னு  
 மெஞ்சியமூவருங்காமியகன்மமிகத்தலாலே.

(க1)

மன்னுபிட்சுகரென்றியாரும்வழங்கிடப்படுவரம்ம  
 வன்னுவேதாந்தமாவாக்கியங்களாலுரைக்கப்பட்ட  
 பன்னபரோட்சமாயபரஞானங்கூரவனல்கத்  
 துன்னுமேலறிந்துசெய்தபாவமுந்தொலைந்துபோமால்.

(க2)

கூரவன்முன்னிலையிற்பெற்றகோதறுமனையஞான  
 முரவுறுபந்தம்யாவுமொழித்திநிமுலகமெல்லாம்  
 பரவியவிருளனைத்தும்பகற்கதிரொழிக்குமாபோல்  
 வரமலிஞானலாபம்வேண்டினைமற்றிதோர்ந்து.

(க3)

அவிர்தருபரமவஞ்சமாசிரித்திடுதல்வேண்டுங்  
 குவீநலக்குடசகன்பகூதகனஞ்சனென்னப்  
 புவியின்மற்றேவனாகப்போகின்றானவன்முன்னாகப்  
 பவனருண்மிகும்பிராசாபத்தியவிட்டிசெய்க.

(க4)

நீடியபரமவஞ்சநிலைமருவுறுவீருப்ப  
 னாடியலாக்கினையவிட்டிநன்காற்றவேண்டும்  
 பாடுமிந்நால்வர்சொற்றபடியியற்றியபினன்மை  
 வீடுராத்திரையதாதவியிட்டியுஞ்செய்யவேண்டும்.

(க5)

செம்மகம்புரிதராவேதியர்க்கிவ்விட்டிகடமில்லை  
 தம்முடையழவின்ன்மைதருமனுவிரசையோதி  
 விம்முநெய்சருவமோமஞ்செய்துவிஞ்சியதையுண்டே  
 யம்மபிஞ்சியங்கொண்டவிர்சுவாகாகாரத்தால்.

(க6)

பூரணகுதிநன்காற்றிப்பொலியுமத்தழலைப்பின்பு  
 சீரணவாக்கிராணஞ்செய்துபின்விதிவழாது  
 சேர்தருபிரேடவுச்சாரணஞ்செய்யவேண்டும்பின்பு  
 பாப்புசந்நியாசம்பண்ணுதல்விதியாமென்பார்.

(க7)



தூவனாற்கொடுக்கப்பட்டகுருகெழுதற்றேயாடை  
வாமலிதண்டும்பெற்றுமற்றவன் றுள்வணங்கித்  
திரமலிதருவேதார்த்தசிரவணஞ்செய்யவேண்டும்  
பாவுகாமியகன்மத்திற்படுபலனிடேதமென்று.

(கஅ)

அறிந்துநீட்காமியஞ்செயறிவரனெவனெனுஞ்சீர்  
செறிந்தசந்நியாசியொப்பான் நிகழ்தருபரமவஞ்ச  
னறந்திகழ்வேதசாரமாம்பிரணவமேயன்றி  
மறந்தும்வேறுள்ள தாமோர்மனுச்செபித்திடல்கூடாதால்.

(கக)

அத்தகுபிரணவந்தானனைத்தினும்விசேடமான  
வுத்தமமென்பராலவ்வோமெனுமரக்கலத்தாற்  
பித்தமார்பாசபந்தப்பெருங்கடல்கடக்கலாகு  
மொத்தமற்றதற்குரைக்குமருத்தமுமுரைப்பக்கேண்மின்.

(20)

காரணங்கடந்தவள்ளல்கறைமிடற்றிறைவன்சந்த  
வாரணமுடிக்குமெட்டாவொருவனேயருத்தமாவ  
னாரணன்முதலியோரைநவிலுவர்சில்லோரென்னி  
லோணவியதவத்தீரிலக்கணைவகையாற்சொல்வர்.

(21)

பிரணவப்பொருளோர்முக்கட்பிரானன்றிவேறுண்டென்பார்  
முரணவிப்பதற்குக்கொன்றைமுழுமலர்த்தொடையலுண்டா  
லரணுறுநூல்கள்காட்டியாமுரைக்கவும்வேண்டுங்கொல்  
காரணமோர்நெறியேசெல்லக்கண்டருள்கொண்டீரே.

(22)

திருமலிசந்நியாசிவனானசித்திக்காக  
மருவுறுமவிமுத்தத்தின்மயேச்சுரப்பெருமாற்கண்டு  
பெருகுறப்போற்றவேண்டும்பேசியவ்வாறன்றி  
யொருவின்னானூர்த்தமாய்வேறொருமார்க்கம்பிரவேசித்தல்.

(23)

கருவிடநுகர்ந்துமோட்டுக்காய்பசிதணிக்கவெண்ணு  
மொருவன்றனுணர்வுபோலுமாதலாலுண்மையாகச்  
சுருத்சொலதிபூதத்துஞ்சயசொருபத்துங்கண்டு  
திருகில்சங்கரனைப்போற்றறளிந்தவர்செய்கையாமால்.

(24)

மன்னியபிரமசாரிமனையவன்வனத்தனின்றோர்  
தன்னிகரில்லாதோங்குஞ்சுதருத்திரியஞ்செபிக்கி  
றுன்னியவதனாற்பாவந்தொலையனானதையுற்று  
மின்னிடுமுத்திசேர்வரதற்கணைவேறென்றின்றால்.

(25)

(கொச்சகக்கலிப்பா.)

அச்சதருத்திரநாப்பணவிர்தருபஞ்சாக்கரத்தி  
லெச்சமறமாதேவனிருப்பன்சாந்நித்தியமாய்க்  
கச்சமில்பேரருட்சமட்டிபூதனாகியகடவுண்  
மெச்சசாந்நித்தியத்தால்வியட்டிபூதர்களான.

(26)

வானவர்கள்யாவர்களுமாண்டருவீற்சாகைகள்போ  
லானசிறப்பைந்தெழுத்திலாசிரித்துக்கொண்டிருப்பா  
ரீனமிலோர்தருமூலத்திரும்புனல்வாக்குறினெழுந்து  
கானமலர்ச்சாகையெலாங்களுன்றுதழைத்திடல்போல.

(28)

சங்கரனுக்குவகையுறச்சதருத்திரஞ்செபிக்கிற்  
பங்கயன்மான்முதலானபண்ணவர்யாவருமுவப்பார்  
பங்கமறுமயேச்சரசம்பந்தமாகியமாயை  
ஆங்கமிசூசத்துவமுற்சொலுங்குண்பேதங்களால்.

(29)

பலசீவரையுமறைத்துப்பந்தமுறுத்திடுமுதலிற்  
சொல்லாகுஞ்சத்துவத்தாற்சுகஞானம்வயிராக  
யிலகாநின்றிடுமெண்மையிவையாதியுண்டாகும்  
விலகாவிராசத்தான்மிசுகாமமொடுதுக்கம்.

(30)

சிவப்பிவைமுனுண்டாகுஞ்சிறவாததாமதத்தா  
னிவப்புறுமாலசியமேநெடுமோகம்பிராந்தியே  
யுவப்படையாக்கறுப்பிவைமுனுண்டாகுமிவ்வாறே  
தவப்படுமாலுத்தமபதார்த்தஞ்சத்துவகுணத்தில்.

(31)

இராசத்தின்மத்திமபதார்த்தமெலாந்தாமதத்தின்  
விராவதமபதார்த்தமெலாமேவிவருமாதலினாற்  
றராதலத்திக்குணத்திரையசகிதமாயாமயமாய்ப்  
புராதனசீவருக்குளதுபோக்கரியசமுசாரம்.

(32)

தீராதசமுசாரஞ்சிவஞானவுதயத்திற்  
பேராதூநின்றிடுமோபேருமறப்பறந்தொழியுஞ்  
சீராயவாத்திகர்தாந்திகழ்ஞானயாகத்தா  
லேராருஞ்சிவஞானமெய்துவதற்கையமிலை.

(33)

யாகமெனப்படுவதிருவகைதூலஞ்சுக்குமென்  
றாகுமவற்றுட்கருமயாகமேதூலமக  
மோகமறுஞானமகமொழிதருகுக்குமமசமா  
மாகநவிலுங்கருமமகமொருமுவகைப்படுமால்.

(34)

கரைதருமம்முன்றின்பேர்காயிகமேவாசகமே  
யுரைபெறுமானதமேயென்றுரைப்பர்காயிகமகந்தான்  
விரைமலருநித்தியநைமித்தியகாமிகமாகும்  
வரைதலின்மந்திரசெபமேவாசகயாகந்தவத்தீர்.

(35)

(கலிநிலைத்துறை.)

மருவுதெய்வத்தியானமேமானதயாக  
மொருவிலாவியையொன்றற்கொன்றுயர்ச்சியாமுணர்வீர்  
பெருசூர்த்தியம்மானதயாகமும்பேசி  
னிருவகைப்படுமுத்தமமதமமேயென்ன.

(36)

மட்டவாங்குமுன்மலைமகள் கூறுடையாலை  
யட்டமூர்த்தியையளவீலின்பருள்பரசிவனை  
யிட்டமாவளத்துத்தியானித்தலெயென்றுஞ்  
சட்டவுத்தமமுத்தமென்பர்நற்றகையோர்.

(௩௬)

கதநிலாவியதிகிரியார்கரத்தனைக்கவின்மான்  
மதம்விராந்தனக்கலைமகண்மனாளைமற்றைப்  
பதம்விராவுவானவரையுட்டியானித்தல்பகரி  
னதமமேயெனவிறைவார்நூலுணர்ச்சியரதலால்.

(௩௭)

முத்திசேர்தரும்வாஞ்சையர்மாயன்முன்னேரைப்  
பித்தினாகியதேவர்களெனப்பிரித்தொழித்துச்  
சத்திகூறுடைப்பரமனைத்தியானித்தறகவாற்  
பத்தியீர்மறைமுடிவுமிவ்வணம்பகர்நதிடுமே.

(௩௮)

சித்தமார்தருபக்குவார்செழுங்கதியுறுபாக்  
குத்தமப்பரசிவனையேதியானிப்பருறுவார்  
சுத்தசித்தமிலபக்குவர்கதிநண்ணத்துணிந்து  
நத்தனாதியர்தமைத்தியானிப்பர்நண்ணுவரோ.

(௩௯)

சருவவுத்தமனாகியபரசிவன்றனக்கு  
மருவுபல்பிறப்பிறப்படைந்துழிதருமாயன்  
பொருவுயர்ச்சியென்றுரைத்திடுமூத்தைவாய்ப்புலையர்  
கருகிருட்கொடுநரகிடைக்கவிழ்வரெக்காலும்.

(௪0)

எண்ணில்பாதகம்பவந்தொறுமீட்டினேர்க்கிருளே  
யுண்ணிலாவநிற்பவர்க்குடற்கரியமாமாயன்  
மண்ணிடைச்சருவாதிகனாய்வயங்கிடுவான்  
றண்ணிலாமுடியோன்பொருளாய்த்தயங்கிடானால்.

(௪௧)

முகுந்தனைச்சருவாதிகனெனநினைமுனகன்  
புகுந்துதுன்புறுநரகிற்பல்பவங்கள்போக்கிடினு  
மிகுந்தமத்தனையாம்பலகற்பம்வீதரினுந்  
தகுந்தண்முத்தியையடைதரானெனமறைசாற்றும்.

(௪2)

அம்புயத்தின்மேலிருப்பவன்முதலியவமார்  
நம்புறுஞ்சருவாதிகரெனவுளநாட்டும்  
வெம்புவல்வீனையாளர்கள்விரிதலைகீழாய்ப்  
பம்புதிநரகமுந்தியெக்காலமும்பதைப்பார்.

(௪௩)

மாயனாதியரிடத்துமுக்கண்ணுடைவள்ள  
னையமார்வியாபகனெனத்தெரிதருநெறியோன்  
பாயவாணவமுதலியமலமறப்பாற்றி  
மேயவின்பமாமுத்தியையடைவன்மேதகையீர்.

(௪௪)

சங்கமேந் துடைநாரணன் முதலியோர் தம்மைச்  
சங்கராசிவசம்புவேசாம்பமாதேவ  
வெங்கறையகவெனத்துதித்தேத்தினும்பாச  
மெங்குமாகியதம்பிரானருளிஞவிரியும்.

(சடு)

வாசுதேவனைமுதலியோர்நாமத்தால்வண்டு  
மூசுகொன்றையான் றிருமுனர்த்தோத்திரமொழியின்  
வீசுதீநரகத்திடைவீழ்வரால்விரைந்து  
பாசில்வேந்தனைத்தாசனாமதிக்கின்வாழ்வுண்டோ.

(சக)

அரியநாயகனாகியமுக்கணம்மாளைக்  
கரியமான்முதலோர்களாப்பாவித்தல்கடனன்  
றரியநற்றவத்துறுவிராதலினுமாபதியே  
பெரியனன்னவன்றியானமேகொள்வர்பேரறிஞர்.

(சஎ)

ஞானயாகநேர்யாகநான்மறையுளுமில்லை  
யானமற்றிதற்கதிகயாகமுமெங்குமில்லை  
மானமாரிதுவாய்த்தவர்க்கரியதுமில்லை  
யீனராயினோர்க்கிதனிடத்திச்சையுமில்லை.

(சஅ)

அருண்மெய்ஞ்ஞானமுண்டாகுவதெவற்குமற்றவற்குத்  
தெருள்விராயிசிவன்பவன்முதற்றிருப்பெயரிற்  
பொருளதாஞ்சிவமூர்த்திபேதங்களிற்புரைசெய்  
மருளனுக்கியசாந்திமுற்சாதனவகையிள்.

(சக)

போற்றும்புண்ணியநீற்றினிற்பொருந்துகண்மணியிற்  
சாற்றுமெய்ச்சிவலிங்கபூசையிற்சிவத்தலத்திற்  
காற்றும்வல்வினையடியிற்கணிப்பரும்பத்திற்  
மாற்றுதற்கரிதாம்விதமியற்கையின்மருவும்.

(டு௦)

சொற்றவ்வீடயங்களிற்றுவேடமுற்றேறன்றப்  
பெற்றவன்பெறன்பெறலரிதாஞ்சிவஞானம்  
பொற்றவச்சிவபூசயாதிகளிஞற்பொருந்து  
முற்றசித்தசஞ்சலம்தொளிருஞானக்கு.

(டுக)

பிரதிபந்தமாமாதலிற்பேசருஞானி  
வரமுறவ்வீடயங்களின்மலிதருதுவேடம்  
பரவுமாறுவைப்பானெனிற்பகருதுங்கேண்மின்  
கரகந்தாங்கியகையுடையருந்தவக்கணத்தீர்.

(டுஉ)

நலமெய்ஞ்ஞானிக்குச்சாத்தியமானஞானத்து  
மிலகுசாதகமானபூசாதிகளிட்டுத்து  
நிலவுவாஞ்சையல்லாற்சிறுதுவேடமுநிலையா  
தலகிலாதமாதவத்தினீர்நன்றறிந்திடுமின்.

(டுங)



எக்கியவைபவகாண்டம்.

உத்தமச்சிவபூசையா திகளினொண்ணான  
சித்தியாதலின்விருப்பமேனானிசெய்திடுவன்  
பெத்தநீங்கினும்பிறங்குறவெழுமுன்வாசனையா  
லொத்தநற்பிரியஞ்சபாவத்தினுற்றிருக்கும்.

(105)

பந்தநீங்குளுன் சிவார்ச்சனைமுதற்பலவற்று  
நந்தவாஞ்சைசெய்யானவன் ஞானியேயல்ல  
னெந்தநாளினுமூக்கமுற்றெக்கருமத்துஞ்  
சிந்தைவைத்தியற்றித்திரிவார்களுஞ்சிலரே.

(106)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஞானிரையமாத்திரத்தேநயக்குமோகமுண்டாகிக்  
கானாதரித்தவாழ்க்கையீர்காலங்கழிப்பாருஞ்சிலரே  
வானாதரிக்குமெய்ஞ்ஞானமகவைபவமுற்றும்புகல்வோன்  
யானாமற்றேர்பலகற்பமியம்பினுலமுடியாதே.

(107)

முற்றுமுணரயாவருக்குமுடியாதாகியிருந்தாலு  
முற்றசிரத்தையாற்கபிலருயர்கணாதமாமுனிவர்  
மற்றுமிருடிமார்பல்லோர்மாண்பார்ஞானயாகத்தைச்  
சொற்றார்த்தத்தமுணர்வினுக்குத்தோய்ந்தமட்டுமுனிவீரே.

(108)

பல்லோருரைக்கப்படினும் துமுழுதும்பயனெத்தேயிருக்கு  
மல்லாற்சிறிதும்விரோதமுறாதுறினும் தனற்றேரடமிலை  
நல்லாராய்மெய்ப்பத்தியொடுநவின்றவதனான்முரண்சிறிதும்  
புல்லாதொவ்வோரனுபோகங்கண்டுபுகன்றதேயாகும்.

(109)

கொல்லேறுகைக்குங்காமாரிகுலவும்பெரியதிருவருளாற்  
சொல்லேறியவண்புகழானென்றாயவாசாரியனான  
நல்லேர்வியாதமுனிசைவஞானியானவனருளா  
லல்லேறாதமனப்பெரியீர்யானுஞானமுடையேனே.

(110)

என்னுசிரியன்மந்தணமாவெனக்குநவின்றானுமக்கியான்  
மன்னாதரவீற்சாரமெலாம்வழாதுசுருக்கியுரைத்திட்டேன்  
பன்னான்முயன்றுத்வமீட்டிப்படராணவமற்றீரிதற்கு  
முன்னுனெவர்க்குமுரைத்திலையுணர்வீர்நமதுமுதுக்குறைவால். ()

இரண்டாவது

வேதார்த்தத்தையுரைத்தவத்தியாயம்முற்றிற்று.

ஆ அத்தியாயம் 2-க்குத் திருவிருத்தம் எள.

உ

முன்றுவது

கருமயாகத்திற்காயிகமகமுரைத்தவத்தியாயம்.

(எழுசீரடியாசிரிய்விருத்தம்.)

இழைகிழித்தெடுத்தாலனைய சிற்றிடைப்பே ரிளமுலைக்குழன்  
மொழிக்கனிவாய்க், குழைகிழித்தொளிர்நங்கருந்தடெடுங்கட் கோ  
ற்றொடிப்பாகரைப்போற்றி, மழைகிழித்துயர் நைமிசவனத்துறை  
வீர் வயங்குவேதார்த்தத்தையுரைத்தாம், பிழைகிழித்துயருங்கரும  
யாகத்திற்பேசுகாயிகமகந்தெரிப்பாம். (க)

தரைகொள்காமியமே தயங்குந்தியமே சாற்றுநைமித்தியமே  
யென், றுரைசெய்காயிகநல்யாகமுவகைத்தாலுவப்புறுகாமியபலன்  
றான், றிரைதலில்சுவர்க்கமுதலியவருத்தசித்தி நன்னித்தியபலன்  
றான், புரைதவிர்த்துயருஞ் சத்துவசுத்திபொலியு நைமித்தியபலன்  
றான். (உ)

பாதகநாசஞ்சிறப்புறுவுணர்வோர்பற்றுவர்காமியயாக  
மேதகுமுணர்வோர்நித்தியமகநைமித்தியமகமுயலுறுவார்  
தீதகவிவர்கள்கிரமமாமுத்திசேருவரினையமும்மகமும் [யு-  
வேதநன்கியற்றவேண்டுமென்றுரைக்கும்விதியினாலியற்றுக்கொமென்

விருப்பமில்லாதுசெய்ப்வரடையார்விழுப்பலமித்தகுமகங்கள்,  
பொருப்புவில்வாங்கிப்புரம்பொடிபடுத்தோன் பூசனையென்றுபாவ  
னைசெய், தருப்புமுட்சிரத்தையொடு மியற்றிடுவோரடைகுவர்முத்  
தியைவிரைந்து, திருப்பயின்ஞானமடைவர்தம்முண்மைதேருபிம்ம  
கங்களாற்றிடுவோர். (ச)

மரகதமேனிமாயவனெச்சமற்றதற்கிறையிளமதியோ, டரவணி  
பெருமானெனத்தெரிந்திடியாற்றுவோர்பிறப்பொழிந்துய்வார், பி  
ரமன்மால்வலாரிமுதலியசுரைப்பெருமகத்திறைவரென்றெண்ணி,  
யுரமிகச்செய்வோர்கற்பகாலாந்தமுழலுவாரெளரவவளற்றில். (ரு)

பொலிதிருப்பெயரிற்பொருளினி லுயர்ச்சிபுண்டுமாதேவனென்  
றேவன், மலியருளோடுமிருக்கின்றனவனேமகங்கள்யாவினு மெவ  
சாலு, நலிவறவாராதனைசெய்ப்படுவோனானிஃதுரைத்தென்முர  
ணி, வலியுடைத்தக்கன்றலையிழந்தடுத்தவானருங்குறைந்ததியாரநி  
யார். (சு)

இன்னமுமுலகினிடேதமில்லகருமெவ்வளவுள்ளவ்வளவும்  
பன்னகாபரணன்பூசையேயென்றுபாங்குறமதிப்பதுநிடேத  
மன்னியகருமங்களுமவன்பூசையெனமதித்திடுதலுஞ்சான்றோ  
ருன்னரிதாயமகாமகமென்றேயுரைப்பராலுணர்வுடைமுனிவீர். (எ)

உ

முன்றுவது

கருமயாகத்திற்காயிகமகமுரைத்தவத்தியாயம்.

(எழுசீரடியாசிரிய்விருத்தம்.)

இழைகிழித்தெடுத்தாலனைய சிற்றிடைப்பே ரிளமுலைக்குழன்  
மொழிக்கனிவாய்க், குழைகிழித்தொளிர்நங்கருந்தநெடுங்கட் கோ  
ற்றொடிப்பாகரைப்போற்றி, மழைகிழித்துயர் நைமிசவனத்துறை  
வீர் வயங்குவேதார்த்தத்தையுரைத்தாம், பிழைகிழித்துயருங்கரும  
யாகத்திற்சேகாயிகமகந்தெரிப்பாம். (க)

தரைகொள்காமியமே தயங்குந்தியமே சாற்றுநைமித்தியமே  
யென், நுரைசெய்காயிகநல்யாகமுவகைத்தாலுவப்புறுகாமியபலன்  
றான், நிரைதலில்சுவர்க்கமுதலியவருத்தசித்தி நன்னித்தியபலன்  
றான், புரைதவிர்த்துயருஞ் சத்துவசத்திபொலிய நைமித்தியபலன்  
றான். (உ)

பாதகநாசஞ்சிறப்புறுவுணர்வோர்பற்றுவர்காமியயாக  
மேதகுமுணர்வோர்நித்தியமகநைமித்தியமகமுயலுவார்  
தீதகலிவர்கள் கிரமமாமுத்திசேருவரினையமும்மகமும் [று-  
வேதநன்கியற்றவேண்டுமென்றுரைக்கும்விதியினாலியற்றுக்கொமென்

விருப்பமில்லாதுசெய்ப்பவரடையார்விழுப்பலமித்தகுமகங்கள்,  
பொருப்புவில்வாங்கிப்புரம்பொடிபடுத்தோன் பூசனையென்றுபாவ  
னைசெய், தருப்புமுட்சிரத்தையொடு மியற்றிடுவோரடைகுவர்முத்  
தியைவிரைந்து, திருப்பயின்ஞானமடைவர்தம்முண்மைதேருபிம்ம  
கங்களாற்றிடுவோர். (ச)

மரகதமேனிமாயவனெச்சமற்றதற்கிறையிளமதியோ, டரவணி  
பெருமானெனத்தெரிந்திடியாற்றுவோர்பிறப்பொழிந்துய்வார், பி  
ரமன்மால்வலாரிமுதலியசுரைப்பெருமகத்திறைவரென்றெண்ணி,  
யுரமிகச்செய்வோர்கற்பகாலாந்தமுழலுவாரெளரவவளற்றில். (ரு)

பொலிதிருப்பெயரிற்பொருளினி லுயர்ச்சிபூண்டுமாதேவனென்  
றேவன், மலியருளோடுமிருக்கின்றனவனேமதங்கள்யாவினு மெவ  
சாலு, நலிவறவாராதனைசெயப்படுவோனானிஃதுரைத்தலென்முர  
ணி, வலியுடைத்தக்கன்றலையிழந்தடுத்தவானருங்குறைந்ததியாரறி  
யார். (சு)

இன்னமுமுலகினிடேதமில்லகருமெவ்வளவுள்ளவ்வளவும்  
பன்னகாபரணன்பூசையென்றுபாங்குறமதிப்பதுநிடேத  
மன்னியகருமங்களுமவன்பூசையெனமதித்திடுதலுஞ்சான்றோ  
ருன்னரிதாயமகாமகமென்றேயுரைப்பராலுணர்வுடைமுனிவீர். (எ)

உ

முன்றுவது

கருமயாகத்திற்காயிகமகமுரைத்தவத்தியாயம்.

(எழுகீரடியாசீரியவீருத்தம்.)

இழைகிழித்தெடுத்தாலனைய சிற்றிடைப்பே ரிளமுலைக்குழன்  
மொழிக்கனிவாய்க், குழைகிழித்தொளிருங்கருந்தநெடுங்கட் கோ  
ற்றொழிப்பாகரைப்போற்றி, மழைகிழித்துயர் நைமிசவனத்துறை  
வீர் வயங்குவேதார்த்தத்தையுரைத்தாம், பிழைகிழித்துயருங்கரும  
யாகத்திற்பேசுகாயிகமகந்தெரிப்பாம். (க)

தரைகொள்காமியமே தயங்குந்தியமே சாற்றுநைமித்தியமே  
யென், றுரைசெய்காயிகநல்யாகமுவகைத்தாலுவப்புறுகாமியபலன்  
றான், றிரைதலில்சுவர்க்கமுதலியவருத்தசித்தி நன்னித்தியபலன்  
றான், புரைதவிர்த்துயருஞ் சத்துவசுத்திபொலியு நைமித்தியபலன்  
றான். (உ)

பாதகநாசஞ்சிறப்புறுவுணர்வோர்பற்றுவர்காமியயாக  
மேதகுமுணர்வோர்நித்தியமகநைமித்தியமகமுயலுவார்  
தீதகலிவர்கள் கிரமமாமுத்திசேசருவரினையமும்மகமும் [று-  
வேதநன்கியற்றவேண்டுமென்றுரைக்கும்விதியினாலியற்றுகோமென்

வீருப்பமில்லாதுசெய்ப்பவரடையார்வீழுப்பலமித்தகுமகங்கள்,  
பொருப்புவில்வாங்கிப்புரம்பொடிபடுத்தோன் பூசனையென்றுபாவ  
னைசெய், தருப்புமுட்சிரத்தையொடு மியற்றிடுவோரடைகுவர்முத்  
தியைவிரைந்து, திருப்பயின்ஞானமடைவர்தம்முண்மைதேருபிம்ம  
கங்களாற்றிடுவோர். (ச)

மரகதமேனிமாயவனெச்சமற்றதற்கிறையிளமதியோ, டரவணி  
பெருமானெனத்தெரிந்திடியாற்றுவோர்பிறப்பொழிந்துய்வார், பி  
ரமன்மால்வலாரிமுதலியசுரரைப்பெருமகத்திறைவரென்றெண்ணி,  
யுரமிகச்செய்வோர்கற்பகாலாந்தமுழுவாரிரொளரவவளற்றில். (ரு)

பொலிதிருப்பெயரிற்பொருளினி லுயர்ச்சிபூண்டுமாதேவனென்  
றேவன், மலியருளோடுமிருக்கின்றானவனெமகங்கள்யாவினு மெவ  
சாலு, நலிவறவாராதனைசெய்ப்படுவேனா னிஃதுரைத்தலென்முர  
ணி, வலியுடைத்தக்கன்றலையிழந்தடுத்தவானருங்குறைந்ததியாரறி  
யார். (சு)

இன்னமுமுலகினிடேதமில்லகருமெவ்வளவுள்ளவ்வளவும்  
பன்னகாபரணன்பூசையெயென்றுபாங்குறமதிப்பதுநிடேத  
மன்னியகருமங்களுமவன்பூசையெனமதித்திடுதலுஞ்சான்றோ  
ருன்னரிதாயமகாமகமென்றேயுரைப்பராலுணர்வுடைமுனிவீர். (எ)



அறவிடைப்பாகன்றிருவடித்தலத்தன்பமைந்தமெய்யடியீசெய்  
மறமுந், திறலுடையறமாய்முடியும்பெருமான்சேவடிக்கன்புரூக்  
கொடிய, ருறவுஞற்றிமொபுண்ணியங்களுந்தீதொன்றிமாபாவமாய்  
முடியும், பெறலரும்பொருணற்றவமெனப்பேணிப்பெற்றுவாழ்ந்திரு  
க்குநன்னெறியீர். (அ)

ஓத்துரைபேணுங்கருமநிட்டருக்கோருதவிசெய்திடுவதுமகமே  
யேத்துநன்னானமுதித்திடற்கதுவோரிலகிகொரணமாகு  
நீத்துநன்னெறியைப்பாவமேமுயன்றேரூனெருவானன்னவர்தமக்கு  
மாத்துயரஞ்சாதுஞற்றுவோனீசன்வனசநல்லடிபணிமுனிவீர். (க)

(கோச்சகக்கலிப்பா.)

ஓருவனிடத்தஞ்சாரமுள்ளதெனவுட்டோன்றிற்  
பருவாச்சோதனையவனைப்பண்ணிவெளிப்படுத்தாமற்  
நிருகுறமற்றவனுறவுஞ்செய்யாமலிருந்திடுதன்  
மருவுமகமாமென்றுவகுத்திடுவார்மாண்புலவோர். (க0)

சாருவாகன்பெளத்தன்சமணன்முதற்புறச்சமயர்  
நேருமொழிகேளானாய்நிந்தைகளுஞ்சொல்லானாய்  
கூருமவரோடுறவுங்கொள்ளானாயிருப்பதுவு  
மோருமகமென்றுரைப்பாருத்தமநூலுணர்ந்தோரே. (க1)

தாவாவைதிகவிதியுந்தாந்திரிகப்பெருவிதியு  
மாவாசற்றுந்தெரியானவாவுபுகன்முதலொன்றை  
யோவாதுதெய்வமெனவுணியொருவன்வழிபடினு  
மாவாருமதுவுமொருமகமென்பார்மாண்புடையோர். (க2)

ஆரணமாகமம்பகருமவையுணர்வுற்றூத்திகனாய்க்  
காரணங்கற்பனைகடந்தகண்ணுசூட்பத்தியொடு  
சீரணவச்செய்கருமஞ்சிதையாதுமுக்கியமாம்  
பூரணஞானமும்புணரும்புகாறுமுத்தியுமடையும். (க3)

வடுத்தவீர்ந்தமாமுனிவீர்வயங்குகாய்கயாகத்  
தெடுத்துரைத்தபலங்களிற்சற்றேற்றந்தாழ்வுற்றிருக்கும்  
விடுத்தல்செயாதுமுடையவிவேகத்தாலுணர்ந்துகொண்மின்  
ரெடுத்தவிதுவிரியாமற்சுருக்கியுரைத்தனன்மாதோ. (க4)

மூன்றாவது

கருமயாகத்திற் காயிகமகமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௩-க்குத் திருவிருத்தம் கூக.

உ

நான்காவது

வாசகயாகமுரைத்தவத்தியாயம்.

(கோச்சகக்கலிப்பா.)

கோசிகமார்பரவஸ்கும்குவிமுலைக்கார்க்குழற்செவ்வாய்த்  
 தேசிகமாதொருபாகர்திருவடியுள்ளுந்திறத்தாற்  
 காசிகவாமிக்குயர்ந்தீர்காயிகயாகம்வகுத்தா  
 மாசிகவாதவர்க்கொல்லாவாசகயாகமும்விள்வாம்.

(க)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

உண்மையாய் நிட்களசைதன்னிய சொரூபமா யொளிராநிற்  
 குந், தண்மையார் பரசிவத்தினின்று மாயாசத்தி சகிதமான, திண்  
 மையார்சேதனமாய்த் திகழ்சோதிசொரூபமாய்ச் சிறந்தெஞ்ஞான்று  
 மொண்மையார்விந்து வெனும்பெயருடைத்தாயுறைபரமொன்றுதி  
 த்ததாலோ.

(உ)

அத்தகையவிந்துவெனும் பரமசித்தினங்கிசமாய்ப் பீசமென்  
 றுஞ், சித்தசித்தென்றுரை யிரண்டினங்கிசமாய்ச் சிறந்தோங்குநாத  
 மென்று, மொத்தவிர்சித்தங்கிசமாய்விந்துவென்று மூவகைப்பேரு  
 றுமப்போது, கொத்தொளியாய் கண்டமாய்ச்சூக்குமமாயொருசத்  
 தங்குலவத்தோன்றும்.

(ஊ)

அந்தவியாபகமானசத்தந்தான்பேருலகத்தாருயிர்க்கு  
 நந்தருத்தவிவரணக்குக்காரணமாகியமுயற்சிறன்குண்டாக்குஞ்  
 சந்தமுறுபிராணவளியதீனமேயாய்மூலாதாரத்தேத்துச்  
 சிந்துதவில்விசேடமாய்பிவியத்தியாய்ப்பொன்போற்றிகமுமாதோ.

சோதியாய்ச்சஞ்சலமில்லாததாய்மூலத்துத்துலங்கவ்வாக்கை  
 நீதியார்பரையென்பர்விவரணநல் லுருவமாய்நிகழ்மனத்தா  
 லாதிமூலத்தினின்றுமவ்வாக்குநாபியிற்சென்றபிவியத்தங்  
 கோதிலாதாம்பொழுதுமுன்னையினுமதிகசத்தங்கொண்டிமாதோ.()

சஞ்சலஞ்சற் றேயுளதாயுறைதருமவ் வாக்கினின்பை சந்தி  
 யென்பர், விஞ்சலுறுமதுநடு நாடியின்வழியே யிதயத்தைமேவா  
 நின்று, வஞ்சமகல்குக்கும சொரூபத்தால் விபாகமுற்று வயங்குதீப்  
 போ, வெஞ்சலில்காந்தியு முடைத்தாயிருக்குமதை மத்திமையென்  
 றியம்புவாரால்.

(ஈ)

ஆற்றலுறுமந்நிலைநின்றவ்வாக்குத்தமதானமரனுக்காகிப்  
 போற்றலுறப்படுபிரமரந்திரத்தையடைந்துபிண்டபூதமாகி  
 மாற்றவரிதாயசுயம்பிரகாசவானந்தமயசொரூபத் [மா.(எ)  
 தேற்றமொடாங்குறையிறைவனிடஞ்சார்ந்தக்கரசொருபமெய்துமம்

வார்ந்தவவ்வக்கரசொருபந் தூலஞ்சுக்குமமென வீர்வகைய  
 வற்று, ளார்ந்தபிறர்செவிப்புலனும் வைகரிரூபத்தையடைந்தகார  
 முன்னாச், சார்ந்தவைம்பத்தோ ரெழுத்தின்சொரூபமாய்வெழுத்  
 தாற்சமைந்தப்பற்ப, நேர்ந்தபத்சொரூபமாய் மந்திரசொரூபமாய்த்  
 திகழந்தூலம். (அ)

வர்தருகுக்குமநாதசொரூபவோ மெனுமெழுத்தொன்றின்சொ  
 ரூபஞ், சார்தலுறுபைசந்திமத் திமைக்குமென்முன்னுந்தானமென்  
 றும், வார்புருவநடுமேற் பட்டிருத்தலால்வண்பரமாதாரமென்று,  
 மார்தருவைகரிபாகம் பூரணமாயமைதலிற் பூரகமேயென்றும். (க)

பிழையில்பலவறங்களுக்கும் பலமாயபெரும்பரமானந்தத்திற்  
 குத், தழைவியத்தானமே யாதலினூற் புண்ணியபாசனமேயென்  
 றுங், கழைகுழைக்குஞ் சிலையான்மெய் நீறுபடநுதல்விழித்த கட  
 வுன்பாதத், துழைநிறுத்து மனமுடையாரறை பிரமரந்திரமாமுயர்  
 தானத்தில். (க0)

பெருக்கமிகுந்தொளிர்சபைக்கவயவங்களாயன்னப்பெயர்மனுக்க  
 ணிருக்குமகரஞ்சகரமிரண்டுமோராகாரமியல்பினெய்துந்  
 திருக்கறவெவ்வாறென்னிற்பேரருளாற்சுவையொடுசிவணியமேனி  
 யருக்ககரம்புருடபாகஞ்சகரம்பரைபாகமாகுமாலோ. (கக)

தக்கபரைபுருட னெடபேதத்தை யெப்போதனு சந்தானம்  
 பண்ணுந், தொக்கவப்போதே சோகமெனச்சொல் பரமான்மமனுத்  
 துலங்கவாகு, மொக்கவதனிடத்துள்ள சகரத்தை யகரத்தையுலோ  
 பஞ்செய்து, மிக்கசந்திசெய்துகொளிற் பிரணவமாமதன்மகிமை  
 விளம்புவார்யார். (க2)

அதுசகலமனுக்களுக்குமாதியாமனனத்தாலடரும்பந்த  
 முதுபயந்க்கித்தியினுறுத்தலின்மந்திரமென்றுமொழிவர்நல்லோர்  
 சதிமலியிம்மனுவான்மந்திரமாதாவாகியமாதருகையம்ம  
 மதிவதனமயேச்சுரிசொரூபமாவுண்டாகியவங்குமாலோ. (கங)

(எண்கீரடியாசிரியவிருத்தம்.)

மன்னியபிராணவளியால்வியத்தமானநாதசொரூபமாய்பிர  
 ணவத்தினின்று, முன்னியவைகரிசத்தந்தோன்றுதற் கக்காலத்து  
 சுவாசநிசுவாச சொரூபமேயான, பன்னியவப்பிராணவளிவியாபார  
 மில்லாப்பண்பினுதைமெவ்வாறபிவியத்தியாகு, மின்னியவைகரி  
 சத்த மெவ்வாறுண்டாகும் விளம்புகெனில் விளம்பிடுதும்வளம்பெ  
 றுமாதவத்தீர். (கச)

\* அத்தகுபிராணவளியின் சொரூபமுன்றொன்ற தோமுகமாய்ப் பூரகசொரூபமாயமைய, வொத்தவபானவிருத்தி சொரூபமாயிருக்கு மொன்று மேன்முகமாயிரேசகரூபமதாய், வைத்தபிராணவிருத்தி சொரூபமாயிருக்குமற்றொன்று பிராணவபானச்சந்தியாகி, மெத்திய சும்பகரூபமாயுறுவியானவிருத்தி சொரூபமதாகித்திருத்தியுறவிரு க்கும். (கடு)

அந்தவியானவிருத்தி சொரூபமேயாகியவிர் பிராணனாநாதமபி வியத்தமாகி, நந்தலில்லைகரிவாக்கை யுற்பத்திசெய்யு நலமருவுமாத வத்தீருணர்மின தூநிற்க, விந்தமகாமந்திரந்தான் பிரசித்தமாகியிரு ந்தாலுங் குரவனருளாற் றெளியவேண்டுஞ், சந்தமிகுதூல்பலகற்றி ருந்தாலு முணர்ச்சிதழையவிருந்தாலு முணர்வதற்கரியதாமால். ( )

பரசிவனேயேயருத்தமாக வுடையஃதிப்பண்பார் மந்திரமதனா லிதற்குயர்வொப்பின்று, வரமிகுமிம்மொழியுண்மைமுக்காலுநான்கு வருட மூவருடமுறு பணிவிடைசெய்தன்பு, விரவியமாணக்கனைப் பல் சோதனைகள்செய்துமேன்மையுணர்ந் துபதேசித்திடவேண்டு மிதனைக், கரவுடையவபக்குவனுக் குபதேசஞ்செய்யிற் கடுகமரணம் பொருந்தித் துயர்வரிருவருமே. (கஎ)

மந்திரங்களுக்கெலாமா துருவேயாமம் மா துருகைமத்திமைத்தா னத்திருக்கும்போது, புந்தியினிலிருப்ப தாயனேகவிதபேதம்பொ ருந்திமகாமந்திரசொரூபமாய்மறையின், சுந்தரசொரூபமாய்ச் சுசத் தவபசத்த சொரூபமாயுதிக்கு முயர்சத்திசிவமாகிப், பந்தமெமக்கொ ழிப்பானெப்படி யிருக்கின்றனப்படியேமா துருகையுமீர்வகையாகி யிருக்கும். (கஅ)

உரைசெயுமக்கர சொரூபமாகிய விவ்வித்தையோராகாரத்தி னாற் சத்திவாசகமாய்த், தரைபுகழ்மற்றோ ராகாரத்தினாற் சிவவா சகமாய் நன்கிருக்குமிந்திரிய கோசரமாம், புரையாருஞ்சத்தமே பத மனாதீத பூரணநின்மலசிவமே யபதமெனப்படுமால், வரையாருமிப் பதமே பதமல்லாதவனாய் வயங்குறுமப்பரசிவன் மெய்ச்சொரூபத் தைத்தெரிக்கும். (கக)

இப்பதவபதவிபாகத்தை யுறத்தெரிவா னெனவனவன்மெய்ஞ்ஞா னியேமா துருகாசொரூப, வைப்பனைமெய்ப்பதசோதனைபுரிவோன் சகலமந்திரசித்தியுமுடையோனவற்கரியதீயாது, செப்பரியபரை முதனான்கவத்தை யுறுபதத்திற் சேரொருபாகமதாம் வைகரிருபசத் தந், தப்பறவொன்றாயியல்பி னீருந்தாலுமுயிர்கடமக்குபகாரார்த்த மாய்த்தானபேதத்தால். (20)

அகரவுயிர்முதல்விசர்க்கமளவுமொரு பதினாறருஞ்சுரங்களாயும் பின்சுடதபவென்னப், பகர்வருக்கமைந்தாயும் யரலவவென்றுரை க்கப்படு நான்குமுப்பதா மெய்முதனான்குஞ்சேர்ந், துகலருமீர்வித



மாயு மாகுமறுவலுமேலுரைத்த சுரம்பதினாறுஞ்சாநாசிகமே, நிகர்  
வரியநிரநாசிகமேயென் நிரண்டாய்நிகழ் முப்பானிரண்டாகு நெ  
டியதவத்தோரே. (உக)

ஒருமிரண்டாம்பாக மைவருக்கங்களுக்கு முற்றிடுமக்கரங்க  
ளோரிருபத்தைந்தாயுஞ், சேருமிருபத்தாற மெய்முதலெட்டாயுஞ்  
சேர்ந்தொருமுப்பதிற்று மூன்றக்கரமாம் பின்னுஞ், சாருமிரண்டக்  
கரமீவ்வா நிவ்வக்கரங்கடாஞ் சுரமேவியஞ் சனமேயென் நிரண்டு  
விதமாந், தேருமீவ்வாறு லோகோபகாரத்தி னிமித்தந்தீர்வரியபல  
வாகாரங்களை நன்குறுமே. (உஉ)

ஒவ்வோராகாரத்தா லொவ்வேவர்சுத்தியுண்டா முலகினருட்  
டந்தங் காரியசித்திக்காக, வெவ்வமில்வையதிக வாகாரங்களைச் சில்  
லோருமேத்திடுமாகம வாகாரங்களைச் சில்லோருஞ், செவ்விலவுகிக  
வாகாரங்களைச் சில்லோருஞ் சிறப்பவனுட்டிப்பார்கடேர் தரினெல்  
லோரு, மவ்வியமில்பரன் பரையையாசிரித்தல்போல வாசிரிப்பர்  
பதாகாரங்களை நாளுமறிவீர். (உங)

கெழுமுபரைபைசந்தி மத்திமைநல் லுருவாய்க் கிரமமாயுதித்த  
வுயர்மாதுருகைதான, வழுவறுபேதங்களினால் வெளிப்படையேயா  
கிவைகரி ரூபத்தையடைகின்றதம்மாதுருகை, தொழுதகையதூலஞ்  
சூக்குமமதிசூக்குமமாய்ச் சுடர்சத்திசம்பந்தமாயபரசிவனை, முழுமுத  
லென்றெடுத்துரைக்குமரும்பரைபைசந்திமுதலாயவவத்தைகட்டுப்  
பூருவத்துமாதோ. (உச)

மருவுவிந் துநாதத்தின் சொரூபமாகிய வெம்மாதுருகா சொரூப  
முண்டோவதுதான் சூக்குமமாய்க், கருதயன்மான் முதலியர்க்குந்  
தெரிவரிதாய்ப் பரமகாரணசித்துருவபரசிவ சொரூபமாகும், வெரு  
வறவீவ்வகைதெரிந் துகொண்டுமனுச்செபிக்கவேண்டுமா வெவ்வகை  
மந்திரங்களும்யாவர்கூளுங், குருபரனல்கிடப்பெறினற்சித்தியாமின்  
றேற் கூடாதாலநர்த்தமாய் முடிதருநன்குணர்வீர். (உடு)

நான்காவது

வாசகயாகமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆக அத்தியாயம் ச-க்குத் திருவிருத்தம் ககக.

உ

ஐந்தாவது

பிரணவத்தின் பெருமையுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

இலகுறுசுற்றம்பலத்தினனவரதநடநவி லுமிணையி ல்பாத  
மலரிதயத்தடத்துமலர்தரக்கண்டுநாணாளுமகிழ்ச்சிபூப்பீ  
ரலகில்புகழ்வாசகயாகம்பொதுவீனுரைத்தாமற்றதின்சிறப்பும் [ரூம்  
பலவகையவவற்றுண்முதற்பிரணவத்தின் பெருமைதனைப்பகரலுற்

பரமென்றுமபரமென்றும்பிரணவமீர்வகையாகும்பரம்யாதென்னி  
ல், வரமொன்றுசிதானந்தசொரூபமாகியசிவமேமதித்தற்கெட்டா  
வுரமொன்றுமானந்தமாக்குபிரகருடத்தோடுறவெஞ்ஞான்றுந்  
திரமொன்றிநூதனமாயிருத்தலிற்பிரணவமெனத்திகழுமீது. (உ)

மருவபரப்பிரணவமென்பது மாயாசொரூபமாய் வயங்குசத்த,  
வுருவமேயிம்மனுவினாற் சிவதத்துவவுண்மை ஞானமென்னும், பொ  
ருவீல்பிரகருட முண்டாகிப் புதியமகத்துவமெய்பொலி சீவர்க்குத்,  
திருவமுறவுறுதலிற் பிரணவமென. மொழிவரிதைத் தெளிந்தோர்  
யாரும். (ஊ)

ஓங்குபரப்பிரணவமாம்பரசிவவாச்சியத்தினுக்கீதுறவெஞ்ஞான்று  
நீங்குதலில்வாசகமாதலினளவிலொளிமயமாய்நிறைவாய்நின்ற  
தேங்குகருணைப்பரவப்பிரணவத்தையடைவதற்குச்சிறவாநின்ற  
பாங்குபெறுகாரணநன்காதலிற்பிரணவமென்றும்பகருவாரால். (ச)

முன்னர்மலரவனதிகபத்தியொடுநீறுடலமுழுதம்பூசி  
மின்னவிருநெடுஞ்சடைவற்கலைதரித்திந்திரியசயமேவச்செய்தே  
யுன்னருமைந்தழனாப்பணிநுந்தொருமூவருடந்தன்னுளத்துநாப்பட்ட  
பன்னககங்கணன்டித்தாமரையிருத்தியரியதவம்பண்ணினானே. (ரு)

நெடியதவமில்வாறுபுரிந்துமாதேவனருணிரம்பப்பெற்றுக் [ணிப்  
கடியமரைமலரிருக்கைக்காமர்நான்முகப்பெருமான்கருத்தினெண்  
படியவீரந்தரஞ்சுவர்க்கமிம்முன்றுமுறச்சிருட்டிபண்ணினான்பின்  
கொடியதவச்சுடர்த்தழலினம்முன்றுநீரூகக்கொருத்தினானே. (கூ)

அக்காலையம்முன்றினின்றுமுறையக்கினியுமடருங்காற்று, மிக்  
கானசெங்கதிருமுதித்தனவம்முன்றனையுமீட்டுமீவேதன், ரொக்கார்  
செந்தவத்தழலாற்றகித்தனனம்முன்றின்முறைதூய்மைசான்ற, தக்  
கார்சொலிருக்குமுதன்மறைமுன்றுமுதித்தனமாதவத்துமிக்கீர். (எ)

அத்தகையமறைகளையுமவ்வாறேதகித்தனன்மற்றவற்றினின்று  
முத்தமமார்முறைவியாகிருதிகளோர்முன்றுமுதித்தனபின்சீவன்  
முத்தர்புகழவற்றினையுந்தகித்தான்மற்றவற்றினின்றுமுறையேபல்  
லா, தித்தரெனவொளிரகரவுகரமகரத்தோற்றந்திகழ்ந்தவம்மா. (அ)

அகரமுதன்முன்றனையுமுறச்சேர்த்தோமெனவைத்தானலரின்மே  
லோ, னகநிலவிப்பிரணவத்துப்பரசிவமேபிரதிவிம்பமாயிருக்கு  
மகலமுறவாதலின்மற்றதுசிவவாசகமென்றேயறிஞர்சொல்வ  
ரகமில்பாம்பொருளதுவுமிதுவுமிரண்டலவிரும்புமழலும்போலும்.

பேராரிப்பிரணவமும்பரசிவத்தின்வேரூகாப்பெற்றியாலே  
சீரார்பல்பொருளுக்குமிக்கபிரகாசகமாய்த்திகழாநிற்கு [ன்றன்மு  
மோராய்கொலோர்ந்தனைகொலையுற்றாய்கொல்லோவென்றொருவ  
னேராகுமொருவன்முகநோக்கிவினாவிடினுண்மைநிகழ்விடைக்கும்.

பொருள்பலவு மவற்றியல்புத் திரிபறன்குணர்ந் தொருவன்  
பொருந்திமற்றோர், தெருளுடையான்முகநோக்கி வற்புறுத்தவினா  
வினுண்மைதிகழ்விடைக்கு, மருள்செறியோமென் றுரைக்கப்படுக  
வினாவிது பொருள்களனைத்தினுக்கு, மருளகல்வாசகமாகுமிதுசெபி  
க்கிற்செபித்தவனே மனுக்கள்யாவும். (கக)

தண்ணியவிம்மந்திரத்திற் குறுதெய்வம்பரசிவமே சாற்றிதற்கு,  
ணண்ணியமூன்றக் கரசம்பந்தங்கடமை முறையினவிலக்கேண்மி,  
னெண்ணியநாணிமுகன் றிருமாவிலங்குமுருத்திரனென்னு மிப்பமுத்  
தேவுங், கண்ணியசோணஞ்சிதமே நீலமேயெனக் கரையுநிறமோர்  
மூன்றும். (கஉ)

ஆர்தருசாக்கிரங்கனவு சுழுத்தியெனவழுத்தலுற மவத்தை  
மூன்றுஞ், சார்தருநற்பிருதிவியந்தரஞ் சுவர்க்கமெனநிலத்ததான  
மூன்றுஞ், சோர்தரலிலுதாத்தவனுதாத்த சொரீதங்களெனுஞ் சர  
மோர்மூன்றும், வார்தருநல்லிருக் கொளிருமிய சுருவஞ்சாமமெனு  
மறையோர்மூன்றும். (கங)

காருகபத்தியமாதி யமூன்மூன்றும் விடியன்முதற்கால மூன்  
றுஞ், சோருதலில்குண மூன்றுஞ்சிருட்டி முதலாயுள்ள தொழி  
லோர்மூன்று, மாருமினும்பிறவுமாமங்குட்ட முதற்கனி ட்டையளவு  
மம்ம, நேரும்விரற்சந்தி கண்மூன்றினு மெழுத்தோர் மூன்றினையு  
நியாசஞ்செய்தல். (கச)

அங்கநியாசஞ்செய்கநாபியிதயஞ்சிரசிலறைந்தவாறே  
பங்கமிலிம்மந்திரத்தைப்பத்திலக்கஞ்செபஞ்செய்யிற்பலவாயுள்ள  
துங்கமலிமந்திரநற்சித்தியட்டசித்தியறுதொழிலின்சித்தி  
சங்கரன்பேரருளுடனும்போம்பாசம்வரு ஞானந்தையுமுத்தி. (கரு)

ஐந்தாவது

பிரணவத்தின் பெருமையுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ ஆத்தியாயம் ௫-க்குத் திருவிருத்தம் ககக.

உ

ஆறாவது

காயத்திரிமந்திரமுரைத்தவத்தியாயம்.

(எழுதீரடியாசிரியவிருத்தம்.)

கரணவந்தமுநாடுதற்கரிதாயகாமரு திருவருட்பாகன்  
சரணவந்தனைநாடொறுமிகப்புரியுந்தண்ணியகுணப்பெருந்தவத்தி  
பிரணவந்தமுவுபெருமையிற்சிற்றி லும்பேசிலம்பெயருரைப்பாரு  
முரணவந்தவிர்காயத்திரிமனுவைமொழிவமங்கத்தொடுமுணர்வீர்



அருண்மிகுகாயத்திரி தனக்கங்கமாம்வியாகிருதிகளோரேழ்  
பொருண்மிகுமவைகட்கிருடிகண்முறையேபுகலு துமத்திர்பிருகு  
தெருண்மிகுசுச்சன்வசிட்டன்கோதமன்சீர்க்காசிபனங்கிரசுவெனு  
மிருண்மிகுமலந்தீரிவரெழுவோரேயிலங்குசந்தசமுறைகேண்மின்.

திருமிகுகாயத்திரிநலுட்டிணியேசீர்செறிதருமனுட்டுப்பு, புரு  
கதிபந்திதிரிட்டிப்புசகதிபுகன்றிமிமிவைகளோரேழே, யொருவறு  
தேவர்முறைமையினழல்காலோரெழுபசம்பரித்தேரோன், வெருவி  
லாண்டளப்போன்வருணனிந்திரனல்விச்சுவதேவரென்றெழுவர்.()

பேசுகுகாயத்திரிமனுவினுக்குவிச்சுவாமித்திரன்முனிவ  
னாசரமிகுகாயத்திரியறிஞரறைதருசந்தசவாகுஞ்  
சீதளகமலமுக்கைமுறுக்குடையச்சிவந்தெழுகதிரவன்றெய்வம்  
பூசரங்குழைத்துப்புரம்பொடிபடுத்தபுண்ணியனையதிதெய்வம். (ச)

அலங்குநற்காயத்திரிசிரோமனுவிந்கணிமுலைசுமக்கலாற்றாது  
கலங்கிநைந்தொசியுநசுப்புடைக்கலைமான்கனிநலமுண்டவனிருடி  
நலங்குடிகொளுஞ்சந்தசவனுட்டுப்புநாயகிகண்களிகூர [ம்.  
விலங்குபொன்மன்றிற்றிருநடம்புரியுமிணையிலாவெந்தையேதெய்வ

பாதமோர்முன்றுங் குக்கிகளாறும் பகர்சருசிரங்க ளோரைந்  
து, மேதகுமழல்போ னிறமுடைமுகமும் வெண்ணிறமேனியும் வெ  
ண்மைக், கோதகல்கமல விதழ்சிகர்வழியுங் கொண்டுகாயத்திரி உய  
ங்குந், தீதறச்செபஞ்செய் காலையிவ்வாறு தியானித்தல் வேண்டுமா  
தவத்தீர். (சா)

இருக்கியசுருநற்சாமமாமறைகளிவையொருமூன்றுமுத்தாள் க  
டருக்கியமுதற்றிக்கணி முதல்வயிறுதக்கண திக்குமற்றிரண்டாந்  
திருக்கிளருதரம்பச்சிமதிக்கேதிகழுமூன்றுவதிசுக்கி  
சுருக்கமிலாதவுத்தர திக்கே துலங்குநான்காமகடாகும். (எ)

கேழன்மேற்றிக்கைந்தாமெழிற்பண்டிகீழ்த்திக்காரும்வயி னாகு  
நாடியவட்டாதசுபுராணங்கண்பியாம்பிரபஞ்சமெல்லா  
நீடியசரீரநிறைந்தவாகாயநிகரிலாவயிற்றினந்தரமா  
மீடியல்சந்தசுகள்கன தனங்களிதயநற்றருமசாத்திரமே. (அ)

சாய்வறுநியாயசாத்திரந்தோள்கள்சாங்கியமிரண்டுஞ்சோத்திரங்க  
ணையமார்சிட்சைடுவி யாகரணநிருத்தமேசோதிடங்கற்ப  
மாயவிலவந்துஞ்சிரங்களொள்ளழலையவீர்தருதிருமுகமாகும்  
பாயமீமாஞ்சையிலக்கணமாகும்பளகிலாவதர்வணஞ்சேட்டை. (க)

ஒருநான்முகத்தேதான்சென்னிமற்றெமையாளுருத்திரன்சிகையரியி  
சேருமிவ்வாறுஞ்சிறப்புறுகாயத்திரிமனுத்தூலசரீரஞ் [தயஞ்  
சாருமற்றதனுக்கோங்குவேதாந்தசாத்திரஞ்சுக்குமசரீரம்  
யாருநன்கேத்தப்படுமதிசூடுமெம்பிரானந்தரியாமி. (க0)



அரியவிக்காயத்திரிப்பெருமனுவையக்கரமுறைப்படியுடலிற்  
பிரியமார்நியாசஞ்செய்திடவேண்டும்பேசுமற்றதற்கங்கநவில்வாந்  
சரியலரணமூன்றொருங்கவியத்தழனகைசெய்தமாதேவன் [ர்  
பெரியமெய்யருளுக்கிலக்கமாய்நாளும்பிறங்குறுமுதுக்குறைவுடையீ

பாதவங்குட்டங்காடுநற்கணக்கால்பகர்முழந்தாள்கவான்குய்ய  
மேதமில்ண்டங்கடிவடிவுந்தியிலகுறுமுதரமொண்டனங்கள்  
பூதமாரிதயங்கண்டமானனங்கபோலம்வார்நாசிரேந்திரமே  
மாதர்வண்புருவழத்தியம்பாலம்வளமுறுபூருவமுகமே. (கஉ)

தக்கணமுகமேபச்சிமமுகமேதயங்குறுமுத்தரமுகமே, மிக்கநற்  
சிரசிவ்விருபத்துநான்கும்விளம்பிடுமங்கங்களுணர்வீர், தொக்கவிம்  
மனுவைச்செபஞ்செயுங்கலைத் தூத்தகு தியானஞ்செய்நிறங்க, எக்  
கரமிருபன்னிரண்டிற்குமுறையேயறைகுது மறைமுழுதுணர்ந்தீர்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

எழுவாய்வன்னஞ்சண்பகப்பூவிரண்டாவதுசாமலவன்னம்  
வழுவாமூன்றுபிங்களமாம்வயங்குநீலமணிநான்கு  
பழுதாகவைந்தாறேழும்படர்செந்தழன்மினெட்டாகுந்  
தழுவாதரவொன்பானுடுவாந்தசவக்கரந்தான்முழுநீலம். (கச)

பதினொன்றரத்தசுப்பிரமாம்பன்னிரண்டொண்சாமலமே  
பதின்மூன்றுயர்சுப்பிரமாகும்பதினொன்கம்மவரிசனமே  
பதினேந்தியலஞ்சுப்பிரமேபதினொறவிர்பதுமராகம்  
பதினேழுவவுமதியமேபதினெட்டறைசுப்பிரவன்னம். (கரு)

ஒன்பான்றலைப்பெயொருபான்விண்ணுலகாள்புனிதனீலமணி  
யன்பாரிருபதாநெய்த்தோரருணகாந்தியிருபத்தொன்  
நின்பாரிருபத்திரண்டூதானிலங்குநீலோற்பலப்பூவாங்  
கொன்பாய்சங்கந்தளவுமதிசுலவுமிருபான்மூன்றம்மா. (கக)

ஈற்றுவன்னஞ்செழுந்தீபமில்வாறிருபன்னிரண்டினையுஞ்  
சாற்றுநிறத்திறியானித்தறக்கதாமில்வெழுத்துகளுட்  
போற்றுஞ்சிலமாபாதகங்கள்போக்குமுப்பாதகங்கள்சில  
மாற்றுமற்றைப்பாதகங்கண்மாயவழிக்குஞ்சிலமாதோ. (கௌ)

அன்னதானந்தனக்குமேலானதானமில்லேகாற  
றன்னமேனும்விருப்பாததவத்தின்மேலாந்தவமில்லை  
பன்னுதெய்வங்களுண்முக்கட்பகவன்மேற்றெய்வமும்மில்லை  
மன்னுதவத்தீரிவைபோலிம்மனுவினமேலாமனுவில்லை. (கஅ)

ஆதலாலிம்மந்திரத்தையாசானருளிணுறத்தெரிந்து  
காதன்மிகுக்கணையியன்றகனிவினீந்துகளங்கறுத்த  
நாதனருள்சிந்தித்திருபானுண்கிலக்கஞ்செபஞ்செய்து  
தீதிலொருநாலாயிரவாச்சியவோமமுஞ்செய்திவொனேல். (கக)

அண்ணாண்மாபாதகனெனிணுமகன்றேயொழியுந்தீமையெலா  
மன்னாநிற்குமனுச்சித்திமற்றைநலமெலாம்பலிக்கு  
முன்னும்விடியனறுநீரின்முழுகியோராயிரஞ்செபிக்கி  
னின்னாவிலனாயிட்டார்த்தமெல்லாம்பெறுவனின்புறவே. (20)

(கொச்சகங்கலிப்பா.)

ஆசவனையராதீண்டுமக்காலையாநறுநெய்  
கோதில்கதிரச்சமிதைகொண்டிக்காடத்திரியான்  
மேதகுமோமம்புரியின்மிக்கதிரவியமுண்டாம்  
போதமுடையீரிணுமப்புண்ணியகாலத்தமைய. (21)

கதிரவனுக்கிம்மனுவாற்காமரருக்கியநல்கி  
லதிர்கடல்சூழ்புவிவியப்பவவாவியவெலாமருவுந்  
துதிமருவுகோமயநற்குரணநெய்கொண்டோம  
மதிமருவாயிரம்புரியின்மலிபயக்கோநனிமல்கும். (22)

வெள்ளியதண்டுலவோமம்வீரும்பின்மிசுகற்புடைய  
வெள்ளரும்பேரெழின்மடவாளெய்துவணைற்கொடிபுரியிற்  
றள்ளரியபெருங்குணத்துச்சந்தானமிகவுண்டாங்  
கள்ளமறுகுடப்புணலைக்கருதுறுமிம்மந்திரத்தால். (23)

இலங்கவெண்ணாயிரந்தரநன்கேற்பவபிமந்திரித்து  
நலங்கொளும்புணல்கொண்டுநானஞ்செய்திடினம்ம  
கலங்கலுறுதீயகனாக்கண்டதோடங்கழியும்  
விலங்கல்குழைத்தவனருளேவிரும்பிமனங்குழைந்திடுவீர். (24)

தீபசுவைப்பாலருந்திச்செபமிலக்கமுறச்செய்யி  
னாயவபமிருத்தொழியுமாரெயருந்திச்செபிக்கி  
னையமுறுங்கல்விவயலாங்கழ்நாபியளவறனின்  
றேயவிலக்கஞ்செபிக்கினிராச்சியஞ்சித்திக்குமே. (25)

ஆவிர்பலாசலரோமமாற்றினுமிசுசெவ்வஞ்  
சவிக்கொள்வேதசசமிதையாற்புரியின்மலைபொழியு  
முமையிலின்சுவைமதுவாரோமஞ்செய்திடினம்ம  
புவனம்வியப்புறநாளும்புறவலவசியமுறுமே. (26)

மதுவொடுபாயசங்கலந்துவளரோமம்புரிந்திடிற்செம்  
பதுமுகமடமாதர்பலர்பின்புதொட்டர்ந்திடுவா  
ரெதிரறுநெய்யோமத்தாலெப்பலமுண்டாகு  
மதிக்கடையோமத்தாலன்னமிகச்சித்திக்கும். (27)

கொளவியமைந்துண்டிலக்கங்கனிகருத்திற்செபஞ்செய்யிற்  
செவ்வியபுருவனாநந்திகழ்ந்துதோன்றிடுமுழங்கா  
லவ்வளவுநீரிடைநின்றமைகொடியுறக்கணிக்கின்  
வெவ்வீனையாகவப்பாரின்வெற்றிமிகவந்துறுமே. (28)

தழையருக்கசமிதையொடுதயிலமுங்கொண்டேழுநாள்  
விழைதருவோமம்புரியின்வேதியரல்லாப்பகைஞர்  
குழைவரினுமவருருவங்குறிபெறமண்ணிடையெழுதிப்  
பிழைமிகுமத்தரியலர்தம்பெயரைமார்பினிலெழுதி.

(உக)

அத்தலையிலிருதாளுமமைதரவைத்துறநின்ற  
இத்தவொருமையிற்கணிப்பிற்செத்தொழிவரப்பகைஞ  
ருத்தமவிம்மந்திரந்தானுறுமாவிசாரத்தி  
லொத்தவெழுத்துகள்பிரதிலேமமுறச்செபித்திசங்கால்.

(உ௦)

வெய்யபிரமாத் திரமாமேதகுமாசிரியனீடை  
யையமறவுணர்ந்திதனையாற்றிடவேண்டிமம்மா  
செய்யமுறையுணராதுசெயிற்செடுவன்செய்தவனே  
மையிலுபசங்காரமாண்புமிகச்செய்வதற்கு.

(உக)

ஆச்சியம்பாலெள்ளானந்தாலோமம்புரிந்திக  
மாச்செறிபச்சிலையோமம்வாட்டுசுரங்கனையழிக்கு  
மீச்செலதவரசினுறுவிறகாலோமம்புரியிற்  
கோச்சயிந்தவங்கயங்கள் கொண்டரோகந்தவிரும்.

(உ௨)

சுவைபொலாச்சியத்தாற்றாயவோமம்புரியி  
னவையகன்றுசுகமருவநாற்பாதவுயிர்யாவங்  
குவையுறுபல்பாவமெலாங்குழையமுழந்தாளளவு  
செவையுறுநீரிடைநின்றசெபஞ்செய்யவேண்டிமால்.

(உ௩)

நண்ணியசுத்தியனுகூநலக்கவபிமந்திரித்துப்  
புண்ணியநீறினிதளிக்கிற்பூதபைசாசப்பயம்போந்  
தண்ணியவிம்மனுப்பெருமைசாற்றிடவல்லவர்யாவர்  
கண்ணியவோமஞ்செபத்தாற்கைகூடுநினைத்தவெலாம்.

(உ௪)

இக்காயத்திரிசெபத்தாலெழின்ஞானவிச்சையுறு  
மிக்கானவோமத்தான்மிளிர்ஞானமகங்கிடைக்கு  
மெக்காலுமின்பமரூதிலகுறுமுத்தியுமெய்துந்  
தக்காராயுள்ளீர்நூந்தண்மையுளத்துணர்ந்துகொண்மின்.

(உ௫)

### ஆரூவது

காயத்திரிமந்திர முரைத்தவத்தியாய முற்றிற்று.

ஆ.. அத்தியாயம் சு-க்குத் திருவிருத்தம் ஈகூகூ.

உ

ஏழாவது

ஆன்மமந்திரமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

மாயத்திரியும்வானவரைமதியாநுண்மைமதியினர்க்கு  
நேயத்திரியம்பகனிமலனெடியகருணாகரன்சோதி  
பாயத்திரிவிற்கரன்பதமேப்பற்றிக்கடியப்பற்றொழித்தீர்  
சாயத்திரிமந்திரநவின்ராங்கருதுமான்மமனுநவில்வாம். (க)

மிக்கவான்மமனுவினுக்குமிளிர் தாமரைமேலவனி ருடி  
தக்ககாயத்திரியேசந்தசுநற்றெய்வம்பரவான்மா  
நக்கசிவனானஞ்சத்தநல்லபீசம்பரசிவமே  
தொக்கவிசுநாற்சிவசத்திசொருபமான திம்மனுவே. (உ)

சுமைதங்கியநன்மனத்தினராய்க்கருதிம்மனுவுண்மையயுணர்ந்தே  
யுமைதனுருவுந்தனதுருவுமொற்றித்திருந்தபிரானாக  
வமையுந்தியானம்புரிந்தோரீராறாயிரந்தினமுஞ்செபிக்கிற்  
சமையுங்கொடியபாவமெலாஞ்சாய்ந்துதேய்ந்துமாய்ந்திடுமே. (ங)

ஆயசீவர்களுக்குடம்பினமையுஞ்சகாரமகாரமுறை  
மேயபிராணவபானவளிவிருத்திசொருபமாமிதனைப்  
பாயவருட்சற்குருமுகத்திற்பாங்காயிவ்வாறுணர்ந்துகொளு  
நேயமுடையாற்கறிந்துசெய்தநெடியபாவங்களுமடியும். (ச)

இன்னுமசபாவித்தையெனுமிதனையிலகாத்திகனையாய்  
மன்னுங்குரவன்றிருவடிக்குவழிபாடாற்றியுணர்ந்துகொளு  
மின்னும்புகழான்செபஞ்செய்யாவிடினுஞ்செபஞ்செய்தவனையா  
முன்னுமன்னுற்கெந்நலமுமுன்னுமுன்னர்த்துன்னிடுமே. (ஊ)

(கோச்சகக்கலிப்பா.)

இம்மனுவின்பேருண்மையினுமியம்பிற்சீவபர  
செம்மொழிவாசகமாகுந்தேறினகமெனுஞ்சத்த  
மெம்மலமுமிலீர்சீவற்கிடுகுறிவாசகமதனா  
லம்மெனுமந்திரபாகக்கருத்தஞ்சீவான்மாவே. (ஈ)

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

சாரமகதத்துவமுனனுவரையுமாயசராசரங்கள்யாவுஞ்  
சேருமெவனிடத்துதித்தறிதியிலயமாகுமந்தச்சிவபிரானே  
யோரும்வடமொழிமுப்பத்திரண்டாமெய்பதினாறுமுயிருங்குடி  
யாருநலங்கொண்டியர்மந்திரபாகந்தனக்கென்றுமருத்தமாவான். (எ)



பந்தனெனத்தேதாற்றமுறுசீவனனுபவப்பிரமாணத்தினாலே  
யந்தமில்பேரொளிப்பரமசிவமென்னுமருத்தத்திற்கையமில்லை  
யிந்தவிதமேபரமார்த்தத்தைவிளக்கருமறைகளியம்பாநிற்கு  
மந்தணமாகியவிதனைநன்குணர்ந்துகொண்டின்மதிவல்லநீரே. (அ)

மருவுபரவான்மாஃத்தியசொருபன்பூரணன்மெய்வயங்குஞான  
வுருவனிலகானந்தசொருபனகம்பதார்த்தமாயுற்றவான்மா  
வொருவிலனுவிருத்தியாயிருப்பதற்குத்தியசொருபனுரைக்காநின்ற  
பெருகுநன்வாதிடவத்தைகட்குச்சான்ருதலிற்பேசிடெமப்போதும்.

அனுவிருத்தியாயிருக்கின்றான்ஞாதமஞ்ஞாதமாகுகின்ற  
வுனும்விடயங்களையவ்வவ்விதமாயெப்போதுமுணர்ந்திடுதலாலே  
கனிவுறுகேவலசித்துருபனாற்சிலர்கரைவர்கருதுமான்மா  
மனியவொருதிரவியமேயவன்சேடஞ்சித்தெனமற்றதுகூடாதால்.

திரவியமாகியவான்மாசடசொருபனேசுத்துசொருபனேமன்  
பரவுறுசேதனசொருபனேகரையிம்முவகையுட்பகராநிற்கு [கீர்  
முரவுறுமெவ்விதவான்மாவுடைச்சேடஞ்சித்தென்னிலுண்மையிக்  
விரவுசடவான்மாவின்சேடமன்றப்படியாகில்விளம்பக்கேண்மின்.

கடமுதலாகியபதார்த்தமுஞ்சித்தேயாகலாங்கரையுங்காலேத்  
திடமுறிரண்டாவதுமன்றென்னெனிலபேதஞ்சித்திற்குச்சித்து  
மடமறுமுன்றாவதுமன்றென்னெனில்வண்ணசேதனத்தின்சேடமாகி  
லுடனுறுசேதனசித்தியாயிற்றுமற்றதனாலுரைப்பக்கேண்மின். ( )

வந்ததாற்சித்துசேடத்தன்மையிப்படிமற்றென்றென்று  
சந்தமுறக்கலந்திருப்பதாலேதாவதோர்பதார்த்தத்தினுக்கு  
முந்தவருமசித்தியாதலின்முன்றாவதுமன்றென்றவான்மா  
ந்தலின்முக்கியமானகிற்சொருபமென்றுணர்மின்றவத்தீர். (க௭)

மிகுபிரேமத்திற்காசிரையமாயிருத்தலின்மெய்ச்சுகசொருபன்  
றசுருவசாட்சியாயிருத்தலிற்பூரணன்பூரணன்றானாகி  
னகுமேககாலத்தின்ஞாதமஞ்ஞாதங்களைநன்கவ்வவ்வாறே  
தொகுவாதைமலமொழிந்திருணரமாட்டானன்றேசொல்லினின்னும்

விசுத்தசத்துவப்பிரதானமாயோபாதிகனானவிமலமூர்த்தி  
யசுத்தசமுசாரவர்ச்சித்தனகம்பதார்த்தமாகியவான்மாவு  
மிசுத்தசமுசாரவர்ச்சித்தனதற்குச்சான்ருகியிருத்தலாற்பாம்  
பசுத்தவரைப்பரமசிவனருங்கமலவடிபரவுமந்தணரே. (க௮)

சீரார்சற்குருமுகத்தீதுணர்ந்துண்மைதெளிந்துபரசீவபேத  
மோராதநிலைநிற்போனேபிரமஞானியுயர்ந்தொளிரிஞ்ஞானஞ்  
சாராதான்சமுசாரமருனன்னப்பெயர்சாரிம்மந்திரத்தைத்  
தேராமன்முத்தியுறலாகாயமுண்டுபசிதீர்தல்போலும். (க௯)

(கொச்சகக்கலிப்பா.)

இவ்வசபாமந்திரந்தானெத்தகைமந்திரங்களுக்குஞ்  
செவ்வியவுத்தமமாகுஞ்செவ்வமெலாமினிதளிக்கு  
மெவ்வமறுத்தின்பமெயெப்போதுமுண்டாக்குந்  
தெவ்வரணம்பொடித்தபிரான்றிருவருளிந்கலப்பிக்கும். (கௌ)

மேவுசுகநிறையாயுண்மிளிர்விசயமிசூகீர்த்தி  
தாவி லருண்மெய்ஞ்ஞானந்தழைப்பிக்குநாடோறுழ்  
பூவனரிமுதற்றேவர்பூசிக்கத்தக்கதிதை  
யாவனெருவன்செபிப்பானணனிணையிலாதவனே. (கௌ)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

இன்னுமாதவத்துமுனிவரர்கேண்மினிரேசகபூரகம்விட்டு  
மன்னுகும்பகத்தையாசிரித்தவனாய்வயங்குறுநாபிக்கந்தத்திற்  
பன்னுநற்பிராணனபானனைச்சமமாப்பண்ணுபுதியானத்தினாலே  
மின்னுசந்திரமண்டலத்தமுதுண்டிமிளிர்ருதயகமலத்தில். (கக)

சுடர்விடுதீபம்போலிருக்கின்றதூயமாதேவனையந்தப், படரமிர்  
தத்தாலுறவபிடேகம்பண்ணியிச்சிறந்தமந்திரத்தை, யிடரறச்செய்ப்  
பானேவன்மற்றவனுக்கென்றும்வார்த்தகங்கொடுமரண, மடர்தருகடு  
நோயாதியபயங்கள்யாதொன்றுமில்லையாலறிவீர். (20)

பத்தியினிவ்வாறனுதினம்புரிவோன்பகரணிமாமுதலாய, சித்தி  
கொளட்டிமவேண்டிமேற்பெறுவன்செப்பினெண்ணிறந்தபேரிதனான்,  
முத்தியையடைந்தாரிதனைநன்குணர்த்துமுதறிவுடைக்குரவனுக்கு,  
மெத்தியவன்பினுவந்துபன்னொருமிசூபணிவிடைசெயல்வேண்டும். (1)

குருபரனருளாலிதனைநன்கோர்ந்துகோதினமெய்ஞ்ஞானமுண்டாகி  
மருவறுசாதிமுதலியதொடர்புமறைமுதனூல்களின்றொடர்புங்  
கருதுமற்றியாவுந்தனையறியாதுகழிதருமாயினுங்குரவன்  
மருமலர்ப்பாதசேவையினன்புமாத்திரங்கழித்தல்கூடாதால். (22)

சலந்தரனுடலங்கீண்டசெஞ்சோதிச்சக்கரமுக்கணெம்பெருமா  
னலந்தருபாதக்கலப்பினுக்கென்றுநாடுதற்கரியசாதனந்தான், வலந்  
தருகுரவன்மலரடிக்கமைக்குமாண்டபுடைப்பத்தியேயாமென்,றலர்த  
செம்மறைநூலுரைத்திடுமிதனுக்கையமொன்றில்லையாலுணர்வீர்.

ஏழாவது

ஆன்மமந்திரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் எ-க்குத் திருவிருத்தம் பாடிக.

உ

எட்டாவது

பஞ்சாக்கரமந்திரமுரைத்த வத்தியாயம்.

(கலநிலைத்துறை.)

அஞ்சாக்கரவன்களிற்றீ ரூரியங்கம்போர்த்தோ  
னஞ்சாக்கரவப்பணியானருணன் குபெற்றீர்  
துஞ்சாக்கரவர்க்குரூவான் மமனுவைச்சொற்றும்  
பஞ்சாக்கரவந்திருமந்திரம்பன்ன லுற்றும்.

(க)

சந்தங்குலவெவ்வகைப்போகமுஞ்சாரநல்கும்  
பந்தந்தவிர்த்துச்சிவஞானம்பரவவுய்க்குங்  
கந்தங்கமழ்ப்பூமகன்மான்முற்கடவுளாரு  
ளுந்தன்பினேத்தப்படுமைந்தெழுத்தோங்கநாளும்.

(உ)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அலங்குமிவ்வைந்தெழுத்தோடவிர்பிரணவமுன் கூட்டி  
யிலங்குறுமாறெழுத்தென்றியம்புவரறிவின் மிக்கோர்  
நலங்குலவிதற்குப்பூமேனான் முகனி ருடியாவன்  
றலங்குலவுறநற்காயத்திரியேசந்தசுதவத்தீர்.

(ங)

சத்தியஞானந்தத்தனிப்பரசிவனெதெய்வஞ்  
சித்தருவானவாதிசத்தியேதிகழுஞ்சத்தி  
யொத்தநற்பீசந்தானுயர்சிவசத்தமேயாஞ்  
சத்தவிம்பந்திரத்தைந்தெழுத்திற்குரியாசஞ்சொல்வாம்.

(ச)

துங்கவங்குட்டமுன்னுச்சுடர்தருகனிட்டையீரூச்  
செங்கரநியாசஞ்செய்கசிறப்புறுசிரசுநெற்றி  
பங்கமிலிதயநாபிமுழந்தாளிப்பஞ்சாங்கங்க  
ளங்கநன்னியாசஞ்செய்கவறிவினினைமைந்துளீரே.

(ரு)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

பிரணவமெழுவாயதன்பினர்நகாரம்பேசுடுமதன்பினர்மகாரம்  
வரமுறுமதன்பின்சிகாரமற்றதன்பின் வயங்கிடுவகரவாகார  
முரவுறுமதன்பின்யகாரஞ்சார்பாலவுபநிடசஞ்சொலுமிவ்வா  
றவணிசடையாற்கன்பர்காண்முறையினறிகவிச்சடக்கரமனுவை

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

இத்தகுமந்திரப்பொருளையினி துரைப்பாஞ்சிவசத்தமெந்த ஞான்று  
சத்தியஞானந்தவருட்சொருபமாயசிவத்தனிச்சுடர்க்கு [ஞ்  
வித்தகவாசகமாகியச்சிவரூபப்பர்சமேவுரூமே [ற்கும்  
சித்தநிலவுறவெவர்க்குமெடுத்தெடுத்தச்சிவக்கொழுந்தைச்செப்பாநி.

தயங்குநமசத்தநமக்காரத்திற்குற்றவாசகமாமிச்சொற்  
பயங்குலவுமருத்தந்தான்வணங்குகிறதென்றுரைக்கப்படுமற்றிந்த  
நயங்குலவுவணக்கம்யாதெனின்மாயையாற்பேதநடையராசி  
யியங்குறுசீவர்கள்சிவனோடேபேதபாவனைசெய்வதென்பர்தக்கோர்

இத்தனையுமுயர்பரமசிவனுக்கியான்வணங்குகிறெனன்பதாகுஞ்  
சித்தநிலவுறுபரமசிவசொருபமுணரவவாஞ்செய்யசீவற்  
குத்தமவப்பரசிவசொருபத்திற்கண்ணியமாயுள்ளவெல்லா  
மித்தையாவதுனாலேயேயமுபாதேயமொன்றுமேவல்லீல. (கூ)

ஆயதிரிசியப்பவஞ்சமொன்றுமீலையெனநகரக்கருத்தமாகு  
நேயமுறுமவ்வினுக்குமமவெனுஞ்சத்தத்தருத்தநிரம்பாநிற்கு  
மாய்விவிதிற்சந்தசுவின்மரியாதையாலொருமகாரத்திற்கு  
மேயதுவாலுலோபமிந்தவருத்தமேவியாவகாரிகமாய்மாதோ. (கூ)

அவாவுநமக்காரமென்றுசொலப்படுகின்றதுவான்மற்றதனாலே  
தான், சிவாயவெனநான்காம்வேற்றுமையுருபுசேர்த்துரைத்ததிறமை  
யம்மா, தவாதநலப்பிரணவமன்சருவார்த்தவாசகமாந்தன்மையாலே,  
சுவால்கொள்சருவார்த்தபூரணசிவவாசகமேயாய்க்குலவுமாலோ (கூ)

வாசகவாச்சியபாவமில்லக்கியநல்லிலக்கணபாவங்கண்முன்னுப்  
பேசவருபவையாவும்விவகாரதிசையினன்றிப்பிறங்காநின்ற  
மாசகன்றபரமார்த்தநிருபணத்திலில்லையங்குறுவெண்ணீறு  
பூசனகற்கண்ணியமாயவையெல்லாம்பொய்யாகிப்போதலாலே. (கூ)

இல்லையிருப்பதுபொய்மெய்விளக்கமஃதின்மையெனவிலைமு  
ன்னாகச், சொல்லும்விவகாரமெலாமாயயினுற்றானின்பசொருப  
னென்னும், வல்லசிவன்கற்பித்தமாயாகாரியப்பவஞ்சமருவுதோற்  
றஞ், செல்லலுறுவிவகாரதிசையினன்றிப்பரமார்த்ததிசையினில்லை

ஏயபிரத்தியக்கபீரபஞ்சமீலையென்றுரைப்பதெவ்வாறென்  
னிற், பாயவெலாஞ்சிவசொருபமென்றுரைப்பர்சீவன்முத்தர்படரஞ்  
னான, மேயதிசையிற்பவஞ்சமதிரிசியமாகாதுமெய்யேயாகுந், தூய  
நலஞானதிசையினின்முழுப்பொய்யாகுமந்தத்தொகுபவஞ்சம். (கூ)

பெறலரியவத்திசையிற்சிவத்தோற்றமன்றியென்னோபிறிதுண்டாகு  
புறமலியிம்மந்திரத்தினருத்தமிஃதேயுண்மையார்முக்காலு  
முறநவிலுமறைகளாகமங்கள்புராணங்களுயர்மிருதிநூல்க  
டிறமலியுந்தருக்கநூல்வணவவாகமந்திகழ்பாரதமுன்னூல்கள். (கூ)

சிவஞானயோகியர்தம்மனுபவமற்றியாவமிச்சீர்மந்திரத்தின்  
றவஞானதாற்பரியத்தேயடங்கியிருக்குமினித்தவத்தின்மிக்  
ரவஞானமகற்றுசெபவிதியுரைப்பாஞ்சற்குருவையடைந்தானந்த  
நவஞானமினிதருளிச்சடக்கரமந்திரவுண்மைநன்குதேர்ந்து. (கூ)



குரவனுக்குத் தக்கணை நன்கியன்றனவீத்தன்பின் விடைகொண்  
டுநானம், பரவுறமுக்காலமுஞ்செய்தொண்புதிதாரணமும்பண்ணிக்  
கானம், விரவுகந்தமூலபலாதிகளேனுமவிசேனும்விரும்பாகார, முர  
வுறச்செய்துயர்விலங்கலுச்சிந்திதீரநலவுததிதீரம். (கஎ)

இலங்குசிவாலயஞ் சனங்களிலாவனமீவீடங்களி லோரிடத்  
தைச்சார்ந்து, துலங்குகிழக்கேனும்வடக்கேனுநோக்குபுகவாதன  
த்திருந்து, விலங்குபொறிதடுத்தொளிருமனமுடையனாய்விழைமு  
ப்பிராணாயாம, மலங்குறச் செய்திருநலச்சந்தசு தெய்வதஞ்சத்தி  
யமைந்தபீசம். (கஅ)

நீடுதியானஞ்செய்துநிகழ்கரநியாசமங்கநியாசமாற்றிப்  
பாடுபெறுகுருபரதியானமுஞ்செய்திதயநறும்ப துமநாப்பண்  
மாடுறுபூருவபாகதளாக்கிரத்திலவலப்பாககேசரத்திற்  
கூடுறுபச்சிமபாகப்பொகுட்டின்புறையியாபித்துக்குலவாநிற்கும். ()

சூரியசந்திரவழன்மண்டலநாப்பண்மின்னலெனத்துலங்காநிற்கும்  
வேரிநறுங்கடுக்கைமுடிப்பரசிவனைப்பேரன்பின்மிகவுமுள்ளிப்  
பேரியலிம்மந்திரத்தையாநிலக்கஞ்செய்துபின்லக்கஞ்  
சூரியநற்றருப்பணஞ்செய்திடவேண்டுமதன்பின்னர்ச்சிறப்பமாதோ.

நெய்யேனும்பாலேனும்பலாசலரேனுங்கொண்டுநேயமாக  
மெய்யேயோராயிரமோமப்புரியவேண்டுமிந்தவிதிவழாம  
லையேறச்செயிற்சித்தியாநினைத்தபோகமெலாமடையலாகு  
நையேதந்தருஞ்சன்மநாசமுறவின்பமுத்திரண்னுமின்னும். (உக)

உமைகாணநடம்புரியுமோங்கொளியைப்பேரன்பினுள்ளியேனு  
மமைமாயாமயபாவமொருவியருட்பரசிவத்தேதாடபேதபாவஞ்  
சமைவாகப்புரிந்தேனுஞ்செபிக்கலாமுயர்தவத்துத்தலைமபூண்டி  
ரெமையாளிம்மந்திரசாதனமுரைத்தாமினிப்பலமுமியம்புவாமால்.

பத்தியுடனெப்போதும்பன்னீராயிரஞ்செயிப்போன்பந்தபாச  
வத்தினைச்சிவஞானப்பெருந்தோணிகொடுந்தியவிரானந்த [ஞா  
முத்திரெடுங்கரையடைவனுபதேசம்பெற்றநாண்முதற் கொண்டஞ்  
ரெத்தியலுமிலக்கமுறச்செபிக்கின்மயேச்சுரூபமுற்றுவாழ்வான்.

அறையுநூறிலக்கமுறக்கணிக்கினுருத்திரத்துவநன்கடைந்துவாழ்வா  
னிறையட்வாரெண்பதிலக்கங்கணிக்கினெடுமாலாய்நிலவீவாழ்வா  
னுறையுநலத்தறுபதிலக்கங்கணிக்கிற்பிரமபதமுற்றுவாழ்வான்  
றறையுநலநாற்பதிலக்கங்கணிக்கின்வரங்கொடுக்குஞ்சத்திமேவும். ()

இருபதிலக்கங்கணிக்கினிறையாயுளுநுந் தொழின்மு விரண்டு  
மெய்து, மொருபதிலக்கங்கணிக்கிற் பலமுரைத்தாஞ்சிவபூசையுண்  
மைசொல்வா, மருவுமிருதயகமலப்பொகுட்டு நடுப்பரமனையிம்மந்தி  
ரத்தாற், நிருவமுறப்புகிக்க வேண்டுமினுஞ் செங்கதிர்மண்டலத்தி  
னேனும். (உடு)

சந்திரமண்டலத்தேனுமக்கினியண்டலத்தேனுந்தயங்காநிற்கும்  
புந்திகொளும்விக்கிரகங்களினேனுஞ்சிவபூசபுரியவேண்டுஞ்  
சிந்துதவிலாசனமாவாகன நல்லருக்கியம்பாத்தியமேதேசி  
னுந்திமொசமனமேநானமேவத்திரமேயுபவீதம்மே. (உசு)

செய்யசுடராபரணம்விரைக்கந்தமலர் தூபஞ்சிறக்குந்தீப  
மையகனிவேதனம்பூமாலேகந்தலேபனமேமற்றுமுள்ள  
வையவுபசாரமெலாயினையசடக்கரமனுவாலாற்றவேண்டு  
முய்யவருளெனவணங்கிவிசற்சனம்பின்செயவேண்டுமுண்மைமிகீர்

தூலங்குமிருதயகமலப் பொகுட்டினடு நின்றமெதிர் தோன்று  
மொன்றி, விலங்குறுமாவாகனஞ்செய்துகிவிசற்சனமு மந்தவிடத்  
தேசெய்க, நலங்குலவிவ்வாறனுட்டிப்பவர்க்கரிய தொன்றுமில்லை  
நண்ணுமெல்லாம், வலங்குலவுபொகமுமுத்தியுமடைவரவரையெவர்  
மானுவாரே. (உஅ)

எட்டாவது

பஞ்சாக்கரமந்திரமுரைத்தவத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் அக்குத்திருவிருத்தம் உகஎ.

உ

ஒன்பதாவது

மானதயாகமுரைத்தவத்தியாயம்.

(அனுசீரடியாசிரியவிருத்தம்.)

தண்டமதிச்சைப்படி கொண்டருளியமேனியிற் பாகஞ்சயில  
மீன்ற, துண்டமதிச்சுடர் துதலுக்களித்தவர் தாட்காளாகித் தூலங்  
காநின்றீ, ரண்டமதிக்கும்பெருமையந்தெழுத்தின்மான்மியமென்  
னறைந்தாநூலங், கண்டமதியினர்க்கொல்லாத் தியானமெனு  
மானதயாகஞ் சொல்வாமால். (சு)

விந்துவிற்குமாயைக்குமதீ திருபாதிசமாய்விளங்கலானு  
முந்துறுமந்தக்கரணவிருத்திக்குவிடயமாயுமுமையானு  
நந்துகரணதிகட்டுப்பிரத்தியக்குப்பூதமாய்நண்ணலானுஞ்  
சிந்துதவிலசருவசான்றாதவினும்பரசிவசொருபம். (உ)

கரைசெய்தியானம் புரிதற்கசக்கியமாதலிஞ் னிட்களத்தை  
விட்டுத், தரைபுகழுஞ் சகளதியானம்புரியவேண்டுமந்தச்சகளமுர்  
த்தி, யுரைசெயினெவ்வாறிருக்குமென்றி லுரைக்குதுங்கேண்மி  
னுறைக்குமந்தேன், விரைசெய்நுமலர் துவன்றிக் குளிர் தூங்கு  
நையிசத்தூமிடைந்துளீரே. (ஊ)

உமைபாகஞ்சிதவன்னஞ்சந்திரசேகரநீலமொளிநுங்கண்ட  
மமைவாகும்பிரசன்னமுகந்திரிநேத்திரம்வரதாபயவத்தங்க [தர்  
ளிமையாருங்கண்ணிமைக்கவிமைக்கும்விசித்திரமகுடமிலங்காதித்  
தமையாருங்கதிர்ச்சருவாபரணங்களெழிற்சகலவிலக்கணங்கள். ( )

உற்றபால்வெண்ணீறுசதுப்புயமான்மழுமற்றுமுடையதாகிப்  
பற்றிமாலயன்முதலோர்யாவர்களுஞ்சிந்திக்கப்பட்டதாகிப்  
பொற்றவேதாகமங்களெடுத்துரைக்கப்பட்டசெழும்பொலிவிற்புரி  
வெற்றியாரானந்தத்திருநடத்தோடென்றும்வீற்றிருப்பதம்மா. ( )

இத்தகையவுத்தமமெய்ப்பரசிவமூர்த்தியைநாளுமிதயத்தூடு  
வைத்தெவர்தியானிப்பாரவர்போகநுகர்ந்துகதிமருவுவார்கள்  
சத்துவநற்பரிணாமரூபவந்தக்கரணதழைவிருத்தியென்னு  
மொத்தனானந்தமப்பரிணாமவந்தக்கரணவுறுவிருத்தியென்னும். ( )

படருமஞ்ஞானங்குலவுமாயைமருவவீத்தையெனப்பகரிந்நான்கு  
தொடருபாதிக்கொடுவேற்றவுறையும்பரசிவசொரூபந்தன்னை  
மழவில்சவப்பிரதானம்வயங்கசவப்பிரதானமற்றுமுள்ள  
தழவில்சமப்பிரதானமிவற்றென்றாய்த்தியானித்தற்குதியாலோ. ( )

சுத்தமனமுடைநல்லோன்முதற்றியானம்புரியத்துணிவான்மற்றைச்  
சித்தவபக்குவனிர்ண்டாவதுதியானம்புரியஞ்செயலினிற்பான்  
மத்திமன்முன்றாவதுதியானஞ்செய்வனுரைத்தவகையோர்நான்கி  
னெத்தசிவசொரூபத்தையவ்வவரவ்வவ்வீதமேயுள்ளல்வேண்டும். ( )

மற்றுமுளசத்தியாகாரங்களைவையெவைமற்றவைகளோடு,  
மொற்றுமைகொண்டுறைசிவசொரூபத்தையீட்சணமென்னுபாதி  
யோடு, குற்றமறக்கலந் துறையச்சொரூபத்தைக் குலவதிகாரிக  
ளோர்மூவர், பற்றுமொரு மூவகையிற்றழாமற்றியானித்தல்பண்  
பாமாதோ. (க)

உத்தமமாகியபாமசிவந்தனதுசத்தியினுற்பத்தியாய  
சத்துவவிராசதநாமதகுணசம்பந்தமுற்றுத்தழையும்வண்ணீர் [யாய  
மொய்த்தவுருத்திரன்பிரமன்மாலெனமுத்தொழில்செயுமும்மூர்த்தி  
தத்தகையமூர்த்திகளையறைந்தபடிதியானிச்சலழகுமாதோ. (க0)

மருவுமுருத்திரன்முதலோர்மூர்த்திபேதங்களையுமற்றுமுள்ள  
பொருவில்கதிர்வின்முநாத்கழனமுதலாகியபுலவேர்தமையுமம்ம  
வொருவில்கிவசொரூபமெனவவரவரவரவரவரவரவரவரவரவரவரவரவர  
வெருவறமுன்னுரைத்தபடிமிக்கியானம்புரியவேண்டுமாலோ. ( )

சத்தமேமுதலாந்தன்மாத்திரைகளாரைந்துந்தழைவிண்ணாதி  
வைத்தபுத்தங்களைந்துப்பவதிகையாய்வயங்குமண்டபேசமுற்று  
மொத்தசீரண்டருவுறைசனங்களுங்குலவுமுலகத்தள்ள  
வீத்தகமார்தேயங்களுங்கனகமேருமுதலிலங்கல்யாவும். (கஉ)



சந்திரமண்டலத்தேனுமக்கினியண்டலத்தேனுந்தயங்காநிற்கும்  
புந்திகொளும்விக்கிரகங்களினைனுஞ்சிவபூசைபுரியவேண்டுஞ்  
சிந்துதலிலாசனமாவாகனநல்லருக்கியம்பாத்தியமேதேசி  
னுந்திமொசமனமேநானமேவத்திரமேயுபவீதம்மே. (உசு)

செய்யசுடராபரணம்விரைக்கந்தமலர் தூபஞ்சிறக்குந்தீப  
மையகனிவேதனம்பூமாலேகந்தலேபனமேமற்றுமுள்ள  
வையவுபசாரமெலாமினையசடக்கரமனுவாலாற்றவேண்டு  
முய்யவருளெனவணங்கிவிசற்சனம்பின்செயவேண்டுமுண்மைமிக்கீர்

துலங்குமிருதயகமலப் பொகுட்டினடு நின்றுமெதிர் தோன்று  
மொன்றி, விலங்குறுமாவாகனஞ்செய்திகுகவிசற்சனமு மந்தவிடத்  
தேசெய்க, நலங்குலவிவ்வாறனுட்டிப்பவர்க்கரிய தொன்றுமில்லை  
நண்ணுமெல்லாம், வலங்குலவுபோகமுமுத்தியுமடைவரவரையெவர்  
மானுவாரே. (உஅ)

எட்டாவது

பஞ்சாக்கரமந்திரமுரைத்தவத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் அக்குத் திருவிருத்தம் உகஎ.

உ

ஒன்பதாவது

மானதயாகமுரைத்தவத்தியாயம்.

(அறுகீரடியாசிரியவிருத்தம்.)

தண்டமதிச்சைப்படி கொண்டருளியமேனியிற் பாகஞ்சயில  
மீன்ற, துண்டமதிச்சுடர் துதலுக்களித்தவர் தாட்காளாகித் துலங்  
காநின்றீ, ரண்டமதிக்கும்பெருமையைந்தெழுத்தின் மான்மியமென்  
னறந்தாந்தூலங், கண்டமதியினர்க் கொல்லாத் தியானமெனு  
மானதயாகஞ் சொல்வாமால். (க)

வீந்துவிற்குமாயைக்குமதீதநிருபாதிசமாய்விளங்கலானு  
முந்துறுமந்தக்கரணவிருத்திக்குவிடயமாயுறமையானு  
நந்துகரணாதிகட்குப்பிரத்தியக்குப்பூதமாய்நண்ணலானுஞ்  
சிந்துதலிலசருவசான்றாதலினும்பரசிவசொருபம். (உ)

கரைசெய்தியானம் புரிதற்கசக்கியமாதலினு னிட்களத்தை  
விட்டுத், தரைபுகழுஞ்சுகளதியானம்புரியவேண்டுமந்தச்சுகளமூர்  
த்தி, யுரைசெயினெவ்வா றிருக்குமென்றி லுரைக்குதுங்கேண்மி  
னுறைக்குமந்தேன், விரைசெய்நறுமலர் துவன்றிக் குளிர் தூங்கு  
நையிசத்துமிடைந்துளீரே. (ங)



உமைபாகஞ்சிதவன்னஞ்சந்திரசேகரநீலமொளிநுங்கண்ட  
மமைவாகும்பிரசன்னமுகந்திரிநேத்திரம்வரதாபயவத்தங்க [தர்  
ளிமையாருங்கண்ணிமைக்கவிமைக்கும்விசித்திரமகுடமிலங்காதித்  
தமையாளுங்கதிர்ச்சருவாபரணங்களெழிற்சகலவிலக்கணங்கள். ( )

உற்றபால்வெண்ணீறுசதுப்புயமான்மழுமற்றுமுடையதாகிப்  
பற்றிமாலயன்முதலோர்யாவர்களுஞ்சிந்திக்கப்பட்டதாகிப்  
பொற்றவேதாகமங்களெடுத்துரைக்கப்பட்டசெழும்பொலிவிறுசி  
வெற்றியாரானந்தத்திருநடத்தோடென்றும்வீற்றிருப்பதம்மா. ( )

இத்தகையவுத்தமமெய்ப்பரசிவமூர்த்தியைநாளுமிதயத்தூடு  
வைத்தெவர்தியானிப்பாரவர்போகதுகர்ந்துகதிமருவுவார்கள்  
சத்துவநற்பரிணாமரூபவந்தக்கரணதழைவிருத்தியென்னு  
மொத்தஞானந்தமப்பரிணாமவந்தக்கரணவுறுவிருத்தியென்னும். ( )

படருமஞ்ஞானங்குலவுமாயைமருவவீத்தையெனப்பகரிந்நான்கு  
தொடருபாதிக்கொடுவேறறவுறையும்பரசிவசொரூபந்தன்னை  
மடிவில்சுவப்பிரதானம்வயங்கசுவப்பிரதானமற்றுமுள்ள  
தடிவில்சமப்பிரதானமிவற்றென்றாய்த்தியானித்தறகுதியாலோ. ( )

சத்தமனமுடைநல்லோன்முதற்றியானம்புரியத்துணிவான்மற்றைச்  
சித்தவபக்குவனிர்ண்டாவதுதியானம்புரியுஞ்செயலினிற்பான்  
மத்திமன்முன்றாவதுதியானஞ்செய்வனுரைத்தவகையோர்நான்கி  
னெத்தசிவசொரூபத்தையவ்வவரவ்வவிதமேயுள்ளல்வேண்டும். ( )

மற்றுமுளசத்தியாகாரங்களைவையவைமற்றவைகளோடு,  
மொற்றுமைகொண்டுறைசிவசொரூபத்தையீட்சணமென்னுபாதி  
யோடு, குற்றமறக்கலந் துறையச்சொரூபத்தைக் குலவதிகாரிக  
ளோர்மூவர், பற்றுமொரு மூவகையிற்பிறழாமற்றியானித்தல்பண்  
பாமாதோ. (க)

உத்தமமாகியபரமசிவந்தனதுசத்தியினுற்பத்தியாய  
சத்துவவிராசத்தாமதகுணசம்பந்தமுற்றுத்தழையும்வன்சீர் [யாய  
மொய்த்தவுருத்திரன்பிரமன்மாலெனமுத்தொழில்செயுமும்மூர்த்தி  
தத்தகையமூர்த்திகளையறைந்தபடிதியானிச்சலழகுமாதோ. (க0)

மருவுமுருத்திரன்முதலோர்மூர்த்திபேதங்களையுமற்றுமுள்ள  
பொருவில்சுதிர்வின்முநாத்சமுனமுதலாகியபுலவேர்தமையுமம்ம  
வொருவில்சிவசொரூபமெனவ்வரவர்தம்பாவத்திற்கொக்குமாறு  
வெருவறமுன்னுரைத்தபடிமிக்கியானம்புரியவேண்டுமாலோ. ( )

சத்தமேமுதலாந்தன்மாத்திரைகளாரைந்துந்தழைவிண்ணாதி  
வைத்தபூதங்களைந்தம்பவதுகமாய்வயங்குமண்டலேசமுற்று  
மொத்தசீரண்டநடுவுறைசனங்களுங்குலவுமுலகத்தள்ள  
வித்தகமார்தேயங்களுங்களைகமேருமுதலிலங்கல்யாவும். (கஉ)

பல்வகைப்பாதகங்களும்வானவர்முனிவராசிரிக்கப்பட்டுமேவு,  
நல்வகையநதிசங்கணகுவிவிகூபகடாகங்களுஞ்சீர்,புல்வகையவன  
ங்களுமேழ்பரவைகளுயவற்றுளசெந்துகளும்மீபாற்றிச், சொல்வகை  
யசமுத்திரமுற்சங்கமங்கள்சுடர் திக்ருவிதிக்குமாதோ. (௧௩)

பகலிரவுமிறப்பெதிர்வுநிகழ்காலங்களும்பகர்சராயுசத்தோ  
டகலரியவண்டசஞ்சுவதசமுற்பீசமெனவறையுநானகுந்  
தகன்மருவுநற்சாதி யொருநானகுஞ்சங்கரசா திகளுந்தாவா  
விகலுறுநாலாச்சிரமமவ்வூற்றினொசாரம்யாவுயாடேலர். (௧௪)

புண்ணியபாவங்களுநற்சுததுக்கங்களும்வற்றின் போகமுஞ்சீர்,  
நண்ணிபசாதனமுஞ்செய்வன்செய்விப்பவன்கருமநவிலத்தக்க, தி  
ண்ணிபநற்காரணங்காரியநிவ்வைநதுந்திகமுட்பிரமாதாமற், நெண்  
ணிபவொண்பிரமாணம்பிரமேயம்பிரமிதியென்றியம்புநான்கும்(௧௫)

விதியுநிடேதமு மருவுவித்தையுமவித்தையுமெய்ச் சபலவாதந்,  
துதியறுநிட்பலவாசமிருக்கிற திசநெனசசொல் விவகாரத்திற்குப்,  
பதிதருக்காசரமானசகலமுமொண்பரசிவசொருடமென்றே, கதிமரு  
வுதியானஞ்செய்திடல்வேண்டிங்கற்றுயர்ந் துகமையின்மிக்கீர். (௧௬)

படியறுமித்தியானமகமான்மிய மெத்தனைகற்பம்பகர்ந்திட்டா  
லு, முடிவரியதுரைப்பவர்யாரிதை யொருவவே றென்றின்முயலா  
கின்றே, நெடியசுவைப்பாயசத்தைநீத்துவிடமருந்தநினைக்கின்றே  
னின்னும், வடிவுடைய செவிபுதைத்துக் கண்ணாற்கேட்டிடத் துணி  
ந்தமடனுமாவான். (௧௭)

மறைநவிலும்பரிபேதமுதலாயமகங்கள் செயமருவுமாப்பேப,  
நிறைமையுறிம்மகப்பேற்றிற்பதினாறுகூற்றெருகூற்றினையொப்பா  
மோ, வறைதருமித்தியானமகமாற்றிடு நல்லவற்குலகினரியதியாது,  
கறைமலிகந்தரத்தனருட்கிலக்காவ னிசற்கொருகட்டுரையென்மா  
தோ. (௧௮)

ஒன்பதாவது

மானதயாகமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் கூ-க்குத் திருவிருத்தம் ௨௩௫.

உ

பத்தாவது

ஞானயாகவைபவமுரைத்தவத்தியாயம்.

(மொச்சகக்கலிப்பா.)

ஏனமகஞ்சிறைத்தும்பியிசைமலரோ திமங்காணக்  
கானமகம்பொலிகடுக்கைக்கண்ணிய ந்கன்புறுதவத்தீர்  
மானமகத்துவமிசுதியானமகவளஞ்சொற்றும்  
ஞானமகவைபவமுநாமகமேவுறப்புகல்வாம. (௧)

உயர்ஞானமகத்தினுக்கொப்பொருநூலுமுரயாது  
வயமாருஞானமபவகையகச்சொல்ப்டமால்  
பெய்ராத ரசிவசொருசுயம்பிரகாச  
நயமாருஞானமொன் றயாய் னுமந்நன ஞானம்.

(உ)

மாயையான்மாயைகாரியங் + ள் ன் மற்றுமுள  
வாய்பேசுங்கள் லீனகவிதயாமுணர்வர்  
தாயனையடரசிவத்தின்சத்தில்கதச்சத்துவமே  
மாய்வரியபிரதீனமாயாசொருமாய்.

(க)

(எழுதீரடியாசிரியவிருத்தம்.)

பரிணமித்திடுபொசவ்வுபாதிபொடுணபுறக்கலந்துறைகின்ற  
தெரிதருமீசெனென்பகர்ஞானத்திசுழ்சருவக்கியயாயு  
மருவியகருத்சாராயுநனைகருசகுமலினசத்துவப்பிரதான  
வொருவருமவித்தைபெயனப்பகர்மாயையொடுகலந்துறைதருஞானம்

அறைதருசீவஞானமற்றதுகானநத்தத்தாற்பிரதீதியதனும், கு  
றைவின்முக்கியமென்றிநவகையாகுங் குலவுறுமவித்தையிற்கலப்பு,  
கிறைதருசீவசைசனனியந்தானிகழ் பரமார்த்தத்தினாலே, முறை  
கொண்முக்கியமென்றுரைத்திடப்படுமான் முதுக்குறைவுடையகல்  
லீரே.

(ரு)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

தொகுமவித்தியாகாரியமானதூலகுக்குமசரீரங்களோடு  
மிகுதியிற்கலப்புற்றவைவாக்மவசசீசைசன்னியமம்மா  
தகுதியப்பிரதீதியின்கைசாற்றிடப்படுமுக்கியமென்று  
நகுமனத்தினராய்ப்பொறிசெற்றுநனமேவியவன்மையினீரே.()

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

விரைதருமந்தக்கரணந்தன்விடயசஞ்சாரத்தோடுகூடிக்  
கரைசலுறுசீவசொருபத்திற்குப்பிரகாசகமாயச்சீவற [யோங்கும்  
குரைபெறஞாதுருத்தவந்துக்கங்கண்முசுவைவக்குங்காரணமா  
வரைசெய்தனமுற்பரியம்யாசென்னிலுரைத்திடுவாபதிவல்லீரே.()

அறைதருமந்தக்கரணத்தோடபேதங்கொளத்தியாசத்தாலே  
துறைதருமக்கரணசர்பந்தினாதுருத்துவமுன்னாகியுள்ள  
வுறைதருமுபாதிபலசீவனுக்குண்டாகுகின்றதென்றகாமால்  
பறைதருமக்கரணங்காலவசத்தாலாங்கருமபரிபாகத்தால்.

(அ)

பிரமாணம்பிராந்தியேசநீசகமேமென்பேசுவைமுன்னான  
பரவாகாரங்களாலீனகவிதமாய்ப்பரிணமிக்குமம்ம  
வுரவாரொவ்வாராகாரத்தினாலெவ்வொருபேருண்டாகுந்தோம்  
விரவாவிந்தியாதிகளாற்படுஞானப்பிரமாணமென்பர்மேலார். (க)

மருவுதோடத்தொடுறுகாரணத்தாலதுவாகாவத்துவின் க [ண்  
 னெருவிலதுவெனுஞானந்தோன்றுதல்பிராந்தியொருவத்துவின் க  
 வருவீருத்தமானவிருதருமங்கள்விடயமாய்மதிக்குண்டாகும்  
 பருவரல்செய்ஞானத்தைச்சந்தேகஞானமெனப்பகருவாரால். (க0)

இப்படியேயிதுவேயென்புரணமேநிச்சயமிப்புரணத்தோடு  
 செப்புறுஞானத்தினுடைச்சம்பந்தமேசிறப்புவெருங்கூறு  
 மொப்பில்பிராமாணியமாம்பிரமாணஞானத்தினுடையவான  
 தப்பறுகாரணகூட்டமறுவீகையாமவற்றினையுஞ்சாற்றக்கேண்மின்.

(மேற்படிவேறு.)

உளந்தெரியபாவஞானகாரணகூட்டமொன்று  
 லளந்தறிபாவஞானகாரணகூட்டமைந்தாங்  
 கிளந்திடுமிவற்றினுள்யோக்கியவனுபலத்தியாலே  
 தளர்ந்திடாதுதிக்குஞானமபாவமென்றுரைப்பார்தக்கோர். (க1)

உற்றஞானேந்தியங்களாலுதித்திடுநன்ஞானங்  
 கற்றவர்பிரத்தியக்கமெனக்கரைந்திடுவர்நாளும்  
 பற்றியவியாத்திஞானத்தாலேயுற்பத்தியாகு  
 மற்றிடாவந்தஞானமனுமானஞானமாமால். (க2)

சாதுரிசியஞானத்தாற்றகவுதித்திடுநன்ஞான  
 மேதகவுணர்ந்தோர்யாரும்வினங்குபமானமென்ப  
 ரோதனுபபத்திஞானத்தாலேயுற்பத்தியாகு  
 மாதரவுடையஞானமருத்தாபத்தியெனச்சொல்வர். (க3)

(மேற்படிவேறு.)

தொகுதாற்பரியசகிதசத்தஞானத்தாலேதோன்றுஞான  
 மிகுமாற்றலுடைச்சத்தமெனப்படுமச்சத்தந்தான்விளம்புங்காலே  
 நகுசீர்த்தியக்கரங்கள்பதங்கள்வாக்கியங்களெனநயப்பழன்ற  
 தகுசீரக்கரங்களேவாசகமாமென்றுசிலர்சாற்றுவாரால். (க4)

சிலர்கரைவர்பதங்களேவாசகமாமென்றுசிலர்செப்பாநிற்பர்  
 நலமருவுவாக்கியங்களேயருத்தவாசகங்களென்றுநாளுங்  
 குலவுமொவ்வோரக்கரங்களேபதங்களாயுமிருக்குங்கோதின்றி  
 யிலகுறுமக்கரங்களிணைந்துறுபதங்களாயுமிருக்குஞ்சீர்சான்றீர் (க5)

பதங்களினதுறுகூட்டம்வாக்கியமாம்பண்புறுமவ்வாக்கியந்தா,  
 னிதம்பரவுபிரதானவாக்கியமேயிருங்குணவாக்கியமேயென்றீர், வித  
 ம்பகரப்படுமான்முன்னதுமகாவாக்கியமென்றிடவிளங்குங்,கதங்கடி.  
 யும்பின்னதனையவாந்தரவாக்கியமென்றுகரைவர்நல்லோர். (க6)



இவ்விரண்டு வாக்கியமுமொருபொருளையே கருதியிருப்பதாலே, செவ்வியுறார்வாக்கியமேயாம்பதங்கடிகழ்கின்றசத்தியாலே, யொவ்வருத்தவாசகங்களாகும்வாக்கியங்களொண்டாற்பரியத்தாலே, யெளவியமற்றுயர்ந்தோர்களுருத்தபோதகங்களெனவாகுமாலோ. (கஅ)

அத்தகுதாற்பரியமாகாதாற்பரியமவாந்தரதாற்பரியமென்ன, வொத்தவிருவகையா முன்னதின்கேடமவாந்தரமென்றுரைத்ததோர்வீர், வைத்தவாக்கியங்களினுநிடேதவாக்கியங்கள்விதிவாக்கியங்கள், சித்தார்த்தபோதகவாக்கியங்களெனமூவகையாய்த்திகழாமாலோ. (கஆ)

(எண்சீரடியாசீரியவிருத்தம்.)

கரையும்வீதிநிடேதவாக்கியங்களுரைத்திடுவ்காற்கீர்த்தவியவகீர்த்தவியவிடயமாயினவா, லுரைதருசித்தார்த்தபோதகவாக்கியந்தானொத்தவிலவுகிகம்வைதிகமெனவேரிரண்டாம், புரையிலிவைகளும்பிராத்தப்பிராத்திகரம்புனையுநிவிருத்தநிவர்த்தகமெனவேரிரண்டாம், வரைசெய்பிரத்தியக்கமுதலைந்துநிடேதவிதிவாக்கியங்களும்பரமனுருவறிவியாவால். (உ.௦)

கறையறுசிற்சொருபமாகியபரமான்மாமேற்கரைபிரமாணங்களுக்குக்கோசரமதான, வறைவிடயங்களுக்குவேரூகியிருக்கையினுலைகளாலுற்றுணரப்பட்டதன்றுமுனிவீர், பொறைமவியுமிலவுகிகமாகியசித்தார்த்தபோதகவாக்கியமான்மவிடயமல்லாமையினுன், முறைசெய்பரசிவவுருவமதனாலுந் தெரியமுடியாதுமுடியாதென்றுரைப்பர்முடிவுணர்ந்தோர். (உ.௧)

காமருவைதிகமானசித்தார்த்தபோதகவாக்கியத்தாற்சிற்சொருபனாபரசிவன்ற, னேமமிருமுண்மைதெரியும்பரமசிவனதேகத்துவத்தைநனியெடுத்துரைக்குமிந்தத், தோமறுவேதாந்தமகாவாக்கியமேநிரதிசயானந்தசொருபரசிவப்பிராத்திக்கு, மாபருவுசாதனமானதும்பிராந்தியினால்வருதனைக்குநிவர்த்தகமானதுமாகியவங்கும். (உ.௨)

பந்தமியல்பாயுளதுபரான்மாவுக்கென்னிற் பலகண்மெடுப்பினும்பந்தம்விடாதாளுஞ், சந்தமுறெப்பொருட்கெதுசபாவமாங்குணமத்தகுணமப்பொருணசமுறிணசமாகு, மந்தமிலதவ்வானமாவதனானித்தியமாமத்தகுபந்தமுமாதலாலடரும்பந்தம், பிந்தலிலாதியல்பினுளதென்பதுகூடாதுபிராந்தியினுற்கற்பிக்கப்பட்டதெனல்வேண்டும். (உ.௩)

மல்லலான்மாபலவாய்த்தோன்றுவதுஞ்சீவான்மாபரான்மாவேனும்பேதந்தோன்றுமதுவுஞ், சொல்லலுறினுபாதியாலன்றிமாமுனிவீர்சபாவத்தினின்றும், தெப்படியென்னிற்கேண்மின், வல்லகடமுதலாயவுபாதிசம்பந்தத்தால்வான்மேதமாய்த்தோன்றுமதுபோலுமு

ணர்வீர், செல்லலில்வேதாந்த வாக்கியங்களெல்லாம்பரமசிவனொருவ  
னையென்னத்தெரிவிக்குநாளும். (௨௪)

பாவுசித்தூருபத்தாலாவதுசைத்தியருபத்தினாலாவதனைகத்துவ  
மான்மாவுக், கோவுசலிலா தரைக்கலை ணடுமுரைத்திடின மற்றுது  
சம்பவிக்கிறதின் றெவ்வாற்றா னென்னின், மேவுமென்றுஞ்சித்திற்  
குச்சித்தூருபத்தாலவேறுபாடுமுறைமை சைத்தியருபத்தால, மாவுறு  
சைத்திபத்திற்குப்பேதம்வருமன்றிவருவதின் றுமாமுநிவீர்சித்தினுக்  
குப்பேதம். (௨௫)

இலகுபரசிவஞ்சின்மாத்திரமான சோதியையன்றிச் சைத்தியம  
ன்றேபசுபாவத்திற், சிலர்பேதம்பரான்மாவிற்குண்டென்பரதுதான்  
செப்பிடுங்காற்சரியன்றெவ்வாறென்னிற் கெண்மின், மலநுறுபேதந்  
தனக்கவ்வான்மாசாசனமாய்மற்றசற்குச்சாணாருகநாளு மிருப்பதொ  
லிலகுறவனாதியா யிருக்குமவ்வான்மாதா னெஞ்ஞான்றும் பேதமு  
ளோனாகமாட்டானே. (௨௬)

ஆதலானான்மாவினிடந்தோன்றும் பேதமன்றியற்கைபிராந்தி  
யினாலென்றுணர்ந்துகொண்மின், கோதறுமெந்தப்பொருளுக்கெது  
வியற்கையானகுணமாமற்றதற்குவினோதமதானகுணந்தான், மே  
தசையீருபாதிபாற்றான்றுமேயன்றிமேவியற்கையாற்றான்றாசஃ  
தெவ்வாறென்னிற், போதவீர்செவ்வரத்தமலராதிசுண்முன்னிப்  
பொருந்தாவெண்பளிங்கிடைச்செந்நிறமாதிறங்கள். (௨௭)

மருவேகத்துவமியல்பினுளவான்மாவினுக்குவந்த பேதம்பிராந்  
தியினன்றியின்றா, லொருவாதுகடாதிக்குப் பேதமங்கீகரித்தே  
யொளிரான்மபேதமில்லையென்றுரைக்கப்பட்ட, தருவாரக்கடாதி  
கள்பேதமும்வியவகாரத்தளவாகும் பரமார்த்தத்திலவாகுமுணர்வீ,  
தருகாதபரமார்த்தசத்தியமேயாலென்றப்பேதந்தனையுரைக்கவேன்  
கூடாதென்னில். (௨௮)

மற்றதுவோர்சொருபமாயந்தருமமாயும்வத்துநீருபணஞ்செயவ  
சக்கியமாகையின்றான், சற்றுமொருவத்துவடையபேட்சையின்றித்  
தனக்குத்தானேநலநிவிற்குவிடயமாகையினா, லுற்றவுருவென்று  
சொலக்கூடாதன்னியமாயுற்றிருக்கும்வத்துவக்கன்னியவத்துவோ  
டு, நற்றவர்சாள்சொலவேண்டும்பேதமப்பேதந்தானையப்பவண்டானா  
ற்றானன்னியத்துவம்வந்திடுமே. (௨௯)

ஒன்றினென்றிவ்வாறுகலங்கிளப்பதினான்முனிவீருற்றதருமமு  
மாகமாட்டாதுகண்டார், வென்றிகொளிப்பீரகாரமேயளவிப்புனித  
வேதவாக்கியங்களானமாவேகெனன்று, மன்றவுறுதுவிதமாயையி  
னையென்றுமருவவேசத்துவத்தையோர்ந்தமாதவனே, யென்  
றும்வளம்பொன்றவீலாப்பரமானந்தத்தை யெயதுவானென்றுமைய  
மின்றியெடுத்தியம்பும். (௩௦)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆதலிற்றர்க்க ச்தினுன்மகாவாக்சியங்கள் லனுபவத்தான்  
மாதயைகொள்வத துவேகத்துவநிச்சயவெண் செய்வானவற்குப்  
போதமிகச்சொப் டனமபொர் யாய்க்சழி சலபோற்பந்தம்போகும்மம்  
பேதநடையுற்றுமுத்தியிச்சித சோன்பந்தநின்றும்பெயரா னென்றும்

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

இன்னுந்தன்னிடம்பல்பூசங்களையும்பல்பூசங்களிடந்தனையுஞ்சீர்  
மன்னுறக்காண்பா னெனவனவன்பந்தமருவு றானனைகம்பீர்முணீவீர்  
துன்னுமத்துவிதஞானத்தாற்பந்தந்க்காலேந்தவராதலாலினைய  
வுன்னுமறபுதமாஞானவெக்கபத்திற்கொப்புயர்வென்றுமின்றாகும்.

கரிசிலிஞ்ஞானவெக்கியர்விட்டுக்கருமவெக்கியத்தையாசிரிப்பார்  
விரிகதிர்ப்பிரபையொருவிநள்ளிருனைவிருமபிபதன்மையர்போல்வ  
ரரியவிஞ்ஞானவைபவம்வானத்சமரர்க்குமறிவரிதாகு  
முரியமற்றீதுதெரிவுறமையின்வெறானறினைவிரும்புவருலகர்(௩௩)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

சருவதருமத்தொடுங்குடித்தயங்குசிவபத்தியையுடையோர்  
மருவச்சிவனல்லருளானிம்மகவைடவத்தைநனகுணர்வார்  
கருகுற்றிமற்றேருருணராரகரையிஞ்ஞானவைபவத்தைப்  
பெருகத்தெரிந்தோர்களுக்கெல்லாபிரமசொரூபமாய்த்தோன்றும்

இந்தஞானவைபவமற்றென்றொச்சால்லமுடியாது  
நந்தமற்றேரர்நவில்வசற்குமுடியாதாகுநனகுரைக்கச்  
சந்தமாருமறைமொழிந்சதம்பிரானைவல்லவனும்  
பந்தமகன்றுமெய்ஞ்ஞானம்பயிநறகுணமாதவத்தீரே. (௩௪)

பத்தாவது

ஞானயாகவைபவமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௦-க்குக் கிருவிருத்தம் ௨௭௦.

உ

பதினொன்றாவது

ஞானமுறுதற்கேதுவகுத்தவத்தியாயம்.

(கலிநிலத்துறை.)

ஞானமுதற்றனதாள்கள்ள்ளங்குளநலமிகீர்  
ஞானமசத்திருமான்மியாய்தநவின்றையாம்  
ஞானவிசேடமகம்பலவுள்ளுநயஞ்சாரா  
ஞானமுறற்குறுகாரணமோதுதநன்கோர்வீர்.

(௩)



(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

அறமறமவற்றின்பயன்மறைமிருதியா தியநலம்புணர்நூல்கள்  
பெறலருஞ்சுவர்க்கமுள்ளனவென்றும்பிரேதபூதாதிகளியமன்  
மறமிகுமவன்றன்று துவரியக்கர்வாள்வலிநிருதராதியர்க  
ளுறவுடைமகவான்முதலியவமரருறுவரர்பலருளரென்றும். (2)

தெரிதரத்தக்கவாத்திகபுத்திசிறந்தவனெனவனவெனவர்க்கு  
மரியமெய்ஞ்ஞானசம்பன்னனுவானறைதரினின்னும்பூதங்கள்  
பரியவைந்தனுக்குமதிபர்களாயும்புதிசிருட்டியாதிகளுக்  
குரியகாரணர்களாயுமுண்மதிழ்வினலகெலாம்போற்றிடவிளங்கும்.

மலர்மகன்றிருமாலுருத்திரன்மகேசன்வயங்கருட்சதாசிவனென்னு  
மலர்புகழிவருளொருவருக்கொருவரதிகரான்முறைமையினென்று  
கலமகாபூதசிருட்டியாதிகட்குநயத்தகுகாரணராகி  
யிலகயன்மாயனுருத்திரனொருவர்க்கொருவரேற்றத்தினரென்றும்.()

மின்னியசடையீட்சணவுபாதிவிசிட்டமாகியபரசிவசை  
தன்னியம்விசேடமுருத்திரமூர்த்திதன்னினுமென்றுமற்றதற்கு  
மன்னியபுகழ்ச்சருவக்கியமானமாண்புடைச்சைதன்னியந்தான்  
பன்னியவிசேடமென்றுமற்றதனிற்பகர்காரணத்துவவுபாதி. (3)

சகிதமாகியநின்மலபரசிவசைதன்னியம்விசேடமாலென்று  
மகிதலம்புகழ்மற்றதனிநும்விசேடமன்னிருபாதிகமான  
திகழ்தருசச்சிதானந்தபரமசிவசொரூபமென்றுமற்றேவன் [ன்.  
புகழ்மிகத்தெரிவானன்னவன்விரைந்துபுனிதஞானத்திணையடைவா

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

இன்னுமுளன்சீவனச்சீவன்றேகத்திற்குமியைபிராணனுக்கு  
மன்னுமிந்திரியங்களுக்குங்கணிகவிஞ்ஞானத்தினுக்குமனத்தினுக்கு  
முன்னுபுத்திசித்தமகங்காரமியைகட்கும்வேறுள்ளானென்றும்  
பன்னுசாக்கிரங்கனவுசமுத்திகட்குச்சான்ரூகிப்பயில்வானென்றும்.

சுத்தமிகுசத்தியஞானந்தசொரூபமாய்த்துவமகஞ்சீர்ச்  
சுத்தவிலக்கியப்பொருளாய்க்காரணவிருத்திக்குலவாச்சான்ரூய்நின்ற  
பெத்தமில்சைதன்னியமென்றுந்தெரிந்திச்சைதன்னியமும்பிறங்கு  
முத்தமவவ்வீச்சுரசைதன்னியமுமாராயினென்றேயென்றும். (4)

தருக்கத்தாலளவைகளாற்சுவானுபவத்தாற்றெரியுந்தன்மைபூண்ட,  
பெருக்கத்தானெனவனன்மெய்ஞ்ஞானச்சகிதனாய்ப்பிறங்குவானு,  
லருக்கத்தாழ்சடைப்பெருமானருளிணானறிதருமிம்மந்தணத்தை,வரு  
க்கத்தாபதர்காண்மற்றுமக்குரைத்தாமையமறமனத்துக்கொண்மின்.

பதினொன்றாவது

ஞானமுறுதற்கேதுவகுத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ. அத்தியாயம் கக-க்குத் திருவிருத்தம் உ.உ.சு.



உ

பன்னிரண்டாவது

பிரபஞ்சவாரோபமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

மண்புனலனல்கால்வானமதிகதிருயிரேயென்றே  
ரெண்புனைமூர்த்திபாதமிருதயம்பொலியப்பெற்ற  
தண்படுகுணத்தீர்ஞானந்தழைதரத்தக்கவேது  
பண்புறச்சிறி துரைத்தாம்பவஞ்சவாரோபஞ்சொல்வாம். (க)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

சுடர்பிரகாசவுண்மையானந்தசொருபமாகியபரப்பிரமந்  
திடமுறவென்றுமேகமப்பிரமந்திகழ்தருமனாகியேயாகி  
மடமறுசபாவசித்தமாகியதன்மாயைசம்பந்தத்தினாலே  
படர்சயவொளியாயிருந்துமம்மாவப்பண்பினையிலாததுபோன்றும்.

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

சத்தியமேயாயிருந்து மசத்துப்போன்றுந் தகுமேகமாயிருந்து  
மனேகம்போன்று, மொத்தசமுசாரமிலாதிருந்து மற்றதுள்ளதுபோ  
ன்றுந்தோன்றினிறதம்மா, வத்தமுறுமப்பரம வான்மாவின்றனக  
ண்டசொருபத்தினதன்சத்தியாலே, சுத்தசேதனவசேதனவிபாகந்  
தொகுமாறுகற்பிக்கப்பட்டதாலே. (ங)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆயதவமாமுனிவீரத்தகுசேதனமென்னுமாகாரத்தின்  
மேயசருவக்கியசொருபமுதல்விருக்கமாகிகள்வரைக்கும்  
பாயபேதந்தானச்சத்தியினொற்கற்பிக்கப்பட்டதாரு  
மாய்விலச்சேதனங்களினதிகநூனங்களுநியாமகத்துவந்தான். (ச)

தக்கநியமியத்துவமுன்னானவிசேடங்களுமச்சத்தியாலே  
பக்கமுறக்கற்பிக்கப்பட்டனவவ்வசேதனப்பண்பாகாரத்திற்  
ரெக்கவாகாசாதிகண்முதலாவபாவரியந்தஞ்சொல்ல  
வொக்கவாகியபிரபஞ்சமுமவையினொன்றற்கொன்றதிகநூனம். (ஊ)

முதலியவும்வியாவகாரிகமாகவந்தமுழுச்சத்தியாலே  
சுதமகலக்கற்பிக்கப்பட்டனவாலினும்வருணங்களுநன்கான  
பதமருவாச்சிரமங்களுங்குலவுவருணசங்கரமும்பண்பாரு  
மிதமருவவ்வத்தருமங்களுங்கருத்துருத்துவம்போகமுமற்றின்னும்()

மறைமிருதிமுதலானவிதிநிடேதங்களுமற்றெடுத்தரைக்குங்  
குறைவிற்றருமாதருமங்களுமவற்றின்பலங்களுமற்றவற்றைக்கூட  
நிறைதருசாதனங்களுமிராகாதிகளுநிகமுஞ்சாந்திதாந்தி  
யறையுமிவைமுதலானகுணங்களுநற்பரசிவஞானமுமற்றம்ம. (எ)

மாற்றருவை திகந்தாந்திரிகம்விருத்தமானகாமங்களுள்  
மேற்றமறுசுதந்தரங் கண்முதன்மார்க்கங்களுமிருப் தலையென்று  
சாற்றிடும்யாவம்பரமசிவனுடையதிறன்மாயாசத்தியாலே  
போற்றலுறக்கற்பிக்கப்பட்டனவா லுணர்ந்திடமின்புனிதயிக்கீர் (அ)

முன்னுரைத்தசேதனவசேதனவாகரங்கண்முதன்மையாகப்  
பின்னுரைத்தவிருப்பதலைமேயனுமளவுபிறங்கநீருபணஞ்செய்காலை  
மன்னுமொளிப்பரசிவனேடமேயாளுசுருக்கவகுத்தாம்யாவும்  
பன்னுசிவமேயனறிவேறிவலைநன் குணாவீர்டண்டுகீர். (க)

பன்னிரண்டாவது

பிரபஞ்சவாரோபமுரைத்த வத்திபாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௨-க்குத் திருவிருத்தம் ௨௮௮.

உ

பதினாழ்வது

பராசத்திவிசாரமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

தவஞ்சதுமுகனும்போற்றிச்சாற்றிடுமடடியியற்றிச்  
சிவஞ்சரவண் றுநிற்குந் ததய்வம முனிவிகாளுள்  
ளவஞ்சமில்லாத தூயராய்சரத்தக்கதான  
பவஞ்சவாரோபஞ்சொற்றும்பராச திவிசாரஞ்சொல்வாம். (க)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

மாய்வறுசின்மாத்திரத்தையாசரித்தமாயையாற்சத்தியாகார  
மாயிருக்கின்றசத்விதுசொருபமாகிடவருட்டராசத்தி  
வாய்மையார்பரமசிவச்சுடரெனச்சின்மாத்திரசொருபமாகியி  
லாய்தருநிருவிகற்பமாயுஞ்சயப்பிரகாசமதாயும். (உ)

அடருஞ்சத்தியஞானந்தசொருபமாயுந்தீவினைச்சமுசாரத்  
தொடர்பறநிவித்தபண்ணுவதாயஞ்சுடர்தருமப் பரவத்தோ  
ழடரிலாவபேதமாயுநற்சுத்தையெவவுயிர்ச்சுஞ்செய்வதாயும்  
படர்தருமெல்லாவற்றிறகுமதிகப்பண்பினதாயின்கிருக்கும். (ங)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

பரசிவங்காரணத்துவ வுபாதித்யோடும் பகர்சருவக்கியத்தவவு  
பாதித்யோடும், விவியநலீ சணவபாதித்யோடும் விளக்கமுறக்கூடி  
யிருக்கின்றபோதம், வரமுறநுதிரன் நிருமால்பிரமனிசன் மன்  
னுசதாசிவனிவராயிருக்குப்பாதஞ், சுரர்புகமுயிரணிய கருப்பஞ்  
புஞ்சுத்திரவான்மாவாயுமிருக்குமபோதம். (ச)

சீர்தருவிராட்டுமுதன் மூவராயுந் திக்குப்பாலகராயுந் தேவரா  
யுந், சார்தருமானிடராயுய பிறசெந்துக்கடாமாயுந் தழையுய்விருக்  
கங்களாயு, மார்தரவுண்ணுகர் சருவத்துக்களாயு மவிருந்திரதம்வரை  
களாகியாயுங், கார்தருமினெடும் பரவையாதியாயுங் கவினவிருக்  
கும்போ துமனையசத்தி. (௩)

தவிராதவ்வம் மூர்ச்சங்களுக்குத் சக்கசத்திகளாய் விளங்குமந்  
தச்சத்தியின் தி, யுயமானங்கடந்தொளிரும் பரவித தக்கொருதொ  
ழிலு மின் றுமுதலால், யவீர்தருபச்சிமைநிச் சத்தியில்லையத்  
தகுசத்தியை யன்றிச்சிவமுமில்லை, யிவார்தருமன்போ டிவ்வாறுணர்  
பவன் மெய்ந்நொணிய் ரண்டாகக்கருதிடுவோ னிருணிரயம்புகுமே.

(அறுசீரடியாசியவிருத்தம்.)

அனைத்துயிர்க்குமித்தகு சத்தியுஞ்சிவமுந் தாய்தந்தையம்மா  
வன்பர், வினைத்துயர்தீர்த்தகு ஞலகமாதாவாய் விளங்கிடும் மெய்  
ம்மைச்சத்தி, தனைத்தனையாவன்பொ டெவருபாசனை செய்வா  
னைய தலைமையாளர், தனைத்துணையுந் துயரின்றியிட்டார்த்தம்பிர  
மவித்தைசெறியப்டெற்றோர். (௪)

மாலயனிந்திரன் முதலாம்வானவார்யாவருமினையமாண்பார்சத்தி  
சாலவுநல்கனுக்கிரகம்பெற்றத னுற்பலபோகந்தழுவீவாழ்வார்  
ஞாலமிசைச்சைவார்வைணவரிவர்களுட்டே தடையினின்றோர்  
சீலமறுபவுத்தர்திகம்பரர்செறியுஞ்சுதந்தரர்செப்பின் னுமுள்ளோர்.

யாவராயினுமினையசத்தியையெவ்வீதமுள்ளத்தெண்ணித்தாழ்வார்  
தேவர்போற்றிடவவர்முனைவ்வீதம்வந்தெண்ணிபவைசிறப்பநல்குந்  
தாவருமிச்சத்தியுமன்சடசத்தியாகியமாயையுந்தழைந்து  
மேவதன்காரியமானபெஞ்சமுமற்றதன்பேதவிதமுமாதோ. (௫)

இன்னுமத்திராத்தியெனவுரைப்பதுவுமெல்லாம்பூரணமேயாகி  
மன்னுவிவென்றுண்மையறத்தெரிவோ னின்பயசுவேயாவன்  
றுன்னுபூரணசொருபமேமாயையாலபூரணமாய்த்தேசான்று  
மன்னமாயையயும்பூரணமாகத்தெரிபவன்பூரணனையாவன். (௬)

பாவுகாணென்னுநிறையான்மாவினின்றும்பல்லுலகமுஞ்சீர்  
மேவுசீவனுமீச்சுரனுமாய்சத்தியுட்கேறல்லராமா  
வோவீல்கயம்பூரணநற்கிலஞ் னமுள்ளவஞமுயர்வபூண்டோன்  
றுவில்சொருவபெளமன்போ னறுசுதந்தரனுகித்தழைவாரென்றும் ( )

பந்தனுக்கேவிதிநிடே சம்பலர்ச்சுரண்சுச்சம்பயின் திருந்துஞ்  
சந்தமுறுகடாகிளாகியகாலையசத்திசுத்தித மா னுற்போல  
வந்தனையார்சிவசொருபயாய்ச்சுச்சமாயெல்லாவ கிந்திருந்து  
பந்தமிசுமாயயினுலகத்திசுத்தியாயினவாலறிவின் மிக்கீர். (௭)

ஆன்மஞானிக்குவிதிநிடேதவிவகாரங்களனைத் துமில்லை  
மேன்மைமிகுமான்மஞானத்திருமாமகத்தின்வளம்விள்ளமுற்றும்  
பான்மையுறுகோடிகற்பமானுலமுடியாதுபரசுபாணி  
வான்மதிக்குமருளானீரிதுதெரிந்துதன்னியராய்வயங்கினீரே. (க௩)

பதின்மூன்றாவது

பாசத்திவிசாரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.  
ஆக அத்தியாயம் க௩-க்குத்திருவிருத்தம் ௩௦க.

உ

பதினான்காவது

பஞ்சப்பிரமவிசாரமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

கஞ்சப்பிரமன்மாற்கரியகடவுள்பாதப்புணைபற்றி  
வஞ்சப்பிரபஞ்சக்கொடியவாரிகடந்தசீரியரே  
யஞ்சப்பிரதக்கழைப்பராசத்திவிசாரஞ்சிறிதறைந்தாம்  
பஞ்சப்பிரமவிசாரத்தைப்பகர்வாமன்பினுறக்கேண்மின். (க)

உண்மையறிவானந்தமேயுருவாய்விகாரமில்லதாய்  
வண்மையுறுமொன்றையென்றும்வயங்காநிற்கும்பரசிவந்தா  
னண்மையுறுதன்சிற்சத்தியாலீசானந்தற்புருடந்  
திண்மையகோரமேவாமதேவஞ்சத்தியோசாதம். (௨)

என்னும்பேசமோரைந்தாயிலங்குமிவ்வைம்பிரமங்க  
ளுன்னுஞ்சத்தம்பரிசமேயுருவமிரதங்கந்தமெனப்  
பன்னுந்தன்மாத் திரைகளைந்தாய்ப்பண்பாரிலீவக்குத்தெய்வதமாய்  
மன்னுமருட்சதாசிவனேவயங்குமீசனுருத்திரனே. (௩)

கரியமாயன்மலர்மேவெண்கண்ணெனுமோரைவரா  
யுரியவான்காலழலறன்மண்ணெனும்பூதங்களோரைந்தாய்ப்  
பெரியவிவைக்குத்தெய்வதமாய்ப்பிறங்காநின்றசதாசிவன்மு  
னரியபிரமனீராகவறைமூர்த்திகளோரைவராய். (௪)

செறிசோதிரந்தொக்கொளிரக்கஞ்செந்நாக்கிராணமோரைந்தாய்  
மறியாத்திக்ஞமருத்தனலிவருணன்மீயென்ப்பேசு  
மறிவார்தருளானேந்திரியவடற்றெய்வங்களோரைந்தாய்க்  
குறிதாள்பாணர்வாக்குபத்தங்குலவும்பாயுவிவையைந்தாய். (௫)

சொன்னவவற்றின்றெய்வங்கடுலங்குந்திரிலிக்கிரமனே  
யன்னநடைபயாள்ளியிராணியணிமாமுலைதோயிந்திரனே  
பன்னவரியகொடுத்தழலைபலவளக்கமலத்துதித்தவனே  
நன்னருதயமெழுமினனெயென்னநவிலவ்வைவராய். (௬)



மனமேபுத்தியகங்காரமருவுஞ்சித்தமிவைகளுக்குக்  
கனமாரே துவாமந்தக்கரணமெனுமிவ்வோரைந்தாய்ப்  
புனிததெய்வமதிருருவேபொலிகாலத்தீயுருத்திரனே  
யினியவுமையேயிரணியகருப்பனெனுமிவ்வைவர்களாய். (எ)

தக்கபிராணனபானேசாரும்வியானனுதானே  
மிக்கசமானனிவ்வைந்தாய்மிளிர்ந்தெய்வதஞ்சுத்திரவான்மா  
தொக்கநலக்காரணவாயுசுடரார்தருவிச்சுவசிருட்டி  
பக்கமுறுவிச்சுவயோனிபகருமசைய்வ்வைவராய். (அ)

(மேற்படிவேறு.)

முறைபினிருக்கின்றனவென்றுணர்பவனே மெய்ஞ்ஞானிமுத்  
திசார்ந்தோன், றுறைகெழுவான்முதலியவைம்பூதங்களினுமுளசத்  
துவகுணந்தா, னிறையுமுறைமையிற் சாந்திபதிதகலைசாந்திகலைநிக  
மும்வித்தை, யறைகலையொண்பதிட்டை கலைநிவிர்த்திகலையாங்கலைக  
ளமையிவ்வைந்தும். (க)

இன்னுமப்பூதங்கடமிலியையிராசதகுணந்தானிருந்தவத்தீர்,  
பன்னுசலனம்பரிசலனம்பிரக்கிரமம்பர்சீலனம்பிரசார, மென்னுமை  
ந்துகிரியைகளாமிவையுமப்பூதங்கடமிலியைதலுற்ற, வன்னுதற்குக்  
கூடாதகொடுத்தமென்றே துகின்றகுணந்தான்மனனே. (க0)

சாதகம்பாதகமுத்தநோதகம்பஞ்சகமெனச்சாற்றவத்தையைந்  
தா, மாதலுறுமிவையு முறையீசானமுதற்பிரம மைந்துமாமென்,  
ரேசலுறு குருமொழியாற் றெரிதருமன்பின நெவனவ்வுத்தமன்  
ரூன், காதரஞ்செய்பந்தமெனுங் கடல்கடந்து முத்தியெனுங்கரை  
யுற்றேனே. (கக)

பரசிவன்மாயையினுலையம்பிரமவுருவானுன்பகரம்மாயை  
விரவுமசாத்தியமானசெய்கைகளைச்செய்வதனாலிளர்பம்மாயை  
யுரவுறுசம்பந்தத்தாலேசககாரணத்துற முன்னுகியுள்ள  
பரவுறுமெல்லாமந்தப்பரசிவற்குண்டாயினவாற்பளகிலீரே. (கஉ)

தாசன்யான்யானேமற்றவனவனையானென்னச்சாற்றுகிற்கும்  
பாசமுறுமோகமறக்கேவலனாய்நிற்பவனேபகருமுத்த  
னேசமுறுநித்திபநின்மலநிராதாரநிஞ்சனவேகன்பா  
லாசமருமிமமோகமெவ்வாறுற்றிருக்கலாமறிவான்மிக்கீர். (கங)

மாயையினுற்பத்தியாகியவுலகம்யாவும்வளர்விவேகத்தாலே  
துயசயசொருபமாத் தெரிபவன்கேவலனாவான்றுச்சமிக்க  
பாயசமுசாரசாகரமூழ்கிவிவேசமற்றபானமையோர்சு  
நேயமுறுவேதாந்தனானமன்றிக்கதிவேறுநிசுழ்த்தலாமோ. (கச)

கரைதருதன்சிற்சத்திக்குறுபகையாமிராகா திகளைவதற்குத்  
 தரைபுகழும்வேதாந்தனானமேதயங்குறுவச்சிரமாமம்ம  
 வரைவில்சமுசாரமெனுங்கடுங்கோடையுறத்தபிக்கமயங்கினேருக்  
 குரைசிறந்தசிவனானவமிர்தமன்றிச்சாந்திசெய்வதொன்றுவேறென்

தன்னூலேகற்பிக்கப்பட்டம்மதன்னூலையொளிசரப்பட்ட, மன்  
 னாயாவுஞ்சயசொருபமெனத்தெரிந்துகொளின்மற்றியாவும், மின்னூருந்  
 தன்னிடத்திலயப்படுத்திக்கொள்வானுன்மிளிர்நிற்கும், பொன்னூர்  
 செஞ்சடைப்பரனூர்மொழிமுடிவிவ்வாறுரைக்கும்புலமைமிக்கீர். ( )

தந்துவினைச் சிருட்டிசெய்து சிலந்திமீட்டுங் கவருந்தன்மை  
 போலு, முந்துதருவாதிகண் மண்டோற்றிமீட்டுந் தனிடையொடுக்  
 கல்போலு, நந்துமொளிப்பரசிவம் பேருலகமெலாஞ்சிருட்டிசெய்து  
 நலக்கமீட்டும், வந்துதனதிடத்தொடுங்க வொடுக்கிக்கொள்ளுந்தூய  
 மாதவத்தீர். (க௭)

போதமேலிடுங்காற்சொப்பனப்பவஞ்சநிவிர்த்தியாய்ப்போதல்போ  
 வ, நீதமார்கயஞ்சொருபனானத்தாற்பிரபஞ்சநிவிர்த்தியாகுங்  
 காதல்செய்தத்துவனானமுலகவாசனையானுங்கரையாநிற்குந்  
 தீதகன்றசாத்திரவாசனையாலுந்தேகவாசனையினாலும். (க௮)

பிரதிபந்தமில்லாமலுண்டாகமாட்டாதுபேசாநின்ற  
 வரமிகுந்தசில்லோர்க்குப்புண்ணியவிசேடத்தான்மருவினாலும்  
 பரசிவவனுக்கிரகமில்லாதுவிடிற்பிரதிபந்தமுண்டாம்  
 விரவுசிவனனுக்கிரகத்தாற்பிரதிபந்தமின்றிமேவலாமே. (க௯)

அத்தகையசிவனொருவனானானப்பிரசாதமருளிச்செய்வா  
 னத்தனயன்முதலானமற்றேரர்கண்மற்றதனைநல்கமாட்டார்  
 சித்தபரிபாகருக்குத்தகனானசாதனமுந்திறம்பாநின்ற  
 பெத்தருக்குத்தக்கபோகங்களுநல்குவரிவர்கள்பேசின்மாதோ. (உ௦)

ஆதலின்னானப்பிரசாதத்தினுக்குச்சிரவணமுனாற்றத்தக்கோன்  
 மேதகுநற்பரசிவனையாரேனுமவனருளைவிரவாராகிற்  
 போதமுனிவீருரூர்புத்தியுமுத்தியுமதியம்புனைந்தவேணி [மின்.  
 நாதனவன்றிருவருளாற்குருப்பிரசாதமுங்கிடைக்குநயந்துகொண்

சொற்றகுருப்பிரசாதத்தாலே நல்வேதார்த்தந் துலங்கத்தோ  
 ன்று, மற்றசனாற்சிவபத்தி வருமதனாலெழுநான வயங்காதித்தன்,  
 செற்றபவவிருளழிக்குந் திசையிரண்டினிடத்து மெல்லாஞ்சிவமே  
 யென்று, பற்றவுணர்வான்பந்தஞ் சிறிதேனுமிலானவனே பவமற்  
 றானே. (உ௨)

பதினான்காவது

பஞ்சப்பிரமவிசாரமுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ. அத்தியாயம் கசு-க்குத் திருவிருத்தம் ௩௨௩.

உ

பதினந்தாவது

சத்தாவிசாரமுரைத்தவத்தியாயம்.

(கொச்சகக்கலப்பா.)

முத்தாவிதோறுநனிமொய்வளையீன்நில்லைநக  
ரத்தாவியெவ்வயிர்க்குமாய்நடிக்கின்முனடிக்கே  
பித்தாவிப்பஞ்சப்பிரமவிசாரஞ்சொற்றூஞ்  
சத்தாவிசாரந்தனையுமுரைப்பாங்கேண்மின்.

(க)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

சாற்றுகடபடமுதலெல்லாவத்துக்களினுமெந்தச்சத்தைதோன்று  
மாற்றரியவதுவேகமாயவ்வத்துருவமாயேயிருக்குந்  
தேற்றமுறச்சத்தைபேதாக்காரமானகடாதியின்விசேடப்  
போற்றுமுருவொடுபேதப்பட்டிருக்குமென்றுசிலர்புகலுவாரால்(உ)

பகருமதுகூடாதென்னென்ற்பேதமில்லாதபடியினாலே  
தகவுறுமவ்விசேடரூபமுமில்லைச்சாற்றரியவவ்விசேடரூப  
மகலரியசத்தையொடுபேதமாயிருக்குவெனிலசத்தேயாகும்  
புகருடைமையாற்குனியம்போலாகிடவேண்டும்திமிக்கீர்

(உ)

மேவுறுமபேதமென்ற்சத்தையேயாகும்வ்விசேடரூபம்  
பாவுபின்னொபின்னமென்னுண்டாகும்மாமேற்பகர்ந்ததோடந்  
தாவிலசனாலின்றுசத்தைக்குவேரூயவிசேடரூப  
மோவிலாரோபிதமேவிசேடவுருக்களின்விவகாரந்தானுண்மை.(ச)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

ஏகமாகியவச்சத்தையேபிரமமிப்படியன்றிவேறென்னின்  
மோகமார்நாசிருங்கமேபோலமொழியசத்தாகிடும்பிரம  
மாகையாற்பிரமமும்பவஞ்சமுஞ்சத்தாவிற்குவேறலவறிவீ [வே.  
ரோகைகூர்மறையுஞ்சொலுமிவ்வாறுயர்ஞானியரனுபவமுமற்றிது

அத்தகுசத்தாவாகியபிரமம்மமண்கடாதியானுற்போற்  
சுத்தமாமுனிவீர்பற்பலவாணசொருபங்களாய்ப்பரிணமிக்கு [ரூய்  
முத்தமப்பிரமம்பவஞ்சமாய்த்தோன்றலொளிதருசத்திவெண்பொன்  
வித்தகமுறத்தோன்றிடுதலேபோலும்வேதமுமிங்ஙனமுரைக்கும்.()

வெளியிடையொளியுமிருளுமெவ்வாறுவிளங்கும்வ்வாறுயர்பர  
த்திற்,களியுறுசடமுமசடமுமவிளங்குங்கரைபரமார்த்தநற்றிசையிற்,  
றெளிதருபஞ்சபூதங்கள்யாவுந் திகழ்சருபிரமரூபந்தா, வெளியிடு  
முருவப்பரசிவப்பிரான்மற்றொருவனெயெற்றைக்குமாதோ. (எ)

மன்னியமேன்மை மகங்களாலன்பின் வந்தனைசெய்திடப்பட்ட  
 டோன், மின்னியபலதானங்களாலாருமேதகவடைதரப்பட்டோன்,  
 றுன்னியநல மந்திரங்களாலொருமை தோன்றுமாசெபித்திடப்பட்ட  
 டோன், பன்னியபலவேதங்களினுணும்பரிவொடுதேடிடப்பட்டோன்

மாலயன்வலாரிமுதலியதேவர்வழிபடிஇப்பூசிக்கத்தக்கோன்  
 சீலமாவனைமிசூதவமியற்றித்திகழ்தருபத்தியினோடு  
 சாலவுந்தொழுவர்முனிவருண்மலரிற்சாட்சியாயுறையுமச்சிவனை  
 ஞாலமேத்தாசானருளிஓற்றெரிந்துநன்முத்தராவர்சந்நியாசர். (க)

சுடருமப்பரமசிவத்தினைச்சருவசொரூபமாத்தெரிதரினயாவுந்  
 தொடருந்நகயசொரூபமேயன்றித்தோன்றுதல்வேறுமுண்டாமோ  
 படருமொள்ளழல்சேர் துய்யெனக்கழியும்பழிபடுசஞ்சிதமனைத்து  
 மடருந்தாமரையேடறலொடுமெனவெக்கருமத்துமன்னியனாவான்.

பாசமேயரவாய்த்தோன்றினுமுணரிற்பாசமாயிருப்பதுபோல  
 நேசமார்சிவமேபவஞ்சமாய்த்தோன்றிலவினுமுண்மையினுடின்  
 மாசகல்சிவமேயெனவுணர்ஞானமருவிலேஓற்குப்பிரபஞ்ச  
 வாசனையின்றுபத்தனன்முத்தனெனவருமவந்தைகளின்றால். (கக)

புகழ்தருசயசொரூபமாய்த்தோன்றும்போதுதோன்றாமையாற்பவஞ்  
 நிகழ்தருபந்தமோக்கமெவ்வாறுநிலைக்குமிப்போதுரைத்ததுதா [ச  
 னிகழ்தருமாறில்லாமறைச்சாரமியாவர்க்கஞ்சம்மதமிதுவே  
 யகழ்தருமாறிவிருண்முழுகுவர்மற்றிதற்குவேராயறிபவரே. (கஉ)

பதினைந்தாவது

சத்தாவிசாரமுரைத்த வத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௫-க்குத் திருவிருத்தம் ௩௩௫.

உ

பதினொவ்வது

மோக்கவிச்சையுடையாரிருக்குமியல்புரைத்த

வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

விச்சையுடையாருரைக்கு மடங்கருநல் விடங்கவருண்மேனி  
 யோர்பாற், பச்சையுடையாரெமையுமாளுடையார்க் கன்புடைய  
 பண்பினீர்காள், கொச்சையுடையார்க்கியலாச்சத்தாவிசாரங்கூறினா  
 மான்மோக்க, விச்சையுடையாரிருக்கு மியல்பும்விளங்கப்புகல்வா  
 மினிதுகேண்மின். (க)



மன்னியமேன்மை மகங்களாலன்பின் வந்தனைசெய்திடப்பட்ட  
டோன், மின்னியபலதானங்களாலாருமேதகவடைதரப்பட்டோன்,  
றுன்னியநல மந்திரங்களாலொருமை தோன்றுமாசெய்திடப்பட்ட  
டோன், பன்னியபலவேதங்களினும்பரிவொடுதேடிடப்பட்டோன்

மாலயன் வலாரிமுதலியதேவர்வழிபடி இப்பூசிக்கத்தக்கோன்  
சீலமாவனைமிசூதவமியற்றித்திகழ்தருபத்தியினோடு  
சாலவுந்தொழுவர்முனிவருண்மலரிற்சாட்சியாயுறையுமச்சிவனை  
ஞாலமேத்தாசானருளிஓற்றெறிந்துநன்முத்தராவர்சந்நியாசர். (க)

சுடருமப்பரமசிவத்தினைச்சருவசொரூபமாத் தெரிதரின்யாவுந்  
தொடருநற்கயசொரூபமேயன்றித்தோன்றுதல்வேறுமுண்டாமோ  
படருமொள்ளழல்சேர் துய்யெனக்கழியும்பழிபடுசஞ்சிதமனைத்து  
மடருந்தாமரையேடறவொடுமெனவெக்கருமத்துமன்னியனாவான்.

பாசமேயரவாய்த்தோன்றினுமுணரிற்பாசமாயிருப்பதுபோல  
நேசமார்சிவமேபவஞ்சமாய்த்தோன்றிலவினுமுண்மையினுடன்  
மாசகல்சிவமேயெனவுணர்ஞானமருவிலேஓற்குப்பிரபஞ்ச  
வாசனையின்றிபத்தனன்முத்தனெனவருமவந்தைகளின்றால். (கக)

புகழ்தருசுயசொரூபமாய்த்தோன்றும்போதுதோன்றாமையாற்பவஞ்  
நிகழ்தருபந்தமோக்கமெவ்வாறுநிலைக்குமிப்போதுரைத்ததுதா [ச  
னிகழ்தருமாறில்லாமறைச்சாரமியாவர்க்குஞ்சம்மதமிதுவே  
யகழ்தருமாறிவிருண்முழுசுவர்மற்றிதற்குவேரூயறிபவரே. (கஉ)

பதினைந்தாவது

சத்தாவிசாரமுரைத்தவத்தியாயம் முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௫-க்குத் திருவிருத்தம் ௩௩௫.

உ

பதினொறாவது

மோக்கவிச்சையுடையாரிருக்குமியல்புரைத்த

வத்தியாயம்.

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

விச்சையுடையாருரைக்கு மடங்கருநல் விடங்கவருண்மேனி  
யோர்பாற், பச்சையுடையாரெமையுமாளுடையார்க்கு கன்புடைய  
பண்பினீர்காள், கொச்சையுடையார்க்கியலாச்சத்தாவிசாரங்குறி  
மான்மோக்க, விச்சையுடையாரிருக்கு மியல்பும்விளங்கப்புகல்வா  
மினிதுகேண்மின். (க)

கதிமருவுவிருப்புடையோ நெப்போதுஞ்சந்தோடங்கவினக்  
கொண்டு, மதிமருவுகதிமருவுத் தற்கையமிலை யெனும்புமனத்  
துள்ளானாய்க், கொதிமருவுகொடும்பிரதிபந்தகமாய்பாவங்குலைத் து  
போகத், துதிமருவுத்தவர்களைநித்தியமு முறவண்டித்ததித்தல்  
வேண்டும். (உ)

மித்திரனும்வருணனும் நரியமனுஞ்சரர்குருவும் விரும்புமின்  
னோர்க், கொத்தியலந்தரிபாமிபாகிய சூத்திரான்மாவுமுவந்தெந்நா  
ளும், பத்தியுறென்பிரதிபந்தநிவிர்த்தியெனும்பெயுஞ்சுகத்தைப்பண்  
பினீக, புத்தியளித்திடு தும்மைவேண்டுகெனென்றிரந்து போற்ற  
லின்னும். (ங)

சாத்திரஞ்சொலி தார்த்தசங்கற்பஞ் சத்தியம்பிரமந்தக்கவெல்  
லாஞ், சூத்திரவான்மாவேநீ தானென்று தணிந்தன்பிற்சொல்கின்றே  
னீ, தோத்திரஞ்செயென்னையு மற்றென்னுடைய குரவனையுந்  
துலங்கநாளுங், காத்திரங்கியருள்செயென வேண்டுமுத்தோடங்  
கள்கழிதற்காக. (ச)

முத்தராஞ்சாந்தியையன்பினுச்சரித்துக்குரவனடிமுளரிபோற்றி  
யுத்தமவேதாந்தமனுவுபதேசஞ்செய்யப் பெற்றொளிராநிற்கும், பத்  
திமையிற்செய்யவேண்டுமவ்வம் மனுக்கள்கொண்டு பகர்தூ  
றெய்யா, லொத்தசருவாற்பிரமசாரிமுதன்மூவர்களுமோமஞ்செய்க.

மன்னுசந்நியாசியனக்கினிகனிவர்நல்லேலாமமனுக்கண்மட்டும்  
பன்னுதினஞ்செபித்தறினம்பன்னிரண்டுதரமேனும்பயிலேராறு  
துன்னுதரமேனும்பொருமுத்தரமேனும்புரவன்றுயதாடாழ்ந்  
துன்னுமிகுபத்தியொடுவேதாந்தசிரவணநன்குநற்றல்வேண்டும். ( )

சீர்மருவுமற்றதைநிற்சலசித்தமுநீஇமன்னஞ்செய்யவேண்டு  
மார்சிவலிங்கத்திள்மகாதேவனைப்பத்தியிற்புசையாற்றவேண்டு [ஞ்  
மேர்புனையுஞ்சாந்திமிகுதாந்தியொடு விராகமுண்டாயிருக்கவேண்டு  
சார்தலுறுசீதவெப்பசுகதுக்காதியிற்சமமாச்சகித்தல்வேண்டும். (எ)

துரிசனுக்காக்கண்மணி மாலிகைபூண்டு கொளவேண்டுந் துட்ட  
வத்து, தரிசனமாவித்தறும்மன்முதலியவுண்டாம்பொழுதுசடக்கரத்  
தைப், பிரியமுறச்செய்யவேண்டுமது செபித்திடுநற்பெருமை  
யாரோ, டிரியசம்பாடனை யொருவிசாரமுமில்லாதுநற்றவேண்டு  
மாலோ. (அ)

கொண்மயக்கினீசர்சம்பாடனைசெய்யினுறச்செய்துகொள்ளவேண்  
திண்மருவுகமுுவாய்தன்சாதியாசாரங்கடர்ந்தமற்றை [டுந்  
யெண்மருவாசாரத்தினுறுவாரோடுரைபகர்தென்றுங்கடா  
தொண்மருவுவிரசையழன்முதலியவற்றுண்டாகியொளிர்நற்றை. ( )

திருந்துமவ்வம்மனுக்களான்மந்திரித் துப்பரசிவதியானத்தோடு,  
பொருந்துசருவாங்கமும் பூசுபுதானமைந்தினும் புண்டரமூன்றாக்கி,  
மருந்துநிகர்மொழிபாகன்பழந்தலங்கண்மதிதோறுமருவிப்போற்றி,  
வருந்துதலற்றுயர்சிவவுற்சவங்களு மன்பினிற்கண்டுவருதல்வேண்  
டும். (க0)

மன்னுசித்தசுத்தியுறப்பரிசுத்தவனம்புசித்துவருதல்வேண்டும்  
பன்னுமுருத்திரன்றிருமான்மற்றையர்க்குச்சமர்ப்பிக்கப் பட்டவன்  
முன்னுநிருமாலியநிவேத்தியமாகிருதமெனமுறையேசொல்வர் [ன  
மின்னுமிவைகளைப்புசிக்கிற்சாந்திரர்யணவிரதம்விரும்பவேண்டும்.()

ஆசிரியனுச்சிட்டம்புரோடாசந்தனைநிகர்க்குமாதலாலே  
மாசிரியப்புசிக்கலாமருவுவருணாச்சிரமமாண்பிலீன  
ரேசியலும்பழக்கமுதலியகூடாவிண்ணோர்மானிடர்மற்றின்னும்  
பேசியசெந்துகளுடையவேடமனுசரித்திடலும்பிழையேயாமால். ()

பலவேடமனுசரிப்பான்மறைமிருதிபகராசாரங்களுக்கு  
நலமாருமதிகாரியாகான்மற்றவனடைதனரகமேயா  
முலமேவும்புயத்தரசனவனையறிந்தூரினுர்தொழிக்கவேண்டுங்  
கலவார்நல்லோரவனைக்காணவுமாட்டார்மறந்துங்கமையுள்ளீரே. ()

விதிப்படிசெய்வதற்குச்சுத்தானுகிணைவிலக்கனைத்தும்விட்டுநிற்பிற்  
கதித்திடுநன்மதியினுஞ்சுத்தியந்தருமந்திருநீறுகவினப்பூசன்  
மதிக்குமறையத்தியயனந்தேவர்பிதிரர்தம்மாண்காரியங்க  
டுதித்திடுதாய்தந்தையர்தம்பூசைமறைமிருதிசொலுங்கருமமற்றும்.()

கதிமருவுவிருப்பமுளோனொருவாமலாசிரித்தல்கடனேயாகு  
மதிமருவிச்சாதனசம்பத்தியுளோன்சிவஞானமருவியார்க்கும் [வா  
பதிமருவுமதிமெளவிப்பண்ணவன்பொற்சேவடிக்கீழ்ப்பாங்காய்வாழ்  
னிதிமருவுதவமெனநாடொறுமீட்டிமேன்றையுற்றநிலைமையீரே.கடு

பொருவில்லியாபகனானசிவனெல்லாராலும்பூசிக்கப்பட்டோன்  
மருவுமவன்னுக்கிரகத்தாற்பிரமன்மான்முதலோர்வாரோரானு [றும்  
ரொருவருதெய்வத்தன்மையியற்கையினப்பரசிவற்கேயுண்டாமென்  
வெருவில்வன்சொரூபனானம்பெறற்கேனானசாதனங்கள்வேண்டும்

திப்பியவச்சொரூபனானங்கிடைப்பிற் பந்தமெலாஞ்சிதைந்து  
மாயு, மொப்பிலிதுவேதார்த்தநிச்சயமற்றிதைப்பலவாவுரைப்பர் பல்  
லோ, ரிப்புவிவியலானகண்டகுருடரைப்போலவாருளையெய்திலா  
தார், செப்புறுமெவ்வயிரேலுஞ்சிவனருள்சேர்தரின்முத்திசேர்ந்த  
தாமே. (கௌ)

பதினொருவது

மோக்கவிச்சையுடையாரிருக்கு மியல்புரைத்தவத்தியாயம்

முற்றிற்று.

ஆ அத்தியாயம் ககா-க்குத் திருவிருத்தம் ௩௫௨.

உ

பதினேழாவது

விராகவிசாரமுரைத்தவத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

சாற்றநஞ்சாந்தவேலிகோலுபுமாண்டவப்பயிர்வளர்த்திடுமுனிவீ  
ரேற்றமார்மோக்கவிச்சையரிருக்குமியல்பினையுரைத்தனந்துக்க  
மாற்றுவதாகிமுத்திசாதனமாய்வளர்சிவஞானமுண்டாக்குந்  
தேற்றமதாகிவிளங்குறுவிராகத்திறணிணிப்புசுலுதுங்கேண்மின். (க)

மன்னுசீவசர்க்குளவீபதத்தைமறைத்திடுங்கொடியவஞ்ஞான  
மென்னுமாயையினாற்பேதமாம்வஞ்சமிலகவுற்பத்தியாயிற்று  
வின்னுமப்பிரபஞ்சத்தின்முன்பழக்கத்தாற்கன்மப்படியிதுநன்று  
பன்னிதுதீதென்பிராந்திகற்பிக்கப்பட்டதம்மாயையின்மெய்போல்.

கரைசெய்நன்குடையவத்துகளாகக்கற்பித்தவிடயங்கடம்மி,  
னுரைசெய்முற்பழக்கத்தாலஞ்ஞானிகட்குண்டாகுமாலிச்சையெஞ்  
ஞான்றும், புரைசெயத்தகையவிடயங்கள் யாரும்பொருந்துறுமை  
கிகமென்றும், வரைசெயும்பாரலவுகிகமென்று மன்னிருவகைப்படு  
மவற்றுள். (ங)

தழைதருமுன்னதவிரிகலோகசம்பந்தமாகியபோகம், விழைத  
ரும்பின்னதுயர்பரலோகமேவுசம்பந்தமாம்போகங், குழைதருமனத்  
திற்றேகியென்றுரைப்போன்கூறிகலோகசம்பந்தப், பிழைதருவிட  
யங்களையனுபவிப்பான்பெருகுமிந்தியங்களான்மன்தோ. (ச)

அப்படிதுகர்ந்தவிடயங்களையுமற்றவைநிகர்விடயங்கடமையு  
மெப்பொழுதினுமிச்சிப்பனான்முனிவீரிரும்பரலோகசம்பந்தத்  
தப்பறுவிடயங்களைநவையகன்றசாத்திரப்பயிற்சியினாலே  
செப்பியதேகியிச்சிப்பானம்மசெறிதருமிப்பிரகாரம். (ஊ)

மருவிகலோகவிடயங்கடம்மில்வளர்பிரத்தியக்கசித்தமாயுந்  
தருபரலோகவிடயங்கடம்மியிற்சாத்திரசித்தமதாயுந்  
திருவமார்முனிவீர்புத்தியுண்டாகுந்தீதென்றுகற்பிக்கப்பட்ட  
விருவகையுலகவிடயங்கடம்மில்வெறுப்புண்டாமெற்றைக்குமாதோ

விண்ணவர்முதலோர்வளரிராகாதிமிகுணம் பிணித்திடப்பட்ட  
டு, நண்ணியசுருமப்படிபவமென்னுநரகனுபவித்திடுவாரான், மண்  
ணிடவேரூயுற்றசுக்கிலசுரோணிதங்களைமறந்தேனு, மெண்ணவுங்  
கண்ணாற்காணவுந்தொடவுமேவன்றான் சகிப்பவன்மாதோ. (ஏ)



-அத்தருவெண்மைசெம்மைநீர்க்கூட்டமாமுடல்யானென்தென்  
று, பித்துறுமுடனாகிமோகிப்பான்பெருந்தரைக்கிடக்கின்றதேதலை,  
யொத்தமாங்கிசத்தை நரம்பை வெள்ளென்பை யுரோமத்தை  
யிரத்தத்தைக்கபத்தைச், சுத்தியில்பித்தமுத்திரமலத்தைத்தொடன்  
முதல்செய்ச்சகியானே. (அ)

இவையெலாந்திரண்டவோருடலினையானென்தென லறிவின்  
மையன்றோ, செவையுறுசந்தனாகிளெதனைச்சேர்தரின முக்கெனக்  
கழியு, நவையிலுண்பணவாதிக ளெதைச்சாரினுற்ற மார்தருமலமா  
குஞ், சுவையுறுநலுரோதையுறினிழிந்துதுரிசுறுமுத்திரமாகும். (ஆ)

தூயவத்திரமற்றெதனுடைச்சார்பாற்சொற்றிடுமலின முற்றிழியும்  
பாயபேருணர்வீரத்தகுதேகம்பரிசுத்தமெங்ஙனமடையு  
மாயநெய்த்தேரரிற்றசையினுற்பத்தியாகும்பல்கிருமிகள தனாற்  
றேய்தருகிருமிமயவுடலென்றுந் துக்கசாதனமெனலாமால். (க0)

கருவினுளடங்குகாலையின் முனிவீர்கலலமாயிருக்கின்றபோது  
கிருமிகணுகர்தல்புற்புதமாங்காற்கிருமிவாதைகள்வயிற்றழிவி, லுரு  
வெதும்பிடுதல்பிண்டமாயிடுகா ளுளர்வளியாலலைபடுதல், பெருமல  
மிழிநீரிடைப்படல்பையுட்பிணிப்புறலிவைமுதலனந்தம். (க1)

துக்கமேயன்றிச்சுகமிலையாகுஞ்சொல்லருமிரவுரவாதி  
மிக்கவெந்நிரயத்தமுந்திடுதுன்பமிசுகுகமாமிதற்கதனாற்  
புக்கவக்கருப்பவாசதுன்பத்தைப்புகலரிதாகுமான்முனிவீ  
ரொக்கவித்துன்பமுறவனுபவித்திட்டுற்பத்தியாகியபின்னும். (க2)

செறிதருபாலக்கிரகபீடைகளுஞ்சிதலெறும்பாதிசெந்தகளாற்  
குறிதருதுயரும்பிணிபசிதாகங்கொடுமையின்வருத்திடுதுயரு  
மறைதருகல்விகற்றிடுந்துயருமமைவிதியாற்றுபுவி லக்கு  
மறிதரச்செய்துநின்றலிற்றுயருமுள்ளனசுகமென்றுவாய்க்கும். (க3)

யௌவனபருவத்தழகுவாய்ந்தண்ணாந் சடிபரந்தெழுமுலையா  
ரைச், செவ்விதினாய்தல்கடிமணம்புணர்தல் சிறப்புநாடொறுமவர்க்  
கியற்றல், வெவ்வியலுடலொழித்தனல்லாடை விளங்கிழையாதிக  
ணைட, லொவ்வுறவவற்றைப் பாதுகாத்திடுத லாதியினுறும்பலதுன்  
பம். (க4)

கிழவுறுங்காலும்புத்திரர்முதலோர்கிலைசத்தாலசத்திபாற்றுயர  
மழுகளிற்றரசனமைச்சனேதாசன்மற்றெவராயினுந்துயரம்  
பழகுவைதிகமுன்னடைகளிலதிகப்படுதெரிவினுந்துயர  
மழகுவாய்செல்வமேயினுமிடியேயாயினுந்துயரமேயாமால். (க5)

அயன்மனைவாழ்வானொசுமநூனமாகுபுவாழினுந்துயர, மயல்  
செயும்பூதபிரேதபைசாசம் வளியழனிநிஞற்றுயர, நயனமாயிரத்  
தோன்பிரமன்மாலுலக நண்ணிவாழ்ந்திடுவதுந்துயரம், வயமில்யா  
னெனதென்கின்றபற்றுள்ளவரைக்குமுண்டேபெருந்துயரம். (கக)

சீவர்கடுயரந்தனைத்துயரென்றுந்தெரிகின்றார்மிகுசுகமென்றும்  
பாவனைசெய்துகொள்கின்றாரவர்தம்பழமலவலியையென்சொல்கே  
ன், மேவருசிவசொருபமேசுகசொருபம்வேறில்லையாராயி, னேவ  
ராயினும்துணர்தராவரையுமிடையறா துறும்பெருந்துயரம். (கஎ)

துயர்முழுதொழிந்துசுகத்தினையடையத் தொலைதர வேண்டு  
மஞ்ஞான, மயர்வுறஞ்ஞானநிவிர்த்திமெய்ஞ்ஞானமருவினும்வயங்கு  
மெய்ஞ்ஞானம், பெயர்தராவிராகமுடையவன் பெறுவன்பிறங்கு  
மவ்விராகமில்லாறகுப், பயன்மிகுமுண்மை பொருந்திடாதென்று  
பகருநான்மறைமுதலூல்கள். (கஅ)

பதினேழாவது

விராகவிசாரமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் கஎ-க்குத் திருவிருத்தம் ஈஎய.

உ

பதினேட்டாவது.

அநித்தியவத்துவிசாரமுரைத்தவத்தியாயம்.

1 (கலிலைத்துறை.)

திரைப்பரவைக்கருநஞ்சுறைகின்றசெழுங்கண்டன்  
மரைப்பதமுள்ளமிருத்துநெடுந்தவம்வாய்த்துள்ளீர்  
தரைப்பலரேத்துவிசாரந்தனைவிண்டா  
முரைப்பமநித்தியவத்துவிசாரமுறக்கேண்மின். (க)

விளம்புதலுற்றவநித்தியவத்துவிசாரத்தா  
லுளம்பயிலச்சமுசாரவிராகமதுண்டாகு  
மிளம்பிறைசுடிதனக்கயலாஞ்சடமெல்லாநூல்  
வளம்புனைவோர்களநித்தியமென்றுவகுப்பாரால். (உ)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆன்மாவல்லாதசடவத்துக்களானகடாதிகளாராயின்  
மான்மாறவுயர்தவத்தீரநித்தியமேயாயிருக்கும்வகைபாலாதி  
யுன்மாறும்விருத்தபரியந்தமனுபவந்தானையுலகிற்சில்லோர்  
நூன்மாறாச்செய்யப்படுதன்மட்டுமநித்தியமென்றுநுவலுவார்கள். (1)

ஒருஊர் செய்ப்படாமலிருக்கின்றபிராகபாவமுந்தானுணருங்காலே  
மருவுமநித்தியமாகியிருத்தலினாலதுகூடாதான்மற்றின்னும்  
பெருகுதிசைகாலம்வான்முதலான்மாவல்லாதபேசைவக்கு  
மருமையுறுமறைபாவுமென்றுமநித்தியத்துவத்தையறையாநிற்கும்.

சிலதருக்கவாதருணராதவைநித்தியமென்றுசெப்புவார்கண்  
மலர்கருதிசம்மதமாகியதருக்கம்பிரமாணமன்றிமற்றை  
யிலகுதலில்சுதந்திரமாகியதருக்கம்பிரமாணமாகாதென்று  
நலமுனிவீர்தருக்கமனுபவமானமான்வற்றைநவிலுமீலோ. (௫)

கருதுநெடுமாமறைகள்சுதந்திரமாயேவிடயங்களையுரைக்கு  
மருகுதலில்காட்சிமுனைம்பிரமாணங்களுக்குமகோசரமதான  
திருகில்பிரமந்தருமமதன்மமுதலானவற்றைத்தெரியவேண்டு  
மருவுமறையாலென்றுவகுப்பாரெல்லாமுணர்ந்தவல்லோர்தாமே. ( )

பன்னுமரும்பிரமமுதலியசொருபங்களைப்பொன்மையோரு,  
முன்னுமருமறைப்பெருநூறனைவிட்டுத் தெரிந்துகொளமுயலுகின்  
றே, னுன்னுமொருகனிச்சுவையையுண்டறிதலொழித்துறுகைப்  
பரிசத்தாலே, நன்னரறிதரத்துணிந்தமா மூடன்றனைநிகர்ப்பானவி  
லுங்காலே. (௭)

முன்னுளிலொருமறையோன் சங்கிரனென்னும் பெயர்கொண்  
முழுமூர்க்கன்றான், பன்னுளு முற்பவத்தீட்டிய தீயகருமத்தாற்படி  
றிலாத, நன்னுவுர்புகழ்மறையின் விருப்பின்றித்தருக்கநானசையுள்  
ளோனா, யுன்னுர்வத்தனுசரித்தான் மாபாவம்பயன்படாதொழிந்து  
போமோ. (௮)

அத்தருக்கநூலானிந்திரியாதியகோசரமாயவிராநின்ற  
வுத்தமநற்பிரமாதிக்சொருபங்கடமைத்தெரியவுறமுயன்றான்  
சித்தமலினத்தவனுக்கொவ்வார்விடயங்களினுந்திறம்புந்தன்மை  
யொத்தபலவிதமான தருக்கநூலுத்திகளாங்குற்றவாலோ. (௯)

அதனானமிகுமோகமுனைத்திடப் பாடண்டமதத்தமைந்தான்  
பின்பு, சுதமாருமத்தருக்கவனவத்தையாற்றொருமஞ்ஞானத்தா,  
லிதமாராவன்னுன்ம மதத்தையும்கிட்ச்சைவழி யின்றதாயைச்,  
சிதமாருமணிகைத்தங் கையைப்புணர்ந்து வாழ்ந்துபின்புசெத்தா  
னம்மா. (௧௦)

(மேற்படிவேறு.)

அக்கணத்தியமதூதரடைந்தனர்பாசத்தார்த்து  
முக்கணத்தனையெண்ணுதமூடனேபடுதியென்று  
மிக்கணத்தாரித்தண்டம்விளைத்தனர்ரீர்த்துச்சென்று  
தக்கணத்திசையாள்வேந்தன்றன்முனர்விடுத்தாரன்றே. (௧௧)

விடுத்தலும்பகட்டுச்செங்கோல்வேந்தன்வார்புருவநெற்றி  
யடுத்திடவிழித்துநோக்கியனவிடியேறையென்னக்  
கடுத்தழன்றுரப்பியிந்தக்கயவனையளறுதோறும்  
விடுத்திடுந்தண்டமாற்றியெனநனிவெகுண்டுசொன்னான்.

(கஉ)

சொன்னமாத்திரையிற்பல்லேலார்சூழ்ந்தனர்தருஞ்சலாகை  
கன்னவார்துளையிற்காய்ச்சிவிடுத்துங்கைகால்குறித்து  
முன்னரும்வசிமுட்டண்டான்மொத்தியுங்கண்கள்கூன்றும்  
பன்னருமாலேக்கீந்தும்பற்பலதண்டஞ்செய்தார்.

(கங)

செய்தபின்பிறைக்கையன்னுன்சிதம்புறுபிடர்வைத்துந்தி  
வெய்தழல்சாந்தமென்னவெதுப்புந்தீநரகில்வீழ்த்தார்  
மொய்தழலினைமேன்மேலுமூட்டிநூர்மூடத்தீய  
கைதவன்கோடியாண்டுகதறுபுவருந்தினானே.

(கச)

வருந்திகொலையன்னுன்மதிசெய்தெப்பவத்துச்செய்த  
பொருந்துபுண்ணியத்தினாலேபுராந்தகன்கருணைசெய்தா  
னிருந்தவரேத்துஞானியின்பமார்சிவவேடத்தன்  
றருந்தவமுருக்கொண்டன்னசதாநந்தனாங்குச்சென்றான்.

(கரு)

சென்றமாமுனிவனந்தத்தீயசங்கிரனளற்றுட்  
கன்றிடுவருத்தமுற்றுங்கண்வெதுப்படையநோக்கித்  
தன்றிருவுளமிரங்கிச்சடக்கரஞ்செபித்தான்மீமை  
பொன்றலினரகப்போதுபொன்னுலகொத்ததம்மா.

(கசு)

ஒத்தவக்காலவிண்ணோரொண்மலர்மழைபொழிந்தார்  
சித்தர்நல்லியக்கர்தெய்வமுனிவரர்செறிந்தாராங்கு  
முத்தவெண்ணகையண்ணுந்தமுலையரம்பையர்நடித்தார்  
நத்தனாண்முகன்முன்னானவமரருநண்ணினாரே.

(கஎ)

நண்ணியபோதுமோதுநடுவனுள்ளச்சம்புப்பத்  
தண்ணியகுணத்தினுன்றசதாநந்தமுனிபாலெய்திப்  
பெண்ணியல்பாகடையிப்பெருந்தகையோனென்றன்பி  
னெண்ணியன்னவன்மலர்த்தாளிணைமுடியுறத்தாழ்ந்தானே.

(கஅ)

தாழ்ந்தவெங்கூற்றைநோக்கிச்சதாநந்தமுனிவனென்பான்  
போழ்ந்தமாமதியஞ்சூடும்புண்ணியனருளாற்பாவஞ்  
சூழ்ந்தவர்தமைத்தண்டிப்பாய்தொகுபயமொழிதியென்ன  
வாழ்ந்தனென்றுபோற்றிமறலியுள்ளுவந்தூநின்றான்.

(கக)

நின்றகூற்றுவனைப்பின்னுநெடுத்தகைமுனிவனோக்கி  
யொன்றமற்றருளிச்செய்வானுலகமுண்டவன்முன்னாய  
வன்றிறலமரர்சம்முளதிகமாய்வயங்காநிற்போன்  
கொன்றையந்தாமவேணிக்கழகென்றணருவோரை.

(கஃ)



(மேற்படிவேறு.)

கேசவகோவிந்தநாராயணமுன்னாக்கிளக்குங்கிளர்சத்தங்கட்  
கேசதாசிவசம்புசங்கரமுற்சத்தங்களேற்றமென்றும்  
பேசுபலதேவர்மூர்த்தங்களினுங்கருணையினுற்பிறங்காநின்ற  
தேசவிரும்பற்பலசிவமூர்த்தங்களதிகமென்றுந்தேர்ந்துளாரை.

பல்லுலககாரணமாய்ப் பாசநோய்க்கொருமருந்தாய்ப்பளகிலா  
மாய், வில்லுறுவதுதலுமையா ளொருபாகமுடையுமாய் விளங்கா  
நிற்கு, மல்லுயரெண்டோளினனெவ்வயிர்க்குமுயிராய் வயங்குகின்  
றானென்று, மொல்லுமவற்கொப்புயர்வெக்காலத்து மிலையென்று  
முணர்ந்துளாரை. (௨௨)

புண்ணியநீறுடலமெங்கும்பூசி விதிப்படிபொலிமுப்புண்டரங்க,  
ளெண்ணியவைந்திடத்தமணிந்தாறேனுமூன்றேனுமியையொன்றே  
னுங், கண்ணியகண்மணிபூண்டு கரிசிலாவைந்தெழுத்துங்கணித்து  
நன்மை, யண்ணியநற் சிவலிங்கமாபூசைசெய்துவருமறிவினாரை.

உளங்குளிரக்கங்கைமுகதலாகிய தீர்த்தங்களெல்லாமுறச்சென்ற  
டிச், களங்கனியைநிகர்களத்தா னுலயங்கடொழுதேத்துங்கனிவி  
னாரை, விளங்குசிவனடியாரை யச்சிவனெயென்போற்று மேன்  
மையோரை, வளங்குலவவீடையுர்ப்பத்திசிவனடிக்கியற்றுமாண்பி  
னாரை. (௨௪)

மறையுணர்ந்துசாந்திபொறி யடக்கன்முதற் குணம்வாய்த்து  
மதியஞ்சூடி, நிறைகழற்கன்புடையாராய்ச்சருவகருமங்கலையுநியாச  
ஞ்செய்த, குறைவிலவரைக்குரவன்பணிபுரிந்துவேதாந்தங்குணமிக்  
கோர்ந்து, கறையறமற்றதைமன்னஞ்செய்துசிவமுணர்நானக்கண்  
ணினாரை. (௨௫)

தானமகஞ்செபமோமமறையத்தியயனமுதற்றவங்களாற்றி  
மானமுறுபரசிவப்பிரீதிசெய்துவருவோரைமற்றும்பல்வே  
றானவித்தாற்சிவவாராதனைசெய்திடுவோரையணுகெலன்று  
மீனமுறவணுகுவையேலதிகாரமாயுண்முதலிழப்பையன்றே. (௨௬)

பரசிவன்பொன்னடிநினையாய்ப்பாவியரையவனடியார்பாதந்  
தாழா, வரமிகுவன்மூடரைப்பொன்படைத்துமவன்பணிக்குதவாவு  
லேர்பர்தம்மை, வரமிகுமற்றவன்நிருப்புராணமன்பிற்கேளாதமட  
ரைநாளும், புரவுமிகுபூதியக்கமணியெழுத்தைந் தாதரியாப்புன்மை  
யோரை. (௨௭)

சிவநிந்தைசெய்தோரையதுசெய்யும்படிக்குதவிசெய்துளாரை  
யிவர்கின்றவிருப்பினதுசேட்டசண்டாளர்களைவருமேசமெண்ணு  
தவமொன்றவப்பெருமானுலயத்துப்பொருள்கவருமறிவிலாரைக்  
கவர்கென்றவீனர்களுக்குதவிபுரிமாபாவக்கயவர்தம்மை. (௨௮)

மறைமிருகிவகுத்தகருமங்கள்னுட்டியாக்கொடியமடரையம்ம  
 நிறைவுறநெற்றியினூளுமூர்த்துவபுண்டரந்தரித்தநெறியிலாரை  
 முறையிறிரிசூலவட்டவாகாரமாகமுழுமயக்கத்தாலே  
 கறையுறநெற்றிக்குறிதீட்டுபுற்றுதொடாதொழிக்குங்கடையார்தம்மை

குருத்துரோகியரைமறைநிந்தைசெய்தகொடியோரைக்குறித்து  
 மெய்யில், வருத்தமார்தரத்தெய்வவுருவநரவுருவமற்றையுருவமாகப்  
 பொருத்தமில்ங்கிதஞ் செய்துகொள்வோரை மற்றுமுளபொல்லார்  
 தம்மை, யுருத்தனவில்காலமளநெறலாம்புகுத்தித்தண்டமிகவுஞற்று  
 வாயால். (௩௦)

இவ்வாறு கொடுங்கூற்றுக் குரைத்துமறைமுனி யமரரியாருஞ்  
 சூழ்ச், செவ்வாய்வெண்ணைபாகன்சேவைசெயக்கயிலைக்குச்சென்  
 றுன்பின்பு, துவ்வாமையின் நிரமன்சங்கிரன்வாண்முகநோக்கிச்சுருதி  
 கொள்ளா, தொவ்வாத தருக்கநடையுற்று மறையோயளற்றிலுழன்  
 றாய்பன்னாள். (௩௧)

எப்பவத்துநீசெய்தபுண்ணியத்தானோமுனிவனீங்குமேவி [தாய்  
 யொப்பில்சடக்கரஞ்செபிக்கச்சிரவணமுற்றுறுதுன்பமொழிந்துயர்ந்  
 தப்பறுவேதியர்குலத்தேதார்பிறப்புற்றுவேதநெறிதழுவிமுக்க  
 ணப்பனடிக்காளாகிக்கதியடையென்றறைந் துவிடுத்தகம்புக்கா னல்

ஆதலினான்மறையறையப்படுவிடயமே துணியுமருத்தமாகு  
 மேதமிகுதருக்கசித்தமாகியதுபெருந்துன்புக்கே துவாகும்  
 போதமில்ராயளவிலார்தருக்கமனுசரித்துப்புகலொணாத  
 தீதமைந்தவிரவுரவமா திரகங்களெலாஞ்சென்றுவீழ்வார். (௩௩)

அறைமாறுபடுதருக்கமாசரித்தேதான்மாபாவியாதலாலே, கறை  
 யார்மற்றவனொடுகுகுகையுண்கைமுதல்யாவுங்கவற்றுந்தீமை, குறை  
 யாதநரகசாதனமாமாதலின்மறைநூல்கொண்டுவேணிப், பிறையாற்  
 கன்னியமெல்லாமறித்தியமென்றோர்ந்துகொளல்பெரியோர்செய்கை

ஒப்போதற்கரியபிராற்கயல்யாவுமறித்தியமென்றுணருஞான  
 மெப்போதுண்டாமொருவற்கப்போதேசமுசாரத்தியைவராகந்  
 தப்போதாவகையுதிக்குந்துக்கமொருங்கழியுமுடன்சாருமின்ப  
 முப்போதும்பரமனடிக்கன்பின்மலர்நூய்ப்பணியுமுன்றமையீரே. ( )

(கொச்சகக்கலிப்பா.)

துக்கமுறுமிராகத்திற்றுக்கமறும்விராகத்திற்  
 நக்கதிதுவெனவுணர்ந்துதவிராதவிராகமுற  
 மிக்கசராசரமனைத்தும்விளம்புமறித்தியமேயென்  
 றோக்கவுணர்ந்தெம்பெருமானுண்மையுணர்ந்திடவேண்டும். (௩௪)

வனைகடாதிசுண்டமாடமாளிசைககளித்தியமே  
 புனைமடவாராதியர்கள்போகமின்னுப்போனசிக்ஞங்  
 கனைகுடல்சூழலகமெலாங்காவல்செய்தோர்குடைநிழற்றுந்  
 தனைநிகர்வேந்தனுந்துன்பந்தலைக்கொண்டுசாம்புவனாள். (௬௭)

அமையாவிச்சுகமனைத்துமறித்தியமென்றறிந்திருந்து  
 முமைபாகன்றிருவடிக்கன்புளுற்றாமற்பல்லுயிருஞ்  
 சமையார்மோகத்தாவிச்சுகபோகமேவிரும்பு  
 மிமையாரும்புகழ்முனிவீரென்னுரைக்கேன்மாயைவலி. (௬௮)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

தருபரலோகத்தின்பமுங்கருமசாத்தியமாதலினதுவு  
 மருவறித்தியமேயினும்பிரளயத்தின்மண்ணுமற்றதினுளபொருளும்  
 பெருகுறுபரவையினிலதுவடவாமுகப்பெருந்தீயின்மற்றதுதான்  
 வருபெருமாவன்னியிலதுகாற்றின்மற்றதுவெளியினிலொடுங்கும்.()

வெளியுமவ்வியத்தத்தொடுங்கும் பூதங்கள்வீதலிற் பௌதிகம  
 னைத்துங், களியறநசிக்ஞம்பிரமன்மாலாதிக்கடவுளர்யாவருநசிப்பா,  
 ரொளிமயமான பரசிவப்பெருமா னொருவனே யெற்றைக்குமுள்  
 ளோன், நெளிவரவிவ்வாறுணர்ந்தவன்முத்திசிவனுதற்கையமொன்  
 றின்றே. (௭0)

பதினெட்டாவது

அறித்தியவத்துவிசாரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆக அத்தியாயம் ௧௮-க்குத் திருவிருத்தம் ௪௧0.

உ

பத்தொன்பதாவது

நித்தியவத்துவிசாரமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

நறவாக்குறுவ் கடுக்கைச்செழுந் தொடையல் புனைந்தசடை  
 நாதன்பாதம், பெறவாக்கும்பெருந்தவத்தீர் திருந்துவிராகத்தையடும்  
 பிணிமயக்க, மறவாக்குமறித்தியவத்துவிசாரமறைந்தநன்கவிர்ஞான  
 த்தை, யுறவாக்குறித்தியவத்துவிசாரமினி தினினியுரைப்பாங்கேண்  
 மின். (௭)

சுத்தமாய்நிரஞ்சனமாயவிகாரமாயொளிர்சிற்சொரூபமேயா  
 யுத்தமாய்ச்சருவசான்றாய்விளங்குபரமசிவமொன்றேயென்று  
 மெத்தகையோரும்புகழுறித்தியவத்துயர்மறையுமிவ்வாரேது  
 மொத்தசடமறித்தியமல்லாதுசித்துக்கறித்தியம்வந்துறுதலின்றே(௨)

மிக்ககடாதிப்பிரத்தியேயத்தந்தக்கரணவிருத்தியாலே  
தக்கவரித்தியத்துவந்தான் ஞானநுகின்றதே தவி ரத்தனியாய்நின்ற  
முக்கணுடையெம்பெருமாற்காளாயபெருந்தவத்துமுனிவீர்மேலா  
மெக்கலைஞரும்புகல்வார்பரமார்த்தமாகவிலையென்றுமாதோ. (௩)

அப்பிரத்தியேயத்திற்சிதாகாரம்விருத்தியாகாரமென்னச், செ  
ப்பிரண்டுமுள்ளனவொன்றாய்த்தோன்றும்பிராந்தியினுற், சிதாகா  
ரந்தான் தப்பினலமுறுபாவபாகமென்றுஞ் சாற்றுவிருத்தியாகாரந்  
தான், றுப்பினுணர்தரு கரணபாகமென்றுஞ் சொலப்படுமாற் றுய்  
மைமிக்கீர். (௪)

கரைவிருத்தியாகாரஞ்சடமாதலானசுக்குங்கடாதிபோல  
வுரைசெய்சிதாகாரந்தான் மாமுனிவீர்நாசத்தையுரூதாலந்த  
விரைதருமந்தக்கரணவிருத்திநாசத்தாலேவிளங்குமந்தப் [ன்றும்.  
புரையில்பிரத்தியேயந்தான் சில்லோர்க்குநசித்தலுறல்போலத்தோ

ஆதலினுன் ஞானமிலாவ்விருத்தியுற்பத்தியாகும்போது  
திதிலபிவியத்தமாஞ்சிதாகாரமுற்பத்திநுந்திற்றென்று  
மேதகையீரவ்விருத்திநாசமாம்போதனபிவியத்தமான  
கோதிலாச்சிதாகாரநசித்தஃதென்றுந்தெரிந்துகொள்ளுவாரால்(௬)

(எழுசீரடியாசீரியவிருத்தம்.)

ஞாதமஞ்ஞாதமாகியவெல்லாவற்றிற்குநல்லசான்றுகி  
யோதருஞ்சித்துரூபமுமாகியொளிர்நுபரசிவப்பெருமா  
னேதமேயக்குமுற்பத்தியொடுக்கமிவைக்குஞ்சான்றயுறுதவினான்  
மாதவப்பெரியிருற்பத்தியொடுக்கமற்றவற்கில்லையாவென்றும். (௭)

புகறிரிசியமேயாய்ச்சடமாதல்பொருந்தலாற்சன்மநாசங்க  
டகவுறுமியல்பினுகமாட்டாதுசாற்றிடுகடாதிகள் பலவு  
மகனமர்ந்தொருவனாக்கிடினன்றியாகுமோவியல்பினோர்முக்கட்  
பகவனதடித்தாமரைமலர்ந்தொளிரும்பண்புசாலுளப்பெருந்தவத்தீர்

இருண்மிடற்றிறைவன்றனக்குவேறானதிலாமையாற்சடவுருவாகி  
மருவுறுமற்றீரர்வத்துவினாலுமற்றொருசாட்சியினாலு  
மருகலிலவற்குச்சன்மநாசங்களாகுமென்றுரைத்தல்கூடாது [வீர்.  
முருகுகொப்புளிக்குந்தாமரைப்பொகுட்டுமுதல்வனையனையமாமுனி

சான்றெனப்பட்டமழுவலான்றானே கடசாட்சிபடசாட்சியெ  
ன்று, தோன்றினுமனேக விடயந்தோன்றிடினுஞ் சொற்றவவ்வொ  
ருவனையென்று, மான்றலிலனுவிருத்தியா யிருக்கும்வகையினுற்  
பேதமற்றவற்கின், றுன்றசாட்சிக்குவிசேடவாகாரமாப்பேதமுண்  
டென்பர்சிலரே. (௧௦)



வனைகடாதிசுண்டமாடமாளிசைககளித்தியமே  
 புனைமடவாராதியர்கள்போகமின்னுப்போனசிக்குங்  
 கனைகுடல்சூமுலகமெலாங்காவல்செய்தோர்குடைநிழற்றுந்  
 தனைநிகர்வேந்தனுந்துன்பந்தலைக்கொண்டொம்புவனாள். (௨௭)

அமையாவிச்சுகமனைத்துமநித்தியமென்றறிந்திருந்து  
 முமைபாகன்றிருவடிக்கன்புளுற்றாமற்பல்லுயிருஞ்  
 சமையார்மோகத்தாலிச்சுகபோகமேவிரும்பு  
 மிமையாரும்புகழ்முனிவீரென்னுரைக்கேன்மாயைவலி. (௨௮)

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

தருபரலோகத்தின்பமுங்கருமசாத்தியமாதலினதுவு  
 மருவநித்தியமேயினும்பிரளயத்தின்மண்ணுமற்றதினுளபொருளும்  
 பெருகுறுபரவையினிலதுவடவாமுகப்பெருந்தீயின்மற்றதுதான்  
 வருபெருமாவன்னியிலதுகாற்றின்மற்றதுவெளியினிலொடுங்கும்.()

வெளியுமவ்வியத்தத்தொடுங்கும் பூதங்கள்வீதலிற் பௌதிகம  
 னைத்துங், களியறநசிக்கும்பிரமன்மாலாதிக்கடவுளர்யாவருநசிப்பா,  
 ரொளிமயமான பரசிவப்பெருமா னொருவனே யெற்றைக்குமுள்  
 ளோன், நெளிவரவிவ்வாறுணர்ந்தவன்முத்திசிவனுதற்கையமொன்  
 றின்றே. (௪0)

பதினெட்டாவது

அநித்தியவத்துவிசாரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.  
 ஆக அத்தியாயம் ௧௮-க்குத் திருவிருத்தம் ௪௧0.

உ

பத்தொன்பதாவது

நித்தியவத்துவிசாரமுரைத்தவத்தியாயம்.

(அறுகீரடியாசிரியவிருத்தம்.)

நறவாக்குறுவ் கடுக்கைச்செழுந் தொடையல் புனைந்தசடை  
 நாதன்பாதம், பெறவாக்கும்பெருந்தவத்தீர் திருந்துவிராகத்தையமும்  
 பிணிமயக்க, மறவாக்குமநித்தியவத்துவிசாரமறைந்தநன்கவிர்ளுன  
 த்தை, யுறவாக்குநித்தியவத்துவிசாரமினிதினியுரைப்பாங்கேண்  
 மின். (௧)

சுத்தமாய்நிரஞ்சனமாயவிகாரமாயொளிர்சிற்சொருபமேயா  
 யுத்தமமாய்ச்சருவசான்றாய்விளங்குபரமசிவமொன்றேயென்று  
 மெத்தகையோரும்புகழ்நித்தியவத்துயர்மறையுமிவ்வாரேது  
 மொத்தசடமநித்தியமல்லாதுசித்துக்கநித்தியம்வந்துறுதலின்றே(௨)

அன்ன துகூடாதெவ்விதத்தென்னிலறைந்தவவ்விசேடரூபந்தா [ந்  
 னுன்ன லிவ்ஸடரூபம்மென வுரைக்கிலொளிக்கிருள்சித்தியாததுபோ  
 றன்னிகர்சித்தரூபசாட்சிக்கச்சடரூபஞ்சித்தியாதென்றும்  
 பின்னுசித்தரூபமென்றிற்சாட்சிசைதன்னியத்திற்குப்பேதமாகாதே.

ஆதலின்விசேடாகாரமதாசவம்மபேதம்புகல்பவர்க  
 ள்ளதமேயாக்கும்பந்தசாகரத்திலெற்றைக்குழுழ்குவாருண்மை  
 மாதர்பங்குடைமேயானித்தியமேனகன்வளர்பரமானந்தசொரூபன்  
 மேதகுசருவசாட்சியென்றுரைக்கும்வேதமாகமம்புராணங்கள்.(கஉ)

உருத்திரன்றிருமால்பிரமன்மற்றிவருமுரைப்ப ரிவ்வாறுளந்து  
 ணிந்து, திருத்தகுமுனிவீராதலான் முக்கட்செழுமறைக்கொழுந்தினை  
 யன்றி, யருத்தியுற்றாயினித்தியவத்து வேறிலையழலிடைசிவப்பப்,  
 பொருந்தியமமுவைநாவிடைவைத்துப் புகலுவன்யானிவ்வாறென்  
 றும். (கங)

பத்தொன்பதாவது

நித்தியவத்துவிசாரமுரைத்த வத்தியாய முற்றிற்று.  
 ஆ அத்தியாயம் கக-க்குத் திருவிருத்தம் சஉங.

உ

இருபதாவது

விசிட்டதருமவிசாரமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

நுண்மையார்மதிக்கொண்டாயு நுவலருந்தவத்தினாக்  
 கண்மையாருருவம்பெண்மையாண்மையாரடிக்காளானீர்  
 திண்மையார்ந்திலங்குமாநித்தியவத்துவிசாரஞ்சொற்றாந்  
 தண்மையார்தருவிசிட்டதருமநல்விசாரஞ்சொல்வாம். (க)

கரையுமுன்னொருகாலத்திற்கரிசில்காவடேயரென்னுந்  
 தரைபுகழ்முனிவர்நன்கோர்சத்திரயாகஞ்செய்து  
 புரையறப்பின்புகழ்ப்பொலிதருவிசேடமான  
 வுரைசெய்நற்றருமம்யாதென்றுசாவினர்தெளியாராகி. (உ)

பிறைவடஞ்சுமந்தகொங்கைப்பேரெழிற்குரத்திமார்க  
 ளறையுரற்குழிசொள்ளைலவைக்குமொய்க்கோடிலக்கை  
 பொறையறப்படுந்தொறுங்கீள்பொலிபாகற்சுளையுதிர்ந்து  
 குறையறக்கிடக்குமல்லற்குளிரிமகிரிப்பால்வைகி. (ங)

முக்காலங்களினுழுகிமுழுமெய்யுந்றுபுளி  
 மிக்காரகொருருத்திராக்கமிளிர்மணிநிறையப்பூண்டு  
 திக்காரும்புகழ்சாறெய்வச்சிவலிங்கபூசையாற்றித்  
 தக்காராயொருமுன்னுண்டுதனித்தவம்புரிந்தாராக. (ச)

பின்னர்வான்மதியஞ்சூழும்பெருந்தகையருளிஞாலே  
தென்னமர்ந்தொளிரி ரண்டாஞ்சிவனெனப்பொலியுமையன்  
மன்னுபுநூறுகோடிவணமுமுழ்துழக்கி  
யின்னரூவெள்ளமாந்தமிழிணர்மலர்க்கடப்பந்தாரான்.

(39)

கொடியதாரகன்மெய்ப்புழந்தகுருதியம்புணரிமாந்தித்  
தடிசுவைத்தீருளுண்டுந்தழற்படியடங்கிடாது  
நெடியநாவெளியிறேரூன்றீட்டுபுகடைவாய்க்கும்  
வழியிகுகடி கொள்செய்யமலைவேலந்துகாளை.

(40)

பெருங்கடகம்பொன்மோலிபிறங்குருண்டலங்கண்மற்று  
மொருங்க...விருளைச்செவ்வாயொளிர்குறுமுறுவேரூற்றி  
யிருங்கடன்முட்டித்தோன்றுமிளங்கதிரென்னவன்னார்  
மருங்கடனமிக்கதோகையின்மிசைத்தோன்றினே.

(41)

கண்டனர்முனிவர்யாருங்கரையறுமகிழ்ச்சிபொங்கத்  
தொண்டரேமுயந்தோமென்னுத்தொழுதெதிரோடியாடித்  
தண்டெனத்தாளில்வீழ்ந்தார்தடையறமுக்காற்குழ்ந்தார்  
மண்டியவன்பிற்பூசைமலராகொடுபுரிந்தார்.

(42)

துதிபலபுரிந்தமீட்டுந்தொழுதுகைசிரமேற்கூப்பி  
மதிமலியன்பருள்ளமன்னிவீற்றிருக்குந்தேவே  
கொதிகொள்வெம்பிறவிமாறிக்கொடியேங்களுய்யும்வண்ணங்  
கதிமலிவிசேடதன்மங்கரைந்திடவேண்டுமென்றார்.

(43)

முனிவார்விருப்பநோக்கிமூவுலகமுங்கொண்டாடும்  
புனிததேசிகனெம்மையன்பொலிசுவனானமென்னு  
யினியநன்மணிபிறத்தற்கியவிடமாகியுள்ளா  
னனியுமங்கருணைபொங்கநறுமலர்த்திருவாய்விண்டான்.

(44)

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

முனிவர்காள்விசேடதருமத்தைச்சுருக்கிமொழிகுதுங்கேண்  
யின்சாத்திரத்தை, யினித்தெனக்கொளாதுவிட்டுத்தன்மதியாலியற்  
நிடப்படுதருமந்தா, னுனிநினுமூலதருமமாததானேநுபத்தியிற்  
செயப்படலாற், கனிவுறுதருமமெனப்படுமீதுகரைநிருமூலமா  
யிடினும்.

(45)

தெய்வதபூசையருவமேயாயிற்சிறப்புறுமுன்னுரைத்ததினும்  
பொய்யின்மற்றிதனிற்சிறப்புறுமூலம்பொருந்தியதருமமற்றிதனின்  
மெய்பெறுவிசேடம்புத்தனாகமத்துவிளம்பியதருமமற்றதனிற்  
செய்வகையருகனாகமுரைத்ததீதறுதருமம்விசேடம்.

(46)

மற்றதிற்பிரமுகமமுரைதருமம்விசேடமாமாயனாகமஞ்சொ  
 னற்றருமந்தானதனிணும்விசேடமதனிணுநயச்சைசவாகமஞ்சொல்  
 பொற்றருமந்தான்விசேடமாம்புகலீததசுரோதோபவமென்றும்  
 பற்றுறுசீர்சாலூர்த்துவசுரோதோபவமென்றும்ருவகைப்படுமால் ( )

முன்னதுகாபாலாதிபேதத்தான்மொழிபலவிதப்படுமதனிற்  
 பின்னதுகாமிகாதிபேதத்தாற்பேசிடமிருபத்தெண்வகையாய்  
 மன்னிடுமீதுவிசேடமாமிதனிண்வைகிகதருமமுத்தமமா  
 மன்னதிற்சாந்திதாந்திமுன்னுனவறைதருதருமமுத்தமமே. (கச)

அனையதுதனிணுநித்தியம்வெண்ணீறணிந்துகண்மணித்தொடை  
 பூண்டு, புனைசிவநாமதோத்திரமிலிங்கபூசைமாதேவபாவனைசெய்,  
 தினைதலிலடியார்பணிவிடையிற்றியிலங்குவேதாந்தவாக்கியத்துத்,  
 தனைநிகர்பொருடேர்ந்துறுஞ்சிவஞானதருமமேயுத்தமமாகும். (கரு)

தகும்பலதருமங்களினுநன்முத்திசாதகமாகியதரும, மிகுஞ்சிவ  
 ஞானதருமமேயன்றி வேறில்லைமுன்னுரைத்திட்ட, நகுஞ்சிவஞா  
 னங்கங்களினீறேநான்மறையுரைக்குமுத்தமமாம், புகுந்தொளிர்நரு  
 மெய்ச்சிவஞ்சிவசொருபப்பொலியநீற்றுறத்தரிப்பவர்பால். (கசு)

ஞானகாரணங்கள்பற்பலவுள்ளுநான்மறையுத்தமமாகு  
 மானவேதாந்தவாக்கியப்பொருளோர்ந்தடைசிவஞானமேயென்று  
 மீனமிலாததத்துவஞானமெனப்படுமுத்தமமதுவே [னிவீர்.  
 கானவார்கடுக்கைகக்கண்ணிபானடிக்கட்கலந்தவன்புடைப்பெருமு

பரசிவன்றனக்கொப்பாகியதேவுப்பகருமுத்தமமறையோனுக்  
 குரவினொப்பாகுநரனும்வாலன்னவுணவினுக்கொத்ததோருணவும்  
 வரமுறுகங்கைக்கொப்புறுநதியும்வளம்பொலிதாசியையொத்த  
 புரவறப்புரியுஞ்சற்குரவனுக்குப்பொருந்துறவொத்ததாரகனும். ( )

சிதம்பரதெய்வச்சபைக்குநேரானதிப்பியத்தானமுமெவர்க்குஞ்  
 சதங்கடிபஞ்சாக்கரமனுநிகர்த்ததூயமந்திரமுமெவ்வாறு  
 கதங்கழன்முனிவீரில்லையோவதுபோற்காமருநான்மறைநிகர்த்த  
 விதந்தருமானமில்லையாற்கருக்கியிசைத்தனனுணர்ந்துகொள்வீரே.

மன்னியமறையெடும்பிரமாணமதிமுடிப்பகவனெதெய்வ  
 நன்னிறநீறேயுத்தமஞ்சிவநன்ஞானமேமுத்திசாதனமா  
 மென்னமாமுனிவர்க்குணர்த்தினன்மறைந்தானென்னையுமெடுத்தி  
 னிதாண்டு,தன்னடியாய்பேரின்பமளிக்குஞ்சாமிநாதப்பெயர்ச்சாமி.

கந்தவேளருளாற்றேர்ந்துமாமுனிவர்கறையறவிளங்குகொலைப்  
 பந்தமதறவெற்குங்கடைக்கணிக்கும்பரசிவனவர்கண்முன்றோன்ற  
 வந்தனைபுரிந்தைந்தெழுத்திற்றூழ்சைவயங்குறச்செய்தனரவர்க  
 ளந்தமாதேவன்றிருவுளமகிழ்வற்றூன்மஞானங்கொடுத்தகன்றூன்.



பாபரனருளால்நகமாமுனிவர்பகர்சிவஞானநன் குற்று  
விராவுறுவிடயவிராகமுள்ளாராய்விளங்கிமகிர்க்குகையடைந்தார்  
தராதலம்புகமுமுனிவர்கள்விசேடதருமத்தையுள்ளுறவுணர்மின்  
கராசலவரியோனருள்பெறப்பந்தங்கடந்திடச்சாதனமிதுவே. (உஉ)

இருபதாவது

விசிட்டதருமவிசாரமுரைத்த வத்தியாய முற்றிற்று.  
ஆ அத்தியாயம் ௨௦-க்குத் திருவிருத்தம் சசடு.

உ ,

இருபத்தோராவது

இன்பமுத்திசாதன விசாரமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பாற்றினஞ்சுழலுஞ்சுலப்படையினன்படிமுற்றுண்ட  
வேற்றினன்மலர்த்தாள்போற்றியேற்றமுற்றொளிரவீர்தீமை  
பாற்றினன்கருள்விசிட்டதருமத்தின்பகுதிமுற்றச்  
சாற்றினமின்பமுத்திசாதனவிசாரஞ்சொல்வாம். (௧)

சிறந்தமுன்னொருகாலத்திற்றெய்வமாமுனிவரென்பார்  
மறந்துமெம்பிரானையன்றிமற்றொருதவையெண்ணு  
ரறந்தழைதருநல்வெண்ணீறக்கமாமணிப்பற்றுள்ளா  
ரிறந்ததீங்குடையாரோராயிரத்திருநூறுபேர்கள். (௨)

புக்குவானவர்முன்யாரும்போற்றிடப்படுவதாயெண்  
டிக்கிருந்துன்னினோர்க்குந்திகழ்கதியளிப்பதாயொண்  
முக்கணுற்கினிமைசான்றமுழுத்தலமாய்விளக்குந்  
தக்கணகயிலைசார்ந்துதவம்புரிந்திருந்தாராக. (௩)

அன்னவர்வலியின்றுமருந்தவந்தனக்கிரங்கி  
முன்னவனெவர்க்குமுவாமுழுமுதற்பெருமாரோர்பான்  
மின்னமர்பிராட்டியாடும்வெளிப்படையரகின்றுன்  
பன்னருப்புகழின்மிக்கபண்ணவமுனிவர்கண்டார். (௪)

இருக்கைவிட்டெழுந்தநேர்போயிறைஞ்சினர்பேரானந்தப்  
பெருக்கையுற்றவராய்ப்பூசபிறங்குறவாற்றிச்சுழந்து  
வருக்கையொத்தினிக்குஞ்செய்யமாண்டுதிபுரிந்தாரைய  
தருக்கையுற்றுறையுமுத்திசாதனம்விளம்புகன்றார். (௫)

(கொச்சகக்கலிப்பா.)

பொன்னுறழ்செஞ்சடைப்பெருமான்புரிந்துதிருவுளமிரங்கி  
மன்னுபுகழ்ச்சுரமுனிவீர்மந்தணமாகியவிதனை  
நன்னருரைக்குதுமன்பினயந்துகெட்டுணர்மினெனத்  
தன்னருமைத்திருமலர்வாய்மலர்ந்தானத்தவர்களிப்ப. (௬)

அவீரும்வருணாச்சிரமவாசாரமொன்றானே  
தவீரருந் திபுண்டாந்தவமுடையீராதலினுற்  
சவியுறுமன்பினிற்றத்தஞ்சாதிபுறுகருமத்தைப்  
புவிபுகழ்ச்செயவேண்டும்பொருந்துறவெவ்வாறென்றீவ்.

(எ)

நிறையுநமதாணையினு வெனடுநிலத்துவிசேடமுறு  
மறையவார்தங்குலத்துதித்தேதான்வளர்சாதகருமமுத  
லறைகருமங்களாலசுத்தமறச்சுத்தியடைந்தானாய்க்  
கறையிலுபந்தனாய்க்காமர்குருவடியீடைந்து.

(அ)

நாடுமறையத்தியயனஞ்செய்துபின்புமணங்  
கூடுகுழவொருமாதக்குலவுவிதிப்படிமணந்து  
பாடுபெறுமகந்தானம்பகாதவநிட்காமியமா  
நீடுமருவப்புரிந்துநிகழ்பாவநாசனாய்.

(ஆ)

சுத்தமிசுசித்தனாய்ச்சுடர்நானவிச்சையினு  
வொத்தபலவத்துகளினுறுதோடமுற்றுணர்ந்து  
பெத்தமறுவிரத்தனாய்ப்பேசுறநமமாணையினுற்  
சித்தபரிபாகத்தின்செய்கைதனக்கனுசுணமாய்.

(ஈ)

சாற்றுசூட்சுமம்பகூதகமஞ்சமிம்முன்று  
ளேற்றமுறவெதினேனுமேற்றமதருள்வலியா  
லாற்றன்மிகுபவன்பரமவஞ்சநிலைமையினேனு  
நீற்றமரன்புடையீர்சந்நியாசஞ்செய்திடவேண்டும்.

(ஊ)

முறையேநற்கூட்சுகன்முன்மூவராசியும்பின்ன  
ரறையேற்றமிகுபரமவஞ்சவாச்சிரமமுற்றுக்  
கறையேறமுத்தியினைக்கைக்கொள்வார்கடியபவத்  
துறையேறநம்பொனடித்தேதாணிபெற்றமறையோரே.

(஋)

சத்தியங்கொல்லாமைசவுசஞ்சமநானந்தாந்தி  
பத்தியிசுசாந்திபகரேமங்கண்மணிபரித்தல்  
சித்திதருமுச்சொருபச்சிவலிங்கபூசைசெய  
னித்தியமுஞ்சற்குரவனையமுறுபணிபுரிதல்.

(உ)

வரமுறுநல்வேதாந்தவாக்கியத்தைமறவாது  
சிரவணமேமனனமேதியானமேசெய்துவர  
றமுறிவைதருமங்கள்சந்நியாசிகளெவர்க்குங்  
கரவறுமிந்நிலையர்சிவஞானமுற்றுக்கதியடைவார்.

(ஊ)

தெய்வமாதவர்காளித்திகழ்முத்திசாதனத்தை  
மெய்வகையினுமக்குரைத்தாம்விரியாமலுணர்மினென  
வய்வகைநன்குக்கருளியுலகீன்றொளாமறைந்தான்  
சைவநாயகனெமக்குந்தலையளிசெய்நாயகனே.

(஋)

பூவிரிநைமிசவனத் துப்புண்ணியமாதவப்பெரியீர்  
நீவிருமெம்மானருளானிரயபிதெமைக்கொண்டுணர்ந்தீர்  
காவியலுந்தென்கயிலைகரைதருபஃறலங்களினு  
மேவியவுத்தமென்றேமெய்மையுறவுணர்ந்திடுமின்.

(கக)

துன்னுகழ்காளத்திதொழார் திருமான் முதலியர்க்கு  
மின்னுகயிலைப்பரனேவேந்தனெனவாய்ந்தணரார்  
பன்னுவருணாச்சிரமப்படிநடவார்சிவஞான  
மன்னுதலிலார்முத்திமருவார்பல்பவமுறினும்.

(கஎ)

இவ்வாறேநான்மறையுமெடுத்தியம்புமையமறச்  
செவ்வாய்வெண்ணைகக்கமலத்திருமார்பன் முதலான  
வெவ்வானர்களுமுரைப்பார்லங்குமுனிவரும்புகல்வா  
ரொவ்வாதபவேனார்முற்றொழிக்குருந்தயர்ஞானம்.

(கஅ)

பற்பலகூறுவதெவனோபளகின்மறைவழியுதித்த  
பொற்புறுநன்ஞானமேபுகன்முத்திசாதனமாங்  
கற்பனையாம்வேறுவழிக்கதித்தஞானம்பரமற்  
கற்புடையீர்முத்திசாதனமாகாதறிந்திடுமின்.

(கஈ)

இருபத்தேதாராவது

இன்பமுத்திசாதனவிசாரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் உக-க்குத் திருவிருத்தம் சகச.

உ

இருபத்திரண்டாவது

பிராமாணியவிசாரமுரைத்தவத்தியாயம்.

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

வயம்படுதழற்கட் டரக்குதவுடையுமால்களி றுதவுபோர்வை  
யஞ்சீர், வியம்படுநெடியோனுதவுகஞ்சுகமுமிளிர் தழலுதவுகச்சையுங்  
கொள், சுயம்புவைவணங்கிப்பயம்பெறுமுனிவீர் சுடர்முத்திசாதன  
விசார, மியம்பினம்பிராமாணிய விசாரமுநன்கியம்புதமினிது கேட்  
டுணர்மின்.

(க)

பொலியும்வேதங்க டருமசாத்திரங்கள் புராணங்கண் மறையி  
னங்கங்கண், மலிதருமுபவேதங்களாகமங்கண்மற்றுங்காபாலம்வாங்  
குலமே, நலிவுறுவிவற்றின் பேதங்களின்னுநாடுபாகுபதமேசோம,  
மொலிபுகழ்மிக்கபயிரவமிவற்றினுடைச்சகத்திராதிபேதங்கள். (உ)

கருகிருணிறத்துமாயனாகமமேகமலம்வாழ்பிரமனாகமமே  
யருகனாகமமேபுத்தனாகமமேயறையுலோகாயிதநூலே  
மருவுசாங்கியமேதருக்கசாத்திரமீமாஞ்சமேயிவைகளுமின்னு [தோ  
மிருசிலத்துளபன் னூல்களுஞ்சுயமேயெப்பிரான்படைத்தனன்மா

அன்னவனருளான்மாலயனாகியமரருமியக்கர்சித்தர்களு  
 நன்னயமருவுவித்தியாதரநாடிராக்கதர்முனிவரரும்  
 பன்னலநரருந்தத்தஞானத்தின்பண்பினுக்கனுகுணமாவம் [ர்,  
 முன்னவன்வகுத்தநூல்களைவிரித்துஞ்சுருக்கியுமொழிந்தனர்பின்ன

விளம்பிளோர்பெயர்க ளவ்வந்நூலுள்ளும் விளங்கிமொலவ்வ  
 நூல்க, ளளந்தபக்குவ பேதங்களாலம்ம வவரவர்க்கேற்புறவிருக்  
 கும், வளங்கொணர்ப் பிரவாகங்களுக் கொலிவாரிதி முடிவாயிருப்  
 பதுபோ, விளம்பிழைமுடித்தோனொருவனே முடிவாயிருப்பன்பன்  
 மார்க்கங்களுக்கும். (டு)

கறைகொள்புத்தாதி மார்க்கங்களுந் தாங்கண்டிக்கப் படுவன  
 வல்ல, வறைதருக்கத்தாலொருவனோர் மார்க்கமனுட்டிக்கி னவனம்  
 மார்க்கத்திற், குறையனுகுணமாவ திற்றிடமாக வுரைத்திடப்பட்ட  
 நம்பரமன், மறைவருமருளான் முறைமுறையுயர்ந்து மறைநலமார்  
 க்கநன்கடைவான். (சு)

வேதமார்க்கத்தின் முக்கியமாகவிளம்பிடப்பட்டநஞ்சிவனே  
 தீதகன்முத்திகொடுப்பவன்சுருமகாண்டத்திற்செப்பிடப்பட்ட  
 நாதனஞ்சிவனன் ஞானத்திற்பத்திநல்குவான் ஞானகாண்டத்தி [ன்.  
 லோதிடப்பட்டசிவன் ஞானமூலமாகவொண்முத்தியைக்கொடுப்பா

முத்திதானேகமாயிருப்பதனான்முயல் பலமார்க்கங்களாலுஞ்,  
 சித்தியாதயர் வேதாந்தநன்மார்க்கந்திகழ்நிராகாரமாய்பேத, மொத்  
 தியல்சிவனையேசொலுமதனாலுரைத்தவிம்மார்க்கத்தினாலுற், பத்தி  
 யாஞானம் வித்தையாமென்பர் பத்திநூல்வழிச்செலீஇயுயர்ந்தோர்.

வேறுமார்க்கங்களாலெழுஞானம்வினை தவாவவித்தையேயென்று  
 கூறுவரறிந்தோர்மாதவப்பெரியீர்குறைந்தவிம்மார்க்கங்களுக்குத்  
 தேறுபிராமாணியமெனப்படுத நிகழ்முத்திவிடயத்திலில்லை  
 மாறுறாவதனான்மறையந்தமார்க்கம்மற்றிம்மார்க்கஞ்செலல்பமுதே.

ஆரணமார்க்கமொன்றினையுண்டாகிடுப்புத்திமுத்திகளும்  
 பூரணசிவசொரூபத்தும்பந்தசொரூபத்தும்புகல்பிரடஞ்ச  
 காரணத்துஞ்சீர்க்கதிச்சொரூபத்துங்கரைஞானசொரூபத்தும்வேதச்  
 சீரணவந்தத்தினுக்குமாறாகச்செப்பியதென்னென்றிகேண்மின்.

மந்தமாப்புத்தியுடையராய்வல்லமாயையான்முடிடப்பட்ட  
 பந்தராயினருக்கனுகுணமாகப்பகர்ந்ததல்லான்மறந்தேனஞ்  
 சந்தமாந்நுயர்ந்தபரமார்த்தமாகச்சாற்றினதில்லையாலுணர்வீர்  
 கந்தநாண்மலர்ப்புங்கருங்குழல்பாகக்கடவுடாள்கருதுமுள்ளகத்தீர்.



ஓமொன் றனக்குப்பசியபுற்காட்டியுற்றதைப்பற்றல்போன்மல  
த்தான், மூடுபட்டவருக்கிட்டமாமற்பழுகிழ்வீடயங்களைக்காட்டிப்;  
பாடுறப்பற்றியவரவர் சித்தபாகத்துக் கனுகுணமாக, வீடுதவில்லா  
ஞானத்தையளிப்பான் விரிஞ்சன் மாற்கரியவெம்பெருமான். (கஉ)

மதரரிநெடுங்கட்பசுங்கொடிபாகன் வாய்மையேயுரைப்பனாதவினா  
விதரமாமார்க்கங்களுக்குமப்பிராமாணியமெடுத்தியம்பல்கடாது  
சிதர்தராடீவதமார்க்கமெம்மார்க்கத்தினுஞ்சிறந்ததுதெரிந்திடுவீர்[ரே  
புதரகமகிழ்ந்துபுகழ்ந்திடத்தவத்தாற் பொலிவுபெற்றுயர்ந்தவந்தண

இருபத்திரண்டாவது

பிராமாணியவிசாரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆக அத்தியாயம் உஉ-க்குத் திருவிருத்தம் சளஎ.

உ

இருபத்துழன்றவது

பிரசாதக்கிரமமுரைத்தவத்தியாயம்.

(கோச்சகக்கலிப்பா.)

பரசாதபெயர்க்கருளாப்பரையொருபாற்கடவுளருள்  
வரசாதமிக்குடையமாண்டவத்திரொருமாலும்  
விரசாதபிரமாணத்தன்மையினைவிரித்துரைத்தாம்  
பிரசாதக்கிரமவகைபேசுவாமினிக்கேண்டின். (க)

முன்னொருகாலத்தின்முழுதுணருண்மையனான  
பன்னரியபுகழ்ச்சனற்குமாரமுனிபங்கயத்து  
மன்னமரன்றனையடைந்துவளர்பிரசாதக்கிரம  
நன்னருரைத்திடுகெனவந்நான்முகனுஞ்சற்றுணர்ந்து. (உ)

அம்முனிவனெடும்பிரபையலர்வைகுந்தம்புகுந்து  
தெம்முனைசாய்க்குந்திகிரிச்செங்கையான்முகநோக்கி  
விம்முழுவகையினிதனைவிளம்புகவென்றிரந்தானக்  
கம்முகினேர்மேனியனுங்கருத்துறச்சற்றேயுணர்ந்து. (ஈ)

ஒருமுனியுமருமலர்வாமுயர்முனியுமுடங்குவரக்  
கருமுகில்களரிஞ்சுமுடிக்கயிலைமால்வரையடுத்திக்  
குருமலர்நீறணிபவளக்குன்றைவணங்கிக்குணமீம  
தருபிரசாதக்கிரமஞ்சாற்றுகெனவிரந்திட்டான். (ச)

கரியமணிகண்டனருள்கனிந்துதெளிதரவுரைத்தான்  
பிரியமுற்றப்போதுணர்ந்தபிரத்தியக்கசிவனென்னு  
மரியசனற்குமாரமுனியமைவ்யாதமுனிக்குரைத்தான்  
றெரியவவெனமக்குரைத்தான்செப்புக்கோதுமக்குணர்யின். (ரு)

நித்தியநைமித்தியகன்மங்கணிட்காமியமாகப்  
பத்தியுறச்செய்வதனாற்பாவமெலாநாசமுறு  
மொத்தியன்மற்றகனானையாழியாமலுறுசித்த  
சுத்தியுளதாமென்றுசொல்லுமான்மறையனைத்தும்.

(கூ)

பின்னருருத்திரதேவன்பிறங்குபிரசாதத்தா  
லுன்னரியசமுசாரத்துள்ளதோடந்தெரிந்து  
மன்னவயிராக்கியமுமருவியுறுகருமங்க  
டன்னமுமிலாதாயசந்நியூசங்கிடைக்கும்.

(கௌ)

பூந்தண்மலர்மேயபிரான்பொற்றபிரசாதத்தாற்  
சாந்தியுறுதாந்திமுதற்சாதனங்களுண்டாகும்  
பாந்தண்மிசைப்படைகொள்வோன்பாயபிரசாதத்தா  
னீந்தரியசுகமுத்திநிகழிச்சையுண்டாமே

(கௌ)

(கலிநிலைத்துறை.)

தக்கசாதனசதுட்டயசம்பத்தியிவ்வா  
றொக்கவாகியபின்விநாயகப்பிரானுடைய  
மிக்கநற்பிரசாதத்தான்மெய்மையேயுருவாய்  
நக்கதேசிகன்பாதசம்பத்திநண்ணிடுமே.

(கூ)

அனையதேசிகனுடைப்பிரகாசத்தினாலே  
வினையெலாந்தவிர்ஞானசாதனமெனவிளங்கும்  
புனையும்யோகமென்றுரைத்திடப்பொலிதருதியான  
மினைதநீர்வகையிலங்குபுசித்திக்கும்பின்னர்.

(கௌ)

கரவிலாவயிர்க்கருள்பரையனுக்கிரகத்தாற்  
பிரமவித்தியாசித்தியுண்டாகிடும்பிறங்க  
வுரவுறப்பொழுதேசிவப்பிரசாதமுண்டாய்  
விரவுபாசமுற்றொழியநன்முத்திமேவிடுமால்.

(கக)

பந்தம்யாவர்க்குமொழித்துநற்கதியருள்பகவ  
னந்தமாதியிலாச்சிவனொருவனையறிமி  
னிந்துவேணியற்கிதரமாகியசுரரெல்லா  
முந்துசாதகமாகியேயிருப்பரான்முறையின்.

(கஉ)

மருவுபல்பவத்தாரணமிருதிகன்மங்க  
ளருகுறும்பிரமாதமில்லாதுநன்காற்றி  
யொருவிலாவவச்சித்தியராய்முறையுயர்ந்து  
பொருவிலானடியடைவரென்றுயர்மறைபுகலும்.

(ககஉ)

வானநாடர்கள் பலருளுமதிமுடிமலைத்த  
ஞானநாயகனுத்தமனாகியநலம்போன்  
மானமார்பிரசாதகாரணங்களுண்மதிக்கு  
மானசீர்ப்பிரணவமனுவுத்தமமாமால்.

(ககஉ)

முன்னுபஃறருமங்கட்குமுக்கியந்திருமான்  
மின்னுருத்திரதேவனாராதனம்விளம்பின்  
மன்னுறுஞ்சருவோத்தமமெனச்சொலுமறைகள்  
பன்னுமைம்பொறியவீத்துயர்பண்புடைமுனிவீர்.

(கரு)

ஆதலாற்பிரணவப்பிரசாதத்தினாலு  
மாதர்மாயவன்வண்பிரசாதத்தினாலும்  
போதனேமுதலேலார்தொழுமுருத்திரபுனிதன்  
வேதமோதுமாராதனத்திச்சையாமேன்மேல்.

(கக)

தேவரேத்திடுமுருத்திரதேவருக்கன்பிற்  
ரூவுரூதவாராதனஞ்செய்பவர்தழைவே  
மேவுமன்னவர்தம்பிரசாதத்தான்மெய்மை  
யோவுரூதவின்பப்பரசிவக்கலப்புறுவார்.

(கஎ)

நாடுருத்திரதேவனார்நல்லனுக்கிரகங்  
கூடுமுத்தமர்முத்திசாதனமெனக்குறிக்கு  
மீடுசேருனான்பெறற்கையமின்றென்று  
நீடுவேதங்கண்முறையிடுநிறைபெருந்தவத்தீர்.

(கஅ)

மாயனான்முகன்மதிகதிரழலடுமறலி  
மேயவிந்திரன்மருத்தொருகோட்டிழைவேலோ  
னாயசீர்க்கலைமகளிலக்குமியடலைய  
பாயகாமியகருமிகட்கிவர்பரிந்தளித்தல்.

(கக)

முறையிற்றெய்வதவுருபிராமணியமொய்கீர்த்தி  
யறையுமிக்கவாரோக்கியமடர்நருஞ்செல்வ  
நிறைதரும்பிதிருலகுறுகதிநீள்வைபவமே  
மறைவுரூவலிமனநினைகாரியசித்தி.

(உ௦)

நினைத்தபோகங்கள்யாவுநல்வாக்குநீள்செல்வங்  
கனைத்தவெற்றியேநிட்காமகருமிகளாகிற்  
சினைத்தநற்சித்தசுத்திசேர்மூலமதாக  
வனைத்துமாயினானருநறத்தக்கதாக்குவரால்.

(உக)

முக்கணையகனெருவனேமுயன்றகாமிகட்குத்  
தக்கவெவ்வகைப்போகமுந்தழைநிட்காமிகட்கு  
மிக்கமுத்தியுஞ்சுதந்திரமாவிழைந்தளிப்போ  
னக்கமற்றைவானவரவனருள்பெறுநலத்தால்.

(உஉ)

தமையடைந்தவர்தமக்குத்தந்தம்முடைத்தகுதிக்  
கமையப்போகநல்குவர்முத்தியளித்திடாரதன  
லுமைமனானல்கும்பிரசாதத்திற்கொன்று  
கமையுளிர்நிகராகுமோவேரூன்றுகருதின்.

(உங)

நம்பிநான் முகன் சத்தியவுலகநண்ணிய தும்  
வெம்புநேமியான் வைகுந்தநகரமேவிய து  
மும்பர்மற்றையேர்த்தத்தமதுறையுள்வாழ்வ துவுந்  
தம்பிரான்பிரசாதமென்றேமறைசாற்றும்.

(2௪)

இயம்புவேதமுனெவ்வழிநடையினரேனுஞ்  
சயம்புவாயநங்கண்ணுதல்சுடர்பிரசாத  
நயம்புனைந்தொன்றுமாத் திரநன்குபெற்றுளரேற்  
சயம்புனைந்தமுத்தியையடைந்தவரவர்தாமால்.

(2௫)

(அறுசீரடியாசிரியவிருந்தம்.)

இருபிறப்பாளர்முன்னுவியலுநாற்குலத்தரேனு  
மருவுபாடண்டமார்க்கர்மடநடைமாதரேனும்  
பொருவிருகந்தருக்கள்புகல்கருவயிர்களேனுங்  
கருதுபாலகர்விருத்தர்கரநெடுங்கழுத்தலேனும்.

(2௬)

மற்றுமெவ்வயிர்களேனுமாதேவன்பிரசாதந்தான்  
பொற்றவுண்டாகின்முத்திபுகுவதற்கையமில்லை  
கற்றையஞ்சடித்தேவன்கனப்பிரசாதம்பெற்ற  
நற்றவர்தம்மையொப்பார்நவிலினெவ்வலகத்துள்ளார்.

(2௭)

ஆருமற்றனையநீராராணையாலெந்தொன்று  
மேருவுமணுவேயாசுமணுவமோர்மேருவாசு  
மோருமாலயன்முன்னேருமுற்பத்தியொடுக்கமாவர்  
பாரும்வானமுங்கொண்டாடும்பண்புறுதவத்தின்மிகீர்.

(2௮)

வளர்சிவப்பிரசாதச்சீர்மான்மியமறையுந்தேரா  
துளமுறவானநாடர்யாவருமுணரமாட்டா  
ரளவில்பேரருட்பிரானுமம்மையுந்தெரிந்துளாரோ  
பளகிலீர்தெரியார்கொல்லேரபகரயாந்தெரிந்துலேமே.

(2௯)

சீர்வளர் தில்லைமன்றந்தென்கயிலாயவேங்க  
லேர்வளர்காசியின்னுமியைதலம்பலவுமன்னுங்  
கார்வளர்கண்டத்தோனைக்கருதுதன்முதலாச்செய்யும்  
பேர்வளர்யாவும்னான்பிரசாதம்பெறுதற்கன்றே.

(30)

சிவப்பிரசாதமில்லாச்சிறியர்க்குப்போகமில்லை  
யுவப்புகதியுமில்லையுயரஃதுடையோருக்குத்  
தவப்புகருமத்தாலுஞ்சார்பயனென்றுமில்லை  
யவப்படுநாசமில்லையறைதருபவமுமில்லை.

(31)



தெதற்கரியவாமிச்சிவப்பிரசாதந்தன்னைக்  
கூடுதற்கரியவாசான்கொழுமலர்ப்பாதசைவை  
நாடுதற்கரியவன்பிடுடொறுஞ்செய்மினீவிர்  
வாடுதற்கரியசீர்த்திவளர்தரத்தவம்வளர்ப்பீர்.

(௩௨)

இருபத்துமுன்றாவது

பிரசாதக்கிரமமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் உரு-க்குத் திருவிருத்தம் ௩௦௬.

உ

இருபத்துநான்காவது

சிவப்பிரசாதத்தாற் றுர்க்கடன்முத்திபுகுந்த  
கதையுரைத்தவத்தியாயம்.

(கோச்சகக்கலப்பா.)

பரையானுமொருபாகன்பாதமறவாப்பெரியீர்  
வரையாதபிரசாதக்கிரமமுணர்வகையுரைத்தாந்  
திரையாழியுலகேத்துஞ்சிவப்பிரசாதத்தாலோர்  
புரையார் துர்க்கடன்முத்திபுகுந்தகதையெடுத்துரைப்பாம்.

(க)

முன்னொளிலொருகொடியமுழுமூர்க்கமாபாவி  
கன்னொவென்னெஞ்சன்கரைதருகுத்திரகுலத்தா  
னுன்னாதசாகசமேயுள்ளான் றுர்க்கடப்பெயரான்  
றுன்னொனெயெனவெவர்க்குந்தொகுதிமைமிகப்புரிந்தான்.

(உ)

பலமறையோருயிர்செகுத்தான்பலகற்றாக்களைவதைத்தான்  
பலமனைகணெருப்பிட்டான்பலகரவுகளுஞ்செய்தான்  
பலமடவார்கற்பழித்தான்பலவாவிசுவங்கள்  
பலவருணாச்சிரமதருமங்களும்பாழ்படவழித்தான்.

(௩)

பன்னொளீவ்வாறியற்றும்பாவிக்காயிரம்பவக்கு  
முன்னொனவொருபவத்தோர்முழுச்சிவயோகிக்கொளிர்செம்  
பொன்னாடிநீட்கவரைகொடுத்திருந்தபுண்ணியத்தான்  
மின்னொல்லறிவுதித்தன்மேவியதோர் தினத்தம்ம.

(௪)

நல்லறிவுமேவுதலுநரகமெலாம்பலகற்பஞ்  
செல்லவனுபவித்தாலுந்தீர்நாமாபாதகங்கள்  
பல்லவியற்றினனந்தோவென்செய்தேன்பாவினென  
வல்லலுற்றீதொருவும்வகையாதெனவுள்ளாய்ந்திருந்தான்.

(௫)

மஃத்துயருற்றாய்காலேமற்றவன்முற்புண்ணியத்தா  
லாத்திகனாகியமறையோனாகொருவன்போயடுத்தா  
னேத்தியெனக்கித்துயரமிரியும்வகையருளென்றான்  
சூத்திரனேகேட்டியெனச்சொற்றானம்மறையவனே.

(கூ)

வெண்டரளங்கொழிக்குமலைவிரிகடல்சூழிப்புவிற்  
புண்டரிகபுரமென்னப்பொலியுமொருமாதலமுண்  
டண்டர்தொழுமத்தலத்திலவிர்தருசிற்சபையின்மலை  
வண்டமர்பூங்குழல்களிப்பமாதேவனடநவிலும்.

(கௌ)

அவனிபுரக்குந்திருமாலத்தலமான்மியமுணர்ந்து  
தவமளவினாளியற்றித்தாண்டவமாடிபெருமா  
னுவமையிலாப்பிரசாதமுறவேற்றத்தலத்திடையச்  
சிவபரனந்திருமுன்னர்த்திருமகளோடுறைகின்றான்.

(கௌ)

மலர்மகனிந்திரன்மற்றைவானவர்கின்னரரியக்க  
ரலர்புகழ்மாமுனிவர்முதலளவிலோரத்தலத்திற்  
பலர்புகழுநடராஜர்பதங்குறித்துத்தவஞ்செய்தே  
யுலர்தலிலாப்பிரசாதமுறுதகுதிப்படிபெற்றார்.

(கூ)

அத்தகுமாதலத்தினையடைந்தவிர்சிறற்றம்பலத்தி  
லுத்தமமாநடம்புரியுமும்பர்பிரான்சேவைசெய்து  
சித்தமிசுபத்தியொடுசிலநாள்வைகுதியாயின்  
மொய்த்துயர்முற்றிரியமுத்தியடைகுவையென்றான்.

(கௌ)

என்றமறையவற்போற்றியெதிரிலுவகையனாகி  
யொன்றவதுபுரிவேனென்றுடனேர்புமுன்செய்த  
நன்றமைபுண்ணியப்பயத்தானம்மறையினொலியோவா  
மன்றமிலகும்புலியுருற்றானன்மதியுற்றான்.

(கக)

பத்தியுடன்சிவகங்கைப்பசியநறும்புனல்படிந்து  
சத்திமிசுநீறணிந்துதொழுதாருக்கெஞ்ஞான்று  
முத்தியருளாலயத்தைமுப்பிரதக்கணஞ்செய்து  
சித்திமிசுநமோந்தமாச்சிவமந்திரஞ்செயித்து.

(கஉ)

நற்றவர்கள்புகழ்பெருமானடனசரிசனஞ்செய்து  
குற்றமறப்பணிந்தெழுந்துகொடுங்காமாதிகணித்துப்  
பொற்றசிவபத்தருக்குப்பொன்முதற்றானமுங்கொடுத்துக்  
கற்றவர்சொல்சத்தியமேகைப்பிடித்தத்தலத்துறைந்தான்.

(கங)

இவ்வாறுமூவருடமிருந்தானப்புலியுறிற்  
செவ்வாய்வெண்ணகைபாகன்றிருப்பிரசாதம்பெற்றா  
னெவ்வாதபாவமொழிந்துபலபேகமுந்துய்த்  
தெவ்வானர்களும்புகழுமின்பமுத்தியடைந்தனனே.

(கச)

பற்றலர்கள் புரீ றுபடநகைத்தபெருமாலை  
யற்றமறமனத்திருத்தியைம்பொறிகளுங்குவியச்  
செற்றபெருமாதவத்தீர்சிவப்பிரசாதப்பெருமை  
முற்றவெடுத்துரைக்கவலர்மூவுலகத்தினுமிலரே.

(கடு)

இருபத்துநான்காவது

சிவப்பிரசாதத்தாற் றுர்க்கடன்முத்திபுகுந்த கதையுரைத்த  
வத்தியாய் முற்றிற்று.

ஆ அத்தியாயம் உசு-க்குத் திருவிருத்தம் ௫௨௪.

உ

இருபத்தைந்தாவது

சிவப்பிரசாதத்தாற் சத்தியசந்தன் முத்திசார்ந்த  
கதையுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

நித்தியஞானந்தநிருமலன்பாதப்போதே  
பத்தியி லுள்கிறிற் பீர்பகர்சிவப்பிரசாதத்தான்  
முத்தி துர்க்கடனடைந்தமுறைமையுரைத்தாமின் னுஞ்  
சத்தியசந்தன் முத்திசார்ந்த துமெடுத்துச் சொல்வாம்.

(க)

மிக்கநற்குணங்களுள் ளான் வேதியர்குலத்துதித்தான்  
சக்கரபாணியன்பன் சத்தியசந்தனென்பான்  
ரெக்கநன்மிருதிகன் முஞ்சரு திகன் மங்கனானும்  
பொக்கமிலா தியற்றிப்புவி யிடைப்பொலிந்தான் மன்கே.

(உ)

மாயவன்பூசையாற்றன் மற்றவன் மனுச்செபித்தல்  
பாயசீரவனன் மூர்த்திப்பதிட்டைசெய்திடலனேக  
மாயவத்திருமால்வைகுமாலயந்தரிசித்தேத்த  
றாயமற்றவனன்பர்க்குத்தொகுபொருளா திரல்கல்.

(ஊ)

நித்தியமிவை தனக்குநெறியெனக்கொண்டு ளான் முன்  
முத்தியனைகமாமார்பன் முன்னுறுகாட்சித்தந்தான்  
சத்தியசந்தன் கண்டு தண்டம்போலடியில் வீழ்ந்து  
பத்தியிற்பூசையாற்றிப்பஃறுதிசெய்ய லுற்றான்.

(ச)

உலகார்காரணமாய் ஞானயோகிகட்கெற்றைஞான று  
மிலகான் மசொரூபமாய் மற்றெவ்வகையுயிர்க்குமின்பாய்  
விலகாவஞ்சகராவென்று மேவுறப்படாததேயா  
யலகாரப்பொருளாயெங்குமார்ந்தொளிர் பொருளே போற்றி.

(ஊ)

தவம்புரிவார்க்குமுத்திதப்பாமலளிப்பாய்போற்றி  
யவம்புரியசுரர்கூட்டமனைத்தையுமொறுப்பாய்போற்றி  
நவம்புரிமகசொரூபஞானசொரூபபோற்றி  
பவம்புரியெனைபுமாளும்பண்ணவபோற்றிபோற்றி. (கூ)

மோகநம்பினர்க்குநீக்கிமுழுஞானமளிப்பாய்போற்றி  
போகமெவ்வயிர்க்குநல்கிப்புரந்தருள்வள்ளல்போற்றி  
யோகமுற்றவர்தமுள்ளத்தொளிர் தருபொருளேபோற்றி  
நாகநாட்டமரரேத்துநலம்புனைபாதபோற்றி. (கௌ)

செகுந்தொழில்வல்லனாகித்திசையெலாந்திரிந்ததீய  
முகுந்தனதாவிமாய்த்தமுகுந்தனேபோற்றிபோற்றி  
நகுந்தரளப்பூண்கொங்கைகநங்கைவாழ்மார்பநின்பாற்  
புகுந்தவென்னையும்புரக்கும்புண்ணியபோற்றிபோற்றி. (கா)

மகப்பலங்கொடுப்பாய்போற்றிவானவர்க்கரியாய்போற்றி  
நகப்பலமறைகொண்டாடுநாரணபோற்றிபோற்றி  
யிகப்பலங்கொள்ளாராகியந்தியமவித்தோருக்குச்  
சுகப்பலங்கொடுப்பாய்போற்றிசுடருமைம்படையாய்போற்றி. (கா)

பொன்னுடைபுனைந்தாய்போற்றிபுகழ்வாசுதேவபோற்றி  
மின்னுருமுடிகேயூரமிளிர்குழையணிந்தாய்போற்றி  
பன்னுமமுடையாய்போற்றிபரவுவார்க்கமுதபோற்றி  
தென்னூர்கல்யாணபோற்றிதிருநெடுமாலேபோற்றி. (கா)

என்னநின்றேத்தினையெழிற்றிருநெடுமாலேனாக்கி  
நின்னதுகருத்தியாதுநிகழ்த்துதிதருதுமென்றா  
னன்னவன்மகிழ்ச்சிவீம்மவானந்தமுத்திவேண்டி  
மன்னநன்களித்தியென்னுவணங்கிவிண்ணப்பஞ்செய்தான். (கா)

விண்ணப்பஞ்செய்தகாலமெய்மைவாக்குடையோனாயு  
மெண்ணின்பல்லுயிர்க்குநாளுமிதஞ்செயும்வள்ளலாயுங்  
கண்ணியவின்பஞானக்கடலாயுமழுக்காறில்லாப்  
புண்ணியமூர்த்தியாயும்பொலிபுருடோத்தமன்றான். (கா)

சத்தியசந்தனென்னுந்தண்ணியன்முகத்தைநோக்கிப்  
புத்தியிற்கோடியென்றுபுகன்றனன்பொருவிலாத  
பத்தியினுண்மைநோக்கிப்பந்தந்தீர்த்தெவ்வயிர்க்கு  
முத்தியையளிக்கவல்லோன்முழுமுதற்சிவனெயன்றும். (கா)

பிரமன்முன்னுண்மற்றைத்தேவரும்பிறங்கியானும்  
வரமனுமுத்திநல்கவல்லரல்லேநன்கோர்தி  
பரவுமச்சிவனெனக்கும்பண்ணவன்சருவகத்த  
னுரவனொப்புயர்வுமில்லானொளிர்சருவக்கியன்காண். (கா)



தூலாதிசரீரமூன்றுமிலான் றுவந்துவங்களில்லான்  
மேலாயபரையுமந்தவிமலேனாடபேதமென்று  
நாலாயமறைகள் கூறுநகுஞானம்வலிமைமற்றைத்  
தோலாதகிரியையின்னசபாவமாயவனுக்குள்ள.

(கடு)

எனக்குநான் முகன்முற்றேறவார்யாவர்க்குமனையமூன்று  
மனக்கினிதாகுமன்னானருளிநான்மருவாநிற்கு  
நினைக்குறுமதனாலயாங்கள்கிரமமாநெடியமுத்தி  
தனைக்குறுகுயிர்க்குக்குச்சாதகமாயிருப்பேன்.

(கசு)

சங்கரனருளால்யானுஞ்சதுமுகன்முதல்வானேருந்  
துங்கவான்போகமீவேஞ்சதந்திரமில்லங்கண்டாய்  
பொங்கரவணிந்தமுக்கட்புராணனைபல்லுயிர்க்கு  
மங்கனிபோகமோக்கமருள்சுதந்திரனெஞ்ஞான்றும்.

(கஎ)

முன்னுநாமத்தாலுள்ளமுகிழ்பொருளாற்சிறந்து  
மன்னுமாதேவன்பாதமறந்தெனைமட்டும்பூசை  
யுன்னுபாற்றிடுவோர்சன்மமொருகோடியாயினாலும்  
பன்னுநற்கதியுறார்களபகர்ந்தவீதுண்மையுண்மை.

(கஅ)

ஆதலினென்னைமுன்னாமரர்யாவரையுநீத்துக்  
காதலின்மாதேவன்றூள்கருத்துறப்பூசையாற்றி  
வீதலில்லாதவன்னான்மிகுபிரசாதமுற்றுப்  
போதலில்கதிசேரென்றுபுகன்றுமாயவன்மறைந்தான்.

(கக)

மாயவனுரைத்தவண்ணமாதேவனடிகட்கன்பின்  
மேயபூசனைநன்காற்றிமெய்ப்பிரசாதம்பெற்றுப்  
பாயசீர்முத்தியுற்றூன்பண்ணவர்பலரும்போற்றச்  
சாயலின்மிக்ககீர்த்திச்சத்தியசந்தன்மாதோ.

(உ௦)

(மேற்படிவேறு.)

ஆதலினான்மாமுனிவீர்சிவப்பிரசாதத்தாலேயடையவேண்டுஞ்  
சாதலறுமுத்தியைமற்றொன்றினடைவரிதான்மந்தணமேயென்று  
வேதபரம்பரையாலுமிருடியர்தம்பரம்பரையினாலுமிக்க  
போதமுறநிச்சயிக்கப்பட்டவிதைத்துட்டருக்குப்புகலொணாதே. ()

இருபத்தைந்தாவது

சிவப்பிரசாதத்தாற்சத்தியசந்தன்முத்திசார்ந்த

கதையுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௨௫-க்குத் திருவிருத்தம் ௫௪௫.

உ

இருபத்தாறுவது

சிவபத்திவிசாரமுரைத்தவத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

சுத்தியைந்தொமொரற்றொமுதருச்சிப்பீர்  
சத்தியசந்தனென்றுரைக்குந்தண்மையோன்  
முத்தியையடைந்தமைமொழிந்தனஞ்சிவ  
பத்தியின்விசாரமும்பன்னுவாமரோ.

(க)

போகமுள்ளனவெலாம்புணர்க்கவல்லது  
மோகமுள்ளனவெலாழுருக்கத்தக்கது  
யோகமார்முத்தியையுதவுநீரது  
பாகமார்தருசிவபத்தியொன்றரோ.

(உ)

அனையதுபலவகையாயிருக்குமா  
றனைநிகர்சைவசாயுச்சியத்தினும்  
புனைவுறுசிரத்தையெபொலிந்தசாரமா  
நினைசிவபத்தியென்றுரைக்குநீண்மறை.

(ஊ)

முன்னுசாலோகமுன்மூன்றினுந்தக  
மன்னுநற்சிரத்தையெமறைமுறைகமம்  
பன்னுமுத்தமசிவபத்தியென்பரா  
லன்னுழையாமனத்தறிஞர்யாவரும்.

(ச)

தேர்சிரவணமுதற்செப்புமூன்றுட  
ஞர்சிவஞானத்திலவீர்வேதாந்தத்திற்  
பூரணவியுதிமுப்புண்டரத்தினி  
லார்தரவெழுசிரத்தையுமப்பத்தியே.

(ஊ)

அக்கமாமணிவடமன்பிற்புணுதன்  
மிக்கபஞ்சாக்கரம்பிரும்பியெண்ணுதல்  
பொக்கமில்சிவலிங்கபூசையாற்றுத  
றக்கவப்பூசையைத்தரிசித்தேத்திடல்.

(சா)

புன்னமைசிவபிரான்பூசைக்காகிய  
நலனமையுபகரணங்கணல்குதல்  
வலனமைபூசையின்மகிழ்ச்சிபூத்திடல்  
பலனமையிவையுமப்பத்தியாகுமே.

(எ)

சிவன்விழாத்தரிசிக்குமிச்சைசேவையப்  
பவன்விழாத்தரிசிக்கப்படர்ந்தநல்லவர்க்  
குவமையிலன்னபாறாதியோகையி  
னவமுறநல்கலுநயக்கும்பத்தியே.

(அ)

நலஞ்செய்மாதேவன்முன் மூமம்பல்லவும்  
புலஞ்செயுஞ்சிரவணவிச்சைபூணுதல்  
வலஞ்செய்நந்தனவனமல்கவாக்கிடல்  
பலஞ்செயும்பரசிவபத்தியாகுமே.

(கூ)

பரசிவஞாலயப்பணியின்மேவியே  
வரமலர்த்தடாகமாதிகள்வகுத்திட  
லுரவறுகிலங்களை யுறப்புதுக்குதல்  
விரவுகோபுரமதில்விளங்குமண்டபம்.

(கூ)

இட்டிகையாதிகளாலியற்றுதன்  
மட்டிலாவிளைநிலமாணவாக்குதல்  
புட்டிகழ்சோலைகள் பொலியவைத்திட  
லுட்டிகழிவைகளுமுரைத்தபத்தியே.

(கூ)

பவனடிக்கன்பரைப்பண்பிற்போற்றலு  
மவமறுநித்தியமாதிகன்மங்கள்  
சிவபரன்பணியெனத்திருந்தவெண்ணுபு  
தவறறவாற்றலுஞ்சாற்றுபத்தியே.

(கூ)

வேதமுன் ஞஞ்சிவவித்தையாவையு  
மோதுதலோதுவித்திடுதலுண்மையின்  
மேதகவரைந்திடல்விருப்பிற்போற்றிடல்  
சாதலிலன்பர்க்குத்தானல்கிடல்.

(கூ)

தகுசிவஞானியர்தமக்கன்பார்தர  
நகுதல்செயன்னபாஞாதிநல்கிடல்  
புகுபுறைதரமடம்புதிநளித்திடன்  
மிகுடிணிசெயலிவைகளுமெய்ப்பத்தியே.

(கூ)

சிவமனுச்செபிப்பவர்திருந்துமெய்ப்பணி  
சிவனமர்தலந்தொறுஞ்சென்றுபோற்றிடல்  
சிவனகர்யாத்திரைசெய்பவர்க்கிடர்  
சிவனுறவியற்றுதியோரைத்தண்டித்தல்.

(கூ)

சிவவபராதங்கள்செய்ததீயரைச்  
சிவமுணர்ஞானியைச்சிவநன்ஞானத்தைச்  
சிவமயவியுதியைச்சீறிநிந்தித்த  
சிவமுறாக்கொடியரைச்சிதறக்கொல்லுதல்.

(கூ)

நெடியமாயவன்முதனிகழ்த்துந்தேவரைப்  
படியிடைநிந்தைகள்பகர்ந்துளார்தமை  
மடிவிதேவாலயப்பொருள்கள்வெளவிய  
கொடியரையுயிர்நிலைகுலையவாதித்தல்.

(கூ)

ஆதுலர்ப்புரந்திடலச்சுற்றோர்களுக்  
கோதுறுமபயமீந் துவப்பக்காத்திட  
மீதுறுவிவைகளுந்திகமுநான்மறை  
கோதுறுச்சிவபத்தியென்றுகூறுமால்.

(கஅ)

இனியவைகூறலுமெவ்வயிர்க்கணும்  
புனிதமார்தருதையெபொருந்தவைத்தலங்  
கனியிதமேசெயக்கருதும்வாஞ்சையு  
நனிமகிழ்ந்துயிரெலாநயப்பநின்றலும்.

(கக)

பொற்றநல்லுலசிடையெபொருந்துவோருடைக்  
குற்றம்வீள்ளாதுயர்குணங்களேநனி  
சொற்றலங்குருவுபதேசத்தாமொழி  
யற்றமொன்றுறுதுசெயார்வத்தன்மையும்.

(உ௦)

குருபரன்பணிவிடைகுறைவறச்செய  
மருவுமெய்யன்புமற்றிவையெலாநலம்  
பெருகுமெய்ச்சிவபத்தியென்றுபேசுவா  
ரருமறைமுழுதுணரந்தணாளே.

(உ௧)

பத்தியையடைதற்கும்பந்தம்போக்கற்கு  
முத்தியையெய்தற்குமுழங்குறுஞ்சிவ  
பத்தியேகாரணமென்னிற்பார்மிசைச்  
சித்திசேரதனலஞ்செப்பவல்லரார்.

(உ௨)

பத்தியாருயிருளப்பங்கயத்திடைத்  
தித்தியாநின்றசொற்செய்யவாய்ப்பரா  
சத்தியோடிறையவன்றங்குவானென்று  
நத்தியானம்புரிநன்மையந்தணீர்.

(உ௩)

இருபத்தாராவது

சிவபத்திவிசாரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் உகூ-க்குத்திருவிருத்தம் ஐகூஅ.

உ

இருபத்தேழாவது

பரசிவசொருபவிசாரமுரைத்தவத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

பரசிவர்குடங்கைப் பண்ணவன்பதமுட் பதித்தமாதவத்திர்  
வானுறையும், பரசிவன்மைதீர்தரப்பொலிகட்சீபதிவிதி முதலியோர்  
நாளும், பரசிவந்தனைசெய்பரசிவபத்திப்பான்மையை யெடுத்துரை  
செய்தாம், பரசிவசொருபவிசாரமுமினிதுபகருதுநன்கு கேட்டுணர்  
மின்.

(க)



ஆருறுமெல்லாவுலகுமெச்சிவத்தினவீர்சத்தாசம்பந்தத்தாலே  
 தேருறுசத்துப்போன்றுதோன்றிடுமெச்சிற்பிரகாசத்தினாலே  
 நாருறுவியாபாரப்படுமெவ்வானந்தசம்பந்தத்தினாலே  
 சீருறுவீசுவாசபாத்திரமாமச்சிவச்சுடர்சொரூபம்யாமுரைத்தல். (உ)

திரிசியபவதிகப்பிரபஞ்சத்தினும்வெளியாதிபூதங்க  
 டெரிதரின திகமவற்றினுமதிகஞ்சேதனமாகியவயிர்கள்  
 விரிவுறுமவையுமுரைத்திசெமட்டியிட்யென்றிருவகைப்படுமா  
 லரியயனுணரப்பிடாமறைமுதல்வனடியிணைக்கன்புபூண்டியர்ந்தீர்.

சாற்றரும்வியட்டியாகியவயிர்கடத்தமதுடையசங்கற்ப  
 மாற்றரும்பேதங்களுக்கனுரூபமாய்ப்பலபேதம்வாய்ந்தனவாய்த்  
 தேற்றமார்தேவர்நரர்திரியக்குசெந்துகண்முதலியவான  
 தோற்றமார்சரீரங்களையடைந்திருக்கின்றனதுலங்குறுதவப்பெரியீர்

இயம்பியவியட்டியினுஞ்சமட்டியானவிரணியகருப்பன்மிக்கதிகன்  
 வயங்கொண்மற்றவனின்மலர்மகன்வியட்டியமருவவதாரங்களதிக  
 முயங்கலிலவைசங்கற்பபேதத்தாலொன்றற்கொன்றதிகமாயிருக்கு  
 நயங்கொளுமிவைகடம்மினுஞ்சமட்டியநான்முகனதிகனையாவன். ( )

அம்மலர்மேயமுனியினுமாழியவீர்தருகுடங்கைமாலதிகம், வெ  
 ம்முலைத்திருவாழ்நிறத்தவன்வியட்டியமேவவதாரங்கடமினுஞ், செம்  
 மைசேர்சமட்டியதிகமாமந்தச்செய்யதாமரைக்கண்மாயினு, மெம்  
 மையாள் கருணையுருத்திரனதிகனென்மறையெலாமெடுத்தியம்பும்.

உருத்திரனுடையவியட்டியரூபங்களினுமுறுமுத்தமஞ்சமட்டி  
 திருத்தகுமயன்முன்மூவரும்பரதத்துவத்திகழ்வியட்டிகளாவர்  
 கருத்தமரிம்முத்தேவர்கடமினுங்காரணத்துவவுபாதிடொடு  
 பொருத்தமார்ந்திலகுமீச்சுரனதிகனென்மனூர்புலமைமிக்கோரே.

சித்தமார்ந்திலங்குமீச்சுரன்றனினுந்திகழ்நிருபாதிகமாகிச்  
 சத்தியஞானந்தசொரூபமாய்ப்பரதத்துவந்தானு  
 யுத்தமமாகியவிர்பரசிவமேயதிகநன் குணர்மினிவ்வாறே  
 யொத்துயர்சருவாதிகத்துவஞ்சுருதிமிருதிகளுரைத்திடுநாளும். (அ)

சாருவபூமனாகியவரசன்றன்னுடையானந்தத்தினுநன்  
 காருறுசீர்த்திமனிதகந்திருவரானந்தநூறுபங்கதிகஞ்  
 சேருமற்றதிற்கந்திருவர்முன்முளரித்தெய்வதமளவுமானந்த  
 மோருறுநூனாதிகப்படிநூறுநூறுபங்கதிகமாமுணர்வீர். (க)

மலர்மகனூரூனந்தமாற்கோரானந்தமம்மாலுடையொருநூ  
 றிலகுமானந்தமுருத்திரற்கோரானந்தமவ்வெழிலுருத்திரனூ  
 நலருமானந்தங்காரணசிவற்கோரானந்தஞ்சிற்பரசிவற்கு  
 நலமலியகண்டானந்தமிவ்வாறேநூனத்தினூனாதிகமுமே. (க0)

பெருமரம் பரரைகவடுகோடுகண்முற்பேதங்க ஞற்றிருப்பது  
போன், மருவுருத்திரன்முற் பேதங்களுற்று மன்னுவன் பரசிவப்  
பெருமான், நருவுடைச்சினைகளொன்றற் கொன்றதிகநூனங்கள்  
சமைந்தனபோல, வொருவனதுருத்தி ராதிபேதங்க ளொன்றற்  
கொன்றுயர்வுதாழ்வுறுமே. (கக)

நிகழ்பிரமாணசித்தமேயாகநித்தியவத்துவொன்றாகிப்  
புகழுறவிருக்கமோகத்தினாலேபுகல்பிரமாண நம்பிக்கை  
யிகழ்பவராகியொன்றற்கொன்றதிகமியம்புறுநூனங்கற்பித்துத்[றே.  
திகழ்தராவிவாதஞ்செய்துகொண்டிருப்பார்தெரிதரின்வியப்பதுவன்

இயலுருத்திரனுங்காரணசிவனும்யாரினுமதிகரென்றேரார்  
மயலுடைமனத்துநிருதராப்பிறந்துமருவுலகத்துழிதருவார்  
தயலொருபாகத்தம்பிரானதிகத்தன்மைமாபாவிக்களானர்க்  
குயலுறநானுந்தோன்றுவதின்னாலுத்தமப்பெருந்தவமுனிவீர். (கங)

மேவுபற்பலசன்மங்களிற்சுருதிமிருதிகன்மங்களைவிருப்பி  
னோவுருதியற்றியுள்ளபுண்ணியச்சீருயர்கட்குப்பிரமாணத்தாலும்  
பாவுறற்றருக்கத்தாலுமெம்முளத்தும்பங்கயச்சேவடிபதிப்போன்  
ருவுருவதிகத்தன்மைமற்றியற்கைத்தன்மையிற்றேன்றிடுமாதோ.()

விதந்திடுகிரமசாதகமானமேவுபல்சுரரைபுமொருவிச்  
சுதந்திரமாகமுத்தியையளிக்குந்துலங்குபேரருட்சிவந்தனையே  
நிதந்தழைதரவுட்டியானிக்கவேண்டுநிகழ்தருவிகற்பமில்லாத  
விதந்தருநூயபரசிவஞானமெய்தினோனையியன்முத்தன். (கந)

மறைமுதறனக்குநாமருபங்கண்மருவுதலில்லையெயினுங்  
கறையறவிளங்குமாயையினாலேகற்பிக்கப்பட்டனவாகு  
முறையச்சிவன்மாதேவன்முற்பெயர்களுருத்திரனாமங்களாகு  
மறைபரம்பிரமமுதற்பெயர்பரதத்துவவவீர்வாசகமாமால். (ககா)

சீதரனாராயணன்முதற்பெயர்கள்சிவனுடையோகநாமங்கண்  
மேதகுசிவமற்றருபமாயிருந்துமீழைந்துபாசிப்பவர்நிமித்த  
மோதுசந்திரகேசரீலகண்டமொளிர்நருமருத்தநாரீச  
மாதரானந்ததாண்டவமுதற்பல்வடிவமுற்றவீர்தருநாளும். (ககா)

சகலமூர்த்திகளில்லாதவனாயுந் தழைசகத்தே மூர்த்தியாயுந்,  
துகளறவிருக்கும்பரசிவன்றனக்குச்சொற்றமூர்த்திகணலுத்தமமென்  
றகலமாமறைகூறுங்குணமூர்த்தியாகியவுருத்திரமூர்த்தி [போல்.  
யிகழ்வருமபேதஞ்சிவத்தொடுமெல்லாவிடக்கணங்களாலுந்தீயயம்

முராரிமுன்னானமூர்த்திகளந்தமூர்த்தியோடொப்புருவென்றும்  
பராவமுன்னுரைத்தபரமுதலாகப்பகர்பரதத்துவப்பெயர்கள்  
புராதனமானவுருத்திரன்றனக்குப்பொருந்தியருடிவாசகமா  
மராவணையவன்முற்சுரர்க்கவீர்பரதத்துவயோகத்தாற்பெயராகும்.()

பரசிவன்மூர்த்தியனுக்கிரகத்தாற்பகர்பரதத்துவஞானம்  
 வரமுறத்தோன்றுமவ்வனுக்கிரகம்வண்பூசைதியானமாதிகளால்  
 விரவுமொள்ளொளியாய்ச்சிவமெங்குமேவவுமுயிருணராமை [ர்.  
 கரவிலம்மூர்த்தியனுக்கிரகத்தைக்கைக்கொளாமையினெனவுணர்வீ

பற்பலவுயிர்க்கும்பயன்மதிச்சடையப்பரசிவனொருவனெனெயன்  
 றும், பொற்புறுபோக முத்தியுமளிக்கும் புண்ணியதைவினாலே, யற்  
 புறுமுளத்தோடனைய மூர்த்தியையே யனுதினம்பூசிக்கவேண்டும்,  
 விற்பகங்கழையான்மலர்க்கணை துணையாமெய்யுடை மெய்மைமாத  
 வத்தீர். (உக)

இருபத்தேழாவது

பரசிவசொருபவிசாரமுரைத்த வத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் உள-க்குத் திருவிருத்தம் ஐ அக.

உ

இருபத்தேட்டாவது

சிவலிங்கவிசார முரைத்தவத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருந்தம்.)

வெளிவளியழனிர்புவிமதியிரவிவிரும்பியமானனிவ்வெட்டு  
 மளிமிசுதனதுமூர்த்தமாவுடையானளிமுரல்கடுக்கையந்தொடையா  
 னளிமலர்ச்சடையான்பாததாமரையேநாடுவீர்பரசிவசொருபத் [ம்  
 தெளிதருவிசாரஞ்சொற்றனந்தெளியச்சிவலிங்கவிசாரமுரைப்பா

பொலிதருமிலிங்க மெனுமொழிக்குரைக்கும்பொருள்பிரகாசக  
 மென்பர், மலிதருமறிஞராதலாற்சிவமேமன்னியலிலிங்கமாமந்த, வல  
 ர்புகழ்ச்சிவந்தான்சயம்பிரகாசமாயிருத்தலிற்சடம்போலச், செலவுறு  
 வேறோர் வத்துவாற் பிரகாசித்திடப்படுவதன்றுணர்வீர். (உ)

பழிதபவெவற்றையும் பிரகாசப்படுத்தலிற் சிவஞ்சடமென்று,  
 மொழிதல்கூடாது மொழியினெவ்வத்துக்களுக்கு மொய்பிரதிதியின்  
 றிக், கழியுஞ்சூனியமாய்ச்சூனியசித்திகழியவு நன்றுநன்றென்னிற்,  
 கொழிபிரமாணஞானமொன்றின் றிக்குறித்தசூனியசித்தியுருதே.)

ஆதலிற்சிவமேயெவற்றையும்பிரகாசஞ்செய்வதறிமினிவ்வாறே  
 வேதமுமுரைக்குஞ்சிலர்சிவனுடையலிலிங்கமாலெனவிளம்பிடுவர்  
 காதல்செயுடைமையாக்கல்கூடாதுகரிசுறுநூல்வழிபோகிப்  
 போதமுற்றுயர்ந்துசிவப்பிரகாசம்புணர்ந்துறவிளங்குமெய்த்தவத்தீர்



(எண்சீரடியாசிரியவிருத்தம்)

மறையினந்தஞானமே யிலிங்கமென்பர்சில்லோர் மன்னியநற்  
சத்தியமேயிலிங்கமென்பர்சில்லோர், மறையிருதிபுராணமுதலியநூல்  
களாலுண்டாகுகின்ற ஞானமேயிலிங்கமென்பர் சில்லோர், நிறைவு  
பெறுநன்மனமே யிலிங்கமென்பர்சில்லோர் நிகழ்கின்றசுத்தமே  
யிலிங்கமென்பர்சில்லோர், முறைமையுறுபுத்தியே யிலிங்கமென்பர்  
சில்லோர் முன்னுமகங்காரமே யிலிங்கமென்பர்சில்லோர். (௫)

மன்னியபிராணனே யிலிங்கமென்பர்சில்லோர் மருவியசீரமே  
யிலிங்கமென்பர்சில்லோர், பன்னியவிந்தியங்களே யிலிங்கமென்பர்  
சில்லோர் பகருஞ்சத்தாதிகளே யிலிங்கமென்பர்சில்லோர், ருன்னிய  
விண்ணுதிகளே யிலிங்கமென்பர்சில்லோர் ருலகெலாமிலிங்கமே  
யென்பர்சில்லோரிவற்றுட், இன்னியசடங்களுண்மை யிலிங்கமாகா  
வாஞ்சுடர்ஞானமது சிவசொருபமேயுணர்வீர். (௬)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

பரசிவந்தனக்காதாரமாயிலிங்கமெனச்சிலர்பகர்வரச்சிவந்தா  
லுரவுநித்தியசைதன்னியமாகியொளிர் தலாலெவைக்குமோர்தானே  
விரவுமாதாரமன்றியாதாரமவேண்டுவ தின்றதற்கெவைக்கும்  
வரமுறாதாரமாயவான்றனக்குமற்றுமாதாரமொன்றுளதோ. (௭)

ஆதலிற்சிவமேயிலிங்கமென்பதனுக்கையமின் ருகினுஞ்சித்த  
மேதகுபரிபாகப்படியுயிர்கள்விழைநலத்தியான பூசாதி  
காதலிற்புரியக்கருதியாதாரங்கற்பித்ததாகுமாலுணர்வீர்  
சாதலும்பிறப்புங்கடந்தபேரின்பந்தடையறப்பெறமுயறவத்தீர். (௮)

சிலபெரியோர்களுலகங்கள்யாவுஞ்சிவத்திடையிலயமாதலி  
னலமருவிலிங்கமென்றுபேர்வந்ததெனநவில்வார்கள்சுத்தியிடை  
யலர்வுறவாரோபிதமுறுவெண்பொனதனிடத்திலயமாகுங்காற்  
சலசமென்றுரைக்குஞ்சுத்திமாதவத்தீர்சத்தியமாயிருப்பதுபோல். (9)

பரசிவத்திடமாரோபிதமானபவஞ்சமச்சிவத்தொடுங்கிடுங்கா  
லுரவுசேருண்மையாய்ச்சிவமிருக்கு முரைத்தவிவ்வாறெல்லாவுலகும்  
வீரவுறவிலயமாவதானுமேதகுசிவமிலிங்கந்தான்  
கரவில்சில்லோகர்மெய்யிஞாதாரங்களினமரிலிங்கங்கடொழுவார். (10)

ஆதியோடந்தமில்லதாயழல்பாலவிர்நிறமுளதாய்க் கீழ்முகமா  
ய்ச்சோதியார்தருமத்தியத் துறைகின்றசுயம்புலிங்கத்தையுங்கோடி,  
தீதிலஞ்சரியர்போ லொளிர்வதாய்ப்பந்தஞ் சிதைப்பதாய்க்கோமள  
மாய்மே, லோதியமுகமாய் மூன்றூந்தானத்தி னுறையிலிங்கத்தையு  
மாதோ. (௧௧)



கோடிசந்திரர்போ லொளிர்வதாயரூபங்கொண்டதாய்ப்புருவ  
மத்தியத்து, நாடியபரையோடினிதமர்ந்தருளுநன்மகாவிங்கதையுஞ்  
சீர், கூடியகுரவனனுக்கிரகத்தாற்குறைவறவோர்ந்து கொண்டன்பி,  
னீடியசீர்த்திமுனிவர்காள்போற்ற னெறியெனப்பகர்வர்கற்றுணர்ந்  
தோர். (கஉ)

உரைசெய்பலிவிங்கமாய்ச் சிவம்பரையோடுறைதலின்யாவரு  
மன்பிற், புரையறப்போற்றப் படுவதச்சிவமே புகழுறுமிலிங்கமெய்  
யோர்ந்து, விரைமலர்புனலாதிகள்கொடு மனுவின்விதிப்படிநாடொ  
றும்விடாது, கரையறுமன்பிற்பூசிப்போர்பந்தங் கழித்துமுத்தியை  
யுறுவாரால். (கஉ)

இருபத்தெட்டாவது

சிவலிங்கவிசாரமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௨௮-க்குத் திருவிருத்தம் ௬௦௨.

இருபத்தொன்பதாவது

சிவத்தலவிசாரமுரைத்த வத்தியாயம்.

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

பெண் சுமந்தருளும்பாகமுமாகப்பிறைசுமந்தருள்சடாமுடியுங்  
கண் சுமந்தருளுநெற்றியுமுடையான் காமர்தாள்சுமந்திடுமனத்தீர்  
பண் சுமந்தருளமறைமொழிப்படியேபகர்ந்தனஞ்சிவலிங்கவிசார  
மென்சுமந்தருளுஞ்சிவத்தலவிசாரமினியியம்புதுமுணர்ந்திடுமின்.

கட்டுவார்கிழித்துமார்பிடங்கவர்ந்துகவன்றிடைநடுங்குறவண்ணை  
தெட்டுமாதிரமுமிடமிலையென்னவெழுந்தபேரிளமுலைத்திருமான்  
முட்டுறாவமுதச்செய்யவாய்த்தேறன்முழுக்கவுண்ணெண்ணெளங்களிக்கு  
மட்டுவார்ந்தொழுகுறுவிரைத்துளபமாலிகைதயல்புயமாயன். (௨)

மதியகடுரிஞ்சங்கதிர்முடிக்கயிலைமால்வரைச்சாரலையடுத்துத்  
துதிபெறுவெண்ணீறழகுறத்தரித்துத்தொழுதகுகண்மணிபுண்டு  
பொதிதருமன்பினிருஞ்சடைபுனைந்துபொற்பவற்கலையுடுத்திருந்து  
கதியருள்பரமன்பதமுளத்தமைத்துக்கடுந்தவம்புரிந்தனன்மாதோ.

ஆயகாலையிடுராயிரங்கோடியளிக்குலமுண்ணெளங்களிக்கப், பா  
யதேன்பிலிற்றுநறுவிரைக்கடுக்கைப் படலைதாழ்செஞ்சடைப்பெரு  
மா, னேயமார்காட்சிகொடுத்தனனாகொரேலெனமாயவெனமுந்து,  
தூயபேரன்பாற் பணிந்துகுழந் துவந்து தோத்திரஞ்செய்யலுற்ற  
னனே. (௪)

அகரமுன் னாகவுரைக்குமைம்பத்தே தாரக்கரசொரூபமாயந்த  
நிகரறுவன்னவருத்தமாயின் னுநிகமுமவ்வன்னமந்திரார்த்தப்  
புகரறுசொரூபமாய்ப்பொலியவ்வப்பீசங்களாற்பூசைநாளுந் [நேன்.  
தகர்வறச்செய்யத்தக்கநற்பொருளாய்த் தயங்குறுநினைத்தொழுகின்

ஞாதுருஞானே ஞயமுன் றினுக்குநான்மறையுரைத்திடுசான்றாய்  
மாதுருகைக்காதாரமாய்வன்னமாண்சரவியஞ்சனவுருவா  
யோதுறுமட்டவருக்கரூபம்மாயொளிர் தருவிபாகப்பட்டுறையுந்  
தீதுரூப்பொருளாய்மன்னியதே தவதேவநின்னடிதொழுகின்றேன். ( )

சத்தமாருருவாய்ச்சத்தத்துட்பொருளாய்த் தகுசயம்பிரகாசமா  
ய்ச்சீ, ரொத்தநற்பிரத்தியக்கமுனளவையுள்ளவைந்தினுக்கோசர  
மாய், நித்தநின்மலமாய்நீடொளிப்பிழம்பாய்நிகருயர்வென்றுமிலா  
தாய்ப், பத்தருட்கோயில்கொள்வதாய்விளங்கும்பரசிவநினைத்தொழு  
கின்றேன். (எ)

என்றுதே தாத்திரஞ்செய்மாயவன்முகத்தை யெம்மையாளுடை  
யவனோக்கிக், கன்றுகொண்டெறிந்து விளங்கனியுகுத்தகளங்கனி  
வண்ணனையுள்ளத், தொன்றுவதியாது கேண்மதிதருதுமுவந்தென  
நின்னுடைத்தலச்சீர், குன்றுவிற்கொண்டா யுரைத்தருளென்னக்  
குழகன்வாய்மலர்ந்தினிதருளும். (அ)

பரவுமஞ்ஞானமனைத்தையுங்கெடுத்திப்பல்லுயிர்களுக்குமின்புத்தி  
யுரவுறுமுத்தியளிக் குநந்தலங்களுரைசெயினுத்தியான்மிகஞ்சீர்ப்  
புரவுகொளாதிபெளதிகமென்னப்போற்றிருவகைப்படுமிவற்றுள்  
விரவுறுமுன்னதியோகிகட்கிசைவாய்விளங்கிடுபிரமரந்திரமும். (ஆ)

வதனமண்டலத்தினேத்திரங்காதுவார்தருநாசிகபோல  
மிதமுறுமோட்டஞ்சிரமுவைகளுமேர்ச்சந்தியக்கிரங்களோடிருக்கும்  
பதமணிக்கரமுமுதரம்வெந்நாபிபக்கமோரி.ரண்டுமோராறு  
சுதமகலாதாரமுமற்றுமாகுஞ்சொற்றபின்னதுமனேகங்கேள். (க0)

புரிமுறுக்குடைந்தமலர்த்தவிசுறையும்போதர்கணம்பதம்வணங்கிக்  
கரிசகறத்தம்பதமுறச்செலுங்காற்கவின்றதம்மனைவியரேயென்  
றரிமதர்மழைக்கணரம்பையர்செங்கையங்கையிற்பற்றுபுராண  
விரிகதிர்க்கற்றைவெள்ளெனவீசம்வெள்ளியங்கயிலைமால்வரையும் ( )

நிறைகடல்வறப்பவாய்மடுத்தெழுந்த நெடுங்கமழ் குற்பசுமுகி  
லைக், கறையடிநால்வாய்க் காற்றெறிசெவிக்கார்க் கடம்பொழிகள்  
றெனக்கருதி, யறைமுழக்கெழுப்பி முடங்குளைமடங்க லச்சுறட்  
பாய்ந்துபின் வெள்குந், துறைபலமருவி நெடுவளம்படைத்த தூய்  
காளத்தி மால்வரையும். (க2)

வேழவன்மருப்புங்கொடுவரித்தோலும்வெள்ளியநித்திலக்குவை  
யுங், காழகிற்றுணியுஞ் சந்தனக்குறடுங் கையரிக்கொண்டு நன்  
கொழுக்கிச், சூழ்பவத்தொடர்ச்சி மூழ்குநர்க்கொழித்துத் துலங்குறு  
கங்கையாறமைந்த, வாழ்வினிற்சிறந் துதாழ்வறப்பொலியும் வாரண  
வாசிமாநகரும். (க௩)

தடிபடுமுகில்கடவழ்தருபொங்கர்த் தண்ணறு வெள்ளம்வாய்  
மடுத்தும், படிவியப்புறப்பல் லாயிரங்கோடிபைஞ்சிறைத் தும்பிகள்  
பாடக், கடிநறுங்கமலச் சேக்கையிற்றுயிலுங் காமருவெள்ளனம்  
விழித்துச், சுடிகைமின் னாரோடாட்டயந்தடஞ்சூழ்சோமநாதப்பெரு  
நகரும். (க௪)

இடரறத்தழைந்துமணந்துறத்தண்ணென் றிலகுகற்பக நீழலம  
ரும், படர்நெடுங்கடுங்காற்றெறிமுறச்செவிவண்பகட்டெழிற்றெய்வ  
மால்யாணை, யடர்வலிப்புழைக்கை நீட்டுபுபறியாவந் தளிர்க்குளகு  
கொண்டிவப்பச், சுடர்நெடுவானங்கிழித்தெழுசோலைசூழ்ந்த கேதார  
நற்றலமும். (க௫)

வளமலிசாரனெறிப் படருவவுமதியுடலா வயிற்பயிலுங், கிளர்  
நகைக்குறத்தி மார்முலைக்கோட்டாற்கிழிதலினுறைத்த தெள்ளமுது,  
பளகமிக்குறவம் முலையிடைத்தங்கப் பொள்ளெனக்குறவர்கணக்  
கித், தளர்வகன்றமரார்போற்களித்திடுசீ சயிலமென்றுரைக்கு மால்  
வரையும். (க௬)

பருமணிவயிரத் திரள்கதிர்சமழ்க்கப் பயிலொளிச்செம்மணித்  
திரளொண், கருமணித்திரணி டலைக்கரத்தெடுத்துக் கரைக்கமு  
கினங் கழுத்தொடியக், குருமணிக்கதலிக் கூன்குலைநறுமாங் குலைபல  
முறிதரவெறியுந், திருமணிமுத்தாநதிபுடையுடுத்தித்திகழ்விருத்தா  
சலத்தலமும். (க௭)

குறத்தியர்நெடுங்காற் குற்றுழியிதண்மேற் கொண்டுசெம்மணி  
கவணிறுவிப், புறத்தியல்செவ்வாய்ப் பைஞ்சிறைக்கிள்ளை பொலி  
தொடிக்கட் செழும்பூவை, நிறத்தியனொச்சிப்பாசிலைநிகர்தாணிகழ்  
மயிறிணைப்புனத்தகலத், திறத்தியன்றெறியும் பெருவளச்சார நிகழ்  
தருகோபருப்பதமும். (க௮)

கொழுமலர்த்தடநின் நெழுயிளவாளை குயின்வயினுறுகருக்  
கலக்கி, முழுமதிக்கடவு ளுடல்கிழித்தண்ட முகட்டையுந்துளைத்து  
மேலெழுந்து, பழுதறப்புறநீர்ப் பயிலிளவாளைப் பாங்கடுத்தறவு  
பாராட்டுஞ், செழுமையிற்றவிராத் தண்ணடைபலசூழ்சீதரதீர்த்த  
மாத்தலமும். (க௯)



நலியிடைவாய்விட்டமுதழுநிரங்கநாடொறும்பருத்தெழுமுலை  
யார், மலிநிறச்செம்பொனடுக்கு மாளிகைமேல்வண்சிலம் பொலித்  
திடவேறி, வலிமிசுவானக்கற்பகவிடபம் வளைக்கையின் வளைத்தவர்  
பறித்துப், பொலிசுழற்கணிந்து மீளுறுமாதிபுரமெனும் பெருந்திருத்  
தலமும். (௨௦)

போற்றவுந்தனதுபிழையறிந்துடல்பொருந்தியமந்திதன்சினங்  
கண், டேற்றகூன்புறச்செம்பின்னுடைக் கடுவெனன்செய்வாமென்  
றுளத்தெண்ணிச், சாற்றருங்கடுப்பிற் றுயெழீஇக்கற்ப தருக்கனி  
கொணர்ந்துநன்கூட்டி, யாற்றவின்மகிழ்வித் திடுபொழிற்சுவேதா  
ரணியமென் றறைதிருத்தலமும். (௨௧)

பண்புறுகுமரிப் பேட்டனமுயிர்த்த பார்ப்புறுதாமரைத்தொ  
ட்டி, னண்புறுறுணலை பாய்ந்தினிதாட்ட நலம்புணை வண்டுதாலாட்  
டக், கண்படுதடத்துட்கவரிகளுறா நருவரால்பாய்ந்து பாய்ந்தோ  
ட்டிந், தண்பணைமருதமுடுத்தொளிர் திருதித்தானமென் றுரைத்திடு  
தலமும். (௨௨)

அலைமுழுவதிர்ப்பச்செழுமடநாரையணிகெழுபீலின் றிரட்டத்  
தொலைவறுமளிகளின் னிசைபாடத்தொகுமரைமலர்விளக்கெடுப்ப  
நிலையுடைவாவிக்கொழுவிருந்தூட்டநிறைந்தனச்சேவலும்பேடுந்  
தலைமணம்புணருந்தண்பணைக்காசத்தலமெனவறைதிருநகரும். (௨௩)

ஊடுறுகாலைமாதர்களை முப்புமொளிரடிச்சிலம்பொலியாலுங்  
கூடுறுகாலைமைந்தர்களை முப்புங்குருக்கொண்டேமகலையொலியாலு  
நீடுறுகமஞ்சுற்கருமுகின் முழங்குநிறையொலிசெவிமடாவளத்திற்  
பாடுறுசீர்த்திபற்பலவுடைத்தாய்ப்பயி றிரிகோடிகாநகரும். (௨௪)

முழுவருவரங்கும்புணைவரூப்பொதியுமுகிலுறு துறங்குகோபுமுங்  
குழுவருமுலையாராட்டருத்தடமுங்குலமலர ருக்குளிர் பொழிலு  
மழுவருமணையுமறையருக்கிடையும்வயங்குதலருக்கடைத்தலையும்  
விழுவருமறுகுமிகக்கொடுநாளும்விளங்கிடைமருதெணுகரும். (௨௫)

பின்னிசர்மடவார்மைந்தர்நீராடன்மேவுழிநறுமலரொளிர் பூண்  
டுன்னிளமுலையிற்படுந்தொறுங்கணவர்தொடிக்கரம்பட்டனவென்று  
ம், பன்னிளமுசைமார்புறுந்தொறுமாதர்படாழுலையுற்றனவென்று  
மன்னியமகிழ்ச்சியுறப்பொலிகமலவாவிமங்களவமிசகமும். (௨௬)

கள்ளரூப்பொழிலுங் காலரூப்புணலுங் கதிரரூச்செறுவும் வெள்  
ளன்னப், புள்ளரூத்தடமும் புறத்துறவகத்துப் பொன்னரூமாடமா  
ளிகையுங், கிள்ளரூக்கொங்கை மாதரும்புலவிகெழுமடவாரடிசூட்  
டிக், கொள்ளரூச்சென்னிமைந்தருமுறக்கொள் கும்பகோண  
பெருநகரும். (௨௭)



குடங்கையிற் பொலிந்து கூரயிலனுக்கிக் குறையறுகொலைத் தொழில்பயின்று, விடங்கெடக்கறுத்துக்காவதநீண்டு வெஞ்சமர் விளைத்திடக்கூற்றை, முடங்கல்விட்டழைக்கு முழத்தியர்கருங்கண் முழுநிலைலறவிடைத்தோன்றத், தடங்கையின்மள்ளர் கயலெனவரிக் குந்தக்கணுவருத்த நன்னகரும். (உஅ)

வெடிபடுவானை தாக்கலிற்கழன்றுவீழ்தருதென்னைமுப்புடைக்காய் கழிபடுகமுகம்பழக்குலைசிறிக்களுல்புறமுட்கனிசிழித்து வடிபடுறும்பூமரங்கனியுகுத்துவாழையங்கூன் குலைசாய்த்துக் கொடிபடுகமலத்தடத்திடைமிதக்குங்குளிர்வளச்சேபேச்சரநகரும்.

சங்கினமுகுத்த நித்திலக்குவையுந் தழைபுனற் காவிரிகொணர்ந்த, பொங்கிளங்கதிர்நேர் செம்மணிக்குவையும் பொலிதருவச்சிரக் குவையுங், கொங்கிவார்செறுக்கட் குவிதலிற்கடைஞர் கூரலப்படை யினைநிறுத்தி, யிங்கினிச்செயலென் னெனவுனும்வளச்சீ ரேய்ந்த வன்மீகநன்னகரும். (உ௦)

வன்றிறன்மோட்டுப்பிணர்மருப் பெருமைமரகதந் தளிர்த்தெனக்கவின்று, துன்றிருஞ்சாலிச் சூற்பயிர்குதட்டிச் சரும்பரற்றிடக் கழைகறித்துப், பொன்றயங்கம்போ ருகதடமுழக்கிப் பூத்தசெவ்வாம்பல்வாய்மென்று, கன்றொடுதேமாநறுநிலுறங்குங்கசாரணியத்திருநகரும். (உ௧)

இருணிற் புன்னைக்குடம்பையுட்புலந்தவிரும்பெடையூடறித்தின்பம், பருகுறப்புங்கா னெடுங்கழிக்குவனை பார்ப்பதென்றுள் னுறநாணிக், குருவனப்பெடையோடரசனம் யானைக்கொம்பென வரும்புகடோற்றி, யருகுறப்பொலிந்த கைதையுட்புகும்வே தாரணியப்பெருநகரும். (உ௨)

தழைமலர்ச்சோலைப் பைஞ்சிறைக்கிளியுஞ் சாரிகைப்புள்ளு மீப்பறந்து, விழைதருவானக் கற்பகதருவாழ் மென்சிகிழுவைக டமக்குப், பிழைதபத்தமிழ்சேரைந் திலக்கணமும்பிறங்குறப்பயிற்றுபு மீளும், பழையநற்சீர்த்தி கொழுந் துவிட்டுலகிற் படர்திருவாலவாய் நகரும். (உ௩)

பேதையர்தரளங் கொடுமறுகிழைத்தபிறங்குசிறிற்றிலைநறுமலர்ப்பூங், கோதைகொள்குஞ்சிச் சிரார்விடுசிறுதேர் குலைத்திடவருவது டீநாக்கி, யோதைகொண்டெழுந்து மணிக்குழையெதிருய்த்துருளுரு ளாவகைநிறுத்தி, வாதையினகன்று மனமகிழ்செல்வமல்கிய் வீராம னீச்சரமும். (உ௪)

கண்ணியவனை த்துநல்குறுஞ்சிவகங்கைப்புனன் முழ்குப்புபாச [ந்து மண்ணியவடியார்மெய்யிடைத்தரித்தவயங்குவெண்ணீற்றொளிபர தண்ணியக திரோராயிரங்கொடி தழைந் துதித்தெனவீருள்பருகப் புண்ணியம்பழத்துப்பொலிதருகின்றுபுண்டரீகப்பெரும்புரமும் (உ௫)

இன்னும் நுள்ள தலங்களுமாகுமிவற்றினுட்சிதம்பரமென்ப  
 துன்னுபல்போகங்களுமருளுவதாயுத்தமத்துத்தமமேயாய்  
 மன்னுபல்பாவமனைத்தையுங்கெடுத்துவளர்சிவஞானமீவதுவாய்ப்  
 பன்னுநம்மருளாற்சேவித்தல்கிடைக்கப்படுவதாய்விளங்கிமொதோ.

குலவுமாமறைக்குமகோசரமாகிக்கோடிசூரியரெனவிளங்கி,  
 நிலவுமத்தலம்பல்லுயிருமின்படையநியமிக்கப்பட்டதுநம்மா  
 விலகுமத்தலத்தியாம்புரிதிருநடனமெம்மருணிரம்புறப்பெற்று  
 மலரும்வானூடர்முதலளவில்லோர்வாழ்வுறக்கண்டுதண்டுவப்பார்.()

சத்தசாலத்துமாகாடருக்கீசாலத்துமூழ்கியன்பின்றிச்  
 சித்தமாகுற்றோரத்தருநனஞ்சேவிக்கக்கிடைப்புறதென்று  
 மொத்தவேதாதிநூலதிகாரமுறதவராயினுநம்பால்  
 வைத்தபத்தியரேலத்திருநடனம்வாழ்வுறத்தரிசிப்பர்நாளும். (௩௮)

அத்தலநடனந்தரிசியான்யாகமாற்றினுமடைதரான்சுவர்க்கஞ்  
 சத்தநன்ஞானமுற்றவனேனுஞ்சுடர்கதியடைதரானவன்செய்  
 வித்தகவறமும்பாவமாமுயர்ந்தவேதியனாயினுயிழிந்தோ  
 றெத்தநற்சன்மப்பயனி லான்பலவாவுரைப்பதெனமக்கதேபிரியம்.

தண்ணியமுத்திசார்பவர்தமக்கேதரிசிக்கக்கிடைக்குமத்தலஞ்சீ  
 ரண்ணியமாலையறிதியென்றருளியங்கயிலைப்பிரான்மறைந்தான்  
 கண்ணியதுற்றமென்றுளமகிழ்ந்துகரியவன்வைகுண்டம்புகுந்தான்  
 மண்ணியபந்தமுனிவர்காளுளத்துமாண்புறவிஃதுணர்ந்திடுமின்(௪0)

இருபத்தொன்பதாவது

சிவத்தலவிசாரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.  
 ஆ அத்தியாயம் ௨௬-க்குத் திருவிருத்தம் ௬௪௨.

உ

முப்பதாவது

பற்பதாரணவைபவமுரைத்தவத்தியாயம்.  
 (கோச்சகங்கலிப்பா.)

காரணிகந்தரத்திறைவன்கழலணிபொற்பதம்பேரற்றும்  
 பேரணிமாதவமுடையீர்பெருந்தேவர்தலைவணங்கு  
 சீரணிநற்சிவத்தலச்சீர்சிறிதேனும்புகன்றிலம்யாந்  
 தாரணியேத்திபெற்பதாரணவைபவஞ்சொல்வாம். (௧)

மருவுமறமுமுதுணர்ந்தோர்மகாபற்பம்பற்பமென  
 விருவகையாகும்பற்பமென்றுரைப்பொருஞ்ஞானமும்  
 பெருகுகொடும்பாவநாசம்பண்ணும்பெற்றியினுற்  
 நிருகறுநல்லுணர்வுடையோர்பற்பமெனச்செப்புவரால். (௨)

முழுஞானமினிதளித் தமகாபாவமுக்குதலான்  
மழுமானங்கைப்பரனேமகாபற்பமெனப்படுவான்  
ஒழுமுசீரம்மகாபற்பசொரூபத்தையடைந்தோர்க்குப்  
பழுதாகாத்தவந்தானுதிகளாலாம்பயனென்னே.

(ஊ)

துரிசறுநன்மகாபற்பசொரூபம்விளங்குறப்பெற்றே  
னரியசிவனெனயாருமறைவர்மறைமுதலான  
பெரியநூலோதுபயன்பிறங்குறமகாபற்ப  
வுரியதிருஞானமடைகுதலாகுமுணர்வுடையீர்.

(ச)

சீர்மருவுபற்பந்தான்சிரௌதமேசமார்த்தமே  
யேர்மருவிலவுகிகமேயெனமூன்றுவகையிவற்றுட்  
பார்மருவுமுன்னிரண்டும்பார்ப்பார்க்கும்பின்னென்று  
பேர்மருவுமற்றையர்க்குமாகுமெனப்பேசுவரால்.

(ஊ)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

தூயபுகழ்ச்சாபாலவுபநிடதமனுக்களிநுத்தூளனஞ்செய்  
தாயபஞ்சப்பிரமமனுமுதலாயபன்மனுவாலங்கைநீற்றை  
யேயவறலாற்குழைத்துத்திரியக்குபுண்டரமூன்றிலகுமாறு  
நேயமிகுமைந்திடத்துந்தரித்தல்விதியென்றுரைப்பர்நெறியுனேரே

மேதாவிமுதன்மனுக்களாற்பிரமசாரியுமெய்ப்பிரணவத்தா  
லோதார்வமுறச்சந்நியாசியுமுப்புண்டரநன்குறுத்தல்வேண்டுந்  
தீதாகாமந்திரநல்லதிகாரியத்தகையசிறப்பிலாதான்  
கோதாகாமனுவினஃதின்றிமுஷுறநீறணிதல்குணமென்பாரால். (எ)

வெள்ளியநீறுத்தூளனத்தொடுமுப்புண்டரமும்விளங்கக்கோ  
ட, நெள்ளியஞானங்கமெனநான்மறையுமெடுத்திரைக்குந் திறம்பா  
வன்பி, னுள்ளியநற்பாசுபதவிரதமெவனனுட்டித்தா னுயர்ந்தவன்  
னன், வள்ளியமெய்ஞ்ஞானமுற்றேனெனக்கைகவல்வியசாகை வகு  
க்குமாலோ. (அ)

பொங்குமழன்முதலானபுனிதமிகுபொருள்களினும்புனிதமிக்க  
தங்குலவுநீறகனைமுத்திவிருப்பினர்விடாதணியவேண்டுந்  
தங்குமுயிரளித்தல்சுபநானம்விரதந்தானந்தவநல்யாக  
மங்குதலின்மற்றுநீறணிதலேயெனமறைகள்வகுக்குமாலோ. (க)

மாலயனிந்திரன்மற்றையமரர்மலர்மகளிர்சசிமற்றைவானக்  
கோலமடவாரியக்கர்கந்திருவரக்கர்குலவசுரர்வேதச்  
சீலமுனிவரர்மற்றேரிவருளருந்தவமுடையீர்திருவெண்ணீறு  
சாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொறும்பொற்றித்தரியார்யாரே.)

பகர்புனிதநீறணியார்ஞானமடையார்கோடிபவயானுந்  
தகர்தலுரூர்சமுசாரமாவமுடையராய்த்தாழ்வார்கும்பி  
புகரில்வருணாச்சிரமபலமுமுரூரவரியற்றும்புனிதமான  
நிகரரியபுண்ணியமும்பாதகமாமென்றுமறைநிகழ்த்துமாலோ. (கக)

பலபவப்பாவியருக்கேநீற்றில்வெறுப்புண்டாகும்பண்பார்நீற்றைக்  
குலவவுவவாரெல்லாமாவரெனத்தெரிந்துகொள்ளவேண்டு  
நலமுறியம்மான்மியஞ்சொலவெம்மாலுமற்றெம்முடையகுருநாதனாலு  
மலர்புகழீர்முடியுமோமுடியாதெக்காலத்தும்வாய்மையீதே. (கஉ)

முப்பதாவது

பற்பதாரணவைபவமுரைத்தவத்தியாயமுற்றிற்று.  
ஆ அத்தியாயம் ௩௦-க்குத் திருவி சீதம் கூடுசு.

உ

முப்பத்தோராவது

சிவப்பிரீதிகரமுரைத்தவத்தியாயம்.

(கலிவீருத்தம்.)

தவத்தின்மேம்படுசாந்தமுனிவர்கா  
ளவத்தினீக்கியருள்செயுநீற்றின்சீ  
ருவப்புமேவவுரைத்தாஞ்சிறிதினிச்  
சிவப்பிரீதிகரஞ்சிலசெப்புவாம். (க)

சலிகொண்மாமறையாற்றழந்தாகுமத்  
துவிதஞானமுந்தூமறையந்தத்தி  
னவிரும்வாக்கியத்தாலினிதாசுறுஞ்  
செவிகொளல்லாஞ்சிவமெனுஞானமும். (உ)

உமையொர்பாகநலுத்தமதாண்டவ  
மமையுமுர்த்தமுன்னும்பலமுர்த்தத்துஞ்  
சமைதியானமுஞ்சங்கரசம்புமு  
னெமையளிக்ஞநன்முமங்களேத்தலும். (ஈ)

இடையமுமலெழுசிவபத்தியு  
மடைபவர்க்கருளாரியபத்தியு  
நடைகொள்வேதாகமநற்புராணத்து  
மிடையும்வாஞ்சையுமவேதநூலோதலும் (ச)

நலவேதாகமநன்சுகற்பித்தலு  
நிலவந்நூற்பொருணிச்சயஞ்செய்தலும்  
பலருமேத்துஞ்சாபாலமனுப்படி  
மலர்வெண்ணீறுவயங்கப்புனைதலும். (ஊ)



சிரங்களங்கைமுற்செப்புமிடங்களில்  
வரங்கொளக்கமணிகள் புனைதலும்  
திரந்தழைக்குஞ்சிவலிங்கபூசையும்  
புரந்தவன்படியார்கண்மெய்ப்பூசையும்.

(க)

காசியேழுதலாகக்கரைபல  
தேசுறுந்தலயாத்திரைசெய்தலும்  
பேசுசாந்திமுதற்குணம்பேணலு  
மாசின்முத்தியில்வாஞ்சைவயக்கலும்.

(எ)

நிலைநிலாப்பொருண்ஞானமுநீதியு  
மலைவுறுதவிராகமுமாமகந்  
தலைமையாந்தவந்தானமுதற்பல  
வலைவுறுதவறங்களுந்தாய்மையும்.

(அ)

விதியைப்பேணிவிலக்கையொழித்தலு  
மதியிறுட்டருடன்மருவாமையுந்  
துதியலானிந்தைசொல்லலொழித்தலும்  
திதிசெய்கோவிற்பணிபலசெய்தலும்.

(க)

பலத்தினீங்கமுயல்வறுபான்மைபு  
முவுக்குஞ்சைவயர்மறையோர்களைத்  
தவக்கொழுந்தெனத்தாழ்தலுமற்றவுஞ்  
சிவப்பிரீதிகரமெனச்செப்புவார்.

(க0)

(கோச்சகக்கலிப்பா.)

சிவமுனிவீரிவைகளினுஞ்சிவயோகிபணியதிகங்  
குவலயத்துமுன்னாளிற்குலாலர்குலத்திடைப்பிறந்தா  
டுவரிதழ்த்தூநகைக்கஞங்கட்டுடியிடைப்பொற்றொடியின்சொ  
லுவமையில்லாப்பேரழகியொருத்தியிருந்தாண்மன்மு.

(கக)

மடங்காட்டுந்தன்னுடையமனம்போனவழியேகண்  
விடங்காட்டிப்பற்காட்டிவிரித்தபடாந்திறந்துமுலைக்  
குடங்காட்டிமேல்விழுந்துகொழுத்திடங்கொண்டெழுமல்குற்  
படங்காட்டியெவர்பொருளும்பறித்துவக்கும்பாவியவள்.

(கஉ)

குடம்வேண்டுவார்க்குமுலைக்குடங்கொடுப்பதல்லான்மட்  
கடம்வேறுகொடுத்தறியாள்காமுற்றார்தம்மனந்தன்  
னிடமாகச்சுழற்றலலாலேற்றுபசுமண்சுமந்த  
திடமாறும்வட்டவாய்த்திகிரிசுழற்றுகொள்ளும்.

(கஉ)

சாதியினுங்குயத்திபெருந்தனத்தாலுங்குயத்தியென  
வோதியவோர்பெயருடையாளுற்றபொருளாசையினால்  
வேதியர்முவாயிரரைவீட்டிஞ்ஞண்மிகச்செருக்கிக்  
கோதியல்பொன்னியீட்டிக்கொண்டுறையுமவள்பாங்கர்.

(கச)

பதிகனொருசுவயோகிப்பார்ப்பான் சென்றான் முன்னை  
விதிவழியேயவள்புணர்ச்சிவிழைந்தானியுபசரித்துப்  
புதியகலவிகள்காட்டிப்புணர்ந்துதிர்ந்தாள்வவிய  
மதிதுதலாரணைத்திடுங்கான்மறுத்தகல்வல்லவார்யாரே.

(கடு)

ஊழ்வலியாலவள்புணர்ச்சிக்குடம்பட்டவந்தணன்பின்  
வாழ்வகைதென்கயிலாயமருவுதற்குவெளிக்கொண்டான்  
சூழ்வினைபோலவரும்பின்சூடர்ந்தாண்மற்றென்செய்வான்  
சூழ்வினையாமென்றுணர்ந்துஞ்சம்மதித்துடந்தனகீன.

(கசு)

சீகாளத்தியையடைந்துசிவபிரான்சேவைபுரிந்  
தாகாயத்தவர்வணங்குமத்தலவாசஞ்செய்தான்  
போகாளற்பொடுமவற்குப்பொருந்துபணிவிடைசெய்து  
மாகாதற்கொடியமுடன்வதிந்தனளானெடுங்காலம்.

(கஎ)

யோகிபணிசெய்தாளென்றும்பிரான்மகிழ்ந்துநல  
மாகியமோக்கங்கொடுத்தானுலயோகிபணி  
வாகியலுத்தமமாகுமற்றிவற்றுள்யாதேனும்  
பூகிகளாய்ப்புரியார்பாலுமைமகிழ்நலுவப்புறுமோ.

(கஅ)

முப்பத்தேதாராவது

சிவப்பிரீதிகாமுரைத்தவந்தியாயமுற்றிற்று.

ஆக அத்தியாயம் நக-க்குத் திருவிருத்தம் காஎஉ.

உ

முப்பத்திரண்டாவது

சிலமறையோர்க்குச்சிவபந்தியில்லாமைக்கேது

உரைந்தவந்தியாயம்.

(அறுகீரடியாசிரியவிருத்தம்.)

சாற்றுமறையாகமநன்னெறிதழுவிப்புறநெறிகடவிரந்தும்,  
பொற்றுதிருவெண்ணீறுங் கண்மணியுமைந்தெழுத்தும் பொருளாக்  
கொண்ட, வாற்றலுடைமாதவத்தீர் பரசிவப்பிரீதிகாமறைந்தாம்பூ  
விற, சூற்றியசின் மறையோர்க்குச் சிவபந்தியில்லாமைக்கேதுவுஞ்  
சொல்வாமால்.

(க)

பம்புமுயிர்க்கருமத்தாலுங்காலபரிபாகத்தாலுமுன்ன  
ரம்புவியின்மழையீராளுண்டின்நிவற்கடமுண்டாயிற்றுக  
வெம்புபசினனிவருத்தக்கண்சாம்பிமுதம்புலச்சுமேனிவாடி.  
கம்புமிசூபல்லுயிருமுணத்தகாநனவுமுணையந்தவாலே.

(உ)

அக்காலேச்சிலமறையோர் பசிவருத்தநனிவாடி யாலிசோர்ந்தி,  
திக்காடை புனைந்தபரன் றிருவடியுள் ளகத்தமைத்த செல்வனாகி,  
முக்காலங்களுமுணருந்தவப்பெருமைக்கொள தமமாமுனிபன்முன்பு,  
புக்கார்வத் தொடும்வணங்கிப் பசிவருத்தங்களைந்தெம்மைப் புரத்தி  
யென்றார். (௩)

மறையவர்தமெவிவுவிழி வெதும்புறக்கண் டியர்சைவ வாய்மை  
பூண்ட, குறைவிறவக்கொள தமனுள் ளஞ்சலீர்வருத்தமெலாங் குமை  
ப்பாமென்று, நிறையபயங்கொடுத்தியர்த னுச்சிரமமிருக்குமகனி ல  
நீர்முன்னு, வறைவளங்கள் பலமல்கிச் செழிப்புறத்தன் றவவலியா  
லாக்கினுனே. (௪)

மைந்தர்மடவார்மற்றோ ரொடுத்தன்பா லடைந்தவந்த மறை  
யோருக்குச், சந்தமிசுமனை தனதானிய மாடைமுதற்பலவுந்தழைய  
நல்கி, வந்தபிணிமுதற்பயங்களறப்போக்கிமறையொழுக்கம்வயங்கப  
பூட்டிப், புந்திவிழைந்தனவுமளித்திவ்வாறுபன்னுளும் புரந்தான்மன்  
னே. (௫)

மழைபொந்துபின் னுலகஞ்செழித்த துத்தம தூர்க்குமருவெண்  
ணிக், தழைவெய்துமறையவர்கோ தமனைவிடைகொடுவெனவுந் தா  
ராணாகக், குழைவெய்தக்கோவதை செய்தானிவன்றன் கூட்டுறவு  
கூடாதென்று, பிழைவெய்தம்மறையவ ரக்கொளதமற்கோர்நிந்தை  
மொழிபிறக்கினுனே. (௬)

தீயமறையவர்பொய்யேகற்பித்தநிந்தைமொழிசெவியிற்கேட்டுத்  
தூயதவத்திருமுனிவன்சிவசிவமற்றிவரென்னசொன்னுரென்று  
காயழலிற்கண்சிவப்பநனி வெகுண்டுசெய்நன்றிகழியக்கொன்ற  
பாயவினையம்மறையோர்முகநோக்கிக்கொடுஞ்சாபம்பகரலுற்றான்.

பரசிவன்றன்சொருபத்தழூர்த்தியி னும்ப்த்தியி னும்பகர்நாமத்துந்  
தர்மிசுமெய்ஞ்ஞானத்துமற்றவன்பொன்னுலையநற்றரிசனத்தும்  
வரமிசுவிபூதியக்கமணி தரிக்குஞ்செல்வத்துமற்றுமுள்ள  
வுரவுமிசுசிவவிடயமெவற்றினு நும்மனஞ்செல்லாதொழிந்துபோக. (7)

நிக்கியநைமித்தியகாமியகருகத்தினுநலமேநிகமுஞ்சாந்தி  
யொத்தியலுந்தாந்திமுதன்ஞானசாதனங்களினுமொளிரும்வேத  
வத்தியயனஞ்செபம்பல்யாகத்தும்யோகத்துமவிர்நன் னூல்சொல்  
சுத்திமிசுதருமத்துநுங்கள்புத்திசெல்லாதுதொலைந்துபோக. (௮)

சீவர்கள்போற்பிறத்திறத்துகிரிகின்றமாயன்முதற்சிறியநேதவர்  
பாவமறுத்தன்பரையாள்பரசிவனின திகரெனப்பற்றிமாயுந்  
தாவரியமயக்கநுமக்குண்டாகமாயன்முதற்சாற்றுந்தேதவர்  
யாவர்களுமவர்தகுதிக்கேற்பனவுமுமக்கருளாதிரிந்துபோக. (௯)

சங்கரஞ்சங்கங்கதைதாமரைமுதலாமடையாளந்தனுவிற்றூக்கித்  
 துக்கமிகவரசிலைபோற்பாதிமதிபோற்சுடருந்தீபமேபோன்  
 மிக்கநுதலங்கிதங்கொண்டுறவட்டவடிவும்விழைந்திட்டுநீவிர்  
 தக்கநெறியொழுகாதுநீநெறிச்சென்றளறனைத்தந்தாழ்ந்துசோர்க.

புத்திரரைச்சகோதாரரை மனைவியரைச்சற்றமாய்ப்புணர்ந்து  
 ளோரைப், பத்திமிகுமறைநூலை நறம்புனைத்தருமத்தைப் பழிசேர்  
 கள்ளைச், சத்தியறுபுலான்மீனை விற்றுழல்கபாடண்டத் துட்டராசி,  
 யொத்தியலாப்பாஞ்சராத்திரம் பெளத்தமருகமிவற்றுழல்கநாளும்.

நுங்களுடைவங்கிசத்தி லுள்ளயாவருஞ்சினந்தியா நுவன்றவா  
 நே, பங்கமுறவெண்ணில சொல்லுவதெவன்மெய்ப்பரசிவசம்பந்த  
 பத்தி, தங்கல்சிறிதேனுநமக் கிலதாகவென்றுரைத்தான் நண்மை  
 மேய, சிங்கண்முடிச்சங்கரன் றுண் மனத்திருத்துதவத்துயர்ந்தசீர்த்  
 திமேலோன். (கஊ)

அம்முனிவனுரைத்தபடியம்மறையோரப்பொழுதேயாயினார்கள்  
 விம்முறுமச்சாபத்தாற்சிவபத்தியில்லாதவீணராணர் [ரே  
 நும்முளந்தேருமின்வெண்ணீறணிந்திவிங்கபூசைசெய்நுண்மதியின  
 யெம்முதல்வனடியடைவார்மற்றே றுர்களைன்னடைவாரிணையிலீரே.

முப்பத்திரண்டாவது

சிலமறையோர்க்குச்சிவபத்தியில்லாமெக் கேதுவுரைத்த  
 வத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ஊ-க்குத் திருவிருத்தம் கூ அகூ.

உ

முப்பத்துமூன்றாவது

பரசிவநாமவைபவமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருந்தம்.)

மூடுகார்மலமாயகாமியமென மொழிதருமொருமூன்றும்  
 வீடுமாறருந்தவம்புரிந்தருள்விலீமேசகக்கொடுநின்றீர்  
 தேடுமாமறையவர்சிலர்சிவபத்திசெயாதுழல்வதற்கியாரு  
 நாடுகாரணமுரைத்தனம்பரசிவநாமவைபஞ்சொல்வாம். (க)

சிவனுருத்திரன்சந்திரகலாதரன்சிகண்டன்மாதேவன்  
 பவனுமாபதிசங்கரன்விச்சுவன்பாவநாசகன்சாட்சி  
 தவமிகுத்தவருரைத்திடுபரஞ்சம்புசத்துயர்பிரமஞ்சா  
 ரவமறுத்தெமைப்புரக்குமீசானனகோரன்சத்தியோசாதன். (உ)



ஈசன் சூலியுக்கிரன்பசுபதியரனீச்சரன்பூதேச  
 னாசமில்லவன்கபர்த்திசருவக்கியனலமிசுபிரசாந்த  
 னேசமார்கீசன் றிரிபுராந்தகனித்தியானந்தன் னா  
 காசன்றக்கவெக்கியவிநாசகனந்தகாரிபிரபுதாணு.

(௩)

வாமதேவன்றற்புருடன்பவாரிகாமாரிவிசாலாக்கன்  
 சோமநற்றிரிநேத்திரன்கபாலிசுகோரன்மகாமாயி  
 பீமன்மூலகாரணன்வன்னிரேதசுபி னாகியேயிடபாங்க  
 னேமமேருதரன்மயேச்சரன்சுராட்டிலகுறுசருவான்மன்.

(௪)

முத்தன்பூரணன்நந்தருபன்பற்கன் முழுச்சருவாதார  
 னீத்தியன்வரப்பிரதனி ராமயனிற்சுணன்வேதாந்தன்  
 சத்தியன்பரதேவதைவியோமகேசன்முழுப்புவனேசன்  
 சித்தமின்புறுதேவதேவன்றகரன் றிகழ்பரமான்மா.

(௫)

சருவசாதகன்கிருத்திவசன்கிராதன்பயிக்கன்சாம்பன்  
 மருவுறுஞ்சமுசாரவர்ச்சிதன்சமுசாரவைத்தியநாதன்  
 பொருவிலாமகாவிருடிவிநாயகன்புகழ்கொளப்பிரமேய  
 னிருமலன்விருபாக்கன்விருபன்கணேசனேசருவேசன்.

(௬)

புராதன்சருவநிதிபுராணபுருடனசங்கன்சீர்த்தி  
 விராவுஞானசுகன்சுதந்தரனருண்மிசுசயம்பிரகாசன்  
 பராவுசோதிப்பிரகாசன்சுவானுபவன்சகநாதன்னே  
 பிராணன்விச்சுவருபனிற்பயன்சபாபதிபெருமுகுந்தேசன்.

(௭)

காலகாலன்விச்சுவாதிகன்கதிரினுங்கதிரொளிச்சபாநாதன்  
 மூலவாசிரியன்பவமானன்சீர்மொய்த்தவந்தரியாமி  
 சாலவேத்திடுதிரிசியநாயகன்சாற்றதிரிசியன்னே  
 கோலமார்தருசதாசிவனிர்ஞ்சனன்கொன்றைமாலிகையானே. (அ)

இனையநாமங்கண்முதற்பனாமங்களுமிடுகுறியளவாயே  
 நினையுமாதிகத்துவபரசிவனையேநெடிதுணர்த்தாநிற்கும்  
 புனைமுராரிநாராயணனரிமுதற்புகலுநாமங்கள்  
 வினையிலந்தணீர்காரணவளவினவ்விமலனையுணர்த்தும்மே. (க)

யோகவாசகநாமங்கண் ஞானீத்தையுதவிடாதவைநீத்து  
 நாகரேத்திடுமிடுகுறிவாசகநாமகீர்த்தனஞ்செய்யின்  
 மோகநீங்குறுமுழுச்சிவஞானன்முனிவர்காளுண்டாகு  
 மேகமார்தருமுத்தியுமெளிதின்வந்தெய்திடுமிஃதுண்மை. (உ)

(௮)

முப்பத்துமூன்றாவது

பரசிவநாமவைபமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௩௩-க்குத் திருவிருத்தம் ௬௬௬.

உ

முப்பந்துநான்காவது

குருவினிடத்துபதேசங்கேட்குமுறையுரைத்த

வத்தியாயம்.

(கோச்சகக்கலீப்பா.)

அரவன்பால்வெண்ணீற்றனடிக்காளாகியதவத்தீர்  
வரவன்பால்சிலநாமவைபவஞ்சொற்றாமினிமேற்  
பரவன்பால்வழிபடுநற்பண்புடையமாணுக்கன்  
குரவன்பாலுபதேசங்கொள்ளுமுறையிள்ளுவாம்.

(க)

சத்தியங்கள்ளாமைமுதற்றருமங்களுடையானா  
யொத்தியலாக்காமாதுயொழிந்தானாய்மேம்பட்ட  
பத்திமிகுமாணுக்கன்பளசில்குரவனையடுத்து  
நித்தியம்பூவாதுகளானிகழ்பூசையினிதாற்றி.

(உ)

ஒருமூவாயிரமேனுமோரிரண்டாயிரமேனு  
மருமேவாராயிரமேனும்வாய்த்தவளவையினேனும்  
பொருவாதபொற்காசுபொலியவடியுறைவைத்துக்  
குருபாதஞ்சிரந்தீண்டக்குலவுபலதரம்வணங்கி.

(ங)

முன்னின்றவணக்கமொடுமுழுதுணர்மெய்க்குருபானே  
மின்னின்றபுரிசடையோன்மேசகுசொருபத்தை  
யிந்நின்றநின்னடியேற்கினிதுபதேசஞ்செய்க  
வின்னின்றவருளினெனவிண்ணப்பஞ்செயவேண்டும்.

(ச)

சற்குருவும்புனிதமாய்ச்சனமடரப்படாததாய்  
நிற்பயங்கொண்டுறச்சிறந்தநிகழ்தகைத்தாய்க்கோமயத்தாற்  
பொற்புறநன்மெழுக்கீட்டுப்பொலிதரவெண்டிசைகளினு  
மற்படுபூரணகும்பமாண்புறக்கொண்டொளிர்வதாய்.

(ஊ)

தோரணம்விதானநறுந்தூபதீபங்கண்முதற்  
பேரணவுமலங்காரம்பெற்றொளிர்வதாய்ச்சிறந்த  
சீரணவுமோரிடத்திற்றன் குருசெப்பியபடியே  
வாரணவுதண்டிலத்தான்மண்டலநன் குண்டாக்கி.

(ஈ)

சந்தமலராதுகொடுதந்திரநூன்மந்திரத்தான்  
முந்தநலமண்டலத்தைமுறைமையுறப்புகித்துச்  
சந்தரவஞ்சலியோடுதொழுமாணுக்கனைமுறையி  
னந்தவொளிமண்டலத்தினடுவணமர்தரநிறுத்தி.

(ஐ)

மாதேவதியானமுறம்மாணாக்கன்றனைநாக்கித்  
தீதேகுபரசிவதியானந்தானும்புரிந்திட்  
டோதேசின்மந்திரச்தையுபதேசம்பெறுவாணைத்  
தாதேய்பொற்கடுக்கைமுடித்தானுவாப்பாவித்து.

(அ)

அம்மனுவைத்தானுமினிதகத்தெண்ணித்தன்சூரவச்  
செம்மலருண்மொழிப்படியேதிருந்தவுபதேசித்துத்  
தெம்மருளுங்கொடும்பாசசேதனஞ்செய்திடவேண்டும்  
விம்மமகிழ்வீவ்வாறுசூரவனருண்மேவியபின்.

(ஆ)

கருமபரிபாகத்திற்கரையுமாணாக்கனுக்குத்  
தருமவீடையானருளாற்சத்திபதிவுண்டாகு  
மொருமையுறுஞ்சத்திபதிவுண்டாயவப்பொழுதே  
பெருமலினசஞ்சிதம்போம்பிணைமாயாமயக்கோடும்.

(க)

மருவாதகாமியமுமருவுடலுழ்புசித்தொழியு  
மொருவாதவுடலுறுமுழொழியுமிடத்துடனழுவங்  
கருவாதகழிந்தானாய்க்கற்பகநாடஞ்சலிக்கப்  
பொருவாதவின்பமுத்திபுராணனருளாற்புகுமால்.

(கக)

சத்திபதிவில்லாருஞ்சத்தியமிக்குடையோராய்ப்  
பத்திரவற்கியற்றிப்பகர்தருநல்வேதாந்த  
வொத்தியலுஞ்சிரவணஞ்செய்துற்றிருக்கிற்கிரமமா  
முத்தியடைகுவருணர்வீர்மொழிந்தவிதுமந்தணமே.

(கஉ)

முப்பத்துநான்காவது

குருவினிடத்துபதேசங்கேட்குமுறையுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ஐச-க்குத் திருவிருத்தம் ௭௦அ.

உ

முப்பத்தைந்தாவது

குருபாரம்பரியமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

ஆடலில்வல்லபெம்மானடியிணைக்கன்புபுண்டீர்  
வாடலில்லாதபத்திவயக்குறுமெய்மாணாக்கன்  
பாடலினுறுசீராசான்பாலடைந்துபதேசத்தைக்  
கோடலின்மரபுசொற்றங்குருபாரம்பரியஞ்சொல்வாம்,

(க)

தும்பியுமினிற்றும்வண்டுஞ்சுரும்பருநிறைந்துபாடப்  
பம்பியமுகைவாய்விண்டுபசுநூவெள்ளம்வாக்கும்  
வம்பியல்கடுக்கைமலைமலிசடைப்பெருமானெங்க  
ளம்பிகைபாகத்தோனையாதியாசிரியனாவான்.

(உ)

ஆன்னவனடிமாணுக்கனாயிரமணிவாயம்பொற்  
பன்னகப்பாயன்மீதுபயோதரம்போலத்துஞ்சு  
மின்னகுமணிப்பூண்மாயன்விளம்புமற்றவன்மாணுக்கன்  
கன்னலங்குதலைச்சீஞ்சொற்கலைமகண்மணாளன்மாதோ. (௩)

மொழிதருமவன்மாணுக்கன்முக்குறும்பெறிந்துசன்மப்  
பழிதபுத்துயர்ந்துநின்றபடர்புகழ்ச்சனற்குமார  
னிழிவறுமவன்மாணுக்கனிந்திரியங்கள்செல்லும்  
வழிமனம்போகவொட்டாமாதவவியாதன்மன்கே. (௪)

மற்றவனடிமாணுக்கன்மாதவத்துயர்ந்துளீர்யா  
னுற்றவென்னுல்வேதாந்தவுண்மைநீர்தெரிந்துகொண்டீர்  
குற்றமின்றாகமுன்னங்கூறியபடியாசான்பாற்  
பொற்றநல்லுபதேசத்தைப்பொற்புறப்பெற்றுக்கொண்டோன். (௫)

பரிந்துதன்குருவின்பாரம்பரியமீவ்வாறேநன்றூத்  
தெரிந்தவரவர்க்குப்போற்றல்செய்தனன்வருவானாகி  
விரிந்தழிதருமஞ்ஞானமேற்றமார்ஞானமுண்டாம்  
விரிந்திமெதனூல்வந்துமேவுறுமின்பமுத்தி. (௬)

உயர்குருமரபோராமலுபதேசஞ்செய்யுமாசான்  
பெயர்கொண்மாணுக்கன்பாசம்பெயர்த்திடானரகில்வீழ்வான்  
மயரறவஃதுணர்ந்துமறுவுபதேசஞ்செய்வோ  
னயரமாணுக்கன்பாசமகற்றுவனையமின்றே. (௭)

தேசிகென்பான்றன்கோத்திரவிருடியைத்தன்ஞசான்  
பேசியகுரவர்தம்மைப்பிறங்குமைங்கரப்புத்தேளை  
மாசில்சண்முகப்பிராணையிலியற்பரையைவாசம்  
வீசியமலரோன்மற்றைவிண்ணவர்தமைப்பணிந்து. (௮)

உன்னுமாணுக்கன்றனினையொருவருடஞ்சோதித்துப்  
பன்னுபாகத்துக்கேற்பப்பாசநாசம்புரிந்து  
மின்னுவேதாந்தவித்தையுபதேசஞ்செய்யவேண்டு  
மன்னுகல்வியிற்றருக்குமருவிடிற்கேடுமேவும். (௯)

நற்குரவரைப்பிழைத்தேதார்நலமிலார்க்குபதேசுத்தேதா  
ரொற்கமுறிவர்கள்கும்பியுழல்வர்கோத்திரநன்ஞான  
மற்குழல்கடிமணத்திற்கனுகூலமாதல்போலச்  
சற்குருமரபுஞானஞ்சாதகமுத்திக்கோர்வீர். (௧௦)

முப்பத்தைந்தாவது

குருபாரம்பரியமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௫-க்குத் திருவிருத்தம் எகஅ.



உ

முப்பத்தாறுவது

காளத்திமான்மியமுரைத்தவத்தியாயம்.

(கலிலைத்துறை.)

விலகிவிலுமிழ்மணிப்புணிக்கங்கணவிகிர்ந்த  
னலகினுமங்கள்வழுத்துவாஞ்சையினுளமமைந்தி  
ருலகுபோற்றிடுகுருமரபறிதரவுரைத்தா  
மிலகுகாளத்திமான்மியஞ்சிறிதெடுத்திசைப்பாம்.

(க)

அள்ளிக்கொள்ளலாம்பேரொளியழகுறவீசும்  
வெள்ளித்தெய்வமால்வரையமர்விமலனைவிமலை  
யுள்ளிப்போற்றிமுன்னொருதினமுத்தியெவ்வயிர்க்கும்  
புள்ளித்தேதால்புனைந்தாய்விரைந்தருடலம்புகறி.

(உ)

எனவினாவலுமெம்பிரானென்றுமெவ்வயிர்க்கு  
மனகமார்கதிவிரைந்தருளொருதலமறைவாங்  
கனம்விராவியகருங்குழல்வெண்ணகைக்கரும்பே  
மனநிலாவுறக்கேண்மதியென்றுவாய்மலரும்.

(ங)

அறமணுத்துணைசெயினுமேருவிற்பெரிதாக்கு  
முறநினைப்பினுங்கேட்பினுமுறுபலனளிக்கு  
மறமிசுத்தவரெய்தொனாமான்மியத்தவா  
னறமலர்ப்பொழிற்றென்கயிலாயநற்றலமே.

(ச)

அழிவிலத்தலத்துயர்குலத்துதித்தவரமையா  
விழிகுலத்துதித்தவர்மற்றியாவரையெனினும்  
பழிதப்புகுந்தொருவருடத்துணைபகரிச்  
செழிதலத்துறைவாமெனுநியதிசெய்தனராய்.

(ஊ)

ஆடுசேர்மதிச்சித்திரைநாளணியிடப  
நீடுமாமதிவிசாகநாணிறைபுகழ்மிதுனங்  
கூடுமாமதிமூலநாள் குறிகொளுங்கடகப்  
பாடுசேர்மதியடுத்தபூராடநாள்பாவாய்.

(கூ)

சிங்கமாமதிவருதிருவோணநாள் கன்னித்  
துங்கமாமதிநாழிநாடுலாமதிமுதனாள்  
பொங்குநல்விருச்சிகமதிக்கார்த்திகைபொலிநா  
டங்குகார்முகத்திருமதிமருவுமான்றலைநாள்.

(கூ)

மகரமாமதிப்பூசநாள் குடமதிமகநா  
ணிகரினமீனமாமதிநிகமுத்திரநெடுநாள்  
புகரிவித்தகுநாள் களிற்றொங்குபொன்முகரிப்  
பகருநீரிடைப்பத்தியின்முழ்கிநீறணிந்து.

(கூ)

ஆங்குவைகுறுநின்னையுநம்மையுமன்பி  
 ளேங்குபூசனைபுரிந் துறப்பணிந்துகுழுவற்றுத்.  
 சாங்குகன்பொருளளவைக்குத்தக்கதானமும்பொய்த்  
 தீங்குதீர்ந்தவர்க்கீத்திராவுண்ணுதல்செய்து.

(க)

இனையவாரொருவருடமுமித்தகுவிரதம்  
 புனையச்செய்துறைவாரெனிற்பாதகப்புகர்தீர்ந்  
 தினைவிலாமுத்தியெய்துவதுண்மையேயென்றான்  
 வனையுமெம்பிரானுமையவள்கேட்டுளமகிழ்ந்தாள்.

(க0)

பத்திமாதவத்தீருலகுற்றபல்லுரிரும்  
 புத்திமுத்தியுமடைதரப்பொலியுந்தென்கயிலை  
 யுத்தமத்திருமான்மியமுளத்துறக்கொண்மின்  
 முத்தலங்களும்படிப்பதித்தலமுமுச்சீரே.

(கக)

முப்பத்தாராவது

காளத்திமான்மியமுரைத்தவத்தியாயமுற்றிற்று.  
 ஆ. அத்தியாயம் ஐசு-க்குத் திருவிருத்தம் எஉக.

உ

முப்பத்தேழாவது

உயிர்கண் முத்திபுகுவதற்கேதுஉரைத்த  
 வத்தியாயம்.

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

காமனாருடலமெரியெழவிழித்தகண்ணொர்தண்ணொருக்கடுக்கைத்  
 தாமனாருமையாள்வாமனாரடிகடங்கியவுளப்பெருந்தவத்தீர் [தாம்  
 மாமனாரணமும்பொற்றுதென்கயிலைமான்மியமென் னெடுத்தறைத்  
 பூமனாருயிர்களெண்மையின் முத்திபுகுவதற்கேதுவுமிசைப்பாம். (க)

முன்னர்நாணயஞ்சால்சயிமினிமுனிவன்முழுதுணர்வியாதனை  
 யடையா, வுன்னருமுத்தி யெளிதினினைடைதற் குற்றகாரணம்  
 புகவென்றா, னன்னவன்மகிழ்ந்து மதிமுடிப்பகவ னடியிணைக்கன்பு  
 சான்முனிவா, பன்னருமிதனைமுன்னர் நான்முகத்தோன்பாங்கர்  
 யான்வினாவுதல்செய்தேன். (உ)

வண்பொண்மிழற்றமுறுக்குடைந்தலருமலர்மகனுளத்தினையுற்  
 றுத், தண்மொழாய்முகுந்தன் றிருவடிவணங்கிச்சாற்றெனவினாவுதல்  
 செய்தான், கண்டுநேராத குதலையந்தீஞ்சொற் கமலையின்செய்யவா  
 யுற, லுண்டிதேக்கெறியும் பவளவாய்க்கொண்ட லுளத்திடையோர்  
 துடனெழுந்து. (ஊ)

வெள்ளிவெண்கயிலேமேவியபெருமான் விரைமலர்த்தாளினை  
பணியா, வுள்ளியவிதனைத் தெரித்தியென்றிரந்தா னும்பர்கடம்பீரா  
னுவந்து, கள்ளியறுளபத் தொங்கலாய்க்கேண்டோ கருங்கடல்வளை  
ந்தபாரகத்துத், தெள்ளியநமதுதிருத்தலமனைகஞ்சிறப்புறவுள்ளன  
வவற்றுள். (ச)

மன்னியதெய்வச்சிதம்பரங்கமஞ்சூன்மழைதவழ்சிகரத்தென்கயிலே  
மின்னியவிருத்தாசலஞ்சார்நாளும்விருப்புறுகோபருப்பதஞ்சீர்  
துன்னியவன்மீகங்கசாரணியஞ்சோமநாதஞ்செபேச்சுரமே  
பொன்னியல்புரிசைசூழ்தருமாதிபுரத்தலம்போற்றுகோகருணம் (ரு)

நறைமலர்ப்பொழிற்மீமேச்சுரம்புன்னிநறுமணங்கான்மறைக்காடு  
நிறைபுகழ்ச்சுவேதாரணியங்கேதாரநெடும்புனற்கங்கைசூழ்காசி  
துறைகெழுபொன்னிசூழ்கும்பகோணந்தூமறைமுழங்கிடையருது  
ரறைதருமிராமேச்சுரந்திருவாலவாயிவைமுதற்றலங்களினுள். (சு)

எத்தலத்தேனுநம்மடிப்பூசையிறறிமெய்யன்பினிற்சூழா  
வுத்தமபஞ்சாக்கரந்தினம்பன்னீராயிரமுளத்துறச்செபித்துப்  
பத்தர்களடியும்போற்றிநன்குறைவார்பரகதியடைவதுதிண்ண  
முத்தவெண்மூரற்றிருமகள்களபமுலைபொருமொயம்புடைமாலே. எ

கொடியவனொருவன் மிக்கமாமோகக் குழிசியேயாகியபாவி,  
கடிமதுதுகர்ந்து தாயையும்புணர்ந்து கரிசிறந்தையையுங்கொன்றொ  
ழித்துப், படியிடையுழித்தந்தான்முனமன்னான் பாவத்தாற்பிரமராக்  
கதஞ்சார்ந், தொடிவறுமுசலங் கொண்டடிப்பதுபோ லுற்றவாதை  
கள் பலவியற்ற. (அ)

தாவுறுவருத்தம் பொறுக்கிலா நெங்குஞ்சஞ்சரித்தென்செய்  
வாமென்று, பூவுறுபிரமன்முதலியோர்போற்றப் பொலிதிருமதுரை  
சார்பொழுது, மேவுறுபிரமராக்கதமொழிந்துவிட்டது மகிழ்ச்சிமிக்  
கடைந்தான், பாவுறுசீரீத் தலத்தினுமென்றும் பாங்குறவதிவமென்  
றமர்ந்தான். (ஆ)

அத்தலவாசஞ்செய்திமெவனுக்கழிந்ததுபாவம்பொழுதே [ற்ரு  
யுத்தமமறையொனொருவனைந்தெழுத்தாங்குபதேசஞ்செய்திடப்பெ  
னித்தமும்பன்னீராயிரஞ்செபித்தானிறைதருபுண்ணியனாகிச்  
சித்தமாகிகந்துநம்மடிநீழற்சிவணியின்புற்றனன்மாலே. (க0)

ஆதலானமதுதிருத்தலவாசமமையமெய்யன்பினிற்செய்தல், கா  
தலார்கதியெண்மையினடைதற்குக்காரணமென்றுவாய்மலர்ந்தான்,  
வேதநாயகன்பெய்ச்சய்மினி முனிவாமெய்பெறத் தெரிதியென்றி  
சைத்தான், போதமார்வியாதனைதமொன்றின்றிப் பொலிதவவந்  
தணீருணர்மின். (கக)

முப்பத்தேழாவது

உயிர்கண்முத்திபுகுவதற்கே துஉரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௩௭-க்குத் திருவிருத்தம் எச0.

உ

ழப்பந்தேட்டாவது

சருவசாதனமும் விளங்கவுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

செக்கர்வானமதிமுடித்ததேவதேவன்றிருவடிக்குப்  
பொக்கமகன்றபேரன்புபூண்டிருயிர்களெளிதினருண்  
மிக்கவின்பக்கதியடையுவிரும்புமுபாயமெடுத்துரைத்தாந்  
தக்கதாயசருவசாதனமும்விளங்கச்சாற்றுவாம். (க)

கோதிலாதகுணப்பெரியோன்கொடியகாமாதிகளொழித்தோன்  
நீதிலாதவத்துயர்ந்தோன்றிருந்தவெனையும்பணிகொண்டோ  
னாதிநாராயணன் கூறையாயவியாதமாமுனிவன்  
சோதியானமாதேவன்றுணைத்தாட்கமலமுளத்திருத்தி. (உ)

பன்னாளரியதவமுஞற்றிப்பகரோர்தினத்துநீறணிந்து  
மன்னாதரவிற்கண்மணியும்வயங்கப்பூண்டைந்தெழுத்தோதிப்  
பொன்னார்மலர்நீராகொடுபுசைபுரிந்துமதிசூடு  
மென்னாயகனையடியேனுக்கிரங்கவேண்டுமெனத்துதித்தான். (ஈ)

பரதத்துவமாய்த்தத்துவங்களெவைக்கும்பகர்த்தத்துவமாகி  
வரமுற்றிடுசிற்சத்தியுமாய்மருவுசடசத்தியுமாகி  
யுரவுற்றிடுமச்சத்திகடம்பேதங்களுமாயொளிர்கின்ற  
வரவச்சடையோனெவனவனையடியேன்போற்றித்துதிக்கின்றேன்.

மருவுபிரமன்முதலாகவகுக்குந்தேவரைவர்களும்  
பொருவில்விராட்டுமுதலாகப்புகலுந்தேவரனைவர்களு  
மருமையாரெப்பரசொருபமாகிவிளங்குகின்றார்ப்  
பெருமையாரும்பரசிவனைப்பேணியானுந்துதிக்கின்றேன். (ஐ)

எந்தச்சத்தையதனாலேயெல்லாச்சகத்துமெஞ்ஞானஞ்  
சந்தச்சத்துப்போற்றேரூன்றுந்தக்கவெவ்வானந்தத்தா  
னந்தவெல்லாமானந்தமயமாய்த்தோன்றுநான்மறைசொ  
லந்தப்பரமசிவனடியேயானும்போற்றித்துதிக்கின்றேன். (ஐ)

காலந்தேசந்திக்கொடெதுகவினவபேதமாயிருக்குஞ்  
சாலவனந்தமத்துவிதஞ்சம்பூரணமேயேகமெனக்  
கோலமறையாகமெதனைக்கூரூநிற்குங்கொதித்தெழுந்த  
வாலநுகர்ந்தவப்பொருளையானும்போற்றித்துதிக்கின்றேன். (எ)

எந்தப்பொருளையுணராமலிடமாருலகிற்சிலருடலைப்  
பந்தப்பிராணவாயுவினைப்படருமனத்தைப்புத்தியினை  
யந்தக்கரணமற்றவற்றையான்மாவென்றையுழிதருவார்  
கந்தக்கடுக்கைமாலிகையப்பொருளைக்கருதித்தொழுகின்றேன். (அ)



பின்னமென்றுமபின்னமென்றும்பின்னமென்றுமபின்னமென்று  
முன்னப்படுவதெப்பொருளாலுற்றமனவாக்காதிகளா  
வின்னம்பிரமன்மான்முதலோர்க்கெட்டப்படாதபொருளெதுவா  
லன்னபொருளாகியசிவத்தையன்பிற்போற்றித் துதிக்கின்றேன். (க)

இனையவாறுதுதித்திறஞ்சுமென்னொசிரியன்முன்னொசு  
வினையில்பரமன்றிருக்காட்சிகொடுத்தானாகவியாதமுனி  
நினையவரியபேருவகைநிரம்பப்பலகாற்பணிந்தெழுந்து  
தனையொவ்வாதசருவசாதனஞ்சார்ந்தென்னப்பரன்புகலும். (க0)

(எழுசீரடியாசிரியநிந்தம்.)

யாவருமிச்சைசெய்திடப்பட்டவியல்புருடார்த்தமென்பதுதான்  
மேவருபுத்திமுத்தியேயவற்றுள்விளங்குறுமுத்தியென்பதுதான்  
பாவருமனெகவிதப்படுமேனும்பகர்சருமுத்தமமாகுந்  
தாவருஞ்சாயுச்சியமதற்குற்றசாதனநமையுணர்ஞானம். (கக)

அத்தகுமுத்திநித்தியசித்தமாயான்மொசொருபமாயிருக்கு  
மித்தகுநித்தியப்பிராத்தமதாயிருக்கினும்பிராந்தியினாலே  
யுத்தமமுனிவாதோன்றுவதில்லையுண்மைஞானத்தினஞ்ஞானஞ்  
செத்திடப்பிராந்திநீருமப்போதுசெம்மையிற்றேரூன்றிடுமுணர்தி.கஉ

அந்தமாமுத்திபரசிவசொருபமன்றுவேறென்றிராப்பியமே  
சந்தமா ரப்பிராப்பியமென்றிரண்டினுளடங்குசறகுமான் [ந்த  
முந்தநின்றதுவென்றுரைக்கினப்பிராத்தப்பிராத்தியாமொழியச்சம்ப  
நந்துசாத்தியமென்றேனுநித்தியமென்றேனுநன் குரைத்திடவேண்டும்

சாத்தியமென்றசாத்தியபாவவத்துத்தாங்கெடல்போலநித்தியமா  
நீத்தலிலாநித்தியமென்றகதியுநித்தியசித்தமதொப்பே  
யேத்துமப்பிராத்தப்பிராத்தியபேதமென்ற்பேதநசியாமையாலும்  
வாய்த்தவேகத்துவம்பேதமிருக்கமருவாமையானுமன்றபேதம். (கச)

அப்பிராப்பியமென்றுரைக்கினம்முத்திக்கமைந்தசாதனந்தழுவு  
தலென், ஒப்பவாதலினெலமக்குவேறன்றலுரைக்குநித்தியசித்த  
மன்று, தப்பிலாமுத்தியெனிலசேதனஞ் சாத்தியமாயபாவவத்து  
களுஞ், செப்புநாசமும் பிராகபாவமும்போற் சேரும்தநித்தியத்து  
வந்தை. (கடு)

ஆதலினுயர்சாயுச்சியமுத்தியமைந்தவேதாந்தவாக்கியநற்  
சாதனானத்தாற்கிடைத்திடுமற்றைச்சாரூபமுதலியமூன்று  
மேதகவடையமறைபுகல்கருமஞ்சாதனம்விளம்பியதுண்மை  
நீதறவுணர்தியென்றனன்மறைந்தான்சிவபிரானீவிருட்கொண்டின்

முப்பத்தெட்டாவது

சருவசாதனமும்விளங்கவுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆக அத்தியாயம் ௩௮-க்குத் திருவிருத்தம் எடுசு.

உ

முப்பத்தோன்பதாவது

வேதாவிரோதமுரைத்த வத்தியாயம்.

(கலிவீருத்தம்.)

பிறையவீர்சடைமுடிப்பிரானடிக்குமெய்  
யுறைதருமன்புசெய்துவக்குமந்தணீர்  
கறையறுசருவசாதனங்கரைந்தன  
மறையவீரோதமும்வகுப்பங்கண்கண்டிவே.

(க)

(அறுசீரடியாசீரியவீருத்தம்.)

அறையாரணஞ்சத்தியமானவத்துவிதநற்பரமென்றும்  
பறையாநின்றகற்பிக்கப்பட்டதுவிதபரமென்றுந்  
துறையாரிரண்டாந்துவிதபிரபஞ்சங்காணப்படலானுங்  
குறையாப்பரத்தாரோபிதமாய்க்குலவலானுங்கற்பிதமே.

(உ)

அத்துவிதக்குவேரொதிட்டானமானவத்துவித  
வத்துவில்லாமையினாலுமயக்கின்வருகற்பிததுவித  
வத்துவிடத்தத்துவிதத்திற்காரோபிதம்வந்துளதாமென்  
ரொத்துமொழியக்கூடாமையாலுமுண்மையத்துவிதம்.

(உ)

அத்துவிதந்தான்குனியத்திலாரோபிதமாயினதென்னி  
லொத்தவச்சுனியந்தானிவ்விதசொரூபமுள்ளதென்று  
சித்தமுறச்செப்பிடக்கூடாமையினாற்செப்புஞ்சுனியந்தான்  
வைத்தவதிட்டானமதாகாததொற்றகாதவ்வாறுரைத்தல்.

(ச)

(மேற்படிவேறு.)

ஆதலினாற்சத்தியவத்துவிதபரமாகியவாரணத்தினுக்குங்  
காதலில்கற்பிததுவிதபரமானமறையினுக்குங்காணுங்காலே  
யோதுபிரதீதியினால்வீரோதமேயுளதாகத்தோன்றினாலு  
மேதகுநற்பரமார்த்தத்தவீரோதமென்றுணர்வீர்மேன்மைமிக்கீர்(ரு)

அத்துவிதங்காட்சிமுனைம்பிரமாணக்ககைசரமாதலினுமந்த  
வத்துவிதஞானமுக்கியப்பிரயோசனமாதலானுமந்த  
வத்துவிதவத்துவிடம்பிரமாணம்பலவுருமுத்தமமாய்வேத  
மத்துவிதப்பெரியீர்முக்கியப்பிரமாணமதாகியமருமாலோ.

(சு)

துவிதமறையளவையிச்சியாதுதொகுதாட்சிமுதலளவைகட்டுத்  
தவீர்தலில்கோசரமாய்முக்கியப்பயனிலாததாய்த் தங்கலாலே  
யவீர்மறைமுக்கியவளவையன்றுதுவிதத்திற்காயினுமவ்வேதந்  
துவிதத்தையனுவாதமுன்செய்தத்துவிதமேசொல்லுமீற்றில்.

(எ)

மிருதிபுராணஞ்சைவாகமந்தருக்கம்பாரதமுன்விளம்புநூல்கள்  
கருதுறுமத்துவிதபரமேயுரைக்குஞ்சிலசுருதிகடியஞ்ஞானப்  
பெருநிவீர்த்திமூலமாகவும்பேசுசிலசுருதிபிறங்காநிற்கு  
மொருவில்விதிமூலமாகவுமத்துவிதப்பொருளையுரைக்குமாலோ (அ)

சிலசுருதிசீவார்சிவசொருபமெனுஞ்சீவத்துவந்தேகிக்கு, நலமரு  
வுமியற்கையென்பார்சிலரதுகூடாதியற்கைநவிலிற்றீயின், வலமுறே  
ளிவெப்பம்போலொழியா துமணிமனுவா திகளா னாசங், கலவியதுபோ  
ற்றே ன்றுமுண்மையன் று தவினி தனைக்கருத்துட்டேர்மின். (க)

புளிமுதலியவைகளாற்றும்பிரத்தினுற்றமலம்போதல்போலத்  
தெளியுமொருசாதனத்தாற்றுக்காதிநிவீர்த்தியாஞ்சீவர்க்கென்ப [று  
ரொளியறத்தாம்பிரத்தமலமீட்டுமுறுமாதலினு லொழிந்தாற்போன்  
களியறத்துக்காதிபினுமுறுமதனாலிவ்வாறுகரைதல்வீணே. (க௦)

அயமிரதத்தாற்பொன்னுவதுபோ லோர்சாதனத்தினாலேசீவ,  
னயமருவுசிவனாவென்பார் பாலோடு றுநீர்நற்பாலென்று, முயர்பொ  
ன்னே னுடு றுவெண்பொன்பொன்னென்றுஞ்சொலத்தே தான்ற லொப்ப  
வம்ம, வயரிரதவீரியத்தாலக்கினிசையோகத்தாலயந்தான்மன்னே.

பொன்னிறமாமன்றியுயர் பொன்னுகாதரித்தியமாய்ப் போத  
லாலே, பன்னியகற்பிதமிரதவீரியந் தீர்பொழுதந்தநிறமும் பாறு,  
மன்னுபிராந்தியி னிரும்பைப்பொன்னுகத் தெரிந்துகொள்வார் வை  
யத்தோர்க, ஞன்னியசூக்கும வறிவிலார்க்கியல்பிற் பிராந்தியென்ப  
துண்டுமாதோ. (க௧)

சுடரழற்சம்பந்தத்தாற்றண்ணியநீர்வெப்பமாய்த்தோன்றினாலும்  
படரழலாகாததுபோற்சீவனுயர்பரசிவன்போற்றே ன்றினாலு  
மடருணரப்படாப்பெருமையச்சிவனுகானுமதுமதியிற்கொண்டி  
னிடர்புரியைம்பொறியவீத்துநாணாந்தவமீட்டியேற்றம்பூண்டிர்.

சீவன்முத்திகாலத்திற்சிவனே னுடுசமமென்றுசிலர்சொல்வார்கண்  
மேவதுகூடாதேகதேசத்திற்சமமென்னின்மிக்கபாசத்  
தாவடையாதவனுமுத்தனாமெல்லாவிடயத்துஞ்சமமேயென்னிற்  
பாவுசிவனேயெனலாஞ்சிவசமமென்றுரைப்பதென்னேபளகிலீரே.

மருவுமுத்திகாலத்தில்வந்தசமத்தன்மைமறுவலும்போமாற்றே  
லொருவின்முத்தியநித்தியமாத்தலினந்தக்கரணவுபாதியாலே  
வருசீவபாவமாய்த்தோன்றியவான்மாபரமாஞானத்தாலே  
யருமாயைநிவீர்த்தியுற்றுப்பூரணமெய்ச்சிவருபமாயிருப்பான். (க௨)

சுத்திமிகுமாமுனிவீர்சுத்தியிரசிதஞ்சுத்தினானத்தாலே  
சுத்திமாத்திரமாயெப்படிநிற்குமப்படியே தூயதான  
பத்தியுறுஞ்சிவனானத்தாலாரோபிதமானபவஞ்சமுற்றும்  
பத்திவலைப்படுகின்றசிவமாயேநிற்குமெனப்பகரும்வேதம். (க௩)



ஏற்றமுத்திகாலத்திற்சிலர்சகத்துக்கபாவம்வருமென்பரிவ்வா  
 ஞற்றவுரைப்பதுபிராந்தியினாலேபாவவத்துவாயிருந்தாற்  
 சாற்றுமபாவஞ்சொல்லாந்தயங்குசகம்பாவாபாவவத்துவிற்கு  
 வேற்றுமையாயிருத்தலினாலதற்கபாவங்கூறல்விரோதமாமால் (கௌ)

சகத்துடையபாதமதிட்டானசிவசொருபமாய்த்தானிருக்குஞ்  
 சகத்துடையபிராந்திக்குச்சாற்றுமதிட்டானமுயர்சிவமேயென்றுஞ்  
 சகத்தாரோபிதமென்றும்யுத்தியளவைகடம்மாற்சித்தமாகுஞ் [ன்.  
 சகத்தாருமறையுமில்வாறேசொலுமுத்தரம்யானுஞ்சபதஞ்செய்வே

வத்துவேகம்போதிக் கின்றமறைவாக்கியத்துக் கிதரமான,  
 கொத்துவாக்கியங்களெலாஞ்சேடமே கூறுமொன்றின்சேடமாகா,  
 தொத்தியலுஞ்சிவம்போல வேதமுமற்றொன்றினுக்குச் சேடமாகா,  
 தெத்தகையவுயிர்களுக்குந் தாய்போலவுண்மையையே யெடுத்துச்  
 சொல்லும். (கக)

பரசிவம்வெண்ணீறு மறையிவற்றின் வெறுப்புறல் பகர்வேதா  
 விரோதத், தூரவுபெறுமிச்சையமையாமைதிருமான்முதலாமும்பர்  
 தம்மை, வரமுறுமாதேவனுக்குச் சமமென்றுநினைத்தன்மறைக்கொப்  
 புகூறல், விரவுமிவையனைத்துமாபாவியர்க்கேயுண்டாகுமென்மை  
 மிக்கீர். (20)

சிதைதலுராப்புண்ணியத்தோர் சிவமுதலாவுரைத்தவற்றுட்சி  
 த்தைவைப்பார், ததைசருவோத்தம மவையென்றுளநினைப்பாரன்  
 னவரேதக்கோரென்பார், சதையனையவிவைகளின்மான்மியமுழுது  
 மென்னாலே சொல்லப்போமோ, குதைவரிவிற் றொழில்வரையில்  
 வைத்தான்றனழக்கன்புகூர்ந்துளீரே. (21)

சிலர்ஞானகாண்டத்தைக்கருமகாண்டத்தினதுசேடமென்பர்  
 நலமாகாக்கருத்துருத்துவம்போகித்துவமுதலானவையேகன்ம  
 பலமாகுமவைசிறி துமில்லாதவத்துவையேபகராநிற்கும்  
 புலமாருந்திறத்ததுநன்மெய்ஞ்ஞானகாண்டமாம்பொருளினாலும். (1)

கருமமற்பமானசாத்தியபலத்தைக்கொடுக்குமொளிகளுலுஞான  
 மருவுபுரணமானசித்தபலங்கொடுக்குமாண் பா லுஞானந்  
 தருகருமப்பிரகரணந்தனக்குவேறானபிரகரணமாகி  
 வருவதினாலுங்கருமசேடமாகாதொளிமன்னியமெய்ஞ்ஞானம். (22)

இயல்கருமஞானமிவைக்கதிகாரிபேதங்களிருத்தலானு  
 முயல்கருமஞானமிகும்பொழுதுபரஞானமுனையாமையானு [னுட  
 முயருமொளியின்மையஃதுண்மைமுறையிவையிரண்டிற்குறுதலா  
 பெயரிவைக்குச்சமுச்சயமில்லாதானுவ்வாறுபேசல்வீணே. (23)



(கலிநிலைத்துறை.)

கருமகாண்டமுஞானகாண்டத்திற்குநேரே  
மருவுசேடமாகாதுமன்சாந்தியேதாந்தி  
திருகுராச்சிரவணமனனந்தியானங்க  
ளருகுராவைஞானசாதனங்களேயாகும்.

(௨௫)

கரியபேரிருளழிக்கலாள்விகெதிரவனுக்  
குரியதாமொருசகாயமும்வேண்டுங்கொலுதுபோல்  
விரியஞ்ஞானத்தையழிக்கமெய்ஞ்ஞானத்திற்கெல்லாந்  
தெரியவல்லீர்காள்சகாயம்வேண்டுவதிலேத்தேர்மின்.

(௨௬)

கணிகமாங்கருமத்தினுக்கதன்மதன்மங்க  
டுணிதரும்பலமதன்மத்தாற்றுயருறுநரகு  
மணிசெய்தன்மத்தாற்பாதகமனைத்தையுமழிக்குந்  
திணிசெய்நன்சித்தசுத்தியுஞ்சிறப்பவுண்டாகும்.

(௨௭)

சித்தசுத்தியாற்பந்ததோடந்தெரிதரும்பி  
னெத்தமாவிராகஞ்சிதையாதெழுமுதனான்  
முத்திவாஞ்சையுண்டாகுமாதலின்மொழிகருமம்  
பத்தியீர்வழிவழிஞானசேடமேபகரின்.

(௨௮)

முறையினிவ்வனமுணர்தராமூடர்மோகத்தாற்  
குறைவிலாமறைப்பொருளைவேரூக்குபுகொண்டு  
கிறைதருஞ்சமுசாரத்தின்மூழ்குவர்நீள  
வுறையுமோகத்தின்மான்மியமென்னுரைக்கேனே.

(௨௯)

இந்தவண்மைசான்மறையவீரோதமந்தணத்தின்  
சந்தமார்க்கமெய்ச்சிவப்பிரசாதத்தினாலும்  
பந்தநீங்குறுபரசிவபத்தியினாலு  
மந்தணீர்தெரிதரப்படுமென்றகங்கொண்மின்.

(௩௦)

முப்பத்தொன்பதாவது

வேதாவீரோதமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௩௯-க்குத் திருவிருத்தம் எ அக.

உ

நாற்பதாவது

சருவசித்திகரமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

சாதல்பிறப்பிலாதலைனத்தத்துவாதீதனையன்பி  
னெதலொழியாப்பெருந்தவத்தீரொழியாதயிருக்கின்பமே  
யாதல்பயக்குமெழுவாய்நூலவீரோதத்தையெடுத்துரைத்தாங்  
காதல்பயக்குஞ்சருவசித்திகரமுமினிதுபுகலுவாம்.

(௩)

கூறையிலாதசருவசித்திகரங்காயிகமேவாசகமே  
யறைமானதமேயெனப்புகலிவ்வான்றகருமமுன்றூலு  
நிறையவாகுமிவற்றுண்முனநிகழ்த்தப்பட்டகாயிகந்தான்  
குறையிலாதபுண்ணியநீறணிதல்குளிர்கண்மணிபூணல். (௨)

பொற்பின்விளங்குசிவலிங்கபூசையாற்றனம்பெருமாற்  
கற்பினமைக்கும்விழாச்சேவையவிருஞ்சைவத்தலவாசம்  
வற்பினியற்றல்சிவபணிகள்வயங்கப்புரிதல்சிவனடியார்  
பற்பல்பணியும்புரிந்திடுதலிவைமுற்பலவாம்பகுத்துரைக்கின். (௩)

பின்னருரைத்தவாசகந்தானைபிரணவஞ்சின்மந்திரமே  
மன்னுமசபைமாதூருகமாண்புமிகுபஞ்சாக்கரமே  
யுன்னுகாயத்திரியிவைகளுறுபேரன்பிற்செபித்திடுதல்  
பன்னுமறையாகமமங்கபாராயணஞ்செய்திடுதலாம். (௪)

ஈற்றினுரைத்தமானதந்தானிணையிலசிவத்தியானமுமை  
யாற்றன்மிகுதியானமறையந்தப்பொருள்விசாரமே  
போற்றுவிராகம்பரசிவமேபொலியுத்தமமென்றறநினைத்தல்  
சாற்றுசிவவத்துவிதபாவனையித்தருமம்பலவுமே. (௫)

கந்தக்குழலாளொருபாகக்கடவுள்பிரசாதத்தினுற்  
சந்தத்திருமான்முதலியர்க்குச்சத்தாசித்தியாதலினு  
லிந்தச்சிவதருமங்களேயெல்லாச்சித்திகரமாகும்  
பந்தப்படுவார்பிறதருமங்கொள்வார்சிறிதும்பயனடையார். (௬)

கொதிக்குங்கரியநஞ்சமுதாக்கொண்டுசுரவையன்றளித்தோன்  
மதிக்குந்தனக்கொப்புயர்வின்றிமாணவிளங்குவதுபோல  
வுதிக்குஞ்சிவதருமங்களுமொப்புயர்வுதமக்கில்லாமன்மலர்  
விதிக்கும்புகலவடங்காச்சீருடையவாகிவிளங்குமால். (௭)

நாற்பதாவது

சருவசித்திகரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௪௦-க்குத் திருவிருத்தம் ௭௬௩.

நாற்பத்தோராவது

பாதகவிசாரமுரைத்தவத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

மாதர்வெண்பிறையணிவள்ளலாரடிக்  
காதரவமைந்தமெய்யந்தனூளர்காண்  
மேதகுசருவசித்திகரம்விண்டனம்  
பாதகவிசாரமும்பன்னுவாமரோ.

(௮)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பாதகமோர்பத் துவகைப்படுமாபாதகமதிபாதகமாறாம  
 லேதமுறுக்கும்பிராசங்கிகம்பாதகமுப்பாதகமெஞ்ஞான்றுங்  
 காதுசாதிப்பிரஞ்சகரஞ்சங்கீரணகரணங்கடுமையாய்ப்பல்  
 பேதமுறடாத்திரீகரணமலாவகம்பிரகீர்ணகமேயென்ன. (௨)

(மேற்படிவேறு.)

எழுவாயுரைத்தபாதகந்தானிழிதள்ளுணல்பொற்களவுசெயல்  
 வழுவாமறையோருயிர்செகுத்தல்வருந்தியீன்றூடனைப்புணர்தல்  
 பழுதாமிவைசெய்பவரோடும்பழகல்சுவன்றனைப்பிழைத்த  
 லெழுதாமறையொற்றிடுமிவையாமென்மனார்நல்லுணர்வுடையோர்.

தன்றாய்நிகருமடமாதர்தனதுமைந்தர்தனக்குரியா  
 ரொன்றாநின்றபுதல்வியர்களுற்றதங்கைமாரிவரைக்  
 கன்றாநின்றகாமத்திற்கலத்திறிமூர்த்திகள்வடிவ  
 நன்றாதாஞ்செயாதழித்தனவின்றவிரண்டாவதுவாமால். (௩)

மூன்றாவதுமன்னவர்நாய்கர்முரியக்கோறல்கருப்பமுறு  
 தேன்றாழ்குழலார்தமைவதைத்தல்செழுமித்திரத்துரோகம்பொய்ச்  
 சான்றாடுதறன்றந்தைசகோதரன்மாதூலன்மன்மனைவிரும்ப  
 லான்றோர்பூமிகவர்தல்புகலடைந்தார்க்கோறலிவையாகும். (௪)

தந்தையுடன்வந்தவணற்றாய்தன்னேடுதித்தாளவள்புதல்வி  
 சந்தவத்தையிவர்ப்புணர்தறயங்குநீறுத்தூளனமு  
 நந்துதிரிபுண்டரமுமொளியுறச்செய்யாமெநல்லுடலிற்  
 பந்தமுறச்சக்கரஞ்சங்குபாசாங்கிதஞ்செய்திடனாகும். (௫)

(மேற்படிவேறு.)

ஐந்தாவதிருவகை முக்கியங்கொணமென முன்னரறைந்ததோ  
 தின், மைந்தாருஞ்சரோத்திரியனிருத்தவக்கேயத்தியாபகன்மன்  
 வாய்மை, சிந்தாதயித்திரன்மற்றிவர்மனையார்தமைப்புணர்தறிகழ்  
 பின்னோர்பெண், சந்தாரும்வனமுலைதோய்ந்திடல்சகோத்திரமாதர்  
 தடந்தோள்புல்லல். (௬)

பூத்தமனைபுனல்படி முன்புணர்தல்பாடண்டமதம் பொருந்தி  
 நின்ற, லேத்தலுறுதூர்க்கைவடிவாதிகளைப்பெயர்த்தழித்தலிவை  
 யாமற்றொன், ருத்தனுரைமறைநிந்தைகுருநிந்தைசெயன்மறைநல்  
 லழன்றய்தந்தை, வாய்த்தசகோதரிமனைவியிவர்களைப்பேணுதொழி  
 த்தல்வறும்பொய்குறல். (௭)

மன்னவரைப்பிழைத்தல் விலக்கியவுணவுபுசித்தல் பரமாதர்ச்  
 சேர்த, னன்னரொழுக்கில்லானான் மகஞ்செய்வித்திடல் கூலியக்க  
 வாங்கிப், பன்னரியமறைபகர்தல் பணியின்றிப்பொருளின் மறை  
 படித்தல்சான்ற, முன்னவராய்ப்பிறந்துநிலமன்னரருளதிகாரமு  
 யன்றுசெய்தல். (௮)

தருவாதிசுதைத்துவயிளும்புதலஞ்சாதாவிசாரஞ்செய்தன்  
 மருவாநின் நிபிரமசரியமுதனியமத்தைமறுத்துநீக்கல்  
 பொருவாதமகநிந்தைபுகர்நூல்கற்றிடறன்னிற் பொருள்செய்யாமை  
 வெருவாநாத்திகனாதலாடன்மதுக்குடிமாதைவீரும்பலாமால். (க0)

மறையவர்க்குநோயடையப்புரிதல்சுரையுன்முதல்வத்துகளைமோத்த  
 லறையுருடர்தமைப்புணர்ந்திந்தியங்கழித்தலாருவதாசுமம்ம  
 வுறையுநெடிபடுவனத்துநகரத்துமுள்ளபலவுயிரைக்கோறல்  
 கறையுறுமேழாவதெனீவெடுத்துரைக்குநான்மறையுங்களங்கநீங்க.

ஒழுக்கமில்லாததுட்டருக்குப் பொன்முதற்றானம் புரிதலுறு  
 பொய்கூறி, யிழுக்குறவாணிபம் புரிதல்வட்டிவரு பொருளின்வயி  
 றினிதாவோம்ப, லழுக்ககலாதிழிந்தவர்க்குச்செய்த்தகாக் கருமங்க  
 ளாற்றுவித்தன், முழுக்கவுணர்ந்தவரிவையெயட்டாவதென்றுரை  
 ப்பர்முறைதேர்ந்தீரே. (க2)

நீர்முதலாகியவிடங்களுறைபறவையுயிர்செகுத்தனிடேதமான  
 வார்தருகட்சம்பந்தவத்துகளைப்புசித்தலிவைமருவொன்பாளு  
 மார்தரவிங்குரைத்தவைகளல்லாதபாதகங்களனைத்தும்பத்தாஞ்  
 சீர்பெருகுமறைமுழுதுந்தேர்ந்தமாமுனிவீர்செப்பியவிவற்றுள். (க3)

புகரிலார்தமைத்தண்டித்திடுதல்சமரிடையஞ்சிப்புறங்கொடுத்த  
 னிகரறுமன்னவர்க்குமாபாதகமாநாய்கருக்குறித்தலாதி  
 பகர்பலவற்றினுங்குய்யஞ்செயலிழிகளுனாதிபரிந்துவிற்ற  
 றகரறுமாபாதகமாமெனவெடுத்துநான்மறையுஞ்சாற்றுமாலோ. ( )

பின்னவர்க்குமுக்குலமாதரைப்புணர்தல் கபிலையின்பால்பெட்  
 பினுண்டல், பன்னருமாபாதகமா மயக்கமுறுசாதிகட்குப்பார்ப்பா  
 ராதி, நன்னயச்சாதிகளை வெறுத்திடன்மகாபாவ மிங்ஙனவின்ற  
 யாவு, மன்னநடைமடவார்க்கு மொக்குமென மொழிவரறிவமைந்த  
 நீரார். (க4)

கருவழித்தல்பதிவதைத்தலிழிந்தவர்தங் கணவருடைக்கவிண்  
 மாணாக்கர், குருவிவரைப்புணர்தன் மடவார்க்கு மாபாதகம்பல்கூற  
 லென்னே, சுருதிசிவாகமமிருதியுரைத்தவைக்கு வேறுயதொழில்க  
 ளெல்லாம், பெருகுமகாபாதகமாய் முடியுமிதற்கையமென்னோ பே  
 சுங்காலே. (க5)

நாற்பத்தோராவது

பாதகவிசாரமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் சக-க்குத் திருவிருத்தம் 105.



உ

நாற்பத்திரண்டாவது  
கழுவாயுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

தாதகமார்தருநறும்பும் பொற்கடுக்கைத் தொடைபுனைசெஞ்  
சடையுஞான, டோதகஞ்சின் முத்திரைகொள்கரங்கரும்வாண்முகமு  
மொளிர் பூதிமெய்யுங், காதகவெண்குழையுமடு கூற்றுயிர்கொடிரு  
வடியுங் கழலாநெஞ்சீர், பாதகவிசாரமுரைத்தாங் கழுவாய்மந்தண  
மும் பகருவாமே. (க)

செப்புகழுவாய்கள் பலவற்றுள்ளும்வேதாந்தசிவமெய்ஞ்ஞான  
மொப்பில்கழுவாயறிந்துசெய்தபாதகங்களை யுமுதுகிக்கும்  
பப்புகருத்துருத்துவமுனையவைகளுடையவற்கேபந்தமேவும்  
வெப்புறவையில்லாதசிவஞானிக்கெவ்விதத்தின்மேவும் பந்தம். (உ)

இந்திரியம்பிராணனுடல்விஞ்ஞானஞ்சங்கற்பமியைமனாதி  
ந்தியசாக்கிராதியவத்தைகளிவைக்குச்சான்றாய்நான்மறையுங்கூறு  
முந்தியசின்மாத்திரசொருபமாய்முழுமுதலாய்முராரிமுன்னோர்  
புந்தியனுகுதற்கெட்டாப்போரொளியாய்ப்பூரணனந்தமேயாய். (ஃ)

நிருமலமாய்ச்சச்சிதானந்தமாய்நிட்களமாய்நிருவிகார  
மருவியதாயசங்கமாய்ச்சத்தமாயெஞ்ஞானம்மன்னாநிற்கு  
மொருபரமசிவந்தன் னுளொளிர் தரக்கண்டெக்குமுயருண்மைஞானி  
கருதுடலாதியையடுத்தகாயிகாதிகளிணுரன்கரைந்தபந்தம். (ஈ)

தேகாதியிந்தியங்கனாமென்றுபுத்திபண்ணுஞ்சிதடருக்கே  
மோகாதியாங்கருமசம்பந்தமுண்டுமுழுஞானிக்கில்லை [டோ  
போகாதிப்பவஞ்சத்தைவளைக்குமிருள்கதிரோன்முன்புகுதலுண்  
யோகாதியாலுயர்ந்தீராதலின்மெய்ஞ்ஞானத்திற்கொப்பியாதே. (ஊ)

குரவனனுக்கிரகத்தால்வேதாந்தப்பேருண்மைகூரவோர்ந்து, வ  
ரமுறக்கொள்சிவஞானமொருகடிகையுறினறியாமரபிற்செய்த, பர  
வுபாதகமொழியும்பாடங் குறினறிந்துபண்ணிக்கொண்ட, விரவு  
கொடும்பாதகங்களனைத்துமொழிந்தகலுமெனவிரிப்பார்மேலார். (ஊ)

மொய்யொளியம்பலத்தாடுந் தம்பிரான்சேவடியோர் முகூர்த்  
தம்பானுண், மெய்யொளிரவுனி லறியாதறிந்தியற்று பாவமுறைவி  
ட்டுநீங்கும், பையொளிப்பாம்பணியு முருத்திரனையொரு நாண்முந்  
நாள்பரிந்துளுன்னி, னையொளிகொண்டறியாம லறிந்தியற்றுபாவ  
முறைநாசமாகும். (எ)

வண்ணெருந்தண்ணெபமாயவனை மலர்மகனைமதித்து முந்நாண்,  
மண்ணெழுநாண்முறை யுன்னிடிவறியாதியற்றிய பாவங்கண்மா  
யுந், தொண்டுபுனைந்தெழுநாளோர் மதிமுறையுன்னிடிநிந்துதோ  
ன்றச்செய்து, கொண்டுநின்றபாதகங்களனைத்து மொழிந்தேகுமெ  
ன்றுகூறுவாரே. (அ)

சீரார்சின்மந்திரநன்கொருபதினாயிரமன்பிற்செபித்திட்டாலு  
மேராரம்மாதுருகைபன்னீராயிரஞ்சேரவெண்ணினாலுங்  
காரார்வன்மலங்களையும்பிரணவத்தையோரிலக்கங்கணித்திட்டாலு  
நீரார் கண்டத்தளவைநின்றசபையோரிலக்கநீகழ்த்தினாலும். (க)

உந்தியளவறனின்றுவிதிப்படியைந்தெழுத்திலக்கமுன்னினாலு  
நந்தியகண்டத்துணைநீர்நின்றவியாகிருதிகண்காயமுன்றும்  
புந்தியுறவோரிலக்கமெண்ணினும்வாய்மெளனமுறப்பொலிந்திலக்க  
முந்தியசாவித்திரியெண்ணினுமெல்லாப்பாதகமுருங்குமாலே. (ஆ)

வயங்குவியாகிருதிபிரணவங்கொடுகடியுறைமாண்புசான்ற  
தயங்குபிராணபாமதித்தியமோர்பதினாறுகரமதாக  
வியங்குமொருமதியியற்றின்மழலைவாய்மைந்தர்களையிறுத்தபாவ [ர்.  
முயங்குபுநீங்கிடுமென்றுதுணிந்துரைப்பாருத்தமநூலுணர்ச்சிமிக்கா

(மேற்படிவேறு.)

மேவுபிச்சையனம்புசித்துவிரும்பான்றொழுவத்தினிதிருந்து  
பாவமானிசூக்கங்கள்பத்துத்தரநித்தியமாக  
வோவிலாமலொருவருடஞ்செபிக்கிடுமுருபாற்செருத்தற்  
கோவைவதைத்தபாவமுதற்கொடியபாவமெலாந்தீரும். (க2)

முந்நாளுபவாசம்புரிந்துமுழங்குங்கண்டத்துணைநீருண்  
மன்னுநின்றமுன்றுதரமருவகமருடணஞ்செபிக்கிற்  
பன்னுளியற்றுபாவமெலாம்பறந்துபோகுமிஃதுண்மை  
யென்னுமறைகொடுத்துரைக்குமேற்றமாரும்பெருந்தவத்தீர். (க3)

கையினையமேற்றுண்கொயத்திரியைநாளொன்றற்  
சூய்யவெண்ணாயிரமாகவோரேழ்நாள்கள்செபித்தாலுஞ்  
செய்யமுந்நாளுணவின்நிக்கூசமாண்டத்திருமனுவா  
னெய்யாகுதிநாற்பஃதுறநீளோமஞ்செயினுங்கெடும்பாவம். (க4)

சிவசங்கற்பங்களைவளரசியவாமீயசூக்கத்தைத்  
தவவுள்ளன்பிற்செபித்திடிற்காஞ்சனங்கள்ளியபாதகந்தீரு  
மவமில்புருடசூக்கத்தையவிடியந்தியசூக்கத்தை  
யிவராசையினெண்ணிற்குரவனில்லாட்புணர்ந்தபாதகம்போம் (க5)

முந்நாளுணவுநீத்தன்பின்மொழியும்புருடசூக்கத்தான்  
மன்னுச்சியவோமஞ்செய்யின்மருவுசகலபாவமும்போ  
முந்நாளுணவுவெறுத்தங்கமுழுதுநீறுதரித்தமரர்  
மன்னும்பரமசிவனையுன்னின்மாயுங்கள்ளுண்பாதகமும். (க6)

(கோச்சகக்கலிப்பா.)

உருக்கமிசத் துருபதையென்றுரைக்குங்காயத்திரியை  
மருக்கிளர்நீர்மூழ்கியைந்துதரமாணச்செபித்தாலுந்  
திருக்கிலவேதியெனுமிருக்குவையும்யத்கிஞ்சேதமெனு  
மிருக்குவையுமோராண்டுசெபிக்கினுமெப்பாவமும்போம். (௧௭)

தரசமந்தீயசூக்கத்தைத்தப்பாதுசெபஞ்செய்யி  
லுரவி லுணத்தகாதவற்றையுண்டபாவங்கழியும்  
பரவுறுமிந்திரசூக்கம்பகராறுமதிசெபிக்கிற்  
கரவுறுமாபாதகமுங்கழியுமெனமொழிவரால். (௧௮)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆயிரம்பிராணாமஞ்செய்தாலுமவிர்வியாகிருதிபிரணவ  
மாயிருஞ்சிராமந்திரத்தொடுகாயத்திரியைவார்நீரிடைமூழ்கிப்  
பாயிரங்குமுத்தரஞ்செபஞ்செய்துபளகிலம்மந்திரத்தாலே  
யாயிரந்திலவோமம்புரிந்தாலுமழியுமாபாதகமனைத்தும். (௧௯)

தித்தியம்பிராமமுகூர்த்தத்தினன்பினிறைமகாதேவகீர்த்தனத்  
தைப், பத்தியிற்செயினுங்கங்கைநற் காசி பகர்மறைசிவம்பொலிநீ  
றென், ரொத்தியலிவ்வைந்தாய புண்ணியத்தையுதயகாலத்தி லெந்  
நாளுஞ், சுத்தியோடிருந்துகீர்த்தனஞ்செயினுந் தொலைந்திடும்பாதக  
மனைத்தும். (௨௦)

கிரகணமயனங்கிளர்விதிபாதங்கிளந்தவிந்நாள் களி லன்பின்  
வரமுறுசிவகீர்த்தனம்புரிந்திடினுமாண்டபூரணையபரபக்கம்  
விரவுமட்டமிநற்சதுர்த்தசியாதிவாரமேவா திரையிந்நாள்  
பரமனைநினைந்துவி லாபுபுடைவீங்கப்பனவருக்கடிசிலூட்டிடினும். ( )

மகாமகநாளிற்சிவபெருமாற்குவாசநெய்யபிடேசஞ்செயினு  
முகாதசீர்மாசிமதியபரபக்கத்துறுசதுர்த்தசியில்வில்வத்தா  
னகார்வமிக்கெழப்பங்குணிக்கதிர்நாளினற்பலாசலரினன்மேடம்  
பகாதசித்திரையிற்சுகந்தமார்மலராற்பரமனைப்பூசைசெய்திடினும்( )

கங்கையின்மூழ்கிவிச்சுவநாதன்கழலிணைப்பூசையாற்றிடினுஞ்,  
சிங்கவோரையிற் பொன்னுறைதருபோது திகழ்கோதாவிரிமுழுகிடி  
னுந், துங்கமார்மாசிமகத்திற்பொன்முகரிதோயினுஞ்சோமநல்வாரந்  
தங்கமாவாசியைகதிர்வாரஞ்சத்தமி பொன்னியாடிடினும். (௨௩)

கந்தமாதனத்திற்சிப்பிராந்தியிற்சுகந்தபேரன்பொடுமூழ்கிப்  
பந்தநாயேற்குமொழித்தருளிராமேச்சுரர்மலரடிபணிந்தேத்திச்  
சந்தமாமறையோர்க்கன்னதானுதிதானநல்கினுந்தசதினங்க  
ளந்தமி லான்சிற்பைநடந்தொழினுமழியுமாபாதகமனைத்தும். (௨௪)



பாதகமனைத் துநிவிர்த்திசெய்கழுவாய்ப்பண்பினுன்மிக்கசந்நியாச  
மேதகுமதுதானுல்வகைத்தாகும் விசேடமொன்றற்கொன்றுதெரிவீ,  
ரோதரும்பாவ முலகிடைப்புரிந்தோ னுயிர்விடன்முறை சந்நியாசங்  
காதலிற்செய்யினுயிர்விடாதருள்கைக்கொண்டு மெய்க்கதியடைகுவ  
னல். (௨௫)

பற்பலவுரைத்தென் றிகழ்சிவஞானம்பரசிவதியானமாதேவ  
னற்புதநாமகீர்த்தனம்விபூதியக்கமாமணியன்பிற்புனைதன்  
மற்படுசந்நியாசமற்றிணையான்மாய்தராப்பாவங்களுள்வோ  
வற்புறுகழுவாயாமிவைமறைசொன்மந்தணமுரைத்தனமுணர்வீர்.()

நாற்பத்திரண்டாவது

கழுவாயுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௪௨-க்குத் திருவிருத்தம் ௮௩௫.

உ

நாற்பத்துழன்றவது

சிவத்தலத்தின்பெயருமங்கிருக்கும்  
பரன்பரைபெயருமுரைத்தவத்தியாயம்.  
(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

மாதவப்பெரியீர்பாதகக்கழுவாய்மந்தணமுரைத்தனமின்னும்  
பாதகநிவிர்த்திக்காகமாதேவன்படைத்தருடலம்பலவவற்று  
ளாதரம்பயக்குஞ்சிற்சிலதலமவ்வத்தலத்துறையிறைதிருப்பேர்  
பூதரம்பயந்தாடிருப்பெயரோடுபுகலுதும்விளங்குறவுணர்மின். (க)

கோழரையரம்பைக் குருத்தமீனுயர்த்தோன் குடைக்கியைகா  
ம்பெனவுயரும், வாழியம்படப்பைசூழ மரேசமாத் தலத்தமரிறை  
திருப்பே, ரேழுலகேத்தித்துதிக்குமோங்காரவீசன்மாங்குயின்மருட்  
டஞ்சொல், வீழியங்கனிவாய்ப்பராபரைதிருப்பேர்விளங்குறுசண்  
டிகேச்சரியே. (௨)

கதிரவன்சமழ்ப்பமுதிரொளிவிரிக்குங்கதிர்மணிக்கோபுரங்கரை  
கொன், நதிர்கடலுலக மேருவன்றமுமென் றயிர்ப்பவிண் ணுலகளாய்  
நிலையு, மெதிரறுள்ளமைத் திருப்பிரபாசமெனு நகரத்துறையிறை  
யோ, னுதிர்தலில்கருணைச்சோமநாதன் சீருமையவள்புட்க ரேட்ச  
ணியே. (௩)

பொற்புறவானம்பன்னிற்மீனம்பூத்தென்றியாவரும்வியப்பப்  
பற்பலதருக்கள்பன்னிற்மலர்கள்பலமலர்ந்தோங்குபுநிலையு  
மற்புதமிகுத்தநைமிசத்தலத்திலவிர்பவளக்கொடிசமழ்ப்ப  
விற்படுசடையோன்றேவதேவேசன்வீமலைபேரிலிங்கதாரிணியே.()



முழுவலிச்சேடன்கழுத்தடிசாய்ப்பொய்வலி மிக்கமோட்டா  
மை, கெழுமுதுகுளுக்கப்பாதலமிதித்துக் கிளர்ந்துதிக்கடைத்து  
விண்கீண்டு, பழுதறுபொற்கோபுரம்பலபொலியும் பாய்புகழ்ப்புட்கர  
தலத்திற், செழுமறையிறையிரீசாகந்தியீசன்றேவிநாமம்புருகடை.

மேனி லைமாடக்கொடிகள் விண்ணுரிஞவீழ்ந்தபொற்றுக்களின்  
முழி, வானிலையிரும்பொற்றலமெனப் பொலிந்துமன்னுமாடாடி  
நற்றலத்துத், தேனிலையுணர்ந்தோராயிரங்கோடிசிறையளிவீழ்ந்துமு  
துழக்குங், காணிலைமதலைக்கண்ணியாளுடாடிசனங்கற்புமையிரதி. ( )

வட்டவாய்க்கமலமலரினின் நிழிந்துமடையுடைத் தோடுபைந்  
தேறல், சட்டவானணவுமரம்பைகள் சாய்த்துத் தாற்றிளங்கமுகையு  
மாய்க்கு, முட்டறுமருசப்பெருவளச்சண்ட முண்டியென்றுரைத்தி  
டுந்தலத்தி, லட்டமூர்த்தங்கொண்டருளிஞன்றண்டிச்சுரனவிரம்  
மைதண்டினியே. (எ)

அருப்பிளமுலையார்மைந்தரோடாடலறிந்தனப்பேடுநன்குவந்து  
விருப்புறுசேவலோடினிதாடும்வியன்றடப்பாரபூதிக்க [வியப்  
ணைருப்புமிழ்கொடுங்கட்டானவர்மருவுநெடுமதின்முன்றும்வெந்த  
பொருப்புவிற்குழைத்ததம்பிரான்பாரபூதியீசன்பரைபூதி. (அ)

மறையொலிமுழக்கமெழுக்கடன்முழக்கும் வட்கிடவோங்குநாகு  
லத்திற், கறையறுசெம்பொன்றிரித்துவிட்டனையகதிர்ச்சடைப்பிரா  
னகுலேச, னிறைமணங்கான்றுகடைகுழன் நிருண்டுநெரிந்துநெய்  
த்தமைந்துதண்ணென்று, நறைமலர்ப்பிணையல்சுமந்தொளிர்கூந்த  
றையகிதிருப்பெயர்நகுலை. (க)

கொடியிடைமடவாருசலாடிடுங்காற்கொழுமணியூசலினியைத்த  
கடிமணிவடம்பூட்டியசீமுகசைந்துகற்பகக்கிளையையுமசைக்கு  
மடிவறுவளமைப்புதுமலர்ச்சோலைவயங்கரிச்சந்திரநகரி [யே.  
லடியினன்றனக்குமருள்பரனரன்மானினையகணம்மைசண்டிலைக

இறவுளர்மடவாரறையுரற்குழியினிடித்திடுமெனன்மாவுறப்பா [க்கு  
லுறவுயர்கோட்டுத்தேத்தடைபிறையாலுடல்கிழிந்தின்னறவொழு  
மறமலிசாரற்சீபருப்பதத்திலமர்பரன்றிரிபுராந்தகனே  
நறமலிகூந்தற்கொடியிடைச்செவ்வாய்நாயகிநாமமாயாவி. (கக)

வால்வளையுயிர்த்தபருமணிக்ஞவையுமராளவெண்கினைகளுமயங்குங்  
கால்வயிற்கயன்மீன்காயமீனுதிரக்கடுப்பொடுபாய்செபேச்சுரத்தி  
னால்வயினமர்ந்தபுண்ணியப்பெருமானவிர்திரிசூலீசெனன்ப  
பால்வளஞ்சமழ்க்குமழலையங்கிளவிப்பரைதிரிசூலினியம்மை. (கஉ)

அட்டிலவாய்க்கழுநீர்கால்பரந்தோடியரம்பையம்படப்பையுணிரம்பி  
மட்டிலாக்கருப்பங்கழனியும்பாய்ந்துமன்னுமாயிராதகேச்சுரத்திற்  
கட்டியநாகக்கச்சையான்றிருப்பேர்கரைதருகுக்குமேசன்சீ  
ரொட்டியகயற்கணம்பெருமாட்டிக்குறுபெயர்க்குக்குமையென்ப. ( )

அன்னமென்னடையாராடலிற்றருக்கோட்டவிரிழை சூட்டுபு  
மறப்பத், துன்னலிற்சோதியென்னவத்தருத்தோன்றும்பொழில்  
சூழமாகாளத், தின்னலமெமக்குமருளுமாதேவ னியாவருமேத்துமா  
காளன், கன்னலம்பாகுங்கைப்புறமொழியுங் காமருதேவிசங்கரியே.

தும்பிகள் குடையமலரினின் றுதிர்ந்த துகட்பொதிவானயாறடைப்ப  
வம்பியல்சோலைவிண்கிழித்தோங்குமத்தியமப்பெருந்தலத்து  
வெம்பியதறுகட்கூற்றுயிர்குடித்தவிற்றகழலுடைப்பிரான்சருவ  
னம்பிலையயில்வேலனுச்சியதடங்கணம்மைதன் பெயர்சருவாணி. (1)

சூறவர்களிறடிக்குரலறைப்பசப்பிக்குஞ்சரக்கன்றுகளனைத்தும்  
விறலுறப்பிணித்துமிதிக்கவிட்டளக்குமிசுவளமோங்கியசார  
னிமலிபுகழ்க்கேதாரமால்வரையினின்மலப்பரமனிசானன்  
மறமலியயில்வேறடற்றுறப்பொலிகண்மா துமைமமார்க்கதாயினியே. (2)

ஊடியமந்தியுவப்புறக்கடுவனுள்ளநெக்குருகுறப்பணிந்து  
நீடியபலவின் குடக்கனிசூன்றுநெடுஞ்சுளையெடுத்தெடுத்தருத்துங்  
கூடியகுளிர்ப்பைம்பொழிற்பயிரவத்திற்கோமளப்பிரான் பயிரவனை  
வாடியமருங்குற்புடைத்தெழுகொங்கைமலைமகள் பயிரவியென்ப. (3)

பொறிகளைந்தவித்து முக்குறும்படக்கிப்புணர்முதுக்குறையுடை  
யாராய், நெறியினின்றொழுகு நெடுந்தவப்பெரியோர்நீங்குளுதுறை  
திருக்கையயி, னறிவினிற்சிறந்தோருள்ளகக்கோ யிலமர்ந்தவன்  
பிரபிதாமகேசன், வெறிமலர்ப்பிணையற்கருங்குழற் செவ்வாய்வித்தகி  
மங்களேச்சரியே. (கஅ)

அகவிதழ்க்குமுதமலர்ந்து செங்கமலர்ந்தவிர் நித்திலங்கொழித்  
துப், புகரறப்பொலிந்து காண்பவர்கண்கள் பொருக்கெனக்கவர்தட  
ஞ்சூழ்ந்த, நிகரறுகுருக்கேத்திரதலத்தெங்கணின்மலப் பராபரன்  
ரூணு, சுகமுகங்கவிழ மொழியுமின்சொற் கோற்றொடிதாணுப்பிரி  
யையென்றுரைப்பர். (கக)

பந்தியின்மடவார்செங்கையிற்செம்பொற்பந்துகொண்டாடுதேனக்கி  
மந்தியுநரந்தப்புதுக்கனிகொண்டுமகிழ்வினின் ரூமம்பொழில்சூழ்  
நந்திலாத் துலத்துவானவர்க்கரியநாயகன்சுயம்புவாநற்சீ  
ருந்தியகருணையெம்பெருமாட்டியுயர்சுவாயம்பவியென்பர். (20)

புண்ணியவடியார்மேனியினிரம்பப்பூசியநீற்றொளிபரந்து  
நண்ணியவிரவும்பகலெனவிளக்குநல்விமலேச்சுரதலத்தி [கார்  
லெண்ணியவெண்ணியாங்குமெய்யன்பர்க்கியைப்பவன் விச்சுவேசன்  
மண்ணியபளிங்கேயென்பொலிகரியவார்சூழன்மா துவிச்சுவேசி. (1)

மாடமேன்மடவாரூடலினித்தமலைகளாவயிற்கிடந்து  
பாடல்சால்பச்சைக்கோடகச்செலவின்பதந்துளைத்ருங்கனகலத்தில்  
வேடனிற்சென்றுவிசயனிற்பொருதவில்லிலானுக்கிரேச்சுரனை  
தோடலர்கூந்தற்செய்யவாய்வெண்பற்கடர்த்தொடியுக்கிரேச்சரியே.

தழைதரு பொழிற்றாய் சினைக்கரத்தணைத்துத் தயங்கருப்பின  
முலைதிறந்து, விழைதருதும்பிமழக்களுக்கினிமைவிரவுதேம்பாலினி  
நூட்டிப், பிழையறவளர்க்கு மட்டகாசத்துப் பெருந்தகைமகாநந்  
தேச்சரணே, கழைவிலுமலர்வாளியுங்கரத்தமைத்தகாரணிமகாநந்  
தேச்சரியே. (௨௩)

பேடையஞ்சரும்பர் கனிந்துதாலாட்டப் பிள்ளையஞ்சரும்பர்  
துஞ்சறும்பூ, வோடையுந்தடமுஞ்சுழ்தரவோங்கியொளிர் திருமகேந்  
திரத்தலத்தி, லாடையெண்டிசையாக் கொண்டநம்பெருமாற்கமை  
திருப்பெயர் மகாந்தகேசன், வாடையினொசியுங் கொடியனமருங்  
குன்மாதுமைமகாந்தகேச்சரியே. (௨௪)

விரவுமாங்குயிறன் பேட்டினையணைத்து மென்சூடம்பையையுற  
நோக்கிப், புரவுபூண்மைந்தர் மகளிரையணைத்துப் பொற்றமாதவி  
நறுஞ்சூழ, லரவுறப்புருந்தின்பார் தருஞ்சோலையுடுத்தமீமத்துவானோ  
ர்கள், பரவுநம்மிறைமீமேச்சரணுமையாள்பன்னுமீமேச்சரிபென்பார்.

கதிர்குழைகிழித்துக்குமிழ்மிசைமறிந்து கருவரிசெவ்வரியமை  
ந்து, முதிர்சினங்கொண்டு கூற்றொடும்பொருத முடங்கல்விட்டழை  
த்திடுங்கண்ணா, ரதிர்சிலம்பொலியுமேகலை யொலியுமராமனைவத்தி  
ராபதத்துப், பிதிர் தலில்கருணைப் பிரான்பவனண்டம் பெற்றதாய்  
பவானியென்றுரைப்பார். (௨௬)

ஆதுலர்க்கம்பொன் முதலியவளிப்போ ரங்கைநின்றொழுக்கிய  
புனல்பாய்ந், தோதுசெய்ப்பரப்பிற்குழெலாம்வளர்க்குமுறுவளவரு  
த்தகோடிக்கண், காதுவைச்சூலபாணியன்மாயோகீசன்காமருதுடியி  
டைப்பூம், போதுமொய்த்தவிர்ந்தகருங்குழற்செவ்வாய்ப்பூரணபரை  
புருத்திராணி. (௨௭)

பருமணிக்குவையுஞ்சந்தனக்குறடும்பாவடிக்களிற்றுவெண்கோடுங்  
குருமலர்க்குவையுமுருக்கிற்றுணியுங்குலையுறவெற்றிடுங்கங்கைத்  
திருநதியுடுத்தமருவவிமுத்தத்திருத்தலத்திறைவன்மாதேவன்  
மருமலர்க்கூந்தல்வாணுதற்செவ்வாய்மங்கைநல்லாள்விசாலாட்சி. ()

விண்ணகங்கீண்டு திசைமருங்கடைத்து விளங்குபொற்கோபுர  
நோக்கிக், கண்ணகன்மேரு விதுவெனக்கருதிக். கதிரவன்வலஞ்செ  
யங்காட்சி, மண்ணகம்போற்று மகாலயத்தலத்துமதிமுடிப்பரனுருத்  
திரணே, பண்ணகங்குழைக்குங்குதலையந்தீஞ்சொற்பயன்மதிநுதன்  
மகாபாகை. (௨௮)

இழிபவரேனுஞ்சென்றுபோற்றெடுப்பினிந்திரன்மாலயன்முதலோர்  
வழிபடத்தக்கபுண்ணியமளித்துவயங்குகோகருணநற்றலத்திற்  
கழிமடமுடையேனுள்ளமுங்குடிகொள்கண்ணுதன்மாபலவீசன்  
பழிதபுகருணைத்திருவுருப்பிராட்டிபத்திரகரணிகைமாதோ. (௩௦)



நீட்டுசெஞ்சடையர்புண்ணியநீறுநிலவியமேனியரின்பங்  
கூட்டுநன்மூலவாகமநெறியோர்குழாம்புகழ்பத்திரகரணத் [வன்சீர்  
தேட்டுமென்மலரோனிருங்கடற்கிடந்தோனிருவருமறியொண்சி  
பூட்டுமங்கலநாணிலகுகந்தரப்பூரணபரைபத்திரைமாதோ. (௩௧)

கடகரிமுழக்கும்வாம்பரிமுழக்குங்கதிர்மணித்தேருருண்முழக்கும்  
படரியமுழக்குமரூத்திருவீதீபலமலிதருசுவன் னுட்சத்  
தடர்சினங்கதுவுங்கூற்றுயிர்குடித்தவரன்சகத்திராட்சவீச்சுரனே  
மடமறுத்தெனயும்புரந்தருள்பணிமால்வரைமடமயிலுற்பலாட்சி.

இப்பிவாய்முத்தும்வலம்புரிமுத்தும்வெவ்வேறு  
திப்பியம்பயப்பத்திரையெடுத்தெறியுஞ்செழும்புனற்றூணுநற்றலத்தி  
லொப்பிலியிளங்கோவினரிருபேருமுணரொணு னுணுவீச்சுரனே  
கொப்பியல்வள்ளைச்செவிக்கருங்கூந்தற்கோற்றொடிதாணுவீச்சரியே

தாழைமுப்புடைக்காய்வெடிபடுவானைதாக்கலிற்பற்பலவீழ்ந்து  
வாழையங்கூன்றகுலைபலசாய்க்கும்வண்கமலாலயத்துலகீ  
ரேழையும்புரக்கக்கருணையினுருக்கொண்டிருந்தருளிறைகமலேசன்  
மாழையந்தடங்கட்சிற்றிடைத்திகழ்நின்மலைகமலேச்சுரிமாதோ.

துறைதுறைதேர்நுமிப்பியுஞ்சங்குஞ்சுன்முதிர்ந்துயிர்த்தவெண்முத்  
கறையிரவொழியநிலாக்கதிர்விரிக்குங்காமருதடம்பலவுடுத்த [தங்  
நிறைபுகழ்ச்சாகண்டலப்பெருநகரினின்மலப்பிரான்கபர்த்தீசன்  
மறைமுடிவுணராப்பேரருட்சொருபமங்கலைபிரசண்டேச்சரியே. ( )

அச்சணங்குறுத்தியம்பலத்தயிலுமனுக்கியகண்னுழத்தியர்க  
ணச்சியகழனிக்களைகடுகாலேநகுவரப்பமைமடைக்குழிசி  
கச்சபமெடுத்தமுடுந்தண்மருதக்காமருகுரண்டத்திலிறையோன்  
மெச்சியவூர்த்துவரேதசேசன்னேமிளிர்நிரிசந்தியைவிமலை. (௩௬)

மாங்குயின்மருட்டிப்பூவையைச்சவட்டிவன்னியையச்சுறவெருட்டிப்  
பூங்கரும்பனுக்கியமுதினிற்கனிந்தபொங்குதீங்குதலையஞ்சொல்லா  
நீங்குரூதாடுந்தளிரிளஞ்சோலைநிறைந்தமாதோடநற்றலத்தி [ர்  
லோங்குசீரிறைவன்மேகாற்கடன்விமலவுமைமகுடேச்சரியம்மா. ( )

வார்கிழித்தெழுந்நுவிம்மியண்ணைநுமார்பிடமனைத்தையுங்கவர்ந்து  
நேர்நுசுப்பந்தோபொறெனெனவரற்றநெடுங்கிளிப்படைதருமுலையா  
ரார்தருபாடலாடல்களரூதவரங்கமார்மண்டலேச்சுரத்திற்  
சீர்தருகோமான்சீகண்டேசன்மெய்த்திகழ்பரைசாண்டேச்சரியே. ( )

வலம்புரித்தடத்துமழகதிர்ப்பருதிவானவர்பலருதித்தாங்குப்  
பொலம்புரிசெந்தாமரைபலமலரும்பொற்றகாலஞ்சுரநகரி  
னலம்புரியடியாருள்ளகத்தொளிநுநாயகனீலகண்டேசன்  
கலம்புரிகொங்கைக்கோற்றொடிச்செங்கைக்கருங்குழையகிகாளி. ( )



சுரும்புபாண்பாடமுறுக்குடைந்தலர்ந் துதூந்ருவழிதரப்பொழியு  
மரும்பலர்வெண்டாமரைமிசைப்பனுவலாட்டிபோலன்னங்களமரும்  
விரும்புபைந்தடஞ்சூழ்சங்குகன்னத்தில்விமலன்மகாதேசசேசன்  
சுரும்புமந்தேனுமமுதமுங்கைப்பழக்கழறுமின்சொற்பரைதொனியே

சங்கினமுயிர்த்தநித்திலங்குவிந் துதடவரைபோன்றுதோன்றுதலா  
லங்கிளர்வானோர்வெள்ளிவெண்கயிலையாமெனவஞ்சவீசெய்யும்  
பொங்கியவளத்தூலேச்சுரத்தலத்திற்புராதனப்பரமன்றுலேசன் [ர்.  
கொங்கிவர்ந்திருண்டுநெய்த்தெழிலார்ந்தகோதைதூலேச்சுரியென்பா

கறையுடைக்குவிசத்தண்ணலங்கமலக்கடவுளுமாயனுமற்ற  
விறையுடைத்தேவர்யாவருமென்றுமேத்திடும்வியாக்கிரபுரத்தின்  
மறைமுடியிடத்துநாயினேனுளத்தமன்னியபிரான்சபாபதியே  
பறையருண்மிசுத்தபிராட்டிபத்திரசபாபதியீச்சுரிமாதோ. (௪௨)

இத்தகுமேன்மைத்தலங்களினியைந்தவெத்தலத்தாயினுமடுத்திச்  
சித்தமாசொழியவிரும்புதுருவர்திருப்பெயரார்லருச்சனைசெய்  
துத்தமச்சேவைசெய்தவண்வதியினொழிதரும்பாதகமனைத்தும்  
வித்தகமுனிவீர்பஃறலத்துள்ளும்வியாக்கிரபுரநனிவிசேடம். (௪௩)

(கலிலைத்துறை.)

அணையமாதலத்தவிர்சிவகங்கைநீராடிப்  
புணையுமம்பலத்தாடிபொற்பாதமும்போற்றி  
வினையிலைந்தெழுத்தாயிரத்தெண்டரம்வியி  
னிணையநித்தியஞ்செபிக்கினைப்பாவமுநீங்கும். (௪௪)

படருமேடமாமதில்லாதிரைபருவத்து  
மிடபமாமதிவிசாகத்துமிதுனவேர்மதியிற்  
றொடர்பின்பக்கமட்டமியினுஞ்சொற்றபின்பக்கக்  
கடகமாமதியுறுசுதூர்த்தசியினுங்கலந்தே. (௪௫)

சிங்கமாமதிப்பூரணையினுந்திகழ்கன்னித்  
துங்கமாமதிச்சன்மநாள்சுடர்முன்வாரத்துந்  
தங்குறுந்துலாமதியிடைத்தயங்குமுத்திரத்தும்  
பொங்குகார்த்திகைமதியிற்கார்த்திகையினும்புணர்ந்தே. (௪௬)

நிகரிலாத்தனுமதியிலசதிரையினுநிலவு  
மகரமாதம்புசத்தினுமாசினன்மகத்தும்  
புகரில்பங்குனியுத்திரத்தினும்புகன்றடைந்தே  
பகருநூல்விதிப்படிசிவகங்கையிற்படிந்து. (௪௭)

புண்ணியத்திருநீறுடல்புசியைந்தெழுத்து  
மெண்ணியம்பலத்தாடிதன்றிருவடியிறைஞ்சிற்  
கண்ணிலாப்பிரசித்தபாதகங்களுங்கழியும்  
விண்ணுளார்புகழ்மேதகுமுனிவீர்காளின்னும். (௪௮)

அத்தலத்தின்மாமறையவர்க்கமைந்த ஞானியர்க்குச்  
சுத்தமாளிகைமடஞ்செய்து சூழன்பிற் கொடுத்து  
வைத்தவன்னபாளுதிகள்வழங்கினுமொழியும்  
பொத்துபாதகமனைத்துநன்முத்தியும்புணரும்.

(சக)

மறைசொலத்தலநிகர்தலம்வானத்துமில்லை  
நிறையுமத்தலவாசமேயுத்தமநெடிதா  
வறையுமபுண்ணியமுடையவர்க்கேயதுகிடைக்குங்  
கறையிலத்தலமான்மியங்கரையயான்வலனே.

(௩௦)

நாற்பத்துமூன்றாவது  
சிவத்தலத்தின்பெயருமங்கிருக்கும்  
பரன்பரைபெயருமுரைத்தவத்தியாயமுற்றிற்று.  
ஆ அத்தியாயம் சக-க்குத் திருவிருத்தம் அஅ௩.

உ

நாற்பத்துநான்காவது  
திரவியசுத்தியுரைத்தவத்தியாயம்.  
(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

வேதமுயராகமநன்மிருதிபுராணங்களெலாம்விளங்கவேர்ந்து  
மாதவத்தின்மேம்பட்டுமாதேவனடிக்கன்புவயக்கிநிற்பீர்  
பாதகந்தீர்க்குந்தலமவ்வத்தலத்தினமர்பரமன்பரைநாமங்கண்  
மேதகச்சொற்றனமினிமேற்றிரவியசுத்தியுமினி துவிள்ளுவாமால். (1)

திரவியந்தானான்மாவனான்மாவென்றிருவகையாஞ்செப்புமுன்ன  
துரமிசுசச்சிதானந்தவான்மாவென்றியாவர்களுமுரைக்கும்வத்து  
பரவுமதுசயஞ்சுத்தஞ்சத்துமுதன்மூன்றனுள்ளும்பகருஞ்சத்து  
விரவசுத்தஞ்சத்துடைச்சம்பந்தமாகாமையின்மெய்சுயமேசுத்தம். (2)

அறைசடமாகாமையினாற்சம்பந்தமசுத்தமாகாமையாற்சீர்  
நிறைசித்துஞ்சயஞ்சுத்தம்பிரமன்முதலுயிர்வேண்டுநீர்மையான்மன்  
முறையுதித்தலொடுக்கமற்றுவிசுவாசபாத்திரமாய்மொழியுமான்மாத்  
துறைகொள்சொரூபமதாகியுறலானந்தமுமெய்சுயமேசுத்தம். (3)

ஆதவினானான்மாவுக்கசுத்தமில்லையடர்மாயாவுபாதியாலே  
யோதசுத்தம்போற்றேற்றுமுறுகருமத்தாலான்மாவுறுதுசுத்தம்  
வேதநவிலக்கருமத்தாற்பவம்போய்மெய்ஞ்ஞானமேவுகாலத்  
தேதமுறுமசுத்தமாத்தோன்றூதுசுத்தமாவிலகமன்றே. (ச)

பேதமறுவேதமுணர் பெரியீர்காள்பின்னரறைந்ததுமிரண்டாங்  
காதலுறுத்தியான்மீகமாதிபவதிகமென்னக்கரையிவற்று  
ளோதலுறுமுன்னதுடலிந்திரியாதிகள்பின்னதுரைக்குங்காலே  
மேதகையீர்பூதபவதிகமென்றுநூலுணர்ந்தோர்விள்ளுவாரே. (௩)

ஓதியசற்கருமத்தாற்பரசிவதியானத்தாலுயிர்கொல்லாமை  
யாதியநற்றருமத்தாலுடற்குமகிட்டானதெய்வமவிர்முக்கண்ணை  
னீதியதியானத்தாலிந்திரியம்பிராணனுக்குநிடேதசின்னை  
காதியதாற்றியானித்திலயப்படலான்மனாகிகட்குங்காணுஞ்சுத்தி. ( )

உடலாதிசுத்தியினால்யான்சுத்தானைனென்றுணர்ந்துகோடல்  
விடலாகாவியாவகாரிகசுத்திமெய்ச்சிவபாவனையால்யாவு  
மடலாருஞ்சுத்தியாமாதிபவதிகப்பொருள்கட்கசுத்தமுண்டு  
சுடலார்தீக்குறுபுகைபோலதற்குவிதிப்படிசுத்திதொகுக்கவேண்டும்.

சுட்டபுதுமட்கலன்சண்டாளராதியர் தொட்பட்டாலப்போ  
தே, விட்டுவிடல்வேண்டுமழலுரூப்பசுமட்கலமாகின்மேன்மையா  
கச், சுட்டவறலாற்றுவித்தருப்பைநீர்ப்புரோக்கணமுந் ததையச்  
செய்யி, னொட்டலுறுஞ்சுத்தியெனவொட்டலர்மும்மதில்பொடித்  
தானுரையுரைக்கும். (அ)

ஆண்டபின்மட்கலம் பின்னொராதியர் தொட்டாலொழிக்கவா  
ளாமுன்னேன், மாண்டவழற்காட்டுபுகுசோதகத்தாற்சுத்திவயக்குக  
தீச்சுட்ட, பாண்டமலசம்பந்தப்படினொழிக்கவழன்முழுகாப்பாண்  
டமாகி, னீண்டகுசோதகமாதியாற்சுத்திபுரிந்துசுடனீதியாகும். ( )

செய்யுமகந்தனக்குரியதாருபாத்திரம்பூத்ததெரிவைமுன்னோர்  
கையுறத்தீண்டிடிற்பழையதெலொழிக்கநவமாகிற்கதிர்தருப்பை  
பெய்யுமறலாற்சுத்தியமைக்கசுத்திபுரியிடத்துப்பேசுந்தேச  
மையகாலந்திரவியப்பயன்றனுபபத்தியறிந்துசெய்க. (க0)

தண்டுலந்துரோணமேற்படச்சமைத்தவன்னத்தைத்தகுதியில்லார்  
கண்டுதொடினக்காலமாபத்துக்காலமெனிற்களங்கநீங்க  
மண்டுபுனலான்மண்ணிக்குசோதகத்தாற்சுத்தியினவயங்கச்செய்க  
விண்டுரைத்ததுரோணத்திற்குள்ளாகிற்பேசாமல்விடுதனீதி. (கக)

பக்குவதானியங் குடமொன்றற்கதிகமாயிருக்கப்பண்பிலீனர்,  
தொக்குறத்தீண்டிடுவரேற்குசோதகபுரோக்கணத்தாற்சுத்திசெய்க,  
பக்குவதானியமரிசி பாரமொன்றிற்குறைந்திருக்கப்பண்பிலீனர்,  
தொக்குறத்தீண்டிடினொழித்துவிடல்வேண்டுமென்றுரைப்பார்  
தொன்னூலாய்ந்தோர். (கஉ)

ஒருபாரமுதவிரண்டுபாரம்வரையெனிற்கமுவியுறுக்கசுத்தி  
யிருபாரதண்டுலமேற்படிற்புரோக்கணசுத்தியியைக்கவாறு  
தருபாரவரிசியனம்பூத்தமினார்சண்டாளர்தீண்டின்மண்ணல்  
குருபாரம்பரியமுளீர்சுத்திமேற்படிற்குசோதகத்தாற்சுத்தி. (கங)

உடுத்தகலைசண்டாளர்தீண்டினனைத்தொலிக் திடலானுண்டாஞ்  
சுத்தி, யடுத்தகலைதூசமுடையவிர்கம்பலங்களாதியாவுங், கடுத்த  
விழிகுலத்தவர்தீண்டிடிற்குசோதகப்புரோக்கணத்தாற்சுத்தி, விடுத்  
தலிலானுண்டாகுமென்றுரைப்பார்முழுதுணர்ந்தமெய்மையோரே.



தண்டுலந்தானியங் குளம்பாறயிரிவைகளிற் காகந்தனைமுன்  
 னுன், மண்டுகொடும்பறவைகள்வாய்வைத்திடின வாய்வைத்தவிடம்  
 வாரிப்போக்கிக், கொண்டெருப் போதகநீற்றூற் சுத்திசெய்யலாங்  
 கொழுநெயெண்ணெ, யெண்டுகள்சேர்பாத்திரத்தினிருந்திடிற்புரோ  
 க்கணத்தாலியையுஞ்சுத்தி. (கடு)

நாடரியபொருள்கிடைப்பிற் புரோக்கித்துவாங்கன்முறை நகமு  
 ரோமங், கீடமிழிசுருமிபடினகற்றுபுநெய்நீறுகிளர்குசோதகத்தாற்,  
 பாடமைசுத்தியைப்புரிக பிண்டியினுலமைத்த பண்டம்பகர்விலைப்  
 பாற், கோடல்செய்ஞ்ச்சியத்தாற் சுத்திசெய்து புசித்தன்முறை  
 கூறுங்காலே. (கசு)

மேவியவுலோகபாத்திரங்கள்சுராபரிசமுறின்மேவுஞ்சுத்தி  
 பாவியதீயிடைக்காட்டவிழிஞர் தொடினமண் ணுதலாற்படுமேசுத்தி  
 மாவியரூம்பிரம்புளியாற்சுத்தியாம்விபூதியான்மண்ணினீராற்  
 பூவியலுலோகபாத்திரமெலாஞ்சுத்தியுறும்புலமைமிக்கீர். (கஎ)

பூத்தமடவார்புசித்தகஞ்சபாத்திரநன் குபொலிமண்ணிட்டுத்  
 தேய்த்தறலிற்சுழுவதலாற்சுத்தியாந்தீர்த்தயாத்திரைதேயத்து  
 வாய்த்தவபாயஞ்சிவவுற்சவமிக்காலங்களின்மெய்யங்குமாறு  
 நீத்தவிழிஞர்களுநிணுந்தோடமிலையென்றுரைப்பார்நீதிவல்லோர்.

அறைபிரதிலோமரனுலோமர்தொடுமுலோகபாத்திரங்களம்ம  
 றிறைபுனலிலோரிருபான்றரநன் குகழுவுதலானிகழுஞ்சுத்தி  
 யுறைதருகற்பாத்திரநீறிட்டிருபத்தொருதரமண் ணுறவாஞ்சுத்தி  
 கறையறுசங்காதிகணீறிட்டறலிற்சுழுவதலாற்கதிக்குஞ்சுத்தி. (கசு)

பற்பலகூறுவதென்னை திரவியங்களென்றுரைக்கப்பட்டயாவும்  
 பொற்புறுகாரணரூபமாகவுமக்காரணந்தான்புகர்தீர்ந்தோங்கு  
 மற்புதமெய்ச்சிவரூபமாகவுமுட்டெரிந்துகொண்டவதீதவாழ்க்கை  
 யெற்பெறுநித்தியசுத்தஞானிகளுக்கசுத்தமென்பதில்லைமாதோ. (

நாற்பத்துநான்காவது

திரவியசுத்தியுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் சச-க்குத் திருவிருத்தம் ௯௦௫.

உ

நாற்பத்தைந்தாவது

உணத்தகாப்பொருளுரைத்தவத்தியாயம்.

(கோச்சகக்கலிப்பா.)

விரைத்தகடுக்கையந்தொடையுமிளிர்ந்தியுங்குளிர்மதியுந்  
 திரைத்தடவாரிதித்துகிர்நேர்செஞ்சடையிலணிந்தபிரான்  
 குரைத்தகழற்பதம்பணிவீர்குலவுதிரவியசுத்தி  
 யுரைத்தனநான்மறையுரைக்குணத்தகாப்பொருளுரைப்பாம்.



ஆகாரசத்தியினாலவிர்த்தசத்தியும்  
போகாதசிவஞானம்பொருந்தமதனாலுடனே  
மோகாதிபந்தமறுமொழி தருமச்சத்தியின்றேல்  
வாகாருஞ்சித்தசத்தியமுதலியவைமருவாவே.

(௨)

ஆதலினன்மறைகழிந்தவனைத்துமுண்தொழிந்திடுதன்  
மேதகுசத்தியதாகும்விளம்புமி துகருமிகட்கே  
சாதல்பிறப்பில்லாராய்த்தாமேதாமாய்நிற்கும்  
போதமி குஞானிகட்கபோச்சியமொன்றேனுமில்.

(௩)

சிவஞானிபவஞ்சமெலாஞ்சிவமாகக்காண்பதனாலு  
லவமாகாப்போச்சியமெல்லாமவற்கென்றையுமறை  
பவமாயமுயன்றீர்சொப்பனப்பவஞ்சஞ்சர்க்கிரத்தி  
லெவனாமற்றதுபோன்றானிக்கிலைசாக்கிரப்பவஞ்சம்.

(௪)

சாக்கிரப்பவஞ்சமெலாந்தானாகியிருத்தலினால்  
போக்கறுபோச்சியமாயெலாம்புசிக்கப்பட்டனவாந்  
தாக்கவிருக்கின்றதெனஞ்சத்தைதானெடுத்திரைக்கிற்  
றாக்கவினாந்தருசிவசொருபமாகையினாலும்.

(௫)

சொற்றசத்தைக்கயல்யாவுஞ்சுனியமாகையினாலும்  
பொற்றஞானிக்குவேருனபோச்சியமுளதென்  
றுற்றுரைக்கிற்குற்றம்வருமோங்குமாயையுமவற்குப்  
பற்றுசிவசொருபமேயாத்தோன்றும்பகருங்கால்.

(௬)

பெருகார்வத்துடன்யாரும்பேணுசிவஞானியர்க்குத்  
தருகாதல்விதிவிலக்குச்சற்றேனுஞ்சொற்றிலினன்  
மருவான்மஞானமிலாமறையவர்க்குவகுத்துரைத்தான்  
நிருகாருமுளத்தனுகாத்தெய்வசிகாமணிமாதோ.

(௭)

கஞ்சமிருவகையுள்ளிகண்டகக்காற்குக்குடமொ  
யெஞ்சலிலாக்கருங்கேழலீருள்ளியுருக்கந்த  
நெஞ்சமுவவாவிரதநிகர்த்தபொருடருப்பாலான்  
விஞ்சபலவினுமிங்குவிட்டபலவகைப்பொருளும்.

(௮)

சூட்டுவாரணச்சேவற்றுணைப்பேடைச்சினைக்குநிகர்  
காட்டுவமுதலங்காயுங்கண்சிவப்பவெதிர்த்தோரை  
மாட்டுகமுக்கடைநிகராவயங்குமுருங்கைக்காயுங்  
கூட்டுறுமண்ணமுக்குறைநீர்கொண்டாக்குங்கசட்டுப்பும்.

(௯)

பாடனமிராசீவம்பகருரோகிதமென்னக்  
கூடரப்புனறிரிமீன்குலங்கொத்தைப்படுகுரண்டங்  
கோடர்பைந்தளிர்மாழைக்கோட்டுறைகோகிலமற்றுத்  
தோடரமலர்ச்சோலைசூழநகர்ப்பல்பறவைகளும்.

(௧௦)

இந்திரியமிரண்டியக்கமிரவண்ஞ்சுகரங்கோசு  
நந்தியகட்சம்பந்தநலமிலாப்பலபொருளுஞ்  
சந்தமிலாப்பழஞ்சோறுமுதலியவுந்தணவாமே  
கந்தமலர் துவன்றுதருக்கான்வாழ்க்கையுடைச்சசமும்.

(௧௧)

கருங்காகங்கொடுஞ்செவிநாய்கடும்பூனைகோகிலந்தீ  
வருங்காலவிடம்பொழியுமாசுணஞ்செற்றிடுநகுலம்  
பருங்காதல்கொண்டிவைகள்வாய்வைக்கப்படுபொருளுஞ்  
சுருங்காதவேதபாகியன்றொடப்புட்டிடுபொருளும்.

(௧௨)

சூரப்பிளவில்லிருகமுயிர்தொன்றுவிருகத்தசையுண்  
டுரப்பியுழல்விருகமுமூர்க்குருவியனநேமிப்புள்  
கரப்பில்சாரசங்காகங்கழுக்குகிளிபூவைபரி  
வரப்பில்வலிக்கரிநுணலைமலமனைந்தபலபொருளும்.

(௧௩)

நரர்கயங்கோமேதிபரிநகமைந்துபெறுமிருகம்  
விரவுறுசெம்மறியாடுவள்ளாடுமற்றிவற்றூன்  
கரவுறுகட்பரிசமுறுகழிமீனாச்சியநறும்பால்  
பரவுபனைதெங்குறுகள்பாருமுழைநீரும்.

(௧௪)

சூதகவான்பொழிதருபாறுரகமிரவணங்கரமா  
டேதமிசுமிவையின்பாலெருமையலாமிருகப்பால்  
கோதனமில்பசுவின்பசல்கோவாதிபன்மிருகம்  
போதமிதித்திட்டபொருண்மோந்தபொருளிவைபலவும்.

(௧௫)

பெட்டலிலாவனுலாமர்பிரதிலாமர்கடண்டப்  
பட்டபொருளிவையனைத்தும்பனவர்களுண்டிடக்கூடா  
தொட்டவியையுண்பாரேலுவார்நரகிடையென்று  
முட்டறநான்மறையுணர்ந்துமுதுக்குறைவிண்மேம்பட்டீர்.

(௧௬)

மன்னவருமெட்டியருமற்றிவற்றுட்டக்கசில  
நன்னருறக்கொள்ளலாங்கொள்ளாமநளிநன்று  
பின்னவர்க்கிநியமமிலைபிராமணர்க்காமிவ்விதியை  
யன்னவருங்கொள்ளுவரேலுத்தமமாமருந்தவத்தீர்.

(௧௭)

பற்பலகூறுவதென்னேபாரிடத்தியாரேனு  
மற்பவயிரையுங்கொல்லாதமைதலெபெருந்தவமாஞ்  
சொற்படுமுனாதிகடிதூயவுணவான்ஞானம்  
பொற்பமுறையுண்டாகுமெனப்புகலுமறைமுடிவும்.

(௧௮)

முறையினுலகத்தொருவர்க்குதிக்குமுழுச்சிவஞான  
மறைமுடிவானுதிப்பதன்றிமற்றொன்றானுதியாது  
குறைவறுநற்சுதர்த்தசவித்தைகளுநனிகூறுமறை  
விழைவையனுசரித்தலினுனிகரிப்பிரமாணமாம்.

(௧௯)

ஆரணத்திற்கவிரோதவாகமச்சார்பினுஞானஞ்  
சீரணவவுதிக்குமெனச்செப்புமா னுன்மறையு  
நாரணனுமலர்மகனுநாடரியானாயசிவ  
பூரணனுக்காளாஐப்பொலிவுற்றமாதவத்தீர்.

(௨௦)

நாற்பத்தைந்தாவது

உணத்தகாப்பொருளுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் சடு-க்குத் திருவிருத்தம் கூட்டு.

உ

நாற்பத்தாறுவது

மாணக்குறியுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

குணத்தவயிர்கடமக்கருளுங்கோமான்குறுத்தாட்குறட்பூத  
கணத்தனிணத்தூமழுப்படையான்கழற்றாளிண்டைக்காமர்மலர்  
மணத்தவள்ளப்பெருந்தவத்தீர்வயங்குமறைசொல்லியவாரே  
யுணத்தகாதபொருள்பலவுமுரைத்தாமரணக்குறியுரைப்பரம். (௧)

துருவன்றெரியாதொழிந்தாலுஞ்சோமச்சாயைதோற்றாம  
லொருவினாலுமொளி ருடுச்செல்வீதித்தோற்றமோவிடினுந்  
தருமமனையபெருங்கற்பிற்சாவிகாட்சியறினுமொரு  
வருடமதன்மேலிராணென்றுவகுப்பாருணர்ந்தவல்லோரே. (௨)

அந்தாமரைகள்முறுக்கவிழ்வந்தகாரமழிந்தொழிய  
நந்தாதுதிக்குமெழுபரித்தேர்ஞாயிற்றொளிசெய்மண்டலமுஞ்  
சிந்தாவழலும்வெப்பமற்றற்போன்றுதோன்றிற்செய்தவத்தீர்  
முந்தாவிமனுலகடைவான்மொழிபன்னொன்றிங்களின்மேல். (3)

வெள்ளிபோலும்பொன்போலும்வெறுக்குமலரீராகவுமெய்  
தள்ளிவருத்திமயக்குறுத்துஞ்சத்திசெயினுமிவ்வாரே  
பள்ளிமருவதுயிலகத்துப்பாழ்த்தகனவுகண்டாலுந்  
துள்ளியெழுந்தோர்பான்மதிமேற்குடீக்காலன்வரக்காண்பான். (௪)

பூதபிரேதபைசாசம்பொலியுங்கந்தருவர்க்கரங்  
காதன்மிகுந்தபொன்விருக்கங்கரையுமிவற்றுள்யாதேனு  
மேதமுறுக்குங்கனவினிடையெய்தக்காணிவவொன்பான்  
மாதங்கழியினிவ்வுலகவாழ்க்கைகழிப்பானெனுமன்றால். (5)

ஒருகாரணமுமில்லாமலுடலந்தூலமானாலு  
மருகாவிலேசமராலுமறவுங்கருமையாலாலு  
முருகாநின்றதமரெல்லாமோலிட்டாரற்றவெண்மதிமேற்  
கருகாலாலிகர்கொடுமைக்காலனுலகங்கைக்கொள்வான். (6)

அள்ளற்கருஞ்சேற்றிடையேலுமடர்மட்புழுதியிடத்தேனும்  
 விள்ளற்கரிதாய்க்காலகப்பட்டொடிந்துவிழுந்தவிதமாக  
 வெள்ளற்கொடியகனாக்காணிலேழாமதிமேலிவ்வுலகந்  
 தள்ளற்குரியதென்றொழித்துச்சார்வானியமன்றனாதுலகம். (எ)

காகமேனுங்கழுகேனுங்கபோதமேனுந்தலைமீது  
 மோகமுறவந்திருந்தெழுந்தான்மொழியுமாறுமதியின்மேன்  
 மேகமனையகரும்பகட்டின்வெய்யகழுத்தினியாத்தமணி  
 மாகமதிரும்படிமுழங்கமறலிகடவிவந்துவான். (அ)

விட்டிலாததன்சரியைவிகாரமாகத்தேதான்றிடினும்  
 பெட்டெங்கேனுஞ்செல்பொழுதுபெருங்காற்றடிப்பவவழியே  
 மட்டில்காகநனிதொடர்ந்துவரினுநான்குமதியலது  
 சட்டவைந்துமதியிதன்மேலிரானென்றுரைப்பார்தக்கோரே. (க)

கனக்குழாஞ்சஞ்சரியாதகாலத்தகலாகாயத்துத்  
 தனக்குவலமார்பாகத்துத்தடித்துத்தேதான்றக்கண்டாலும்  
 புனற்கண்மகவான்சிலேதேதான்றக்கண்ணுற்றலும்புலமையுளிர்  
 நினைக்குமொருமாமதியிரண்டுமதியில்வாழ்க்கைநிலையறுவான். (க0)

தூயவாடியிடத்தேனுந்துலங்குநறுநீரிடத்தேனு  
 மாயவொருவருடையவிழியகத்தினேனுந்தனையம்மா  
 மேயசிரீங்குறக்காணில்விளிவானொருதிங்களிலென்று  
 பாயமறைகண்முழுதுணர்ந்தநல்லேலாரெடுத்துப்பகர்வரால். (க1)

நிம்பகந்தஞ்சவகந்தநேயமுறுத்தாக்குட்டகந்தம்  
 வெம்புமிவற்றுள்யாதேனும்விழைதன்னுடம்புவிசிற்தேறற்  
 கம்பமிசுந்துபதினைந்துநாண்மேலியமன்கையறுவா  
 னிம்பருலகம்வெறுத்தென்பாரெல்லாமுணர்ந்தவல்லேலாரே. (க2)

உள்ளம்புலர்ந்துபுகைசென்னியுதித்துவரல்போற்றேன்றிடினும்  
 விள்ளலிலதாயெப்போதுங்கம்பமுடலின்மேவுகினும்  
 வள்ளற்பரமனடிதொழுவீர்வகுக்குமொருபானாக்கழியக்  
 கள்ளவியமன்விடுதூதர்கைப்பாசக்கட்டுறுவனால். (க3)

(கொச்சகக்கலிப்பா.)

இரவணம்பல்லுகம்வானரங்கரத்துள்யாதேனும்  
 விரவநுகம்புண்டதேர்மிசையேறிக்கொண்டேனும்  
 பரவுகறுப்பாடைபுனைபைந்தொடியாருடன்கூடிக்  
 கரவறுநன்மாதவத்தீர்கானடையாநடந்தேனும். (க4)

தாவுசிதப்பரியேறிக்கொண்டேனுந்தலைவிரித்துப்  
 பாவுரைத்தாடுதல்செய்துகொண்டேனும்பகரியமன்  
 மேவுதிசைகுறித்தேகக்கனாக்காணின்மிகவிரைந்து  
 சூவுறுவனென்றுரைப்பார்சாத்திரமொலாமுணர்ந்தோர். (க5)



தன்னுடையகூறகிழிதரக்கனவுகண்டாலுந்  
தன்னுடையகூறகருநிறஞ்சாரக்கண்டாலுந்  
தன்னுடையவரைகூறதவிர்ந்திருப்பக்கண்டாலுந்  
தன்னுடையமனையகத்துச்சாவுறுவார்யாரேனும்.

(கக)

பகலினுடுவிரவமரர்பதிசிலையொண்மதிகதிரி  
ளகலருஞ்செந்நிறங்கரியநிறமவர்மண்டலப்புழையே  
புகலும்வெளியிடையரத்தமாலையிவைகளிற்பொருந்த  
விகல்செயெதுகண்டாலுமிற்றொழிவானப்பொழுதே.

(கஎ)

சடுவனத்துக்கழிசாம்பர் துகள்கொண்டமயிர்க்குவியல்  
கடுகிவருபுனலின் றிக்காய்ந்தவறுநதியிவற்றுட்  
படுகனவில்யாதேனுங்காண்பானேற்பதைபதைத்து  
நடுவனகர்விரைந்தடைவானென்றுரைப்பார்நல்லோரே.

(கஅ)

முழுநீலநிறத்தராய்முண்டிதராயுள்ளோர்கள்  
பழுதாகமிகவருத்திப்பாடாணங்கொண்டெறிய  
வழுவாதகனாக்காணின்மரணமுறுவான்விரைந்து  
தொழுவாருக்கருள்பரமன்றுணைத்தாடங்கியவுளத்தீர்.

(கக)

கதிரிருள்சீத்துதயமெழுகாலத்திலபிழுகமா  
முதிர்நரிகளுளையிடினமுடிசுவன்வாழ்நாள்விரைவி  
லதிரவடிக்கடிகம்பமஞ்ஞானம்பயஞ்சோபம்  
பிதிர்விலிவற்றேதுறினும்பெருமனையுள்ளார்முடிவர்.

(20)

செய்யநாவுலர்ந்தாலுந்திகழ்தருபற்கறுத்தாலும்  
வெய்யகொதிப்பிருதயத்துமேவுறினுமவன்மனையி  
லையவடைந்துள்ளாரில்யாரேனும்பொழுதே  
வையமருவுதலொழிப்பார்மாதவத்தாலுயர்ந்தீரே.

(2க)

செவியனங்கீழ்மேலாய்த்திறம்பிடினுஞ்செந்நாசி  
புவியிகழவக்கிரமாய்ப்போனலுங்கட்பாலநாச்  
சவியறுநீநிறமாகச்சமைந்தாலுங்கவுள்செப்பக்  
குவிமுகம்விகாரமேகொண்டாலும்விரைந்திறுவான்.

(22)

குருசெவிநெற்றற்போற்குலைந்தவலுள்வீழ்ந்தாற்போல்  
வெருவுகனாக்கண்டிடினுமேற்பார்வையேயுறினு  
மருவுமுடல்சீதளமேவைகினுமூத்திரந்தழனிர்  
பொருவவெளிக்கொண்டிடினும்போயொழிவன்விரைந்துணர்வீர்.()

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

கனவினிடத்துந்தியினேனுங்காமரிதயத்தலத்தேனுந்  
துணைவினுள்ளம்பதைபலதப்பத்துவாரம்பொருந்தக்கண்டாலு  
நனவிற்கனவினொருவரெதிர்நண்ணியடிக்கக்கண்டாலு  
நினையுமுன்னருடல்கழிப்பானென்மனார்நன்னெறியுணர்ந்தோர்.()

இரவுகாணுங்கனவிடைத்தானெழுந்துகனவில்வீழ்ந்ததா  
 விரவுமாறுகாணினுந்தன்வெள்ளைக்கூறையிடைக்கருமை  
 பரவுமாறுகாணினுமெய்பாற்றிமுடிவனப்பொழுதே  
 யரவுமாறுமுடிக்கணந்தோனடிக்காளாயபெருந்தவத்தீர். (௨௫)

இவைமுன்னாயவரிட்டங்கொய்துங்காலையச்சொமாரீஇ  
 நவையினழுத்துமோகாதியடங்கத்துறந்துநல்லுணர்வு  
 கவையின்ரூகுநிலைகொண்டுகணப்போதேனுந்தரியாமற்  
 சிவையொன்றானதிருமேனித்தெய்வப்பிராணைநினைந்தெழுந்து. ௨௬

வானநாடர்பணிந்தேத்தவயங்குங்காசிரகரடைந்து  
 கானமலர்கள்பரப்பிவருங்கங்காநதியன்பொடுமுழ்கிக்  
 கூனன்மதிசெஞ்சடையிலங்கக்கொன்றைமலைமணங்கமழத்  
 தூநலடியாருளத்தமர்விச்சுவநாயகனைத்தொழுதேனும். (௨௭)

சோமன்பூசித்தருள்பெற்றசோமநாதத்தலமடைந்து  
 சோமதீர்த்தத்தினுந்தரளஞ்சொரியும்வீரையினுமுழ்கிச்  
 சோமன்றவமுந்திருமுடியிறும்பைமலைமலைந்திருக்குஞ்  
 சோமநாதமாதேவன்றுணைத்தாண்மலர்கடொழுதேனும். (௨௮)

சயிலமனைத்துந்தொழுதெழுசையிலமெனுமாதலத்தடைந்து  
 சயிலமனையவினையனைத்துந்தகிக்குநீறுதகப்புனைந்து  
 சயிலமங்கையிடப்பாகத்தம்பிராணைவடகனகச்  
 சயிலங்குழைத்தமல்லிகார்ச்சுனைத்தாழ்ந்துதொழுதேனும். (௨௯)

திருக்காளத்திவரையென்னுந்திசைபோஞ்சீர்த்தித்தலமடைந்து  
 கருக்காளத்தியக்கமறக்கதிர்பொன்முகரியாடிமதப்  
 பெருக்காளத்தியுரிபோர்த்தபிராணையுமையாள்கலந்ததிரு  
 வருக்காளத்தியீச்சுரணையொழியாவன்பிறொழுதேனும். (௩௦)

சத்திபூசைபுரிந்தருள்கோசயிலமென்னுந்திருத்தலநே  
 சத்தினடைந்துபுனன்முழ்கித்தாவாதன்றேயுற்றபா  
 சத்தினீங்கவெண்ணீறுதயங்கப்புனைந்துசத்தியிடச்  
 சத்தியீசன்சிலம்பணிசெந்தாட்டாமரைகடொழுதேனும். (௩௧)

திகழும்விருத்தாசலமென்னுந்தெய்வத்தலஞ்சார்ந்துற்பவவே  
 ரகமுமணிமுத்தாநதிநீராடியலங்கநீறுபுனைந்  
 திகழுங்குணங்களிரித்தார்க்கேயின்பமருளுங்கோமாணைப்  
 புகழும்விருத்தாசலப்பரணைப்பொற்றாமரைத்தாடொழுதேனும். (௩௨)

இராமன்பணிந்துபூசித்தவிராமேச்சுரத்தையடைந்துவினை  
 யிராமலறுக்குங்கடற்றீர்த்தமினிதுமுழ்கிநீறுபுனைந்  
 திராமமடவாள்கூறுடையவிழையப்பிழைசூடியபரணை  
 யிராமநாதப்பெயருடையவெம்பிராணைத்தொழுதேனும். (௩௩)

மன்னும்பூவிற்சிவலோகமென்னுமதுரைமாநகர்சார்ந்  
துன்னுந்தீர்த்தப்புனலாடிமின்னுமொளியெண்ணீறணிந்து  
பன்னுமறையுநாடரியான்முன்னுமவர்பானிந்நகலான்  
றுன்னுங்கருணைமதுரைசன்பொன்னுந்தொழுதொடொழுதேனும். (1)

வேதம்பணிந்துபூசித்தவேதவனநற்றலஞ்சார்ந்து  
வேததீர்த்தங்கடற்படிந்துவேதவிதியினீறணிந்து  
வேதந்தருளுமொளிர்முத்தைவேதம்புனைதேர்மாமணியை  
வேதவனக்கற்பகத்தைமனவேதம்விலகத்தொழுதேனும். (௩௫)

சொன்மீனயனத்துணைவறுந்தேமின்றிவினைதண்பனைசூழும்  
வன்மீகப்பொற்றலமடைந்துமறிவெண்டிரைநித்திலங்கொழிக்கும்  
பன்மீனிவேயகேரகுண்டம்படிந்துபதுமாலயமடந்தை  
பன்மீன்விழியெற்பாழிபுனைபுராணன்மலர்த்தொடொழுதேனும்(௩௬)

(மேற்படிவேறு.)

கூறுகொசாரணியஞ்செபேச்சுரந்தக்கனாவருத்தங்கும்பகோணம்  
வீறுபெறுமத்தியார்ச்சனமிவற்றொளையேனும்விழைந்துசார்ந்து  
பேறுநினைத்தார்க்குமருள்காவேரிப்புனல்படிந்துபிரானூர்தாண்மே  
றாமலர்நூவிவிலமுறப்பணிந்துகனிந்துதுதிநவிறியேனும். (௩௭)

மறைபுகல்கோபடுதீர்த்தமங்களவமிசகம்வளரக்கினீச, நிறைபு  
கழாம்பிரதீர்த்தங்கோடிகாசியநிலவுதிருதித்தான, மறைபிரமபுராஞ்  
சுவேதாரணியமிவற்றுளொன்றையன்பிற்சார்ந்து, பொறைமலிகா  
வேரிகடற்சங்கமந்தேதாய்ந்திறையவரைப்போற்றியேனும். (௩௮)

தன்னுடையவருவாய்க்குத் தக்கதனதானியதானமுநல்லோர்  
பா, வென்னுடையவினைதொலையவேற்பீரென்றினிதுபுகன்றீத்து  
நாளு, மின்னுடையப்பொலிசடிவலவிமலரூருன்னிவிதிவழாது,  
மன்னுடையவைவந்தெழுத்துஞ்செபித்திருத்தல்வேண்டுமால்வகுக்கி  
னின்னும். (௩௯)

மறைமுடிவிற்புகல்வியாக்கிரபுரத்தையடைந்து பலமலர்கள்  
பூத்து, நிறைதருநற்சிவகங்கைவிதிப்படிமுழ்குபுவயங்குநீறுபூசிப்,  
பிறைமுடியம்பலத்தாரும்பெருந்தகைபொற்றாமரைத்தாள்பேணிப்  
போற்றி, மிறையில்பிரதக்கணஞ்செய்தைந்தெழுத்துங்கணித்திருக்க  
வேண்டுமாலே. (௪௦)

முன்னுசிதம்பரவாசஞ்செய்துடனீப்பவரெவர்க்குமுத்தியுண்டு  
மன்னுமந்தத்தலமடைந்தமாதீரத்தேபாவமெலாமாய்ந்துபோகுந்  
தன்னிகரிலம்பலத்தானந்தநடம்புரிப்பரமன்றரிசனத்தான்  
மின்னியபேரானந்தப்பெருங்கதியுண்டிஃதுண்மைமேன்மைமிகீர்.

அத்தலநற்றரிசனமாத்திரத்தாலேபலர்முத்தியடைந்தாரென்று  
 லுத்தமனானந்தநடந்தரிசித்தோரின்பமுத்தியுறுவாரென்று [லோ  
 வித்தகமாதவப்பெரியீரளவைகளுங்கொண்டுரைக்கவேண்டுங்கொல்  
 வித்தலத்துக்கொப்புயர்வாகியதலமற்றெவ்விடத்துமில்லைமாதோ. ( )

தேவர்பிரான் றிருநடனம்புரிதலினுற்றரிசனமாத்திரத்திலே  
 யாவருமானந்தமுத்தியடைதலினுன்னானவருவாயவம்மை  
 யோவருநற்பிரசன்னமாகியுறைதலினொண்டில்லைமுத்தி  
 மேவருதற்சார்ந்துடல்விட்டவர்க்களிக்குங்காசிவினுமிக்கதம்மா. ( )

பண்ணவர்கள் குடிக்கொண்டு போற்றிசைக்குஞ் சிதம்பரநற்பதி  
 யில்வாழ்வோ, ரெண்ணரியதெய்வமான் மியம்படைத்தவத்தலத்தி  
 னிச்சையின் றித், தண்ணறுமந்தாகினிசூழ்காசியில்வந்திறந்தாலுஞ்  
 சாரார்முத்தி, நண்ணருமச்சிதம்பரமாத் தலவாசந்தரிசனமெஞ்ஞான்  
 றுநன்றே. (சச)

நாற்பத்தாராவது

மாணக்குறியுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் சக-க்குத் திருவிருத்தம் சகசக.

உ

நாற்பத்தேழாவது

பாவபரிபாகமுரைத்தவத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

மூவுலகுமேத்துபரமுத்தனையெம்முள்ளத்  
 தோவரியவித்தகனையுள்ளுமறிவுள்ளீர்  
 மேவுமரணக்குறிவிளங்கவுரைசெய்தாம்  
 பாவபரிபாகமும்பகர்ந்திடுவமாலோ.

மறையவரைமாட்டியவன்மன்னுகயரோகி  
 றிறைபடுகள் ளுண்டவனிரம்புநகைநேர்யன்  
 முறையில்பொலங்கள் ளினவன்மொய்த்தவுகிர்நோய  
 னறைகுருவில்வேட்டவனழிந்தசருமத்தன்.

குரவனையெண்ணுகொடுநிந்தைகள்புரிந்தோன்  
 கரமடிமுடங்குருகொதுசெவிடாவன்  
 பரவொருவர்போற்பகர்புநிந்தைபலசெய்தோன்  
 வீரவுகமுதைக்குரல்விரித்தகுரலுள்ளோன்.



ஆசிரியன்வாடவவமானமதுசெய்தோன்  
பேசினிகவாதபெரும்பித்தமுறுமென்று  
மாசிரியனோணையழித்தவறிவில்லான்  
காசிரியலாக்கொடும்பகந்தரவெந்நோயன்.

(ச)

ஆரியனடித்தொழிலையாற்றுதல்செயாதா  
னூரிகழமந்தவறிவுற்றுழல்வனம்ம  
சீரியலுமாயவனைநிந்தைமுதல்செய்தோன்  
பாரியலுமோந்தியுருவாய்ப்பளகின்மூழ்கும்.

(சு)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

வேதம்வேதாந்தம்வேதஞானத்தைநிந்தைசெய்தோன்  
போதமில்புலையனான்பூப்புடைமடவார்த்தோய்ந்தோன்  
பாதகக்கடைஞனில்லிற்படரழல்வைத்தோன்வாளாற்  
கோதமைகொலைசெய்தோனஞ்சுட்டினோன்குட்டரின்தோர்.

(சு)

வெள்ளிகள்ளியவனாநும்விபடாக்காசநோய  
னெள்ளியகருமஞ்செய்தோனியைந்துபொய்க்கரியரைத்தோன்  
றன்ளியவிவர்க்குபாயஞ்சாற்றினோன்சகாயஞ்செய்தோ  
னள்ளியகிருமிகண்டவழுகல்வாயாவரின்தோர்.

(சு)

இருமுதுகுரவர்தம்மையையந்தவில்லவளைப்போற்றூ  
தொருவினோன்விழியிரண்டுமொழிவினோய்கொள்ளச்சாம்பும்  
பெருகுறக்கொடுப்பேனென்றுபேசிப்பின்கொடாதுவிட்டோ  
னருகியவாயுளுள்ளோனாகுவன்புவியின்மாதோ.

(சு)

பொருத்தமார்பன்னிமார்கள்பொற்றபல்லோரிருக்க  
வொருத்திமேல்விருப்பம்வைத்தோனுழறருமலியேயாவன்  
றிருத்தமாயொருவனுண்ணுஞ்செய்யபோனகங்கவர்ந்தோன்  
வருத்தமார்பசியுமின்றிமாறினோயுங்கொள்வன்.

(சு)

விருந்தினர்புறத்துவைகவிரைந்துமோடோம்பினோனும்  
பொருந்துபல்லோரோடுண்ணும்போதுநற்பதார்த்தமெல்லா  
மருந்திடத்தனக்கேயாக்குமறிவிலாதானுமின்தோர்  
வருந்திகண்டமாலேமாறாதுபூண்டுகொண்டோர்.

(சு)

பஞ்சயாகஞ்செயானூர்ப்பன்றியாமேகநோய  
னஞ்சநேர்விழியார்போகம்பருவத்துநயக்கவுண்டோன்  
வஞ்சமிலப்பியாகதரையதிதியரைவாழ்த்தி  
யஞ்சலிசெய்துபோற்றானடர்கவுனோய்க்கோட்பட்டோன்.

(சு)

பரிந்துதற்புகழ்ந்துகொள்ளும்பதடிவாமனன்பங்காவன்  
விரிந்தபுண்ணியத்துநல்லான்கொலைசெய்தவிரகிலானும்  
புரிந்துபகாரஞ்செய்தோர்க்கபகாரம்பொருத்தினோனுஞ்  
சரித்தற்றிவர்பிறக்கும்போதேகொத்தையராய்த்தாழ்வார்.

(சு)

எந்தச்சத்தியகனுல்கமெல்லாம்வியாபித்திருக்கின்ற  
 ளெந்தச்சத்தியோரைரம்பதெழுத்தின்சொரூபமாய்நின்ற  
 ளெந்தச்சத்தியவ்வெழுத்தினியல்விசேடவுருவுற்ற  
 ளெந்தச்சத்தியெமையளிப்பாளவளையிறஞ்சித்துதித்திடுவாம். ௩௦

கந்தக்கமலமாதர்முதற்கரையும்பலசொரூபமுளாள்  
 சந்தப்பிரமன்முதலுயிர்கள்பலவுமகதத்துவமாதி  
 பந்தப்பூதங்களுமிலயப்படுமாறிடமாய்நிற்கின்ற  
 ளெந்தப்பரைமற்றப்பரைதாளென்றுமிறைஞ்சிகேத்தெடுப்பாம். ( )

அடியாருள்ளங்குடி கொள்ளும்மையாவள்சிவஞான  
 முடியாவின்பமினிதளிக்முதல்வியாவளவள்பதமே.  
 யொடியாவன்பின்வணங்குவாமுரையித்துதியன்புறப்படிப்போர்  
 கடியாஞானம்பெற்றுவப்பார்கரைந்திட்டாம்பூருவபாகம். (௩௨)

என்றுநவின்றுசூதமுனியெம்மான்மலர்த்தாணினைந்திருந்தா  
 னன்றுவணங்கிமாதவத்தோர்நவிலுத்தரபாகமுமின்னே  
 யொன்றுமடியேமுளந்தெளியவுரைக்கவேண்டுமென்றிரப்பக்  
 குன்றுகுழைத்தானடிவணங்கிக்கோதிலாவம்முனிபகர்வான். (௩௩)

நாற்பத்தேழாவது

பாவபரிபாகமுரைத்தவத்தியாயமுற்றியது.

ஆ. அத்தியாயம் சள-க்குத் திருவிருத்தம் ௧௦௦௨.

எக்கிய்வைபவகாண்டத்திற் பூருவபாக முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-௧௦௦௨.



# எக்கியவைபவகாண்டத்தில்

உத்தரபாகத்தில்

## பிரமகீதை.

முதலாவது

தேவர் பிரமனையடைந்தகாதையுரைத்த

வத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

தடநெடுங்கனகச்சிலைகுழைத்தருளுந்தம்பிரான்மலரடிக்காளாய், மடமகன்றுயர்ந்தீருத்தரபாகம்வயங்குறுபிரமநற்கீதை, படர் புகழ்ச்சூதகீதையென்றிரண்டாம் பகர்தருமிவற்றுண்முன்னையதிற், கடவுளர்கமலப்பிரமனையடைந்தகாதையையினித்தெத்துரைப்பாம்.

முன்னமோர்கற்பாந்தத்தின்வண்டிசைப்ப முழுமணங்கான்று தேனூற்றும், பொன்னவிர்கற்பத்தொடையரூழ்புயத்துப் புலவர்க ளோருழிக்கூடிப், பன்னருமறைத்தாற்பரியவிசாரம்பண்ணினரைய முள்ளாராய்த், தன்னமுஞ்சுருங்கா விராகமேற்கொண்டுதவம்பல நாள்புரிந்தெழுந்தார். (2)

பன்னுறுமமரர்முனிவரர்வணங்கப்பட்டதாய்முழைகளோர்கோடி மன்னுறுமேருசிகரத்தினூறுயோசனையகலம்வாய்த்ததுவா யுன்னுறுநூறுயோசனைநீளமுள்ளதாய்மிகுமனோகரமாய் மின்னுறுபிரமவனமெனவெவரும்விளம்பிடப்பட்டவோர்வனத்தில்.

ஒன்பதுபிரகாரந்துவாரங்களோரிருநாற்பதுபொருந்த, மின்படு கனகத்தானியமித்தமேதகுதிப்பியநகரிற், கொன்பயில்காலோராயிர நிலைத்த குலவணிமிகுமுவளகத்திற், நென்படுமணிமண்டபத்திடை யொளிருஞ்செய்யபொற்சிங்கவாதனத்தில். (3)

காமருபனுவலாட்டியோடி லங்குகதிர்மணிமகுடமுன் னாய, தோ  
மறுமணிகள் விளங்கவீற்றிருந்த தோன்றன முகன் முனமடைந்தா,  
ரேமமிக்கரும்பத்தண்டெனப்பணிந்தா ரீர்ந்துதிபலவெடுத்திசைத்தா  
ர், மாமறைப்பொருளைப்பகர்ந்தருளென்றார் மகிழ்வினப்பிரமன்வாய்  
மலர்ந்தான். (௫)

முதலாவது

தேவர் பிரமணையடைந்தகாதையுரைத்தவத்தியாய முற்றியது.

ஆகத்திருவிருத்தம்-௫.

உ

இரண்டாவது

ஐதரேயகவுபநிடததாற்பரியமுரைத்தவத்தியாயம்.

(கலிநிலைத்துறை.)

பாயசீர்த்திசாலந்தணீர்புலவர்பங்கயனை  
மேயவாறுரைத்தனமவனவர்க்கன்பின்விரித்த  
நேயமார்தருமைதரேயகவுபநிடதத்  
தாயதாற்பரியத்தினையறைகுதுங்கேண்மின். (௧)

ஆதிகாலத்துப்பரசிவனொருவனையளவில்  
சோதியாயிருந்தான் றொகுபிரபஞ்சமெல்லா  
மேதிலாததன்மாத்திரமாகியேயிருந்த  
தீதிலப்பரசிவற்குவேறொன்றுமிலையே. (௨)

பையராப்பணியணியும்பராபரன்சிருட்டி  
செய்யவிச்சைகொண்டோங்குதன்னுடைத்திறன்மாயை  
யையமில்வலியாற்பிரபஞ்சங்களனைத்தும்  
பொய்யில்பேரருள்பொலிதரச்சிருட்டிசெய்தனனால. (௩)

அனையதம்பிரான்றனையேபன்மதத்தவரு  
நினையும்பல்பெயரிட்டுறநிகழ்த்திமற்றதற்குப்  
புனையஞ்சாதகமாகியதருக்கங்கள்புகல்வார்  
வனையஞ்சீர்த்திசாரேவர்காளாயினுமாதோ. (௪)

(எழுச்சடியாசிரியவிருத்தம்.)

வீத்தகமறையிற்கருமகாண்டத்திற்கற்பிதவியாவகாரிகமாஞ்  
சத்தியத்துவமுண்டாயமாபவஞ்சத்தையுமுயர்னானகாண்டத்தி  
லொத்தியல்பாரமார்த்திகசத்தியத்துவமுள்ளதாயிருக்கும்  
பத்தியின்மருவுசிவத்தையும்பிரதிபாதித்துச்சொற்றிடுதிறத்தால். (5)



சிதர்தராமறையிற்சொற்றதாற்பரியமேபரமார்த்தமாய்த்திகழு  
மிதரமார்க்கங்களுட்சிலபுத்தராதியோர்மதங்கனவிடத்துங்  
கதமுறுவைசேடிகாதிமார்க்கங்கணனவிடத்துங்காணப்பட்ட  
பதமுறுமுண்மைப்பொருளைநேர்பொருளைப்பிரதிபாதிப்பதினாலும்.

பெரும்பரமார்த்தசத்தியப்பொருளைப்பிரதிபாதியாமையினாலு  
மரும்பியவிதரமார்க்கங்கள்பிராந்திமூலகமானவாயிடினும்  
விரும்புசத்திபசைதனையத்தாற்கற்பித்தசைத்தியமுமேவதனிற்  
பருங்கடாதிகளும்திற்சத்தியிரசுதாதியுமசத்தியப்படினும். (எ)

சத்தியிரசுதாதிகளினுங்கடாதிசொற்றிசைத்தியமாயு  
மொத்திகடாதிகளினுஞ்சைத்தியங்களுயர்வுறுசத்தியமாயும்  
வித்தகமருவவெப்படிமேவுமப்படிநனவவத்தையினும்  
பித்துறுகனவமசத்தியமிதனிற்சத்தியநனவுபெற்றிருக்கும். (அ)

இப்படியேயச்சொப்பனவவத்தையசத்தியமாயிருந்தாலுஞ்  
சொப்பனமதனிற்காணுறப்பட்டிச்சொற்றிடப்படுமொருவத்து  
செப்புசாக்கிரத்தின்மருவுசத்தியார்த்தசித்தியையெப்படிச்செய்யு  
மப்படியேநன்முத்தியைமருவவறநெறியொழுகுறுகுணத்தீர் (க)

பெருமறைக்கிதரமானமார்க்கங்கள்பிராந்திமூலகமாகின்றமையாற்  
பொருவறுமுத்திசெவ்விதிற்பொருந்தச்சாதகமானதன்ருகு  
மருமைசால்குணத்தின்மேன்மைபூண்டியர்ந்தீரப்பட்டியாயினும்ம  
மருவுறுமவ்வத்தெய்வங்கள்செய்வாய்த்திடுமனுக்கிரகத்தால். (க௦)

தெளிமறைமார்க்கம்பிரபலமென்னுஞ்செய்யநன்ஞானமுண்டாகி  
யொளிநிசுபிரவர்த்தியுமதினுண்டாய்க்கிரமமாயுறுபனொளொழிய  
வெளிவருமுத்தியாதலினம்மார்க்கங்களுமிசுமுண்மைமார்க்கங்  
களியுறத்தோன்றுமனவுங்கைகவிடாதுகாத்தனுட்டிக்கவேவேண்டும்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

வேதமார்க்கத்திருக்கின்றேன்விள்ளுமிதரமார்க்கத்தி  
வேதமருவப்பிரவேசித்தாலுமிதரமார்க்கரொடு  
காதன்மருவச்சிறுபோழ்துகலப்புற்றுணவுகொண்டாலும்  
போதமருவம்யாகங்கள்யொருந்தியவரோடியற்றுகினும். (க௧)

தக்கதானம்விவாகமேதயங்குமத்தியயனமே  
மிக்கவிற்பமுண்டாக்கிமிளிர்ஞானேபதேசமே  
தொக்கவிறைமுற்காரியங்கள்சூழ்வுற்றவரோடியற்றுகினு  
நக்கசாந்திராயணமூன்றியற்றவேண்டுநன்மதியீர். (க௩)

சிறப்பில்வேதபாகியமார்க்கத்திற்றீக்கைபெற்றெரும  
விறப்புநீங்கப்பரசிவனைவியிற்றூசைசெய்யாரு  
முறப்புண்ணியநீறக்கமணியுறுபேரன்பிற்றரியாரு  
நிறக்குந்தெய்வம்பிரிழற்காரியங்கண்முறையினிகழ்த்தாரும். (க௪)

பஞ்சயாகம்புரியாரும்பகராரணபாகியமார்க்க  
 நெஞ்சம்விரும்பியுலகளந்தநெடுமால்பூசைபுரிவாரு  
 மஞ்சன்கரியோனுருத்திரன்மற்றொருவர்க்கொருவரதிகரென  
 விஞ்சநினையாரபேதமெனநினைத்துப்பேசும்வீணர்களும். (௧௫)

மறைகள்புகலும்விதிப்படியேமன்னுசிரார்த்தஞ்செய்யாருங்  
 குறைவினலுபவாசஞ்செய்தினமதுசெய்யாதகொடியோரு  
 நிறையுஞ்சுதருத்திரியமுதனிகழ்ச்சுதருத்தம்பலவாலு  
 மறையுங்கழற்காற்பரமன்முடிக்கபிடேகஞ்செய்யாதவரும். (௧௬)

செம்பொன்மதில்குழ்திருத்தில்லைசீகாளத்திமுதலான  
 வம்பொற்சைவப்பலதலத்துள்பாதாயினுமோர்தலமடைந்து  
 நம்பியோராண்டுறவாசஞ்செய்பாதாருநல்லுணர்வு  
 பம்பாகிரியன்பான்மாவாக்கியதாற்பரியங்கேளாரும். (௧௭)

பரமவஞ்சவாச்சிரமப்பற்றிலாதுவெறுப்பாரும்  
 விரவதுதலினீரொழித்துமேனோக்கியபுண்டரமேனு  
 மருவுமருத்தமதிவடிவமாகவேனுமதியாம  
 லொருவுவட்டவடிவாகவேனுமுறக்கொண்டுழல்வோரும். (௧௮)

சங்கநேமிமுதலாக்ச்சாற்றாநிற்குமங்கிதங்க  
 ளங்கம்புனைந்துதிரிவாருமறையுஞ்சுருதியிருத்சொலுந்  
 துங்கவாசாரத்தையனுட்டியாததோடமுடையாரும்  
 பங்கமாருமிவரெல்லாம்பாடண்டுகளாகுவர்மன்னோ. (௧௯)

தீரமிகவுமுடையராய்த்தேவதேவன்பிரசாத  
 மாரவடைந்ததன்மையராயறிவாலுயர்ந்துவிளங்குவோர்  
 பாரமாகவேதவிதிப்படியேநடந்துபளகில்லா  
 வாரமுடையராய்முத்திமருவாநிற்பரெஞ்ஞான்றும். (௨௦)

என்றுதவளாம்புயபீடத்திலங்கும்பனுவலாட்டிமுலைக்  
 குன்றுதினைக்குந்தடநெடுந்தோட்குன்றமிருநாண்குடையபிரா  
 னன்றுநவிலக்கேட்டுவப்புற்றமரர்யாருமுகமலர்ந்தார்  
 கன்றுபொறியைந்தையுமடக்கிக்காமர்தவத்துமேம்பட்டார். (௨௧)

இரண்டாவது

ஐதரேயகவுபநிடததாற்பரியமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ. அத்தியாயம் ௨-க்குத் திருவிருத்தம் ௨௬.

உ

முன்றவது

தைத்திரீயகவுபநிடததாற்பரியமுரைத்த  
வத்தியாயம்.

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

அருமறைக்கிழவன்கடவுளர்தெளியவைதரேயகவுபநிடதப்  
பொருளினையுரைத்தபடிநுமக்குரைத்தாம்புகரறுமறைபுகல்சைவ  
தருமநன்காற்றியுயர்ந்தவந்தணிர்காள்தைத்திரீயகவுபநிடதத்  
திருகறுதாற்பரியமுமப்பிரமன்செப்பியபடியுரைத்திடுவாம். (க)

(அறுகீரடியாசிரியவிருத்தம்.)

சாற்றுசருவான்மனாகியசிவனையுலகைவக்குஞ்சாட்சியாவன்  
ரேற்றுசகந்தான்சடமாகின்றமயினுற்பானஞ்சயமேயில்லை  
யாற்றலுறுபானந்தான்விஞ்ஞானத்தாலேயுண்டாகுமென்று [மின்.  
போற்றியுரைத்திடுமதங்கூடாதென்னையெனினஃ துபுகலக்கேண்

(எண்கீரடியாசிரியவிருத்தம்.)

விஞ்ஞானமவிகாரியாதலாலே மிகுபரிணமஞ்சொலக் கூடாமை  
யானும், விஞ்ஞானந்திரவியமல்லாமையானு (மவுமந்தமதத்திலெடு  
த்துரைக்கும்பானம், விஞ்ஞானமுள்ளசத்தாம் விதத்தினுமிளிரா  
ரம்பகத்துவஞ்சாராமையானும், விஞ்ஞானவுற்பன்னம் பானமன்று  
விளங்குறுநற்குணத்திரித்தியமேயோர்வீர். (ஈ)

(அறுகீரடியாசிரியவிருத்தம்.)

பானவிஞ்ஞானங்கடமக்குற்பத்திப்பிரதிபகர்பிராந்தி  
யானதனாற்பானசொருபமதாயுஞ்சருவான்மாவாயுநிற்கு  
மீனமறுபரசிவனேசாட்சியவனொளியாற்கற்பிதமதாமஞ்  
ஞானசம்பந்தத்தாலேகரணமிராகாதிகட்குணனும்பானம். (உ)

(எண்கீரடியாசிரியவிருத்தம்.)

மருவுபிராணாதிகள் பாகியவிடயஞ்சிற்சில்வத்துகண்மற்றிவை  
க்குமுறையே சித்தவிருத்தி, யொருவறுமூலகமாயு மிந்தியசம்பந்த  
முற்றமூலகமாயு மோங்கனுமானதிப், பொருவின்மூலகமாயுஞ்சிற்  
பிரகாசத்தாற்புகல் பானமவருமன்றிச்சயமேயின்றாகும், பெருகுறு  
கற்பிதபேதந் தன்னையனுசரித்தல் பெற்றிருக்குஞ்சீவனுமச் சிற்பிர  
காசத்தால். (ஊ)

பரவுதசேந்திரியவியாபாரங்களனைத்தும் பண்ணுகின்றனத்தகு  
 சிற் சொரூபஞானத்தை யிருதயமென்பார்சிலர் நன்மனமென்பார்  
 சில்லோரேற்றிடு சுஞ்ஞானமே யென்றுரைப்பார் சில்லோர், புரவு  
 மிகுமாஞானமென் றுரைப்பார்சில்லோர் பொலிதருவிஞ்ஞானமே  
 யென்றுரைப்பார் சில்லோர், விரவுபிரஞ்ஞானமேயென்றுரைப்பார்  
 சில்லோர் மேதையென்பார்சிலர் திருட்டியென்றுரைப்பார்சிலரே.

திருதியெனநவில்வர்சிலர்மதியென்பார்சில்லோர் சிலர்வசமென்  
 றுரைப்பார் சிலர்மனீடையெனநவில்வ, ரிருதியென்பார்சிலர்கிரது  
 வெனமொழிவர்சில்லோ ரியைதருசங்கற்பமே யென்றுரைப்பார்சில்  
 லோர், மிருதியென்பார்சிலர்காமமென் றுரைப்பார்சில்லோர் விளம்பு  
 மிவைபிரஞ்ஞானசொரூபசிவனுடைய, பொருவினாமங்களேயாகு  
 மெனத்தேர்வீர் புண்ணியத்தான்மேம்பட்டுப்பொலிகின்றவுணர்வீர்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பிரமன்முதற்ரூபரமீ ரூப்பேசாநின்றவுலகமெலாம்  
 பாவமந்தப்பரசிவனேபண்பாரந்தப்பரசிவன்றன்  
 சொரூபஞானமுள்ளோனே துலங்குசீவன்முத்தனாங்  
 கருமமாதிகளாற்சீவன்முத்தனாகான்கடைப்பிடிமின். (அ)

(மேற்படிவேறு.)

மாயையொடுவிரவுமந்தச்சிவத்தினின்றும்பமுதைமாசுணமேபோல  
 வாயவபஞ்சீகிருதகுக்குமவாகாயமுமற்றினிருந்து  
 வாயுவுமற்றதினழலுமதிற்சலமுமதினிருந்துவயங்குமண் ணும்  
 பாயவபஞ்சீகிருதமாகவேயம்மாவுற்பத்தியான. (ஆ)

கரவில்சிவாக்கினையினச்சுக்குமபூதங்களைப்பஞ்சீகரணஞ்செய்து  
 பரவுபலபுவனவுருவாயவண்டங்கற்பிக்கப்பட்டதென் னா  
 லுரவுறுமப்பிரமாண்டவுதரத்திற்கருமத்துக்கொப்பத்தேவர்  
 நரர்பசுவாதிகளாயாவுஞ்சிருட்டிசெயப்பட்டனவானன்மைமிகீர். (இ)

அதனிடையக்கோசங்களைந்துமொன்றற்கொன்றுறுபேதமாயிருக்கு  
 மதமுறுநலன்னமயம்பிராணமயத்தாலஃ துமனோமயத்தா  
 விதமுறதுஞானமயத்தாலஃதானந்தமயத்தாலேயென்றும்  
 பதமுறுபூரணமாமவ்வானந்தமயநிறைவுபடுஞ்சிவத்தால். (கக)

உன்னுசருவாந்தரபூரணமானபரசிவமற்றொன்றனாலே  
 துன்னுபூரணமன்றுதிகழ்தருசத்தியாதிபலசொரூபமாகி  
 மின்னும்ந்தப்பரசிவமேயிரதமாமவ்விரதமிகவடைந்து  
 பன்னுபரமானந்தமயமாகியேயிருப்பான்பண்பார்தேசி. (கஉ)

அனைபரசிவத்தாலேதேகிக்குச்சேட்டையாதிகளுண்டாகுந்  
 தனைநிகரபேதசிவஞானமுள்ளானபயமேசாராநிற்பன்  
 புனைவறுபேதப்படுஞானத்தினென்றும்பந்தபயம்பொருந்திற்கும்  
 வினையிலவளிமுதற்குருக்கப்பயமேவுறிற்பிறர்க்குமேவுறாதோ. (க)



எச்சிவத்தினுடையபேரானந்தவிலேசத்தாலின்றேனூற்றும்  
பச்சிணர்ப்பூந்துளவன்முதலோரதிகநூனமாப்பகரானந்த [நிற்கு  
மெச்சிடவுற்றிருக்கின்றார்சுரோத்திரியனென்றுரைப்போன்மேவா  
நச்சியவானந்தமுமெச்சிவசொருபமாயிருக்குநாளுநானும். (௧௪)

உருத்திரனானமுதலோ ரிருதயத்திற் சாட்சியாயுறுவான்  
யாவன், விருத்திகொளிந்திரியங்கண்மனவாக்குக்கோசரமாய்மிளிர்  
வான்யாவன், நிருத்திகமுநிற்குணவப் பரசிவன்றன் ஞானத்தைத்  
தெளிந்தவாசா, னருத்தியொடு முபதேசஞ்செயப்பெற்றேன் கரும  
பந்தமகன்றமுத்தன். (௧௫)

உமைபாகன்பிரசாதத்தாலத்திநாத்தியெனுமுலகம்யாவு  
மமைவாருநிற்குணவானந்தசொருபமேயாகித்தோன்று  
மிமையீரிஞ்ஞானமுள்ளோனிவ்வுருத்தந்தனையேபிரதிபாதிக்குஞ்  
சமைவாருநெடுஞ்சாமவேதகானஞ்செய்வான்றவீர்தலின்றி. (௧௬)

இலவுகிககானத்தாற்சிவப்பிரசாதந்தவிராதெய்துமாகில்  
விலகவில்வைதிககானத்தாலாதலெமித்துரைக்கவேண்டுங்கொல்லோ  
பலர்புகழ்வைதிககானஞ்செய்வதனுக்கசத்தியுற்றபண்பினேந்  
குலவிலவுகிககானநாடோறுஞ்செயல்வேண்டுங்குறிதப்பாதே. (௧௭)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

உரைக்குமிச்சிவகீர்த்தனத்தாலேயோகஞானநன்முலகமாக, வி  
ரைக்குமுத்திசித்திக்குமாலிந்தவேததாற்பரியத்தினைப்பத்தி, யரைக்  
குமீனர்க்குச்சொற்றிடல்கூடாதறிமினோவெனவறைந்தனன்செந்தா,  
மரைக்குநாயகன்கடவுளர்கேட்டுமகிழ்ச்சியூத்தனர்மாதவப்பெரியீர்.

மூன்றாவது

தைத்திரீயகவுபநிடததாற்பரியமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௩-க்குத் திருவிருத்தம் சச.

உ

நான்காவது

சாமசாகோபநிடததாற்பரியமுரைத்த

வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

சாமநாண்முளரிதுயறடந்தோளன்சொற்படிமாதவத்தின்மிக்கீ  
ரேமமார்தருதைத்திரீயகநல்லுபநிடதமிசையாநிற்குங்  
காமர்தாற்பரியமுரைத்தனமந்நான்முகனமரர்களிப்பச்சொற்ற  
சாமசாகப்பெயர்கொளுபநிடததாற்பரியஞ்சாற்றுவாமே. (௧)

(கோச்சகக்கீழ்ப்பா.)

தாவில்சயம்பிரகாசனாய்ச்சருவசாட்சியா  
யோவில்பெருஞ்சமுசாரமோசகனாயுத்தமனாய்  
மேவியநற்கருணையனாய்விளங்காநின்றிகடவுள்  
காவிமலர்க்கண்டதுதற்கண்னுடையானொருவனே. (உ)

பிராணன்மனந்தசேந்திரியமுதலாகப்பேசெவையும்  
பராபரன்மற்றவனுடையபகர்மாயாவசமாக  
விராவனாற்பிரேரிதமாயவ்வலியங்களிலே  
யொராதுபிரவர்த்தித்துக்கொண்டிருக்குமும்பர்காள். (ஊ)

இனியபுகழ்மயேச்சுரன்றனிடத்தாரோபிதமான  
மனமுதலாயினவற்றைத்தானடைந்துமற்றவைக்குக்  
கனிவுமிகுஉப்பல்பொருளுங்கவர்வலியுஞ்சலியாமே  
தினமுமவ்வியாபாரஞ்செய்வலியுங்கொடுத்தருள்வான். (ச)

இந்தமனமுதலானவெல்லாமப்பரசிவனைச்  
சந்தமுறப்பரிசிக்கமாட்டாதச்சங்கரனும்  
பந்தமுறுமிவைகளுக்குக்கோசரமாகான்பன்மறை  
யந்தநவிலப்பொருளுக்கன்புசாலமரீரே. (ஊ)

எப்பிரகாசத்தாலெல்லாம்பிரகாசப்படுமச்  
செப்பரியபரசிவத்தைத்திகழ்பிரமாணத்தாலுந்  
தப்பில்குருமொழியாலுஞ்சுவானுபவந்தன்னாலுந்  
திப்பியமாத்தெரிந்துகொள்வோன்சீவன்முத்தனெனவுணர்மின். (சு)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பிரமஞானம்பயில்கடாதிஞானம்புகல்பிராந்திஞானம்  
பரவிவற்றுளான்மாசெய்வானுஞ்செய்பொருளுமலன்பகருங்காலே  
விரவுறுவியாவகாரிகதிருட்டியால்வித்தையோடவித்தை  
பிரமத்தினுதிக்குமலாற்பரமார்த்தமாய்த்தோன்றப்பெறாதுமாதோ.

கேவலதத்துவமேதோன்றிடுமிந்தத்தாற்பரியங்கிளருணர்ச்சி  
மேவுகுருவுபதேசத்தாலும்பூசாதிகளால்விரவாநிற்குந்  
தாவில்சிவப்பிரசாதத்தாலுமுறுமிஞ்ஞானஞ்சார்ந்துளொர்க்குப்  
பாவுகிரியாவாச்சிரமதருமாதிகடோன்றாபரனெயன்னேன். (அ)

அவனுடையவைபவமான்முதலோராலுங்கரையவாகமாட்டா  
துவமையிலாவிஞ்ஞானமதிகாரமுண்டாயவுடம்பின்கண்ணே  
நவமுறச்சம்பவிக்குமன்றிமற்றொருதேகத்தின்கண்ணணமாட்டா  
திவர்புகழான்மாவொருவனேபலுட்களினுமொளிர்ந்திருத்தலாலே.

முத்தனானவன் மற்ரோர் தமையெலாமுத்தரென்றேமுன் னூநிற் ப  
 னுத்தமமெய்ஞ்ஞானசாதனமுளோன்பிராரத்தமுளவகரக்கு  
 மெத்துபரமார்த்தஞானமடேதஞானமிவைமேவாநிற் பன் [ம்.  
 பத்தமுறப்பிராரத்தநசித்தபினை ஞ் றுவயாவும்பரமாய்த்தோன்று

உத்தமவத்தகையோர்க்குத்தள்ளறழுவப்படுதெலான்றுமில்லை,  
 யொத்தபரசிவற்கயலா மாயையினெச்சகமுமுண்டென்றுரைப்பர்சி  
 ல்லோர், பெத்தமின்மாதேவனுடை மகத்துவத்தீர்கனுபபத்திப்பிர  
 சங்கந்தான், சித்தமருவுறவருமாதவி னவ்வாறெஞ்ஞானுஞ்செப்  
 பொணாதே. (௧௧)

ஆதவினான்மாதேவனெருவனெபூரணமாயவீர்வானெங்கு  
 மேதருமற்றவனுக்குவேறொயானேனுமிலைமிளிர் தருக்க  
 மூதறிவீனோர்புகழும்பிரமாணமுதலாகமொழியும்யாவு  
 மோதல்செயித்தாற்பரியத்தேமுடிவாயிருக்குமாலும்பேரார்மின். ( )

இத்தகையபரமவத்துவிதஞானமதிருடுமிறையவற்கு  
 முத்தமியாகியவுமைக்குஞ்சபாவமாயுள துமலாறுமெனக்கும்  
 வித்தகமாயவனமுதலோர்தமக்குமவன னுக்கிரகத்தாலேமேவு  
 மொத்தசபாவத்தீனிலைமணமலர்க்கற்பகமாலேயுறுபுயத்தீர். (௧௩)

வயங்குசிவப்பிரசாதமுண்டாகிலெவ்வுயிருமருவுஞானம்  
 பயங்குலவுமுகின்மேனிநாரண னும்யானுமற்றைற்பண்புளோருந்  
 தயங்குசிவஞானமோருயிர்க்களிக்கத்தக்கசுதந்தரேயல்லர்  
 நயங்குலவுகிரமசாதகர்களாயேயிருப்பேநன்மைமிகீர். (௧௪)

அம்மகாதேவனைமற்றவனருளாற்றெரியினன்றியாரேவல்லார்  
 செம்மைசேர்மற்ரோன்றாற்றெரிவதற்குமற்றவன்றன் றிகழ்சொருப  
 நன்மைதிகழ்வைபவாதிகள்சிறிதேனுந்தெரிந்துவல்லர்  
 மும்மையுலகத்துமிலர்முறிசெறிபைங்கற்பகப்பூமுடிவானேரே. ( )

(எழுகீரடியாசிரியவிருத்தம்.)

முன்னரோர்காலத்தரம்பையர்களபமுலைமருப்புமுமகன்மார்பப்  
 பன்னருஞ்சாரும்வாள்வலிபடைத்தபற்பலவசுரருங்குடிக்  
 கன்னகுதிணிடேதாண்மரீஇயகண்டிகதித்தெழப்பொருதுழியசுரர் [ர்  
 கொன்னகுவாளாற்றாக்கிடப்பட்டுக்குலைந்துடைந்தோடினர்வானே

வானவர்வருத்தநோக்குபுகருணைமருவுருக்கொண்டவெம்பெருமா  
 னீனமில்வலிமிக்களித்திடவமரேட்டைதீர்ந்தசுரரைத்தரந்து  
 மானமிக்கரும்பெடுஞ்சமராற்றிவாகையேபுனைந்தனர்தருவ  
 ருனமிக்கடைந்துமுகனுளஞ்சாம்பியோட்டெடுத்துயந்தனர்மாதோ

குருமதிமலைந்தானருளிஞல்வெற்றிகொண்டனமென்றுணராம  
ன், மருவலர்தமையாமேபுறங்கண்டுவாகைவேய்ந்தனமெனத்தருக்  
கித், திருகுறுமுளத்துத்தேவர்களிருப்பத்தீமையேமுளத்தினும்புகு  
ந்து, பொருவருகருணையமிழ்தமுஞ்சமழ்ப்பப்பொழிசிவபிரானஃது  
ணர்ந்து. (௧௮)

தெரிவதற்கரியானெனத்தனைமறைகள்செப்புறுமொழிவிளக்கிடவும்  
விரிவுறக்கிடந்தசுரர்மனத்தருக்கைகவீட்டவுந்தனதுபேரருளா  
லரியதற்புதமென்றியாவரும்வியப்பவமைந்தவேரியக்கருபத்தைப்  
பிரியமோடடைந்துதருக்ககலாவப்பெருவலித்தேவர்முனின்றுண்.()

பண்ணவரிழும்பூதெழநனிநோக்கிப்படரழற் பிரான்முகம்பா  
ராக், கண்ணகலாவிவ்வனப்பொடுநின்றகாளையையாரெனத்தெரி  
ந்து, திண்ணநீவருதிவிரைவினென்றேவச்செஞ்சிகைப்பலகொழுந்  
துலகந், துண்ணெனப்பரப்பும்வன்னியுமன்றோர்சொற்கொடுபிரான்  
மருங்கணைந்தான்: (௨௦)

அருகணைதழலை நோக்கியெம்பெருமான் யாரைநீயெத்தொழில்  
வல்லை, திருகறவிரைவினுரைத்தியென்றிடலுஞ் செந்தழற்கடவு  
ளென்மொம், பெருகுமென்கோடி கூற்றிலோர்கூற்றூற் பேருலகனை  
த்துநீரூக, வொருநொடிப்பொழுதிற் றகித்திடவல்லெனன்றன  
னுண்மைசற்றறியான். (௨௧)

கேட்டமாதேவன் குறுகைமுகிழ்த்துக் கிளர்துரும்பொன்றெ  
திர்நாட்டி, வாட்டமினினதுவலியெலாங்கொண்டு மற்றிதைத்தகித்  
தியென்றுரைப்ப, நீட்டமுற்றெழுந்துமானம்வாதிப்பொரேலெனச்  
செந்தழறனது, தீட்டரும்வலியாவையுமுறத்தெரித்தூந் திரணமவ்  
வாறிருந்ததுவே. (௨௨)

கண்டனன்வன்னிப் பண்ணவனேயேகரைந்தநம்வலியென்னு  
யிருந்த, தண்டர்கள் காணினைகப்பரேயென்னு வடங்கருநாணமும்  
பயமுங், கொண்டனன்றலையுஞ் சாய்த்தனனடந்து குறுகினனமரர்  
தங்குழாத்தை, விண்டனனவனை யறிகிலனீவிர் விழைந்துசென்றறி  
மின்களென்றே. (௨௩)

வாயுவைவாரோரனுப்பினர்மீட்டுமற்றவன்றுணும்வந்தழல்போ  
லாயினனமரரனைவருமீவ்வாறடுத்தித்துறுமவமரூன  
மேயினர்பின்னர்விம்மிதமடைந்துமேகவாகனனடைகாலை  
மாயிரும்புவனத்துயிர்க்குயிராயவள்ளலார்மறைந்தனர்மாதோ (௨௪)

கடலெலாங்குடித்த முனிவரையுதித்தகாலைபூருருவிலானளி  
ப்ப, வுடலெலாங்கண்கணிரப்பியவேந்தனென்றலாத்துயரமிக்குற்  
றே, யுடலெலாங்குறைந்தான் போன்றுளத்தச்சமடுப்டவோர்விதந்  
துணிந்தவிர்பூ, மடலெலாங்குடிகொள் கருங்குழற்செவ்வாய்வாணு  
தற்பிராட்டியைத்துதித்தான். (௨௫)



துதித்தலுமெல்லா வுலகமுமீன்ற துடியிடைப்பொற்றொடி யு  
மையாள், கதித்தபேரருளிற்றே ன் னினளாகக்கண்டவானவாபிரான்  
மகிழ்ந்து, மதித்தபேரன்பிற்பூசனைபுரிந்து வணக்கமும்பஃறஞ்செய்  
தே, யுதித்தலெற்கொழிப்பா யியக்கனாய்த்தோன்றி யொளித்தவற்  
றெரித்தியென்றிரந்தான். (௨௬)

நாரணன் முதலோர்நேடியுங்காணாயகன்யாவனெவ்விடத்தும்  
பூரணப்பொருளாய்நிற்பவன்யாவன்புரமெரியுட்டினேன்யாவன்  
காரணக்கடவுள்யாவன்மற்றெனக்குக்கணவனாகியபிரான்யாவ  
னாரணமுணரான்யாவன்மற்றவனேயழகியவியக்கனாய்வந்தான். (௨௭)

நினைமுதல்வானோர்க்குறுசயமளித்துநிரப்பினேனவனவன்பாத  
மினைவறவெண்ணீர்தருக்குமேற்கொண்டெய்தியவத்தருக்கவிப்பா  
புனைதருமியக்கவடிவனாய்ங்குப்போந்தனவன்சரணடைமின் [ன்  
வினைதபவென்றுகருணையினுரைத்துவிமலநாயகியுருமறைந்தாள்.

வேந்தனைமுதலோரச்சமுமகிழ்வுமேவினர்தருக்கெலாமிரித்தார்  
சாந்தநீரூக்குஞ்சங்கரப்பிரானேசருவகாரணெனத்தேர்ந்தா  
ராய்ந்தமற்றவன்றாளடைந்தனரமரீராதலால்வன்பிரசாதம்  
வாய்ந்தவைபவமாலாதியராலும்வகுப்பரிதெற்றைக்குமுணர்வீர். ( )

அப்பிரசாதசின்னமானந்தமவிர்கரநேத்திரவங்கப்  
பப்பியல்விகாரமந்தரத்தெழுதல்பரகாயப்பிரவேசஞ்செய்த [சல்  
றப்பின்மெய்காட்டன்மறைத்தல்கல்லாநூ றன்னையுந்தடையறப்பே  
செப்புறுநிக்கிரகமனுக்கிரகஞ்சிலையாதிபேதமுற்பலவே. (௩௦)

இத்தகுதெய்வச்சிவப்பிரசாதமிளமதிசூடியபெருமா  
னுத்தமவுமையாளிவரனுக்கிரகமுற்றிழற்கிடைப்பதாலமரீர்  
மைத்தகார்மேனிமாயுவன்றன்னைமலருறையென்னைநாடோறு  
மொத்தபேரன்பிற்பூசனைஞ்செய்தாலுமுத்தமக்கதிமருவாதே. (௩௧)

ஆதலின்முத்திவிரும்பினேனெனையுமாழியங்கரதலத்தனையுங்  
காதலியாமற்பாசிவனடியேகருத்துறத்தியானிக்கவேண்டுஞ்  
சாதலையடையாத்தன்பிரசாதஞ்சார்ந்தவன்பாலென்றும்பரமன்  
மேதகுமுர்த்திசொருபமாயான்மொருபமாய்விளங்கிவைகுவனாள்.

பரமவத்துவிதவிந்தனானத்தாற்பகரருமுத்தியுண்டாதல்  
சரதமேதவஞ்சால்கொள்தமன்றதீசிரபத்தான்முன்செய்பாவத்தால்  
வரமுறிவ்வருத்தந்தேதான்றமாட்டா துவளர்சிவசம்பந்தமான  
புரவுசேர்விபூதிமுதலெவற்றினும்வந்தொன்றுறும்புகர்புரிவெறுப்பே.

பரமவத்துவிதசைவமெய்ஞ்ஞானிபாரளந்தவன்முதலோரால்,  
வரமுறப்பூசைபுரிந்திடத்தக்கோன்மற்றவனுறைதருமிடத்தே, பரவு  
றுமுத்திகாத்துக்கொண்டிருக்கும்பரிந்தவன்பணிவிடைபுரிவேன், ச  
ரணமெப்போதுந்தலைமிசைத்தரிப்பேன்சமானமற்றவற்கெவருவகில்

இந்தவத்துவிதஞானத்திற்குலகத்தியை தருவாசனை பிரதி  
பந்தகமாகும்தறத்தொலைத்துப்பார்கழந்தேசத்துமத்துவித  
சந்தமெய்ஞ்ஞானியாகுதல்வேண்டுந்தவத்தரேகொளத்தக்கவீதுர்  
மந்தணமுரைத்தேனென்றனன்பிரமன்மகிழந்தனர்வானவர்முனிவ்

நான்காவது

சாமசாகோபநிடததாற்பரியமுரைத்த வத்தியாய முற்றிற்று.

அத்தியாயம் ச-க்குக் திருவிருத்தம் என்க.

உ

ஐந்தாவது

சாந்தோக்கியவுபநிடததாற்பரியமுரைத்த

வத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆடியகூத்தனவிர்நிறுமலர்த்தாளகத்திடைப்பதித்தமாதவத்தீர்  
பாடியசீர்த்திப்பங்கயக்கடவுள்பண்ணவர்தெளிதரவுரைத்த  
நீடியபெருமைச்சாமசாகோபநிடததாற்பரியஞ்சொற்றனம்பொய்  
சாடியசாந்தோக்கியவுபநிடததாற்பரியமுமெடுத்துரைப்பாம். (௧)

கற்பகமலை துயறடம்புயத்துக்கடவுளீர்மந்தணமான  
பொற்புறேராதேசத்தையானுமக்குப்புலவல்கேண்மினென்றான  
வற்புறுமண்ணுதிகளிளாலாக்கப்பட்டமண்பாண்டமுன்யாவு  
மெற்பெறம்மண்ணுதிகளின்வேறன்றியெப்படியிருக்குமப்படியே. (2)

காரியமெல்லாங்காரணத்தோடுகரைதருமபேதமாயிருக்குங்  
காரியசத்தைகாரணசத்தைதனக்குவேராகாமையாலே  
காரியஞ்சத்தாய்ப்பேதமுற்றிடுவதில்லையாற்கருத்துறவுணர்மின்  
காரியல்கண்டன்றிருவடித்துணையேகண்ணியபுண்ணியவமரீர். (௩)

நரசிருங்காதிபோலச்சூனியமல்லாமையானவிலசத்துவத்திற்  
பரவுறுவிசேடமிலாமையாலெடுத்துப்பகர்க்காரியமசத்தாயும்  
விரவுறுபேதப்படுவதின்மரீர்விரித்தவித்தோடங்களிரண்டு  
முரவினுண்டாமாதலிற்சதசத்தாயும்பேதப்படுதலின்றுணர்வீர். (௪)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

செப்புபேதாபேதமெம்மாத்திரமும்வரமாட்டாதுணர்வீர்  
தப்பிலாதவிப்படியேசாற்றுமெல்லாக்காரியமு  
மொப்பிலாதகாரணத்தோடபேதமாயுற்றிருந்தாலு  
மெய்ப்பின்மர்மையாற்பேதமாகித்தோன்றுமிமையீரே. (5)

(6)

பேசவிகாரமெலாம்பெயராற்பின்னமாகியிருந்தாலு  
மாசிலாதபரமார்த்தமாகவவிரும்பிரமத்தோ  
டேசிலபேதமாகியேயிருக்கின்றனவண்டுமுதுழக்கி  
வாசநறுந்தேனுண்டுவக்குமாலேத்தடந்தோளமரீரே.

(௬)

சகத்துக்கொருகாரணமாகித்தயங்குமந்தப்பிரமங்கற்  
பகத்தண்டொடையன்முடிவேய்ந்துபாரோர்புகழ்ப்படும்போகஞ்  
சகத்தின்மருவ்வீண்ணவர்காள்சொல்லாநிற்கும்பின்னமுமன்  
றுகத்தல்செய்யும்பின்னொயின்னமுமன்றொன்றையேயிருக்கும்.

(௭)

(மேற்படிவேறு.)

மருவமசேதனமாயமண்னாதிக்கட்குக்குலால  
றொருவிலபேட்டையெவ்வாறுவேண்டியிருக்குமுரைத்த  
திருகில்குலாலற்கசித்துருபமட்சேருமபேட்சை  
யிருநிலத்தெவ்வாறுவேண்டியிருக்குமவ்வாறேயிமையீர்.

(௮)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

நிகரிவாவேகமாய்ச்சுத்தசைதன்னியமாய்நெடுநாளுநிலவியிருக்  
கின்றபடியாலும், பகர்நிமித்தவுபாதானகாரணத்துவங்கள் பயில்வே  
தப்பிரசித்தமாயிருத்தலாலு, மிகுபிரமத்திற்குவேறொருவத்துவபே  
ட்சைவேண்டியதின்றப்பிரமம்பிரதிசித்தத், தகுணத்திரையமு  
ளதன்மையொடொன்றையேசார்ந்துசிருட்டித்தொழிலாதிகள்பல  
வுஞ்செய்யும்.

(௯)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அறைதருசத்தானவித்தாதிகளாலங்குரோற்பத்தியாதலாலே  
யிறையுறுபல்லுலகுங்காரணரூபமாச்சத்தாயேயிருந்து  
நிறைதரவுற்பத்தியாமாதலினுற்கதிர்சமழ்ப்பநிலவும்வானீர்  
குறைவுறுகுனியவாதியுரைக்குமதநியாயமன்றுகுறிக்கொள்வீரே.

(10)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

ஆதியந்தமில்லாமற்சத்தாகியிருக்குமப்பரம்பூருவகற்பப்பவஞ்ச  
வாசனையா, லேதமில்சத்துவவிருத்தியோடுநனிகூடியிருக்கின்றதாகி  
யேயனேகவிதசகத்து, நீதிகொள்சொரூபமாய்நானாகின்றேனானீரம்  
பவெனுமிச்சையாடுவெளிமுன்னாக, வோதலுறுபஞ்சபூதங்களை  
யுஞ்சிருட்டிசெய்யுமாலுய்த்துணர்வீருத்தமவானேரே.

(௧௧)

மருவமப்பூதங்களிலொவ்வொன்றையிருகூறாவகுத்தவற்றிலைம்  
பாகங்களையெடுத்திக்கொண்டு, பெருகுறுமொவ்வொன்றினைநந்நான்  
கூறாக்கிப்பேணவற்றுண்மண்ணாற்பாகங்களைமுன்னெடுத்தே, யொ  
ருவின்முறைபூதங்களுற் பாகங்களினுமொவ்வொரைப்பாகத்தோ  
டொவ்வொருபாகத்தைத், திருகறச்சேர்க்குந்தெரிவீர்சரும்பருமுது  
ழக்கித்தேனருந்தியிசைபாடுஞ்செந்தொடையற்புயத்தீர்.

(௧௨)



இப்படியேயிதரநாற்பாகங்கடம்மையெடுத்திதரபூதவரைப்பாக  
ங்களோடு, தப்பின்முறையாகவொவ்வோர்பாகத்தைச்சேர்க்குந்தக  
வ்வவாறேபஞ்சீகரணமதுசெய்யா, வெய்ப்பில்பிரமாண்டமாதிகள்  
பலவுமியற்றுமின்னுந்தீமுதலானவொளியிலனுபவமாந், துப்பருண  
நிறந்தான்றைசசமானதமீர்சுக்கிலருபஞ்சலசம்பந்தமானதுவே. (1)

கொழுநீலருபமண்சம்பந்தமானதுவே கூடியவிம்முன்றுருபங்க  
ளேசெந்தீ, செழுஞாயிறிவைமுதலாவெடுத்துரைக்குமனேகதேசோ  
பேதங்களால்விவகரிக்கப்படுமாற, பழுதாக்காநன்மதியீராதவினாவெ  
ன்றும்பரத்துக்குவேராகவொன்றுமிலையுணர்வீர், வழுவாமுற்சன்ம  
வாசனையாற்றேகேந்தியாதிகளினைனும்புத்திமருவிடுமே. (௧௪)

(கோச்சுக்கலிப்பா.)

தேற்றமுடலாதிபலுதிகமாதலான்முன்னர்ச்  
சாற்றுமதியினவிட்டுச்சாட்சிசுத்துருபத்தின்  
மாற்றருநானென்கின்றமதிசெய்யவேண்டுமா  
லாற்றலுறுமிவ்வாறேயமைமாவாக்கியங்களினும்.

(௧௫)

மருவுதுவம்பதத்திற்குமன்னுறுதத்தத்திற்கு  
மருமையுறுமிலக்கியார்த்தமானதுசின்மாத்திரமே  
துருசிலவ்வாக்கியமுந்தத்துவம்பதங்கடம்முடைய  
கருதலுறுவாச்சியார்த்தங்களில்விருத்தபாகம்விட்டு.

(௧௬)

அவிருத்தமானசின்மாத்திரத்தையிலக்கணையாலே  
கவினுறப்பிரதிபாதிக்கின்றதுவான்கடவுளீர்  
துவிதமிலப்பரத்திற்குச்சபாவசித்தமேயான  
சவியுறுமேகத்துவமேதழைமாவாக்கியப்பொருளாம்.

(௧௭)

அந்தவேகத்துவமுமறையினெப்போதுஞ்சயமே  
சந்தமுறுபிரயிதமாகத்தழைவற்றிருப்பதன  
னந்துமவ்வாக்கியமுமவ்வேகத்துவத்தையுந்நயமே  
யுந்துறப்போதிக்கின்றதென்றுரைத்தல்கூடாதால்.

(௧௮)

ஆயினுந்தன்னுலையுண்டாகுகின்றவித்தையினு  
னையவியாவகாரிகவஞ்ஞானத்தைநீக்குமாற்  
பாயவஞ்ஞானத்திற்குப்பானமில்லாததனாலுந்  
தீயவதையிற்றென்றுசெப்புறக்கூடாமையினும்.

(௧௯)

சத்துவஞ்சம்பவியாததாலுமஞ்ஞானமுமதன  
தொத்தியலுங்காரியமுமொருபிரமமேதவிரப்  
புத்திசெயின்வேறலவாற்புகலரியபொருண்ஞா  
சித்திபெறமிகமுயன்றுசித்தபரிபாகமுற்றீர்.



(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

நவவேதம்புருடர்சித்தபரிபாகக்கனுகுணமாத் தழையாவி  
யவகாரசித்தமம்பேதத்தையனுவாதித்தடர்கன்மத்தி  
னவமாரும்பலமுன் னாஞ்சகத் துவிசித்திரமதனைநவின் றுபின்னர்  
சிவமாரும்பக்குவர்க்கத்துவிதபரசொருபத்தைச்செப்புமாலோ. (௨௧)

கிளர்சகத்துச்சீவாதிபேதங்களாத்தோன்றுகின்றவெல்லாம், வ  
ளர்சிவமென்கின்றனாம்பரமாத் துவிதவிஞ்ஞானம்வகுத்த, பளக  
றுமிஞ்ஞானமுண்டாயிருப்பவற்குக்கீரீடைமுதற்பாவமெல்லாம், தள  
ர்வில்பரசிவருபமாகவேதோன்றுமாறண்மைமிக்கீர். (௨௨)

இத்தகுஞானம்பரசிவப்பிரசாதத்தாலுமிகபரத்தும்  
பெத்தமிலாசிரியன்மொழியாலுமொருவனுக்கம்மபிரகாசுக்கும்  
பத்தர்சொலாரணங்களுமில்வருத்தத்தையேபிரதிபாதஞ்செய்யு  
முத்தமநஞ்சிவனைசத்தியமிதரமானதிலையுண்மையீதே. (௨௩)

இதரமாகியவருத்தமெல்லாம்பூருவபக்கமென்பார்நல்லோர், சித  
ர்தராவிதுவேசத்தியமானவேதார்த்தஞ்சிறப்புற்றோங்கி, மதருறுமி  
வ்ரிடயத்திற்காய்ந்தமமுவினைநாவில்வைத்துக்கொண்டு, பதமுறச்  
சொல்வேன்சிவனைத்தீண்டியமுத்தரந்துணிந்துபகருவேனே. (௨௪)

இப்படியேயிதரநாற்பாகங்கடம்மையெடுத்திதரபூதவரைப்பாக  
ங்களோடு, தப்பின் முறையாகவொவ்வோர்பாகத்தைச்சேர்க்குந்தக  
வ்வவாறேபஞ்சீகரணமதுசெய்யா, வெய்ப்பில்பிரமாண்டமாதிகள்  
பலவுமியற்றுமின்னுந்தீ முதலானவொளியிலனுபவமாந், துப்பருண  
நிறந்தான்றைசசமான தமரீர்சுக்கிலரூபஞ்சலசம்பந்தமான துவே. ( )

கொழுநீலரூபமண்சம்பந்தமான துவே கூடியவிம்மூன்றுரூபங்க  
ளேசெந்தீ, செழுஞாயிறிவைமுதலாவெடுத்துரைக்குமனேகதேசோ  
பேதங்களால்விவகரிக்கப்படுமாற, பழுதாசகாநன்மதியீராதலினுவ  
ன்றும்பரத்துக்குவேரூகவொன்றுமிலையுணர்வீர், வழுவாமுற்சன்ம  
வாசனையாற்றேகேந்தியாதிகளி னுனன் னும்புத்திமருவிடுமே. (௧௪)

(கோச்சகக்கலிப்பா.)

தேற்றமுடலாதிபவுதிகமாதலான்முன்னர்ச்  
சாற்றுமதியினேவிட்டுச்சாட்சிசித்துரூபத்தின்  
மாற்றருநானென்கின்றமதிசெய்யவேண்டுமா  
லாற்றலுறுமிவ்வாறேயமைமாவாக்கியங்களினும். (௧௫)

மருவு துவம்பதத்திற்குமன்னுறுதத்தத்திற்கு  
மருமையுறுமிலக்கியார்த்தமான துசின்மாதிரமே  
துருசிலவ்வாக்கியமுந்தத்துவம்பதங்கடம்முடைய  
கருதலுறுவாச்சியார்த்தங்களில்விருத்தபாகம்விட்டு. (௧௬)

அவிருத்தமானசின்மாதிரத்தையிலக்கணையாலே  
கவினுறப்பிரதிபாதிக்கின்றதுவான்கடவுளீர்  
துவிதயிலப்பரத்திற்குச்சுபாவசித்தமேயான  
சவியுறுமேகத்துவமேதழைமாவாக்கியப்பொருளாம். (௧௭)

அந்தவேகத்துவமுமறையினெப்போதுஞ்சயமே  
சந்தமுறுபிரமிதமாகத்தழவுற்றிருப்பதன  
னந்துமவ்வாக்கியமுமவ்வேகத்துவத்தையுந்நயமே  
யுந்துறப்போதிக்கின்றதென்றுரைத்தல்கூடாதால். (௧௮)

ஆயினுந்தன்னாலேயுண்டாகுகின்றவித்தையினு  
னையவியாவகாரிகவஞ்ஞானத்தைநீக்குமாற்  
பாயவஞ்ஞானத்திற்குப்பானமில்லாததனாலுந்  
தீயவதையிற்றென்றுசெப்புறக்கூடாமையினும். (௧௯)

சத்துவஞ்சம்பவியாததாலுமஞ்ஞானமுமதன  
தொத்தியலுங்காரியமுமொருபிரமமேதவிரப்  
புத்திசெயின்வேறலவாற்புகலரியபொருண்ஞா  
சித்திபெறமிகமுயன்றுசித்தபரிபாகமுற்றீர்.ன (௨௦)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

நவவேதம்புருடர்சித்தபரிபாகக்கனுகுணமாத்தழையாவி  
யவகாரசித்தமாம்பேதத்தையனுவாதித்தடர்கன்மத்தி  
னவமாரும்பலமுன் னாஞ்சகத்துவிசித்திரமதனைநவின் றுபின்னர்  
சிவமாரும்பக்குவர்க்கத்துவிதபரசொரூபத்தைச்செப்புமாலோ. (௨௧)

கிளர்சகத்துச்சீவாதிபேதங்களாத்தோன்றுகின்றவெல்லாம், வ  
ளர்சிவமென்கின்றனாம்பரமாத் துவிதவிஞ்ஞானம்வகுத்த, பளக  
றுமிஞ்ஞானமுண்டாயிருப்பவற்குக்கீடமுதற்பாவமெல்லாந், தள  
ர்வில்பரசிவரூபமாகவேதோன்றுமாறண்மைமிக்கீர். (௨௨)

இத்தகுஞானம்பரசிவப்பிரசாதத்தாலுமிகபரத்தும்  
பெத்தமிலாசிரியன்மொழியாலுமொருவனுக்கம்மபிரகாசிக்கும்  
பத்தர்சொலாரணங்களுமீவ்வருத்தத்தையேபிரதிபாதஞ்செய்யு  
முத்தமநஞ்சிவனைசத்தியமிதரமானதிலையுண்மையீதே. (௨௩)

இதரமாகியவருத்தமெல்லாம்பூருவபக்கமென்பார்நல்லோர், சித  
ர்தராவிதுவேசத்தியமானவேதார்த்தஞ்சிறப்புற்றோங்கி, மதருறுமி  
வ்விடயத்திற்காய்ந்தமமுவினைநாவில்வைத்துக்கொண்டு, பதமுறச்  
சொல்வேன்சிவனைத்தீண்டியமுத்தரந்துணிந்துபகருவேனே. (௨௪)

இந்தவருத்தத்தினுக்குவேறுண்டே விப்பொழுதே யென்சிரங்  
கள், சந்தமறவெடித்தற்றுச்சிதறுக விவ்வருத்தஞ்சத்தியமேயாகிற்,  
பந்தமெனக் கொழித்தருளும் பரசிவனிங்கிப்பொழுதேபரிந்துகா  
ட்சி, தந்தருள்கவென்றுரைத்து வணங்கியிருந்தான் கமலத்தவிசின்  
மேலோன். (௨௫)

(கலிநிலைத்துறை.)

ஆயகாலையினையிடையென்னை யாளுடையா  
னையமாருமைமாதொடுசிவகணநெருங்கத்  
தூயவானவர்முதலியோர்களிப்புறத்தோன்றி  
யேயசிங்கவாதனமொன்றின்மீதுவீற்றிருந்தான். (௨௬)

ஓண்ணுதற்கண்மமானவணுற்றமையுணர்ந்து  
செண்ணவஞ்சிலம்படித்திருமகண்மணவாளன்  
மண்ணுதற்கரிதாங்களிப்புடையராய்வந்தா  
னெண்ணருஞ்சாரமலர்மழைபொழிந்தனரெங்கும். (௨௭)

இனியகானமிக்கெழுப்பினரிணையில்கந்திருவர்  
நனிமகிழ்ச்சியினரம்பைமுன்மாதர்கண்டித்தார்  
தனிதமுஞ்சமழ்ப்புறமுழங்கின்வியஞ்சந்தப்  
புனிதநான்மறைவாழ்த்தொலியெழுந்தனபொங்கி (௨௮)

மகரவாரியுநாணுறத்துதியொலிவயக்க  
நிகரிலாதெழுந்தனநெடுந்தேவர்கண்முனிவ  
ரகரநேரறிவாயெங்குமமர்தருமமலப்  
பகவன் ஞுளிணை தம்முடித்தலமுறப்பணிந்தார்.

(௨௯)

ஆடினார்சிலரஞ்சலிசிரமிசைமுகிழ்ச்சுப்  
பாடினார்சிலரம்மையோடப்பனைப்பரவி  
யோடினார்சிலருறுமுகிழ்வெரடுங்கிடாதெழலா  
னீடினார்சிலரானந்தநிறைகடனீந்தார்.

(௩௦)

குதிப்பரோர்சிலர்கூடியவினையெலாங்குழம்ப  
மிதிப்பரோர்சிலர்மேககுகாட்சியாற்றம்மை  
மதிப்பரோர்சிலரிருமுதுகுரவர்தாண்மலருட்  
பதிப்பரோர்சிலர்பரவசப்படுவரோர்சிலரே.

(௩௧)

மழுவினாரடிதரிசித்தோமெனுமனமகிழ்வாற்  
றழுவினார்சிலரொருவரையொருவர்சார்மாயை  
வழுவினார்சிலர்கருமமும்வழுவினர்சில்லோர்  
கழுவினார்சிலரிவ்விரண்டொடுகருமலமும்.

(௩௨)

நோக்கினுனைமையென்மருஞ்சிலர்நுவல்கடைக்கண்  
டாக்கினுனைமேலென்மருஞ்சிலர்தழையின்பந்  
தேக்கினுனைமக்கென்மருஞ்சிலர்சிறுமூர  
லாக்கினுனைமேநோக்கியென்மருஞ்சிலரம்மா.

(௩௩)

இந்தவாறளவாமகிழ்வெய்துவோர்ப்பார்த்துக்  
கந்தநாண்மலர்த்திருக்கரமமைத்தநங்கடவுள்  
சந்தமாயனைப்பிரமனைத்தன்மருங்கழைத்துப்  
பந்தநான்மறைச்சத்தியார்த்தத்தினைப்பகருங்.

(௩௪)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

உலகெலாம்யாமேயன்றிலேநிலையுணர்ந்துகொண்டி  
னிலகுறுமத்திராத்தியென்னுஞ்சத்தங்களாலே  
யலர்தரச்சொல்லப்பட்டயாவும்யாமன்றியில்லை  
குலவுமிச்சத்தியார்த்தங்கூறும்வேதாந்தமென்றும்.

(௩௫)

பிரமனஞ்சுரைத்தயாவும்பேணுசத்தியமேயென்றும்  
பரவுமப்பொருளிலையங்கொண்டவன்பதிதனாவ  
னுரவுறநம்பிநின்றேரொடுப்பிலாமுத்தனென்று  
விரவுமாலயன்மேனோக்கஞ்செலுத்தினுன்விமலமூர்த்தி.

(௩௬)

மற்றைவானவர்முனோர்க்குமாண்புறக்கடைக்கணித்தான்  
பற்றியநீவிரெல்லம்பரானந்தமடைகவென்று  
சொற்றனனையகாலேத்தாமலராதிக்கொண்டு  
கொற்றவானூடர்யாருங்குழகனைப்பூசித்தாரே.

(௩௭)



மகரவாரியுநாணுறத்துதியொலிவயக்க  
நிகரிலாதெழுந்தனநெடுந்தேவர்கண்முனிவ  
ரகரநேரறிவாயெங்குமமர்தருமமலப்  
பகவன் ஞானிணை தம்முடித்தலமுறப்பணிந்தார்.

(௨௯)

ஆடினார்சிலரஞ்சலிசிரமிசைமுகிழ்ச்சுத்  
பாடினார்சிலரம்மையோடப்பனைப்பரவி  
யோடினார்சிலருறுமுகிழ்வெரடுங்கிடாதெழலா  
னீடினார்சிலரானந்தநிறைகடனீந்தார்.

(௩௦)

குதிப்பரோர்சிலர்கூடியவினையெலாங்குழம்ப  
மிதிப்பரோர்சிலர்மேககுகாட்சியாற்றம்மை  
மதிப்பரோர்சிலரிருமுதுகுரவர்தாண்மலருட்  
பதிப்பரோர்சிலர்பரவசப்படுவரோர்சிலரே.

(௩௧)

மழுவினாரடிதரிசித்தோமெனுமனமகிழ்வாற்  
றழுவினார்சிலரொருவரையொருவர்சார்மாயை  
வழுவினார்சிலர்கருமமும்வழுவினர்சில்லோர்  
கழுவினார்சிலரிவ்விரண்டொடுகருமலமும்.

(௩௨)

நோக்கினுனைமையென்மருஞ்சிலர்நுவல்கடைக்கண்  
டாக்கினுனைமேலென்மருஞ்சிலர்தழையின்பந்  
தேக்கினுனைமக்கென்மருஞ்சிலர்சிறுமூர  
லாக்கினுனைமேநோக்கியென்மருஞ்சிலரம்மா.

(௩௩)

இந்தவாறளவாமகிழ்வெய்துவோர்ப்பார்த்துக்  
கந்தநாண்மலர்த்திருக்கரமமைத்தநங்கடவுள்  
சந்தமாயனைப்பிரமனைத்தன்மருங்கழைத்துப்  
பந்தநான்மறைச்சத்தியார்த்தத்தினைப்பகருங்.

(௩௪)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

உலகெலாம்யாமேயன்றிலேநிலையுணர்ந்துகொண்டி  
னிலகுறுமத்திராத்தியென்னுஞ்சத்தங்களாலே  
யலர்தரச்சொல்லப்பட்டயாவும்யாமன்றியில்லை  
குலவுமிச்சத்தியார்த்தங்கூறும்வேதாந்தமென்றும்.

(௩௫)

பிரமனஞ்சுரைத்தயாவும்பேணுசத்தியமேயென்றும்  
பரவுமப்பொருளிலையங்கொண்டவன்பதிதனாவ  
னுரவுறநம்பிநின்றேரொடுப்பிலாமுத்தனென்று  
விரவுமாலயன்மேனோக்கஞ்செலுத்தினுன்விமலமூர்த்தி.

(௩௬)

மற்றைவானவர்முனோர்க்குமாண்புறக்கடைக்கணித்தான்  
பற்றியநீவிரெல்லம்பரானந்தமடைகவென்று  
சொற்றனனையகாலேத்தாமலராதிக்கொண்டு  
கொற்றவானூடர்யாருங்குழகனைப்பூசித்தாரே.

(௩௭)

பிசமபுரமென்றெடுத்துரைக்கப்பிறங்குஞானவதிகார  
 வரமன்னியசரீரத்தில்வயங்குதகரமெனச்சிறந்தா  
 தரமாரிதயகமலத்திறேறூன்றுந்தகராகாசமே  
 பரமசிவனென்றெம்மறையும்பகராநிற்கும்பண்ணவர்காள். (உ)

பேசுமந்தப்பரசிவனேபிறங்குசிரவனாதிபல  
 மாசில்சாதனங்களாற்றெரியத்தக்கோன்மற்றவற்குத்  
 தேசகாலகிருதபரிச்சேதமென்பதிலையாகும்  
 பாசமில்லாச்சருவவியநபகன்மற்றன்னன் குணர்வீரே. (ங)

துன்னுசடமாஞ்சகத்தினுக்குச்சுயமேபானமிலாமையின்ம  
 மன்னுபரமனையத்தினாத்தியெனவைத்திடப்பட்ட  
 பின்னுமெல்லாச்சகத்தையும்வியாபித்தெலாவற்றையும்பெருகப்  
 பன்னுபிரகாசஞ்செய்வான்பாவசோகாதிகளில்லான். (ச)

உரைசத்தியசங்கற்பாதியுள்ளான்பலகன்மங்களால்  
 விரையக்கொள்ளப்பட்டலோகங்கள்வீந்துபோதலிற்றை  
 றிருவமாருமித்தகராகாசவித்தைதெரியாமற்  
 கருமமுயன்றபெருக்குக்காமசாரமெங்குமிலை. (ஊ)

அந்தத்தகராகாசவீத்தையைத்தெரிந்தமகாஞானிக்  
 கெந்தப்புவனத்தினுங்காமசாரமுண்டாலிமையீர்காள்  
 சந்தச்சேமமிருந்தறியார்போலச்சமுத்திதனிற்பிரம  
 முந்தப்பிராத்தமாகியிருக்கவுமோகத்தினாலுணரார். (கூ)

எல்லாருடையவிருதயத்துமிருத்தலாலேசிவத்தினுக்கு  
 நல்லாருரைப்பரிருதயமென்றொருபேர்புகலுநான்மறையும்  
 பொல்லாச்சரீரவபிமானம்போக்கிச்சமுத்தியிற்பொலியு  
 மல்லார்சோதிருபவான்மாவைத்தெரிந்துகொளவேண்டும். (எ)

அந்தவான்மாவைச்சராசோகாதிகளுமணுகாது  
 சந்தவவன்றேகாதிகட்குப்பின்னமாய்ச்சாக்கிரமாதி  
 வந்தவவத்தைகளுக்குச்சான்றாகிமருவியிருக்கின்றான்  
 கந்தமலர்மாலிகையணிந்துகல்லேவாட்டுந்திணிதோளீர். (அ)

(மேற்படிவேறு.)

அணையபரணிடத்தாரோபிதமானபவஞ்சமவற்கதீனமான [ன  
 புணையொளியுண்டாயிருக்கும்பொருந்துமுடலாதிகட்குப்புக்கல்வேறு  
 வணைபுகழ்க்கேவலான்மாவையொன்றேனும்பரிசிக்கமாட்டாதம்ம  
 நினைதருமவ்வான்மாவேநாமருபாதிகளைநிருமித்திட்டோன். (க)

முன்னுமவன்றனக்குவேறுகவொன்றுமிலையவனிமுதன்மையாகப்  
 பன்னுநாற்பூதங்களுந்தத்தம்விகாரத்திற்படிநிலாது  
 துன்னுமவ்வவ்வுருவமாய்வானுலகீரெவ்வாறுதோன்றிநிற்கு  
 மன்னுறுசாட்சியுமெல்லாவற்றிடத்துமவ்வாதேமருவித்தோன்றும் ( )

மேவவெங்கும்வியாபித்தவெளிகடாகாசாதிவிபாகத்தாலும், பாவவிபாகத்தாலும் தோன்றுமெப்படியப்படியேயம்மா, தேவனுந் தோன்றுவன்றோன்றுகின்றது தோன்றாததெலாஞ்சிவசொருப, மாவனவென்றுணர்ஞானஞ்சம்விதுசொருபபரையாகுமாலோ. (கக)

அப்பானமுடையானாயிருப்பவற்குச்சன்னமரணாதியான, வெப்பான்மைத்துயருமில்லையிஞ்ஞானங்கொடுக்கவல்லோ நெந்தஞானறுந், துப்பார்செஞ்சடைப்பரமெனருவனேசுதந்தரனுமவனேமற்றைமொய்ப்பாவுதிகிரியண்ணறன் னுலுமென்னுலுமுடியாதம்ம. (கஉ)

விளங்கிரவிக் கொழுங்கதிராலந்தகாரங்கழிந்துவீதல்போல விளங்குதலைமொழிபாகன்றிருவருளாற்சமுசாரவிருள்போய்மாயுங்களங்குலவுமலபந்தமழிப்பதற்கப்பரசிவன்பொற்கமலபாதவுளங்குலவுதியானபூசாதிகளையன்றிவேறென்றுமில்லை. (கங)

பலவாகமாதிகளின்முடிவுமவன்பகர் தருசுவானுபூதி நலமாருஞ்சொருபனுமற்றவனதனைக்கொடுப்பவனுமவனன்காகியிலகாநின்றிடுமதனற்றெரிந்துகொளப்பட்டவனுமவன்மற்றெல்லாவுலகார்காரணனுமவன்யாவுமவனென்றுநுமதுள்ளங்கொண்மின். ()

பன்னுகதிரவெனொளிமு நெவ்வெளியுமழுங்கிவிடும் பான்மை போல, மன்னுபரசிவெனொளிமுன்மாலொளியுமென்னொளியுமழுங்கிப்போகுந், தன்னுபரசிவமென்னும்பெருங்கடலுண்மறையோதுந் தொழிலியானு, மின்னுமுகின்மேனியனு மிருதிவலைத்தன்மையே மெய்மையீதால். (கடு)

நேயமிகவெங்குமாய்நின்றருளும்பரசிவநின்மலப்பிராற்குப்பாயமலவலியின்மாயனுமாயானுஞ்சமமென்றுபகர்வர்கிலலோராயகத்தியோதமலரியைநிகர்க்கிற்கரியோனுமரனைநேர்வன்றீயவிடக்கிம்பாகஞ்சுந்தநிகர்த்திடிவ்யானுஞ்சிவனைநேர்வன். (கசு)

அஞ்ஞானமெய்ஞ்ஞானந்தனைநிகர்க்கின்மற்றேருமரனைநேர்வ ரெஞ்ஞானறுமறமயக்குமலவலியையென்சொல்கேனிமைத்தலில்லீர் சுஞ்ஞானத்ததுவநற்றிருட்டியுளோனேகசிவசொருபமொர்ந்து செஞ்ஞானமாம்பரமபோதத்தாற்சமுசாரந்தீர்தல்வேண்டும். (கஎ)

சுந்தரநாயகப்பரமன்றிருவடிப்பேரின்பமுறத்துணின்தவானீர், மந்தணமீதுமக்குரைத்தேன் போற்றல்புரிந்துய்மினென வகுத்துச் சொன்னான், சந்தமெழுகியபனுவலாட்டிமுலையுழுதுழக்குந்தடந்தோளண்ணல், பந்தமறையாகமமுற்றுணர்ந்துதெளிந்தறிவின்மிக்கபண்பினீரே. (கஅ)

ஆராவது

சாந்தோக்கியவுபநிடதத்தமைந்ததாற்பரியம் பின்னுமுரைத்த

வத்தியாயமுற்றியது.

ஆ அத்தியாயம் சு-க்குத் திருவிருத்தம் ககக.



உ

ஏழாவது

முண்டகோபநிடத தாற்பரியமுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பரம்பரற்கன்புசான்றபனவிர்காண்மலரின்மேலோ  
 னுரம்பயிலமராதேறவுரைத்தசாந்தோக்கியப்பேர்  
 வரம்பயிலுபநிடத்தின்மரண்பொருள்விளங்கச்சொற்றூ  
 நிரம்பியமுண்டகோபநிடத தாற்பரியஞ்சொல்வாம்.

(க)

(மேற்படிவேறு.)

சார்கரவத்துகட்கதிட்டானமதாமக்கரமான தத்துவத்தைத்  
 தேர்தரினெல்லாஞ்சயசொருபமாத்தெரி தவினாற்செப்பெலாமப்  
 பேர்புனை தத்துவசொருபமாகையினாற்சுபாவமேபேதமில்லை [தோ.  
 யோர்தருவித்தைக ளபரம்பரமெனவோரிருவகையா முவற்றுண்மா

வேதவேதாங்கமாதிகளபரவித்தைபரமார்த்தத்திற்குப்  
 போதகமாமுபநிடதம்பரவித்தையென்றுரைப்பர்புந்திசான்றோ  
 ரேதமில்பரவித்தையாற்றசேந்தியங்களுக்குமெட்டாதாயு  
 மோதவ்வந்தியங்களிலாதாயுமுறைமெய்ப்பொருளையுணர்தலாமால்.

தந்துவைத்தோற்றுபுசிலம்பிமீட்டுந் தனிடையொடுக்குந்தன்  
 மையேபோ, லுந்துபரசிவமுலகைத்தோற்றுபுதன்னிடைமீட்டுமொ  
 டுக்குமுன்ன, நந்துமாயோபாதிசகிதமாய்நவில்சிருட்டிநடவுசூழ்ச்சி,  
 முந்துருவமானஞானத்தொடுபசிதமானமுழுச்சிவத்தால். (ச)

அன்னம்பிராணன்மனஞ்சத்தியமுலகங்கருமத்தாம்பலாதி  
 பன்னரியநாமரூபாதிகமாமெல்லாஞ்சொப்பனப்பவஞ்சந்  
 தன்னைநிகராகவுண்டாமப்பரமசிவசொருபத்தனிஞானத்தான்  
 மன்னுசமுசாரமெலாநிவிர்த்தியாமின்பமுத்திமருவுமாலோ. (ரு)

கருமமேயனுட்டிப்போர்கண்ணிலானொருவன்மற்றோர்கண்ணி  
 லானை, வெருவினுணையாக்கொடுசென்றெதிருறுகுவத்தழுந்தவிழுத  
 லேபோற், நருதுயர்மோகத்தாலே பிரவிர்த்தியாய்ச் சமுசாரத்தில்  
 வீழ்வார், மருவதஞ்ஞானமன்றிக்கருமத்தினாற்பந்தமாய்வுறாதே.

ஆதவினாற்சிவஞானசித்தியுறக்குருபணிநன் காகச்செய்து  
 போதவவனனுக்கிரகம்பெறவேண்டுமழலிலெழுபுவிங்கமீட்டுஞ்  
 சேதமில்வழவிடத்தேயிலயமாகுதல்போலச்சீவரெல்லா  
 மேதகுநற்சிவத்திடத்தேயிலயமாகுவரென்பர்மேன்மையோரே. (எ)

பரவுபிராணாதிகடாமில்லாத்திவ்வியபுருடன்பகர்மாயைக்கு, மு  
 ரவுமிசுசீவனுக்கும் பரமானோனுவக்கு மவனிடத்துநின்று, மருவு  
 பிராணாதிகளுண்டாம்பிரமவண்டவபிமானியான, கருதுவிராட்புருட  
 னுமப்பரசிவனையென்றுரைப்பார்கற்றுவல்லோர். (அ)



உ

ஏழாவது

முண்டகோபநிடத தாற்பரியமுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பரம்பரற்கன்புசான் றபனவிர்காண்மலரின்மேலோ  
 னுரம்பயிலமரர்தேறவுரைத்தசாந்தோக்கியப்பேர்  
 வரம்பயிலுபநிடத்தின்மரூண்பொருள்விளங்கச்சொற்று  
 நிரம்பியமுண்டகோபநிடத தாற்பரியஞ்சொல்வாம்.

(க)

(மேற்படிவேறு.)

சார்கரவத்துகட்கதிட்டானமதாமக்கரமான தத்துவத்தைத்  
 தேர்தரினெல்லாஞ்சயசொருபமாத்தெரி தவினாற்செப்பெலாமப்  
 பேர்புனை தத்துவசொருபமாகையினாற்சுபாவமேபேதமில்லை [தோ.  
 யோர்தருவித்தைக ளபரம்பரமெனவோரிருவகையா முவற்றுண்மா

வேதவேதாங்கமாதிகளபரவித்தைபரமார்த்தத்திற்குப்  
 போதகமாமுபநிடதம்பரவித்தையென்றுரைப்பர்புந்திசான்றோ  
 ரேதமில்பரவித்தையாற்றசேந்தியங்களுக்குமெட்டாதாயு  
 மோதவ்விந்தியங்களிலாதாயுமுறைமெய்ப்பொருளையுணர்தலாமால்.

தத்துவைத்தோற்றுபுசிலம்பிமீட்டுந் தனிடையொடுக்குந்தன்  
 மையேபோ, லுந்துபரசிவமுலகைத்தோற்றுபுதன்னிடைமீட்டுமொ  
 டுக்குமுன்ன, நந்துமாயோபாதிசகிதமாய்நவில்சிருட்டிநடவுசூழ்ச்சி,  
 முந்துருவமானஞானத்தொடுபசிதமானமுமுச்சிவத்தால். (ச)

அன்னம்பிராணன்மனஞ்சத்தியமுலகங்கருமத்தாம்பலாதி  
 பன்னரியநாமரூபாதிகமாமெல்லாஞ்சொப்பனப்பவஞ்சந்  
 தன்னைநிகராகவுண்டாமப்பரமசிவசொருபத்தனிஞானத்தான்  
 மன்னுசமுசாரமெலாநிவிர்த்தியாமின்பமுத்திமருவுமாலோ. (ஊ)

கருமமேயனுட்டிப்போர்கண்ணிலானொருவன்மற்றோர்கண்ணி  
 லானை, வெருவினுணையாக்கொடுசென்றெதிருறுகூவத்தமுந்தவிழுத  
 லேபோற், நருசூயர்மோகத்தாலே பிரவிர்த்தியாய்ச் சமுசாரத்தில்  
 வீழ்வார், மருவதனானஞானமன்றிக்கருமத்தினாற்பந்தமாய்வுறாதே.

ஆதலினாற்சிவஞானசித்தியுறக்குருபணிநன் காகச்செய்து  
 போதவவனனுக்கிரகம்பெறவேண்டுமழலிலெழுபுவிங்கமீட்டுஞ்  
 சேதமில்வழலிடத்தேயிலயமாகுதல்போலச்சீவரெல்லா  
 மேதகுநற்சிவத்திடத்தேயிலயமாகுவரென்பர்மேன்மையோரே. (எ)

பரவுபிராணதிகடாமில்லாத்திவ்வியபுருடன்பகர்மாயைக்கு, மு  
 ரவுமிசுவனுக்கும் பரமாதேனுவக்கு மவனிடத்துநின்று, மருவு  
 பிராணதிகளுண்டாம்பிரமவண்டவபிமானியான, கருதுவிராட்புருட  
 னுமப்பரசிவனெயென்றுரைப்பார்கற்றுவல்லோர். (அ)

பொன்னுலகீர்விண்ணுலகம்பற்சன்னி யன்பிருஜீவிபுருடனாரி,  
யென்னுமைந்தாலுண்டாகும்பிரசைகளுமவேதங்களியைசன்மங்கள்  
பன்னுமமரர்கள்சமுத்திரா திகண்முன்னெவ்வுலகும்பளகிலாவம்[தே  
மின்னுநிகர்சடைப்பெருமா னிடத்தினின்றுமுண்டாகு மெய்மையீ

எல்லாமச்சிவசொருபமிப்பொருள்சம்மதமான்முன்யாவருக்கும்  
பொல்லார்கள் துணரார்மாயையினுன்மயக்கமேபொருந்துவார்கண்  
மல்லாரும்பிரணவமென்சிலைவளைத்துச்சிவனெனும்வண்டுபூட்டி  
நல்லார்சொல்சிவமெனிலக்கணவேவிலச்சிவமேயாவனாம். (க௦)

அரணிமதித்தழல்காணல்போற்பல்மெயிதயாகாசத்தின்மேவப்  
பரசிவனைத்தியானமதிப்பாற்கண்டுசங்கையெலாம்பாறநீக்கி  
மருவுவர்முத்தியையுயர்ந்தோர்சோதிமயகோசத்தின்மன்னுஞ்சோதி  
சொருபபரசிவனையவரல்லாதுமற்றேவர்தோன்றக்காண்பர். (க௧)

அனையபரசிவனிடத்திற்கதிராதியொளிகளொன்றுமவிர்தராது,  
வினையிலவனுடைப்பிரகாசத்தையனுசரித்தெல்லாமிளிராநிற்கும், பு  
னையுமவெனருத்தனைசுயம்பிரகாசமதாகப்பொலியாநின்றான், வின  
யுமிம்மெய்யீடைச்சிவேச்சுரரெனவோரிருவருளர்மற்றன்னேருள்.)

கருமபலன்னுபவிப்போன்சீவனேயீசனலன்கரையவ்வீசன்  
மருவுகரிருபமாயிருக்கின்றான்மாயாகற்பித்தமேபேத  
மிருவருக்குமன்றியிருவருந்தாஞ்சிற்சொருபமாயிருக்குநீராற்  
பெருகுபரமார்த்தமாகப்பேதமில்லையென்றுபேசுநூல்கள். (க௩)

பற்பலகற்பம்புரிந்தபுண்ணியத்தாலும்பகருந்தருக்கத்தாலுஞ்  
சொற்பெறளவையினுலுஞ்சிவப்பிரசாதத்தாலுந்துலங்காநின்ற  
சிற்பரவேகத்துவத்தைத்தெரிந்துதிகழ்தருசைதன்னியநானென்னு  
மற்புதநிச்சயமுளனாய்ச்சிவசொருபவவிர்ஞானத்தாலே. (க௪)

(மேற்படிவேறு.)

விரிபுண்ணியபாவாதிகளைமேவுறாதுவிர்த்திசெய்து  
பிரியமிசுந்தபரசிவவபேதசொருபமேயான  
வரியசாமியத்தையினிதடைவானவிருங்கற்பகப்பூந்  
தெரியல்வினைந்துவீங்கியெழீஇச்சிலையெவாட்டுந்கிணியோளீர். க௫

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

சாமியந்தான்சித்தருபத்தாலுமுபாதிசகிதருபத்தாலுஞ்சம்பவி  
யாதாலுந்,தோமறுசாமியமங்கீகரித்தாலுமதற்குத்தொகுகருமவித்தி  
யாசாத்தியத்துவங்க, ளாமியையோரிரண்டுமுரைத்திடக்கூடாதாலு  
மமைதரவெவ்வாறுசாமியம்வருமென்றெண்ணி, லேமமுறேகத்துவ  
சொருபமாகியவவ்விலகுசாமியமுதலேயிருக்கின்றதுணர்வீர். (க௬)

பொன்னுலகீர்விண்ணுலகம்பற்சன்னி யன்பிருஜீவிபுருடனூரி,  
யென்னுமைந்தாலுண்டாகும்பிரசைகளுமவே தங்களியைகன்மங்கள்  
பன்னுமமரர்கள்சமுத்திரா திகண்முன்னெவ்வுலகும்பளகிலாவம்[தே  
மின்னுநிகர்சடைப்பெருமா னிடத்தினின்றமுண்டாகு மெய்மையீ

எல்லாமச்சிவசொருபமிப்பொருள்சம்மதமான்முன்யாவருக்கும்  
பொல்லார்களீ துணரார்மாயையினுன்மயக்கமேபொருந்துவார்கண்  
மல்லாரும்பிரணவமென்சிலைவளை த்துச்சீவனெனும்வண்டுபூட்டி  
நல்லார்சொல்சிவமெனிலக்கணவேவிவச்சிவமேயாவனானும். (௧௦)

அரணிமதித்தழல்காணல்போற்பலமெயிதயாகாசத்தின்மேவப்  
பரசிவனைத்தியானமதிப்பாற்கண்டுசங்கையெலாம்பாறநீக்கி  
மருவுவர்முத்தியையுயர்ந்தோர்சோதிமயகோசத்தின்மன்னுஞ்சோதி  
சொருபபரசிவனையவரல்லா துமற்றேவர்தோன்றக்காண்பர். (௧௧)

அனையபரசிவனிடத்திற்கிராதியொளிகளொன்றுமவிர்தராது,  
வினையிலவனுடைப்பிரகாசத்தையனுசரித்தெல்லாமிளிராநிற்கும், பு  
னையுமவனொருத்தனேசுயம்பிரகாசமதாகப்பொலியாநின்றான், வனை  
யுமீம்மெய்யீடைச்சீவேச்சுரரெனவோரிருவருளர்மற்றன்றேனாள்.()

கருமபலனனுபவிப்போன்சீவனேயீசனலன்கரையவ்வீசன்  
மருவுகரினாபமாயிருக்கின்றான்மாயாகற்பிதமேபேத  
மிருவருக்குமன்றியிருவருந்தாஞ்சிற்சொருபமாயிருக்குநீராற்  
பெருகுபரமார்த்தமாகப்பேதமில்லையென்றுபேசுநூல்கள். (௧௩)

பற்பலகற்பம்புரிந்தபுண்ணியத்தாலும்பகருந்தருக்கத்தாலுஞ்  
சொற்பெறளவையினுலுஞ்சிவப்பிரசாதத்தாலுந்துலங்காநின்ற  
சிற்பரவேகத்துவத்தைத்தெரிந்துதிகழ்தருசைதன்னியநானென்னு  
மற்புதநிச்சயமுளனாய்ச்சிவசொருபவவிர்னானத்தாலே. (௧௪)

(மேற்படிவேறு.)

விரிபுண்ணியபாவாதிகளைமேவுறாதுவித்திசெய்து  
பிரியமிருந்தபரசிவவபேதசொருபமேயான  
வரியசாமியத்தையினிதடைவானவிரங்கற்பகப்பூந்  
தெரியல்வனைந்துவீங்கியெழீஇச்சிலையைவாட்டுந்நிணிதோளீர். ௧௫

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

சாமியந்தான்சித்துருபத்தாலுமுபாதிசகிதருபத்தாலுஞ்சம்பவி  
யாதாலுந்,தோமறுசாமியமங்கீகரித்தாலுமதற்குத்தொகுருமவித்தி  
யாசாத்தியத்துவங்க, ளாமிவையோரிரண்டுமுரைத்திடக்கூடாதாலு  
மமைதரவெவ்வாறுசாமியம்வருமென்றெண்ணி, லேமமுறேகத்துவ  
சொருபமாகியவவ்விவசுசாமியமுதலேயிருக்கின்றதுணர்வீர். (௧௬)

முண்டகோபநிடத த

(அறுசீரா

பரம்பரற்கன்புசான்றபனவ  
 னுரம்பயிலமரர்தேறவுரைத்  
 வரம்பயிலுபநிடத்தின்மரண்  
 நிரம்பியமுண்டகோபநிடத

(கே

சார்கரவத்துகட்கதிட்டாஸ  
 தேர்தரினெல்லாஞ்சயசொ  
 பேர்புனைதத்துவசொருபம  
 யோர்தருவித்தைக ளபரம்

வேதவேதாங்கமாதிகளபர  
 போதகமாமுபநிடதம்பரவி  
 ரேதமிலப்பரவித்தையாற்  
 மோதவ்விர்தியங்களிலாதா

தந் துவைத்தேதாற்றுட  
 மையேபோ, லுந் துபரசிவபு  
 டிக்குமுன்ன, நந் துமாயோட  
 முந் துருவமானஞானத்தெ

அன்னம்பிராணன்மனஞ்ச  
 பன்னரியநாமரூபாதிகமா  
 தன்னைநிகராகவுண்டாமப்ட  
 மன்னுசமுசாரமெலாநிவர்

கருமமேயனுட்டிப்பே  
 லாணை, வெருவினுணையாக்  
 லேபோற், நருசுயர்மோச  
 வீழ்வார், மருவதஞ்ஞான

ஆதலிஞற்சிவஞானசித்தி  
 போதவவனனுக்கிரகம்பெ  
 சேதமிலவ்வழவிடத்தேயி  
 மேதருந்நிவத்திடத்தேய

பரவுபிராணாதிகடா  
 ரவுமிசுசீவனுக்கும் பரம  
 பிராணாதிகளுண்டாம்பிர  
 னுமப்பரசிவனெயென்று



சிவவுருத்திராதிபற்பறிருநாமமுள்ளதாகி  
யவிர்பரதத்துவத்தையமைதரத்தெரிக்கும்வித்தை  
சிவமலிசிரத்தைபத்திதியானயோகாதியாலே  
தவவுண்டாங்கன்மமைந்தர்தனாதியினுண்டாங்கொல்லேலா. (௨)

ஆதலிற்கருமமாதியனைத்தையுமொர்இவேதாந்த  
ந்தமார்சிரவணத்தானிச்சயபுத்தியுற்றோர்  
மேதகுமுத்திசேர்வர்மேன்மைசான்மோக்கவிச்சை  
தீதறவுடையோர்னானசித்தியுண்டாதற்காக். (௩)

மந்தணமானதேத்தைமருவிநற்சுத்திமேவிச்  
சந்தநீறணிந்துசென்னியுடல்சமமாகக்கொண்டே  
யிந்தியநிரோதஞ்செய்தாரியற்றொழுதிதயகஞ்சத்  
தந்தின்மத்தியம்பிரகாசமாயுறைசிவக்கொழுந்தை. (௪)

திரமனமுளைய்த்தியானஞ்செய்யவேண்டுஞ்சரோசப்  
பிரமனாமயான்மான்முன்றோர்யாருமச்சிவமேபேசி  
னுரவுறுமவற்குவேறையொன்றுமின்றென்றேயோர்வீர்  
கரவில்புண்ணியப்பேற்றாலேகாமருபோகந்துய்ப்பீர். (௫)

ஆதலாற்சருவபூதங்களினமைதனையுந்தன்னின்  
மேதகுசருவபூதங்களையும்விள்ளாதுகாண்போன்  
சாதலுற்பத்தியாக்குஞ்சமுசாரமனைத்துந்தீர்ந்தே  
யோதரும்சிவத்தைச்சார்வானும்பர்காளுண்மையீதே. (௬)

முழுமுதன்மாயையீலமோகிக்கப்பட்டான்போன்று  
பழுதினமெய்யடைந்துசீவபாவமுமடைந்தோனாகி  
வழுவறுந்தனதுமாயாகற்பிதமெனவகுக்குந்  
தழுவுசாக்கிராதிதாமத்திரையத்தையனுபவிக்கும். (௭)

(மேற்படிவேறு.)

இந்தத்தாமத்திரையமுமானந்தசொருபவிறைவனுக்குப்  
பந்தத்துக்கஞ்சிறிதினுக்குமேதுவாம்பண்பினவல்ல  
சந்தச்செழும்போகத்திற்குத்தக்ககிரீடாராமமே  
யந்தச்சொருபமெனப்பகர்வாரவையுஞ்சிவசொருபமே. (௮)

அம்முச்சொருபமாகியுறைய்மலன்கிரமமாவுவகை  
விம்முவிசுவன்றைசசனேவிளங்காநிற்கும்பிராக்கியனென்  
றிம்முந்நாமமுளோனுவனியைபோக்கியமும்போத்தாவுஞ்  
செம்மற்சிவமேயெனவேவன்றெறிகின்றூன்மற்றவனமரீர். (௯)

புரவிமேதமாயிரங்கள்பொற்பச்செய்தானாயிடினும்  
விரவுநூறுபிரமகத்திவிழைந்துசெய்தானாயிடினும்  
ப்ரவுமந்தப்புண்ணியபாவங்களொடுசம்பந்தமுற  
னரவுமதியும்புனைபெருமானடிக்காளாயவமரீரே. (௧௦)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பரவியவவித்தையாலேபயனுரூப்பேதந்தோன்றுங்  
கரவிலாவித்தையாலேயவித்தைதான்கழியும்போதிற்  
றாமுறமுதலேயுள்ளசாமியஞ்சம்பலிக்கு  
முரவுறிவ்வாறேமாயையொழிதரப்பெற்றபேர்கள்.

(க௭)

நீதியார்தமதுமெய்க்குணிரம்பொளிப்பிழம்பேயான  
சோதிருபத்தைக்காண்பர்சொற்றிடுமந்தவான்மா  
வோதியதேசந்தியங்களுற்றசாத்திரங்கள் கன்ம  
மாதிகளாலுநாளும்யாவர்க்குங்குடிடைப்பானல்லன்.

(க௮)

அகளமெய்ப்பரசிவத்தியானமாதிகளினாலே  
நகவினிதாசுகின்றஞானத்தாற்றெரியலாகு  
மிகலிலிஞ்ஞானத்தோனெவ்வெவ்வுலகிச்சிப்பான்மற்  
றகனிலம்வியப்பவவ்வுலகையப்போதேசார்வன்.

(க௯)

சந்தியாசயோகத்தால்வேதாந்தநிச்சயமுண்டாகி  
மன்னியார்தரவிருப்போன்மாயைதானிவிர்த்தியாகி  
மின்னியானந்தமுத்திமேவுவனனையொனி  
பன்னியகாலமாதிகளும்பரத்தேகமாகும்.

(௨௦)

நலமிகுமந்தஞானிநாமருபாதிவிட்டுக்  
குலவுவாரிதிபிற்கூடுங்குரைபுனற்குடினையேபோ  
லிலகுறுபரசிவத்திலேகமாகுவனானேனான்  
றலமலிகுலத்துதித்தோன்றானுமெய்ஞ்ஞானியாவன்.

(௨௧)

இந்தமெய்ஞ்ஞானம்வேதநிரதருக்கிலகுமிந்த  
மந்தணமுமக்குரைத்தேனென்றுதன்வாய்மலர்ந்தான்  
கந்தமென்மலரின்மேயகடவுனான்முகத்தோன்கேட்டுச்  
சந்தவானவர்தெளிந்தார்தண்ணியகுணத்தீரேஜர்வீர்.

(௨௨.)

ஏழாவது

முண்டகோபநிடததாற்பரியமுரைத்தவத்தியாயமுற்றியது.

ஆ அத்தியாயம் எ-க்குத் திருவிருத்தம் கசூக.

உ

எட்டாவது

கைவல்லியோபநிடததாற்பரியமுரைத்த

வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

தூயமாதவத்துமிக்கீர்சுரர்க்குநான்முகத்தோன்சொற்ற  
நேயமார்முண்டகோபநிடததாற்பரியஞ்சொற்றும்  
பாயமுதறிவினமிக்கார்பற்றிப்பாராட்டுநன்மை  
மேயகைவல்லியோபநிடததாற்பரியம்வீள்வாய்.

(௨)

சிவவுருத்திராதிபற்பறிருநாமமுள்ளதாகி  
யவிர்பரதத்துவத்தையமைதரத்தெரிக்கும்வித்தை  
சிவமலிசிரத்தைபத்திதியானயோகாதியாலே  
தவவுண்டாங்கன்மமைந்தர்தனாதிநிணுண்டாங்கொல்லேலா. (உ)

ஆதலிற்கருமமாதியனைத்தையுமொர்இவேதாந்த  
நீதமார்சிரவணத்தானிச்சயபுத்தியுற்றோர்  
மேதகுமுத்திசேர்வர்மேன்மைசான்மோக்கவிச்சை  
தீதறவுடையோர்னானசித்தியுண்டாதற்காக். (ங)

மந்தணமானதேத்தைமருவிநற்குத்திமேவிச்  
சந்தநீறணிந்துசென்னியுடல்சமமாகக்கொண்டே  
யிந்தியநிரோதஞ்செய்தாரியற்றொழுதிதயகஞ்சத்  
தந்தின்மத்தியம்பிரகாசமாயுறைசிவக்கொழுந்தை. (ச)

திரமனமுளையத்தியானஞ்செய்யவேண்டுஞ்சரோசப்  
பிரமனாய்மான்முன்னோர்யாருமச்சிவமேபேசி  
னுரவுறுமவற்குவேறையொன்றினறென்றேயோர்வீர்  
கரவில்புண்ணியப்பேற்றாலேகாமருபோகந்துய்ப்பீர். (ஊ)

ஆதலாற்சருவபூதங்களினமைதனையுந்தன்னின்  
மேதகுசருவபூதங்களையும்விள்ளாதுகாண்போன்  
சாதலுற்பத்தியாக்குஞ்சமுசாரமனைத்துந்தீர்ந்தே  
யோதரும்சிவத்தைச்சார்வானும்பர்காளுண்மையீதே. (஋)

முழுமுதன்மாயையிலேமோகிக்கப்பட்டான்போன்று  
பழுதினமெய்யடைந்துசீவபாவமுமடைந்தோனாகி  
வழுவறுந்தனதுமாயாகற்பிதமெனவகுக்குந்  
தழுவுசாக்கிராதிதாமத்திரையத்தையனுபவிக்கும். (எ)

(மேற்படிவேறு.)

இந்தத்தாமத்திரையமுமானந்தசொருபவிறைவனுக்குப்  
பந்தத்துக்கஞ்சிறிதினுக்குமேதுவாம்பண்பினவல்ல  
சந்தச்செழும்போகத்திற்குத்தக்ககிரீடாராமமே  
யந்தச்சொருபமெனப்பகர்வாரவையுஞ்சிவசொருபமே. (அ)

அம்முச்சொருபமாகியுறைய்மலன்கிரமமாவுவகை  
விம்முவிசுவன்றைசசனேவிளங்காநிற்கும்பிராக்கியனென்  
றிம்முந்நாமமுளோனாவனியைபோக்கியமும்போத்தாவுஞ்  
செம்மற்சிவமேயெனவேவன்றெரிசின்ருன்மற்றவனமரீர். (ஆ)

புரவிமேதமாயிரங்கள்பொற்பச்செய்தானையிடினும்  
விரவுநூறுபிரமகத்திவிழைந்நுசெய்தானையிடினும்  
ப்ரவுமந்தப்புண்ணியபாவங்களொடுசம்பந்தமுற  
னரவுமதியும்புனைபெருமானடிக்காளாயவமரீரே. (க)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

புகர்படுமஞ்ஞானத்தினாற்சீவனென்றும்போத்தாவென்றுந்தோ  
ன்றும்பரமார்த்தமாக, வகமகல்சச்சிதானந்தவத்துவிதசிவமேயச்சிவ  
த்தினின்றும்பிராணாதிகளுண்டாகுந், தகர்வறுமகாவாக்கியத்தினுந்  
தத்துவநற்சத்தவிலக்கியார்த்தங்களுக்கபேதத்தை, மிகலடையப்பிர  
திபாதஞ்செய்துகவாபாலிகமானவேகத்துவம்போதிக்கப்படுமே. கக

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆதலிற்சாக்கிராதிப்பிரபஞ்சசொரூபமாக  
மேதகத்தோன்றினிறமிளிர்ந்தருபிரமநானே  
காதல்செய்ப்போக்கியம்போத்தாகரைபோகநானே  
தீதறுசருவசாட்சியாஞ்சின்மாத் திரமுநானே. (க௨)

உரைசெயென்னிடத்தேயெல்லாமுற்பத்தியிலயமாகும்  
வரையதியணுவேயாயுமகாவதிதூலமாயும்  
புரையறவிருப்போன்யானேபுகறசேந்தியமில்லானாய்க்  
கரையவ்வவியாபாரங்கள் காணச்செய்பவனுநானே. (க௩)

வேத்தியன்வேத்தானானேவிரவுண்ணியபாவாதி  
வாய்த்தேகேந்தியாதிமருவுறுசன்மநாசம்  
பாத்திடப்பட்டபூதபவதிகாதிகளிவற்றுட்  
சீர்த்தவெற்கொன்றுமில்லைதெளிதரின்யானெப்போழ்தும். (க௪)

ஒருத்தனாய்ச்சயம்பிரகாசமாயுறைகின்றேனென்று  
விருத்தமாகாத் தருக்கமிளிர்ந்திரமணமாசான்  
பொருத்தமார்மொழிசுவானுபவமிவற்றொற்பொருந்து  
திருத்தநிச்சயமுள்ளோன்மெய்ச்சிவசொரூபத்தைச்சார்வான். (க௫)

பரமமந்தணமாமீதுபகர்ந்துளே நுமக்குநீவிர்  
திரமமர்பத்தியாலேதெரிந்துகொண்மின்களேன்றான்  
கரமணிவடங்கொள்கஞ்சன்கடவுளர்மகிழ்ச்சிபூத்தா  
ராமதிச்சடையோன்பாதத்தன்புற்றவந்தணீரே. (க௬)

எட்டாவது

கைவல்லியோபநிடத தாற்பரியமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ ஆத்தியாயம் அ-க்குத் திருவிருத்தம் களஎ.

உ

ஒன்பதாவது

பிரகதாரணியக தாற்பரியமுரைத்த வத்தியாயம்.

(கலிநீலைத்துறை.)

உரகமாடுசெஞ்சடைப்பிரான்பேரருளுற்றீர்  
கரகமேந்தியகையினுன்கடவுளர்க்குரைத்த  
விரகர்கொள்கைவல்லியோபநிடதப்பொருள்விரித்தாம்  
பிரகதாரணியகப்பொருளும்பிறக்கிடுவாம். (க



(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

சீர்மருவுபாரிபுத்திரார்தனங்கேத்திராதிசெப்புமெலாமான்மசுகத்  
திற்காகவேதாள், சார்பிரியமாக விருக்கின்றமையாவெல்லாந்தழை  
யான்மசேடமாயேபிரியமாகு, மாரதனூலான்மாபரப்பிரேமாசிரைய  
மாகின்ற படியாற்பிரத்தியக்கான்மாவாச், சோர்வறத்தோன்றுஞ்சிவ  
னின்மலபரமானந்த சொரூபனெனவுட்கொண்மினமரீராதவினாள்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அற்பசுகசாதனங்களேயானகன்மங்களையொருவிப்  
பொற்பார்சிரவனாகுகளாற்பொருந்தத்துவிதனானமுள்ளோன்  
விற்பாய்சுபாவசித்தவானந்தசொரூபமாவிளங்குங்  
கற்பாடழித்ததிணிதோளிற்கற்பமாலைபுணையமரீர். (௩)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

பிராமணவரசதெய்வலோகாதிபேசெலாமான்மசொரூபம்  
விராவியபேதபுத்தியேசன்மம்வினைசமுசாரமாம்வேத [ன்றும்  
மொராதவாகமம்புராணமாதிகளொன்றற்கொன்றுவிரோதமாத்தோ  
பராவுறுமவைக்கவிரோதநிச்சயிக்கப்பற்றியவாயுள்போதாதே. (௪)

(கட்டளைக்கலித்துறை.)

ஆதலினந்தப்பரிசோதனையைகற்றிவிட்டு  
மேதகத்தோன்றுமுருவங்கள்யாவையும்விண்ணமரீ  
ரேதமிலாதபரசிவரூபமதாகவென்றுங்  
காதலிற்காணுறவேண்டுமென்பார்கலைகற்றவரே. (௫)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

கிருமிகீடபதங்கங்கள்கிளக்குமிவற்றிற்பசக்குழா  
மருவுமவற்றின்மனிதர்களிவ்வாறேதாரதம்மியத்தா  
னொருவர்க்கொருவர்விவேகாதிக்கியமுள்ளோராயிருக்கின்றார்  
சருவக்கியனாகியசிவனேசாற்றெலார்க்குமதிகனென்பார். (௬)

ஆதலாலனன்மவிடயகமாகியவித்தையைவிட்டுக்  
காதற்பிரயவித்தையாற்கரையுமெல்லாவற்றினையு  
மாதர்ப்பிரமரூபமாப்பார்க்கவேண்டும்வயங்கிமையீர்  
தீதற்றத்துவிதனானஞ்சிறந்திப்படியுண்டாம்பொழுது. (௭)

பயமுனெவையும்போயெழியும்பகருஞ்சருதிமிருதியே  
நயவாகமங்கண்முதலெவையுநன்கத்துவிதமேநவி லுஞ்  
சயயோகிகண்னானிகண்மருவுதகுநிட்டையுநலத்துவித  
மயகோசரமானதுகண்டிர்மற்றிதிவ்வாறிருந்தாலும். (௮)

சிலர்மானிடர்மோகத்தாலேதெரியாராகியேயுழல்வர்  
சிலர்சாமானியமத்துவிதஞ்சிறந்ததுவிதம்விசேடமென்பர்  
சிலர்நித்தியந்துவிதமென்றுசெப்பாநிற்பாரிமையீரிக்  
கலர்தாமனிதரலர்சடமேயென்றுகரைவார்கற்றேரே. (௯)

சகத்தின்பான ஞ்சகத்தை யனுசரித்தவே தாதிகளிலைவதாம்  
 வகுக்கின்வியாவகாரிகமேமன்னும்பரமார்த்தமதாக  
 விகத்தலடையாப்பரசிவமேயெல்லாமெனத்தேதான்றிடுபுத்தி  
 செகுத்தவினையார்க்கருள்புரியச்சிவத்தியானத்தாலேயாம். (க௦)

சாற்றுமனையனானிக்குச்சனனமரணாதிகளில்லை  
 யேற்றமுறுமன்னேன்பவஞ்சம்யாவும்விட்டுக்குருமொழியாற்  
 போற்றுஞ்சிவத்தைத்தரிசித்துப்புகலத்தரிசனத்தையுமவ்  
 வாற்றற்சிவத்திலயஞ்செய்துசின்மாத் திரசேடமதாயே. (க௧)

சித்துருபமாயிருப்பன்றெரிந்தன்னேன்மான்மியம்பகர  
 நத்தன்முதலேலாராலுமுடியாதிவ்வதிநன்மந்தணத்தை  
 யொத்ததையயாலுமக்குரைத்தேனென்றூன்பிரமலும்பர்மகிழ்ந்  
 தத்தங்குவித்துவணங்கிராறிமினரியதவத்தீரே. (க௨)

ஒன்பதாவது

பிரகதாரணியக தாற்பரியமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் கூ-க்குத் திருவிருத்தம் கஅக.

உ

பத்தாவது

உடத்தப்பிராமண தாற்பரியமுரைத்த வத்தியாயம்.

(கோச்சகக்கலிப்பா.)

துரகமாமறையாக்ஞ்சுகயஞ்சோதிக்கன்புடையீர்  
 கரகமார்கரதலத்தான்கடவுளருக்கெடுத்துரைத்த  
 பிரகதாரணியகதாற்பரியம்பேசினமதனுள்  
 விரகராய்தருமுடத்தப்பிராமண தாற்பரியம்விள்வாம். (க)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

மன்னுசருவாந்தரமாகியசாட்சிபிரத்தியக்கான்மாவேநாளும்  
 பன்னுசயம்பிரகாசமானபிரமம்பரவப்படுமெவ்வான்மா [ன்  
 துன்னுபிராணாதிகட்குச்சத்தையும்பூரணத்தையுந்தொகக்கொடுப்பா  
 மின்னுமெவன்சந்நிதியால்வியாபாரப்படுதெல்லாமேவாநிற்கும். (உ)

மருவவெவனிர்வியாபாரமா விருப்பான் மற்றவ்வான்மாவே,  
 பொருவிலகம்பதார்த்தமானவன்புகலுந்தூலகுக்குமசீரந், திரிசிய  
 மாகின்றபடியாலகம்பதார்த்தமெனச்செப்பொணாது, விரிசிறைவண்  
 டினவ்கொழுதமுதையுடைந் துறப்பொழிதார்விலங்கற்றேளீர்.

நாடுதிரட்டாசுரோதாமந்தாநாதாவிஞ்ஞாதாயாவன்  
பாடுமவனெயெல்லாம்பகர்சருமற்றவனுக்குவேரூத்தோற்றங் [௫  
கூடுவனவற்றுளொன்றுஞ்சத்தியமன்றூலுணர்வீர்கொழுந்தேன்பிள்  
மேடுமலிநறுமலைபுனைந்துவடவஃரயோடுமிகலுந்தோளீர். (௪)

பிருதிவிமுற்றூலபூதங்கள்சூக்குமபூதங்களிற்பேராமன்  
மருவுறவெப்படிக்கேகாவைப்பட்டிருக்குமப்படியேவலிமண்ணாதி  
பாடுவலிக்கால்வரைதத்தங்காரணங்களிற்கேகாவைப்பட்டிருக்குந்  
திருகில்வளியந்தரிக்ககேலாகங்களினுங்கேகாவைப்பட்டிச்சீர்க்கும். (௫)

கந்திருவராதித்தர்சந்திரனக்கத்திரமெய்கதிர்த்ததேவ  
ரிந்திரன்பிரசாபதிபிரமன்றிருமாலுருத்திரன்மற்றெழிலீசானன்  
சந்திரகலாதரசசாசிவன்றனுலகமட்டுந்தகவிவ்வாறே  
நந்தியகிரமப்படிமற்றொன்றினொன்றுகேகாவைப்பட்டிருக்குநானும்.

இந்தவெல்லாவுலகங்களுஞ்சருவாந்தரமாகியிலகாநிற்கு  
மந்தமிலாப்பரசிவத்திற்கேகாவைப்பட்டிருப்பனவாலவன்மற்றொன்றி  
லெந்தொன்றுங்கேகாவைப்படுபவனல்லன்றெரிவீரிலகும்வானீர்  
சிந்தலிவிப்படிச்சருவாதிட்டானமாயபிரத்தியக்கான்மாவே. (௭)

பிருதிவியாதியபஞ்சபூதங்களினுமெல்லாப்பிரபஞ்சத்து  
மொருவறவுள்ளிருப்பவனாயவைகளுக்குத்தெரியாமலுவையேதற்கு  
மருவுடலாக்கொண்டுதான்சேட்டையிலாதவனாய்மற்றவையனைத்  
மருகலிலாவியாபாரப்படுத்துவனாதலினந்தரியாமியாவன். [து

அன்னபரசிவனொருவனெனயொருமுச்சுடருமிலாவக்காலத்து  
மன்னுசயம்பிரகாசமாய்ச்சாக்கிராதியவத்தைகளில்வாழ்வான்  
பன்னியவேத்தியனுட்கேவத்தாவுமவனெயிந்தப்படியேபார்க்குந்  
தன்னிகரில்யோகிக்குத்துவிதங்காணுதுசாற்றிடுங்காலின்னும். (௯)

திருசியமுமில்லைக்கேவலந்திரட்டாவேயிருக்கின்றதுவாலீதே  
பரமசுகமென்பதிதுதெரிந்தவனீக்கியவுரியைப்பாம்புபற்றூ  
மரபெனத்தேகாதிகளையிமானித்திடமாட்டான்வானமேயீர்  
விரிதரப்பேதங்குறித்தோன்சன்மநாசாதிகளேமேவுமென்றும். (௧௦)

ஆதலினாரோபிதவஞ்ஞானமுமற்றதனுடைக்காரியமனைத்துஞ்  
சாதனநற்பலத்தாலகப்பிரகாரமதாகத்தயங்காநிற்கு  
மேதகுமாநந்தப்பரசொருபமேயெனத்தெரியவேண்டுநாளு  
மாதரிளங்கதிர்சமழ்ப்பவயங்கியமெய்யுடைவானவாழ்க்கையீரே. (௧௧)

அனைகசத்தசிந்தனமென்பதுவாக்கிற்கொருவருத்தமாக்காநிற்குங்  
கனேர்புயத்தீராதலினாற்கருமங்களுக்கவசமாடுனாயுந்  
தனேர்சருவேச்சுரனாகியும்மிருக்குஞ்சிவனைமகந்ததைவேதாதி  
யினேருபாடங்களினாற்றெரிவதனுக்கிச்சைகொண்டோனிருடியாவன்

அக்கிராகியமசீரியமசங்கமாயிருக்குமமலமான  
 தொக்கிராவிருந்தணையகந்தரசுந்தரசிவசொருபந்தேரும்  
 புக்கிராகாதியுருவுளத்தவனைக்கருமொன்றும்போய்ப்பற்றூது  
 தக்கிராதலினுனித்தியானந்தசிவஞானந்ததைதற்காக. (௧௩)

சாந்திமுதற்சாதனமுள்ளவனாய்நீறக்கமணிதரித்துநானு  
 மாய்ந்தசிவசம்பந்தமானபூசாதிகளையாற்றவேண்டும்  
 வாய்ந்தவிந்தச்சாதனசம்பத்தியான்மாலறியாவானேன்றனைத்  
 தேர்ந்துடலமுதல்யாவுங்குரவனுக்குத்தத்தமேசெய்யவேண்டும். (1)

அணையகுருபரணையேதந்தைதாயென்றுள்ளத்தமைக்கவேண்டு  
 நினைதருமக்குருபூசையாதிசிவபூசையாதியாய்நிலாவும்  
 புனைதருமக்குருத்துரோகஞ்சிவத்துரோகமெனப்புகல்வார்நல்லோர்  
 வினையறுமெய்ஞ்ஞானகுருபரணையடைதரின்ஞானமேவலாமே.

ஞானிக்குமுக்கியஞ்சம்பூரணசச்சிதானந்தநற்சொருபந்  
 தேனிக்குமாறென்றும்பிரகாசமாயிருக்குந்தெரிந்துகொள்வீர் [ன்  
 நானிக்குவிரதமெனச்சொல்லவேண்டிவதுமக்குநவின்றேனென்ற  
 வானிக்குவலயமுதல்யாவுமுண்டாக்கியகடவுண்மாதவத்தீர். (௧௪)

பத்தாவது

உடத்தப்பிராமணதாற்பரியமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௦-க்குத் திருவிருத்தம் ௨௦௫.

உ

பதினேற்றவது

கடவல்லியொடுசுவேதாச்சுவதரமுரைத்த

வத்தியாயம்.

(கோச்சகக்கல்பா.)

அடவல்லிபங்கருதியணையவடர்த்துரிபோர்த்தோ  
 னிடவல்லியொடுமெம்முளிநுப்பாற்கன்பீர்சொற்றூந்  
 தடவல்லிமலரான்சாற்றுடத்தப்பிராமண்க்கோள்  
 கடவல்லியொடுசுவேதாச்சுவதரங்கட்டுரைப்பாமால். (௧)

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

எப்பரதத்துவத்தையிச்சித்தியைதவம்பிரமசரியமிவைமுன்யாவு  
 ம், பப்புறவாற்றுவரோவத்தகைத்தருமாதிகளுக்குப்பரமதான, வொ  
 ப்பில்பரதத்துவங்கண்டவனின்பதுன்பங்களுரூதிருப்பான், நிப்பிய  
 ப்பிரணவமெனுஞ்சாதனந்தேர்ந்தவன்பரத்தைச்சேருவானே. (2)



அலர்புகழீருடல்கொல்லப்பட்டாலுங்கொலப்படுவானல்லனான்மா  
நிலவவனுக்குற்பத்திராசமாதிகளிலேநித்தியனெயென்று  
மிலகுமதியணுவதிதூலன்சருவவிருதயங்களினுமிருப்போன் [மின்.  
சலனமிலாதிருந்துமெங்குஞ்சஞ்சரிக்கவல்லனின்னுஞ்சாற்றக்கேண்

உடலமிலாதவனாயும் பற்பலுடலங்களினுமுறைவா எனங்கும்  
விடலரியவியாபகன்மற்றத்தியயனாதிகளான்மேவொணாதான், சட  
மிகுபாவியர்சாந்தஞ்சாரார்க்குக் கிடைப்பரியான்சருவகார, னடர்பு  
கழித்தகையான்மாவினைத்தெரிந்தேதான்சமுசாரமடையமாட்டான்.

உடம்பினிருதயவெளியின்மத்தியிற்சீவீச்சுரருள்ளாரன் ஒரு  
ளடங்கரியகன்மபலஞ்சீவனொநாணொருமனுபவிப்பான்  
மடங்கவற்றுமீச்சுரன்மற்றனுபவியாரொராயின்மற்றிவர்க்குத்  
தொடங்குபரமார்த்தத்திற்சீவீவென்றுணர்வீர்தூயவானீர். (௫)

இரதிகனாகியசீவனீரதமுடலம்புத்தியியைதேர்ப்பாகன்  
விரவுறுமிந்திரியங்கள்சுவங்கண்மனம்பாசம்விடயமெல்லாம்  
பரவலுறுசஞ்சாரதேயங்களிவைகளொடுபண்பிற்கூடி  
யரதநாமமுடியமரீரெல்லாவற்றையுநாளுமனுபவிப்பான். (௬)

இந்திரியமஞ்ஞானிக்கவசமாயிருக்குமியைதேர்ப்பாகற்கு  
நந்தியடங்காப்பரிபோனற்பரிபோல்வசமாய்ஞானிக்கிருக்கு  
மந்திலெவன்விஞ்ஞானமனமுறைசாரதிபாசமாயுள்ளானாய்ச்  
சந்ததமுஞ்சுசியாகியிருக்கின் றுன்பரமபதஞ்சார்வானன் னான். (௭)

அப்பதமும்பரசிவமேய்ச்சிவமல்லாமன்மாலாதியர்க்குஞ்  
செப்பலுறுபரமபதமேவெறிலேயிந்தியங்கள்செறியத்தங்க  
டுப்பின்மனம்புத்திமகத்தவ்வியத்தம்புருடனிலைசொல்லினேரே  
திப்பியவானீரொன்றுக்கொன்றுபரமாகுமெனத்தேருவீரே. (௮)

புருடனிலும்பரமானதொன்றுமிலைசிவனெய்ப்புருடனென்ப  
கருடனுயர்த்தவன்முதலொரல்லர்சருவபூதங்களினுமன் ஒரு  
னருடணியான்கூடமாயிருக்கின் று ஒருதலானலங்கும்வானீர்  
தெருடணியாவாக்குமனம்புத்திமகத்தான்மாசெப்பிவைகடம்மை(௯)

முறையொன்றையொன்றினிலயப்படுத்திமுன்னுநிருவிகாரமான  
நிறையொன்றுமான்மசொருபந்தெரிந்தேதான்சமுசாரநீங்கியுய்வான்  
கறையொன்றிந்தியங்களைப்பாகியவிடயங்களினுன்மாகலக்கச்செய்து  
மிறையொன்றவருத்தும்வசமாயவைக்குமுடர்பந்தமேவுவாரே. (௧௦)

செப்புமவற்றொடுகலவார்விலேகிகள்சின்மாத்திரமேதெரிந்துகொள்  
திப்பியவானீர்சாக்கிராதிமுன்றவத்தகைஞ்சிவனெமற்றுந் [வார்  
தப்பிலிகபரலோகத்திருப்பனயாவுஞ்சிவனெசாற்றுங்காலை  
யொப்பிலாவப்பரமசிவனுக்குவே றுகவொன்றுமில்லை. (௧௧)

• அழலாதியொன்றையேயிருந்தாலுமவ்வவத்துகளைச்சார்ந்து, சுழலாத  
 லாமலெண்ணிறந்தவிதமாயெவ்வாறிருக்குங்கரையவ்வாறே, சுழலாத  
 குணமுடையவான்மாவுமிருப்பனெனச்சொல்வார்நல்லோர், குழலா  
 ர்தீங்குதலைமொழியரம்பையர்வெம்முலைதினைத்தகுவுவுத்தோளீர். (கஉ)

பரிதிசுகத்துக்குறுகண்ணையிருந்துநேத்திரசம்பந்தமான, விரிபு  
 றத்தோடங்களினெவ்வாறுதொடப்படமாட்டான் விளம்பவ்வாறே,  
 பரிசருவாரந்தரமானவான்மாதுக்காதிதொடப்படமாட்டானாற், கரிசற  
 வவ்வான்மாவைப்பார்ப்பவனித்தியசுகத்தைதக்கைக்கொள்வானே.

அந்தவான்மாவுடையசுத்தையாகுகூடியாகாசமாதி  
 நந்தலினித்தியமாயுநராதியர்சேதனமாயும்விபாகநண்ணிச்  
 சந்தவிவகாரமுண்டாமவ்வான்மாதயங்குபரசுகசொரூபன்  
 சுந்தரமாவற்பற்றியேபரிதிமுதலொளிகடுவங்காநிற்கும். (கச)

மெய்த்தசமுசாரமெனும்சுவத்தத்திற்கவனேமூலபூதன்  
 மெய்த்தவவன்றனையேயாசரித்திருக்கின்றனவிரிபல்லுலகமெல்லாந்  
 தைத்தவழலாதிகளும்வனுடையபயத்தினுற்றபித்தலாதி  
 மெய்த்தலிலாவிவகாரங்களைச்செய்யுமாதலினாலிலகும்வானீர். (கரு)

துன்னுமரித்தியவிந்தியாதியைமுன்னுன்மசொரூபமதாதீதர்ந்  
 து, பின்னுயர்கேவலவான்மசொரூபமதாகப் பெரிதுமியஞ்செய்து,  
 மன்னுமிந்திரியமனஞ்சத்துவமகத்தவ்வியத்தம்வயங்கும்பரந்தா, மி  
 ன்னவைகளுரைத்திடினென்றற்கொன்றுவிசேடமேயெனத்தெரி  
 ந்து. (கௌ)

கரைகண்ணாகிக்கோசரமாயுஞ்சருவலோகத்தினுக்கு  
 முரைதருகாரணமாயுமிருக்குமானமாவையொளிராடிதன்னில் [தி  
 விரைதரத்தன்னுருநோக்கல்போன்மெய்யிந்பார்ப்பவனேமேவுமுத்  
 வரைதருமிவ்வதிகாரசரீரத்திற்பாராதான்மருவும்பாசம். (கஎ)

மாதர்வேத்தியமானபரம்பிரமந்தனையடைந்தமாயையாலே  
 பேதமுளதாய்சீவன்போக்கியமாஞ்சகம்போகப்பிரதான  
 மேதகுமீச்சுரென்னமுச்சொரூபமாயிருக்கும்விளங்குவானீர்  
 சேதமிலீச்சுரனாலேசமுசாரசக்கரத்திற்குமுலுஞ்சீவன். (கஅ)

சாதனசம்பத்தியாலவீச்சுரனைத்தெரிந்துசார்வான்முத்தி  
 யாதரவானுலகீரச்சீவேசரெப்போதுமபேதமுள்ளார்  
 காதலுறுமாயைதானசீவனுக்குப்போககாரணமாங்கண்ட  
 ரேதமிலீச்சுரன்மாயாகாரியங்கடொடப்படமாட்டானென்றும். ()

கரமென்பர்மாயாரூபஞ்சீவரூபமதக்கரமென்பாரிவ்  
 வரமொன்றுமிருசொரூபமாய்பரசிவசொரூபமனனத்தாலே  
 பரவந்தத்தெலாமாயைநிவிர்த்தியும்வெம்பாசநாசமுடடைந்து  
 திரமொன்றிமிக்கொளிருங்கைவல்லியத்தையேசேர்வான்மாதோ. ()

இந்தத்ததுவந்தெரியத்தக்கதிதனுக்குவேறானதில்லை  
சந்தத்தீயரணியினுந்திலா திகளிற்றயிலமா திகளுமொவ்வோர்  
நந்துமுபாயத்தாற்கவரப்படுதல்போலுடலுணகுமான்மாவும்  
பந்தந்தீர்த்தருளுக்கும்பிரணவத்தினுற்கவரப்படுவான்மன்தே.

தானமசமுதலானபுண்ணியத்தாலியோகசித்திதழையுண்டா  
மானவதனானானமுண்டாகுமுத்தியதனாலுண்டாகு  
மீனமிலிப்பிரமவித்தைவிபூகியக்கமணிபுனையின்சாந்தருக்குந்  
துனலமாரத்தியாச்சிரமிகட்கும்பேரன்பிற்சொல்லவேண்டும்.(௨௨)

சாந்தமிலார்புத்திரனிளார்க்குரைத்தல்கூடாது தனியார்தெய்  
வஞ், சேர்ந்தகுருபத்தியுண்டாயிருப்பவர்க்கேயிந்தவித்தைசித்தி  
யாகு, மாய்ந்துவேதார்த்தத்தையனுசரித்துச் சொன்னேனீதறியின்  
மோகஞ், சாய்ந்துசிவந்தனையடையலாமென்றான் பிரமனெடுத்தவத்  
தின்மிக்கீர். (௨௩)

பதினென்றாவது

கடவல்லியொகிவேதாச்சுவதரமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் கக-க்குத் திருவிருத்தம் ௨௨௮.

உ

பன்னிரண்டாவது

சருவவேதார்த்தசங்கிரகமுரைத்தவத்தியாயம்.

(அறுசீரடியாசீரியவிருத்தம்.)

உழைதங்கியசெங்கரத்தண்ணலுபயபாதமேநினைவீர்  
மழைபோன்றத்தமாலுந்திவந்தபிரமன்சுரர்க்குரைத்த  
பிழையில்கடவல்லியுஞ்சுவேதாச்சுவதரமுமபேசினுந்  
தழையுஞ்சருவவேதார்த்தசங்கிரகநன்சுனியுரைப்பாம். (௧)

(கட்டளைக்கலித்துறை.)

அகமென்பிரத்தியயத்தினிற்கோசரமானவனே  
சுகம்பரவான்மாவவன்சிவனாயிருந்தாலுமாளி  
ரிகம்பரமேத்துந்தன்மாயையினுற்சமுசாரியெய்த்து  
நகம்பரவாழ்க்கையுற்றீர்தோன்றுவானென்பர்நல்லவரே. (௨)

ஆதலினுரணமார்க்குத்தினுண்முறையாசமுத்தி  
மேதகுவாஞ்சையனாய்ச்சாந்தியாதியெடுவிரவிக்  
காதற்சிவபத்தியுற்றாசிரியன்கழல்வணங்கி  
வேதத்தினந்தசிரவணமாதிகவியைழந்தே. (௩)

மருவுபிரத்தியக்கான்மாவைப்பேரொளிவாய்ந்தசிவ  
சொருபமதாகத்தெரிதரவேண்டுந் துப்பொத்தசெவ்வாய்த்  
திருவனையார்மயல்வாரியின்மூழ்குந்திறமொருவிப்  
பெருகுசிவானந்தவாரியின்மூழ்க்கொள்பெட்பினிரே. (௪)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அப்போதுவித்தையால்வியாவகாரிகவவித்தியாநிவிர்த்தி  
யொப்போவவுண்டாகும்பாவாபாவச்சகத்துருபமாயுந்  
துப்போவாதுறுகின்றவித்தியாவவித்தியாசொருபமாயும்  
வெப்போவிநின்றகுருமாணுக்கமேதக்கசொருபமாயும். (௫)

கேவலநற்பிரமமேதோன்றுமாமறையனைத்துங்கெழுமவேவி  
யாவகாரிகசத்தியமானசகத்தினைமுன்னரறைந் துபின்னர்ப்  
பாவமில்பக்குவர்க்கெல்லாம்பிரமமயமென்றுரைக்கும்பரமார்த்தத்தி  
லாவனவேருன்றுமிலையாகையால்விண்ணுலகத்தமர்வாழ்வற்றீர்.)

(மேற்படிவேறு.)

தூயபரயோகிக்கெல்லாந்தோன்றுஞ்சிவமாயேயன்னான்  
பாயதரங்கமொழிகடல்போற்பகர்கீற்சலமாயேயிருப்பா  
ரூயவவன்றன்னுடைநிட்டையறியாரான்மும்மூர்த்திகளு  
மேயமறையுமறிந்துரைக்கமாட்டாதென்னில்விள்ளுவதென். (௭)

அன்னநிட்டைபரசிவற்குமவனையகலாவுமையவட்கு  
நன்னரியல்பேயுண்டன்னலமார்பிரசாதத்தினான்  
மன்னவெனக்குமாயவற்குமற்றுளோர்க்குமுண்டாகும்  
பன்னவரியவதுகிடைக்கும்பான்மையெவ்வாறென்றிகேண்டின் (அ)

(கலிவிருத்தம்.)

கருமசாமியமுற்றிகொலையிற்  
குருவனுக்கிரகத்தாற்கைகூடிந்  
தெருளின்மேவக்குருவைச்சிவமென  
வொருவிலாதுளத்துள்ளுறவேண்டொல். (௯)

மாணுமானவகன்செய்பணியிற்ற  
பூணுமாசிரியன்மகிழ்போதினிற்  
கோணுமுள்ளங்குவவாப்பரசிவன்  
பேணுமாறுபிரசன்னனாவனே. (௧௦)

அறிவிலாதுகுரவற்கனிட்டமே  
செறியச்செய்திதீர்வறுதீமையான்  
மறிவிலாத்தழன்மண்டுநரகின்மெய்  
முறியவீழ்ந்துமுழுகுவனென்றுமே. (௧௧)

ஈசனுக்கபராதமியற்றிடிந்  
மாசுதேசிகெனண்ணுபுமாற்றிடிம்  
பேசுதேசிகற்குப்பிழைசெய்யினத்  
தேசிகனன்றித்தீர்ப்பவரில்லையே. (௧௨)



உரவுறுந்தன்சுகாதிகளுமொரீஇக்  
குரவனுக்குக்குணமிகுமாணவன்  
பரவுபத்தியிற்பாங்குறவிட்டமே  
விரவச்செய்திடவேண்டுமமரிர்காள்.

(௧௩)

உரையனான்மாவெனுமுடலாதியைத்  
தரையினல்குறுந்தந்தையினுங்கொடு  
கிறையநேர்சமுசாரநிவிர்த்திசெய்  
புரையிலாரியுனெபொலியுத்தமன்.

(௧௪)

ஆற்றனாவிரண்டைச்சுவரியமு  
மேற்றகந்தருவாதியின்செல்வமும்  
போற்றுசாருவபூமபதமுநற்  
சாற்றுமந்திரதந்திரமாதியும்.

(௧௫)

எடுத்தியம்புமிலவுகிகக்காகிய  
வடுத்தநீளுபாயங்களுமற்றவுங்  
கொடுத்துநிற்பார்குரவர்களல்லரான்  
மடுத்தபேரொளிவானமர்வாழ்க்கையீர்.

(௧௬)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

புகழுந்தயையாற்பரமவத்துவிதபுண்ணியனாகொடுத்துத்  
திகழுந்தெய்வச்சிவருபந்தெரிவிப்பவனெருவாவா  
னிகழும்பரிசில்லாவவனெசிவனென்றுரைக்குமெம்மறையு  
மகழுமலத்தராயின்பமடையமுயலுமமரீரே.

(௧௭)

சருவவேதாந்தவாக்கியதாற்பரியசங்கிரகத்தையெனக்  
குருவமருவமுருவருவமுடையபரமன்சொற்றபடி  
மருவுதயையானுமக்குரைத்தேதன்மறைக்கிப்பொருளின்வேறான  
பொருள்கூறுவரேலவர்விரைவினந்தகூபம்போய்விழுவார்.

(௧௮)

மறையின்பொருளத்துவிதமேமற்றென்றன்றுமற்றென்றே  
லிறையினுத்தமாங்கமெனக்கிற்றுவிழ்ந்துசிதறிகு  
குறைவிவிதனின்வேறுண்டுக்கொல்லென்றையங்கொள்வீரே  
லறையுதுங்கள்சிரமுமற்றுவிழ்ந்துசிதறுமறிமினோ.

(௧௯)

இதுசத்தியமேயான்மொழிந்தேனெற்றமாரிவ்விடயத்தில்  
விதுவைப்புணந்தசெஞ்சடிவலவீமலன்பாதம்பரிசிப்பேன்  
முதுசொற்புலவர்புகழ்புலவீருணர்மினென்றுமுதல்வனடிப்  
பதுமநினைந்துபத்திபரவசனாயிருந்தான்பதுமத்தோன்.

(௨௦)

வண்டுமுரல்முறுக்குடைந்தமதுவூற்றெடுக்குந்தாமரையோன்  
றெண்டுபுரிவார்க்கருள்சுரக்குஞ்சோதிபாதநினைந்திருத்தல்  
கண்டுசுரர்களவ்வாறேகாமதகனன்பாதமுளங்  
கொண்டுதம்பம்போலசைவற்றிருந்தார்குலவுமாதவத்தீர்.

(௨௧)

(கலிநீலத்துறை.)

ஆயகாலையிலாயிரங்கதிருதித்தாங்குப்  
பாயபேரருட்டிருவுருவொளிகுலாய்ப்பரவத்  
தூயநாயகன்கோடிபல்பரிசனஞ்சூழத்  
தாயன் னொளொடுமாயிடைக்காட்சித்தனனே.

(௨௨)

உம்பர்நாயகனுவயிற்றேரன்றிய துணர்ந்து  
நம்பிரானருளிருந்தவாறென்னெனநயந்து  
கம்பமால்கரிகாத்தமாயவனறுங்கடிவத்  
தம்பொனொடுமொங்கடுத்தனனாநந்தமடுப்ப.

(௨௩)

புராணனாங்கெழுந்தருளலும்பூருவம்போலே  
விராவுபூமழைபஞ்சுதுந்துமிமிகுமுழக்கம்  
பராவுமாமறைவாழ்த்தொலிமுதலியபலவு  
மொராதுண்டாயினகளித்தனவுலகங்களனைத்தும்.

(௨௪)

மலரின்மேயவன்மாயவன்மற்றைவானவரு  
மலகிலாமகிழ்வடைந்திருமுதுராவரையன்  
பிலகவாதனத்திருத்திநன்கருச்சனையியற்றிப்  
பலதுதித்தனர்தண்டெனப்பன்முறைபணிந்தார்.

(௨௫)

மாயனேமுதல்வானவரன்பினுக்கிரங்கிப்  
பாயநான்மறைமுடிக்குமெட்டாதநம்பரம  
னாயவானந்தமனைவருமடையவன்பிலார்க்குச்  
சேயவானந்ததாண்டவஞ்செய்தனன்மாதோ.

(௨௬)

அனையகாலையிலண்டங்கண்முழுவதுமளித்த  
புனையுமன்னையாகியபரிபூரணவிமலை  
நினையும்பேரருளாளிலவமரருக்கெல்லாம்  
வினையிலாதனானொற்பத்திமேவுறச்செய்தாள்.

(௨௭)

வானக்கண்ணினார்வசந்தரைக்கண்ணினார்வழுத்தும்  
பானற்கண்ணிபாற்பண்ணவாநானமுற்றடைந்து  
நானக்கண்ணினானொடுஞ்சோதியைத்தத்த  
முனக்கண்ணினானுந்தெரிந்துவந்தனர்மாதோ.

(௨௮)

மருவுதெய்வவேதாந்தவாக்கியங்களினாலும்  
பொருவிலாதபஞ்சாக்காப்பொலிநனுவாலும்  
பெருகும்வானவர்யாவரும்பிறங்கியவன்பா  
லருகிலாவருளம்மையோடப்பனைத்துதித்தார்.

(௨௯)

துதித்தவானவர்தம்முகனோக்குபுசோதி  
மதித்தவெம்மருளான்முழுநானமும்வாய்ந்தீர்  
விதித்தல்பூண்டவனுங்களுக்குரைத்தமெய்க்கீதை  
கதித்தவேதசமானமானதுகரையிதனை.

(௩௦)

உத்தமக்குணுகணனியுடையபூசாரே  
 சித்தமல்குபாராயணஞ்செய்யலாமற்றை  
 யெத்திறத்தருந்தீண்டவும்படாதெம்பொனடிக்கே  
 யொத்தவன்புநாடொறும்புரிந்தின்புற்றவரவீர்.

(௩௧)

என்றுகூறினான் கடைக்கணித்தருளிணொனவியேன்  
 றுன்றுதீவினையினத்தையுந்தொலைத்தருள்புரிவோ  
 னன்றுமெய்ச்சிதானந்தநன்மயமதாயினா  
 லொன்றுதேவியுமட்படியாயினனாங்கே.

(௩௨)

சுரும்புமூசிய துழாய்த்தொடைமார்பினானமரர்  
 விரும்புவாண் முகனோக்கிமெய்ச்சிவப்பிரசாத  
 மரும்புபத்தியிற்பெற்றிருயந்தீரெனவறைந்து  
 சுரும்புபோன்மொழிமாவொம்மைகுந்தங்கலந்தான்.

(௩௩)

மலர்மகன்றனைப்பன்முறைவானவர்வணங்கி  
 யிலகுதம்முலகெய்தியின்பத்தின்வீற்றிருந்தார்  
 குலவுநாமகள்கொழுநனுகியமறைக்கோணு  
 னிலவுகுடியின்மலன்றாணினைந்திருந்தான்.

(௩௪)

என்றுகூறினான் சூதமாமுனிவரனிமயக்  
 குன்றுவாங்கிமுப்புரம்பொடிபடுத்தியகுழகன்  
 பொன்றுலங்குதாமரைப்பதமுள்ளகம்புதையா  
 வொன்றுமானந்தமூற்றெழமவுனமுற்றிருந்தான்.

(௩௫)

துன்னுமாதவர்யாவருஞ்சூதனைத்தொழுதே  
 யுன்னுதத்தமதிருதயந்தொறுமுறைகின்ற  
 மின்னுதத்துவசொருப்த்தைமேதகக்கண்டு  
 மன்னுபேரின்பமூற்றெழவிருந்தனர்மாதோ.

(௩௬)

பள்ளிரண்டாவது

சுருவவேதார்த்தசங்கிரகமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௧௨-க்குத் திருவிருத்தம் ௨௬௪.

• பிரமகீதை முற்றியது.

ஆகத் திருவிருத்தம் ௨௬௪.

உ  
சிவமயம்.

எக்கியவைபவகாண்டத்தில்

உத்தரபாகத்திற்

சூதகீதை.

முதலாவது

சூதர் சூதகீதையுரைப்பவியாசரனுரை

பெற்றவத்தியாயம்.

(கலிவிரூத்தம்.)

மதியஞ்சூடியவள்ளவாரடி  
பதியவுள்ளகம்பதித்தமாதவர்  
துதியமைந்தசீர்ச்சூதகீதையு  
முதியகாதலிற்கேட்கமுன்னினார்.

(க)

(கோச்சகக்கலிப்பா.)

தரங்கமிலாக்கடல்போன்றசலமாயுந்தயங்கிரண்டாம்  
வரங்களுல்செங்கதிர்போன்றுமருவியுறைதவக்கொழுந்தை  
புரங்கதித்தவருட்சூதமாமுனியையுறுமன்பிற்  
கரங்குவித்துவலஞ்சூழ்ந்துகவினவெதிர்பணிந்தெழுந்தார்.

(உ)

மன்னுபரசிவபத்திவாய்ந்தார்தஞ்சிகாமணியே  
பன்னுமறையந்தமெனும்பதுமமலர்த்துங்கதிரே  
முன்னுபுராணங்களெனுமுத்தங்கட்கியைநானே  
துன்னுகருணைக்கிடமேசூதமாமுனிவரனே.

(ஈ)

என்றுபலதுதியியம்பியிருந்தவத்தினாலுணரு  
நின்றிணையில்கீதையெனுநிறைசூதகீதையினை  
யின்றடியேங்கேட்கவிரும்பினமிசைத்தியென்றிரந்தார்  
நன்றுமவுனத்திருந்தநலச்சூதமாமுனியும்.

(ஊ)

மாதவர்தம்முகநோக்கிமாண்டதையுடையானு  
யாதரவற்றன்னுடையாசிரியனடிதியானித்தான்  
காதன்மிகுதிருநீறுகண்மணிதாரணையு  
வாதராயணமுனியும்வந்தனன்பெர்முதாங்கு.

(ஊ)



கண்டபுகழ்ச்சுதமுனிகடிதெழுந் துசுழல்பணிந்து  
மண்டியிப்பரன்பினுனமலராதிக்கொடுபுசை  
யெண்டகச்செய்தவனூசியினிதேற்றமுமலர்ந்து  
தொண்டனையுந்தேனென்றிதுசொல்லலுற்றனனே.

(௬)

பேரியலிச்சவுனகர்முற்பிறங்குமாதவர்களெல்லா  
நாரியலுமுளத்தினராய்நவில்குதகீதையினை  
யாரியவென்பாற்கேட்கவவாவினூர்மற்றதற்குச்  
சீரியபேரனுக்கிரகஞ்செயவேண்டுமென்றிந்தான்.

(௭)

வாதராயணமுனியுமகிழ்சிறப்பமுமலர்ந்து  
சூதமாமுனிவரனேசொல்லுகவென்றனுனஞ்செய்து  
மேதகாலிங்கனமும்விருப்புறச்செய்தவனுடைய  
போதமாரிருதயத்தைப்பொலிதன்கையாற்றொட்டு.

(௮)

நயங்குலவுபெருவாழ்வேநகங்கோட்டிப்புரம்பொடித்தாய்  
பயங்குலவுசெஞ்சடையாய்பைம்பொன்மணிமன்றூட  
யியங்குபொறியலித்துயர்ந்தவிவனுள்ளத்தெஞ்ஞான்றுந்  
தயங்குதியென்றிறையவனைத்தாபித்துமறைந்தனனால்.

(௯)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

சூரவனதனுனென்பெற்றகோதிலாச்சூதமேலான்  
பரவவன்றனையுங்காமன்படநுதல்விழிதிறந்த  
வரமலிபரமன்பாதமலரையும்வணங்கிப்போற்றித்  
திரமுறத்தியானஞ்செய்துசெய்யவாய்மலர்ந்தான்மன்கே.

(௧௦)

முதலாது சூதர் சூதகீதையையுரைப்ப  
வியாசரனுனென்பெற்ற வத்தியாய முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் ௧௦.

உ

ஓரண்டாவது

பரமவிஞ்ஞானமுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

தாதனைந் தினவண்டார்க்குந்தண்டுழாழ்த்தொடையோன்காண்ப  
பாதபங்கயங்கள் கண்டுபெற்றறப்பற்றிநாளு  
மாதவத்துயர்ந்துநிற்கும்வல்லிர்காளினி துதேர்மின்  
வேதசம்மதமேயானபரமவிஞ்ஞானம்விள்வாம்.

(௧)

சச்சிதானந்தரூபனையுந்தாமரையோன்செய்து  
வைச்சபல்லுகங்கட்கும்வயங்குறுகருத்தாவாயு  
நச்சியபசுபாசங்கடமக்குவேறையுநாளு  
முச்சமேயடைந்துநிற்போன்பரசிவனெருவனேரின்.

(௨)

(கோச்சகங்கலிப்பா.)

வான்முதற்பூகங்களைந் துமற்றவற்றின் குணமைந்தும்  
 ஞானவிந்திரியமைந்தநவில்கன்மேந்திரியமைந்தும்  
 பான்மையுறுவாயுவொருபத்துமனாதிகனான்கு  
 மானவிலைகட்குக்காரணமானவவித்தையொன்றும்.

(௩)

ஆனவிம்முப்பாலைந்கற்கப்பாற்பட்டவன்பசுவே  
 யீனமிலாப்பாசிவனிப்பகவினுக்குவேறாமென  
 மானமிலாப்பகக்களுக்குமருவியுளதனாதிய  
 தானமெனவஞ்ஞானஞ்சமுசார்பீசமதே.

(௪)

கருளொளிபாற்கழிவதுபோற்கதிர்த்தகிவஞானத்தான்  
 மருளுறுஞானங்கழியுமற்றந்கவஞ்ஞான  
 யிருளவித்தைமாயையெனவீருருவமாயிருக்குந்  
 தெருன்படைத்துமேலாயதிறத்துறநின்றீரவற்றுள்.

(௫)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

முன்னுமவித்தையாற்பகபேதமுமொய்வலியமாயையாற்  
 பன்னுபரதத்துவபேதமுங்கற்பிக்கப்பட்டதுவான்  
 மன்னுதேகேந்திரியாதிவாசனாபேதத்தாலே  
 பின்னுபேதமாமவித்தைபேசுபசுபேதத்திற்கும்.

(௬)

குணங்களுடையவாசனாபேதத்தாற்கொள்பேதமா  
 யினங்கவிருக்குமாயையியைபரதத்துவபேதத்திற்கு  
 முணங்கலறுகாரணமாகுமொழியாப்பவஞ்சமயக்கொழியப்  
 பிணங்கலறுநன்னெறிநின்றபெரியீர்காண்மும்மூர்த்திகளுள்.

(௭)

உயர்சத்துவநற்குணதேகமுடையனாயுஞ்சங்கார  
 மயரத்தகுதமோகுணமதுடையனாயுமவீர்கின்றே  
 னியலிற் பொலியுமுருத்திரனாலியைதாமதவன்குணவுடம்பும்  
 வயமார்திதிக்காச்சத்துவநற்குணமுமுடையோன்மாயவனே.

(௮)

(கலிவிருத்தம்.)

இராசதகுணமெய்யுமியைதருசிருட்டிக்கா,  
 வொராதொளிரக்குணமுமுடையவனேபிரமன்  
 பராவுசத்துவத்தாலேபகர்கருவெண்ணிறமும்  
 வீராவுறுமிராசத்தான்மிளிர்நருசெந்நிறமும்.

(௯)

தாமதகுணத்தாலேதடையறநீனிற்மு  
 மாமதனான்முனிவீருருத்திரனயன்மாலிம்  
 மூவரும்வெண்ணிறஞ்செந்நிறமுதிர்நீனிற்மெய்  
 தாவறமுறையுடையாரெனத்தெரிதரல்வேண்டும்.

(௧௦)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பரதத்துவவபேதபுத்தியாலிம்மூவரையும்பரமென்  
றுரவிற்பொலிவேதாகமமாதிசுடாமுரைக்குமுரைத்தாலுந்  
திரிமூர்த்திகளுளுருத்திரனே திகழ்சத்துவநற்குணதேக  
மரியதிறத்தோதலினால்விசேடனுவான்மாதவத்தீர். (௧௧)

தூயசுகனானாதியெலாஞ்சுடர்சத்துவநற்குணத்தாலே  
பாயவுண்டாமாதலினாற்பகர்சத்துவமேவிசேடமா  
மேயசத்துவகுணப்பிரதானத்தினுன்மேவுருத்திரன்ரு  
னாயதன்னைப்பரதத்துவமாகவேநன்ருணர்ந்துகொள்வான் (௧௨)

காரியார்த்தமாகவொருகாலமுருத்திரருபமாச்  
சீரினியைந்தீர்தெரிந்துகொள்வான்றிகழும்பரதத்துவபுத்தி  
யேரினவற்குச்சபாவமாயிருக்கின்றதுமற்றிருவருந்தா  
மோரிற்றம்மையியறங்கட்குரியகுணவிசேடத்தால். (௧௩)

அற்பம்பரதத்துவபுரணமாகையான்மாயவென்றும்  
பொற்பார்பிரமனையென்றும்புந்திமேவத்தெரிந்துகொள்வார்  
மற்பாவுருத்திரனைப்போலேதெரியார்மற்றிவ்விருவருக்குஞ்  
சொற்பாவரிபிரமரென்னுமதியேசுபாவமாயுளது. (௧௪)

மாயன்பிரமனிவரடியைவழுத்துவார்கள்விரைந்தடையார்  
தூயனானந்தனைச்சுடருமுருத்திரனைப்பூசித்தாலு  
மாயவவனேவிசேடனெனவவ்ருமதிக்கொண்டிருந்தாலு  
மேயபேரானந்தமுத்திவிரைவிற்கிடைக்குமாதவத்தீர். (௧௫)

பிரமன்மாயனுருத்திரனிற்பெரியரெனவெண்ணுறுமதியும்  
பரதத்துவத்தினதிகரான்மூவரென்னப்படர்மதியும்  
விரவுசமுசாரததிற்கேவிடாசபெருங்காரணமாகுங்  
கரவிலாதபெருந்தவமேகைக்கொண்டியர்ந்தமுனிவீர்கள். (௧௬)

(மேற்படிவேறு.)

முளரியானரியுருத்திரன்சுராட்டுசம்ராட்டுமுன்னேரூர்தம்மைத்  
தளர்விலாப்பரதத்துவமாகவேதகநினைத்திடுபுத்தி  
விளரில்கேள்விசால்மைச்சினையரசெனவ்ரும்புபுத்தியைப்போலே  
வளநிலரவியபலந்தருமாதலான்மாதவப்பெரியீரே. (௧௭)

(மேற்படிவேறு.)

எல்லாவற்றினும்பிரமமென்னுமதியவிசேடமா  
நல்லார்புகழுமுருத்திரற்குநகுமுள்ளேசத்துவகுணமு  
மல்லார்வெளியேதமோகுணமுமாயற்குள்ளேதமோகுணமும்  
வில்லார்வெளிச்சத்துவகுணமுமுள்ளவென்பார்மெய்யுணர்ந்தோர்.

உள்ளும்புறமுமிராசதமேயுள துமலர்மேயவற்கிவற்றுள்  
 விள்ளுமுயர்சத்துவசம்பந்தத்தாலரியேவிசேடனென்றுங்  
 கொள்ளுமரனேவிசேடனென்றுங்கூறிவிவாதஞ்செய்வர்சிலர்  
 தெள்ளுவிதியைவிசேடனெனூர்திகழ்க்குணமிலாமையினால். (௧௯)

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

அளவறுசன்மபுண்ணியமுடையோர்க்கறைதிருமாலினும்விசேடன்  
 வளமலியுருத்திரப்பிரானென்னுமதியியல்பேயெழுமுனிவீ  
 ரளவறுசன்மபாதகமுடையோர்க்கவிருருத்திரனிநும்விசேடன்  
 வளரொளியாழிப்படைக்கைமர்லென்னுமதியொருவாதெழுமாதோ.

மன்னிருவிகற்பசிற்பரதத்துவம்பரசிவனவனுமையா  
 டின்னியவாமபாகமுக்கண்கள்சுடர்மதியணிந்தசெஞ்சடிமம்  
 பின்னியவிவைமுனுடையனாய்நடனப்பிரியனாய்மூவரும்வணங்கி  
 யுன்னியேத்தெடுக்கும்பற்பலமூர்த்தமுடையனாய்வீற்றினிதிருக்கும்

அன்னசங்கரனேசத்தியமாகியவிர்பரதத்துவமவற்கு, நன்னர்  
 மாதவத்தீர்வேறென்றுமில்லை நவின்மாயாகாரியமான, முன்னருங்  
 குணங்களொடுவிராயுறை மும்மூர்த்திகளவித்தியாவுபாதி, துன்ன  
 வண்டாகியிருக்குஞ்சீவவியாபகத்திற்சேர்ந்தவரலர்சொல்லின். ௨௨

திகழ்பரமான்மவியாபகத்திற்சேர்ந்தோர்சிறப்புறுமவ்விபாகத்தாற்  
 புகழ்மிகுமூவருஞ்சமமென்னிற்சொலிசத்துவப்பிரதானத்தா  
 னகுமுருத்திரனேவிசேடன்மாலயன்றந்நசாதாரணரூபத்தாலுந்  
 தகுநயவியூதிசொரூபத்தினாலுஞ்சார்ந்துருத்திரனைச்சேவிப்பார்.

உருத்திரனரியைப்பிரமனைத் தனதுரூபத்தாற் சேவியானென்  
 றுந், திருத்தகுமத்துவிதத்தை யாசிரித்துச்சில ருருத்திரனெடுபிர  
 மன், மருத்துழாய்த்தொடையோன் சமமெனநவில்வர்வாயுவாகார  
 மொன்றேனும், பெருத்தெழுமுதானனோ டபானனுக்குப்பேசுசாமி  
 யமுமுண்டாமே. (௨௪)

ஏற்றதேகாகாரணத்தினாலொன்றாயிருக்கினுந்தலையொடுதொருங்  
 காற்றியமலத்தீரொப்பெனவுரைக்கிற்கழிமீடர்தாமுங்கொள்வாரோ  
 வாற்றல்சேருருத்திரப்பிராற்கரியையனையொப்பதிகமென்றுரைப்  
 பாற்றரிதாயகொடுநிரயத்துப்பற்பொண்மூழ்குவருண்மை. [போர்

மறைகளாகமங்களுருத்திரனுக்குமன்சயசொரூபத்தினாலு  
 மறைதருபரதத்துவசொரூபத்தினாலுமம்மாபெருவிசேட  
 நிறைதரவுரைத்தபடிமுடித்துளவெடுந்தொடையவன்றனக்கு  
 நறைவழிந்தொழுகுமலநான்முகற்குநவின்றதின்ருலுணர்ந்திடுவீர்.



(கோச்சகக்கலிப்பா.)

தங்கள்விபூதியினுமும்முர்த்திகளதிகர்சாற்றவருட்  
பொங்குமுருத்திரனதிகன்பொலிதருமவ்வுருத்திரனிற்  
சிங்கலின்மாயாவிசிட்டமானசருவக்கியசிவன்  
றுங்கமிகுபெருந்தவத்தீரதிகனெனச்சொல்லுவரால்.

(௨௭)

நாயசச்சிதானந்தசொருபபரசிவனென்பா  
னாயவிவனினுமதிகனளப்பரியமாதவத்தீர்  
மேயவவன்றனக்குவேறையொன்றுமில்லையா  
னேயமிகுமறையனைத்துநிகழ்த்துவதுமில்வாரே.

(௨௮)

சுருக்கமிலாவவனேதோன்றும்பவஞ்சமெலாமென்று  
தருக்கத்தாலளவைகளாற்றக்கருவசனத்தாற்  
பெருக்கமுறுசுவானுபவத்தாற்பிறங்கத்தெரிந்துகொள  
றிருக்ககன்றுமுற்றுணர்ந்தோர்செய்கையான்மாதவத்தீர்.

(௨௯)

மற்றிதுவேவேதாந்தவாக்கியநன்னிடையிது  
பொற்றநுமதிருகயத்திற்பொலிந்துதிடமாயிருந்தா  
லற்றமகலின்பமுத்தியடைகுவதுமரிதாமோ  
முற்றவுணர்ந்துமைபாகமுமுமுதற்றாளுளம்பதித்தீர்.

(௩௦)

இரண்டாவது

பரமவிஞ்ஞானமுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ அத்தியாயம் ௨-க்குத் திருவிருத்தம் ௪௦.

உ

முன்றுவது

வேதப்பிராமாணியவிசாரமுரைத்தவத்தியாயம்.

(கோச்சகக்கலிப்பா.)

நறையாரும்லர்க்கொன்றைநறுமலைச்சடையானை  
மறையாகமப்படியேவழிபடுநன்மாதவத்தீர்  
குறைவேதுமிலாப்பரமவிஞ்ஞானங்கூறினா  
மறைவேதப்பிராமாணியவிசாரமுநன்கறைகுவாம்.

(௧)

அத்துவயனவிகாரியாய்ப்பரமசிவனிருந்துங்  
கொத்துறுசராசரத்தைக்குலவுமாசிருட்டிசெய்வா  
னொத்தமணிமந்திரவெளடதமாதிகளுடைய  
பொத்தியசுபாவமநிவாரியமாயுறைபொழுது.

(௨)

பரசிவன்சுபாவத்தைப்பகரவேண்டுங்கொல்லோ  
வரசிவனத்துவயனிருமலனிருவிகாரனனி  
பரவுசராசரசிருட்டிபகர்திதியிலயவிறையென்  
றாவுமிகுமனாதியாகியவேதமுரைக்குமால்.

(௩)

மறையி னுல்வகுத் துணர த்தக்ககுக்குமப்பொருளி  
 னிறையளவையனுசரியாநெடுநகருக்கமென்செய்யு  
 மறைதருமம்மறையுரைக்கின னுதிதானம்மறைக்குத்  
 துறைகெழுமுதன் னுலும்பிறவா லுந்தோடமிலை.

(அ)

சிலர்வேதஞ்சிவனாலேசெப்பப்பட்டதுவென்றுஞ்  
 சொல்லாஞ்சத்தஞ்சுபமேதுட்டமாவிருந்தாலு  
 மலராத்தசங்கமத்தாற்பிரமாணமாகுமென்று  
 நலமேவுபரனருளேநாடுமுனிவீருரைப்பார்.

(ஆ)

அன்னியசங்கமத்தாலேதோன்றுதல்செவ்வரத்தம்பூத்  
 துன்னிடச்செந்நிறம்பளிங்கிறேன்றுதல்போற்பிராந்தியாம்  
 பின்னியவாத்தவபேட்சையாற்சத்தம்பிரமாண  
 கன்னிலையீராகமாட்டாதென்றுநன்குணர்வீர்.

(அ)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

சாயனாத்தசங்கமத்தாற்சத்தத்தினுக்குச்சயஞ்சித்த  
 மாயபிராமாணியந்திரோபூதமாகுமேதவிரப்  
 பாயபுகழீர்வேறன்றுபரனாற்சொல்லப்பட்டதெனுந்  
 தூயபக்கத்தினும்வேதம்பிரமாணந்தான்சொல்லுங்கால்.

(அ)

அற்பக்கியனாகியசீவற்கணுகுந்தோடமெவனுடைய  
 கற்பார்தியானத்தாலெல்லாமலமுங்கழிந்துதொலைதருமப்  
 பொற்பாரசருவக்கியனாகிப்பொலியுஞ்சத்தபரசிவற்குச்  
 சொற்பாய்புகழீர்தோடமிலையவனையாத்தனெனச்சொல்வார்.

(அ)

(கட்டளைக்கலிப்பா.)

ஆதலாலிருபக்கத்தினு மறையளவையெல்லும்விடயத்திலைய  
 மென், மேதகும்பரமார்த்தமதாகவே வேதந்தான்சொலனாகியென்  
 றேருவீர், சேதமில்லாவறிவுருவாகியசிவனதற்குவியஞ்சகனென்ப  
 ராற், நீதகன்றீர்வியஞ்சகத்தன்மையைத்தெரிந்துசெய்தானென்பார்  
 சிலர்வேறன்றே.

(அ)

(எண்சீரடியாசிரியவிருத்தம்.)

ஆதலான்மறையிற் சொல்லப்பட்டவருத்தமே யுண்மையானது  
 கண்டீர், தாதகித்தொடைச்சிவன்சித்தூருபன்சகஞ்சைத்தியமிரண்டு  
 மொன்றாவ, தேதயின்நிவின்நீரெவ்வா மென்னுமிதுமுன்னானவாக்  
 கேபங்களுரூது, மாதர்பங்கினன்சேவடிபோற்றிவணங்கிநெஞ்சமகிழ்  
 ந்திடுவீரே.

(க0)

அப்பரம்பொருளையொளிர்சித்தும்நிசைத்தியமும்மெனவேதத்  
 தொப்புமாறுரைக்கப்படலாலேயுரைத்தவாக்கேபஞ்சம்பவியாது  
 தப்பில்வேதந்தனிற்றருமாதிரிசுற்றுக்கன்மகாண்டத்தினெவ்வாறு  
 செப்புமாக்கேபயில்லையவ்வாறேதிகமுஞானகாண்டத்தினுமின்றே.

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

நோயவுடதங்கள் போலப்பாத்தியபாதகபாவத்தாற்சைத்தியமு  
மாயதோர்சித்துநான்மறையதனிலறைதரப்படும்பரசிவத்தின்  
வாயசக்கியகாரியஞ்செய்வல்லமாயையான்மாமறைப்பொருளிற்  
பரயவிரோதமாகவும்விரோதமாகவுந்தோன்றுமாற்பனவீர். (௧௨)

உருவநோக்குதற்குநேத்திரம்போலேயுற்றிகிராணமுன்னெவையுத்  
கருதுகாரணமாகாதனபோலக்கீதித்திடுதருமீச்சரன்முன்  
மருவதீந்தியவிடயங்கவர்வதற்குமறையன்றித்தருக்கமேதுவன்று  
தெருளின்றிவேதப்பொருளிணக்கேபஞ்செய்பவனரகினைச்சேரும்.)

ஆதலான்மறையிற்சொல்லியபடியேயனைத்துலகமுஞ்சிவனிடத்தே  
போதமிகீருற்பத்தியிலயமாம்பொலியவன்மகிமைதேர்பவரார்  
காதழலாற்காரயமெவ்வாறொளிருங்கதுமெனத்தகிக்குமவ்வாறே  
நாதனாலொளிரப்படுமறையொளிருநன்கெலாவற்றையுநவீலும். (௧௩)

அயத்தினைச்சார்ந்ததழறப்பிப்பதுபோலரியமாமறையினைச்சார்ந்த  
நயச்சிவமெல்லாக்காரியங்களுக்குநன்குசாதகமதாயிருக்கும்  
வியத்தகுதருமமுதலதீந்தியவத்துகளில்வேதத்தினைவீட்டு  
மயச்சிவமளவையன்றுநற்சிவத்தைவீட்டுமாமறையுமன்றளவை. ( )

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அறைசடமானசத்தமதீந்தியவிடயத்துக்கு  
முறைகொள்சாதகமாகாமையான்முழுமுதல்வனாலே  
குறையறவொளிநப்பட்டுக்குளிர்சிவவபேதமாகி  
யுறைமறையேயெவ்வத்துகளுக்குமாமளவையோர்மின். (௧௪)

மேருவின்பாங்கரண்மிவிழுத்தவம்புரிந்தியான்முன்னர்த்  
தேருமிப்பொருள்விளங்கச்சிவபிரானொற்றிறிந்தேதன்  
யாருங்கொண்டாடப்பட்டவச்சிவனானையாலே  
சாருமேன்மையின்விளங்கிச்சங்கிதையுமக்குச்சொன்னேன். (௧௫)

மெய்த்தவத்துயர்ந்துநின்றமேதகையீர்நுமக்கும்  
பைத்தலையாரம்புண்டுபைம்பொனம்பலத்துளாடுங்  
கைத்தலைமமுமான்வைத்தகடவுடனானையாலே  
பொய்த்தவனாகிநின்றபொறியிலேன்குரவனானேன். (௧௬)

தம்பிரானானையாலேதண்டுழாழ்த்தொடையினுணும்  
வம்பலர்த்தவிசினுணுமாண்புறுவலிவிராட்டு  
நம்பியபுகழ்ச்சம்ராட்டுநாடுறுசராட்டுமற்றை  
யும்பருமெந்தனான்றுமுற்பத்தியிலயமாவார். (௧௭)

இரவணங்கரமுன் னானவிழிந்தசெந்துகளுமைவா  
 யரவரையார்த்தபெம்மா னுணையாலரவிற்றுஞ்சம்  
 பரவியமலரின்மேவும்பைந்தருநீழல்வையு  
 முரவுறவின் னும்வெவ்வேரூகுமென் றுணர்ந் துகொள்வீர். (௨௦)

அம்பலத்தாடிபொற்றூட்கடியருமனையர்பாத  
 வம்பலர்க்கடிமையுற்றமதியருமெந்த ஞான்று  
 மும்பரும்புகழாநின்றகதந்தரமுடையராசி  
 வெம்பிரான்சுதந்தரத்தையிசைத்திடவேண் டுகொல்லேலா. (௨௧)

தூயவனாய்பெம்மா ன்சுதந்தரனாகையாற்றான்  
 பாயபல்சுரருமுய்யப்பாற்கடலெழுந்தபொல்லாத்  
 தீயவல்லிடமுமுண்டா ன்றிருமறுமாற்பனிண்டை  
 மேயவன்சிரந்தடிந்தான்வேறுபல்செய்தானின் னும். (௨௨)

இத்தகுசிவபிரானுலேழையே னுணர்ந்தேனெல்லாஞ்  
 சித்தமாசகன்றீவிர்சிறப்புரத்தருக்கநீக்கிச்  
 சுத்தவேதாகமாதிகளினுறத்தலங்காநின்ற  
 வுத்தமபரமவத்துவிதஞானமுடையீராமின். (௨௩)

பேதமும்பேதாபேதமுஞ்சிலர்பேசவார்க  
 ளாதர்கொள்பேதமித்தையாகின்றபடியினுலு  
 மாதீசனுக்குவேரூய்மற்றென் னுமில்லையென்று  
 போதவேகத்துவத்தைப்பொருந் துறத்தெரிந்தோனுக்கு. (௨௪)

பயமோகஞ்சோகமென் னப்பட்டவையிலையென்று  
 மியன்மாவாக்கியவருத்தமும்மேகத்துவமேயென்று  
 நயமாருந்தெய்வவேதநவில்சின் றபடியினுலு  
 மயனேருமந்தணீர்காளவ்வாறுசொலக்கூடாதால். (௨௫)

பூரணன்பிரசாதத்தாற்பொருந் துறுமிந்தஞான  
 மேரணவுறமற்றென் னுலெய்தமாட்டாதுகண்டிர்  
 சீரணவியதவத்தீராதலாந்சிவசொரூப  
 மாரணமார்க்கம்பற்றியாசரித்திடவேவேண்டும். (௨௬)

மூன்றாவது

வேதப்பிராமாணிய விசாரமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௩-க்குத் திருவிருத்தம் காசு.



உ

நான்காவது

விசேடசிருட்டியுரைத்த வத்தியாயம்.

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஓதக்கடனின்றெழுந்தவிடமுண்டுகறுத்தகந்தரனை  
யேதக்குழியின்விழாதெமையுமெடுத்தாட்கொண்டசந்தரனை  
மேதக்கவருள்ளொளிர்வானவிரும்பிவழுத்தும்பெரும்பனவீர்  
வேதப்பிராமாணியஞ்சொற்றும்விசேடசிருட்டியினிச்சொல்வாம். (1)

கருத்தாவாயபரசிவன்றன்மாயொடுவேறறக்கலப்புற்  
றிருப்பானெனிணும்பூருவகற்பத்தினியைவாசனையானுங்  
கருச்சாய்த்துயர்ந்தீர்செறிகாலகருமவனுகுணமதாயுந்  
தருக்காநின்றமாயைக்குந்தனக்கும்பேதங்கற்பிப்பான். (2)

அறையாநிற்குங்கற்பிதமானதுவாத்துவமல்லாமையாற்  
குறைதீர்ந்தீர்சற்பிதபேதங்கூறபேதம்பாதியா  
திறைபின்பூருவேட்சணவாசனையாலீட்சிதாவுமாய்  
மறைதன்மாயொடுகூடிமாயாகுணபேதங்களால். (3)

திரிமூர்த்திகளைப்படைத்தவர்க்குந்திகழந்தரியாமியாயிருப்பான்  
றுரிசிலவரும்பரதத்துவவபேதத்தான்முத்தொழில்செய்வா  
ருரியவிசேடரூபத்தொவ்வொருவரொவ்வொர்காரியத்தைப்  
பிரியமருவச்செய்வார்கள்பேணியுணர்மின்மாதவத்தீர். (4)

கரைசூக்குமபூதங்களந்தக்கரணங்கள்வார்பிராணங்க  
ளுரைசெய்ஞானகருமேந்திரியங்களிவைகளுடைச்சிருட்டி  
புரையிலாமூம்மூர்த்திகளுட்பொலியாநின்றவுருத்திரனால்  
விரைமாமலரோனிகர்முனிவீர்மிகுபிரதானமாய்நடக்கும். (5)

பரதத்துவவபேதத்தைப்பற்றிப்பிரமன்மாயனிவர்  
விரவுசிருட்டிசெய்வரெனவிளம்புவார்களெஞ்ஞானுங்  
கரவின்முனிவீர்பரமார்த்தமாகக்கடுக்கைகநறுந்தொடையோ  
டரவும்புனைந்தபரசிவனையாற்றுஞ்சிருட்டியென்றுணர்வீர். (6)

சந்தச்சமட்டிகளினின்றும்வியட்டியொடுதவர்கள்சனிப்பார்  
பந்தந்தீர்ந்தீரவைவிரிப்பாம்பகரிணியகருப்பெனன்பா  
னந்தக்கரணசமட்டியினுமவிருஞ்சுத்திரான்யாதான்  
முந்தப்பிராணசமட்டியினுமுனைத்துவருவாரென்றுணர்மின். (7)

திக்குமுதலானவைஞானேந்திரியசமட்டிகளிறேறூன்றித்  
திக்குசுரோத்திரத்திற்குந்திறனூர்வாயுதொக்கிற்குஞ்  
செக்கர்க்கதிர்நெத்திரத்திற்கும்வருணக்கடவுள்சிங்வுவைக்கு  
மிக்கபுவிசிராணத்திற்குமேவுமபிமானத்தேவாய். (8)

திரிவிக்கிரமன் முன்னோர்கன்மேந்திரியசமட்டிகளிற்றேரூன்றித்  
 திரிவிக்கிரமன்பாதத்திற்குந்திகழிந்திரனத்தத்திற்கு  
 மெரிவாக்கிற்குமியைபிரசாபதிதானுபத்தத்திற்குஞ்சீர்  
 விரிமித்திரன்குதத்திற்குமேவுமபிமாணிகளாவார். (க)

அறையுமனமேபுத்தியேயகங்காரம்மேசித்தமே  
 யுறையுமிவைகட்கின்னமுதமொழுங்கிரணமுழுமதியு  
 னிறையுங்குருவுங்காலத்தியுருத்திரணுநன்னெடும்புனலு  
 முறையினதிதெய்வங்களெனமொழிவார்முழுதுமுணர்ந்தோரே. ( )

(எழுசீரடியாசிரியவிருத்தம்.)

தூலபூதங்களண்டபேதங்கள்சொற்றிடுமுலகபேதங்கள்  
 சீலமார்சீவதேகபேதங்கள்செப்புறுசூக்குமபூதத்  
 தேலமுன்கற்பம்போலவுண்டாகுமிசைத்திடுசீவர்கட்கம்மா  
 பாலபோகார்த்தமாகவனெகபவுதிகங்களுமுண்டாமாதோ. (கக)

நிருமலசிவன்றன்மாயையாற்கனூப்போனிர்யுமிக்கப் பட்டன  
 வெல்லா, மருவுகாரியங்காரணத்திற்கு வேராகாமையின் மாயைருப  
 ந்தான், பெருகுமாயையு மற்றதிட்டானமாகும் பிரமத்தின்வேரான  
 தன்று, குருபரனரூள்கைக்கொண்டு. முக்குறும்புங்கொன்றுயர்ந்  
 தோங்கியமுனிவீர். (கஉ)

தத்துவஞானத்தாற்பரசிவமேசகமாயைசீவன்முன்னான  
 கொத்துறுசொரூபமாகவேதெரியுங்குறித்திடினவேரென்றுமிலைச்ச  
 கத்துவேராகப்பார்ப்பவன்பந்தக்கடுந்தனைநீங்குரூனென்றும்  
 பொத்துமாமலத்தினீங்கியின்னரூளைப்புணர்ந்தின்பமார்தருமுனிவீர்

ஆதலாலளவைதருக்கமெய்க்குரவனருண்மொழியனுபவஞ்சிறிது  
 மேதமிலாதசிவப்பிரசாதமிவைகளினூலுறவெல்லா  
 மேதகுசிவமேயென்பதுதெரிந்துமேவுகவலமதாயிருப்போன்  
 சாதலின்முத்தியடைவனூலென்றுசாற்றிடுமாமறையனைத்தும். (கச)

சகமெலாஞ்சிவமேயெனத்தெரிகின்றதண்ணியஞானமுஞ்சிவமென்  
 நகமில்லேகவலநிற்சலமரீஇயிருக்குமவனுக்குநிடேதமேசித்தி  
 தகவுறுமசித்தியிவற்றென்றுமில்லேசகமிலையஞ்ஞானமில்லை  
 யுகலிலாஞானமில்லைமற்றென்றுமில்லையென்பாரணர்வுடையோர்

இரும்பிரகாசசொரூபமாவிருப்பானென்றவான்பேசவலதவும்,  
 பெரும்புகழுடையீரிருப்பதோவிலதோபிறங்கவனிட்டைசொல்வத  
 ற்கும்,விரும்புபுதெரிவதற்கும்யார்வல்லர்வேதத்தின்முடிவுரையின்ப,  
 மரும்பியவிந்தமந்தணநுங்கட்கறைந்தனன்றெரிந்துகொள்வீரே. ( )

நான்காவது

விசேடசுருட்டியுரைத்தவத்தியாயமுற்றிற்று.

ஆக அத்தியாயம் ௪-க்குத் திருவிருத்தம் ௮௨.

உ

ஐந்தாவது

ஆன்மவஞ்சன்மவிவேகமுரைத்தவத்தியாயம்.

(எழுசீரடியாசிரியவீருத்தம்.)

தாதகங்குடைந்து தண்ணூரெள்ளஞ் சகத்திரகோடி வண்ட  
ருந்தும், போதகம்பொலிந்த கடுக்கைமாலிகை யெம்புனி தனையுள்ள  
கத்திருத்தித், தீதகங்கடிந்தமுனிவிர்காள் விசேடசிருட்டியைப் பக  
ர்ந்தனமினிமேன், மேதகவிளங்குமான் ம வஞ்சன்மவிவேகமும் வகுத்  
துரைத்திவொம். (௧)

சார்புறக்கடாதிவிடயத்திவிதம்புத்தியுந்தயங்குறுநலான்மாவீற்  
பேரகம்புத்தியும்பல்செந்துகட்கும்பிரசித்தமாயிருப்பதனா  
லாரிதம்புத்திவிடயமஞ்சன்மாவாமென்றுமகம்புத்திவிடயஞ்  
சிரியவான்மாவேயென்றுநன்குதெரியவேண்டிந்தவப்பெரியீர். (௨)

இருவகைப்புத்தியுஞ்சீரத்தினியையவுண்டாகுமற்றவற்றுண்  
மருவிதம்புத்தியுடல்விடயகமான துதிகழ்மாணகம்புத்தி  
யொருவில்சினான்மவிடயகமானதகம்புத்திராந்தியாமுடலிற்  
கருதுடம்பசித்துருபமாதலினகம்புத்திக்காகா துவிடயம். (௩)

(அறுசீரடியாசிரியவீருத்தம்.)

இந்திரியம்பிராணன்மனம்புத்திசித்தமகங்காரமிவைமுனி நுற்  
றந்திலசித்துருபமாதலினாகாவகம்புத்திவிடயமம்ம  
நந்துபரிணாமவியல்புண்டாகியிருக்குநற்பாலாதியெல்லாஞ்  
சிந்துமசேதனமாதல்போலவேமாதவத்தீர்செப்புங்காலே. (௪)

அறைசருவப்பிரத்தியேயருபமாய்ப்பரிணமிக்குமகங்காரந்தான்  
மிறையஞ்சன்மாவாகினான்மாவேயகம்புத்திவிடயமான  
துறைபிரத்தியக்கான்மாநிருமலநன்மதிவிருத்தியுறவியாபித்  
திறைமைமிகுமப்புத்திவிருத்திக்குச்சாட்சியாயிருப்பானாகி. (௫)

தன்னுடைய சிற்பிரகாசத்தாலஞ்ஞானத்தைத் தவிர்த்துகொள்வா  
மன்னுமாதலின் விருத்திக்கதினமாகாதவன்மற்றாதலாலே [ன்  
பன்னுபெருவிருத்திதனிவிடயனாயிருந்தாலும்பண்பின்மிக்  
ருன்னுசயம்பிரகாசனாகியேயிருப்பானென்றுணர்ந்துகொண்மின். (6)

அப்புத்திவிருத்திதனதிடத்தில்வியாபித்திருக்குமவிர்சைதன்னிய  
வொப்பற்றசம்பந்தவலியாலே முனிவிர்சடவுருவமான  
செப்புகடாதியைப்பிரகாசஞ்செய்யுமகம்பிரத்தியேயத்தற்ற  
வொப்பருத்தமானவான்மாவுங்கடாகிகள்போலனேகமோர்வீர். (௭)

பெரியசயம்பிரகாசரூபத்தாலொன்றேயெப்பிறங்குமான்ம  
வரியசம்பந்தத்தாலேயகம்விருத்திபிரத்தியேயமாகத்தோன்றுந்  
தெரியுமந்தவான்மாயிரத்தியேயத்திற்கதீனமான  
வரியபிரகாசமுள்ளோனெப்படியாவானிதனையுணருவீரே. (அ)

அகம்விருத்தியுஞ்சயம்பிரகாச சைதன்னியத்தொடு சேர்ந்தவி  
ராநிற்கு, நகவச்சைதன்னிய சம்பந்தத்தாலகங்கார ஞாதாவைப்  
போ, லகமுறத்தோன்றிடுமா லான்மாவுகங்காரசம்பந்தத்தா லுண்  
டா, முகலில்பிராந்தியிற் கருத்தாடோத்தா சுகிதுக்கிகள்போன்றொ  
ளிராநிற்கும். (ஆ)

மருவுபரமார்த்தமா வான்மாவுக்குச் சின்மாத்திரத்தின்வேறாஞ்,  
சொருபயிலைப் பலதேகங்களினுந் தோன்றகம் பிரத்தியேயத்திற்  
குக், குருமணிபோன்றீர்கோவென் பிரத்தியேயத்திற்குக் கோத்து  
வம்போ, லருகில்சிதான்மாவே நன்கருத்தமாயிப்பொருணும் மகத்து  
க்கொண்மின். (க)

(கோச்சகக்கலிப்பா.)

மேவுகோத்துவம்வியத்திசம்பந்தரூபத்தாற்  
பாவுபேதமதாயெப்படித்தோன்றுமப்படியே  
தாவில்சித்தகங்காரசம்பந்தத்தாற்சாற்றி  
னோவிவாப்பேதமாய்த்தோன்றுமென்றுணர்மினே. (கக)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அறைகோபதமொன்றாகியி நந்தாலும்வியத்திபேதத்தா  
லுறைசால்பேதவருத்தங்களுடையதாயெவ்வாறிருக்குங்  
குறைதீரவ்வாறசம்பதமொன்றேயேகுலவவிருந்தாலு  
நிறையும்வியத்திபேதத்தானிகழ்பேதார்த்தமாயிருக்கும். (கஉ)

(கோச்சகக்கலிப்பா.)

மன்னுகோபதந்தனக்குவயங்குபிரதிதியினாற்  
பன்னுகோவியத்தியெனப்பகரருத்தந்தோன்றிடினு  
மின்னுபரமார்த்தத்தில்விளங்குகின்றகோத்துவமே  
நன்னரருத்தமதாருநான்மறையீரப்படியே. (கங)

சீர்வளருமகமென்னச்செப்புகின்றபதந்தனக்குப்  
பார்வளரும்பிரதிதியினாற்பகர்கின்றவகங்கார  
மேர்வளருமருத்தமாத்தோன்றிடினுமெழின்முனிவீ  
ரார்வளரும்பரமார்த்தத்தான்மாவேயருத்தமாம். (கச)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

நிகரிலாதமாதவத்தீர்நிலவுபரமார்த்தமதாகப்  
பகர்கோப்பிரத்தியேயத்திற்குறுகோத்துவமெப்படியருத்த  
நகவப்படியேபரமார்த்தமாகநற்சிதான்மாவே  
துகடரகம்பதத்திற்குச்சொல்லுமருத்தமெனவுணர்வீர். (கடு)



அவிர்சான்றொன்றாயிருந்தாலுமந்தக்கரணபேதத்தாற்  
சூவியாப்பேதவிவகாரப்படுங்கூடுருத்திராதியருங்  
கவலாதுயர்சின்மாத்திரவான்மாவின் கண்ணேகறையில்லாத்  
தவமேகொண்டரகஞ்சத்ததைச்செய்வார்கள்பிரயோகம். (௧௬)

(மேற்படிவேறு.)

சுழுத்தியனுபவித்தெழுந்தபுருடனான்சுழுத்தனாயிருந்தேனென்று  
சுழுத்திகாலத்திருந்தவான்மவிடயகமாகவகமென்சொல்லைப்  
பழுத்தவுணர்வீர்பிரயோகஞ்செய்கின்றதஞ்சின்மாத்திரவீன்பம்  
பழுத்தவான்மவிடத்தேபிரவிருத்தியகம்பதத்திற்குண்டாமாலோ  
அயத்தழலேதகிக்குமயந்தகிப்பதுபோற்றேறன்றுமழற்கலப்பினாலே  
வயத்தவதுபோலவகஞ்சத்தஞ்சைதன்னியவாசகமேயோர்வீர்  
வியத்தகுசைதன்னியசம்பந்தத்தினால்விளம்புமகங்காரந்தா  
னயத்தகுணத்தீரகஞ்சத்தார்த்தத்தைப்போலவேநன்குதோன்றும்.

(மேற்படிவேறு.)

இந்தப்படிவேகத்தாலியையுந்தேகம்பிராணனே  
யந்தக்கரணதிகளெல்லாமான்மாவுக்குவேறுகச்  
சந்தவிபாகஞ்செயாச்சருவசாட்சியானசச்சிதா  
னந்தவான்மாவைத்தியானஞ்செய்திடவேண்டுந்தீர்வீர். (௧௭)

திகழாநிற்குமுருத்திரன்மான்முதலோருஞ்சின்மாத்திரமே  
யகம்பதார்த்தமென்றுள்ளத்தமையநிச்சயப்படுத்திச்  
சுகமார்யாமேபிரமமென்றுசொல்லுவார்களவேதாந்த  
நகுசாத்திரமுயிவ்வாறேசொல்லாநிற்குநற்றவத்தீர். (௨௦)

(மேற்படிவேறு.)

ஆதலாற்பரமார்த்தமாப்பிரத்தியக்கான்மாபரமேயம்ம, போதகுரு  
வுபதேசமாதிகளா லனான்மாவாப்பொலிந்து தோன்றுங், காதலுறு  
மெற்றையுமான்மாவாகத்தேரிந்துகொண்டான்மாவையுங்கற், றே  
தலருந்தவத்தீர்சத்தப்பிரமமென்றுள்ளேநிச்சயித்து. (௨௧)

அத்த நிச்சயத்தைசுஞ்சின்மாத்திரத்திலயப்படுத்தியறிஞருள்  
ளத், தொத்தவவ்விவயத்தைசுஞ்சின்மாத்திரமாகத்தேரிவுற்றொளீரா  
நிற்குஞ், சுக்தகேவலருபமாயிருப்போன்சொல்லும்பிரமஞானியாவன்,  
மெய்த்தவீந்தப்பரநிட்டைசற்குருகடாட்சத்தான்மேவுமாலோ. ௨௨

அக்குருகடாட்சமுஞ்சிவப்பிரசாதத்தாலேயமையமேவு  
நக்கசத்துச்சீவன்முதலானதெல்லாஞ்சிவமென்னுஞானந்தானே  
தக்கசிவப்பிரசாதமாகுமந்தஞானமுள்ளதலையையோனே  
மிக்கசிவஞானியாவானென்றுநான்மறையும்விள்ளுமாலோ. (௨௩)

மற்றவற்குவைதிகந்தாந்திரிகமுதலியாவும்வளர்விதிவிலக்குங்  
குற்றமறுபோச்சியமுமபோச்சியமுமொன்றுமிலைகூறுங்காலே  
பொற்றபரமானந்தமாயிருப்பான்பலவாகப்புகறெலன்னே  
யுற்றநெடுவேதபத்திகுருபத்தியுமைபரமனருளிவற்றால். (௨௪)

எல்லாமெய்ச்சிவரூபமெனுஞானமுண்டாகியிருள்போனின்ற  
பொல்லாதசமுசாரநிவர்த்தியாமந்நிவிர்த்திபூப்பதற்கு  
நல்லார்கொண்டுசாதகமந்தஞானவிலாபத்துக்காகப்  
பல்லார்கொலருண்மிகுத்தகுருபரனையாசிரித்தல்பண்புமாதோ.உ(

இந்தாவது

ஆன்மவஞன்மவிவேகமுரைத்தவத்தியாயமுற்றியது.

ஆ அத்தியாயம் ௫-க்குத் திருவிருத்தம் ௧௦௭.

உ

ஆறவது

சருவசாத்திரசங்கிரகமுரைத்தவத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

பொருவிலாதவப்புண்ணியவந்தணர்  
வெருவிலான்மவஞன்மவிவேகமுண்  
மருவுமாறுவகுத்துரைத்தாமினிச்  
சருவசாத்திரசங்கிரகஞ்சொல்வாம்.

(க)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பரதத்துவமென்றுரைப்பதுதான்பாயவுலகினெல்லார்க்கும்  
விரவுமான்மசொரூபமாய்மேவியேநன்கிருந்தாலு  
முரவுமிகுக்குமமாகின்றமையாலும்பர்முதல்யார்க்குங்  
கரவின்முனிவீர்பார்ப்பதற்குமுடியாதென்பர்கற்றோரே.

(உ)

ஆன்மசொரூபமாயிருக்குமந்தப்பரதத்துவத்தையென்று  
மேன்மைமிகுந்தவருத்திரனேவிளங்கக்காண்பானிறங்கரிய  
மான்முண்டகத்தோனிவந்நியும்வருத்தமுற்றோர்காலத்திற்  
றேன்மண்டலர்நைமிசவனத்தீர்காண்பாரென்றுசெப்புவரால்.

(ஊ)

திரிமூர்த்திகட்குஞ்சிவப்பிரசாதத்தாற்றேவர்கட்குமுண்டாம்  
பிரமஞானந்தனக்குயர்பிரமமேபிரகாசகமாகுந்  
திரிமூர்த்திகளும்பரமகாரணமாகியதற்பரசிவத்தைப்  
பொருவின்மூர்த்திசொரூபமாத்தியானஞ்செய்வரெப்போதும்.

(ச)

மூவர்விபூதிசொரூபமாகியவானவருமுனிவீர்கா  
டேவர்தொழுமப்பரசிவத்தைத்தியானஞ்செய்வாரெப்போதும்  
பாவநினைப்பார்க்கறவகற்றும்பளகிலாவம்மூர்த்திகளுந்  
தாவில்சிவசொரூபமேயென்றுநவில்வார்தக்கோரே.

(ஊ)

திரிமூர்த்திகளுமவருடையதிகமுமவதாரங்களுநன்  
கரியசிவத்தியானஞ்செய்தாலுமவிரும்பரமான்ம  
வுரியதாயவிபாகத்தினுறச்சேர்ந்தவரேயல்லாமல்  
விரியுஞ்சிவவிபாகத்திற்சேர்ந்தோரல்லாமெய்த்தவத்தீர்.

(சூ)

(கோச்சகக்கலிப்பா.)

உன்னுபரதத் துவமுபாதிபேதத்தாலே  
பன்னுசீவான்மாபரான்மாவென்றிருவிதமாய்  
மன்னுமவற்றுட்சீவர்மருவியிருவினைகளொடு  
துன்னுசமுசாரிகளாயிருப்பரெனச்சொல்லுவரால். (௭)

அண்ணியமும்மூர்த்திகட்குமவரவதாரங்கட்கும்  
புண்ணியபாவாதியிலைச்சினாக்கிணையாற்பொலிசீவர்க்  
கெண்ணிதத்துக்காகவாவிற்பாவந்திரோபாவ  
நண்ணியதேயல்லாண்மற்றில்லையானன் குணர்வீர். (௮)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

அவர்களுமற்றவர்களவதாரங்களுஞ்சீவராஜராலே  
கவர்தருபோகங்கதிக்காவுபாசனைசெய்த்தக்கோர்கரிசிவாத  
தவர்காருபாசனாவிடயமதுசமமேனுஞ்சார்ங்கபாணி  
துவரார்பூவாளியினுமுருத்திரனேயதிகனென்றுசொல்வார்நல்லோர்

மாயவற்குமலர்மகற்கு முருத்திரதேவன்குறைந்த மாண்பனெ  
ன்று, நேயமுறுசமமாஜெனென்று முளத்திடைநினைப்போர்நீந்தற்  
கொண்ணாத், தீயநாகிடைவிழுவாரிருவருக்குமுருத்திரனேசிறந்தோ  
னென்று, தூயமனத்திடைநினைவார்முத்தியெனும்பெருவாரி துனைந்து  
வாழ்வார். (௯)

சருவகாரணஞ்சிவனையாகின்றபடியா லுந்தயங்கவற்கே  
பொருவில்சுபத்தைச்செய்தல்பூரணமாயிருக்கின்றபொலிவினாலு  
மொருசாம்பமூர்த்திதானாயவவனையுளத்தாமரையினுப்பண்  
டிருவார்ந்தமாதவத்தீர்முக்கியமாத்தியானமதுசெய்யத்தக்கோன். (10)

காரியசொருபமாகியசெந்தாமரைத்தடங்கட்கரியோன்முன்னே  
சீரியர்காண்முக்கியமாத்தியானஞ்செய்திடத்தக்கதேவரல்லர்  
பேரியன்மெய்ச்சிவசேடமெல்லாருமாதலிற்பேசிதரமான  
தாரியரோட்டேவரைநீத்துச்சிவனையெயுள்கறகுதிமாதோ. (௧1)

அறையதர்வச்சிகையிந்தத்தாற்பரியத்தேமுடிவுண்டாயிருக்கு  
பறைபலவினுக்குமதர்வணமறையேமுடிவுபிரணவமென்கின்ற  
நிறைதருநற்பரைரூபபிரணவமேமூலம்விந்துநெடியசத்தி  
யுறையகாராதிவன்னங்கந்தசாகைகளாக்கொண்டொளிர்ந்தல்போல.

அதர்வணமாமறையென்னும்விருக்கமவீர்பிரணவமேமூலமாக  
முதிர்கருதிசாதிசத்தியாமறைமூன்றுங்கந்தசாகையாகச்  
சிதர்தலிலரமிருதிபுராணாதிகளெப்பன்னமாச்சிறந்தநீரார்  
திசெய்யவேதாங்கங்கள்சாகைகட்குமன்னியவாவரணமாக. (௧2)

அந்தவாவரணத்திற்குத்தருக்கங்காவலாவலங்காநிற்குஞ்  
சந்தமார்சிவஞானமலராமோக்கம்பலமாச்சார்ந்துநிற்கும்  
பந்தமிலீர்பலசொல்லியென்னைவேரூயதெய்வப்பற்றுநீக்கிச்  
சிந்தலிலாப்போகமுத்திக்காச்சிவனையேதியானஞ்செய்யவேண்டும்.

ஆரூவது

சருவசாத்திரசங்கிரகமுரைத்த வத்தியாயம் முற்றியது.

ஆ அத்தியாயம் கா-க்குதீ திருவிருத்தம் ௧௨௨.

உ

ஏழாவது

பலதேவர்களுந் தேகத்திலிருக்கும் வகையை  
யுரைத்த வத்தியாயம்.

(கலிவிருத்தம்.)

திருவமார்சிவஞானச்சிறப்பினீர்  
சருவேதாந்தசங்கிரகஞ்சொற்றூ  
மருவுதேகத்துவானவர்யாவரு  
மொருவுரூ துறலும்பகுத்தோதுவாம்.

(க)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

பஞ்சபூதசொரூபமாகியதேகத்திற்பாரறநீ  
விஞ்சுமருத்துவெளியென்னவிளம்பைம்பூதபாகத்திற  
கஞ்சன்மாயனுருத்திரனற்காமர்மயேசன்சதாசிவனென்  
றஞ்சுதேவர்களுமுறையேயமர்வாரென்பரறிவுடையோர்.

(உ)

மெய்யின்புறத்துமிக்கபுகழ்விளங்குவிராட்டுமுள்ளிடத்துப்  
பொய்யில்சுராட்டுமத்தியிற்சம்ராட்டும்பொற்பவுறைந்திடுவார்  
செய்யசுரோத்திரத்தொக்குநேத்திரஞ்சிங்வுவைகிராணமிவற்  
றையதிக்குவளிகதிர்நீரரசுபுவிதங்கிடுமுறையே.

(ஈ)

பாதம்பாணிவாக்குபத்தம்பன்னுகுதமில்லைவந்திடத்தும்  
போதமுடையோரெஞ்ஞான்றும்புகழ்ந்திருவிக்கிரமனே  
சீதமலர்க்கற்பகநீழற்றெய்வவேந்தனழற்செல்வன்  
காதற்பிரசாபதியித்திரன்முறையினிவர்கள் கலந்துறைவார்.

(ச)

பிராணந்தனிற்சுத்திரான்மாவும்பேசுமந்தக்கரணத்தில்  
விராவிரணியசுருப்பனுஞ்சீர்மேவுமனத்திற்சந்திரனும்  
பராவுபத்தியிற்றேவர்பலரும்வணங்குமாசானு  
மொராமலுறைவாரென்றுரைப்பாருண்மையுணர்ந்தவண்மையரே.()



மருவுமகங்காரத்திலொளிவளர்காலத்தீயுருத்திரனு  
மொருவிலாதசித்தத்திலும்பரேத்தித்தொழுசிவனும்  
பெருகுமுரோமங்களிலற்பதெய்வங்களும்பேசத்திகளில்  
வெருவுபூதபிரேதாதிகளுமெஞ்ஞான்றும்விழைந்துறைவார். (௬)

தசையிற்பைசாசமுமிராக்கதருந்ததையுநரம்புகளிற்  
பசைசேர்தொக்குநெய்த்தேதார்முன்னொபலவற்றினும்பண்பா  
ரிசையார்தருகந்தருவாதியிமையோர்களுநன்குறைவரால்  
வசைதீர்ந்துயர்ந்துபொறிசெற்றுமலமாசகற்றிநின்றீரே. (௭)

வலப்பானயனத்தகஞ்செந்தாமரையோன்கோரதனுவுமிட  
நலப்பானயனத்தகஞ்சாந்ததனுவுநாஞ்சங்குடிகொள்ளும்  
வலப்பானயனப்புறநறுந்தாமரைகளலர்த்துங்கதிருமிட  
நலப்பானயனப்புறங்குமுதமலர்த்துங்கதிருநன்குறையும். (௮)

களத்தின்புறத்துமாயவன்றன்கோரதனுவுங்கரையகத்து  
வளத்தின்மிகுந்துவருசாந்ததனுவுமருவுமிருதயத்து  
ளளத்தன்முடியாவுருத்திரன்றன்சாந்ததனுவுமவிர்புறத்தில்  
விளர்ப்பிலாதமெய்யறிவீர்கோரதனுவுமேவுமே. (௯)

(மேற்படிவேறு.)

பிரமரந்திரத்திற்சச்சிதாநந்தபிரமஃவைகும்  
வரமுறுசிவசிற்சத்திழலாதாரத்துவைகும்  
பரவுறுமாயாசத்திபகர்ந்துதனுனியின்வைகும்  
விரவுறுநாதரூபபராசத்திநுதனண்மேவும். (௧௦)

புருவமத்தியத்துவிந்துச்சத்தியும்பொலிசீவான்மா  
மருவுகுக்குமரூபந்தான்விந்துமத்தியினுமற்றை  
யிருதயநடுவண்லேரூபமுமிவ்விரண்டிற்  
கொருவருநடுவணேமத்தியமரூபமுமுற்றேரூங்கும். (௧௧)

செய்யநாநுனியின்வெண்டாமரைமலர்ச்செல்வீசேர்வா  
ளையவனாகத்தினலைகடற்பிறந்தாள்வாழ்வான்  
மையவாங்கருங்கட்செவ்வாய்ப்பார்ப்பதிவயங்காநின்ற  
மெய்யுருத்திரனிருக்குமிடத்துறமேவுவாளால். (௧௨)

(கொச்சகக்கலிப்பா.)

நிருமலமாய்ந்தியமாய்நிரஞ்சனமாய்நிகரிலதா  
யருவமுமாயுருவமுமாயருவுருவமாயொளிருஞ்  
சருவகாரணமானதற்பரதத்துவசிவந்தா  
னிருவினைதீர்மாதவத்தீரங்கும்வியாபித்திருக்கும். (௧௩)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

வரத்தவித்தெய்வமெல்லாமாண்டஞானியருடம்பிற்  
பீரத்திபக்கான்மரூபமாகியும்பேணுகின்ற  
கரத்தனிரூபமாயுந்துலங்குவெந்தஞான்றுங்  
கரத்தமர்கமண்டலத்தீர்கரிசறவுணர்ந்துகொண்மின். (௧௪)

(கோச்சகக்கலிப்பா.)

சுத்தராய்மறைமார்க்கநிரதராய்த்துலங்குவோ  
 ருத்தமதேகத்தமரவுருவமாய்விளங்குமவை  
 பெத்தமிகுமற்றையர்தம்பேருடம்பினுங்கலந்தே  
 யொத்துறையுமெஞ்ஞான்றுமொளிராவாலென்றுணர்வீர். (கடு)

எல்லார்தமுடம்பிடத்துமெல்லாத்தெய்வங்களுஞ்சீர்  
 மல்லாருந்திரோபூதமாயிருக்குமாண்பினு  
 லொல்லாவோர்பிராணிக்முழுவமான்மபுரிதல்  
 பொல்லாதகடியவசனம்புகறக்கூடாதே. (களு)

அத்திரசத்திரமுகிராதிகளினுலடர்ந்தெதிர்த்து  
 நெய்த்தேரருண்ணின்றெழப்புண்ணிறுவதல்கூடாதம்ம  
 வெய்த்திரங்கப்பிராணிகளுக்கிடையூறுசெய்திடுவோன்  
 கொத்தழலார்வெந்நிரயக்குழிவீழ்வதுண்மையே. (களு)

பரர்படிவத்திடையேனுந்தன்படிவத்திடையேனும்  
 விரவுசக்கராதிகளாலங்கிதமேவப்புரிவோ  
 னரகடைவானென்றுரைக்குநன் னூல்களெந்நூலும்  
 விரகினுணர்ந்துயர்சைவமெய்நூலின்வழிநின்றீர். (கஅ)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

ஆதலாற்போகமோக்கமடைதரவெண்ணினோர்கள்  
 காதல்செயுடல்கடெய்வமயமெனக்கருத்தினோர்ந்து  
 தீதமையூறுசெய்யாதுவப்புறச்செய்யவேண்டு  
 மேதகவுணர்ந்துகொண்மின்மெய்த்தவம்பூண்டுநின்றீர். (ககூ)

ஏழாவது

பலதேவர்களுந் தேகத்திலிருக்கும் வகையையுரைத்த  
 வத்தியாய முற்றியது.

ஆ அத்தியாயம் எ-க்குத் திருவிருத்தம் கசக.

உ

எட்டாவது

சருவவேதாந்தசங்கிரகபுரைத்த வத்தியாயம்.

(எழசீரடியாசிரியவிருத்தம்.)

புண்ணியமலர்ந்துபேரருள்பழுத்தபூணபரையெனும்வல்லி  
 நண்ணியவிடப்பாற்கற்பகதருவினல்லடிநீழலமர்விருப்பீ  
 ரெண்ணியபலதெய்வங்களுமுடம்பினிடமமர்வகையெடுத்திசைத்தா  
 தண்ணியவீன்பச்சருவவேதாந்தசங்கிரகம்புகன்றிடுவாம். (க)

சச்சிதானந்தசொரூபநற்பரதத்துவபரசிவபிரானுடைய  
கச்சிளமுலைப்பார்ப்பதியொடொற்றித்தகாமருமூர்த்தியெவ்வல்கு  
மிச்சியாநிற்குமானந்தநடனமூர்த்தியென்றுரைத்திடுமிவையே  
மெச்சியபோகங்கதிபெறத்தியானம்விரும்புபுசெய்யத்தக்கனவே. ( )

கிளர்தருசிவாதிநாமங்களே கீர்த்தனஞ்செய்த தக்கனவென்று,  
முளரளிவனசத்தவிசினுன்மாயனுருத்திரதேவனென்றிவர்கள், வள  
ரொளிப்பரதத்துவவிபூதிகளையாயிருந்தாலுமற்றிவருட், டளர்விலா  
மதுகையுருத்திரப்பிரானே தலைமையோனென்றுளங்கொண்மின். ( )

படர்சமுசாரக்கேதுவாமாயைபகரீரதீதியினுலே  
தொடர்தருசத்தாயேயிருந்தாலுந் துலங்குறுபரமார்த்தமாக  
வடர்புலனவித்தவந்தணீர்சத்துவிலட்சணமானதேயதுவுஞ்  
சுடர்பரசிவத்தின்வேறன்றூலென்றுசொல்லுவர்நல்லவர்மாதோ. (ச)

அந்தமாயாநிவர்த்தகமானவவிரும்வேதாந்ததத்துவநற்  
சந்தமார்ஞானஞ்சிவப்பிரசாதத்தாற்குருகடாட்சமுண்டாகி  
நந்தலில்சத்திபதிவினுண்டாகுநற்றவமகந்தானமாதி  
சுந்தரப்பரமஞானவிச்சைக்குச்சொற்றிடுகாரணமாகும். (ரு)

(அறுசீரடியாசிரியவிருத்தம்.)

வேதவேதாங்கமாதிவிரும்பத்தியயனஞ்செய்தல்  
போதமற்றவைசெய்வித்தல்பொலிந்தவேதார்த்தப்பத்தி  
மேதகுமறைவிரோதமேவுநூலுபேட்சைசாந்தி  
காதலார்தாந்திமற்றுஞானங்கமென்பகற்றேரார். (சு)

சிவமலிஞானங்கங்களைவற்றினுந்தேவர்போற்றுகு  
சிவலிங்கபூசையாற்றல்சிவலிங்கப்பதிட்டைசெய்தல்  
சிவனமர்தலங்கடேஹஞ்சென்றுசென்றன்பிற்போற்றல்  
சிவனடியார்கள்பூசைசிறப்புறநாளுஞ்செய்தல். (எ)

புண்ணியநீறுருத்திராக்கம்பொற்புறத்தரித்தல்  
கண்ணியஞானவாசான்கழலிணைசேவைசெய்த  
னண்ணியவைந்தெழுத்துமுதலானமனுச்செபித்த  
லெண்ணியவைநன்கென்பாரிருவினையொருவினேரே. (அ)

சிவத்தலம்பலவினுள்ளுஞ்சேர்ந்தவர்யார்க்குநாளு  
முவத்தல்செய்விமுத்தஞ்சீரோங்கியதிருக்காளத்தி  
தவத்தரேபுகழ்ந்துபோற்றத்தக்கபொற்புலியூரின்ன  
வவத்தளையிலீர்விசேடமாமெனவறையும்வேதம். (க)

சாற்றதீந்திரியமானதருமமாதிகளினுஞ்சீர்  
மாற்றரும்பரசிவன்றனிடத்தினுமறையேநாளு  
மேற்றமாரளவையாகுமியல்பினுவிதரமார்க்கந்  
தேற்றுமாசாரத்தும்விசேடம்வைதிகவாசாரம். (க0)

மிறையறவயிர்க்குநல்கும்வேதார்த்தப்படியேயெங்க  
ளிறையவன்சிவனெயல்லாமெனவுணர்ஞானமொன்றே  
யுறையவலியுத்தமத்துமுத்தமமானதோர்வீர்  
நறையமலர்மேயதூயநான்முகப்பிரானேபோல்வீர்.

(கக)

(கோச்சகக்கலிப்பா.)

இத்தகுவைதிகமார்க்கப்பிரவிர்த்தியில்லாருக்  
கத்தொரணத்தில்வன்னந்தருமமாச்சிரமநல  
மொத்தபூசாதியெல்லாமுரைத்தபடியேபற்பல்  
சித்தநிலவாகமத்துஞ்செப்பியிருக்கின்றனனால்.

(கஉ)

வரமலரின்மேயவனுமாயவனுமற்றுமுள  
சுரநஞ்சில்லாகமமாதிகள்சொல்லியிருக்கின்ற  
ராவணிவாற்காளாயவந்தணீர்வைதிகத்தோன்  
விரவுமிவையனுசரிக்கக்கூடாதுமெய்மையே.

(ககூ)

வைதிகற்குவேதவிதிமாண்புசையல்லாது  
நைதலிறந்திரவிதியினற்புசைகூடாது  
மெய்திகமுஞ்சிவாகமத்துமேவுதீக்கையர்சில்லோ  
ரைதிலிங்கதாரணஞ்செய்வாரதுவுங்கூடாது.

(ககட)

மாயனாகமத்தீக்கைமருவினோர்சதுரமாக்  
காயழனோர்கொடுஞ்சுலாகாரமாமிருத்திகையா  
னையமிகஆர்த்துவபுண்டரந்தரிப்பர்நெறியென்றே  
யாயவிரைக்கந்தத்தான்மிருத்திகையாலரசிலேபோல்.

(ககஊ)

புத்தனாகமத்தீக்கைபொருந்தினர்புண்டரந்தரிப்ப  
ரொத்தருகாகமத்தீக்கையுற்றவர்கந்தம்பற்பம்  
சுத்தமண்மற்றிவைகளினொன்றேமுன்றநெற்றியிடை  
நித்தமுமுன்றூர்த்துவபுண்டரந்தரிப்பர்நீதியென்றே.

(ககஸ)

தூயபுகழ்ச்சிவாகமமேசோர்வில்லாவைதிகமே  
நேயவிவற்றெப்போதுநிரதராயிருக்கின்றோ  
ராயதிரியக்குதிரிபுண்டரநன்கழகாக  
மாயமகல்விபூதியாற்றித்தொளிர்வார்மாதவத்தீர்.

(ககஃ)

மற்றிவர்கடெய்வமணமலிவிபூதியையொருவிப்  
பற்றிவேறொருபுண்டரந்தரிப்பாரேற்பதைத்து  
முற்றியதீநிரயத்தில்வீழ்வரமுதிர்நரகில்  
வெற்றிநீறணியாதார்வீழ்வதுமோரசிசயமோ.

(ககௌ)

மாயனாகமநடையோர்வளையாழியங்கிதங்கள்  
பாயவுடம்பினிற்செய்துகொள்வார்களதிற்பயனென்  
றாயபுகழ்ப்பெருவேதமார்க்கத்திறுலங்குவோ  
ராயவவ்வங்கிதங்கொள்ளினளற்றின்வீழுவதுதிண்ணம்.

(ககஐ)



தெளிதருமாகமவீதியிற்பதிட்டைசெயப்படுதெய்வ  
மொளிமிசுவைதிகன்பூசித்திறவணங்கத்தக்கதே  
யளியுடையீரெப்போ துமமைதருபண்ணவரூபம்  
விளிதலிலாச்சுத்தமாயிருப்பதன்றிவேறுளதோ.

(20)

ஆகமிகர்வைதிகர்க்கவ்வப்பூசையேதகுதி  
யாகமிகர்வைதிகரைத்தொடுதலும்வைதிகரானோ  
ராகமிகரைத்தொடுதலங்கூடாதவிரரச  
னாகமிகன்வைதிகன்வேறாவிருக்கச்செயல்வேண்டும்.

(21)

திங்களணிமாதேவற்கொப்பானதேவனுஞ்சீர்  
பொங்குசிவஞானத்திற்கொத்தபொலிஞானமும்வண்  
கங்கைநதிக்கொப்பானகரிசிலாமாநதியும்  
பங்கமறுமைந்தெழுத்திற்கொப்பாகப்பகர்மனுவும்.

(22)

வாரணவாசிக்ஞநிகர்மாநகருமினிதாய  
சீரணவுமன்னத்திற்கொப்பாகச்செறியுணவு  
மேரணவுதவத்தீரெப்படியிலையோவப்படியே  
பேரணவுவைதிகருக்கொப்பாவார்பேசினிலை.

(23)

உலகினுக்குவைதிகன்செங்கதிரோனையொத்தொளிர்வா  
னலர்புகழ்மற்றவன்சிவன்போல்யாவரும்போற்றத்தக்கான்  
மலமிலவன்மான்மியம்யான்சொல்லுதற்குவல்லேனோ  
பலமறைகண்மிருதிபுராணதிகளைபகருமால்.

(24)

வேதவீதியாகமநல்வீதியுடையோரனுசரிப்பா  
ரேதமிலாகமவீதிவைதிகர்தழுவவேண்டுவதின்  
றாதரவினியையனைத்தும்றிமினோவென்றுரைத்துச்  
சூதமுனிவணங்குபுதன்றுயருவனைநினைத்தான்.

(25)

அக்காலவாதராயணமுனிவனன்பெல்லாந்  
தொக்காயவருச்சூதனிடம்வைத்தகடரருளான்  
மிக்கானசெஞ்சடையும்கெண்ணீறுங்கண்மணியுந்  
திக்காரவிளங்கமகிழ்சிந்தையொயவண்வந்தான்.

(26)

வந்தவியாதனையீருந்தசூதமுனிமற்றுமுள  
சந்தமுனிவர்களோடுதாழ்ந்தெழுந்துபேரன்பிற்  
கந்தமலராதிகொடுபூசித்துக்கைகுவீத்துப்  
பந்தமகேரத்திரமும்பண்ணிமகிழ்வித்தனனே.

(27)

தாக்கியடர்த்திருவினையுஞ்சவட்டியவியாதமுனி  
போக்கியமும்மலத்தினராய்ப்பொலிமுனிவர்முகநோக்கி  
யோக்கியமிக்குடையீரொப்பறுதவத்தீர்தும்முடைய  
பாக்கியஞ்சொல்வதற்குமுடியாதென்றுபகருவான்.

(28)

தூயமாதேவனனுக்கிரகத்தாற்றுரிசுகன்றியா  
 னுயபலபுராணங்கட்குங்கருத்தாவாயினே  
 னேயவேதாந்தவாக்கியப்பொருணிச்சயஞ்செய்யப்  
 பாயசூத்திரஞ்செய்யப்பகர்சமர்த்தனாயினேன்.

(௨௯)

என்னுடையவனுக்கிரகத்தாலேயிச்சூதமுனி  
 மன்னுசிவப்பிரசாதமுள்ளவனாய்வயங்கினான்  
 மின்னுமிப்புராணசங்கிதையைவிருப்பமொடுசெய்தே  
 யுன்னுதவத்தாற்சிறப்புற்றயர்நுமக்குங்குருவானான்.

(௩௦)

சிவப்பிரசாதத்தாலேசிறப்புற்றீவிருமிப்  
 பவப்பளகின்முனிவன்பாற்பன்மறையினுட்பொருளு  
 முவப்புறக்கேட்டுத்தெளிந்தீரோங்குசிவஞானத்திற்  
 றவப்பிரியமுடையராய்த்தழைந்நுமகிழடைந்திருமின்.

(௩௧)

என்றுமுனிவரர்க்குரையாவிருந்தவத்துச்சூதமுனி  
 தன்றுணையின்மேனியினைத்தழவிமகிழ்ந்தனன்மறைந்தான்  
 கன்றுகொடுவீளவெறிந்தகாயாம்பூவண்ணென  
 வொன்றுமுனிநன்றுமுனிவுறுதீதில்வியாதமுனி.

(௩௨)

சூதமுனிமனமகிழ்ந்துநுமபைமாலிகைமலைந்த  
 நாதனடித்தாமரையுநங்கையுமைமலரடியும்  
 போதமிகுருபரன்றன்பொன்னடியுஞானியர்தம்  
 பாதமலரும்பரவிப்பண்பாகவாழ்ந்திருந்தான்.

(௩௩)

முனிவரர்கள்புகழ்ச்சூதமுனிவனிணையடிவணங்கி  
 யினியமறையருத்தமெல்லாமெமக்குரைத்தவருட்கடலே  
 கனிவினுனக்கியாஞ்செய்யுங்கைமாறென்னெனப்பற்பல்  
 புனிதமொழித்துதிபுகன்றுபொலிவுற்றுவாழ்ந்திருந்தார்.

(௩௪)

(எழுதீரடியாசிரியவிருத்தம்.)

மிகுபுகழ்ச்சூதசங்கிதைதன்னை விருப்பொடுபடிப்பவர் கேட்  
 போர், நகுபொருளாய்வோராய்ந்துகேட்பவர்க்கு நயம்பெறவுரைப்  
 பவரெழுதித், தகுதியின்வைப்போரெழுதியகோசந்தனைத்தினமருச்  
 சனைபுரிவோர், தொகுபொருளாதி யுணர்பவர்க்களிப்போர்தோத்  
 திரஞ்செய்பவரயாரும்.

(௩௫)

நிரம்பியவாயுணிலவுமாரோக்கியநீடுமைச்சுவீரியமுதலா  
 வரம்பிலபெற்றுச்சிவப்பிரசாதமருவிமெய்ஞ்ஞானமுமடைந்து  
 தரம்பிறழாததன்மையராகித்தற்பரசிவமெனப்பட்ட  
 பசம்பிரமத்தினிரண்டறக்கலந்துபண்ணவர்புகழ்வாழ்ந்திருப்பார். ( )

தழைசிவபுராணமாயவிச்சூதசங்கிதைமுழுவதுமறையி  
 னுழையமர்பொருளேயாதலாலினையுணர்பவர்க்கிறந்துழியிருந்து  
 பிழையறவுணர்ககல்வியிற்பெரிதும்பீடுசாலுணர்வினரேனும்  
 விழையருட்குரவன்மெய்ப்பிரசாதமேவுமுனமுணரற்க. (௩௬)

(௩௬)

மலவலியிகையாற்பலர்புரிசமரைவகுத்திடுநூன்மடமாதர்  
கலமுலைத்தடத்துத்துஞ்சிடக்காமங்காட்டுநூலிவைகளுளொன்றூ  
வலகறுபுகழ்சால்சூதசங்கிதையையர்ச்சியினேனுமெண்ணற்க  
நலமலிதெய்வச்சிவபிரான்சரிதநவிவினொப்புயர்வுடையதுவோ. ( )

அந்தணர்வாழ்க குடம்புரைசெருத்த லானினம்வாழ்கநன்காய,  
சந்தமார்மறைசொலிட்டிகள்வாழ்கதண்ணியமழைமுகில்வாழ்க, நந்  
தலிலுயிர்கள்வாழ்கமெய்ச்சைவம்வாழ்கநாட்டரசுகோல்வாழ்க, விந்  
தநற்புராணம்படிப்பவர்கேட்போர்யாவரும்வாழ்கவெஞ்ஞானும். ( )

(அறுசீரடியாசீரியவிநீதம்.)

தார்பூத்தசெஞ்சடைவெண்ணிலவெறிப்பக்குறுமூரறழையாநிற்க  
வேர்பூத்தபலகலனும்வில்வீசவமரரெலாமிறைஞ்சிவாழ்த்தக்  
கார்பூத்தமலர்க்குழலெம்பெருமாட்டிகண்களிப்பக்கனகமன்றுட்  
சீர்பூத்தநடநவி லுஞ்சிற்பரணையற்புதனைச்சேர்ந்துவாழ்வாம். (சௌ)

கான்மலியுமலர்தனதுகான்மலருக்கணிதூயர்கருத்தில்வாழ  
மூன்மலியுமுடம்பிடியேந்தியகரணைக்குமரணைவண்டுணப்பிலிற்றுந்  
தேன்மலியுங்காவிமலர்மாலையணிபுயாசலனைத்தேவர்கோனை [ம்.  
வான்மலியுமுடித்தணிகைவரையானப்பேரன்பின்வாழ்த்திவாழ்வா

எட்டாவது

சருவவேதாந்த சங்கிரகமுரைத்த வத்தியாய முற்றிற்று.

ஆ அத்தியாயம் ௮-க்குத் திருவிருத்தம் ௧௮௨.

சூதகீதை முற்றிற்று.

எக்கியவைபவகாண்டத்தி லுத்தரபாக முற்றிற்று.

உத்தரபாகம் ௧-க்குக் கீதை ௨-க்குத் திருவிருத்தம் ௪௪௬.

௧-வது சிவமான்மியகாண்டம் ௧-க்கு

அத்தியாயம் ௧௩-க்குப் பாயிரமுட்பட திருவிருத்தம் ௩௪௩.

௨-வது ஞானயோககாண்டம் ௧-க்கு

அத்தியாயம் ௨௦-க்குத் திருவிருத்தம் ௩௦௬.

௩-வது முத்திகாண்டம் ௧-க்கு

அத்தியாயம் ௬-க்குத் திருவிருத்தம் ௩௦௧.

௪-வது எக்கியவைபவகாண்டம் ௧-க்கு

பூருவபாக முத்தரபாகமுட்பட அத்தியாயம் ௬௪-க்குத்

திருவிருத்தம் ௧௪௪௮.

ஆக் காண்டங்கள் ௪-க்கு

அத்தியாயங்கள் ௧௦௬-க்குத் திருவிருத்தம் ௩௦௦௩.

சூதசங்கிதை முற்றிற்று.





சூதசங்கிதையின்

பாட்டு முதற்குறிப்பு அகராத்.



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அ.		அடர்சமு	௫௧	அதனானே	௨௫௦
அகமில்	௬௦	அடர்பவ	௬௪	அதனிடையே	௩௩௬
அகமென்	௩௬௧	அடர்புல	௬௬	அதன்பெ	௧௫௨
அகம்விரு	௩௭௮	அடவல்வி	௩௫௮	அதிகனூ	௧௧௮
அகரமுதன்	௨௧௬	அடிகளி	௧௩௦	அதிகரா	௧௦௬
அகரமுன்-க	௨௮௦	அடிபணி	௧௭௫	அதிகர்	௧௦௦
அகரமுன்-மை	௧௫௫	அடியரு	௨௦௨	அதிகசய	௫௩
அகரவயிர்	௨௧௬	அடியர்வே	௬௬	அதிவன்	௧௭௩
அகவிதழ்	௩௧௨	அடியவருக்கு	௬௬	அதுச	௨௭௩
அகள	௩௫௨	அடியவர்க்காற்	௬	அத்தகுட	௧௬௧
அகிலசந்	௧௧௦	அடியனே	௧௭௩	அத்தகுசத்	௨௬௩
அக்கண	௨௫௦	அடியாரு	௩௩௦	அத்தகுசொரு	௩௧
அக்கமா	௨௭௨	அடியினன்	௭௬	அத்தகுசொலி	௧௭௨
அக்காலைச்	௨௮௬	அடிவண	௭௬	அத்தகுஞான	௧௬௭
அக்காலையம்	௨௧௬	அடிவரை	௧௬௩	அத்தகுதாற்	௨௩௩
அக்காலைவா	௩௮௭	அடுங்கால்	௩௬	அத்தகுதிர்	௬௭
அக்கிரா	௩௫௮	அடும்பழி	௭௭	அத்தகுதிச்	௩௭௬
அக்குண	௬௫	அட்டமி	௬௬	அத்தகுபிரண	௨௦௫
அக்குரு	௩௭௬	அட்டில்	௩௧௧	அத்தகுபிராண	௨௧௬
அங்கி	௨௧௭	அணிகே	௨௦௧	அத்தகுமாக	௬௫
அங்கைய	௧௨௫	அணிகை	௧௩௬	அத்தகுமாத	௨௬௮
அச்சண	௩௧௬	அணிம	௬௩	அத்தகுமுத்	௨௧௧
அச்சத	௨௦௫	அண்டத்தொ	௧௫	அத்தகுமுனி	௧௬௬
அஞ்சன்	௨௦௬	அண்டமுழு	௧௬	அத்தகுவிண்	௨௬௮
அஞ்சா	௨௨௫	அண்டம்யா	௭௦	அத்தகையசிவ	௨௬௨
அஞ்ஞானத்தா	௧௦௬	அண்டரி	௩௫	அத்தகையம	௨௧௬
அஞ்ஞானமெ	௩௬௬	அண்டரு	௧௦௦	அத்தகையவி	௨௧௨
அடருஞ்சத்	௨௩௮	அண்டர்கள்	௩	அத்தருக்	௨௫௦
அடரும்பூத	௧௦௮	அண்டர்தம்	௭௨	அத்தலத்திரு	௧௫௨
அடர்க்கு	௬௬	அண்ணலம்	௧௦௩	அத்தலத்தினம்	௩௬
		அண்ணிய	௩௮௧	அத்தலத்தின்	௩௬௬
		அதர்வண	௩௮௧	அத்தலத்து	௩௬

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அத்தலநட	2.அச	அப்பிரத்தி	200	அரியாணை	கஅ2
அத்தலநற்	152க	அப்பிராப்	200க	அருகணை	15ச0
அத்தலவா	200க	அப்புத்தி	150	அருக்கிய	கச2
அத்தலையி	22க	அப்போது	152	அருடரு	கச
அத்தழற்	க15	அமலமா	க1	அருணந்தி	20
அத்தாவ	கசச	அமைதர	க20	அருண்மிகு	2கஅ
அத்திர	15அச	அமைமனோ	க2க	அருண்மெய்	20அ
அத்துவய	150	அமையவெ	2க	அருநிரா	15க
அத்துவிதக்	1500	அமையா	20ச	அருப்பிள	15கக
அத்துவிதங்	1500	அமையுநம்	க	அருமறை	151
அத்துவிதந்தா	1500	அமையுநல்	கசச	அரும்பரை	15க
அநித்திய	1	அமையுமா	க15	அரும்பவி	க20
அந்தகன்	கக	அம்பலத்தா	150	அருவமு	க20
அந்தனா	1	அம்பலத்தி	151	அருள்செய	கச1
அந்தணர்மா	1	அம்பலத்தெம்	20க	அருள்பெற்	கசச
அந்தணர்முத	க1	அம்புயத்	20	அரையிலு	அ1
அந்தணர்வாழ்	15க	அம்பை	கச	அலகின்	ககக
அந்தணன்சூ	1	அம்மகாசமு	சச	அலங்குநற்	2கஅ
அந்தணன்மொ	சக	அம்மகாதேவ	151	அலங்குமி	221
அந்தணீர்	15	அம்மலர்	20	அலமகன்	201
அந்ததாமி	சஅ	அம்மனு	2க1	அலரணைக்	அ0
அந்தத்தக	15அ	அம்முச்	151	அலர்கதிர்	க15
அந்தமந்	கஅ	அம்முனிவனு	2க0	அலர்பிரா	க0அ
அந்தமாமுத்	2க	அம்முனிவனொ	2க1	அலர்புக	151
அந்தமாயா	15அ1	அயத்தழ	150	அலைநூரை	க15
அந்தரி	1	அயத்திணை	151	அலைமுழ	2அ2
அந்தவக்	க2க	அயமிரத	150	அல்லறீர்	2க
அந்தவாவ	15அ2	அயனமாக்	ச1	அவடன்	கஅ0
அந்தவான்-வு	150	அயன்மனை	2சக	அவரினும்	க00
அந்தவான்-வை	15அ	அரணிமதி	151	அவரை	அ1
அந்தவியாபக	2க2	அரணியிலெ	1	அவர்களு	15க
அந்தவியான	2கச	அரவன்	2க2	அவர்குறி	15
அந்தவேக	15ச	அரவுசேர்	கக0	அவனிபுர	2சஅ
அந்தவேலை	சக	அரவுநாண்	ககக	அவனிமு	க1அ
அந்தாமரை	152	அரவுமதி	க02	அவனுடை	15அ
அப்படி	2ச1	அரவுயிர்	க1	அவாவு	22ச
அப்பத	151	அரவுலா	கஅக	அவிதவில்	ககஅ
அப்பரம்	152	அரவுவாய்	15	அவியாது	அக
அப்பரா	கக	அராவ	2அ	அவிருத்	15ச
அப்பாண	15ச	அரியநா	20அ	அவிரும்	2க0
அப்பிக்க	15	அரியநின்	கக	அவிர்கலை	சக
அப்பிரசா	15ச	அரியவிக்	2க	அவிர்சர	கக

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அவிர்சான்	188	அறைகோ	189	அனையமா-தம்	188
அவிர் தரு	208	அறைசடமாகாடக	189	அனையமா-தவி	189
அவிர் பலா	220	அறைசடமான	189	அனையமா-ந்த	189
அவை திரி	238	அறைசரு	189	அனையமூல	189
அவ்வளவு	248	அறைதருக	189	அனையவ	189
அவ்விசார	258	அறைதருசத்	189	அனையன்	189
அழகுறு	268	அறைதருசீவ	189	அனையரும்	189
அழலாதி	278	அறைதருபிர	189	அன்புறு	189
அழலினுக்	288	அறைதருமந்	189	அன்றுகட	189
அழற்சி	298	அறைபிர	189	அன்றுபவா	189
அழிவில	308	அறைமா	189	அன்றே	189
அழக்கக	318	அறையத	189	அன்னகா-யிள	189
அழக்குடை	328	அறையாநி	189	அன்னகா-யினு	189
அழங்கும்	338	அறையார	189	அன்னசங்க	189
அளந்தி	348	அறையிடை	189	அன்னசிவ	189
அளவறுகற்	358	அறையுநூ	189	அன்னதா	189
அளவறுசன்ம	368	அறையுமன	189	அன்னது	189
அளவறுமறை	378	அறையுமெ	189	அன்னநீட்	189
அளவிலா	388	அறையும்	189	அன்னபர	189
அளவிலுயி	398	அற்பக	189	அன்னபெண்	189
அளவில்சத்	408	அற்பசக	189	அன்னமா-தினை	189
அளவில்சன்ம	418	அற்பம்	189	அன்னமா-தின்	189
அளவில்யோனி	428	அன்மே	189	அன்னமாமு	189
அளவினி	438	அனாதியா	189	அன்னமாநு	189
அள்ளற்	448	அனாதியுள்	189	அன்னமென்	189
அள்ளிக்	458	அனுவிரு	189	அன்னம்	189
அறத்தி	468	அனேக	189	அன்னவர்கெ	189
அறந்த	478	அனைத்து	189	அன்னவர்க்	189
அறப்பெ	488	அனையகார	189	அன்னவற்கு	189
அறமணு	498	அனையகாலே	189	அன்னவனடி	189
அறமற	508	அனையகுரு	189	அன்னவனரு	189
அறவிடை	518	அனையஞானிக்	189	அன்னவன்சத்	189
அறிதரா தூ	528	அனையஞானிய	189	அன்னவன்வே	189
அறிதரான்	538	அனையதம்	189	அன்றான்	189
அறிந்து	548	அனையதுதனி	189	அன்னிய	189
அறிவிலா து	558	அனையதுபல	189	அன்னையத்	189
அறிவிலாம	568	அனையதே	189	அன்னையொ	189
அறிவினிற்	578	அனையநன்ஞா	189		
அறிவுருவத்	588	அனையநன்ஞா	189		
அறிவுருவப்	598	அனையபரசி-த்	189		
அறதர	608	அனையபரசி-னி	189		
அறுதொழி	618	அனையபரனி	189		

ஆ.

ஆகமநூ 189  
ஆகமவிதி 189  
ஆகமிகர் 189



பாட்டு முதற்குறிப்பு அகராதி.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
ஆகவோ	கஉ	ஆதவினாண	௩௬௧	ஆயவப்பிர	௩௦
ஆகார	௩௧௬	ஆதவினாரோ	௩௩௭	ஆயவுந்தி	௬௧
ஆங்குவை	௨௬௬	ஆதவினாற்சத்	௩௦௦	ஆயிடைத்	௭௭
ஆங்குறை	௩௬	ஆதவினாற்சிவ	௩௩௦	ஆயிடைவா	௧௨௬
ஆசனங்	௩௧	ஆதவினாற்செப	௧௩௧	ஆயிரஞ்	௧௬௮
ஆசாரிய	௮௩	ஆதவினானான்	௩௧௬	ஆயிரம்ப	௧௬௮
ஆசிரியனடி	௩௭	ஆதவினானஞா	௨௩௩	ஆயிரம்பிரா	௩௦௬
ஆசிரியனு	௨௪௬	ஆதவினான்ம-க	௩௧௬	ஆயினுந்த	௩௪௪
ஆசிரியன்	௩௨௭	ஆதவினான்ம-ய	௨௩௩	ஆரணத்	௩௨௧
ஆசில்	௭௩	ஆதவினா-மாதே	௩௩௬	ஆரணந்	௧௬௩
ஆச்சியம்	௨௨+	ஆதவினா-மாமு	௨௭௧	ஆரணமாக-பக	௨௧௧
ஆடலாற்	௧௭௭	ஆதவினுயர்	௨௬௬	ஆரணமாக-பர	௧௩௬
ஆடவில்	௨௬௩	ஆதவினென்	௨௭௧	ஆரணமார்க்	௨௬௨
ஆடல்	௧௭௮	ஆதவின்ஞா	௨௪௨	ஆரணமுழு	௧௩
ஆடிய	௩௪௨	ஆதவின்மா	௪௬	ஆரவோர்	௧௭௧
ஆடினன்	௧௬௨	ஆதவின்முத்	௩௪௧	ஆரியல்	௧௧௩
ஆடினார்	௩௪௬	ஆதவின்முனி	௧௬௩	ஆரியனடி	௩௨௭
ஆடுசேர்	௨௬௩	ஆதவின்வி	௨௩௬	ஆரியனி	௧௬௩
ஆண்டபின்	௩௧௭	ஆதவனை	௨௨௦	ஆரியன்மு	௧௬௩
ஆதரம்	௪	ஆதிகால	௩௩௨	ஆரியன்ற	௧௬௪
ஆதலாலவ்	௧௧௭	ஆதிநாண்	௧௩	ஆருமற்	௨௬௬
ஆதலாலள	௩௭௬	ஆதிநாயக	௬௩	ஆருமாத	௩௮
ஆதலாலனான்	௩௩௩	ஆதிமத்தி	௧௩௧	ஆருயிரி	௧௩௦
ஆதலாலிம்	௨௧௬	ஆதியந்த	௩௪௩	ஆருறு	௨௭௩
ஆதலாலிரு	௩௭௨	ஆதியாய	௧௩௭	ஆர்தரு	௨௧௭
ஆதலாலைய	௧௭௬	ஆதியீறி	௧௪௬	ஆர்ந்த	௧௭௮
ஆதலாற்ச	௩௩௩	ஆதியோ	௨௭௮	ஆலயப்	௧௦௪
ஆதலாற்பா	௩௭௬	ஆதுலர்க்க	௩௧௩	ஆலயமு	௧௮௭
ஆதலாற்பிர	௨௬௩	ஆதுலர்ப்பு	௨௭௪	ஆழிமால்	௪
ஆதலாற்போ	௩௮௪	ஆயகாலையிலா	௩௬௪	ஆழியங்	௧௬௬
ஆதலாற்றிரு	௩௨௬	ஆயகாலையினா	௩௪௩	ஆழியான்	௨௩
ஆதலானமது	௨௬௭	ஆயகாலையினெ	௧௬௮	ஆழிவண்	௭௩
ஆதலானான்	௨௩௪	ஆயகாலையினே	௨௭௬	ஆறுசூடி	௮௬
ஆதலான்-சொல௩௭௨		ஆயசீவர்	௨௨௨	ஆறுடுறு	௧௪௨
ஆதலான்-சொல்௩௭௩		ஆயதவ	௨௩௭	ஆற்றநெ	
ஆதலிற்சரும	௩௩௩	ஆயதிரிசிய	௨௨௬	ஆற்றலு	௨௧௩
ஆதலிற்சருவ	௧௨௩	ஆயதிருநதி	௬௨	ஆற்றனா	௩௬௩
ஆதலிற்சாக்	௩௩௪	ஆயதீர்த்த	௭௦	ஆற்றின	௧௪௩
ஆதலிற்சி-யி	௨௭௮	ஆயநாட்	௧௬௭	ஆனவிம்	௩௬௨
ஆதலிற்சி-யெ	௨௭௭	ஆயநான்	௧௩	ஆன்மசொ	௩௮
ஆதலிற்றர்க்	௨௩௩	ஆயமெய்	௪௨	ஆன்மஞா	௨௪
ஆதலினந்	௩௩௩	ஆயவக்	௧௨௩	ஆன்மாவ	௨௪



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
ஆன்றதவ	ககக	இத்தகுவை	௩௮௬	இயல்கரு	௩௦௨
ஆன்றபக்	க௭௫	இத்தகையசிவ	௨௬	இயல்பிர	௬௬
ஆன்றவின்	௯௭	இத்தகையபர	௩௩௬	இயல்பச	௧௧௨
ஆன்றனை	௧௦௪	இத்தகையமுனி	௨௦௧	இரதிக	௩௫௬
		இத்தகையவுத்	௨௨௬	இரவணங்க	௩௭௪
இ.		இத்தனையு	௨௨௬	இரவணம்ப	௩௨௨
இகலற	௨௪	இந்தச்ச	௧௧௮	இரவியற்	௨௧
இகலார்	௧௬௪	இந்தஞான	௨௩௫	இரவுகா	௩௨௪
இக்காய	௨௨௧	இந்தத்தத்	௩௬௧	இராசதகுண	௩௬௮
இசை	௭௭	இந்தத்தா	௩௫௩	இராசத்தத்	௨௦௬
இச்சா	௧௧௮	இந்தப்	௩௭௯	இராமன்	௩௨௪
இடகலை	௧௦	இந்தமன	௩௩௮	இராவண	௬௯
இடரற	௨௮௧	இந்தமெய்	௩௫௨	இருக்கி	௨௧௮
இடர்	௬௧	இந்தவண்	௩௦௩	இருக்கை	௨௫௬
இடைமரு	௬௭	இந்தவத்	௩௪௨	இருணிற்	௨௮௩
இடையரு	௨௮௬	இந்தவரு	௩௪௫	இருண்	௨௫௫
இடையின	௧௨௩	இந்தவாற	௩௪௬	இருதய	௧௩௨
இடையினெ	௧௧௩	இந்தவெல்	௩௫௭	இருநரம்	௧௨௫
இடையெனு	௧௧௨	இந்தவைந்	௧௭	இருநிலஞ்	௧௭௨
இடைவல	௧௨௫	இந்தனமா	௨௦	இருநிலம்	௪௭
இட்டிகை	௨௭௩	இந்திரசித்	௬௭	இருந்தமு	௨௦௨
இதரமா	௩௪௫	இந்திரியம்	௩௫௯	இருந்தரு	௧௩௩
இதனினு	௬௮	இந்திரியமிர	௩௨௦	இருந்து	௬௭
இதினடு	௧௧௧	இந்திரியம்-னு	௩௦௭	இருபதி	௨௨௭
இதுசத்	௩௬௩	இந்திரியம்-ன்	௩௭௭	இருபிற	௨௬௬
இதுசிவ	௨௨	இப்படியேயச	௩௩௩	இருப்ப	௧௧௯
இத்தகுசிரு	௫௦	இப்படியேயித	௩௪௪	இருமுது	௩௨௭
இத்தகுஞானசர்	௪௧	இப்படியேயிது	௨௩௨	இருமை	௧௬௨
இத்தகுஞானம்	௩௪௫	இப்பத	௨௧௪	இரும்பீர	௩௭௬
இத்தகுதா	௩௦	இப்பிவாய்	௩௧௪	இரும்புன	௧௨
இத்தகுதியா	௧௩௩	இமையவர்நாய	௩௦	இருவகை	௩௭௭
இத்தகுதெய்	௩௪௧	இமையவர்பணி	௧௭௦	இருள்	௭௬
இத்தகுநாண்	௪௪	இம்மனு	௨௨௨	இலகுகலை	௧௪
இத்தகுபது	௧௨௨	இயமு	௧௧௭	இலகுகன்	௧௦௦
இத்தகுசிவ	௩௭௪	இயம்பரு	௪௨	இலகுகம்	௧௪௬
இத்தகுபுரா	௧௨	இயம்பீரணி	௫௧	இலகுபர	௨௩௪
இத்தகுபெரு	௪௨	இயம்பீயவிய	௨௭௫	இலகுறு	௨௧௫
இத்தகுமந்	௨௨௫	இயம்பீயவீவ	௧௯௨	இலக்க	௧௪௬
இத்தகுமரு	௧௮௬	இயம்பு	௨௬௬	இலங்க	௨௨௦
இத்தகுமுத்	௧௪௬	இயலுமெ	௭௪	இலங்குசி	௨௨௭
இத்தகுமுனி	௧௧	இயலுருத்	௨௭௬	இலங்குபி	௧௬௮
இத்தகுமேன்	௩௧௫	இயலுறுபிர	௬௫	இலங்கை	௬௭

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
இலவு	156	இன்சுவை	95	உணர்	555
இலிகு	157	இன்பஞா	500	உண்ட	555
இல்லை	225	இன்புற	25	உண்மைமொ	15
இவர்கண்	55	இன்னண	555	உண்மையறி	250
இவர்முத	555	இன்னநான்	55	உண்மையாய்	252
இவனினை	15	இன்னபிரம	15	உதகபா	15
இவைகளி	505	இன்னமு	250	உதரத்	555
இவைமுன்	155	இன்னவாறீ	15	உதியா	552
இவையெ	255	இன்னவாறுப	555	உத்தமக்கு	155
இவ்வகை	55	இன்னவாறுபா	505	உத்தமச்சி	205
இவ்வச	225	இன்னுநன்	555	உத்தமப்பு	555
இவ்வாறு-ங்	255	இன்னுந்த	255	உத்தமமா	225
இவ்வாறு-ந	25	இன்னுமச	222	உத்தமவ	155
இவ்வாறுபல்	555	இன்னுமச்	15	உத்தமவி	55
இவ்வாறுமூவ	255	இன்னுமத்த	555	உந்தி	155
இவ்வாறே	255	இன்னுமத்தி	255	உமைகாண	225
இவ்வீர	255	இன்னுமப்	255	உமைபாகஞ்	225
இழிபவ	155	இன்னுமவ	555	உமைபாகன்	155
இழிவுறு	55	இன்னுமற்	255	உமைமண	555
இழைகிழி	250	இன்னுமாத	225	உமையொரு	555
இளங்குறு	555	இன்னுமிடை	555	உமையொர்	255
இளநல	505	இன்னுமுள	255	உம்பர்	155
இறவுள	155	இன்னுமோர்	50	உயர்குரு	255
இறையவ	555	ஈ.		உயர்குல	155
இற்பொரு	555	ஈங்குறை	55	உயர்சத்	155
இனி துற	55	ஈசனந்	555	உயர்ஞான	255
இனியகா	155	ஈசனுக்	155	உயர்திணை	200
இனியபா	155	ஈசன்	255	உயர்வுறு	15
இனியவாத	55	ஈர்த்திடு	555	உயிரெலா	15
இனியபுக	155	ஈநிலா	552	உயிர்கள்	555
இனியவை	255	ஈற்றினு	155	உயிர்வருத்	505
இனியென்	555	ஈற்றுவ	255	உய்ந்த	555
இனையஞானி	555	உ.		உரகமா	155
இனையநாம	255	உச்சந்	555	உரவுறு	155
இனையமால்	550	உடங்கு	55	உரனுற	552
இனையருக்	500	உடம்பி	155	உரிய	55
இனையவப்	55	உடலமி	155	உருக்க	155
இனையவார்	55	உடலாதிசுத்	155	உருக்கி	505
இனையவாறுது	255	உடலாதிபல	555	உருத்திரன	155
இனையவாறுப	555	உடுக்குங்	555	உருத்திரன	155
இனையவாறுல	155	உடுத்த	155	உருத்திரனு	255
இனையவாறெ	255			உருத்திரன்	255

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
உருவ	௩௭௩	ஊ		எல்லாமெய்	௩௬௦
உரைக்கு	௩௩௭	ஊடிய	௩௧௨	எல்லாரு	௩௬௮
உரைசத்	௩௬௮	ஊடுவது	௧௬௭	எல்லார்	௩௮௬
உரைசுவ	௧௨௨	ஊடுறு	௨௮௨	எல்லாவற்	௩௬௧
உரைசெயித்	௭௦	ஊருவி	௩௩	எல்லாவுயி	௧௮௭
உரைசெயிவ்	௮௦	ஊழ்	௨௮௮	எல்லாவுல	௧௩௧
உரைசெயு	௨௧௬	ஊறு	௧௭	எவனும்	௧௩
உரைசெயெ	௩௩௬			எவனைவ	௧௬
உரைசெய்	௨௭௧	எ		எவனெரு	௧௬௮
உரைத்த	௧௧௮	எக்குண	௮௦	எவ்வுயிர்	௬௬
உரையனா	௩௬௩	எங்கு	௧௭௭	எழுந்தன	௧௬௧
உலகமு	௧௬௧	எச்சிவ	௩௩௭	எழுந்து	௧௭௧
உலகர்	௧௬௨	எடுத்திய	௩௬௩	எழுவாயு	௩௦௩
உலகார்	௨௬௬	எட்டா	௧௦௬	எழுவாய்	௨௧௬
உலகிற்	௧௨௧	எண்ணறு	௧௬௬	எளிபரை	௧௦௬
உலகினிற்	௧௧௬	எண்ணிலாக்	௧௩௭	எனக்கவ	௭௬
உலகினுக்	௩௮௭	எண்ணிலாதப	௨௦௨	எனக்கு	௨௭௧
உலகுதி	௬௩	எண்ணிலாதன	௧௭௩	எனக்கொ	௧௦௩
உலகெலாமுரு	௧௮௧	எண்ணில்பல்	௧௬௩	எனத்திரு	௧௬௨
உலகெலாமுள்	௬௭	எண்ணில்பா	௨௦௭	எனத்துதிபுக	௬௭
உலகெலாம்	௩௬௬	எண்வடி	௬௦	எனத்துதிமுழ	௨௧
உவந்து	௭௩	எதிரிரா	௧௭௬	எனத்துதியி-பி	௧௬௬
உழுவலி	௩௭	எதிரிலிக	௬௦	எனத்துதியி-பு	௮௧
உழை	௩௬௧	எத்தலத்தி	௩௭	எனமறை	௩௮
உளங்குளி	௨௩௨	எத்தலத்தே	௨௬௭	எனவினா	௨௬௩
உளந்தெ	௨௩௨	எத்தனை	௧௬௩	எனவுரைத்தி	௧௬௬
உள்ளம்	௩௨௨	எத்தன்மை	௧௧௬	எனவுரைத்து	௧௮
உள்ளவு	௧௩௩	எத்திசை	௬௩	என்பன	௧௧௧
உள்ளும்	௩௭௦	எந்தச்சத்தி	௩௩௦	என்றகுத	௧௬௩
உறை	௧௧௨	எந்தச்சத்தை	௨௬௮	என்றமறை	௨௬௮
உற்றகட	௧௧௬	எந்தத்	௧௦௦	என்றருளி	௩௮
உற்றஞா	௨௩௨	எந்தப்பரை	௩௨௬	என்றலும்	௧௬௬
உற்றதொ	௧௧௩	எந்தப்பொ	௨௬௮	என்றன	௨௮
உற்றபால்	௨௨௬	எந்தமனு	௧௨௧	என்றிரங்கின	௧௬
உற்றபூ	௧௩௩	எப்பரதத்	௩௩௮	என்றிரங்கினா	௧௮௩
உற்றமறை	௧௭௩	எப்பவத்	௨௩௩	என்றிரங்கு	௧௭௦
உற்றவிப்	௧௨௭	எப்பிரகா	௩௩௮	என்றுகறி-௧	௩௬௩
உன்னிடு	௧௧௩	எம்பிரா	௨௦	என்றுகறி-௨	௩௬௩
உன்னுசரு	௩௩௬	எரியவிர்	௧௩௩	என்றுதவ	௩௩௬
உன்னுபர	௩௮௧	எரியவிழ்	௭௦	என்றுதுதித்தாகஅஅ	௬௮
உன்னுமா	௨௧௬	எல்லாப்	௧௩௩	என்றுதுதித்-ஞ்	௬௬
		எல்லாமச்	௩௩௧	என்றுதுதித்-ம	௧௩௭



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
என்றுதுதித்-ள்	கடுஉ	ஏற்றினை	உஉ	ஒன்பான்	உகக
என்றுதுதிப்	கடுஅ	ஏனமக	உஉ௦	ஒன்றிரண்	க௭௬
என்றுதோத்	உஅ௦			ஒன்றிஒ	உஉ௪
என்றுநவி	௩௩௦	ஐ.		ஒன்று	கஅ
என்றுநினை	க௦௬	ஐந்தா	௩௦௩		
என்றுபல	௩௬௬	ஐயனரு	கஅஅ	ஓ.	
என்றுபழி	கடு௬	ஐயனேநினை	௬௩	ஓங்குபரப்	உக௬
என்றுபோற்	உ௦௨	ஐயனேயெற்	க௭க	ஓங்குபரா	௭௨
என்றுமா	உ௩	ஐவகை	க௦	ஓங்குமன்	க௭௨
என்றுமுனி	௩அஅ			ஓங்குமோ	அ௨
என்றுரை	௩௬	ஓ.		ஓங்குறு	கஅ௩
என்றுவிண்	கஅஅ	ஓடிவ்	அ௭	ஓடுமான்	உ௬௩
என்னசெய்	க௭௬	ஓட்டக	௩௨அ	ஓதக்கட	௩௭௩
என்னநின்-ரு	க௬௬	ஓண்ணு	௩௪௩	ஓதிசோ	க௭அ
என்னநின்-ரை	கஅ	ஓத்த	உ௩௬	ஓதியசற்	௩௭௭
என்னநின்-னை	உ௭௦	ஓப்போ	உ௩௩	ஓதியயுக	௪௪
என்னபிழை	க௬	ஓருகாரண	௩௨௬	ஓத்துரை	உக௬
என்னமாத	௭௪	ஓருகாலத்	௩௨௬	ஓமக்கரு	அஅ
என்னொசிரிய	உ௦௯	ஓருதர	அ௩	ஓருநான்	உகஅ
என்னுடை	௩அஅ	ஓருத்த	௩௩௪	ஓருமிர	உக௩
என்னும்	உ௪௦	ஓருபதினாறு	௬௩	ஓவாம	௨௭
என்னையாளு-யா	௪௬	ஓருபதின்	௬௩	ஓவிலொ	௩
என்னையாளு-ய	௩௦	ஓருபவத்	௬௬௬		
		ஓருபார	௩௭௭	க.	
		ஓருமதி	க௨௪	கங்கண	௭௬
ஏ.		ஓருமருப்	௬௬௩	கங்கையின்	௩௦௬
ஏகமா	உ௪௩	ஓருமுக	௬௭௭	கங்கையே	௬௦௭
ஏதிலர்	௬௬௩	ஓருமுனி	உ௬௩	கஞ்சநாண்	உ௦௨
ஏதிலார்தம்	௬௭௭	ஓருமுனா	உ௬௨	கஞ்சப்	உ௪௦
ஏதிலார்மனை	௬௦௩	ஓருவரோ	௬௬௩	கஞ்சமிரு	௩௬௬
ஏயபிர	உ௨௬	ஓருவார்செ	உ௩௦	கடகரி	௩௬௪
ஏராரு	அ	ஓருவனிட	உ௬௬	கடமுத	உ௨௩
ஏர்தரு	உ௬௩	ஓருவனுக்	௬௨௩	கடலெலா	௩௪௦
ஏர்பெற	௩௩	ஓவ்வோ	உ௬௩	கடல்குழி	௭௩
ஏழையே	உ௬	ஓழியாமா	௬௩௩	கடல்குழு	௬௭௭
ஏறுவா	௬௦௩	ஓழுக்கமில்பின்	௬௬௦	கடவல்லி	௬
ஏற்றகூர்	௬௨௩	ஓழுக்கமில்லா	௩௦௬	கட்டு	உ௭௬
ஏற்றசா	௩௬	ஓழுக்கமுற்	௬௩	கணிக	௩௦௩
ஏற்றதே	௩௭௦	ஓளிக்குஞ்	௬௩௬	கண்கா	௬௭
ஏற்றமறை	௬௨௦	ஓளிர் தரு	௬௩௩	கண்டபுக	௩௬௭
ஏற்றமார்	௬௨௩	ஓற்றைமா	௬	கண்டமாய-க	உ௩
ஏற்றமுத்	௩௦௨	ஓற்றையா	௬௩௭	கண்டமாம-வி	உ௬
ஏற்றவவ்	௬௪௭	ஓன்பது	௩௩௬		



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
கண்டவான	கக௦	கருகிருளிர்	க௨௮	கவினுறு	க௨௨
கண்டனர்	௨௫௭	கருங்காக	௩௨௦	கவையடி	க௮௫
கண்டனனு	க௬௯	கருங்குழ	௫௬	கழிகாம	க௫௦
கண்டனர்	௩௪௦	கருடர்க	௨௨	கழிசுரா	க௧௪
கண்டு	க௫௮	கருதுநெடு	௨௫௦	கழித்த	க௬௭
கண்ணகன்	௪௨	கருதுபல்	௫௨	களத்தின்	௩௮௩
கண்ணபக்	க௮	கருத்தா	௩௭௫	களிகிழ்	க௬௩
கண்ணிய	௨௮௩	கருநிற	க௫௨	களளரு	௧௦௬
கண்மணி	௮௬	கருநெடுந்த-ட்.	௫௨	களளரு	௨௮௨
கதநிலா	௨௦௭	கருநெடுந்த-ணு	க௮௫	கறைகெழு	க௩௪
கதிமருவுவி-ப	௨௪௬	கருந்தட	௫௬	கறைகொள்	௨௬௨
கதிமருவுவி-பு	௨௪௫	கருமகாண்	௩௦௩	கறையறு	௨௩௩
கதிரவனுக்	௨௨௦	கருமசாமி	௩௬௨	கறையிலா	௩௦௪
கதிரவனுச்சி	௮௫	கருமத்தி	க௨௭	கறையினி	௧௦௫
கதிரவன்	௩௧௦	கருமபரி	௨௯௩	கறையுடை	௩௬௫
கதிரினுள்	௩௨௩	கருமபல	௩௫௧	கற்பகஞ்	௧௦
கதிரோன்	க௬௧	கருமமற்ப	௩௦௨	கற்பகமா	௩௪௨
கதிர்குழை	௩௪௩	கருமமீ	௩௫௦	கற்பினிற்	௭௫
கதிர்வெ	௯௦	கருமுகில்	க௪௩	கற்றூர்	௮௮
கந்தக்கம்	௩௩௦	கருமுகிற	க௧௫	கனகமா	க௪௩
கந்தக்குழ	௩௦௪	கருவழித்	௩௦௬	கனக்குழா	௩௨௨
கந்தமா	௩௦௯	கருவீட	௨௦௫	கனவினி	௩௨௩
கந்தமூல	க௭௪	கருவினு	௨௪௮	கனவினு	க௬௭
கந்தவே	௨௫௮	கருவினை	௧௦	கன்னம்	௯௨
கந்திருவ	௩௫௭	கருவயிர்	௭௬	கனிபல	௨௬
கமைதங்	௨௨௨	கருளொளி	௩௬௮	கனியிரு	௧௦௨
கம்பமால்	க௯௦	கரைகண்	௩௬௦	கன்று	௧௭௫
கயல்	க௧௭	கரைசூக்	௩௭௫	கன்னிகா	௧௫௪
கரகநீர்	௩௩	கரைசெயிக்	௯௩	கன்னிய	௪
கரணவ	௨௧௭	கரைசெய்தி	௨௨௮		
கரமென்	௩௬௦	கரைசெய்நன்	௨௪௭		
கரவிலா	௨௬௪	கரைதருதன்	௨௪௨		
கரவில்	௩௩௬	கரைதருமம்	௨௦௬		
கரிசற	௨௬	கரைதருமிர	௪௪		
கரிசிலி	௨௩௫	கரையுமுன்	௨௫௬		
கரிசின்	௧௦௩	கரையும்	௨௩௩		
கரியபே	௩௦௩	கரையெறி	௩௪		
கரியமணி	௨௬௩	கரைவிரு	௨௫௫		
கரியமல	௮௯	கலங்கு	க௮௮		
கரியமாய	௨௪௦	கலாசிதி	௧௯௫		
கருகிருட்	௫௭	கலைமக	௧௩௪		
கருகிருணிற்	௨௬௧	கவளக்	௮௮		
				கா.	
				காகமே	௩௨௨
				காசியி	௧௦
				காசியே	௨௮௭
				காணுறு	௧௨௨
				காதமண	௫
				காதாமி	௧௯௮
				காதலாகி	௨௩
				காதலி	௧௩௩
				காதராணி	௧௫௦
				காமங்	௮௨
				காமசங்	௧௬௫

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
காமமிக்	௩௧	கிளந்திடு	௧௨௬	குழையட	௭
காமமே	௧௬௪	கிளரொளி	௧௩௨	குறத்தி	௨௮௧
காமம்புனை	௧௩௮	கிளர்சக	௩௪௩	குறவர்க	௩௧௨
காமம்வெகு	௮௮	கிளர்தரு	௩௮௩	குறிபெறு	௪௪
காமருப	௩௩௨	கிளிகான்	௧௮௪	குறைதர	௯௧
காமருபொ	௧௯			குறைவறச்	௧௩௦
காமருவை	௨௩௩			குறைவறவி	௩௯
காமனா	௨௯௬	குசைமுடி	௧௭	குறைவறு	௧௭௩
காரணங்-ப	௩௧	குஞ்சித	௨௨	குற்றமக	௮௨
காரணங்-வ	௨௦௩	குடங்கை	௨௮௩	குற்றம்	௧௨௦
காரணமு	௮௧	குடமுழா	௧௯௭	குன்றவா	௧௯௦
காரணிக	௨௮௪	குடம்படு	௧௮௩	குன்றவி	௧௯௪
காராருங்	௬௨	குடம்வே	௨௮௭		
காரியசொ	௩௮௧	குணங்க	௩௬௮	கூறுகெ	௩௨௩
காரியமெ	௩௪௨	குணங்கு	௧௪௦	கூறுபடு	௧௦௩
காரியார்த்	௩௬௯	குணத்த	௩௨௧		
காரிருள்	௧௪௭	குணமூர்	௧௪௮	கெ.	
காருகபத்	௨௧௭	குதிப்ப	௩௪௬	கெழுமு	௨௧௩
கார்க்கி	௧௩௩	குரப்பிள	௩௨௦		
கார்தவழ்	௩௦	குரவனத	௩௬௭	கே.	
காலகா	௨௯௧	குரவனரு	௧௦௯	கேசவ	௨௩௨
காலத்தி	௩௩	குரவனனு	௩௦௭	கேடிலா	௨௮
காலந்தே	௨௯௮	குரவனாற்	௨௦௩	கேடின்	௨௧௮
காலமா	௧௬௩	குரவனுக்	௨௨௭	கேட்டதிரு	௧௩௧
காலருப	௧௪௧	குரவனுரை	௧௨௧	கேட்டமறை	௧௩௮
காலவச	௧௦௯	குரவனைப்	௯௪	கேட்டமாதே	௩௪௦
காலனுத்	௭௮	குரவனையெ	௩௨௬	கேட்டலு	௧௧
காலையு	௧௯௪	குரவன்	௨௦௪	கேட்டவான	௧௮௯
கால்செய்	௧௭௪	குருக்கிள	௧௪௩	கேவலதத்	௩௩௮
காலிகள்	௧௮௪	குருடு	௩௨௩	கேவலநற்	௩௬௨
காலுளா	௩௩	குருத்து	௨௩௩		
காழிநெடு	௨	குறுந்தே	௧௮௪	கை.	
கான்மலி	௩௮௯	குருபரனரு	௨௨௪	கையினை	௩௦௮
கான்றிடு	௧௧௦	குருபரன்	௨௭௪		
		குருமதி	௩௪௦	கொ.	
		குலமுய	௩௩	கொக்கு	௧௭௭
கிடந்த	௬௭	குலவுநா	௧௮௮	கொங்கா	௧௯௪
கிடழி	௧௭௨	குலவுமண்	௨௩	கொங்கை	௧௮௩
கிரகண	௩௦௯	குலவுமா	௨௮௪	கொடியசண்	௯௬
கிருமிகீட	௩௩௩	குலவுறு	௮௯	கொடியதாகி	௧௦௭
கிருமியாசி	௧௦௦	குவிமுலை	௧௮௩	கொடியதார	௨௩௭
கிழவுறு	௨௪௮	குழுமுலா	௧௪௦	கொடியபாவ	௧௭௬

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
கொடியவ	2௯௭	சங்கநேமி	௩௩௪	சமரசம்	௭00
கொடியிடைமட	௩௧௧	சங்கமந்	௧௧௧	சம்மதித்	௧௭௧
கொடியிடையறு	௭௭	சங்கமீமந்	20௮	சயம்படு	௯
கொடும்	௧௩0	சங்கரனரு	2௭௧	சயிலம	௩2௪
கொண்டகேள்	௧0௬	சங்கரனுக்	20௬	சரியைநற்	௧௪௩
கொண்டசீர	௧0	சங்கினமுரு	2௮௩	சரியையர்	௧௧௪
கொண்டல்	௧௮௩	சங்கினமுயி	௩௧௩	சருவகா	௩௮௧
கொண்மய	2௪௩	சங்கினி	௧௧2	சருவசாதக	2௯௧
கொதிக்	௩0௪	சங்குசத்	௧௪0	சருவசாதன	௬
கொந்தா	௧௩௭	சங்கை	௩௩	சருவதரு	2௩௩
கொலை	௩௬	சச்சிதான-சொந	௮௩	சருவவுத்	20௭
கொல்லேறு	20௯	சச்சிதான-ரு	௩௬௭	சருவவே	௩௬௩
கொவ்வை	௭௭	சஞ்சலஞ்	2௧2	சலந்தர	22௪
கொழுநில	௩௪௪	சடக்கர	௧௧௭	சவிகொ	2௮௬
கொழுமல	2௮௧	சடமாயு	௧௩0	சவியுற	௭௩
கொற்ற	௩௯	சடைமுடி	20௧	சவ்விய	௧22
		சட்டியிற்	௯௯	சற்குரு	2௧2
<b>கோ.</b>		சதவுரு	௧0௧		
கோசிகமார்	2௧2	சதுமறை	௪௩	<b>சா.</b>	
கோசிகம்	௯௬	சத்தசா	2௮௪	சாக்கிர	௩௩2
கோடி	2௭௯	சத்தமா	2௮0	சாதகமின்	௪௮
கோட்டு	௯	சத்தமி	௯௯	சாதகம்	2௪௧
கோதிலா	2௯௮	சத்தமே	22௯	சாதல்	௩0௩
கோரரூப	௧0௭	சத்தாகி	௧௩௬	சாதன	௩௬0
கோழரை	௩௧0	சத்திபதி	2௯௩	சாதியாசா	௩௯
		சத்திபூசை	௩2௪	சாதியினு	2௮௭
<b>கௌ.</b>		சத்தியங்க	2௯2	சாதியின்	௩
கௌமிய	220	சத்தியங்கொ	2௯0	சாதுரிசிய	2௩2
		சத்தியசந்த	2௭0	சாத்திய	2௯௯
<b>ச.</b>		சத்தியஞான-த	௧௩௩	சாத்திரஞ்	2௪௩
சகத்திய	௩௭	சத்தியஞானத்-22௩	22௩	சாந்தமிலா	௩௬௧
சகத்தின்	௩௩௬	சத்தியமா	௧௩௬	சாந்தமே	௧௭௯
சகத்துக்கொ	௩௪௩	சத்தியமே	2௩௭	சாந்தி	௩௩௮
சகத்துடை	௩02	சீத்திர	௧௪௧	சாமியந்	௩௩௧
சகமெலாஞ்	௩௭௬	சத்துவ	௩௪௪	சாயனத்	௩௭2
சகமெலாம்	௩௪	சந்தங்குல	22௩	சாயமுன்	௪௬
சகலகே	௧௩௬	சந்தச்	௩௭௩	சாய்வரு	2௧௮
சகலபூத	௧௩௬	சந்தநறு	௩௬	சாருமக	222
சகலமூர்த்	2௭௬	சந்தமல	2௯2	சாருவபூ	2௭௩
சகலமோ	௧௧௧	சந்தனக்	2௬	சாருவாக	2௧௧
சகிதமா	2௩௬	சந்திர	22௮	சார்கர	௩௩0
சக்கரஞ்	2௯0	சந்திரியாச	௩௩2	சார்தரு	௧௧2
சக்கரவெம்	௪0				







பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
தத்துவஞா	௩௭௬	தழைசிவ	௩௮௮	தாழைமுப்	௩௯௪
தத்துவத்	௧௩௬	தழைதருபொ	௩௯௩	தாழ்ந்த	௨௫௧
தத்துவா	௮௧	தழைதருமி	௧௧௩	தானமகஞ்	௨௫௨
தந்திமா	௭௬	தழைதருமு	௨௪௭	தானமகமு	௩௯௧
தந்துவினை	௨௪௨	தழைமலர்	௨௮௩	தானமென்	௩௮
தந்துவை	௩௫௦	தழைமுகி	௬௧	தானமேற்	௮௭
தந்தைதா	௮௩	தழையக்	௧௭௮		
தந்தையுடன்	௩௦௫	தழையரு	௨௨௧		
தந்தையுமங்	௧௫௦	தள்ளரி	௧௭௦	திகழணி	௧௩௨
தமையடை	௨௬௫	தள்ளுத	௭	திகழாநிற்	௩௭௧
தம்பிரானுட	௧௧௬	தறைபுகழ்சா	௧௧௨	திகழும்விரு	௩௨௪
தம்பிரானுணை	௩௭௩	தறைபுகழ்ந்	௩௦	திகழும்வே	௬௭
தயங்குசிற்	௨௨	தறையயோ	௫௮	திகழ்தரு	௬௩
தயங்குநம	௨௨௬	தனக்கினி	௧௬௮	திகழ்பர	௩௭௦
தயங்குறு	௩௨௯	தனது	௮௪	திக்குடை	௪௦
தயிலநன்	௧௭௪	தன்றாய்தந்	௮௩	திக்குமுத	௩௭௫
தரங்க	௩௬௬	தன்றாய்நிக	௩௦௫	திங்களணி	௩௮௭
தரசமந்	௩௦௯	தன்னடிக்க	௩௨	திங்களுட	௬௨
தரியலா	௩௮	தன்னுலே	௨௪௨	திங்களுக்கு	௨௦௨
தருக்கத்	௨௩௬	தன்னிடத்	௧௧	திடமார்	௧௫௮
தருணமா	௮௧	தன்னுடன்	௧௪	திடமுறவபே	௧௩௦
தருபர	௨௫௪	தன்னுடையகூ	௩௨௩	திடமுறவான்	௬௦
தருமமெ	௨௦௩	தன்னுடையசி	௩௭௭	திடமுறு	௮௪
தருவாதிசி	௩௦௬	தன்னுடையவ	௩௨௫	திப்பியஞான	௧௨௭
தருவாதிசொ	௧௧௬			திப்பியமாகி	௨௯
தருவானி	௧௪௪			திப்பியவ	௨௪௬
தரைகொ	௨௧௦	தாக்கிய	௩௮௭	திரமன	௩௫௩
தரைபுகழொ	௬௮	தாசன்	௨௪௧	திரவியந்	௩௯௬
தரைபுகழ்	௭௮	தாதகங்	௩௭௭	திரவியமா	௨௨௩
தரைபுன	௨௧	தாதகமா	௩௦௭	திரிசங்கு	௧௫௩
தரையகம்	௮	தாதனைந்	௩௬௭	திரிசியபவு	௨௭௫
தரையிடை	௧௦௫	தாமதகுண	௩௬௮	திரிசியமுமி	௩௫௭
தலங்கள்	௧௧௨	தாமநாண்	௩௩௭	திரிசியமுள்	௧௩௩
தலமெலா	௧௩	தாமரைக்கிழவ	௭௩	திரிதியைத்	௬௯
தலைவிரிதா	௭௬	தாமரைக்கிழவேரா	௧௦	திரிமூர்த்திகட	௩௮௦
தலைவிரித்	௧௮௫	தாய்தந்தை	௧௦௧	திரிமூர்த்திகளு	௩௮௦
தவஞ்சது	௨௩௮	தார்பூத்த	௩௮௬	திரிமூர்த்திகளை	௩௭௫
தவத்தின்	௨௮௬	தாவா	௨௧௧	திரிவிக்கிர	௩௭௬
தவம்புரி	௨௭௦	தாவில்சய	௩௩௮	திரிவித	௧௩௯
தவர்சின	௮	தாவில்வெண்	௧௦௦	திருகிலம்	௪௧
தவவேதம்	௩௪௫	தாவுசித	௩௨௨	திருகுபுரி	௧௫௭
தவிராத	௨௩௯	தாவுறு	௨௯௭	திருக்காள	௩௨௪

பாட்டு.	பக்கம்.
திருதியென	௩௩௬
திருத்தகு	௧௧௪
திருந்தசரு	௮௮
திருந்தவந்	௮
திருந்துளா	௧௮௦
திருந்துபாத்	௨௫
திருந்துமவ்	௨௪௬
திருமண	௧௪௭
திருமலி	௨௦௫
திருமறு	௧௯௮
திருமிசு	௨௧௮
திருமுது	௪௨
திருவமார்	௩௮௨
திருவமிக்	௨௪
திருவல	௧௮௬
திருவளர்சென்	௧௯௪
திருவளர்மன்	௧௯௭
திருவிருத்	௧௯௨
திரைப்பர	௨௪௯
திலகமா	௧௬௬
தினமுழக்	௧௧௬

**தி.**

திசறு	௫௭
திதில்	௧௭
திப்பொறி	௧௫௩
திமைபயக்	௧௦௩
தியசுவை	௨௨௦
தியபாத	௧௦௪
தியமறைய	௨௮௯
தியின்வெ	௧௦௫
தீரமிக	௩௩௪
தீராத	௨௦௬
தீர்த்த	௧௬௫
தீர்விலாத	௬௯
தினரதிதி	௨௦௧

**து.**

துகடர்	௮௨
துக்கமுறு	௨௫௩
துக்கமேநா	௧௩௬
துக்கமேய	௨௪௮

பாட்டு.	பக்கம்.
துங்கமார்	௬௦
துங்கவங்	௨௨௫
துடிக்கொணு	௧௪௦
துதித்தலு	௩௪௧
துதித்தவா	௩௬௪
துதிபல	௨௫௭
தும்பிகள்	௩௧௨
தும்பிமா	௧௯௭
தும்பியு	௨௯௩
துயர்தவிர்	௧௭௯
துயர்முழு	௨௪௯
துயிலுணர்	௧௫௦
துரகமா	௩௫௬
துரிசணு	௨௪௫
துரிசறு	௨௮௫
துருவன்	௩௨௧
துலங்கிடுகரு	௧௪௮
துலங்குநந்	௧௬௫
துலங்குமிரு	௨௨௮
துலங்குறு	௩௭
துவாதசி	௯௮
துவீத	௩௦௦
துளக்கலா	௧௪௦
துறை	௩௧௪
துன்றிய	௨௫
துன்றுநம்	௯
துன்னுசட-ஞ்	௩௪௮
துன்னுசட-ய	௩௨௯
துன்னுபுக	௨௬௧
துன்னுமரித்	௩௬௦
துன்னுமாத	௩௬௫

**துா.**

துயசச்சி	௩௭௧
துயசுக	௩௬௯
துயசோ	௧௦௧
துயபர	௩௬௨
துயபுகழ்ச்சா	௨௮௫
துயபுகழ்ச்சி	௩௮௬
துயமாதவ	௩௫௨
துயமாதேவ	௩௮௮
துயவத்தி	௨௪௮

பாட்டு.	பக்கம்.
துயவர்	௬௦
துயவளு	௩௭௪
துயவாடி	௩௨௨
துரமாஞ்	௫௭
துலபூதவ்	௩௭௬
துலாதி	௨௭௧

**தெ.**

தெண்டிரை	௭௩
தெய்வத	௨௫௭
தெய்வநற்	௩௨௮
தெய்வநாயக-மு	௬௯
தெய்வநாயக-றிகயி	௮௮
தெய்வமாத	௨௬௦
தெரிநரத்	௨௩௬
தெரிந்து	௯௩
தெரியுங்	௧௬௧
தெரிவதற்	௩௪௦
தெளிதரு	௩௮௭
தெளிமறை	௩௩௩
தெளிவின்	௧௪௮
தெளிவே	௧௬௧
தென்புலத்	௫௦
தென்றிசை	௧௦௪

**தே.**

தேகாதிகள்	௩௨௯
தேகாதியிற்	௩௦௭
தேங்குறு	௧௧௬
தேசிகனென்	௨௯௪
தேசிகன்பணி	௧௭௫
தேசிகன்மனை	௯௪
தேடுதற்	௨௬௭
தேருமைந்	௧௭௮
தேர்சிர	௨௭௨
தேவரேத்	௨௬௫
தேவர்கண்ணா	௧௯௩
தேவர்கண்முதக	௧௯௮
தேவர்கள்	௧௫௪
தேவர்கா	௧௯௩
தேவர்பிதிரர்	௮௮
தேவர்பிரா	௩௨௬
தேவர்முதல்	௧௩௧

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	
தேற்றமுட	௩௪௪	நலங்கெழு	௧௨	நி.		
தேற்றமுறு	௮௨	நலஞ்செய்	௨௭௩			
தேனே	௧௮௩	நலந்தவா	௭௪		நிகரறு	௧௫௨
தொ.		நலமிகு	௩௫௨		நிகரிலாதநிரு	௧௭௧
தொகுதாற்	௨௩௨	நலமெய்	௨௦௮		நிகரிலாதமா	௩௭௮
தொகுமவித்	௨௩௧	நலம்விரா	௬௬		நிகரிலாத்	௩௧௫
தொக்க	௫௩	நலவேதா	௨௮௬		நிகரிலாவேக	௩௪௩
தொடர்சரு	௧௯௧	நீலியிடை	௨௮௨		நிகழ்பிர	௨௭௬
தொடுமண	௧௭	நல்லசானு	௧௬௪		நிடாதனு	௫௭
தொண்டர்	௩௭	நல்லறிவுசிறி	௨௭		நித்தனாய்	௧௧௦
தொல்லை	௧௬௪	நல்லறிவுமேவு	௨௬௭	நித்தனை	௮௦	
தொழுதார்	௧௧௬	நவமியி	௬௬	நித்தியகரும	௬௦	
தொழுவா	௧௭௦	நவிறரு	௧௬௦	நித்தியஞான	௨௬௬	
தோ.		நறவாக்	௨௫௪	நித்தியநியம	௧௮	
தோரணம்	௨௬௨	நறைமலர்	௨௬௭	நித்தியநிரா	௨௮	
தோற்றமுத-று	௧௨௮	நறையாரு	௩௭௧	நித்தியநை-க	௨௬௪	
தோற்றமுத-ன்	௨௮	நற்குரவ	௨௬௪	நித்தியநை-கா	௨௮௬	
தோற்றமுறு	௨௦௦	நற்குலத்	௧௮௦	நித்தியமி	௨௬௬	
தோற்றுமன	௧௪௬	நற்றவத்	௧௫௪	நித்தியம்	௩௦௬	
ந.		நற்றவர்	௨௬௮	நிம்பகந்	௩௨௨	
நகச்செய்	௩௪	நற்றிரை	௬௮	நியமமா	௧௧௬	
நச்சவர்	௩௪	நன்மைசே	௧௮௧	நிரம்பிய	௩௮௮	
நடந்தாலு	௧௩௭	நன்றுநீசின்	௧௬௪	நிருமலசிவ	௩௭௬	
நடவையி	௨௭	நன்றுநீவினா	௧௪௫	நிருமலமாய்ச்	௩௦௭	
நண்ணியசுத்	௨௨௧	நன்றுறித்	௧௨௭	நிருமலமாய்நிட்	௧௫௬	
நண்ணியபோ	௨௫௧	நன்னய	௧௨௪	நிருமலமாய்நித்	௩௮௩	
நத்தனயன்	௨௦௧	நன்னிசு	௧௧௪	நிருமலவாகா	௧௩௧	
நந்திபிரா	௧௬	நன்னிலை	௨௦௪	நிருமலனிரு	௧௩௬	
நந்திமா	௨௨			நிரையம்	௧௦௭	
நந்தியங்	௧௬௪	நாகனே	௧௧௩	நிரைவளை	௫௭	
நமையுணர்	௧௮௦	நாடரிய	௩௧௮	நிலங்கி	௧௦௮	
நம்பிநான்	௨௬௬	நாடுசந்	௧௦௬	நிலத்தமர	௩௫	
நம்புமா	௩௬	நாடுதிர	௩௫௭	நிலவுசே	௧௦௬	
நம்மான்	௧௬	நாடுமறை	௨௬( )	நிலவுவண்	௧௫௪	
நம்மையு	௧௫௩	நாடுருத்	௨௬௫	நிலைநிலா	௨௮௭	
நயங்குல	௩௬௭	நாடுறுசதா	௧௪௫	நிறைகட	௨௮௦	
நயச்சனற்	௧௨	நாமவாள்	௧௭௭	நிறையு	௨௬௦	
நயமிகு	௨௦௪	நாய்கர்தம்	௫௫	நினைதரு	௬௪	
நரசிருங்	௩௪௨	நாரணன்	௩௪௧	நினைத்த	௨௬௫	
நரர்கயங்	௩௨௦	நாவலங்	௧௦	நினைமுதல்	௩௪௧	
நலங்கிளர்	௧௮௭	நானே	௧௬	நினைமுதனம்	௧௬௩	
				நினைவைவரா	௧௦௧	



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
நின்றகூற்	௨௫௧	ப.		பண்ணவா	௫௬
நின்றிருநீ.	௧௯௯	பகரரிய	௨	பண்பறு	௨௮௨
நீடிய	௨௦௪	பகரிம்	௫௨	பதங்களி	௨௩௨
நீடுதியா	௨௨௭	பகருமது	௨௪௩	பதிகொரு	௨௮௮
நீடுமானந்த	௧௩௫	பகருமேன்	௬௯	பதிஞான	௫
நீடும்புவ	௮௮	பகர்கழி	௧௧௨	பதிஞென்	௨௧௯
நீட்டுசெஞ்	௩௧௪	பகர்தரு	௪௫	பத்திமா	௨௯௬
நீதியார்	௩௫௨	பகர்நவ	௫௦	பத்தியா	௨௭௬
நீருருவா	௨௨	பகர்புருவ	௧௨௯	பத்தியிற்	௫௯
நீர்கொண்	௩௭	பகர்புனித	௨௮௬	பத்தியினி	௨௨௪
நீர்முதலா	௩௦௬	பகர்பூசை	௮௬	பத்தியினே	௧௮
நீலமேகத்	௧௩௨	பகர்மறை	௧௪௫	பத்தியின்மா	௧௪௭
நீவிருங்	௭௦	பகர்வினைச்	௧௧௧	பத்தியின்வி	௧௩௯
நீளவான்	௪௪	பகலிரவுமார	௩௫	பத்தியுடனெ	௨௨௭
நீறுகண்	௩௨	பகலிரவுமிற	௨௩௦	பத்தியுடன்	௨௬௮
நீற்றுதலு	௧௯	பகலினுடு	௩௨௩	பத்தியுரு	௬௬
நு.		பகவன்	௯௨	பத்தியை	௨௭௪
நுங்களுடை	௨௯௦	பகுத்தறி	௨௦	பத்தியோடுப	௭௭௨
நுண்மைகொ	௯௮	பக்கமோ	௪௪	பத்தியோடுமை	௧௭௧
நுண்மையார்	௨௫௬	பக்குவ	௩௧௭	பத்திரீங்கு	௨௦௯
நுதிக்கோ	௨	பங்குவ	௬௪	பந்தமளிக்	௧௫௫
நூ.		பங்கயத்	௬௪	பந்தமியல்	௨௩௨
நூக்குற	௭௫	பச்சிளந்	௯	பந்தமெவர்	௧௫௯
நெ.		பஞ்சபூத	௩௮௨	பந்தம்யா	௨௬௪
நெடியதவ	௨௧௬	பஞ்சமி	௯௯	பந்தனுக்	௨௩௯
நெடியநம்	௧௬௩	பஞ்சயாகஞ்	௩௨௭	பந்தனென	௨௨௩
நெடியமா	௨௭௩	பஞ்சயாகம்	௩௩௪	பந்தியின்	௩௧௨
நெடியவ	௧௫௬	படருமஞ்	௨௨௯	பமரமலர்	௩௫
நெய்யேனு	௨௨௭	படருமே	௩௧௫	பம்புமுயி	௨௮௮
நெறிகொள்	௧௭௨	படர்கொலை	௬௫	பயமுனெ	௩௫௫
நெற்றியி	௧௯௪	படர்சமு	௩௮௫	பயமோக	௩௭௪
நே.		படிந்து	௬௬	பரசாத	௨௬௩
நேமமிக்	௧௪௫	படியறு	௨௩௦	பரசிவங்	௨௩௮
நேயமிக	௩௪௯	படியிலரு	௧௦௩	பரசிவத்	௨௭௮
நோ.		படியில்	௧௭௫	பரசிவநற்	௬
நோக்கினு	௩௪௬	படியினூ	௩௨	பரசிவந்தனக்	௨௭௮
நோயவு	௩௭௩	படியின்	௧௦௭	பரசிவமென்	௨
நோயிலா	௧௦௧	படுத்திடு	௧௫௦	பரசிவம்	௩௦௨
		படைத்திடு	௪௯	பரசிவர்	௨௭௪
		பண்டுகன	௧௫	பரசிவனா	௨௭௩
		பண்ணவரிறு	௩௪௦	பரசிவனை	௨௧௪
		பண்ணவர்	௩௨௬	பரசிவன்சுபா	௩௭௧

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
பரசிவன்பொ	உருஉ	பருமணிக்	௩௧௩	பற்பலவரை	கஅச
பரசிவன்மா	உசுக	பருமணிவ	உஅக	பற்பலவுயிர்	உஎஎ
பரசிவன்மு	உஎஎ	பருவங்க	௬அ	பற்பலவுரை	௩௧௦
பரசிவன்றனக்	உருஅ	பருவமந்	௬உ	பற்பனா	எ௩
பரசிவன்றனை	கஉ௬	பருவமாதி	௧௩௩	பற்றலர்	உ௬௯
பரசிவன்றன்	உஅக	பருவமாமதி	எச	பற்றார்	௧௧அ
பரதத்துவமா	உ௬அ	பரையானு	உ௬எ	பற்றிய	௬௬
பரதத்துவமெ	௩அ௦	பரையொரு-ஞ்	௧௩௧	பனிகறும்	௧அ௬
பரதத்துவவ-த்	௩௭௩	பரையொரு-ப்	சுக	பனிமதிதோ	௩௬
பரதத்துவவ-பு	௩௬௯	பலசீவரை	உ௦௬	பனிமதிமுடி	உ௦௩
பரமஞான	௧௦௧	பலபவப்	உஅ௬	பன்னாளரி	உ௬அ
பரமஞானி	௧௭௬	பலபிரதக்	உஅ	பன்னாளிவ்	உ௬எ
பரமமந்த	௩௩௬	பலமறை	உ௬எ	பன்னிரா	அ௧
பரமவஞ்ச	௩௩௬	பலவாக	௩௬௯	பன்னிவர்	௧௦௦
பரமவத்து-சை	௩௬௧	பலவேட	உ௬௬	பன்னுகதி	௩௬௯
பரமவத்து-விந்	௩௬௧	பல்லறங்	அஎ	பன்னுநம்	௧௬௬
பரமன்மலர்	அஉ	பல்லுயிர்	௧௬௯	பன்னுபாது	௯௦
பரமன்மாற்	௧அஉ	பல்லுலக	உருஉ	பன்னுமரு	உரு௦
பரமென்று	உ௬௬	பல்லோ	உ௦௯	பன்னுமாண்	௧௭உ
பரமென்றெ	௧௩அ	பல்வகைத்	௧௬அ	பன்னுறு	௩௩௧
பரம்பரற்	௩௩௦	பல்வளகப்	உ௩௦		
பரம்பரன	௧௧௬	பவத்தினி	உஅஎ		
பரம்பொரு	௧	பவத்தினை	உ௧		
பரர்படி	௩அ௬	பவந்தொறு	௬அ		
பரவிய	௩௩௩	பவப்பெரு	௧௬௬		
பரவுகங்கை	௬உ	பவமறு	௬௩		
பரவுகீர்த்	௧௦௧	பவளக்	௧௬எ		
பரவுகோ	௩௩	பவனடிக்	உஎ௩		
பரவுதசே	௩௩௬	பழிதப	உஎஎ		
பரவுபிரா	௩௩௦	பழியறு	எஎ		
பரவுமஞ்	உஅ௦	பழிவழக்	௧௬அ		
பரவுறும்	உ௦௩	பழுதை	௧௬எ		
பரவைவற	அஅ	பளகிலா	எ௦		
பரனாண	௧௨௦	பளகில்	௧௨௦		
பராசரன்	சுக	பற்றந்த	ச		
பராபர	உரு௯	பற்பலகற்	௩௩௧		
பரிணமித்	உ௩௧	பற்பலகால	௧௦௨		
பரிதிசக	௩௬௦	பற்பலகூ-வனே	உ௬௧		
பரிந்துதற்	௩௨எ	பற்பலகூ-ன்னே	௩௨௦		
பரிந்துதன்	உ௬௬	பற்பலகூ-ன்னை	௩௬அ		
பரிவார	௧௩௩	பற்பலதரம்	உ௯		
பருத்தி	௧௦௩	பற்பலவண்	எ௩		

பா.

பாகஞ்	அச
பாகபேத	௩௨௯
பாகவெக்கியனு	௧௭௬
பாகவெக்கியன்	௧௭௧
பாங்காக	௬௩
பாங்கார்	௧௧௯
பாங்குற	௧௬௬
பாசனான	௧௧௦
பாசமே	உ௬௬
பாசவறிவி	௧அஎ
பாடியற்	௧௧௩
பாடன	௩௬௯
பாடுசாவி	௧௦௧
பாடுநற்	௯௦
பாட்டிசை	௬௬
பாதகநாச	உ௧௦
பாதகம-நி	௩௬௦
பாதகம-மொ	௧௨௩
பாதகமோர்	௩௦௩
பாதகன்	௩௨அ

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
பாதமா	கஉரு	பிரமன்மு-மள	கருரு	புக்குவா	உருக
பாதமோர்	உகஅ	பிரமன்மு-மீ	ருருக	புண்ணியக	ருஉஅ
பாதம்பாணி	ருஅஉ	பிரமன்முன்	உஎ0	புண்ணியக்	கசக
பாதலமுழ	சஎ	பிரமாணம்	உருக	புண்ணியத்	ருகரு
பாதவங்	உகக	பிராணந்தனி	ருஅஉ	புண்ணியநீறணி	கக
பாமரரே	ககரு	பிராணன்	ருருஅ	புண்ணியநீறு-லஉருஉ	க0
பாயகட	கஅஉ	பிராமண	ருருரு	புண்ணியநீறு-ற்	க0
பாயசீர்	ருருஉ	பிரியமாகி	அசீ	புண்ணியநீறுரு	ருஅரு
பாயதீவ	ருசஎ	பிரியமார்	க0க	புண்ணியந்	கசரு
பாயதா	சஅ	பிருதிவிமுற்	ருருஎ	புண்ணியபாவ	உரு0
பாய்புக	அரு	பிருதிவியாதி	ருருஎ	புண்ணியமல	ருஅச
பாராலு	ருக	பிருதுவியந்	கருரு	புண்ணியம்பா	ககச
பாரியோ	அச	பிழையில்	உகரு	புண்ணியம்வ	ககஉ
பார்பர	எ	பிறங்குதென்	சஉ	புண்ணியவ	ருகஉ
பாவழக்	கரு	பிறங்குநம்	ககச	புண்ணியவி	எ
பாவனை	கருரு	பிறங்குறு	கஅஎ	புண்ணியன	அ0
பாவிசா	க0ச	பிறடை	ககரு	புதியசெந்	கருக
பாவுசித்	உருச	பிறர்கரி	ருஉஅ	புத்தனாக	ருஅச
பாவுதா	உருக	பிறையணி	கஅ	புத்தியை	உஎச
பாழிமா	எரு	பிறையவிர்	ரு00	புத்திரரை	உக0
பாற்றினஞ்	உருக	பிறைவடஞ்	உருக	புத்திரவுற்	அச
பானவிஞ்	ருருரு	பின்னமென்	உகக	புத்திகொ	ககச
		பின்னரவ்	கஉரு	புரவலர்	கஉச
		பின்னரிரு	கஉஅ	புரவலன்	ருச
		பின்னருருத்	உசச	புரவிமேத	ருருரு
		பின்னருரை	ரு0ச	புராணஞ்	ருசச
		பின்னர்	உருஎ	புராணபுனி	கஉஅ
		பின்னவர்க்கு	ரு0ச	புராதனன்	உகக
		பின்னவர்மா	ருஅ	புரிமுறுக்	உஅ0
		பின்னவன்	ருஎ	புருடனிவு	ருருக
				புருவமத்தி	ருஅரு
				புரைசேர்	கக
				புரையறு	கக0
				புரையில்	கஅ
				புலனமை	உஎஉ
				புவிபுகழு	கஎ
				புவிமுழுதிட	கருக
				புழுகணி	ககஅ
				புளிமுத	ரு0க
				புறக்கரும	கசக
				புறப்பதி	ககஅ
				புனிதநன்	கஅச



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
புனிதருள	௬௨	பே.		பொருளுளா	௬௭௮
புனிதனா	௭௪	பேசுநம்	௬௧	பொருள்படு	௭௨
		பேசுமந்த	௩௪௮	பொருள்பல	௨௧௭
		பேசுவிகார	௩௪௩	பொலிதருசா	௬
பூ		பேடையஞ்	௩௧௩	பொலிதரும	௬௪
பூங்காவன	௧௮௩	பேணுநற்	௧௨௭	பொலிதருமி	௨௭௭
பூங்கோயிற்	௬௮	பேதமும்	௩௭௪	பொலிதழ்	௧௨௬
பூசையிவ்	௧௮௦	பேதுமறு	௩௧௬	பொலிதிரு	௨௧௦
பூட்டிய	௧௬௪	பேதைமையி	௨௦	பொலிபுரு	௧௩௨
பூதபிரேத	௩௨௧	பேதையர்	௨௮௩	பொலியும்வெ	௧௬௬
பூதமாத்திர	௧௩௩	பேரணியும்	௨௦௦	பொலியும்வே	௨௬௧
பூதிசாத	௩௬	பேராயிர	௧௩௮	பொறிகளை	௩௧௨
பூதியணிந்	௩௭	பேராசிப்	௨௧௬	பொறியடக்	௭௪
பூத்தகிஞ்	௭௭	பேராடும்	௬௭	பொறியவித்	௬௧
பூத்தமட	௩௧௮	பேரால	௪௦	பொறியியங்	௩௮
பூத்தமனை	௩௦௩	பேரியலிச்	௩௬௭	பொற்பிதிர்	௩௬
பூந்தண்	௭௮	பேருடல	௧௨௬	பொற்பின்	௩௦௪
பூமருவிய	௧	பேரெழிற்	௩௩	பொற்புரி	௩௬
பூமலிமென்	௧௩௧	பேர்தரு	௩௦	பொற்புற	௩௧௦
பூரணவிள	௩௭௪	பை.		பொற்றசடை	௧௪
பூரணன்	௨௦௪	பையரவிற்	௬௩	பொற்றநல்	௨௭௪
பூரணகுதி	௧௬௧	பையராப்	௩௩௨	பொன் பூத்த	௧
பூருவசன்ம	௧௧௩	பொ.		பொன் னாடை	௨௭௦
பூருவமுகங்	௨௬௧	பொங்கருட்	௧௮௧	பொன் னாரந்	௩௩
பூவிரிநைமிச	௧௭௬	பொங்கார்	௧௮௨	பொன் னீலங்	௩௩
பூன்றவாரிய	௧௭௬	பொங்குமழ்	௨௮௩	பொன் னீறமா	௩௦௧
		பொங்குறு	௧௪௨	பொன் னீறம்	௭௬
பெட்டலிலா	௩௨௦	பொட்டினாற்	௧௭௭	பொன் னீற்	௧௬௦
பெண்சுமந்	௨௭௬	பொய்மொழி	௬௧	பொன் னுமா	௧௪௦
பெரிது	௧௦௭	பொருத்த	௩௨௭	பொன் னுல்	௩௩௧
பெரியசுயம்	௩௭௮	பொருத்து	௧௦௮	பொன் னுற	௨௩௬
பெரியரை	௧௦௪	பொருந்துசீவ	௧௧௧	பொன் னே	௪
பெருகார்	௩௧௬	பொருந்துமுத்	௭௦	போ.	
பெருகுறு	௧௩௩	பொருந்துறு	௧௨௨	போகமுள்	௨௭௨
பெருக்கமிசு	௨௧௩	பொருவறு	௧௩௬	போதமே	௨௪௨
பெருங்கட	௨௩௭	பொருவிரு	௩௩	போதனாகி	௧௭௩
பெருமரம்	௨௭௬	பொருவிலாத்	௩௮௦	போதிகூவி	௨௩
பெருமறை	௩௩௩	பொருவிலான்	௩௨௬	போதுமே	௧௬௦
பெரும்பர	௬௬	பொருவில்	௧௨௭	போயவிட	௨௭
பெரும்புக	௨௨௬			போரவா	௧௭௧
பெறலரிய				போற்றவு	௨௮௨



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு	பக்கம்.
போற்றுமடி	௩௬	மந்திரகோச	௩௨௮	மருவுமுத்தி	௩௦௬
போற்றும்	௨௦௮	மந்திரங்க	௨௧௬	மருவுமுருத்	௨௨௬
போனகம்	௮௫	மந்திரவல்	௧௩௭	மருவுமுழவ்	௧௩௦
(ம.)		மந்திரவிதி	௧௪௧	மருவுமைந்	௧௭௭
மகத்துடை	௪௮	மயலார்	௧௫௫	மருவுவிண்	௧௮௬
மகப்பல	௨௭௦	மயல்செ	௮௧	மருவுவிந்து	௨௧௫
மகரகுண்	௪௩௪	மரகத	௨௧௦	மருவுறு	௫௨
மகரமா	௨௬௫	மருக்கமழ்	௧௮௧	மருவேகத்	௨௩௬
மகரவாய்	௪௭	மருக்கிளர்	௨௪	மருளறு	௧௬௨
மகரவாரி	௩௪௬	மருதுகொல்	௧௨௭	மருள்சேர்	௧௮௭
மகனென	௧௬௬	மருத்தகு	௭௭	மலக்கோடு	௮௭
மகன் மனை	௬௪	மருந்து	௧௭௮	மலரயன்	௧௬௫
மகாமக	௩௦௬	மருவபர	௨௧௬	மலரினு	௧௫௭
மங்குல்	௪௭	மருவவெ	௩௫௬	மலரின்மேய	௩௬௬
மங்கை	௧௮௬	மருவனு	௫௫	மலரின்மேவி	௩௬௭
மஞ்ஞன்ம்	௨௫	மருவாதகா	௨௬௩	மலர்தலையு	௧௫
மடங்கலா	௧௮௮	மருவாதகரி	௩	மலர்தலையெ	௧௮
மடங்கா	௨௮௭	மருவிக	௨௪௭	மலர்ந்த	௨௪
மடுத்த	௪௩	மருவிய	௨௬	மலர்பல	௧௦
மட்டவாங்	௨௦௭	மருவிரு	௧௨௨	மலர்பொது	௨௦௬
மட்டுவார்	௧௮௧	மருவுகுத	௧௩௮	மலர்மகனித்	௨௬௮
மணமிகு	௧௭௬	மருவுதுவம்	௩௪௪	மலர்மகனூ	௨௭௫
மணியரி	௨௨	மருவுதெய்வத்	௨௦௬	மலர்மகன்நனை	௩௬௫
மண்ணிடைச்	௨௧	மருவுதெய்வவே	௩௬௪	மலர்மகன்றிரு	௨௩௬
மண்ணிடைப்	௧௬௬	மருவுதோட	௨௩௨	மலர்மகன்றுய	௪௧
மண்புன	௨௩௭	மருவுநன்	௧௮௬	மலவலி	௩௮௬
மதரறி	௨௬௩	மருவுபரமார்	௩௭௮	மலிசரு	௧௧௧
மதிகதி	௬௬	மருவுபரவான்	௨௨௩	மலைமக	௪௧
மதிசுடி.	௪௫	மருவுபல்	௨௬௪	மல்லலான்	௨௩௩
மதியக	௨௭௬	மருவுபாவ	௫	மல்லனை	௫௮
மதியஞ்	௩௬௬	மருவுபிங்க	௧௨௪	மல்லார்	௧௦௮
மதியமொ	௧௦௬	மருவுபிரத்	௩௬௧	மழுவீனா	௩௬௬
மதியறு	௪௮	மருவுபிரத்	௧௧	மழைபெய்	௨௬௧
மதியுநதி	௧௫௮	மருவுபிரமசரி	௧௧	மழையக	௧௮௫
மதிவருணை	௫	மருவுபிரமன்	௨௬௮	மழையின்	௧௦௮
மதிவளர்	௧௩௬	மருவுபிராணை	௩௩௫	மழையெயில்	௧௬௬
மதுமடை	௫௪	மருவுமகங்	௩௮௩	மறவியிற்	௧௫
மதுவொடு	௨௨௦	மருவுமசே	௩௪௩	மறிதிரைக்	௩
மந்தணமாணஞா	௭௬	மருவுமப்	௩௪௩	மறைகளா	௩௭
மந்தணமானதே	௩௩௩	மருவுமற	௨௮௪	மறைகள்	௩௩௬
மந்தமார்	௨௬௨	மருவுமான-சொகக	௧௮௬	மறைசொல	௩௬௬

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
மறைநவிலு	உ௩௦	மற்றிவர்	௩௮௬	மா.	
மறைபல	௧௪௨	மற்றுமுள	௨௨௯	மாகம்வரு	௬௬
மறைபுகல்	௩௨௫	மற்றுமெவ்	௨௬௬	மாங்குயின்	௩௧௪
மறைபுகழ்	௪	மற்றுளசிரு	௪௯	மாசில்	௧௪௮
மறைமிருதிமுத௨௩௭		மற்றுளவனை	௨௬	மாசின்	௧௮௯
மறைமிருதிவகு௨௫௩		மற்றைநாளு	௧௭௭	மாடமேன்	௩௧௨
மறைமுடிக்கு	௬௪	மற்றைறவான	௩௪௬	மாணுமா	௩௬௨
மறைமுடியி	௧௩௬	மீனமே	௨௪௧	மாதர்வெண்	௩௦௪
மறைமுடிவிற	௩௨௫	மனிதர்	௪௪	மாதர்வேத்	௩௬௦
மறைமுத	௨௭௬	மனைப்பாடி	௩	மாதவப்	௩௧௦
மறைமுழு	௧௧	மனையறத்	௮௪	மாதவர்	௩௬௬
மறைமுனி	௧௯௭	மனைவியோடு	௧௮௯	மாதவென்	௧௪௩
மறைமுலக	௧௫௫	மன்பதை	௩௮	மாதேவதியா	௨௯௩
மறையவரை	௩௨௬	மன்றவுயி	௧௫	மாதேவன	௬௩
மறையவர்குல	௫௫	மன்னலம்	௧௯௫	மாத்துய	௨௬௮
மறையவர்க்கு	௩௦௬	மன்னவரு	௩௨௦	மாமங்கை	௨௦
மறையவர்த	௨௮௯	மன்னவரை	௩௦௫	மாமறைகா	௧௦௨
மறையவர்மாட	௧௯௪	மன்னவர்	௫௫	மாமறைமுழு	௧௮௬
மறையவற்	௯௨	மன்னவன்	௫௬	மாமறையோ	௨௭
மறையவன்	௨௯	மன்னவெம்	௧௪௫	மாமேவு	௧
மறையளித்	௧௩	மன்னியதெய்வ	௨௯௭	மாயத்திரி	௨௨௨
மறையினதந்தத்	௯௭	மன்னியநீறு	௧௯௫	மாயமாத்	௧௩௫
மறையினதந்தமு	௬௦	மன்னியபிரம	௨௦௫	மாயவற்கு	௩௮௧
மறையினந்	௨௭௮	மன்னியபி-வளி	௨௧௩	மாயவனுரைத்	௨௭௧
மறையினால்	௩௭௨	மன்னியபி-னே	௨௭௮	மாயவனுரைப்	௧௯௩
மறையின்பொ	௩௬௩	மன்னியமறை	௨௫௮	மாயவன்பூசை	௨௬௧
மறையின்வகு	௧௧௭	மன்னியமையை	௧௬௧	மாயவன்முத	௧௬௭
மறையின்வழி	௧௨௦	மன்னியமேன்	௨௪௪	மாயனாகமத்	௩௮௬
மறையுணர்	௨௫௨	மன்னியவாம	௧௨௨	மாயனாகமந	௩௮௬
மறையெலாம்	௪௫	மன்னியவான்	௪௫	மாயனாடினன்	௩௪௭
மறையொ-க்க	௩௧௧	மன்னிருவி	௩௭௦	மாயனாதியரிட	௨௦௭
மறையொ-க்கு	௧௮௬	மன்னுகோ	௩௭௮	மாயனாதியர்	௨௦௨
மறையொர்	௧௦௩	மன்னுசந்நி	௨௪௫	மாயனார்க்	௧௮௧
மறைவிள	௧௦௬	மன்னுசரு	௩௫௬	மாயனான்மு-ம	௨௬௫
மற்றதிலிட	௬௧	மன்னுசித்த	௨௪௬	மாயனான்மு-வரு	௬௯
மற்றதிற	௨௫௮	மன்னுசிற்	௬௫	மாயனிவ்	௧௮௪
மற்றது	௨௩௪	மன்னுசீவே	௨௪௭	மாயனுமய	௩௪௭
மற்றவற்கு	௩௭௯	மன்னுபர	௩௬௬	மாயனே	௩௬௪
மற்றவற்கு	௩௪௭	மன்னுபிட்	௨௦௪	மாயன்	௩௬௯
மற்றவனடி	௨௯௪	மன்னுமா	௧௩௨	மாயைதன்	௨௦௩
மற்றவன்	௧௬௭	மன்னும்பூ	௩௨௫	மாயையான்	௨௩௧
மற்றிதுவே	௩௭௧	மன்னுவே	௭	மாயையினு	௨௪௧

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
மாயையொடு	155	மீ.		முறையினுல	120
மாய்வறு	252	மீட்டிரா	100	முறையே	250
மாலயனிந்-மற்221	10	மீனமதி	52	முறையொன்	155
மாலயனிந்-மு	255			முற்றுமுண	205
மாலயனிந்திரா	55	மு.		முனிவரர்கள்	152
மாலயன்	255	முகுந்தன	505	முனிவர்த	55
மாலாதிபல	550	முகுந்தனை	205	முனிவரர்விரு	205
மாலாதியெ	2	முக்கன	255	முனிவரர்வின	555
மாலியங்க	25	முக்காலங்	205	முனிவரர்வே	502
மாவேநறு	525	முடங்குளை	5	முனிவர்	205
மாறாதுகொ	500	முடைப்புலா	55	முன்னது	205
மாற்றருமேன்	55	முதலிய	255	முன்னமோர்க	155
மாற்றருவைதி	252	முதியவேதா	525	முன்னமோர்பீர	50
மானவர்க்	55	முதுமறை	155	முன்னரொ-தி	555
மானவாக	555	முத்தரஞ்சா	250	முன்னரொ-தெ	55
மாணோர்கர	555	முத்தரம்பி-ரா	50	முன்னரொ-த்	255
மாணோர்விழி	552	முத்தன	155	முன்னரொ-ம்	55
	மி.	முத்தன்	255	முன்னரோர்கா	155
மிகுதவ	500	முத்தாவி	255	முன்னரோர்ப	52
மிகுபிரேம	225	முத்திசேர்	205	முன்னர்நாண	255
மிகுபுகழ்	152	முத்திதா	252	முன்னர்மலர	255
மிகுமுப	55	முத்தியை	552	முன்னர்மா	555
மிக்ககடாதி	200	முத்தேவ	505	முன்னவர்	550
மிக்ககதிர்	52	முந்தமொழி	555	முன்னவன்	505
மிக்கநற்	255	முந்நாளுண	150	முன்னொளி-கொ	255
மிக்கவான்	222	முந்நாளுப	150	முன்னொளி-ம	200
மிக்கவிப்	525	முப்புரம்	50	முன்னொளி-வனி	25
மித்திரனு	250	முராரிமுன்	255	முன்னின்று	252
மிருதிபுரா	150	முராரிவே	15	முன்னுசா	252
மிளிர்சிவ	55	முழுவரு	252	முன்னுசித	150
மிறைகொள்	555	முழுஞான	250	முன்னுநாம	255
மிறையற	152	முழுநீல	155	முன்னுபஃ	250
மின்னடித்	2	முழுமுதன்	150	முன்னுமவ	152
மின்னிகர்	252	முழுவலி	155	முன்னுமவி	152
மின்னிய	255	முளரியா	155	முன்னுமாத	555
மின்னுடை	555	முள்ளுறு	500	முன்னுரைத்	252
மின்னுநே	55	முறைதரு	05	முன்னைநா	505
மின்னுமாம-ப்	550	முறைமையி	25		
மின்னுமாம-மேகஎசு	555	முறையிற்	250	மு.	
மின்னேர்	550	முறையினிங்	150	முடுகார்	250
மின்னைப்	505	முறையினிந்	550	முதறிவா	55
		முறையினிரு	255	முலமீறி	555



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
மூவருக்கு	௩௫	மை.		வண்டுகிண்டி	௩௮
மூவரும்	௭௮	மைந்தர்நாசி	௧௭௮	வண்டுபாண்மி	௨௯௬
மூவர்வியூதி	௩௮௦	மைந்தர்மட	௨௮௯	வண்டுபாண்மு	௧௬௩
மூவாமுத	௧௭௦	மைந்தனுரு	௩௫	வண்டுமுர	௩௬௩
மூவுலகு	௩௨௬	மொ.		வண்டுளரு	௩௦௮
மூவேழு	௧௦௨	மொய்த்த	௩௬௦	வதம்பர	௨௮
மூன்றாவது	௩௦௫	மொய்மலர்	௫௨	வதனமண்	௨௮௦
மெ.		மொய்யொளி	௩௦௭	வத்தூவேக	௩௦௨
மெய்த்தவத்	௩௭௩	மொழிதரு	௨௯௪	வந்தகாரிய	௧௮௮
மெய்த்தவமு	௧௪௨	மொழியுமுரு	௧௪௮	வந்ததாற்	௨௨௩
மெய்த்தவர்	௬௦	மோ.		வந்தமா	௧௧
மெய்யில்	௧௦௯	மோகநம்பி	௨௭௦	வந்தவியா	௩௮௭
மெய்யின்	௩௮௨	மோகமார	௧௭௭	வந்தனை	௩௪
மெல்வினை	௩	மோனமுனி	௧௯	வம்பலரு	௬௬
மே.		யா.		வம்பலர்க்	௮௧
மேகமார்	௧௬௭	யாகமென	௨௦௬	வம்பலர்மனை	௧௦௪
மேக்குமுக	௧௫	யாண்டொ	௧௭௭	வயங்கிளர்	௪௭
மேதகுக்ல்	௪	யாரேனு	௬௨	வயங்குசிவ	௩௩௯
மேதகுதாய	௨௧௮	யாவராயினு	௨௩௯	வயங்குபொ	௯௩
மேதகுபர	௯௦	யாவருமிச்சை	௨௯௯	வயங்குமப்	௨௫
மேதகுமுனி	௩௦	யோ.		வயங்குவியா	௩௦௮
மேதாவிமுத	௨௮௫	யோகவாசக	௨௯௧	வயங்குறு	௧௧௨
மேயபரி	௧௧௦	யோகிபணி	௨௮௮	வயும்படுதழ	௨௬௧
மேயவெம்	௧௫௬	யெள.		வயம்படுமறை	௧௩
மேருமால்	௫	யெவனபருவ	௨௪௮	வரதன்	௧௬௨
மேருவின்	௩௭௩	வ.		வூர்த்தவி	௩௮௩
மேலாய	௭௨	வகுத்திடு	௧௬௦	வரமலரின்	௩௮௬
மேவரக்	௭௮	வடவரை	௬௪	வரமுறு	௨௬௦
மேவருதெய்	௪௨	வடுத்தவிர்	௨௧௧	வருணன்	௧௫௩
மேவருமறை	௧௩௪	வடுவுறு	௨௫	வருந்திடு	௨௫௧
மேவவெங்	௩௪௯	வட்டவாய்	௩௧௧	வருமகத்	௪௮
மேவியஞா	௫	வணங்கிய	௧௮௧	வரைசெ	௧௨௦
மேவியவுலோ	௩௧௮	வணர்நறுங்	௫௬	வலப்பானய	௩௮௩
மேவியன்ன	௧௭௬	வண்டிசை	௬௬	வஷம்புரி	௩௧௪
மேவுகோத்து	௩௭௮			வலிதரு	௭
மேவுசுக	௨௨௪			வலிமருந்	௧௩௭
மேவுதாள	௧௨௫			வளங்கனி	௨௦
மேவுபற்பல	௨௭௬			வளமலி	௨௮௧
மேவுபிச்சை	௩௦௮			வளம்படு	௭௭
மேவுறுமபே	௨௪௩			வளம்பெறு	௬௬
மேனிலைமா	௩௧௧			வளர்சிவப்	௨௬௬
				வளர்ச்சி	௭௬



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
வளியினை	கஉச	வானேவளி	கஎ0	விரிமல	கசஉ
வளியை	கஉஅ	வான்முதற்	௩௬அ	விரியுட	கச௬
வற்கலை	எ0			விரியுநூல்	கஅ0
வனைகடா	உ௬ச	வி.		விரிவுறு	கஉ
வன்றிறன்	உஅ௩			விருந்தினர்	௩௨௭
		விசுத்த	உ௨௩	விருப்பமில்	உ௪0
வா.		விசம்பு	அ௯	விருப்பினி	க௨
வாங்குமக்	கஉ௬	விச்சையுடை	உசச	விரும்பியனா	க௬க
வாசகவா	உ௨௬	விஞ்ஞான	௩௩௬	விரும்பியம்	க௬௨
வாசநன்	க௬௯	விடமுக்கஞ்	௬அ	விரும்பு	௬௩
வாசவன்	௭	விடமெனக்	க௨	விரைதரு	உ௩க
வாசிக	௬	விடியமுன்	அ௬	விரைத்த	௩௬அ
வாசுதேவ	உ0அ	விடுத்தலு	உ௬க	விலகிவில்	உ௯௬
வாணுதன்	௬௭	விடையறுக	கஉஅ	விலக்கியபொ	க௬௬
வாதராயணமு	௩௬௭	விட்டிலாத	௩௨௨	விலக்கியவுண	௩௨அ
வாதராயணனு	க௬௬	விட்டுணு	௭அ	விளங்கிரவி	௩௬௯
வாமதேவ	உ௯க	விண்ணகங்	௩௬௩	விலங்கும்	க௯0
வாயுவை	௩௬0	விண்ணப்பஞ்	உ௭0	விளம்பிளே	உ௬௨
வாய்ந்த	௬0	விண்ணவரர	௬௬	விளம்புத	உச௯
வாரணவாசி	௩அ௭	விண்ணவர்பிரா	க௬௬	வினையமுற்	௭௬
வாரணாசிமுன்	க௬௨	விண்ணவர்முத	உச௭	வினையிவி	௩0
வாரணை	கஉ௯	விண்ணவாஞ்	௬௨		
வார்கிழித்	௩௬௬	விண்ணிய	௬௩	வெ.	
வார்ந்த	உ௬௩	வித்தந்திடு	உ௭௬	வெடிபடுவா-மீ	கஅ௬
வால்வளை	௩௬௬	விதித்தகால	க௬அ	வெடிபடுவா-த	உ௨அ௩
வாவிசுவ	க0௬	விதிப்படி	உச௬	வெண்டரள	உ௬அ
வானக்கண்	௩௬௬	விதியினை	௬௬	வெண்மலர்	௭௬
வானநாடர்க	உ௬௬	விதியுள்டே	உ௩0	வெப்பிய	௬௬
வானநாடர்ப	௩௨௬	விதியைப்	உஅ௭	வெம்மை	உ0௩
வானநாட்	௬0	விதியைமேவு	க00	வெய்யபிர	உ௨௬
வானநிந்	௬௬௭	வித்தகநூல்	க௬௨	வெளியிடை	உ௬௩
வானந்த	உஅ	வித்தகமறை	௩௩௨	வெளிவிட	க௬௬
வானவரிய-கரு	உச	விந்துவிற்கு	உ௨அ	வெளியுமவ்	உ௬௬
வானவரிய-வய	க௬௭	விரத்திமிக	அ௬	வெளிவளி	உ௭௭
வானவர்கள்பிர	௬	விரத்திமிகு	க௨0	வெள்ளிகள்	௩௨௭
வானவர்கள்யா	உ0௬	விரவியெங்கு	க௬௬	வெள்ளிபோ	௩௨௬
வானவர்முனிவர௬	௬௬௬	விரவுமனத்	௬௬௬	வெள்ளியதண்	உ௨0
வானவர்முனிவர்	௬௬	விரவுமாங்	௩௬௩	வெள்ளியநீறு	உஅ௬
வானவர்வரு	௩௬௬	விரிகதிர்	௬௬௩	வெள்ளிவெண்	உ௬௭
வானவர்விச்	௬௬	விரிதிரை	உ௩	வென்னடு	௬௬௨
வானாதி	௬௬௭	விரிநீர்	௬௬௬		
வானிடை	உ௬	விரிபுண்	௩௬௬		

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
வே.		வேதமுடியி	கடுக	வேதியன்	௨௬
வேகவல்	௬௦	வேதமுடிவு	க௨க	வேத்தியன்	௩௩௪
வேடமே	௩௩	வேதமுய	௩௧௬	வேந்தனை	௩௪௧
வேணவாமு	௧௯௦	வேதமுன்	௨௭௩	வேழவன்	௨௮௧
வேணவாவெ	௩௨	வேதமொழி	௨௦	வேறுபாவனை	௧௮௦
வேணரு	௬௮	வேதம்பணி	௩௨௩	வேறுமார்க்	௨௬௨
வேணிமுடி	௮௭	வேதம்வே	௩௨௭	வேறுமொரு	௧௩௦
வேதங்கண்	௧௯௮	வேதவிதி	௩௮௭	வேறுவருணத்	௮௩
வேதசம்	௧௧	வேதவேதா-கள௩௩௦		வேற்கரு	௯௪
வேதசார	௧௯௦	வேதவேதா-வி ௩௮௩			
வேதநெறி	௧௧௯	வேதவத்திய-த் ௩௮		வை.	
வேதமார்-திரு	௩௩௩	வேதவத்திய-ம் ௧௬௩		வைதிககரும	௧௩௬
வேதமார்-தின்	௨௬௨	வேதனாதி	௧௯௦	வைதிகற்கு	௩௮௬

## பிழை திருத்தம்.

பக்கம்.	பாட்டு.	வரி.	பிழை.	திருத்தம்.
உ	கா	ந	பருள்	மருள்
ந	கரு	ச	தேண்	தேவன
,,	கக	உ	மறைந்து	மறந்து
ரு	நஉ	உ	பர	பரை
கா	நரு	ச	தாளினை	தாளினை
,,	நக	க	பரமசிவ	பரசிவ
,,	நக	க	மறை	மரை
எ	சஅ	உ	லொளிதர	லொளித
க௦	கஎ	க	யாகப்	யாக
கந	நஎ	க	றுறை	றுரை
,,	சக	ந	கறை	கரை
கரு	எ	ந	மன்னிற்	மன்னிச்
கக	கந	க	யாவு	யாவு
கஎ	உஉ	உ	வரன	வான
,,	உக	ந	விடைய	விடய
கக	ந	ந	பரம்பிரம	பரம்பிரம
உ௦	அ	ச	வருவதறி	வருவதறி
உக	கக	ந	விழி	வழி
உஉ	நக	உ	மலர்கூந்த	மலர்க்கூந்த
,,	,,	,,	முகங்ககட்	முகங்கட்
,,	,,	ந	தோன்ற	தோன்றத்
உஎ	உஎ	க	போய	போய
உஅ	நரு	உ	ண்ணை	ண்ணை,
ந௦	க	ந	கரதர	காதர
நக	க	ந	விக்ர	விக்ர
,,	க	உ	புதகர்	பதகர்
நஉ	உ	ந	பூசையினும்மவ	பூசையினும்மவ
,,	ரு	ச	ராகுவ	ராவ
நந	க௦	ச	வமிர	வமி
நச	கஎ	க	நில்	நில
நக	நந	க	சத	சத்த
,,	,,	உ	ந்மைந்த	மைந்த
,,	சக	ச	சிற்ப	சிற்ப
உஎ	சந	உ	மலர்க	மலர
,,	சக	க	விரித்த	விருத்த

பிழைதிருத்தம்.

பக்கம்.	பாட்டு.	வரி.	பிழை.	தீர்த்தம்.
நக	கஉ	ச	பகழ்	புகழ்
ச0	கக	க	திக்குடை	திக்குடை
”	கக	உ	றலைக்க	றலைக்கல
”	உஉ	உ	றசைப்ப	றிசைப்ப
சக	உஎ	க	சாதன	சாதன
சஉ	நஉ	க	லதிகாரி	வதிகாரி
”	நக	உ	நுரையு	நுறையு
சந	சஉ	க	குடற்	குழற்
சச	ச	ந	யண	யன
”	”	ச	யண	யன
சந	கந	ந	னருளாற்	னருளாற்
”	கந	ந	வெம	வெம்
சக	உ	க	ளைய	ளய
சஎ	க	ந	மனத்து	மனத்து
சஅ	உ	ச	தர	தரத்
”	ந	உ	மேதகர்	மேதக
சக	அ	உ	செல்லு	சொல்லு
”	கந	ந	முழக்குக்	முழக்குங்
நந	கக	க	மர்வயிற்	மாவயிற்
நந	கந	க	ம்றை	மறை
நக	கக	ந	லல்	வல்
நஅ	நச	ச	மதற்கு	மகற்கு
நக	ச0	ந	னிரைய	னிரய
கக	கக	உ	றுணி	றுணி
கஉ	உஅ	ச	வெம	வெம்
கச	ச0	ந	முன்னி	முன்னி
கந	நக	ச	வலமில்	வலமில்
கஅ	எந	க	விட்	விட
கக	அந	க	மிசைக்	மிசைச்
”	கக	ச	வுலாத	விலாத
எச	உ0	ந	குறித்து	குறித்து
எக	ந0	உ	மரக்கனி	கரக்கனி
அஉ	க	ச	போற்றி	போற்றி
அந	அ	க	தானி	தாளி
”	க0	க	துறல	துறல
அச	உ	க	விதிப்படி	விதிப்படி
அஎ	உ	உ	யண	யன
அஅ	க	உ	யுட	யுப
”	கஉ	உ	றுவள	துவள
அக	ந	உ	சுரு	சரு
க0	ந	உ	மண	மண்
”	க0	உ	கோவணங்	கோவணங்



பிழைதிருத்தம்.

பக்கம்	பாட்டு.	வரி.	பிழை.	திருத்தம்.
கூசு	கந	ச	பரவு	புரவு
,,	கசு	ச	ருணர்	ருணர்ந்
கூஅ	க0	ச	நற்றிரை	நற்றிர
கூக	கசு	ந	நின்ப	நினின்ப
க0உ	ந0	ந	போக	போகம்
ககந	உஉ	ந	யண	யன
ககசு	கஉ	உ	விவ்வி	விவ்வி
ககக	ந <sup>0</sup>	ந	பரன்றான்	பரன்றான்
,,	எ	உ	வார்சாதல்	வார்,சாதல்
கஉந	ச	உ	திரண்	திரண்
கஉச	க	ந	சானத்தோ	சாதனத்தோ
கஉசு	உக	ந	தற்கு	தற்கு
கஉஅ	நஅ	ச	ருகி	கருகி
கந0	க0	ச	தேவா	தேவர்
கநக	கக	ந	மெனந	மெனநற்
கநஉ	சு	உ	புய்முள்	புயமுள்
,,	கஉ	ச	குசஞ்சஞ்சரி	குஞ்சஞ்சரி
கநந	கஎ	ந	பாவனை	பாவனை
,,	,,	ச	பாவனை	பாவனைக்
கநஎ	உந	ந	விடைய	விடய
கசுக	கந	ச	ரூப்	ரூப
கசஉ	உஎ	உ	தெளிவு	தெளியு
கசந	ந <sup>0</sup>	உ	மதராய்	தமராய்
கசஎ	ந	ச	ம்ண	மண
,,	சு	உ	வான்ம	மான்ப
கசுசு	ந	ச	பெரொளி	பேரொளி
கசுஎ	கக	ச	தின்பென	தின்பென
கசுக	உந	ந	னுண்	னுண்
,,	உக	ச	மெண்ணினான்	மெண்ணினான்
கஎச	சுஅ	உ	மாரடி	மாரடி
கஎஅ	க0க	உ	வுற்றனன்	வுற்றனன்
கஅக	கந0	ச	விருக்கு	விருக்கு
கஅச	உஉ	உ	மருண்டக்கோ	மருண்டக்,கோ
,,	,,	ச	நாளம்	நாளம்
கஅஎ	நக	ச	குழலான்	குழலான்
,,	சச	ச	கொடியப்	கொடிய
கக0	எக	ச	பொற்றி	போற்றி
ககஉ	அஅ	உ	துளைத்	துளைந்
ககந	கக	ச	தாயும்	தாயும்
ககஎ	நந	உ	சல்லறியே	சல்லறியே
,,	நந	ச	வரை	வரைக்
உ0க	ந <sup>0</sup>	ச	தினி	தினி

பிழைதிருத்தம்.

பக்கம்.	பாட்டு.	வரி.	பிழை.	தீருத்தம்.
205	க	க	தகைய	தகைய
202	கடு	க	மறை	மறை
206	உக	ந	ஞாணன்	ஞாணன்
250	ச	க	செய்ப்	செய்ப
255	க	ச	பாம்	பரம்
256	கடு	ச	போரு	பேரரு
257	கடு	க	சாமலமே	சாமளமே
220	உச	ச	புறவல	புரவல
226	உ	ந	ளாரு	ளாருள்
”	எ	ச	செப்பாநி.	செப்பாநி
229	உ	ச	சிந்துதவில	சிந்துதவில்
250	கஅ	க	பரிமேத	பரிமேத
255	உந	ந	வான்மா	வான்மா
256	உடு	உ	வேண்டு	வேண்டு
”	உக	டு	சாள்	காள்
256	நந	க	சிரிப்பார்	சரிப்பார்
257	கஉ	உ	போல	போல்
258	ந	ந	வெனி	மெனி
259	கடு	க	சிரித்தல்	சரித்தல்
260	கஅ	ச	லாற்குப்	லாற்குப்
”	ந	ச	செய்யப்	செய்ப்
260	80	ச	பினி	பின்பு
261	20	உ	செய	செய்
262	22	உ	வில்லுறு	வில்லுரு
”	28	க	நினையாய்ப்	நினையாய்ப்
263	நடு	உ	வராகந்	விராகந்
264	நஎ	ந	குடல்	கடல்
”	க	ந	நன்கவர்	நன்கவிர்
265	ச	உ	வொன்றாய்த்	வொன்றாய்த்
”	”	”	தியினுற்,	தியினுற்
”	”	ந	ரந்தான்	ரந்தான்,
266	கந	ச	பொருந்திய	பொருத்திய
”	ந	க	குறத்தி	குறத்தி
267	ச	ந	யாகி	யாகி
268	கச	உ	னிர்மபி	னிர்ம்பி
269	டு	க	லவ்வக்	லவ்வந்
”	”	உ	விரு	விருக்
”	க	ச	மார்க்கம்	மார்க்கன்
270	80	க	பிரகாச	பிரசாத
271	கள	ந	பிரசாத	பிரசாத
272	கஉ	க	மெண்ணில்	மெண்ணில்
273	22	உ	பத்தி	புத்தி

பக்கம்.	பாட்டு.	வரி.	பிழை.	திருத்தம்.
உஎ௬	௧௭	௩	கேசர	சேகர
உஎஅ	அ	௪	றவத்தீர்	றவத்தீர்
”	௧௧	௩	சிதைப்ப	சிதைப்ப
உஎ௯	௧	௪	மென்	மெண்
உஅ௬	”	௧௨	திருவித்தம்	திருதிருத்தம்
”	௧	௧	வத்தின்	தவத்தின்
உஅ௭	௬	௪	யடியார்	படியார்
உஅ௯	௩	௩	முனிபன்	முனிவன்
”	௩௫	௩	வயங்கப்	வயங்கப்
உ௯௦	௧௨	௨	நறம்	நறும்
”	௧	௪	வைபஞ்	வைபவஞ்
உ௯௧	௩	௧	சரன்	சுரன்
”	௪	௨	நற்றிரி	நற்றிரி
”	”	௩௫	வைபமு	வைபவமு
உ௯௩	௨	௧	மிஞிறு	ஞிமிறு
உ௯௪	௭	௩	மறு	மரு
உ௯௬	௧	௩	துறை	துரை
உ௯௭	௪	௧	தாளிணை	தாளிணைப்
௩௦௭	௩	௪	பேரொளி	பேரொளி
௩௦௯	௨௨	௧	யபிடேசஞ்	யபிடேசஞ்
௩௧௨	௧அ	௨	பெரியோர்	பெரியோர்
”	௧௯	௧	கமலர்	கமலமலர்
௩௧௩	௨௫	௧	பென்பார்	யென்பார்
”	௨அ	௨	முருக்கிற்	முருக்கிற்
௩௧௪	௩௨	௨	திருவீதி	திருவீதி
௩௧௫	௪௦	௪	கைப்பழக்	கைப்பக்
௩௨௪	௨௫	௧	கனவில்	கனவில்
”	௪௦	௪	கணிந்தோ	கணிந்தோ
௩௨௭	௭	௩	றள்ளிய	றள்ளிய
”	௧	௩	செய்ய	செய்ய
”	௧௨	௪	சரிந்தற்	சரிந்தமற்
௩௩௩	௧௨	௪	யொருந்தி	யொருந்தி
௩௩௪	௨௦	௨	யறிவலு	யறிவாலு
௩௩௬	அ	௨	பாவு	பரவு
௩௩௭	௧	௨	திரீக	திரீயக
”	”	௩	மநநான்	மநநான்
௩௩௯	௧௨	௨	யொன்றேனு	யொன்றேனு
௩௪௩	௧௨	௪	வொரை	வொரரை
௩௪௪	௧௩	௫	தான்றை	தான்றை
”	௦௨	௩	ஞா	ஞான
௩௪௪	”	௪	நீர்.ன	நீர்.
௩௪அ	௭	௪	வேண்டும்	வேண்டும்

## பிழைதிருத்தம்.

பக்கம்.	பாட்டு.	வரி.	பிழை.	தீருத்தம்.
நசஅ	அ	க	சரா	சார
நடுந	க0	ந	ப்ரவு	பரவு
நடுக	ச	ந	சருவகார	சருவாகார
நகூஎ	க	க	மூழ்	மூய்
நஎந	ககூ	ந	வொளிற்	வொளிர்
நஎக	கஅ	ச	போலவே	போலவே
”	உக	ந	மெற்றை	மெவற்றை
”	உஉ	க	அத்த	அத்தகு
நஅக	கச	ச	திசெய்	மதிசெய்
நஅஅ	நஉ	ச	நன்றுமுனி	நன்முனி
”	நஉ	ச	மலரும	மலரும்

